

**LIBRARY OF CONGRESS**



00005887173











LC-T-125














SENATUS POPULVS QVE RVM ANIMIS  
INCENDIO CONSUMPTUM RESTITVIT

BIBLE DICTIONARY.

வேத உரிச்சொல்.

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும்

வழங்கிவருகிற

இங்கிலீஸ் வேத அகராதியிலிருந்து

தமிழிலே

திருப்பப்பட்டது.



MADRAS :

THE CHRISTIAN VERNACULAR EDUCATION SOCIETY,  
Printed at the American Mission Press.

1862.

6 - JUL 24  
Copy \_\_\_\_\_ 1968

BS 440  
BT 9  
Orion  
Tam

451211  
'84

u  
e  
e  
e  
u  
e  
e  
e  
e  
e  
e  
e  
e  
e  
e

## ERRATA.

---

Page 174 for Di-a-nys'i-us read Di-o-nys'i-us.

Page 284 for தாவீதின் சகோதரனா read சகோதரியா.





# INDEX.

## NAMES WITH THEIR PRONUNCIATION.

	Page.		Page.
<b>A</b>		Ab'sa-lom . . . . .	25
Aa'ron . . . . .	64	Ab'sa-lom's-Pil'lar . . . . .	26
Aa'ron-ites . . . . .	63	Ac'cad . . . . .	1
A-bad'don . . . . .	21	Ac'cho . . . . .	8
Ab'a-na . . . . .	16	A-cel'da-ma . . . . .	7
Ab'a-rim . . . . .	16	A-cha'ia . . . . .	4
Ab'ba . . . . .	21	A'chan, or A'char . . . . .	51
A-bed'ne-go . . . . .	21	A'chish . . . . .	52
A'bel . . . . .	60	Ach-me'tha . . . . .	8
A'bel-Beth-maa'chah, } . . . . .	61	A'chor . . . . .	8
A'bel-ma'im . . . . .		Ach'shaph . . . . .	9
A'bel-Me-ho'lah . . . . .	61	Ach'zib . . . . .	8
A'bel-Miz-ra'im . . . . .	61	Acts . . . . .	23
A'bel-Shit'tim . . . . .	61	Ad'am . . . . .	55
A-bi'a, or A-bi'ah . . . . .	18	A'dar . . . . .	10
A-bi'a-thar . . . . .	23	Ad'mah . . . . .	14
Ab-i-e'zer . . . . .	19	A-don'i-be'zek . . . . .	12
Ab'i-gail . . . . .	18	Ad-o-ni'jah . . . . .	12
A-bi'hu . . . . .	17	<i>Ad-o-ni'ram</i> . See A-do'ram . . . . .	56
A-bi'jah . . . . .	18	A-don'i-ze'dek . . . . .	11
A-bi'jam . . . . .	18	A-do'ram . . . . .	56
Ab-i-le'ne . . . . .	17	Ad-ram'me-lech . . . . .	14
Ab-im'e-lech . . . . .	16	Ad-ra-myt'ti-um . . . . .	11
Ab-in'a-dab . . . . .	19	A'dri-a . . . . .	11
A-bi'ram . . . . .	19	A'dri-el . . . . .	11
A-bi'shag . . . . .	19	A-dul'lam . . . . .	11
Ab-i-sha'i . . . . .	20	A-dum'mim . . . . .	11
Ab'ner . . . . .	24	Ad'vo-cate . . . . .	203
A-bom-in-a'tion . . . . .	35	Ae'non, or Æ'non . . . . .	104
— of desolation . . . . .	36	Ag'a-bus . . . . .	4
A'bra-ham . . . . .	57	A'gag . . . . .	3

*Note.*—Words in italics are not *leading* words, but are found in the history of the leading word indicated.

\*A

GOOD 51

	Page.		Page.
A'gar, or Ha'gar	.... 50	A'mos	..... 62
A-grip'pa	.... 5	Am-hiph'o-lis	.... 29
A'hab	.... 48	Am'ram	.... 31
A-has-u-e'rus	.... 1	Am'ra-phel	.... 28
A-ha'va	.... 1	A'nah	.... 65
A'haz	.... 51	A'nak.....	.... 104
A-ha-zi'ah	.... 2	A-nam'me-lech	.... 43
A-hi'ah	.... 4	An-a-ni'as	..... 43
A-hi'jah	.... 4	An'a-thoth	.... 44
A-hi'kam	.... 5	An'drew	..... 15
A-him'a-az	.... 6	An'gels	..... 178
A-him'a-lech	.... 6	An'gel of the Lord....	179
A-hin'o-am	.... 5	An'gel of the Church	.... 144
A-hith'o-phel	.... 6	An'gel of Je-ho'vah.	271
A-hi'tub	.... 6	An'na	..... 45
A-ho'lah	.... 7	An'nas	.... 45
A-ho'li-ab	.... 8	A-noint'ed	..... 17
A-hol'i-bah	.... 7	An'ti-christ	..... 129
A-huz'zath	.... 7	An'ti-och	..... 14
A'i	.... 63	An'ti-pas	..... 14
A'in	.... 32	An-ti-pa'tris	.... 14
Aj'a-lon	.... 32	A-pel'les	.... 22
Ak-rab'bim	.... 9	A-phar'sites	.... 16
Al-ex-an'der	.... 39	A'phek, or A-phe'kah	21
Al-ex-an'dri-a	.... 39	Aph'rah	.... 25
Al'gum	.... 41	Ap-ol-lo'ni-a	.... 22
Al-le-lu'ia	.... 41	A-pol'los	..... 22
Al'mug	.... 41	A-poll'yon	..... 22
Al'pha	.... 40	A-pos'tles	..... 23
Al-phe'us	.... 41	Ap'pi-i Fo'rum	.... 21
Am'a-lek	.... 28	A-qui'la	..... 9
Am'a-lek-ites	.... 31	Ar	.... 36
A-ma'na	.... 29	A-ra'bi-a	.... 33
Am'a-sa	.... 28	A'rad	.... 34
Am'a-sai	.... 28	A'ram	..... 35
Am-a-zi'ah	..... 27	Ar'a-rat	.... 34,38
A'men	..... 62	A-rau'nah, or Or'nan	43
Am-min'a-dab	..... 29	Ar'ba	.... 38
Am'mon	..... 31	Ar-che-la'us	..... 37
Am'mon-ites	..... 29	Ar'chi	.... 37
Am'non	..... 32	Arch'ites	..... 32
Am'on	..... 62	Ar-e-op'a-gus	..... 36
Am'or-ites	.... 93	Ar-e'tas	.... 36

	Page.		Page.
Ar'gob . . . . .	37	Az-a-ri'ah . . . . .	9
A'ri-el . . . . .	35	A-ze'kah . . . . .	10
Ar'i-ma-the'a . . . . .	35	<i>A-zo'tus</i> . See Ash'dod . . . . .	48
Ar-is-tar'chus . . . . .	35		
Ark . . . . .	239	<b>B</b>	
Ark of the Cov'e-nant . . . . .	225	Ba'al . . . . .	206
Ar'kites . . . . .	32	Ba'al-Gad, or Her'mon . . . . .	208
Ar-ma-ged'don . . . . .	35	Ba'al-Me'on . . . . .	208
Ar-me'ni-a . . . . .	38	Ba'al-Pe'or . . . . .	208
Ar'non . . . . .	39	Ba'al-Per'a-zim . . . . .	208
A-ro'er . . . . .	37	Ba'al-Ze'phon . . . . .	208
Ar'pad, or Ar'phed . . . . .	38	Ba'al-Ze'bul . . . . .	208
<i>Ar-phax'ad</i> . See Shem . . . . .	162	Ba'a-nah . . . . .	214
Ar-tax-erx'es . . . . .	37	Ba'a-sha . . . . .	214
A-ru'mah . . . . .	35	Ba'bel, tower of . . . . .	211
Ar'vad . . . . .	38	<i>Bab'y-lo'ni-ans</i> . . . . .	210
Ar'vad-ite . . . . .	34	Bab'y-lon the Great . . . . .	241
Ar'vad-ites . . . . .	38	Bab'y-lon . . . . .	209
A'sa . . . . .	52	Ba'ca . . . . .	206
As'ah-el . . . . .	10	Ba-hu'rim . . . . .	200
A'saph . . . . .	53	Ba'laam . . . . .	220
As'che-naz . . . . .	46	Bal-a'den . . . . .	204
<i>As'e-nath</i> . See Pot-i-phe'ra . . . . .	240	Ba'lak . . . . .	213
A'shan . . . . .	65	Ba'mah . . . . .	211
Ash'dod . . . . .	48	Ba-rab'bas . . . . .	201
Ash'dod-Pis'gah . . . . .	47	Bar-a-chi'as . . . . .	228
Ash'ur . . . . .	65	Ba'rak . . . . .	211
Ash'ke-naz . . . . .	46	Bar-je'sus . . . . .	204
Ash'to-reth . . . . .	47	Bar'na-bas . . . . .	204
Ash'te-roth kar'na-im . . . . .	47	Bar'sa-bas . . . . .	203
A'sia . . . . .	54	Bar-thol'o-mew . . . . .	203
As'ke-lon . . . . .	46	Bar-ti-me'us . . . . .	204
As'shur . . . . .	46	Ba'ruch . . . . .	212
As'sos . . . . .	10	Bar-zil'la-i . . . . .	203
As-syr'i-a . . . . .	46	Ba'shan . . . . .	214
As'ta-roth . . . . .	47	Bath'she-ba . . . . .	201
A'tad . . . . .	57	<i>Be-el'ze-bub</i> . See Ba'al-	
Ath-a-li'ah . . . . .	13	ze'bul . . . . .	208
Ath'ens . . . . .	13	Be'er . . . . .	238
At-ta'li-a . . . . .	13	Be-er'e-lim, or Beer . . . . .	237
Au-gus'tus . . . . .	7	Be'er-la-hai'roi . . . . .	237
A'ven . . . . .	42, 110	Bee'roth . . . . .	229
A'vim . . . . .	41	Be'er-she'ba . . . . .	238

	Page.		Page.
<i>Bel.</i> See Ba'al	206	Boz'ra	240
Be'li-al	222	Branch	128
Bel-shaz'zar	238		
Bel-te-shaz'zar	238	C	
Ben-a'iah	221	Cæ'sar	137
Ben-ha'dad	231	Ca'ia-phas	119
Ben'ja-min	239	Cain	118
Be-re'a	229	Ca'lah	120
Be'rith	218	Ca'leb	120
Ber-ni'ce	238	Cal'neh, Cal'no	115
Be'sor	222	Cal'va-ry	115
Beth-ab'a-ra	232	Ca'na	120
Beth'a-ny	232	Ca'naan	121
Beth-ar'bel	235	Can-da'ce	111
Beth-a'ven	233	Can'neh	115
<i>Beth-ba'al-Me'on.</i> See Ba'		Ca-per'na-um	112
al-Me'on	208	Caph'tor, or Caph'to-rim	112
<i>Beth-ba'rah.</i> See Beth-ab'a-		Cap-pa-do'ci-a	112
ra	232	Car'che-mish	113
Beth'el	228	Car'mel	113
Beth-es'da	234	Cas'tor	249
Beth-ho'ron	234	Ce'dron	130
Beth-jesh'i-moth	237	Cen-chre'a	134
Beth'le-hem	236	Ce'phas	136
Beth-ma'a-chah	235	Ce'sar Au-gus'tus	137
Beth-me'on	235	Ces-a-re'a	161
Beth-nim'rah	235	Ces-a-re'a Phil-ip'pi	220
Beth-pe'or	235	Chal-de'a	114
Beth-pha'ge	235	Chal-de'ans	114
Beth-re'hob	235	Char'an	119
Beth-sai'da	234	Char'ran	63
Beth-shan	236	Che'bar	136
Beth-she'an	236	Ched-or-la-o'mer	135
Beth-she'mesh	236	Che'mosh	124
<i>Beth-u'el.</i> See Re-bek'ah	292	Cheph-i'rah	124
Bez-a-le'el	227	Cher'e-thims or Cher'e-thites	125
Be'zek	232	Cher'ith	135
Bil'dad	221	Cher'ub	135
Bil'hah	221	Chim'ham	124
Bith'ron	216	Chin'ner-eth or Chin'ner-oth	130
Bi-thyn'i-a	216	Chi'os	130
Bo-a-ner'ges	241	Chis'leu	135
Bo'az	241	Chit'tim	123

	Page.		Page.
Chi'un .....	125	De'bir .....	172
Cho-ra'zin .....	141	Deb'o-rah .....	181
Cho-ra'shan .....	142	De-cap'o-lis .....	180
Christ Je'sus .....	128	De'dan .....	182
Chron'i-cles .....	190	De-ha'vites .....	180
Chub .....	133	De-li'lah .....	175
Chun .....	133	De'mas .....	175
Chush'an-Rish-a-tha'im	133	De-me'tri-us .....	176
Cil-i'ci-a .....	127	Der'be .....	182
Cin'ner-oth .....	130	Deu-ter-on'o-my .....	80
Clau'di-a .....	127	Dev'il .....	215
Clau'di-us Cæ'sar.....	127	Di-a'na .....	173
Clau'di-us Lys'i-as .....	127	Di'bon .....	175
Cle'o-phas .....	126	Did'y-mus .....	172
Cni'dus .....	129	Di'nah .....	177
Co-los'se .....	139	Di-o-nys'i-us .....	174
Co-los'si-ans .....	139	Di-ot're-phes.....	174
Com'fort-er .....	184	Do-da'nim .....	185
Co-ni'ah .....	142	Do'eg .....	186
Co'os .....	142	Dor .....	186
Cor'inth .....	138	Dor'cas .....	184
Cor-ne'li-us .....	138	Do'than .....	185
Cor'ner-stone .....	140	Dru-sil'la .....	178
Coun'cil .....	70	Du'ma .....	180
Cov'e-nant .....	79	Du'ra .....	180
Crete .....	125		
Cris'pus .....	125		
Cush .....	134		
Cy'prus .....	132		
Cy-re'ne .....	132		
Cy-re'ni-us .....	133		
Cy'rus .....	141		
		<b>E</b>	
		E'bel.....	89
		E'bed-Mel'ech .....	91
		Eb-en-e'zer .....	91
		E'ber .....	101
		Ec-bat'a-na .....	8
		Ec-cle-si-as'tes .....	216
		E'dar .....	100
		E'den .....	100
		E'dom .....	101
		Ed're-i .....	89
		Eg'lon .....	87
		E'gypt .....	87
		E'hud.....	98
		Ek'ron .....	87
		E'lah .....	102
<b>D</b>			
Da b'e-rath .....	169		
Da'gon .....	168		
Dal-ma-nu'tha .....	167		
Dal-ma'ti-a .....	167		
Da-mas'cus .....	165		
Dan .....	168		
Dan'iel .....	171		
Da-ri'us.....	169		
Da'than .....	168		
Da'vid .....	170		

	Page.		Page.
E'lam .....	95	E-ras'tus .....	94
E'lath, or E'loth ....	102	E'rech .....	94
El'dad .....	96	E-sai'as .....	99
E-le-a'leh .....	95	E'sar-had'don .....	99
E-le'a-shib .....	72	E'sau .....	99
El-e-a'zar .....	95	Esh-ba'al .....	97
El-el'o-he-Is'ra-el .....	96	Esh'col .....	97
E-lect' .....	182	Esh'ta-ol .....	96
E'li .....	103	Esh-tem'o-a, or Ash-tem'oh	97
E-li'ab .....	72	Es'rom .....	88
E-li'a-kim .....	72	Es'ther .....	97
E-li-e'zer .....	95	E'tam .....	78
E-li'hu .....	73	E'tham .....	100
E-li'jah, or E-li'as .....	73	E'than .....	100
E-lim'a-lech .....	74	Eth'a-nim .....	100
E-li'phaz .....	95	E-thi-o'pi-a .....	134
E-liz'a-beth .....	71	Eu'nice .....	86
E-li'sha .....	96	Eu-phra'tes .....	221
E-li'shah .....	74	Eu-roc'ly-don .....	80
El-ka'nah .....	96	E'vil-Me-ro'dach .....	103
El'la-sar .....	94	Ex'o-dus .....	264
E'lo-i .....	103	E-ze'ki-el .....	88
E'loth .....	79	E'zi-on-Ge'ber .....	88
El'y-mas .....	72	Ez'ra .....	98
E'mims .....	93		
<i>Em-man'u-el.</i> See Im-man'		<b>F</b>	
u-el .....	67	Fair-Ha'vens .....	187
Em-ma'us .....	94	Feasts .....	82
En'dor .....	105	Fe'lix .....	230
En-ge'di .....	104	Fes'tus .....	232
E'noch .....	104	<i>Front'lets.</i> See Phy-lac'te-	
E'non .....	104	ries .....	118
E'nos .....	104	<b>G</b>	
En-ro'gel .....	105	Ga'al .....	116
Ep'a-phras .....	91	Ga'ash .....	116
E-paph-ro-di'tus .....	92	Gab'ba-tha .....	111
E'phah .....	91,101	Ga'bri-el .....	118
<i>E-phe'si-ans</i> } .....	90	Gad .....	117
Eph'e-sus } .....	90	<i>Gad'a-ra</i> .....	
Eph'od .....	91	<i>Gad-a-rines'</i> } .....	111
E'phra-im .....	92	Ga'ius .....	119
Eph'ra-tah .....	92	Ga-la'ti-a .....	113
Ep-i-cu're-ans .....	92		

	Page.		Page.
Gal-ba'num . . . . .	149	Go'shen . . . . .	142
Ga'leed . . . . .	126	Go'zan . . . . .	142
Gal'i-lee . . . . .	114	Greece. See Ma-ce-do'ni-a	242
Gal'li-o . . . . .	115		
Ga-ma'li-el . . . . .	112	<b>H</b>	
Gam'ma-dims . . . . .	113	Ha-bak'kuk . . . . .	16
<i>Gath</i> . . . . .	117	Ha'bor . . . . .	62
Gath-Heph'er } . . . . .	117	Ha'dad . . . . .	55
Gath-Rim'mon . . . . .	118	Ha-dad-e'zer . . . . .	54
Ga'za . . . . .	116	Ha-dad-Rim'mon . . . . .	55
Ge'ba . . . . .	136	Ha-da-re'zer . . . . .	54
Ge'bal . . . . .	123	Ha-das'sah . . . . .	10
Ged-a-li'ah . . . . .	122	Ha'drach . . . . .	10
Ge-ha'zi . . . . .	137	Ha'gar . . . . .	50
Gem-a-ri'ah . . . . .	124	Hag-a-renes' or Ha'gar-ites	1
Gen'e-sis . . . . .	56	Hag'ga-i . . . . .	50
<i>Gen-nes'a-reth.</i> See Ti-be'		Ha'lah . . . . .	39
rias . . . . .	184	Hal-le-lu'ja . . . . .	41
Ge'rar . . . . .	137	Ham . . . . .	118
Ger-ga-senes' . . . . .	135	Ha'man . . . . .	62
Ger'i-zim' . . . . .	125	Ha'math . . . . .	28
Gesh'ur . . . . .	130	Ham-med'a-tha . . . . .	29
Geth-sem'a-ne . . . . .	134	Ha'mor . . . . .	118
Ge'zer . . . . .	134	Han-a-ni'ah . . . . .	44
Gib'be-thon . . . . .	123	Ha'nes . . . . .	65
Gib'e-ah . . . . .	123	Han'nah . . . . .	45
Gib'e-on . . . . .	123	Ha'nun . . . . .	44
Gid'e-on . . . . .	122	Ha'ran . . . . .	63
Gi'hon . . . . .	130	Ha-vi'lah . . . . .	42
Gil-bo'a . . . . .	128	<i>Ha'voth-ja'ir.</i> See Ja'ir	266
Gil'e-ad . . . . .	126	Haz'a-el . . . . .	10
Gil'gal . . . . .	127	Haz'a-zon-Ta'mar . . . . .	53
Gir'ga-site . . . . .	125	Ha'zor . . . . .	56
Git'tith . . . . .	122	He'ber . . . . .	101
Git'tites . . . . .	122	He'brews . . . . .	89
Gob . . . . .	141	He'bron . . . . .	93
God . . . . .	111	Hel'bon . . . . .	96
Gog . . . . .	140	He-li-op'o-lis . . . . .	110
Go'lan . . . . .	141	Her'mon . . . . .	94
Gol'go'tha . . . . .	139	Her'od . . . . .	101
Go-li'ath . . . . .	140	—— A-grip'pa . . . . .	102
Go'mer . . . . .	141	—— An'ti-pas . . . . .	102
Go-mor'rah . . . . .	138	He-ro'di-as . . . . .	101
		Hesh'bon . . . . .	97

	Page.		Page.
Heth .....	136	Ith'a-mar .....	66
He-ze-ki'ah .....	77	It-u're-a .....	67
Hid'de-kel .....	66		
Hi-er-ap'o-lis .....	67	J	
High Priest .....	217	Jab'bok .....	266
<i>Hil-ki'ah</i> . See E-li'a-kim	72	Ja'besh .....	265
<i>Hill of Zion</i> . See Zi'on	157	Ja'besh-Gil'e-ad .....	265
Hin'nom .....	75	Ja'bin .....	265
Hi'ram .....	79,86	Ja'b'ne-el .....	262
Hit'tites .....	88	Ja'b'neh.....	262
Hi'vites .....	79	<i>Ja'chin</i> . See Hi'ram .....	86
Ho'bab .....	107	Ja'cob.....	263
Ho'bah .....	141	Jad'du-a .....	261
Ho'ly-day .....	202	Ja'el.....	263
Ho'ly Ghost .....	202	Jah .....	262
Hoph'ni .....	107	Ja'haz	
Hor .....	109	Ja-ha'za } .....	263
Ho'reb .....	109	Jah'zah } .....	
Ho'rims .....	108	Ja'ir } .....	266
<i>Hor'ites</i> . See Se'ir.....	162	Ja'i-rus } .....	
Hor'mah .....	107	Jam'bres .....	67
Ho-se'a .....	107	James .....	263
Ho-she'a .....	110	Jan'nes.....	67
Hur .....	86	Ja'pheth .....	265
Hu'shai .....	86	Ja'son.....	264
Hy-me'ne-us .....	269	Jas'per .....	68
		Ja'van.....	266
I		Ja'zer, or Jaa'zer .....	264
Ich'a-bod .....	66	Je'bus.....	90
I-co'ni-um.....	66	Jeb'us-ites .....	90
Id'do.....	67	Je-co-ni'ah .....	270
<i>I-du'me-a</i> . See E'dom.....	101	Jed-u'thun .....	272
Il-lyr'i-cum .....	74	Je'gar-Sa-ha-du'tha...	126
Im-man'u-el .....	67	Je-ho'a-haz .....	284
I'saac.....	78	<i>Je-ho'ash</i> . See Jo'ash	284
I-sai'ah .....	99	Je-hoi'a-chin .....	282
Ish-bo'sheth .....	75	Je-hoi'a-da .....	282
I'shi .....	75	Je-hoi'a-kim.....	282
Ish'ma-el .....	75	Je-hon'a-dab .....	270
Is'ra-el .....	76	Je-ho'ram .....	283
Is'ra-el-ites .....	76	Je-hosh'a-phat .....	288
Is'sa-char .....	79	<i>Je-hosh'i-ba</i> . See Je-hoi'a-	
It'a-ly .....	66	da .....	282



	Page.		Page.
Je-ho'vah .....	270	Ju'li-us .....	269
Je'hu .....	269	Ju'pi-ter .....	268
Jeph'thah .....	272	<b>K</b>	
Jer-e-mi'ah .....	94	Kab'ze-el .....	111
Jer'i-cho .....	273	Ka'desh .....	116
Jer-o-bo'am .....	275	Ka'nah .....	120
Je-rub-ba'al .....	273	Ke'dar .....	136
Je-ru'sa-lem .....	273	Ke'desh .....	136
<i>Jesh'u-a</i> . See Josh'u-a	277	Ked'ron .....	130
Jesh'u-run .....	276	Ke'nath .....	137
Jes'se .....	79	Ken'ites .....	137
Je'sus .....	276	<i>Ke-tu'rah</i> . See A'bra-ham	57
Je'thro .....	89	<i>Kid'ron</i> . See Ke'dron	130
Jews .....	267	Kings .....	68
Jez'e-bel .....	271	Kir .....	131
Jez're-el .....	276	— of Mo'ab .....	131
Jo'ab .....	284	Kir'jath .....	131
Jo-an'na .....	283	Kir'jath-A'im .....	131
Jo'ash .....	284	Kir'jath-Ar'ba .....	131
Job .....	280	Kir'jath-San'nah } .....	131
Joch'e-bed .....	277	Kir'jath-Se'pher }	
Jo'el .....	286	Kish .....	132
John the Bap'tist .....	285	Ki'shon .....	132
Jok'theel .....	276	<i>Kit'tim</i> . See Chit'tim	123
Jok'ne-am .....	277	Ko'hath .....	140
Jon'a-dab .....	287	Kol-a-i'ah .....	139
Jo'nah .....	287	Ko'rah .....	141
Jon'a-than .....	287	<b>L</b>	
Jop'pa .....	277	La'ban .....	295
Jo'ram, or Je-ho'ram .....	283	La'chish .....	295
Jor'don .....	283	La-ha'i-roi .....	295
Jo'seph .....	278	La'ish .....	296
Jo'ses .....	278	La'mech .....	296
Josh'u-a .....	277	La-od-i-ce'a .....	71
Jo-si'ah .....	289	Laz'a-rus .....	71
Jo'tham .....	279	Le'ah .....	298
Ju'bi-lee .....	281	Leb'a-non .....	296
Ju'dah .....	267	Leb-be'us .....	74
Ju'das-Is-car'i-ot .....	268	<i>Le-ha'bim</i> . See Lyb'i-a	297
Jude .....	267	<i>Lep'er</i> .....	133
Ju-de'a .....	268	<i>Lep'ro-sy</i> .....	133
Judg'es .....	193	<i>Les'bos</i> . See Mit-y-le'ne	249

	Page.		Page.
Le'shem .....	299	Ma'rah .....	248
Le'vi .....	298	<i>Mar'cus.</i> See Mark....	248
Le-vit'i-cus .....	299	Mar'e-shah .....	248
Lib'er-tines .....	72	Mark .....	248
Lib'nah .....	297	Mars'hil .....	248
Lib'nath .....	297	Mar'tha .....	248
Lib'i-a .....	297	Ma'ry .....	243
Lot .....	299	Mat'thew....	243
Lu'bim .....	298	Mat-thi'as .....	243
Lud .....	71,298	Me-a'rah .....	255
Lu'dim .....	298	<i>Me'dad.</i> See El'dad .....	96
Luke.....	297	<i>Me'dan.</i> See A'bra-ham .....	57
Luz....	298	Med'e-ba .....	257
Lyb'i-a, or Lib'i-a....	297	Me'di-a .....	257
Ly-ca-o'ni-a....	296	Me-gid'do .....	254
Ly'ci-a .....	82	Mel-chiz'e-dec .....	256
Lyd'da .....	71	Me-li'ta .....	256
Lyd'i-a....	73,297	<i>Mem'phis.</i> See Noph ..	199
Ly-sa'ni-as .....	74	Men'a-hem .....	256
Lys'i-as....	74	Me-pha'ath .....	257
Lys'tra .....	74	Me'ne .....	251
		Me-phis'o-sheth .....	255
		Me'rab .....	257
		Mer'i-bah .....	257
		Me-ro'dach .....	250
		Me-ro'dach Bal-a'dan .....	250
		Me'rom .....	258
		Me'roz .....	257
		Me-sech .....	258
		Me-sha .....	258
		Me'shach .....	258
		Me'shech .....	258
		Mes-o-po-ta'mi-a .....	255
		Mes'sen-ger .....	178
		Mes-si'ah.....	246
		Me'theg-Am'mah .....	255
		<i>Me-thu'se-lah.</i> See E'noch .....	104
		Mi'cah....	252
		Mi-cai'ah....	253
		Mi'cha-el .....	253
		Mi'chal .....	253
		Mich'mash .....	249
		Mid'i-an....	253

## M

Ma-a'chah .....	247
Ma-a'cah .....	247
Ma-a'cha-thi .....	247
Ma-u'leh-ak-rab'bim .....	9
Ma-ce-do'ni-a .....	242
Mach-pe'lah .....	242
Ma'dai ...	248
Mag'da-la .....	242
Ma'gog .....	247
Ma-ha-na'im .....	242
Mak-ke'dah .....	242
Mak'tesh .....	131
Mal'a-chi....	245
<i>Mal'chus.</i> See Pe'ter .....	233
Mam'mon .....	243
Mam're .....	243
Ma-nas'seh .....	245
Ma-no'ah .....	246
Ma'on.....	247

INDEX.

XV

	Page.		Page.
Mig'dol .....	249	Na-bo-po-las'sar .....	197
Mig'ron .....	249	Neb-u-chad-nez'zar .....	196
Mil'colm .....	250	Neb-u-zar'a-dan .....	196
Mi-le'tus .....	250	Ne'cho .....	197
Mil'lo .....	250	Ne-he-mi'ah .....	191
Min'ni .....	251	Ner'gal .....	197
Min'nith .....	251	Ne'ro .....	195
Mir'i-am .....	249	Neth'e-nims .....	192
Mit-y-le'ne .....	249	Nib'haz .....	193
Miz'pah .....	126,251	Nic-o-de'mus .....	192
Miz'ra-im .....	252	Nic-o-la'i-tans .....	192
Miz're-photh-ma'im..	252	Nic'o-las .....	192
Mna'son .....	250	Ni-cop'o-lis .....	192
Mo'ab .....	261	<i>Nile.</i> See Mo'ses .....	258
Mo'lech .....	261	Nim'rim .....	193
Mor'de-cai .....	260	Nim'rod .....	193
Mo'reh .....	260	Nin'e-veh .....	194
Mo-ri'ah .....	259	No .....	198
Mo'ses .....	258	No'ah .....	199, 200
My'ra .....	254	Nob .....	199
Mys'i-a .....	254	Nod .....	199
		Noph .....	199
		Num'bers .....	88
<b>N</b>			
Na-a'man .....	190		
Na'bal .....	189		
Na'both .....	189		
Na'dab .....	188		
Na'hash .....	188		
Na'hor, or Na'cho <sub>r</sub> .....	188		
Nah'shon .....	188		
Na'hum .....	188		
Na'in .....	190		
Nai'oth .....	187		
Na-o'mi .....	186		
Naph'ta-li, or Neph'ta-lim	187		
Na'than .....	189		
Na-than'i-el .....	189		
Naz-a-rene' .....	187		
Naz'a-reth .....	188		
Naz'a-rites .....	187		
Ne-ap'o-lis .....	198		
Ne-ba'i-oth .....	195		
Ne'bo .....	197		
		<b>O</b>	
		O-ba-di'ah .....	106
		<i>O'bed.</i> See Jes'se .....	79
		O'bed-E'dom .....	108
		O'ded .....	105
		Of'fer-ing .....	198
		Og .....	107
		Ol'ives, or Ol'i-vet .....	107
		Om'ri .....	80
		On .....	110
		O-nes'i-mus .....	106
		On-e-siph'o-rus .....	105
		O'no .....	110
		O'phel .....	108
		O'phir .....	106
		Oph'ni .....	106
		Oph'rah .....	106
		O'reb .....	109
		Or'nan .....	110

	Page.		Page.
<i>Or'pah</i> . See <i>Na-o'mi</i> ....	186	<i>Phil-ip'pi</i> .....	219
<i>O'see</i> ....	107	<i>Phi-lis'ti-a</i> ....	230
<i>Oth'ni-el</i> ....	105	<i>Phin'e-has</i> .....	222
<b>P</b>		<i>Phryg'i-a</i> ....	218
<i>Pa'dan-A'ram</i> ....	208	<i>Phut</i> .....	224
<i>Pal-es-ti'na</i> ....	230	<i>Phy-lac'te-ries</i> ....	118
<i>Pam-phy'l'i-a</i> ....	201	<i>Pi-be'seth</i> .....	216
<i>Pa'phos</i> ....	211	<i>Pi'late</i> ....	219
<i>Par'a-dise</i> .....	201	<i>Pis'gah</i> ....	222
<i>Pa'ran</i> ....	212	<i>Pi-sid'i-a</i> ....	216
<i>Par'thi-ans</i> ....	203	<i>Pi'son</i> . See <i>E'den</i> ....	100
<i>Pas-dam'mim</i> ....	206	<i>Pi'thom</i> ....	222
<i>Pass'o-ver</i> .....	206	<i>Ple'ia-des</i> .....	120
<i>Pat'a-ra</i> ....	200	<i>Pon'tus</i> ....	240
<i>Path'ros</i> ....	201	<i>Por'ci-us Fes'tus</i> ....	240
<i>Path-ru'sim</i> .....	200	<i>Pot'i-phar</i> ....	240
<i>Pat'mos</i> ....	200	<i>Pot-i-phe'ra</i> ....	240
<i>Paul</i> .....	204	<i>Priests</i> ....	54
<i>Pe'kah</i> ....	224	<i>Proph'et</i> ....	176
<i>Pek-a-hi'ah</i> ....	224	<i>Pro-pi-ti-a'tion</i> ....	217
<i>Pel-a-ti'ah</i> ....	230	<i>Ptol-e-ma'is</i> ....	216
<i>Pe'leth-ites</i> ....	230	<i>Pul</i> ....	224
<i>Pe-ni'el, or Pe-nu'el</i> ....	231	<i>Pur</i> .....	224
<i>Pen'te-cost</i> ....	228	<i>Pu'rim</i> ....	223
<i>Pe'or</i> .....	237	<i>Pu-te'o-li</i> .....	223
<i>Per'a-zim</i> ....	217	<b>R</b>	
<i>Pe'rez</i> .....	218	<i>Ra'a-mah</i> } .....	290
<i>Per'ga</i> ....	229	<i>Ra'mah</i> } .....	290
<i>Per'ga-mos</i> ....	229	<i>Ra-am'ses</i> .....	291
<i>Per'iz-zites</i> ....	229	<i>Rab'bah Mo'ab</i> .....	36
<i>Per'sia</i> .....	212	<i>Rab'bath</i> ....	289
<i>Pe'ter</i> ....	233	<i>Rab-sha'kah</i> ....	289
<i>Peth'or</i> .....	227	<i>Ra'chel</i> ....	290
<i>Pha'raoh</i> ....	213	<i>Rag'u-el</i> .....	294
<i>Phar'i-sees</i> ....	202	<i>Ra'hab</i> ....	68
<i>Phar'par</i> ....	204	<i>Ram</i> .....	291
<i>Phe'be</i> .....	301	<i>Ra'ma</i> ....	290
<i>Phe'nice</i> ....	230	<i>Ra-me'ses</i> .....	291
<i>Phe-ni'ci-a</i> . See <i>Tyre</i> ....	177	<i>Ra'moth</i> ....	291
<i>Phil-a-del'phi-a</i> ....	218	<i>Ra'moth-gil'e'ad</i> . } .....	291
<i>Phi-le'mon</i> ....	221	<i>Re-bek'ah</i> ...	292
<i>Phil'ip</i> ....	219	<i>Re'chab</i> .....	294

	Page.		Page.
Red-Sea . . . . .	159	<i>San'he-drim.</i> See Ga-ma'li-	
<i>Re-deem'er</i> . . . . .	253	el . . . . .	112
Re-demp'tion } . . . . .	253	Sap-phi'ra . . . . .	144
Re-gen-er-a'tion . . . . .	223	Sa'rah, or Sa'rai . . . . .	149
Re'hob . . . . .	294	Sar'dis . . . . .	145
Re-ho-bo'am . . . . .	293	Sa-rep'ta . . . . .	150
Re'ho-both . . . . .	293	Sar'gon . . . . .	145
Rem'mon-Meth-o'ar . . . . .	294	Saul . . . . .	146,303
Rem'phan . . . . .	68	Scape'goat . . . . .	217
Re-pha'im . . . . .	294	Sce'va . . . . .	310
Reph'i-dim . . . . .	70	Scrip'ture . . . . .	300
Reu'ben . . . . .	293	Scyth'i-an . . . . .	310
Reu'el . . . . .	294	Se'ir . . . . .	162
Re'zeph . . . . .	295	Se'la, or Se'lah . . . . .	162
Re'zon . . . . .	294	Se-lu'ci-a . . . . .	154
Rhe'gi-um . . . . .	70	Sen-nach'e-rib . . . . .	146
Rhodes . . . . .	80	Seph-ar-va'im . . . . .	159
Rib'lah . . . . .	292	Ser'a-phim . . . . .	160
Rim'mon . . . . .	292	Ser'gi-us . . . . .	160
Riz'pah . . . . .	292	Seth . . . . .	161
Ro'gel . . . . .	295	Sha-a-ra'im . . . . .	304
Rome . . . . .	81	Sha'drach . . . . .	304
Ru'mah . . . . .	293	Sha'ha-rim . . . . .	301
Ruth . . . . .	292	Shal'lum . . . . .	303
		Shal-ma-ne'ser . . . . .	303
<b>S</b>		<i>Sham'gar.</i> See Judg'es... . . . .	193
Sab'bath . . . . .	108	Sha'ron . . . . .	304
<i>Sa-be'ans.</i> See She'ba . . . . .	164	She'ba . . . . .	164
Sad'du-cees . . . . .	144	She'chem, Sy'chem . . . . .	305,307
Sal-a'mis . . . . .	150	Shem . . . . .	162
Sal'cah . . . . .	146	She'nir . . . . .	307
Sa'lem . . . . .	150	She'shach . . . . .	310
Sa'lim } . . . . .	150	Shi'hor . . . . .	155
Sha'lim } . . . . .	150	Shi'loh, or She'lo-ah . . . . .	307
Sal'mon . . . . .	146	Shim'e-i . . . . .	305
Sal-mo'ne . . . . .	145	Shi'nar . . . . .	307
Sa-lo'me . . . . .	145	Shi'shak . . . . .	308
Sa-ma'ri-a } . . . . .	302	Shit'tim . . . . .	156
<i>Sa-mar'i-tans</i> } . . . . .	302	Sho-shan'nim . . . . .	310
Sa'mos . . . . .	147	Shu'ah . . . . .	308
Sam-o-thra'ci-a . . . . .	144	Shu'hite . . . . .	308
Sams'on . . . . .	306	Shu'lam-ite . . . . .	309
Sam'u-el . . . . .	147	Shu'nem . . . . .	309
San-bal'lat . . . . .	147		

	Page.		Page.
Shur .....	309	Tab'i-tha .....	165
Shu'shan .....	308	Ta'bor .....	169
Sib'mah, or Shib'mah 152,	305	Tad'mor....	168
Sid'dim .....	156	Ta-hap'a-nes.. } .....	164
Si'don ....	155	Ta-haph'a-nes }	
Si'hon .....	155	Tam'muz .....	166
Si'las....	154,157	Tap'pu-ah .....	165
Si-lo'ah .....	155	Tar'shish....	167
Sim'e-on....	305	Tar'sus .....	167
Si'mon ....	156	<i>Tar'tan.</i> See Hez-e-ki'ah	77
Si'nai.....	157	Tat'na-i .....	165
Si'on .....	157	Te-ko'ah, or Te-ko'a	181
Sis'e-ra....	151	Tel'a-bib .....	182
Smyr'na .....	153	Te-las'sar .....	94
So .....	163	Te'man .....	183
So'choh .....	310	Te'rah .....	183
<i>Sod'om.</i> See Go-mor'rah	138	Ter'a-phim ....	183
Sol'o-mon .....	145	Ter-tul'lus .....	166
Son of God .....	183	Thad-de'us ....	164
Son of Man ....	246	The'bez....	183
Sop'a-ter .....	163	The-las'sar ....	94
So'rek .....	163	The-oph'i-lus ....	183
Sos-i-pa'ter .....	163	<i>Thes-sa-lo'ni-ans</i> }	181
Sos'the-nes .....	163	Thes-sa-lo-ni'ca }	
Spain .....	311	Three-tav'erns... ..	254
Ste'phen .....	310	Thom'as....	186
Sto'ics .....	311	Thum'mim ....	180
Suc'coth .....	158	Thy-a-ti'ra .....	177
Suk'ki-ims .....	158	Ti-be'ri-as .....	184
Su-per-sti'tious .....	41	Ti-be'ri-as-Cæ'sar	184
Sy'char } .....	155	Tig'lath-Pi-le'ser .....	172
Sy'chem } .....		Tim'nath....	173
Sy-e'ne .....	160	Tim'nath-He'res }	173
Syl-va'nus .....	154	Tim'nath-Ser'ah }	
Syr'a-cuse .....	157	Tim'o-thy .....	176
Syr'i-a .....	309	Tiph'sah .....	173
Sy-ro-phe-nic'i-a .....	309	Tir'zah .....	175
<b>T</b>			
Ta'nach, or Ta'a-nach,....	171	Tish'bite ....	175
Tab'e-rah .....	165	Ti'tus .....	175
<i>Tab'er-na-cle.</i> See Ark of		Tob .....	185
the cov'e-nant .....	225	To-bi'ah .....	185
		To-gar'mah .....	184
		<i>To'la.</i> See Judg'es .....	193

	Page.		Page.
Trach-o-ni'tis . . . . .	174	Zar'e-dah . . . . .	149
Tro'as . . . . .	178	Zar-e-da'tha . . . . .	149
Tro-gyl'li-um . . . . .	178	Zeb'e-dec. See John . . . . .	286
Tro-phi'mus . . . . .	175	Ze-bo'im . . . . .	162
Tu'bal . . . . .	179	Zeb'u-lon . . . . .	159
Tu'bal-Cain . . . . .	179	Zech-a-ri'ah . . . . .	143
Tych'i-cus . . . . .	172	Ze'dah . . . . .	161
Tyre . . . . .	177	Ze'dad . . . . .	161
<b>U</b>			
U'la-i . . . . .	86	Zed-e-ki'ah . . . . .	151
U-phar'sin . . . . .	268	Ze-lo'phe-had. See No'ah . . . . .	200
Ur. See A'bra-ham . . . . .	57	Ze-lo'tes . . . . .	157
U-ri'ah, or U-ri'as . . . . .	86	Zem-a-ra'im . . . . .	160
U'rim . . . . .	86	Zeph-a-ni'ah . . . . .	159
Uz . . . . .	85	Ze'phath . . . . .	152
Uz'zah . . . . .	85	Zeph'a-tha . . . . .	152
Uz-zi'ah . . . . .	85	Ze'rah . . . . .	162
<b>V</b>			
Vash'ti . . . . .	300	Zer-e-da'thah . . . . .	154
<b>Z</b>			
Za'a-nan, or Ze'nan . . . . .	151	Zer'e-rath . . . . .	149
Za-a-nan'nim . . . . .	150	Ze'resh . . . . .	160
Zab'u-lon . . . . .	159	Ze-rub'ba-bel . . . . .	153
Zac-che'us . . . . .	144	Zer-u-i'ah. See Jo'ab . . . . .	284
Zach-a-ri'ah } . . . . .	143	Zi'ba . . . . .	156
Zach-a-ri'as } . . . . .	143	Zi'don . . . . .	155
Za'dok . . . . .	147	Zik'lag . . . . .	151
Zal'mon . . . . .	146	Zil'pah . . . . .	155
Zam-zum'mims . . . . .	145	Zim'ran . . . . .	153
Zan-o'ah . . . . .	147	Zim'ri . . . . .	153
Za'phan . . . . .	147	Zin . . . . .	158
Zaph'nath-pa-an-e'ah. See		Zi'on . . . . .	157
Pot-i-phe'ra . . . . .	240	Zip . . . . .	8
Za'red, or Ze'red . . . . .	150	Ziph . . . . .	156
Zar'e-phath . . . . .	150	Ziph'ron . . . . .	153
Zar'e-tan . . . . .	149	Zip-po'rah . . . . .	152
Zar-ta'nah . . . . .	149	Zo'an . . . . .	164
Zar'than . . . . .	149	Zo'ar . . . . .	164
		Zo'bah . . . . .	163
		Zo'phar . . . . .	163
		Zo'rah, or Zo'ram . . . . .	163
		Zuph . . . . .	158
		Zur . . . . .	158
		Zu'zims . . . . .	158





# வேத உரிச்சொல்.



அ

**அகத்** (Ac'cad). ஆதி. க0. க0.

ஓர் நகரம். இது ஐனியார் தேசத்திலுள்ளது. இதை வேட்டை வல்லவனாகிய நிம்ரோத்துக் கட்டுவித்தான். பாக்தாத் என்ற நகரத்துக்குக் கிட்ட அரைக்காத தூரத்தில் இருக்கிற பாழ்நிலத்திலே இந்தப் பட்டணம் அழிந்திருக்கிறதென்று தேசசோதனைக்காரர் காண்கிறார்கள்.

**அகரியர்** (Hag-a-renes' or Ha'gar-ites). சங். அந. ௫.

இவர்கள்தான் இஷ்மாவேலர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு ஆகார் என்கிற சொல் மூலங்கொண்டு அகரியர் என்ற பேர் வந்தது. இவர்கள் அராபியாவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வாசம்பண்ணுகிறார்கள். ஷவுலுடைய காலத்தில் இஸரவேலர் இவர்களோடே யுத்தஞ் செய்து இவர்கள் தேசத்தை வசப்படுத்தித், தாங்கள் குடியேறினார்கள்.

**அகவா** (A-ha'va). எஸ்ரா. அ. க௫.

அஹூரியாவின் ஓர் நதி. பாபிலோனியர் சிறைப்பட்டிருந்த யூதரிற் சிலரை எஸ்ரா அழைத்துக்கொண்டு, யூதேயாவுக்குத் திரும்பினபொழுது, இதின் கரையிலேதான் உபவாசித்துத் தேவசகாயம் பெற்றார்கள்.

**அகஷ்வேரோஷ்** (A-has-u-e'rus). தானி. கூ. க.

மேதியனாகிய தாரியாவேஷ் என்பவனுடைய பிதா. இவனுக்கு மறுநாமம் அஸ்தயசீஸ். இவன் கிறிஸ்துவுக்கு நூசுவருஷத்திற்கு முன்னிருந்தான்.

௨-ஆவது. அகஷ்வேரோஷ். எஸ்ரு. ச. கூ. இவன் கோரேஷ் இராசாவுடைய புத்திரன். அகஷ்வேரோஷுடைய பெண்வழிப் பெளத்திரன். கோரேஷ் மரித்தபின்பு இவனே அவனுடைய பட்டத்துக்கு வந்தவன்.

௩-ஆவது. அகஷ்வேரோஷ். எஸ்தருடைய கணவன். எஸ்தர். க. க. இவன் இந்துதேசம் தொடங்கி, எத்தியோப்பியாமட்டுமுள்ள க௨௭-மாகாணங்களை அரசாண்டான். பாரசுதேசத்தின் தலைநகரமாகிய ஜூஷான் அவனுடைய கெடிஸ் தலமாயிருந்தது. இவன் தன் ஆளுகைக்குட்பட்ட மாகாணங்களின் அதிபதிகள் யாவரையும் அழைத்து விருந்துபண்ணும்பொழுது, இவன் தன் மனைவி வஷ்தியுடைய ரூபயௌவனத்தை அவர்களுக்குக் காண்பிக்கும் முகாந்திரமாய் வரவழைக்க,—அவள் மாட்டோமென்று மறுத்ததினிமித்தம் இவன் அவளைத் தள்ளி, மோர்திகாயிக்கு வளர்ப்புப்பிள்ளையும், அவன் சிற்றப்பன் மகளுமாகிய எஸ்தரை விவாகம் முடித்தான். இவன், ஆமான் என்னும் மந்திரி யூதரைக் கொல்லும்படி பண்ணின சதியோசனையை அறிந்து, ஆமானைக் கொல்லவித்து, மோர்திகாயியை இராச பிரதானியாக் கினான். இவன் ௪0-வருஷம் அரசாண்டான்.

அகஸ்யா (A-ha-zi'ah). க இரா. ௨௨. ௪0.

இவனுக்குச் சகரியாவென்றும் பேர். இஸரவேலின் இராசனாகிய ஆகாப்பின் புத்திரன். இவன் யூதரின் இராசாவாகிய யோஷபாத்துடனே ஒருமித்து, தருசீசுக்குப் போகும்படி கப்பல்களைச் செய்வித்தான். யோஷபாத் உலக வியாபாரத்திலே துர்ச்சனருடனே கூடிக்கொண்டதினிமித்தம் அவனுடைய கப்பல்கள் தேவச்செயலாய்ச் சேதப்பட்டுப்போயின. ௨ நாளா. ௨0. ௩௭. க இரா. ௨௨. ௪௧. இவன் தன் மேலறையின் பலகணிவழியாய் விழுந்து, நோவாய்க் கிடக்கையிலே தனக்குச் சுகம் வருமோவென்று கேட்கும்படி எக்கிரோனின் தேவனாகிய பாகால்சீபூப்பண்டை ஆட்களை அனுப்ப, ௨ இரா. ௧. ௨, ௩. அவர்களை இலீசா சந்தித்து அகஸ்யாவுடைய நோ, அவனை மரணத்துக்குள்ளாக்குமென்றான். அதை அகஸ்யாக் கேள்விப்பட்டுத், தன் பிரதானிகளிலொருவனையும், வேறு ௩0-பேரையும் இலீசாவைப் பிடித்துவரும்படி அனுப்பினான். இவர்கள் இலீசாவுக்குச் சமீபித்தவுடனே வானத்தினின்றும் அக்கினி சொரிந்து, அவர்கள் அனைவரையும் பட்சித்தது. இவன் அதை அறிந்து, இரண்டாம்முறையும் ௩0-பேரை

யும் பிரதானியையும் அனுப்பினான். அவர்களையும் அப்படியே அக்கினி பட்சித்தது. அவன் மூன்றும்முறையும் ௩௦-பேரையும் அதிபதியையும் அனுப்ப, அவர்கள் போய் இலீசாவைநோக்கித் தங்களைத் தற்காக்கவேணுமென்று மன்றாடிக் கேட்டார்கள். இலீசா தேவ உத்தரப்படி அவர்களுடனே கூடிப்போய், அகஸ்யாவைக் கண்டு, நீ நிசமாகவே சுகமடையமாட்டாயென்க, உடனே அவன் மரித்தான். அவனுக்குப் புத்திரனில்லாதபடியால், அவன் சகோதரனும் ஆகாப்பின் புத்திரனுமான யெகோராம் அவனிடத்திற்கு இராசனானான். உ இரா. ௩-ம் அதி.

உ-ஆவது. அகஸ்யா. உ இரா. ௮. ௨௩. இவன் அத்தாலியாளிடத்திற் பிறந்தவன். யெகோராமுக்குப் புத்திரன். இவன் உஉ-வயதிலே யூதாவுக்கு இராசனானான். இவன், யோராம் யுத்தத்திலே காயப்பட்டு, யெஸ்ரியேலிலே காயம் ஆற்றும்படி போயிருந்தபொழுது சந்திக்கப் போயிருந்தான். இப்படி இவ்விருவரும் அங்கிருக்கையில் இஸரவேலின் இராசாவாகிய யோராமிடத்திற் பழிவாங்கும்படி இடை அரசாய் நியமிக்கப்பட்ட யெகுவென்பவன் வருகிறதை யோராமும், அகஸ்யாவும் கேள்விப்பட்டு, யெகுவைச் சமாதானப்படுத்த விரும்பி, அவனை எதிர்கொண்டுபோய்ச் சமாதானங்கேட்க, அவன் சமாதானம் சொல்லாததைக் கண்டு, அவன் விலகி யோடினான். யோராமோ தன் இரதத்தில் யெகுவின் கையம்பினால் மடிந்தான். மேலும் யெகூ பயந்தோடின அகஸ்யாவையும் தன் தளங்களைக்கொண்டு சங்கரிப்பித்தான்.

**அகாக் (A'gag).** எண். ௨௪. ௭.

அமலேக்கின் இராசா. இந்த நாமம் பரவணிப்பேர். இவன் பூமியிலுள்ள சக்கிரவர்த்திகளுள் ஒருவன். கிறிஸ்துவருஷம் ௧௪௩௨-க்கு முன்னிருந்தான்.

உ-ஆவது. அகாக். ௧ சாமு. ௧௩. ௮. இவனும் அமலேக்கின் இராசா. இவனுக்கும் இது பட்டப்பேர். ஷவுல் இவனோடே யுத்தம்பண்ணினபொழுது தேவகட்டளைப்படி இவனைச் சங்கரிக்கவேண்டியிருந்தும், சங்கரியாமல் விட்டபடியினாலே சாமுவேல் இவனைச் சங்கரித்தான். ௧ சாமு. ௧௩. ௩௩. இவனுடைய சந்ததியாருக்கு அகாக்கியர் என்று பேர். எஸ்தர். ௩. ௧. இவன் ஆமானுடைய கோத்திரப்பிதாவும் அமலேக்கியனுமாயிருந்தான்.

**அகாபு** (Ag'a-bus). அப். கக. ௨௮.

ஒரு தீர்க்கதரிசி. கிறிஸ்துவருஷம் சந-ல் இருந்தான். இவன் அடுத்த வருஷத்திலே வரப்போகிற கொடிய பஞ்சத் தைக்குறித்தும், பவுலுக்கு யெருஷலேமிலே உபத்திரவம் நே ரிடுமென்றும் தீர்க்கதரிசனமாகச் சொன்னான். அப். ௨க. ௧௦. இவன் கிறிஸ்துநாதர் அனுப்பின சீஷரிலொருவனென்றும், இவன் அந்தியோகிய நகரத்தில் கிறிஸ்துவுக்கு இரத்தச்சாட் சியாய் மரித்தானென்றுஞ் சிலர் சொல்லுகிறார்கள்.

**அகாய** (A-cha'ia). அப். க௮. ௧௨. உரோ. ௧௬. ௫. ௨ கொரி. ௧௧. ௧௦.

மக்கேதோனியாவுக்குத் தெற்காகவிருக்கிற ஓர் தேசம். கொரிந்து அதின் தலைநகரம்.

**அகியா** (A-hi'ah). ௧ இரா. ௪. ௩.

சலோமோன் இராசனுடைய இலேககரிலொருவன். ஹீஷா வின் மகன்.

௨-ஆவது. அகியா. ௧ சாமு. ௧௪. ௩. இவனுக்கு அகீ மெலெக்கென்றும் பேர். ௧ சாமு. ௨௧. ௧. இவன் அகி தூப்பின் புத்திரன். அகிதூப் இறந்தபின் அவனிடத்துக்கு ஆசாரியனானான்.

௩-ஆவது. அகியா. (A-hi'jah) ௧ இரா. ௧௧. ௨௧. ஒரு தீர்க்க தரிசி. இவன் சீலோவிலே இருந்த சீலோனியன். இவன் சலோமோனுடைய இராச்சியம் எரோபேயாமுக்குப் பத் துப்பங்கும் சலோமோனுடைய குமாரன் ரெகோபேயா முக்கு இரண்டுபங்குமாகப் பிரிக்கப்படுமென்கிற குறிப் பாக, எரோபேயாமுடைய உத்தரீயத்தைவாங்கி ௧௨-கீலமா கக் கிழித்து, ௧௦-கீலத்தை எரோபேயாமுக்குக் கொடுத்து, அதைக்கொண்டு, இஸரவேலின் ௧௦-கோத்திரங்கள் உன் ஆளுகைக்குள்ளும் ௨-கோத்திரங்கள் ரெகோபேயாமின் ஆளுகைக்குள்ளும் இருக்குமென்பதைக் காண்பித்தான். எரோபேயாமுடைய மனைவி மறுவேஷந் தரித்து இவனி டத்துக்கு வந்தபொழுது, இவன் அவளை அறிந்து, உன் கணவன் நிமித்தம் இஸரவேலர் கைவிடப்படுவார்களென்று சொன்னான். ௧ இரா. ௧௪. ௨.

அகிரிப்பா (Her'od A-grip'pa). அப். கஉ. க.

இவனுக்கு ஏரோது அகிரிப்பா என்பது பட்டப்பேர். இவன் அரிஸ்தோபுலுவின் புத்திரனும், மகா ஏரோதுவின் பௌத்திரனும், அகிரிப்பா ராசாவுக்குப் பிதாவும், யூதேயாதே சத்துக்கு உபஅரசனுமாயிருந்து, கிறிஸ்து சபையிற் சிலரைத் துன்பப்படுத்தி, யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைக் கொலைசெய்து, பேதுருவையுங் கொலைசெய்ய வகை பார்த்தான். அவன் செய்த கொடுமையினிமித்தம் சேசாரியா நகரத்திலே டூச-ம் வயதில் புழுத்திறந்தான். அப். கஉ. உ௩.

அகிரிப்பா இராசா (King A-grip'pa). அப். ௨௫. க௩.

யாக்கோபைக் கொலைசெய்த ஏரோது அகிரிப்பாவின் மகன். இவனும் சகோதரியாகிய பேர்னிக்கேயாரும் பெஸ்துவைக் காணும்படி சேசாரியாவுக்குப் பேரன்பொழுது, பெஸ்துவிடத்திலே மறியலாயிருந்த பவுல் அப்போஸ்தலனை அழைப்பித்து, அவனுடைய பிரசங்கத்தைக் கேட்டு, மெய்ச்சிக்கொண்டான். இவன் கிறிஸ்துவருஷம் ௬௦-ல், எழுபது வயதுள்ளவனாகி மரித்தான்.

அகினோவாம் (A-hin'o-am). க சாமு. கச. ௫௦.

இவள் அகீமாட்சுடைய புத்திரியும், ஷவுலுக்கு மனைவியுமாயிருந்தாள்.

௨-ஆவது. அகினோவாம். க சாமு. ௨௫. ச௩. இவள் தாலீதின் மனைவிகளில் ஒருத்தி. அமலேக்கியர் சிக்லாக்கை அடிப்படுத்தி, அகினோவாம் கொள்ளை கொண்டுபோனபொழுது இவளையும் சிறையாகக் கொண்டுபோனார்கள். அப்பொழுது தாலீது இவளையும், அவர்கள் கொண்டுபோன எல்லாவற்றையும் மீண்டுகொண்டுவந்தான். க சாமு. ௩௦. க௮.

அகீகாம் (A-hi'kam). ௨ இரா. ௨௨. கஉ, கச.

ஷாபானின் புத்திரனும், கிதலியாவின் பிதாவுமாயிருந்தான். தேவாலயத்திலே காணப்பட்ட நியாயப்பிரமாணத்தைப்பற்றி, உல்தாள் என்னப்பட்ட தீர்க்கதரிசன ஸ்திரீயிடத்தில் விசாரிக்கும்படி யோஷியா இராசாவினால் அனுப்பப்பட்டவர்களுக்குள் இவனுமொருவன். ஏரே. ௨௬. ௨௪.

**அகீதூப்** (A-hi'tub). க சாமு. கச. ௩.

ஓர் ஆசாரியன். இவன் பீனீகாசின் புத்திரன். ஏலியின் பெளத்திரன். இக்காபோத்தின் சகோதரன். இவன் கிறிஸ்துவுக்கு ௧0௮௭-வருஷத்துக்கு முன்னிருந்தான்.

௨-ஆவது. அகீதூப். க நாளா. சு. ௮. சாதோக்கின் பிதா.

**அகீதோபேல்** (A-hith'o-phel). ௨ சாமு. ௧௩. ௧௨.

தாவீதுக்கு மந்திரி. கிலோதேசத்தான். க நாளா. ௨௭. ௩௩. சங். ௩௩. ௧௨, ௧௪. இவன் அதியூகவானொன்படியினாலே அப்ஷாலோம் இவனைத் தனக்கு மந்திரியாகச் சேர்த்துவைத்தான். பின்பு இவனுடைய யோசனையைக் கேளாமல் ஊஷாயுடைய யோசனைக்கு அமைந்ததினாலும், அப்ஷாலோம் அழிவுக்குள்ளாவானென்றும், அதிலே தானுங்கூட அழியவருமென்றும் அறிந்து, நான்கொண்டு செத்தான். க சாமு. ௧௭. ௨௩.

**அகீமாத்தூ** (A-him'a-az). ௨ சாமு. ௧௩. ௨௭.

ஒரு ஆசாரியன். சாதோக்கென்னப்பட்ட ஆசாரியனுடைய மகன். அப்ஷாலோம் தாவீதுக்கு விரோதமாகப் பண்ணுகிற ஆலோசனைகளை ஊஷாய்வழியாய் அறிந்து, தாவீதுக்கு அறிவித்த தாவீதின் சினேகிதன். அப்ஷாலோம் அகீதோபேலின் ஆலோசனையைத் தள்ளி, ஊஷாயினுடைய ஆலோசனையை ஏற்றிருக்கிறான் என்கிறதைச் சாதோக்கும், அப்யாதாரும் அறிந்து இவனுக்கு அறிவிக்க, -இவன் அதைத் தாவீதுக்கு அறிவிக்கத் துரிதமாய் ஓடுகிறான் என்கிறதை ஒரு வாலிபன் கண்டு, அப்ஷாலோமுக்கு அறிவிக்க, உடனே இவர்களைப் பிடித்துவரும்படி அப்ஷாலோம் ஆட்களையனுப்பினான். அவர்கள் தங்களைப் பிடிக்க ஓடிவருகிறதை இவர்கள் அறிந்து, ஒரு கிணற்றிலே இறங்கி ஒளித்துக்கொள்ள, இவர்களைப் பிடிக்கவந்தவர்கள் ஒரு ஸ்திரீயினாலே ஏய்ப்புண்டு, அப்ஷாலோமண்டை திரும்பிவிட, -இவர்களோ போய்ச் செய்தியைத் தாவீதுக்கு அறிவித்தார்கள். ௨ சாமு. ௧௮. ௧௧, ௩௩.

**அகீமெலெக்** (A-him'a-lech). க சாமு. ௨௧. ௧.

ஓர் பிரதான ஆசாரியன். இவன் ஷவுல் இருந்தகாலத்தில் நோப்பென்னப்பட்ட இடத்தில் பூசாசாரியாயிருந்தான். தாவீது ஷவுலுக்குப் பயந்து ஓடினபொழுது, தாவீது பசியாய்

ருந்ததற்காகப் பரிதபித்து, அவனுக்குத் தேவசமூகத்தப்பங் களையுங் கொடுத்து, கொல்யாத்தின் கட்கத்தையுங் கொடுத்தான். இது காரியத்தை ஏதோமியனென்னப்பட்ட தோ வேக்கு ஷவுலுக்கு அறிவிக்க,—ஷவுல் அவர்களைப் பிடிப்பித்து விசாரித்து, அவனையும் அவனோடுகூடவிருந்த மற்றும் அரு-ஆசாரியர்களையும், அவர்களுக்குள்ளிருந்த சருவத்தையும் நாசப்படுத்தினான். கசாமு. ௨௨. ௧௮, ௧௯.

### அகுஸ்து (Au-gus'tus). லூக். ௨. ௧.

உரோமைராசன். இவன் யூலியகைசருடைய மருமகன். குறித்த கைசர் மரித்தபின் அவனுடைய இடத்துக்கு கி. மு. ௨௭-ல் அரசனாக வந்து, சக-வருஷம் அரசாண்டு, கிறிஸ்து வருஷம் ௧௪-ல் மரித்தான். இவன் மரித்தபின் தைபீரிய கைசர் அரசனானான். லூக். ௩. ௧.

### அகூசாத் (A-huz'zath). ஆதி. ௨௬. ௨௬.

கேராரின் இராசாவாகிய அபிமேலேக்குடைய பிரதான சிநேகிதன். இந்த அபிமேலேக் பேர்ஷேபாவிலே ஈசாக் கைசர் சந்தித்து உடன்படிக்கை பண்ணினபொழுது, இவனுங் கூட நின்றவன்.

### அகெல்தம (A-cel'da-ma). அப். ௧. ௧௬.

ஓர் மயானபூமி. இந்த நிலம் யூதாஸ்காரியோத் இயேசுவைக் காட்டிக்கொடுத்து வாங்கின பணத்துக்குக் கொள்ளப்பட்டபடியால், இதற்கு ரத்தநிலமென்று பேர். இது யெரூஷலேமின் மதிலுக்கு வெளியே சீயோன்மலைக்குத் தெற்காகவிருக்கின்றது. இதிலே குயவர் மண் எடுத்துப் பாண்டங்களை வளைகிறதற்கு ஏற்ற களிமண் இருந்தது. அதனால் இதற்குக் குயவனுடைய நிலமென்றும், அன்னியரை அடக்கம்பண்ணுகையால், அன்னிய மயானமென்றும் பேர் இருக்கிறது. இப்பொழுது இந்த நிலம் யெரூஷலேமிலிருக்கிற அர்மினிய சபையாருக்கு மயானபூமியாகவிருக்கிறது.

அகோலாள் (A-ho'lah).

அகோலீபாள் (A-hol'i-bah).

} ஏசே. ௨௩. ௪.

இந்த நாமங்கள் உவமையாகுபெயராய் ஷமாரியாவுக்கும், யூதாவுக்குமிடப்பட்டன.

**அகோலியாப் (A-ho'li-ab).** யாத். ௩௫. ௩௪.

அகிசாமாகின் புத்திரன். தாண் கோத்திரத்தான். இவனும் பெத்சலேலும் ஆவாசத்தையும் அதின் பணிமுட்டுகளையும் உண்டாக்கக் கட்டளைபெற்றவர்கள்.

**அக்கோ (Ac'cho, now Ac'cha or Acee or Pto-le'mais).**

நியா. ௧. ௩௧.

ஓர் நகரம். இது கர்மேல் பருவத்திற்கு எதிரே தீருவுக்கு முக்காற்காத தூரத்துக்குத் தென்புறமாகவிருக்கிறது. A'cre or அக்கோ என்னும் குடாக்கடலின் துறைமுகம் இதிலிருக்கிறது. இத்தேசம் ஆஷேர் கோத்திரத்தாருடைய சுதந்தரத்தைச் சேர்ந்தது. இது பலஸ்தினா நாட்டின் ஓர் அரணை பட்டணம். அப். ௨௧. ௭. இதிலே இக்காலத்திலும் யூதரில் பதியுயிரங் குடிகளுக்கு மேற்படவிருக்கிறார்கள். அதின் பூருவமேன்மை குன்றி, அநேக இடம் பாழாய்க்கிடக்கிறது. பித்தோலிமேஸ் என்னும் நாமம், கிறிஸ்துப்பிறக்க ௧00-வருஷத்துக்குமுன்னே எகிப்துக்கு இராசயுயிருந்த தொல்லமில் என்பவனாலே இதற்கு இடப்பட்டது.

**அக்கோர் (A'chor).** ஓசியா. ௨. ௧௫.

ஓர் பள்ளம். இது பொருளாசையினிமித்தம் குற்றப்பட்ட ஆகான் கல்லெறியுண்ட இடம். இது யெரீகோவுக்கு அணித்தாயிருக்கும்.

**அக்சீப் (Ach'zib, or zip).** யோசு. ௧௧. ௨௧.

ஆஷேர்கோத்திரத்துக்குச் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது. இது பித்தோலேமேயுக்கு ஒன்றேகாற் காதத்திற்கு வடக்கே இருக்கிறது. இதற்கு இக்காலத்திலே சீப்பென்ற பேர்.

௨-ஆவது. அக்சீப். யூதாக்கோத்திரத்தாருக்குக் கிடைத்த ஓர் நகரம். யோசு. ௧௫. ௪௪. மீகா. ௧. ௧௪.

**அக்மேதா (Ach-me'tha, or Ec-bat'a-ma).** எஸ்ரூ. ௪. ௨.

ஓர் பட்டணம். இது மேதியாதேசத்தின் தலைநகரம். அத்தேசத்தின் விருத்தாந்த பத்திரங்கள் யாவும் அத்தேசத்திலே சேமிக்கப்பட்டிருந்தன. இந்தப்பட்டணம் நினைவேயையும், பாபிலோனையுந்தவிர, கீழ்த்திசையிலுள்ள பட்டணங்கள் யாவிலும் மகா அலங்காரமும் அரணுமுள்ளதாயிருந்தது. இந்த



நகரத்தைச்சுற்றி ஏழு மதில்களிருந்தன. இதை மேதியரின் ராசாவாகிய (De'oces), தேயேசீஸ் என்பவன் கட்டினான். இது கிறிஸ்துவர ௭00-வருஷத்துக்குமுன் கட்டப்பட்டது.

**அக்ரபீம்** (Ak-rab'bim [ascent of] Ma-a'leh). எண்.

௩௪. ௪. யோசு. ௧௫. ௩.

தொடர்மலைக் குன்று. இது சாக்கடலுக்குத் தென்மேற்கும், யூதாவுக்குத் தெற்குமாகவிருக்கிறது. இதற்கு மலையகரபீம் என்றும் பேர்.

**அக்வீலா** (A-qui'la). அப். ௧௮. ௨.

ஓர் யூதன். இவன் சின்ன ஆசியாவிலுள்ள பொந்துதேசத்திற் பிறந்தான். கிலெளதிராயன் யூதரெல்லாரும் உரோமையை விட்டுப்போகும்படி கட்டளையிட்டபொழுது, இவன் தன் மனைவி பிரிஸ்கில்லாளோடு கொரிந்துவில் வந்து குடியேறி, கூடாரவேலை செய்துகொண்டுவந்தான். அக்காலத்திலே பவுலுங் கொரிந்துவுக்கு வந்து, இவன் வீட்டிலே தங்கி, இவனோடேகூடக் கூடாரவேலையுஞ்செய்து, ஈவிசேஷத்தையும்றிவித்து வந்தான். பின்பு பவுல் கொரிந்தைவிட்டு ஏபேசுக்குப் போனபோது, இவனும் இவன் மனைவியுங் கூடப்போனார்கள். உரோ. ௧௬. ௩, ௫.

**அக்ஷாப்** (Ach'shaph). யோசு. ௧௨. ௨0.

ஒரு நகரம். இது அக்கோபுக்குச் சமீபமாயிருக்கிறது. இந்த நகரத்தை யோசுவா வசப்படுத்தி அஜூர் கோத்திரத்தாருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

**அசரியா** (Az-a-ri'ah). ௨ இரா. ௧௪. ௨௧.

அமத்தியாவின் புத்திரன். இவனுக்கு உஷியாவென்றும் பேர். இவன் மகா மேன்மகனும் கீர்த்திமானுமாய், கிறிஸ்து நாதர் வர ௮௨௫-வருஷத்துக்குமுன்னே யூதாவிலே ராச்சியபாரத்துக்கு வந்து, ௫௨-வருஷம் அரசாண்டான். இவன் ௧௬-வயதிலே இராசாவாக நியமிக்கப்பட்டு, அதியுத்தமனாய்க் கீர்த்திபெற்று இருந்தமையால், அதிக வீம்புகொண்டு, தான் ஒரு ஆசாரியனுமாய்த் தேவாலயத்திலே தூபங்காட்டத்துணிந்ததினிமித்தம் வெண்குட்டம் பிடித்து, மரணபரியந்தம் தள்ளப்பட்டிருந்தான். ௨ நாளா. ௨௬. ௨௧. இந்த நாமம் பழைய ஏற்பாட்டில் ௧௬-பேருக்கு மேற்படச் சொல்லப்பட்டிருக்கின்றது.

**அசாகேல்** (As'ah-el). உசாமு. உ. கஅ—உச.

யோவாபுடைய தம்பி. தாவீதின் சகோதரியாகிய சேரு யாவின் புத்திரன். இவன் கிறிஸ்து பிறக்க, ௧0௫௩-வரு ஷத்திற்குமுன் அப்னேரால் குற்றுண்டு மரித்தவன்.

**அசாவேல்** (Haz'a-el). க இரா. ௧௯. ௧௫.

ஐரிய இராசாக்களுக்குள் ஒருவன். இவன் பென்னா தாத்துக்குப்பின் பட்டத்துக்கு வந்தான். இவனை யெகோவா வுடைய கட்டளைப்படி இலீஷாதீர்க்கதரிசி இராச அபிஷே கஞ்செய்தான். அதினின்று பதினொருவருஷத்துக்குப்பின்பு பென்னாதாத் இராசா வியாதியாயிருந்து, தன் வேலைக்காரனாகிய இவனை அழைத்து இராசாவுக்குச் சுகம் வருமோவென்று தீர்க்கதரிசியிடத்திற்போய் விசாரித்துவாவென்று அனுப்ப,— இவன் போய் இலீஷாவை வினாவினான். அதற்கு இலீஷா, உன் எசமான் சுகமடையக்கூடும்; ஆகிலும் நீ அவனுக்கு என்னசெய்வாயென்று எனக்குத் தெரியுமென்றான். இவ னை இராசாவிடத்துக்குப்போய், புடவையை நனைத்து, இரா சாவின் முகத்திலிட்கொண்டு, தான் இராசாவானான்.

**அசேகா** (A-ze'kah). யோசு. ௧௫. ௩௫.

ஓர் கிராமம். இது யெரூஷலேமிலிருந்து இரண்டு காத தூரத்துக்குத் தெற்கும், பெத்லெகேமிலிருந்து ஒன்றேகாற் கா ததூரத்துக்குக் கிழக்குமாகவிருக்கிறது. இது யூதகோத்திரத்தா ருடைய சுதந்தரபூமியைச் சார்ந்திருந்தது. இதற்கு அரு கான இடத்திலே பெலிஸ்தியர் பாளயமிறங்கியிருந்த பொழு துதான் தாவீதின் கையினாலே கொல்யாத் மடிந்தது.

**அசொஸ்** (As'sos). அப். ௨0. ௧௩.

மிசியாவின் தலைப்பட்டணம். இதற்கு வடஎல்லை துரோ வா. தென் எல்லை லேஸ்போஸ்.

**அடார்** (A'dar). எஸ்தர். ௩. ௭.

யூதருடைய வழக்கப்படி ௧௨-ம் மாதமாகிய மாசிமாதம்.

**அதசாள்** (Ha-das'sah). எஸ்தர். ௨. ௭.

இவளுக்கு எஸ்தர் என்றும் பேர். எஸ்தர் காண்க.

**அதராக்** (Ha'drach). சகரி. ௯. ௧.

தமஸ்குவுக்கு அணித்தான ஒருர்.

**அதரியேல்** (A'dri-el). கசாமு. கஅ. கக.

ஷவுலுடைய மூத்தகுமாரத்தியாகிய மேரப் என்னப்பட்டவளை விவாகம் முடித்தவன்.

**அதிரமித்தியம்** (Ad-ra-myt'ti-um). அப். உஎ. உ.

சின்ன ஆசியாவுக்கு வடமேற்கேயுள்ள (Mys'ia) மிசியாவின் துறை. இக்காலத்திலே அதற்கு எதர்மித் (Edremit, or Ydramit) என்ற பேருண்டு. இது சிமிர்னாவுக்கு வடக்கே ஏழு காததூரத்திலிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் செசாரியாவிலிருந்து உரோமைக்கு மறியலாய்ப்போனபொழுது இந்தத் துறைமுகத்தின் கப்பலிலேதான் போனான்.

**அதிரியா** (A'dri-a). அப். உஎ. உஎ.

இத்தாலியாதேசத்துக்கும், தல்மாத்தியா தேசத்திற்கும் ஊடேயிருக்கிற ஒதுங்குகடல். இப்பொழுது (Ve'nice) வேனிஸ் குடாக்கடல் என்று பேர்கொண்டிருக்கிறது.

**அதுமமீம்** (A-dum'mim). யோசு. கடு. எ.

யெரீகோவின் வனத்துக்குட் பிரவேசிக்கிற வழியிலுள்ள ஓர் மேடு. இதற்குத் தமிழ் இரத்தநிலம். அந்த இடத்திலே வழிப்பறிகாரர் பதிவிருந்து, வழிப்போக்கரை நாசமாக்கிப் பொருள்பறிப்பதினால், இதற்கு இந்த நாமம் வந்தது. யேசு நாதர் கள்வர்கையிலே அகப்பட்ட சமாரியனைப்பற்றி உவமித்தபொழுது இந்த இடத்தைக் கருதிப் பேசினாரென்று சிந்திக்கவேண்டியிருக்கிறது. லூக். ௧௦. ௩௦, ௩௧.

**அதுல்லாம்** (A-dul'lam). யோசு. கடு. ௩௩.

யூதாவின் பூருவப்பட்டணங்களுள் ஓர் பேர்கொண்ட நகரம். யெரூஷலேமுக்குத் தென்மேற்கே இருகாததூரத்திலிருக்கின்றது. இதை ரெகோபேயாம் அரணாக்கினபடியால் அதற்கு இஸரவேலின் மகிமையென்கிற பேருண்டாயிற்று. மீகா. ௧. ௧௩. இதிலுள்ள ஒரு குகைக்கும் அதுல்லாமென்று பேர். தாவீது காத்தூரின் இராசாவாகிய ஆகீஜூக்குப் பயந்தோடினபொழுது அதிலே ஒளித்திருந்தான்.

**அதோனிசேதெக்** (A-don'i-ze'dek). யோசு. ௧௦. ௧.

இவன் யூதர் யெரூஷலேமுக்கு வந்தநாளிலே அந்நகரத்துக்கு இராசாவாகவிருந்தான். கிபியோனியர் யோசுவாவு

டனே சமாதானத்துக்கு வந்ததை இவனறிந்து, அம்மோனிய இராசாக்களைத் தன் பக்கலாகச் சேர்த்துக்கொண்டு, கிபியோனியருடைய நகரத்தை முற்றிக்கையிட்டான். அப்பொழுது யெகோவா இவனையும், இவன் துணைப்படைஞரையும் கல் மழையினாலும், கட்கவாயினாலும் சங்காரப்படுத்தினார். அப்பொழுது எஞ்சின ஐவருமோடி, மக்கேதா என்னும் மலைக்குகையிலே ஒளித்துக்கொண்டார்கள். யோசவா அவர்களைப் பிடிப்பித்து, நாசப்படுத்தினான். யோச. ௧௦-ம் அதி.

### அதோனிபேசேக் (A-don'i-be'zek). நியா.க.௫-௭.

ஓர் இராசா. இவன் யூதாதேசத்திலுள்ள பேசேக் நகரத்தை அரசாண்டபின் எழுபது இராசாக்களைப் பிடிப்பித்து, அவர்களுடைய கைகால்களின் விரல்களைத் தறித்தான். இவன் யூதரோடே யுத்தம்பண்ணித் தோற்றோட, — அவர்கள் இவனைப் பிடித்து, இவனுடைய கைகால்களின் விரல்களைத் தறித்து, இவனை யெருஷலேமுக்குக் கொண்டுபோனார்கள். அவன் அங்கே மரித்தான்.

### அதோனியா (Ad-o-ni'jah). உசாமு. ௩. ௪.

தாவீதின் நான்காம் புத்திரன். எப்பிரோனிலே பிறந்தான். இவன் தன் சகோதரராகிய அம்னோனும் அபஷலோமும் மரித்தபின், தன் பிதாவாகிய தாவீதின் இராசாசனத்துக்கு வரவேண்டுமென்று கருதி, தனக்கு இராசாக்களைச் சேர்த்துவைத்ததுமன்றி, யோவாப்பையும், அபியாதாரையும் அழைத்து விருந்துபண்ணி ஆலோசனைசெய்ததைச் சலோமோனின் மாதாவாகிய பத்சேபாள் அறிந்து, அதைத் தாவீதுக்கு அறிவிக்க, — தாவீது தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், மகா ஆசாரியனாகிய சாதோக்கையும் கொண்டு சலோமோனை இராசாங்கத்துக்குரியவனென்று பிரசித்தப்படுத்தினதுமன்றி, சலோமோனை இராசாவாகவும் அபிஷேகம்பண்ணுவித்தான். அந்தச் சங்கதியைக் கேள்விப்பட்டவுடனே அதோனியாவைச் சார்ந்த ஆலோசனைக்காரர் யாவரும் ஓடிவிட, அதோனியாவும் பயந்து தேவாலயத்திலே அடைக்கலம் புகுந்து, வேதிகையின் கொம்பைப் பற்றிக்கொண்டு நின்றமையால், கொலையுண்ணாமல் தப்பியிருந்தும், பின்பு தாவீதின் மனைவியாகிய அபிஷாக்கைத் தனக்கு மனைவியாக்கச் சலோமோனைக் கேட்டதினாலே சலோமோன் அவனுடைய அபாய யோசனையை அறிந்து, அவனைக் கொல்லவித்தான். ௧ இரா.

அத்தாலியா (At-ta'li-a). அப். கச. ௨௫.

மதித்திராணியாக் கடலருகேயுள்ள பம்பீலியா நாட்டைச் சார்ந்த ஓர் நகரம். இப்பொழுது அதற்கு (Sat'alia) சத்தாலியாவென்று பேர். பவுலும் பர்னபாவும் சின்ன ஆசியாவை உருவநடந்து சுவிசேஷத்தை அறிவிக்கையில், இந்த நகரத்துக்குப் போனார்கள்.

அத்தாலியாள் (Ath-a-li'ah.) ௨ இரா. கக. ௬.

இஸரவேலின் இராசாவாகிய ஆகாப்புடைய புத்திரி. ஷமாரியாவின் இராசாவாகிய உம்றிக்குப் பௌத்திரி. யூதாவின் இராசாவாகிய யெகோராமுக்கு மனைவி. அகஸ்யாவுக்கு மாதா. இவள் தன் புத்திரன் அகஸ்யா அதிக்கிரமஞ் செய்யும்படி புத்திரசொன்னாள். யெகூ என்னப்பட்டவன் அகஸ்யாவைக் கொன்றபிறகு தனது கணவனுக்கு முதந்தாரத்திலே பிறந்த பிள்ளைகள் யாவரையுஞ் சங்கரித்து, தானே யூதாவை அரசாளும்படி துணிந்தாள். ஆயினும் யோஷேபாள் யோவாஷை ஆறுவருஷகாலம் ஒளித்து வைத்ததினாலே அவன் தப்பியிருந்து ஏழாம் வருஷத்தில் யூதாவின் இராசாசனத்துக்கு வந்ததை அறிந்து, இவனைப் பார்க்கும்படி சனங்கள் வருகிறதை இவள் கண்டு, தன் வஸ்திரத்தைக் கிழித்து இராசதுரோகம்! இராசதுரோகமென்று கூக்குரலிட்டிக்கொண்டு தேவாலயத்துக்கோட யோய்தா என்னப்பட்ட ஆசாரியன் இவளைத் தேவாலயத்துக்குப் புறம்பே தூரத்திவிட்டான். சனங்கள் இவளை யெரூஷலேமின் மதிலுக்குப் புறம்பே கொண்டுபோய்க் கொன்றுபோட்டார்கள்.

அத்தேனே (Ath'ens). அப். கள. ௧௫.

கிரேக்கதேசத்திலுள்ள அத்திக்காவின் தலைநகரம். இது கொரிந்துவிலிருந்து நாலரைக்காதத்துக்குக் கிழக்காகவும், கொன்ஸ்தந்தீனோப்பிளிலிருந்து ௩0-காததூரத்துக்குத் தென்மேற்காகவுமிருக்கிறது. இந்தப்பட்டணம் முன்பு இராசாங்கத்துக்கடுத்தவைகளிலும், நாகரீகத்துக்கடுத்தவைகளிலும் சீர்திருத்தமுள்ளதாயிருந்தது. பின்பு அவர்கள் விக்கிரகாராதனைக்காரராகவும், சோம்பராகவுமிருந்ததினாலே மிகவும் சீர்கெட்டதானது. இதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்து வருஷம் ௫௨-லே போய் அவர்களுடைய அவபத்திகளைக்காட்டிச் சுவிசேஷத்தை அறிவித்ததினால், அவர்கள் அவனைப் பிடித்து அரேயோப்பசுஸ் என்னப்பட்ட தருமகர்த்தாக்கள் முன்பாக ஏற்படுத்தினார்கள்.

**அத்மா (Ad'mah).** உபா. உகூ. உகூ.

ஓர் நகரம். இது தாழ்ந்த பூமியான "சித்தீம் தேசத்திலுள்ள ஐந்துபட்டணங்களிலொன்று. இது சோவாருக்குத் தென் மேற்காகவிருந்தது. இது கிறிஸ்துபிறக்க கஅகௌ-வருஷத் துக்குமுன்னே சோதோம் கோமோரா, சேபோயீம் என்னும் பட்டணங்களோடே அக்கினியினாலே அழிக்கப்பட்டது.

**அத்ரமிலெக் (Ad-ram'me-lech).** ஏசா. ஈ௭. ஈஅ.

அஜீரின் இராசாவாகிய சனகெரிப்பின் புத்திரன். இவ னும் இவன் சகோதரனுமாய்த் தங்கள் பிதாவைக் கொன்று போட்டு, அர்மீனியாதேசத்துக்குத் தப்பிவிட்டார்கள்.

உ-ஆவது. அத்ரமிலெக். ஒரு விக்கிரகம். உ இரா. க௭. ஈக. இது சூரியனுக்குப் பாவனையாக வைக்கப்பட்டது. செப் பார்வாயீம் தேசத்தார் இந்த விக்கிரகத்துக்குமுன்பாகத் தங்கள் பிள்ளைகளைப் பலிசெலுத்தினார்கள்.

**அந்திப்பத்திரி (An-ti-pa'tris).** அப். உகூ. ஈக.

ஓர் நகரம். இது யெரூஷலேமுக்கும், செசாரியாவுக்குமி டையிலே யோப்பாவுக்கு வடகிழக்கே ஒன்றரைக்காத தூரத் திலிருக்கிறது. மகா ராசனாகிய ஏரோது இதைக் கட்டுவித் தான். ச0-பேருக்கதிகமான யூதர் பவுலைக் கொல்லமுன் போசனபாணம்பண்ணேமென்று சபதமிட்டுக்கொண்டு, சதியோசனைசெய்திருந்தபொழுது, பவுல் படைச்சேவகராலே காக்கப்பட்டு இந்தப் பட்டணத்துக்குப் போனான்.

**அந்திப்பாஸ் (An'ti-pas).** இவனை யெரோதென் றும் சொல்வர். லூக். ஈ. க.

மகா ஏரோதின் மத்திமபுத்திரன். இவன் கலிலேயாவுக்கும் பிரியாவுக்கும் அதிபதியாயிருந்தான். ஏரோது அந்திப்பாஸ் காண்க.

**அந்தியோகிய (An'ti-och).** அப். கக. உகூ.

ஜீரியாவின் தலைநகரம். இது அலெக்சந்தரியாவுக்குச் சரி வடகிழக்கும், கொன்ஸ்தந்தீனோப்புளுக்குச் சரிதென்கிழக்கு மாய், யெரூஷலேமுக்கு வடக்கே முப்பதுகாததூரத்தில் ஓரொந்திஸ் நதிக்கருகே இருக்கிறது. இது முற்காலத்திலே அதிவர்த்தகமுள்ள நகரமாயிருந்தது. இதின் குடிகள் மகா செல்வர். இது உரோமருடைய மாகாணங்களில் உள்ள நக ரங்களில் ஈ-ம் நகரம். பவுலும், பர்னபாவும் இந்த ஊரிலே

பிரசங்கம்பண்ணப் போனார்கள். இதிலுள்ள சீஷரைத்தான் முதல்முதல் கிறிஸ்தவர்களென்று வக்கணையாய் அழைக்கத் தொடங்கினது. அப். கக. உசு. க பேது. ச. கசு. இந்த நகரம் பலமுறையும் முற்றிக்கைபோடப்பட்டு, பலமுறையும் இதிலுள்ளவைகள் கொள்ளைகொண்டுபோகப்பட்டன. ஒருமுறை இதிலிருந்த சனங்களில் ஒரு லட்சத்துப் பதினெண்ணாயிரம் சனம் எடுபட்டுப்போயிற்று. இதில் மூன்றுமுறை கொடிய பஞ்சமுண்டாயிற்று. இது இரண்டுமுறை அக்கினியினாலே வெந்துபோனது. இதில் ஒருமுறை கொள்ளை நோய் வந்தது. நாலுமுறை பூகம்பமுண்டாயிற்று. ஒருமுறையுண்டான பூகம்பத்தில் 20000-பேர்மட்டுக்குச் சேதப்பட்டார்கள். இப்படியே தேவன் அவர்களுக்கு அவர்கள் விக்கிரகாராதனைக்கும், அக்கிரமத்துக்கும் தகுந்த பலனை அளித்தார். இந்நகரத்திலே பூருவகாலத்திலிருந்த மகா உன்னதமான மாடமாளிகைகள் யாவும்போய், இப்பொழுது சிற்றில்களிருக்கின்றன. இதில் முன்னே ஐந்திலட்சசனம் இருந்தார்கள்; இப்பொழுது பதினாயிரஞ் சனங்களிருக்கிறார்கள். அவர்களும் மகா நிற்பந்தமுள்ளவர்கள். ௧௮௨௨-ம் ஆண்டில் உண்டான பூகம்பத்தினாலே முன்னழிவில் மீந்திருந்த கட்டுவேலை யாவும் ஒழிந்து, அந்தியோகியவிலே இன்னது மீந்திருக்கிறதென்று சொல்ல இடமில்லாமல் அடிகிடந்த இடத்தில் பொடியுமில்லாமற்போயிற்று.

2-ஆவது. அந்தியோகிய. அப். கக. கசு. இந்த அந்தியோகிய சின்ன ஆசியாவைச்சேர்ந்த பிசுதியாட்டின் தலைநகரம். பவுலும், பர்னபாவும் இவ்விடத்திலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். இதிலே அவர்களுக்கு அதி உபத்திரவம் உண்டானதினால் அவர்கள் தங்கள் சீவனைத் தப்பவைக்கும்படி இக்கோனிய தேசத்துக்கோடிவிட்டார்கள். அப். கக. ௫க. ஓரியாவிலும் சின்ன ஆசியாவிலும் இந்தப் பேருள்ள பட்டணம் ௧௬-இருக்கிறது.

அந்திரேயா (An'drew). யோவா. க. ௪௦.

யோவாவின் புத்திரன். சீமோன் பேதுருவின் சகோதரன். கலிலேயாவிலுள்ள பெதுசாயிதாப் பட்டணத்தான். முன்னே யோவான்ஸ்நானனுடைய சீஷனாயிருந்து, யோவானுடைய ஏவற்படி கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, தன் சகோதரன் சீமோனை யேசுவிடத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவன். மத். ச. ௧௮-௨௦. மாற்கு. கக. ௩. யோவா. க. ௩௫-௪௦.

**அபகூக்** (Ha-bak'kuk). அபகூ. க. க.

உபதீர்க்கதரிசிகள் பன்னிருவாரிலொருவன். யூதராசாவாகிய யோயாக்கீம் அரசனாகவும், ஏரேமியா தீர்க்கதரிசியாகவுமிருந்தகாலத்தில் இவனுமிருந்தான். இவனுடைய வமிசமும் சென்மதேசமும் தெரியாது. இவன் யூதேயாவில் வாசம்பண்ணி, தீர்க்கதரிசனம் சொல்லி, அங்கேதான் மரித்து விட்டான் என்று வேதாகமத்தில் காணப்படுகிறது.

**அபர்சியர்** (A-phar'sites). எஸ்ரா. ச. க.

அஸ்னாபர் முதலிய சாதியார். கல்தேயா, மீதியா, பார்சா என்னும் பிறதேசங்களிலிருந்து கொண்டுவந்து சமாரியாவிலே குடியேற்றின சாதிகளுள் ஓர் சாதியார்.

**அபாரீம்** (Ab'a-rim). உபா. ௩.௨.௪௬. எண். ௨௧.௧௧.

ஓர் சங்கிலிமலை. இது சாக்கடலுக்கும், யோர்தான் நதிக்கும் கிழக்காகத் தெற்கே துவங்கி வடக்கே வருகின்றது. இந்தச் சங்கிலிமலைக்குள் நேபோமலை மகா உன்னதமானது. அதின் கொடுமுடிகளுள் பிஸ்கா என்னும் சிகரம் அதிக உயரமுள்ளது.

**அபானா** (Ab'a-na). ௨ இரா. ௩.௧௨.

சீரியாதேசத்தின் தலை நகரமாகிய தமஸ்குவுக்குச் சமீபத்திலிருக்கிற ஓர் சிற்றூறு. இது விபனோன் மலையடிவாரத்திலே பலகண்மடல் வழியாய்த் தோன்றித், தமஸ்குவுக்கு மேற்கே ஆறுபகுதியாய்ப் பிரிந்து, தமஸ்கு நகரத்துக்குள் மூன்று கால்வாய் வழியாகவும் அதைச்சுற்றி, மூன்று கால்வாய் வழியாகவும் ஓடி, தமஸ்குவுக்குக் கிழக்கே ஒன்றாகச் சங்கமித்து, இரண்டு காததூரம் பாய்ந்தபின் ஓர் சேறுள்ள மடுவில் விழுகிறது.

**அபிமேலேக்** (Ab-im'e-lech). ஆதி. ௨௦.௨: ௨௬.௧.

கேராரின் ராசா. இவன் சாராய் or சாராள் ஆபிரகாமின் மனைவி என்பதையறியாமல், அவளைத் தனக்கு மனைவியாக்க விரும்பி அழைப்பித்தபொழுது, யெகோவா இவள் ஆபிரகாமின் மனைவியென்று அறிவித்ததினால், இவன் அந்தப் பாவத்துக்கு விலகி, அவளை ஆபிரகாம் வசத்தில் ஒப்புவித்து, ஆபிரகாம் அத்தேசத்திலே தன்னிட்டமாய் வாசம்பண்ணவும் உத்தரவுகொடுத்து, அவனுக்கு வெகுமதிகளையுங்கொடுத்து, யெகோவாவினால் வந்த வேதனைக்கு நீங்கலானான். கி. மு. ௧௮௬௮.



உ-ஆவது. அபிமேலேக். நியா. அ. நக. இவன் கிதியோனுடைய புத்திரன். இவன் ஹீகேமின் சனங்களைச் சம்மதிக்கப்பண்ணிக்கொண்டு, தனது பிதா கிதியோன் மரித்தபின்பு, பிதாவினுடைய பட்டத்துக்கு வந்து அரசாண்டதுமன்றி, ஒப்பிராத்திலிருந்த தன் பிதாவின் வீட்டிலே தன் சகோதரர் எழுபதுபேரைச் சங்கரித்தான். இளையவனாகிய யோதாம் மாத்திரம் ஒளித்து, தப்பியிருந்தான். இவன் பலமுறையும் சத்துருக்களாலே தோல்வியடைந்தவனாயிருந்தான். பின்பு ஒரு ஸ்திரீ தேபேத்சின் துருக்கத்திலிருந்து, ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை இவன் தலைமேல் வீசினதினால், இவன் மரணமடையத்தக்க காயப்பட்டான். அப்பொழுது அவன் தான் ஒரு ஸ்திரீயின் கையாலே மரணமடைகிறது வெட்கமென்று கருதித் தன் சேமாயுததாரியை அழைத்து, பட்டயத்தாற் தன்னைக் குற்றம்படி கற்பித்துக் குற்றுண்டு மரித்தான். நியா. க. ௫௪—௫௭. கி. மு. ௧௨௦௬.

**அபியூ** (A-bi'hu). யாத். ௨௮. க.

ஆரோனுடைய புத்திரன். இவன் தன் சகோதரராகிய நாதாப், எலியேசர், இதாமார் என்னப்பட்டவர்களுடனே ஆசாரிய ஊழியத்துக்குத் தெரிந்துகொள்ளப்பட்டான். இவனும், இவன் சகோதரன் நாதாபும் சீனாய்வனாந்தரத்திலே வேதப்பிரமாணத்துக்கு விரோதமாய்ச் சாதாரண அக்கினியைக் கொண்டு தூபங்காட்டினதினிமித்தம், யெகோவாவின் சந்நிதானத்தினின்றும் அக்கினி எழும்பி, இருவரையும் பட்சித்தது. லேவி. ௧௦. ௧, ௨. கி. வர. ௧௪௬௧.

**அபிலீனீ** (Ab-i-le'ne). லூக். ௩. ௧.

ஓர் மாகாணம். இது சீரியாதேசத்திலே கலிலேயாவுக்கு வடக்கும், தமஸ்குவுக்கு மேற்குமாகவிருக்கின்றது. யோவான்ஸ்நானன் இருந்தகாலத்திலே (Ly-sa'ni-as) லிசானிய இதற்கு அதிபதியாயிருந்தான்.

**அபிஷேகம்** (A-noint'ed). சங். ௨. ௨. ௭௪௦. ௬௧. ௧.

லூக். ௪. ௧௮. தானி. ௬. ௨௪.

குரு உத்தியோகத்துக்கு இராச உத்தியோகத்துக்கு தத்துவங்கொடுத்தல். இந்தத் தத்துவம் பெற்றவருக்கு அபிஷேகரென்று வழங்கும். லோகரட்சகராகிய யேசுநாதருக்குக் கிடைத்த அதிகார நாமங்களுள் இதுவுமொன்று. அபிஷேகம் பண்ணப்பட்ட இராசாக்களுக்கும் குருமாருக்கும் வரும்.

**அபீகயில்** (Ab'i-gail). க சாமு. ௨௫. ௩.

நாபாலின் மனைவி. இவள் மகா ரூபவதி. அதிவிவேகி. இவள் தன் புருஷன் தாவீது இராசனைத் தூஷணித்தபொழுது, தாவீது நானூறுபேருடனே நாபாலுக்கு விரோதமாய் வருகையில், இவள் வழியிலே அவனைச் சந்தித்து, அவனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்து, அவனைச் சமாதானப்படுத்தி, அவனிடத்தில் ஆசீர்வாதம் பெற்றாள். அதிலிருந்து பத்து நாளை யிற்பின்பு நாபால் தெய்வச்செயலாய் வியாதியடைந்து மரித்தான். அதின்பிறகு அபீகயில் தாவீதுக்கு மனைவியாகி, கிலியாப்பென்னப்பட்ட புத்திரனையும் பெற்றாள். ௨சாமு. ௩. ௩.

**அபீயா** (A-bi'jah). க இரா. ௧௪. ௧.

யெரோபேயாமுடைய புத்திரன். இளவயதிலே மரித்தான்.

௨-ஆவது. அபீயா. (Abi'a). க சாமு. ௮. ௨. சாமுவேலுடைய இளையமகன், இவன் ஓர் ஆசாரியனும் பேர்ஷேபாவிலே நியாயாதிபதியுமாயிருந்தான். இவன் கிறிஸ்துபிறக்க ௧௧௨௦-வருஷத்துக்குமுன் இருந்தான்.

௩-ஆவது. அபீயா. பேகேரின் புத்திரன். பேன்யாமீனுக்குப் பெளத்திரன். க நாளா. ௭. ௮.

௪-ஆவது. அபீயா. ரெகோபேயாமுடைய மகன். சலோமோனுக்குப் பெளத்திரன். க நாளா. ௩. ௧௦. மத். ௧. ௭.

௫-ஆவது. அபீயா. ஓர் ஆசாரியவகுப்பு. லாக். ௧. ௫. க நாளா. ௨௪. ௧௦. ஆரோனுடைய பெளத்திரராகிய ௨௪-ஆசாரியவகுப்புகளில் இவன் ௮-ம் ஆசாரியவகுப்பான். அவரவர் வகுப்புக்கு அவரவர் நாமம் இடப்பட்டபடியால் இந்த எட்டாம் வகுப்புக்கு அபீயா என்கிற நாமம் இடப்பட்டது. இந்த வகுப்பிலேதான் யோவான்ஸ்னானுடைய பிதாவாகிய சகரியா இருந்தான்.

**அபீயாம்** (A-bi'jam or A-bi'jah). க இரா. ௧௫. ௧.

யூதராசாவாகிய ரெகோபேயாமுக்கு மாகாளென்று மறுநாமமுள்ள மீகாயாவிடத்திற் பிறந்த புத்திரன். இவன் ரெகோபேயாம் இறந்தபின்பு அவனுடைய பட்டத்துக்கு வந்து, இஸரவேலின் ராசாவாகிய யெரோபேயாமுடன் யுத்தஞ்செய்து, அவனைச் செயங்கொண்டு, அவனுடைய தளங்களில் ஐந்திலட்சம் சனங்களைச் சங்கரித்தான். இவன் யெ

ரோபேயாம் அரசாண்ட கஅ-ம் வருஷத்தில் பட்டத்துக்கு வந்து ஈ-ஆண்டுமட்டுக்கு அரசாண்டான்.

**அபீயெஸ்ரி** (Ab-i-e'zer). நியா. அ. ௨.

கீதேயோனுடைய கோத்திரபிதா. கிறிஸ்துவர க௨௪௯-வருஷத்துக்கு முன்னிருந்தான்.

**அபீராம்** (A-bi'ram). எண். கக. க.

ரூபேன் வமிசத்திலுள்ள இலியாப்பின் புத்திரன். இவன் கோராசு, தாத்தான் என்பவர்களோடே கூடி மோசேக்கு விரோதமாகக் கலகம்பண்ணினதால் சங்கரிக்கப்பட்டான்.

௨-ஆவது. அபீராம். க இரா. கக. ஈ௪. எரிகோவைக் கட்டின பெத்தேலூரானாகிய ஈயேலின் மூத்த மகன்.

**அபீனாதாப்** (Ab-in'a-dab). க சாமு. கக. அ.

ஈஷாயின் எட்டுப்புத்திரரிலொருவன். இவன் தன் சகோதரரிருவரோடே கூடி ஷவுலுக்குப் படைச்சேவகனாய்ப்போனவன்.

௨-ஆவது. அபீனாதாப். க சாமு. ஈக. ௨. ஷவுலுடைய புத்திரன். இவன் கில்போவாவிலே நடந்த யுத்தத்தில் மரித்தான்.

ஈ-ஆவது. அபீனாதாப். க சாமு. எ. க. க நாளா. கக. எ. லேவியருள் ஒருவன். இவன் கீரியாத் எயாரீமிலே இருந்தான். யெகோவாவின் நியாயப்பிரமாணப்பெட்டி பெலிஸ்தியரிடமிருந்து திருப்பிக்கொண்டு வரப்பட்டபோது, இவன் வசத்திலே வைக்கப்பட்டது.

௪-ஆவது. அபீனாதாப். க இரா. ச. கக. சலோமோன் இராசாவுடைய குடும்ப சேவகரிலொருவன். அந்த இராசாதன் குடும்பத்திற்குப் பண்டபதார்த்தங்களைச் சேகரித்துக் கொடுக்கும்படி கற்பிக்கப்பட்ட உத்தியோகஸ்தர் பன்னிருவருள் இவனுமிருந்தான்.

**அபீஷாக்** (A-bi'shag). க இரா. க. க௫.

ஓர் ஸ்திரீ. ஜீனேமூரான். ஈஷகார் கோத்திரத்தாள். இவள் மகா ரூபவதி. தாவீது விருத்தனை காலத்திலே அவனுக்கு உதவிசெய்யும்படி நியமிக்கப்பட்டாள். இவள் நிமித்தம் சலோமோனிராசா அதோனியாவைக் கொல்லவித்தான். க இரா. ௨. ௨௫.

## அபீஷாய் (Ab-i-sha'i). உசாமு. உ. கஅ.

செருயாவின் புத்திரன். தாவீதின் மருமகன். தாவீதின் சேனாபதிகளுக்குள் இவனுமொருவன். இவன் தாவீதுடனே கூடி ஷவுலுடைய கூடாரத்திற்குட் புகுந்தபோது ஷவுலைக் கொல்லும்படி ஆலோசனை சொன்னான். இவனும் இவன் சகோதரன் யோவாப்பும், ஆரியரையும், அம்மோனியரையும் முறியடித்துச் செயங்கொண்டார்கள். உசாமு. ௧0-ம் அதி. தாவீது இவனையும், யோவாப்பையும், இத்தாயையும், எப்பிராயீமின் காட்டில் அபுஷலோமுடைய தளங்களுக்கு விரோதமாக யுத்தஞ்செய்யும்படி நியமித்தான். உசாமு. ௧௧-உ. இவன் பெலிஸ்தியருக்குள்ளிருந்த இஷ்பீபினைப் பென்னப் பட்ட ராட்சதன் தாவீதைக் கொல்லும்படி முடுகிவந்த சமயத்தில், அவனைக் கொண்டு தாவீதைத் தப்பவைத்தான். உசாமு. ௨௧. ௧௬, ௧௭. உசாமு. ௮. ௧௩-ல் தாவீது உப்புப் பள்ளத்தில் பதினெண்ணாயிரம் ஆரியரை முறியடித்தானென்றும், ௧ நாளா. ௧௮. ௧௨-ல் அபீஷாய் உப்புப்பள்ளத்தில் ஏதோமியரில் ௧௮000-பேரைக் கொன்றென்றும், ௬0-ம் சங்கீதம் முகவுரையில் உப்புப்பள்ளத்தில் யோவாப்பு ௧௨000-ஏதோமியரைச் சங்கரித்தானென்றும் சொல்லியிருக்கிறது. இம்மூன்று பகுதியையுங்கொண்டு தாவீதிராசா ஆரியரோடே யுத்தம்பண்ணின காலத்திலே ஏதோமியரில் பதினெண்ணாயிரவர் ஆரியருக்குத் துணைப்படையாக வந்தார்களென்றும், தாவீதுடைய சேனைத்தலைவனாகிய யோவாப்பும், அவனைச் சேர்ந்த பவுஞ்சும் ஆரியரின் துணைப்படையாகிய ஏதோமியரில் ௧௨000-பேரைக் கொன்றார்களென்றும் தாவீதின் சேனாபதிகளில் அபீஷாயும், அவனுடைய பவுஞ்சுகளும் ௬000-பேரைச் சங்கரித்தார்களென்றும், இவ்விரு பவுஞ்சின் கருத்தனாகிய தாவீதுதானே குறித்த ௧௮000-பேரையும் சங்கரிப்பித்தபடியால், அவனை ௧௮000-வரைச் சங்கரித்தானென்றும் சொல்லப்பட்டதாகக் கருதவேண்டும். மேலும் ஆரியருக்குத் துணைப்படையாக வந்த ஏதோமியரையுங்கூட ஆரியராக ஒரிடத்திலே பொதுப்பேராகவும், மற்றொரிடத்திலே ஏதோமியரென்று சிறப்புப்பேராகவும் சொல்லப்பட்ட தென்றும் தீர்மானிக்கிறார்கள். ஆரியருக்கும் தாவீதுக்கும் நடந்த யுத்தத்தில் யோவாப் ஒரு பவுஞ்சிலே ௧௨000-வரையும், அபீஷாய் மற்றொரு பவுஞ்சிலே நின்று ௬000-வரையும் சங்கரித்தபடியால், தாவீது ௧௮000-வரையும் சங்கரித்ததாயிற்று. ஆரியருடைய யுத்தத்துக்குத் துணைசெய்ய வந்த ஏதோ

மியரைச் சிறப்புப்பேராகச் சொன்னவர் ஏதோமியரென்றும், பொதுப்பேராகச் சொன்னவர் ஜூரியரென்றும் சொல்லுவார்.

**அபேத்நிகோ** (A-bed'ne-go). தானி. க. ஏ.

யூதகோத்திரத்தான். யூததேசத்திலே பிறந்தான். கிறிஸ்து நாதர் பிறக்க ௬௦௬-வருஷத்துக்கு முன்னே பாபிலோனிராசா வாகிய நேபுகத்நெச்சர் கையிலே சிறையாக அகப்பட்டு, தானியேல், சாதூராக், மேஷக்முதலிய யூதர்களோடே பாபிலோனுக்குச் சிறையாகப்போனான். இவனுக்கு முந்தின நாமம் அசரியா. இவன் நேபுகத்நெச்சர் இராசா அறுபதுமுழ உயரமுள்ள ஒரு சிலையை உண்டுபண்ணுவித்து நிறுத்தி, அதை யாவரும் வணங்கவேண்டுமென்று கற்பித்த கட்டளைக்கு அமையமாட்டேனென்றதினிமித்தம், அகோர அக்கினிச் சூனையிலே போடப்பட்டும் தலைமயிர்கள் வஸ்திரங்கள் கூடக் கருகாமல், தேவ கிருபையினாலே தப்பிக்கொண்ட மூவரிலொருவன். தானி. ஈ. க.

**அப்தோன்** (A-bad'don). வெளி. க. கக. பசர் சாதிபதி.

**அப்பா** (Ab'ba). உரோ. அ. கரு.

எபிரேய பாஷைச்சொல். இது இணக்கம், அன்பு, பட்சம் முதலிய சாந்த குணங்களைக் காட்டும். தமிழிலே பிதாவுக்கு வழங்கும். அதற்கு உதாரணம், மாற்கு. கச. ஈ௬. கலா. ச. ௬.

**அப்பியுபுரம்** (Ap'pi-i Fo'rum). அப். உஅ. கரு.

உரோமையினின்றும் ஐந்து காததூரத்துக்குத் தெற்கே இருக்கிற சத்திரம்.

**அப்பெக்** (A'phek or A-phe'kah). க சாமு. ச. க-கக.

யூதா பென்யமீன் என்னும் இருகோத்திரத்தாருடைய சுதந்தர பூமியின் எல்லையிலே யெரூஷலேமுக்குக் கீழ்த்திசையிலுள்ளது. இதுதான் இஸரவேலர் பெலிஸ்தியருடனே பண்ணின யுத்தத்தில் உடன்படிக்கையின் பெட்டியைப் பறி கொடுத்து முறிந்தோடின இடம். இதை அபேகா என்றும் சொல்லுவார்கள். யோசு. கரு. ௫௩.

உ-ஆவது. அப்பெக். க இரா. உ௦. ௩௦. ஓர் நகரம். இது ஈஷுகாரின் சுதந்தர பூமியைச்சேர்ந்த (Es'dre-lon) யெஸ்ரி

யேலின் மைதானத்திலுள்ளது. இது ஜீனேமுருக்குச் சமீபத்திலிருக்கும். இதற்குச் சமீபமான இடத்திலேதான் ஷவுலம் யோனாநாம் இறந்துவிட்டார்கள்.

ஈ-ஆவது. அப்பெக். நியா. க. ஈக. ஓர் நகரம். இதற்கு அபிக் என்றும் பேர். இது ஆஷேரின் சுதந்தர பூமியைச் சேர்ந்து காணின் வட எல்லையில் லீபனோனின் சாரலில் இருக்கிறது. (Aph'ka) அப்கா என்கிற கிராமம் இப்பொழுதும் இதிலே இருக்கிறது. அதிலேதான் பென்னாநாத் ஜீரிய ருடைய சேனைகளை அணிப்படுத்தினான். இந்தப் பட்டணத்தின் ஒரு மதில் விழுந்து அந்தச் சேனையில் ௩௭000-சனம் மாண்டுபோனது. யோசு. க௨. க௮. யோசு. க௩. ச. யோசு. க௧. ௩0. ௧ இரா. ௨0. ௨௬.

அப்பெல்லி (A-pel'les). உரோ. க௬. ௧0.

பவுல் இருந்தகாலத்தில் உரோமை நகரத்திலே கிறிஸ்து சபையிலிருந்த ஓர் உத்தம சீஷன்.

அப்பொல்லியோன் (A-poll'yon). வெளி. ௧. ௧௧.

கிரேக்க பாஷைச்சொல். இதின் கருத்து பாதாளதூதன். (தூதர் காண்க.)

அப்பொல்லோ (A-pol'los). அப். க௮. ௨௪.

ஓர் சுவிசேஷ போதகன். என்கிப்தின் அலெக்சந்தரியாவில் பிறந்தவன். இவனுடைய பிதாவும் மாதாவும் சுயயூதர்; இவன் யோவானிடத்திற் கிறிஸ்துவைக்குறித்து கற்றுக் கொண்டவன். இவன் வேதத்திலே மகா வல்லபன். வாக்கிலே பிரசங்கி. இவன் ஏபேசுக்குப்போய் சுவிசேஷ போதனைகளை அக்வீலாவிடத்திலும், பிரிஸ்கில்லானிடத்திலும் திட்ப நுட்பமாய்க் கற்றான். பின்பு அகாயா நாட்டுக்கும் கொரிந்துவுக்கும்போய்ச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான். இவனுடைய பிரயாசம் அதிசித்தியாயிற்று. பவுல் கொரிந்துவிலே ஸ்தாபித்த சபையை இவன் பரிபாலித்து வந்தான். ௧ கொரி. ௩. ௬.

அப்பொல்லோனிய (Ap-ol-lo'ni-a). அப். ௧௭. ௧.

ஓர் நகரம். மக்கேதோனியாவிலுள்ளது. இது தெசலோனிக்கேயாவுக்குத் தென்கிழக்கும், பிலிப்பியாவுக்கு வடகிழக்குமாகவுள்ள மேல்நாட்டிலிருக்கின்றது.

## அப்போஸ்தலரின் கிரியைப் புத்தகம் (Acts).

புதிய ஏற்பாட்டின் ஐந்தாம் புத்தகமாயிருக்கிறது. இதில் அப்போஸ்தலருடைய விருத்தாந்தமும், அவர்கள் கொடுத்த சாட்சியும் சொல்லப்படும். இதை லூக்காவென்பவர் கிறி. வருஷம் ௬௪-ல் தேயோப்புலு என்பவருக்கெழுதினார். இது லூக்கா என்பவர் எழுதின சவிசேஷத்தின் ஒழிபியலாய்க் கிறிஸ்து உயிர்த்தெழுந்தது முதல், ௩0-வருஷ சரித்திரமடங்கி யிருக்கிறது. இதிலே கிறிஸ்துநாதர் தெய்வீகமுடையவரென்பதற்கும், அவர் உயிர்த்துப் பரமண்டலத்துக்கெழுந்தருளினாரென்பதற்கும், அப்போஸ்தலர் பரிசுத்தஆவியினாலே நடத்தப் பட்டார்களென்பதற்கும், சபைகள் தெய்வச்செயலாய் ஸ்தாபிக்கப்பட்டனவென்பதற்கும் ஆட்சேபிக்கக்கூடாத அத்தாட்சிகளுண்டு.

### அப்போஸ்தலர் (A-pos'tles). மத். ௧0. ௨.

கிரேக்க பாஷைச்சொல். இதின் கருத்து அனுப்பப்பட்டவர். இவர்கள் தொழில் பற்பல தேசங்களுக்கும் திரிந்து சவிசேஷத்தை அறிவித்தல். கிறிஸ்துநாதர் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர் தேசங்கள்தோறும் திரிந்து, சவிசேஷத்தை அறிவித்ததுமன்றி, கிறிஸ்துவின் நாமத்தைக்கொண்டு அற்புதங்களையுஞ் செய்தார்கள். மேலும் அவர்களிற் சிலர் கிறிஸ்துவுக்கு இரத்தச்சாட்சிகளாயும் மரித்தார்கள்.

௨-ஆவது. அப்போஸ்தலன். எபி. ௩. ௧. இந்த நாமம் யேசுரட்சகருக்கும், பிதாவாகிய யெகோவாவினால் அனுப்பப்பட்டவரென்கிற காரணங்கொண்டு இடப்பட்டிருக்கிறது.

### அப்யாதார் (A-bi'a-thar). கசாமு. ௨௨. ௨0.

ஓர் ஆசாரியன். இவன் அகிமேலேக்கின் குமாரன். இவன் ஆரோனிலிருந்து பத்தாம் தலைமுறையும், ஏலியிலிருந்து நாலாம் தலைமுறையுமானவன். ஷவுலுடைய கட்டளைப்படி தோவேக்கு என்னப்பட்டவன். நோப்பு என்னப்பட்ட நகரத்தில் யெகோவாவுடைய ஆசாரியரைச் சங்கரித்தபொழுது, இவன் ஆசாரிய வஸ்திரங்களிற் சிலதை எடுத்துக் கொண்டு கேயிலாவுக்கோடித், தாவீதண்டை சேர்ந்து, ஷவுல் செய்வித்த சங்காரத்தைக்குறித்து தாவீதுக்கறிவித்தபடியினாலே, தாவீது இவனைத் தனக்கு ஆசாரியனாக்கிவைத்துப் பாதுகாத்துக்கொண்டான். ஷவுலோ சாதோக்கைத் தனக்கு

ஆசாரியனாகக்கொண்டான். இதினாலே தான் இஸரவேலருக்குள்ளே இரண்டு ஆசாரியருண்டானது. உசாமு. அ. கள். இந்த அப்பியாதார் தாவீதின் சிங்காசனத்துக்கு அவனுடைய மூத்தமகன் அதோனியாவே உரித்தாளியென்று சொன்னதினால், சலோமோனிராசா இவனை ஆசாரிய உத்தியோகத்தினின்றும் நீக்கி, சாதோக்குக்கு அந்த உத்தியோகத்தைக் கொடுத்தான். இதாமாரின் வகுப்பிலே இவனே கடைசி ஆசாரியன். இதாமாரின் குடும்பத்தானாகிய ஏலிக்குத் தேவன் சொன்னவாக்கு இப்படியே சபலமாயிற்று. கசாமு. உ. ஈக. கசாமுவேல் முதலாம் வசனத்திற் சொல்லப்பட்ட அகிமேலேக்கும், மாற்கு. உ. உசு-ம் வசனத்திற் சொல்லிய அப்பியாதாரும் ஒரே தொழிலில் ஒரே வகுப்பிலிருந்தார்கள். அதினால் தகப்பனும் மகனுமிருக்கிற சமூகத்திலே தாவீது ஒடிப்போக, அவ்விருவருங்கூடி தாவீதுக்கு ஒத்தாசை செய்ததினால், அகிமேலேக்கைச் சுட்டிச் சாமுவேலும், அப்பியாதாரைச் சுட்டி மாற்குவும் சொன்னார்களென்று நினைக்கவேண்டும். இதுவுமல்லாமல் பிதாவுடைய தொழிற்பேரும், சங்கைப்பேர், பட்டப்பேர், கோத்திரப்பேர், இவைகளெல்லாம் பிள்ளைகளுக்கிட்டு வழங்குவது வேதவழக்கம். அதினாலே இப்படியே சொல்லப்பட்டதென்றும், ஒருவன் ஒரு உத்தியோகத்தைப் பெற முன்செய்த ஒரு காரியத்தைப்பற்றி, அவன் அந்த உத்தியோகத்தைப் பெற்றபின் பேசும்பொழுதும், அவனுடைய உத்தியோக நாமத்தையே எடுத்துச் சொல்வார்களே. அதுபோலவே மாற்கு சுவிசேஷகன் அப்பியாதாருக்கு மகா ஆசாரியன் என்கிற உத்தியோக நாமத்தைக் கொடுத்துப் பேசினார் என்றும் சொல்லுகிறார்கள். இவன் கிறிஸ்துவர கசு0க-வருஷத்துக்கு முன்னிருந்தான்.

### அப்னேர் (Ab'ner). கசாமு. கசு. ௫0.

நேரின் புத்திரன். இவன் ஷவுலுக்குக் கிட்டின உறவனும், அவனுக்கு அதிக நம்பிக்கையுள்ள சேனாபதியுமாயிருந்தான். இந்த அப்னேர்தான் தாவீதை ஷவுலுக்கு அறிமுகமாக்கினவன். சீப்பென்னப்பட்ட வனாந்தரத்திலே இவனுடைய அசாக்கிரதையினால் ஷவுலுடைய சீவன் தாவீதின் கையிலகப்பட ஏதுவாயிற்று. கசாமு. உசு. இந்த அப்னேர் தாவீது இஸரவேலுக்கு இராசாவாக அபிஷேகம்பண்ணப்பட்டபின் ஷவுலுடைய குமாரன் இஷ்போஷேத்தை இஸரவேலுக்கு இராசாவாக நியமித்தவன். பின்னொருமுறை



இஷ்போஷேத்தின் சேனைகளும், தாவீதின் சேனைகளும், கிபேயோனிலுள்ள மடுவிலிருகரையிலும் யுத்தத்துக்கு அணிவகுத்து நின்றபோது, தாவீதின் பக்கத்துக்கு யோவாப்பும், இஷ்போஷேத்தின் சேனைக்கு அப்னேரும் சேனாபதிகளாயிருந்தார்கள். அப்பொழுது ஒவ்வொரு கட்சிக்குப் பன்னிரண்டு பன்னிரண்டுபேராகத் தெரிந்தெடுத்து, யுத்தத்துக்கு ஏற்படுத்தினதினால், மகா யுத்தமுண்டாய், அதிலே அப்னேர் புறங்கொடுத்து ஓட,—அசாகேல் அவனைப் பின்தொடர்ந்தோடினான். அவனே இவனைப் பார்த்து, நீ நின்றவிடாதிருந்தாற் கொலையுண்பாயென்று பயமுறுத்தவும்,—இவன் கேளாமல், அப்னேருக்குச் சமீபமாய்ப் போனான். அப்னேர் தன் ஈட்டியின் பின்னலகால் இவனைக் குற்றிக்கொன்றான். இஷ்போஷேத்து இந்த அப்னேருக்கு விரோதமாக ஒரு குற்றம் பாரித்தினிமித்தம் இவன் அவனை விரோதித்து, தாவீதண்டை வந்துசேர்ந்து, அவனிடத்திலே சமாதானம் பெற்று, இஸரவேலரைத் தாவீதின் பக்கமாய்த் திருப்பத்,—தாவீதாலே அனுப்பப்பட்டான். இது காரியத்தை யோவாப்பறிந்து, தாவீதண்டை போய், இந்த அப்னேர் உளவாளாக வந்திருக்கிறானென்றும், இவன் இராசதுரோகியென்றும் தாவீதை எச்சரித்தபின்பு, யோவாப் தாவீதைவிட்டுப் புறப்பட்டு, அப்னேரை வரும்படி ஆளனுப்பி, இவன் வந்தஉடனே யோவாப் அவனுடனே சமாதான வார்த்தைபேச எண்ணினவன்போலக் காண்பித்து, அவனை அழைத்துக்கொண்டு தனியே போய், தன் சகோதரனாகிய அசாகேலை இவன் கொன்றதற்குப் பழிவாங்க எண்ணி, ஈட்டியாலே அவன் விலாவிலே குற்றி, இவனைக் கொன்றான். எப்பிரோனில் அவனை அடக்கம்பண்ணினார்கள். உசாமு. ஈ. அதி.

**அப்ரூ** (Aph'rah). ஓர் நகரம். (See Oph'rah.) ஒப்ரூகாண்க.

**அப்ஷாலோம்** (Ab'sa-lom). உசாமு. ஈ. ஈ.

தாவீதின் புத்திரன். மாதா கிஜூரின் இராசனான தல்மாயின் புத்திரியாகிய மாகாள். இவன் அதிருபவான். இவன் வருஷாந்தரம் செளளம்பண்ணுவிக்கும் தலைமயிர் ௩௦௦—சேக்கல் நிறைமட்டுக்கிருக்கும். உசாமு. கசு. ௨௬. இவன் தன் சகோதரி தாமாரினிமித்தம் தன் சகோதரன் அம்னேனைக் கொன்று, தன் பாட்டனாகிய தல்மாயின் வீட்டுக்கு ஓடினான். உசாமு. கஈ. அதி. இதற்கு மூன்று வருஷத்திற் பின்

தாவீது யோவாப்பை அனுப்பி, இவனை யெருஷலேமுக்கு அழைப்பித்தான். இவன் அழைக்கப்பட்டவெந்தும் இரண்டு வருஷமட்டும் தாவீதின் சமூகத்திற் போகவில்லை. மறுபடி இவன் யோவாப் தன்னைச் சந்திக்கவேண்டுமென்கிற அபிப்பிராயங்கொண்டு யோவாப்புடைய விளைவிலே நெருப்பு வைப்பித்தான். அதினாலே யோவாப் அப்ஷாலோமிடம் வந்தான். அப்பொழுது, இவன் அவனோடே பேசி, அவன் வழியாய் இராசாவுடைய தயைபெற்றான். இவன் தன் பிதாவுடைய பத்திராசனத்தை அபகரிக்கவேண்டுமென்கிற நோக்கங்கொண்டு தனக்கு இராசாங்கத்தைச் சம்பாதித்து வைத்ததுமல்லாமல், சனங்களுக்குத் தாவீதைக்குறித்து அநீதியாய்ப் பேசித், தன்னை அவர்களுக்கு இனிமையாய்க் காண்பித்துச் சனங்களுடைய மனதையும் வசப்படுத்தினான். இப்படியே சகல பிரயத்தனங்களையும் பண்ணிக்கொண்டு, தன் பிதாவிடம்போய்த், தான் ஒரு சங்கற்பத்தைச் செலுத்த எப்பிரோனுக்குப் போம்படி உத்தரவு கேட்டுப் பெற்றுக்கொண்டு, இஸரவேல் தேசமெங்கும் ஆளனுப்பி, அவர்களையும் அழைப்பித்துக்கொண்டு, எப்பிரோனுக்குப்போய்த், தான் அத்தேசத்துக்கு இராசாவாயிருக்கவேண்டுமென்று சங்கற்பித்துக் கொண்டு, இராச துரோகஞ்செய்து, சனசதளங்களை வசப்படுத்திக்கொண்டதைத் தாவீது அறிந்து அவ்விடத்தைவிட்டு ஓடினான். சில நாளுக்குள் அப்ஷாலோமும், அவன் தளங்களும், தாவீதின் யுத்தவீரரும் எப்ராயீமிலுள்ள ஒரு வனத்திலே சந்தித்து யுத்தஞ்செய்கையில், அவனுடைய தலைமயிர் அல்லோன் மரத்தின் கணுவிலே சிக்கிக்கொள்ள, —அவன் ஏறிப்போன கோவேறுகழுதை ஓடிவிட்டது. அவனோ மரத்திலே தொங்கினான். அதை யோவாப் கேள்விப்பட்டிப்போய், மூன்று வல்லையங்களை எடுத்து, அவன் மார்பை உருவக்குற்றிக் கொண்டு, உடலை அடக்கம்பண்ணி, அதின்மேல் ஒரு கற்குவியலைக் குவித்தான். இது கிறிஸ்துவர ௧0௨௩-வருஷத்திற்குமுன்னே நடந்தது.

**அப்ஷாலோமின் தூண்.** (Ab'sa-lom's-Pil'lar).

உசாமு. ௧௮. ௧௮.

அப்ஷாலோம் தனக்குப் புத்திரன் இல்லாததினாலே, தன் பேர் விளங்கும்படி ஒரு கற்றூணில் தன் நாமத்தைத் தீட்டி, யெருஷலேமுக்குச் சமீபமாய் நிறுத்தினான். அந்த ஸ்தம்பத்துக்கு இந்த நாமம் வழங்கிவருகிறது.

அமத் சீ யா (Am-a-zi'ah). ௨ இரா. கச. ௧, ௨௦.

இவன் யூதராசாக்களுக்குள் எட்டாம் அரசன். யோவாஷின் புத்திரன். யோவாஷ் மரித்தபின் இவன் அவனிடத்திற்கு இராசாவானான். இவன் இராசப்பட்டத்திற்கு வரும் போது, இவனுக்கு ௨௫-வயது. இவன் அரசாளத்தொடங்கின நாளில் யெகோவாவின் பிரமாணத்துக்கு அமைந்தவராய் நடந்தான். பின்பு இவன் யூதாவின் ராச்சியத்தைவிட்டுப் பிரிந்துபோன ஏதோமியருடனே யுத்தம்பண்ணத்,—தனது சனங்களில் ௩-லட்சம் சனங்களையும், இஸரவேலரில் ௧-லட்சம் சனங்களையும் கூலிப்படையாய்ச் சேர்த்துக்கொண்டு போனான். அப்பொழுது, யெகோவா இவனைநோக்கி, நீ இஸரவேலரைச் சேர்த்துக்கொண்டு யுத்தத்துக்குப் போக வேண்டாமென்று எச்சரித்ததினால், இவன் இஸரவேலரை அனுப்பிவிட்டுத் தன் சனங்களோடேபோய் ஏதோமியரை எதிர்த்து, அவர்களில் ௧0,000-பேரைக் கொன்று, ௧0,000-பேரைச் சிறைபிடித்து, அவர்களுடைய விக்கிரகங்களையும் கொள்ளையிட்டுக்கொண்டுபோனான். அதினாலே அவன் ஆணவமடைந்து, யெகோவாவை மறந்து, அந்த விக்கிரகங்களுக்கு ஆராதனை செலுத்தினான். அப்பொழுது யெகோவா ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி, இவனை எச்சரிப்பித்தும், இவன் மனக்கடினமுள்ளவனாகித் தீர்க்கதரிசியைப் பயமுறுத்தினான். அந்தத் தீர்க்கதரிசி இவனுக்கஞ்சாமல், இவனுடைய மனக்கடினத்திற்கும், அவவிசுவாசத்திற்கும் பிரதிபலனாக வரப்போகிற அழிவைக்குறித்து எச்சரித்தான். இவன் அதையும் மதியாமல், இஸரவேலின் இராசாவாகிய யோவாஜூடனே யுத்தம்பண்ண ஆலோசித்தபொழுது, இஸரவேலின் இராசா இவனை நிந்தித்து, இவனுடைய மேட்டிமை நில்லாதென்கிறதைச் சுட்டி, ஒரு கதையைக் கற்பித்துச் சொல்லியனுப்பினான். ௨ நாளா. ௨௫. ௧௫-௧௮. அதிலும் இவன் புத்தியடையாமற் படை எடுத்துக்கொண்டுபோய், இஸரவேலரை எதிர்த்தான். அப்பொழுது இவனுடைய தளங்களெல்லாம் தோற்றேடின. இவனும் சிறையாகப் பிடிக்கப்பட்டான். இஸரவேலின் இராசாவோ இவனையுங்கொண்டு யெரூஷலேம்குப்போய், அதின் மதிலை நானூறு முழம்மட்டுக்கு இடித்து, அதிலுட்பட்டு, அதிலுள்ள பொன் வெள்ளிகளையும் எடுத்துக் கொண்டு, இவனிடத்திற் கிரியும் வாங்கிக்கொண்டு, இவனை விடுதலைபண்ணித், தான் சமாரியாவுக்குப்போனான். இதற்கு ௧௫-வருஷத்திற்குப் பின்பு அவ்விடத்திலே எழும்பின இராச

கலகத்தினிமித்தம் இவன் பயந்து, லாகீஜுக்கோடிப்போனான். கலகக்காரரோ இவனைத் தொடர்ந்தோடி, லாகீஷிலே கொன்றுபோட்டார்கள். ௨ நாளா. ௨௫. ௧௫-௨௮. ௨ இரா. ௧௪.

**அமராபேல் (Am'ra-phel).** ஆதி. ௧௪. ௧.

ஒரிராசா. இவன் சீனியா என்னப்பட்ட பாபிலோனை அரசாண்டான். இவன் அரியோகையும், கேதர்லாகோமேமையும், தீதாலையும் சேர்த்துக்கொண்டு, சோதோமையும், கொமோராவையும், ஆத்மாவையும், சேபோயீமையும், சோவாரையும் அடிப்படுத்தி, லோத்தையும் மறுபேரையும் சிறையாகக் கொண்டுபோனான்.

**அமலேக் (Am'a-lek).** ஆதி. ௩௬. ௧௬.

எலிபாசின் புத்திரன். ஏசாவுக்கும், ஆதாளுக்கும் பெளத்திரன். கிறிஸ்துவுக்குமுன் ௧௮௪௦-ல் இருந்தான்.

**அமாசா (Am'a-sa).** ௧ நாளா. ௨. ௧௭.

எத்தெரின் புத்திரன். இந்த எத்தெருக்கு இத்ராயென்றும் பேர். ௨ சாமு. ௧௭. ௨௫. இவன் அப்ஷாலோமுக்குச் சேரூபதியாயிருந்தான். இவன் தாவீதுடைய சேரூபதியாகிய யோவாப்புடனே எதிர்த்து, யுத்தத்திலே தோல்வியடைந்தான். அப்ஷாலோம் மரணமடைந்தபின் இவன் தாவீதுடனே ஐக்கமானான். தாவீதோ இவனுக்குச் சேரூபதித்துவத்தைக்கொடுக்க அபிப்பிராயங்கொண்டிருக்கிறதை யோவாப் அறிந்து, சேபாவுக்கு விரோதமாக யுத்தஞ்செய்யப் போகிற வழியிலே இவனைச் சந்தித்து, தன் பட்டையத்தால் இவனைக் குற்றிக் கொன்றுபோட்டான். ௨ சாமு. ௨௦. ௪-௧௩.

**அமாசாய் (Am'a-sai).** ௧ நாளா. ௬. ௨௫.

ஒரு லேவியன். எல்க்கானாவின் புத்திரன். தாவீது ஷவுலுக்குப் பயந்தோடுகையில், அவனுக்குச் சகாயஞ்செய்ய வந்தவர்களுக்குள் இவன் பிரதானியாயிருந்தான். ௧ நாளா. ௧௨. ௧௬—௧௮.

**அமாத் (Ha'math).** எண். ௧௩. ௨௧.

ஓரியாவுக்குப்போகிற வழியிலுள்ள ஒருநர். இதிலே கானானியர் குடியேறினார்கள். இது கானான் தேசத்துக்கு வட எல்லையிலிருந்தது.

**அமாநா** (A-ma'na). உன்னதகீதம். ச. அ.

லிபானேனின் தொடர்மலைச் சிகரங்களுக்குள்ளே தென் சிகரம். இந்த மலைச்சிகரத்திலிருந்து பெருகிற ஓர் சிற்றூற்றுக்கும் இந்தப்பேர்.

**அமீதாதா** (Ham-med'a-tha). எஸ்தர். ஈ. க.

ஆமானுடைய பிதா. இவன் அமலேக்கியருடைய ராசாவாகிய ஆகாகின் பின்சந்ததியான்.

**அம்பிப்போலி** (Am-hip'o-lis). அப். கள. க.

ஏரோப்பையிலுள்ள கீழ் மக்கேதோனியாவின் நகரம். இதை அத்தேனிய தேசத்தின் சேனாபதியாகிய கைமன் என்னப்பட்டவன் கட்டுவித்தான். இது கிறிஸ்துவர ௫00-வருஷத்துக்குமுன்னே கட்டப்பட்டது. இது (Strymon) ஸ்திரைமன் என்னப்பட்ட நதிக்கரையிலே தெசலோனிக்கேயாவுக்கு ஏழுகாததூரத்திற்குக் கிழக்கேயுண்டு.

**அம்மினதாப்** (Am-min'a-dab). யாத். சூ. உகூ.

ஆரோனின் மனைவியாகிய எலிஷேபாளின் பிதா.

**அம்மோனியர்** (Am'mor-ites). ஆதி. ககூ. ஈஅ.

லோத்தின் புத்திரனாகிய பென்னம்மியின் புத்திரர். இவர்கள் அர்னேன் நதிக்கு வடக்கும், யாப்போக் நதிக்குத் தெற்கும், யோர்தான் நதிக்குக் கிழக்கும், அரபிதேசத்துக்கு மேற்குமாயிருக்கிற கிலேயாத்தென்னும் மலைகளிலே வாசம்பண்ணினார்கள். இவர்களுடைய தேசத்தின் கிழக்குப்பாதியை ஏமோரியருடைய ராசாவாகிய சீகோன் பிடித்துக்கொண்டான். இந்த அம்மோனியர் விக்கிரகாராதனைக்காரர். நியா. ௧0. சூ. இவர்கள் பாகால் அஸ்தாரோத்முதலிய விக்கிரகங்களையுண்டாக்கி வணங்கினார்கள். இஸரவேலர் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுக் காணாளுக்குப்போன காலத்திலே, அவர்கள் தங்கள் தேசத்தை யுருவ நடந்துபோகப்படாதென்று இவர்கள் தடைபண்ணினபொழுது, தேவன் அவர்களைச் சங்கரிக்க வேண்டாமென்று இஸரவேலருக்குக் கற்பித்ததினால் அவர்கள் இவர்களைச் சங்கரிக்கவில்லை. அப்படியிருந்தும் இவர்களுடைய அதிகிரமங்களுக்குத்தகுந்த தண்டனையைப் பின்னாலே அடைந்துகொண்டார்கள் என்று தெரியவருகிறது. உபா. உ. ககூ. உ நாள். ௨0. ௧0. இஸரவேலருக்கு இவர்கள்

விக்கினஞ்செய்த நாள் தொடங்கி ௩௦௦-வருஷத்திற் பின் இஸரவேலர் தங்கள் தேசத்தைப் பிடித்துக்கொண்டார்களென்று இவர்கள் வந்து அவர்களோடே யுத்தஞ்செய்து தோற்றோடினார்கள். நியா. கக. க௩. நாகாஷ் என்னப்பட்ட இராசா இவர்களை அரசாண்ட காலத்தில், இவர்கள் கிலேயாத்திலுள்ள யாபேஷைப் பிடிக்கும்படி முற்றுகையிட்டார்கள். அப்பொழுது அவர்கள் வந்து சமாதானங்கூற, — இவர்கள் நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வலக்கண்களைத் தோண்டி எறிந்துபோட்டு வந்தால் நாங்கள் சமாதானப்படுவோம், அல்லது யுத்தஞ்செய்வோமென்றார்கள். அவர்களோ தங்கள் அப்படிச் செய்வதற்கு இரண்டுமூன்றுநாள் தவணை கிடைக்க வேண்டுமென்று கேட்டுப் பெற்றுக்கொண்டு, குறித்த தவணைக்குள்ளாகப் போதுமான சனங்களைச் சேர்த்துக்கொண்டு வந்தெதிர்த்து யுத்தஞ்செய்து, இவர்களை ஒருவர் போனவழி மற்றொருவர் போகாமல் ஒடும்படி துரத்திவிட்டார்கள். ௧ சாமு. ௧௧. ௧—௧௧. இதற்கு ௩௦, ௬௦-வருஷத்திற்குப்பின் அம்மோனியருடைய இராசனாகிய நாகாஷ் மரித்தான். அப்போது அந்த இழவை வினவும்படி தாவீது தன்னாட்களை அனுப்பினான். அம்மோனியரோ அவர்கள் உளவுபார்க்க வந்தவர்களென்றெண்ணி, அவர்களுடைய தாடையையும் சிரைப்பித்து, உடுப்பையும் அரைமட்டிலே கொய்வித்தார்கள். ௨ சாமு. ௧௦. அதி. இப்படியே தாங்கள் செய்த அவமானத்தினிமித்தம் தாவீதுராசா பழிவாங்குவானென்று அம்மோனியர் நினைத்து, தங்களுக்குத் துணைப்படையாக வரும்படி, ஒரீயரைச் சேர்த்து யுத்தத்திற்கு ஆயத்தமானார்கள். தாவீது அதையறிந்து, தன்னுடைய சேனைத்தலைவராகிய யோவாப்பையும், அபீஷாயையும் தளங்களுடனே அனுப்பினான். அவர்கள் போய் அம்மோனியரைச் செயங்கொண்டு, அவர்களுடைய தலைநகரமாகிய ரப்பாவையும், மற்றும் நகரங்களையும் பிடித்துக்கொண்டு, இராசாவின் கிரீடத்தையும் எடுத்துத் தாவீதுக்குச் சூட்டினார்கள். ௨ சாமு. ௧௨. ௨௬—௩௧. இவர்கள் யூதராசாவாகிய யோஷபாத் அரசாண்ட காலம்வரைக்கும் சென்ற ௧௩௦-வருஷம் யூதருக்குக் கீழ்ப்பட்டிருந்தும், மறுபடியும் விடுதலையடைந்து மோவாபியரோடும், மற்றும் இராசாக்களோடுங்கூடி யூதருடனே யுத்தம்பண்ணினபோது, அக்காலத்தில் இராசாவாயிருந்த யோதாம் இவர்களைச் செயங்கொண்டு, கப்பங்கட்டுகிறவர்களாக்கினான். ௨ நாளா. ௨௦. அதி. பின்பு இவர்கள் எதிரிடையாக எழும்பி, இஸரவேலருடைய எல்லைக்குட் சில இடத்தைத் தங்களுக்காக்கினினிமித்தம்

எரே. ௧௧. ௧—௬. வசனங்களிற் சொல்லப்பட்டபிரகாரம் ஆக்கினைக்குட்பட்டார்கள். பின்பு யூதர் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனதைக் கண்டு, இவர்கள் மகிழ்ந்து யூதரை நிந்தித்ததினால், ஏசே. ௨௩. ௨-௪-ல் சொல்லப்பட்ட பிரகாரம் நாசமடைந்தார்கள். பின்பு கிறிஸ்துவருஷம் ௩௦௦-ல் இவர்களுக்குள் தப்பினவர்கள் அரபியரென்று அழைக்கப்பட்டார்கள். அம்மோனியரென்கிற நாமமோ நிருமூலமாய் நாசப்பட்டது. இவர்களுடைய தலைநகரம் அம்மோன் கிராமமென்று அழைக்கப்படுகிறது. இது (Szelt) சாலற்று என்கிற நகரத்துக்கு இருகாததூரத்துக்குத் தென்கிழக்கே இருக்கிறது.

**அம்மோன்** (Am'mon). நோப்பு காண்க. எரே.

௪௬. ௨௩.

**அம்ராம்** (Am'ram). யாத். ௬. ௨௦.

ஆரோனுக்கும் மோசேக்கும் பிதா. யோகேபேத்தின் கணவன்.

**அம்லேக்கியர்** (Am'a-lek-ites). யாத். ௧௪. ௮.

இவர்கள் கிறிஸ்துவர ௧௪௬௧-வருஷத்திற்கு முன்னிருந்தார்கள். இவர்கள் காமுடைய கோத்திரத்தார். இவர்கள் ஆதியிலே அரபிதேசத்திலே வாசம்பண்ணின அதிபெலனும் திரளுமுள்ள சனம். பிறகு இவர்கள் மூன்று பகுதியாய்ப் பிரிந்து, ஒரு பகுதி செங்கடலையும், மதித்திரேனியாக் கடலையும் கடந்து, பெனிக்கே தேசத்திலே குடியேறினார்கள். மற்றொரு பகுதியார் காணாதேசத்திலே குடியேறினார்கள். மற்றப் பகுதியார் அரபியாவை விடாமல் அங்கே குடியிருந்தார்கள். இவர்கள் காமுடைய மகனாகிய காணனுடைய சந்ததியாரென்று அரபியர் கன்னபரம்பரையாய்ச் சொல்லுகிறார்கள். இஸரவேலர் எகிப்தைவிட்டுக் காணனுக்குப் போனகாலத்தில், அரபியாவிலிருந்த இந்த அம்லேக்கியர் அதிபெலமுள்ள சாதியாராயிருந்ததினால் இஸரவேலருடனே எதிர்த்து யுத்தம்பண்ணினார்கள். யெகோவா இஸரவேலருக்குச் சேபாபதியாயிருந்ததினால் முறிந்தோடினார்கள். இவர்கள் தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாய் இஸரவேலரைத் தடுக்க வகைதேடினதினிமித்தம் பிற்காலத்திலே கிதீயோனாலே அபசயப்பட்டார்கள். நியா. ௪. ௧௨. பின்பு ஷவுல் கையில் அகப்பட்டுத் தோல்வியடைந்தார்கள். ௧ சாமு. ௧௩. ௮.

அதன்பின் தாவீதுக்குப் புறங்கொடுத்தோடினார்கள். இவ்வகையாய் அவர்கள் காலத்துக்குக் காலம் குன்றிக்குன்றிக் கடைசியிலே முற்றாக அழிந்துபோனார்கள். இப்படியே தேவவாக்கு முழுதும் நிறைவேறிற்று. க சாமு. ௩௦. ௧௭. க நாளா. ௪. ௪௩. எஸ்தர். ௮. ௫.

**அம்னோன்** (Am'non). க நாளா. ௩. ௧.

தாவீதுடைய சேஷ்டபுத்திரன். இவன் அப்ஷாலோமின் சகோதரியாகிய தாமாருடனே நெறிகேடாய் நடந்தினிமித்தம் அப்ஷாலோமுடைய விருந்திலே கொல்லப்பட்டான். ௨ சாமு. ௧௩. அதி.

**அயாலோன்** (Aj'a-lon). யோசு. ௧௦. ௧௨.

காணானிலுள்ள ஓர் கிராமம். இது யெரூஷலேமுக்கும் எக்கிரேனுக்கும் இடையிலுள்ளது. இது தாண் கோத்திரத்தாருடைய சுதந்தர பூமிக்குச் சேர்ந்திருந்தது. இதற்கு அருகாக இருக்கிற பள்ளத்தாக்கிலேதான் யோசுவா பகல் செல்லாமல் நிறுத்தி அற்புதஞ்செய்தான்.

௨-ஆவது. அயாலோன். யோசு. ௧௧. ௪௨. செபுலோன் கோத்திரத்தாருடைய சுதந்தர பூமியைச் சேர்ந்த ஓர் நகரம். இதில் ஏலோன் அடக்கம்பண்ணப்பட்டான்.

௩-ஆவது. அயாலோன். ௨ நாளா. ௨௮. ௧௮. யூதகோத்திரத்தாருடைய சுதந்தர பூமிக்குத் தென்புறத்திலுள்ள ஓர் நகரம். இதைப் பெலிஸ்தியர் பிடித்துக்கொண்டார்கள்.

**அயின்** (A'in). யோசு. ௧௫. ௩௨.

எப்பிரோன் நகரத்துக்குச் சமீபமாயிருக்கிற யூதாவின் தலைநகரம். இது பின்பு ஷிமியோன் கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டது. க நாளா. ௪. ௩௨.

**அரகீ** (Arch'ites). ஆதி. ௧௦. ௧௭.

காணானுடைய ஏழாம் புத்திரன்.

**அரகீயர்** (Ar'kites). க நாளா. ௧. ௧௫.

பெனிக்கேயிலும், ஜூரியாவிலும் குடியிருந்த காணானியரில் ஓர் பகுதியார். இவர்கள் கட்டின பட்டணம் லீபானோனின் வட அந்தத்திற்கு நேரே (Tripoli) திருப்போலை என்னும் நகரத்திலிருந்து, அரைக்காத தூரத்துக்கு வடக்கே யிருக்கிறது.



அரபியா (A-ra'bi-a). க இரா. ௧௦. ௧௪.

ஆசியாவின் மேற்குப்பகுதியிலே யூதேயாவுக்குத் தென் புறமாகவிருக்கிற ஓர் தேசம். இதின் நீளம் தெற்குவடக்காக ௧௩௦-காததூரமிருக்கும். அகலம் கிழக்குமேற்காக ௧௨௦-காததூரமிருக்கும். இதற்கு வடக்கு ஜீரியா, கிழக்கு ஐபிராத் நதி, பார்சியா குடாக்கடல், தெற்கு இந்து சமுத்திரம், மேற்குச் செங்கடலும், காணன் தேசமும், ஜீரியாவின் ஒரு பகுதியும். இந்த அரபியா மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில்,

௧-ம் பகுதி. (காட்டரபி.) இது வறுநிலம். இது சுத்தநீரும், நன்னிழலும், பலன்தரும் விருட்சங்களும், பயிர்வகைகளும்மில்லாத பாழ்நிலம். இவ்ஷமாவேலுடைய மகளாகிய மகலாத்திடத்தில் ஏசாவுக்குப் பிறந்தவர்கள் இந்தப் பகுதியிலே இருந்தார்கள். இக்காலத்திலே இதிற் பகற் சூறைக்காரராகிய குறுநிலமாக்கள் திரிகிரூர்கள். இவர்களுக்குக் குறும் பரென்று பேர் (Be-dou'-ins).

௨-ம் பகுதி. (மலைஅரபி.) இது மலைசார்ந்த நிலம். இதற்குப் பாறைஅரபியென்று பேர். முன்னே இதற்கு மீதியானென்று பேர். இதிலே ஏதோமியரும், அம்லேக்கியரும், இஷ்மவேலரில் அதிதத்துவங்கொண்ட ஒரு பகுதியாருமிருந்தார்கள். இவர்கள் யாவருக்கும் தொழில் கோவர்த்தனம். உலகத்திலுள்ள தேசங்களைப்பற்றிய இதிகாசங்கள் யாவிலும் இதிலுள்ள சீனாய், ஒரேப்பு என்னப்பட்ட மலைகளிலும், அதின் சுற்றுப்பேட்டைகளிலும் நடந்த சரித்திரங்களே சிரேஷ்டமானவைகள்.

௩-ம் பகுதி. (சுவாத்திய அரபி.) இது மருதநிலம். இதிலே நல்ல நீரும் விளைநிலமும் உண்டு. இதிலே வேஷமுடைய சந்ததியார் குடியிருந்தார்கள். இவர்களுக்கு நல்ல வீடுகளுமுண்டு. இவர்கள் வேளாண்மையினாலும், வர்த்தகத்தினாலும் சீவிக்கிரூர்கள். இவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் பேர் பெற்றவர்கள். இதிலேயிருந்து உத்தம சரக்குகளும், நறுநீரைகளும், சுகந்த திரவியங்களும், பொன் வெள்ளிகளும் மறுதேசத்துக்குக் கொண்டுபோகப்படுகிறது. அவைகளைக் கூலியரும், இஷ்மாவேலரும், மீதியானியரும் ஒட்டகங்களிலும் மற்றும் மிருகங்களிலும் பொதியேற்றி, மறுதேசங்களுக்குக் கொண்டுபோய் விற்கிரூர்கள். அந்த இடம் மோசேயுடைய காலத்திலும், சலோமோனுடைய காலத்திலும்

இருந்த வழக்கப்பிரகாரமாகவே இப்பொழுதும் செழிப்பாயிருக்கின்றது. யாத். ௩௦. ௨௩—௨௪. உலகத்திலுள்ள எந்தச் சாதியிலும் இவர்களே சிரேஷ்டர். சலப்பிரளயம் வந்தகாலம் துவங்கி, இந்தக் காலம்வரைக்கும் தங்கள் சுய ஒழுக்கத்தையும், சுய பாஷையையும், சுய அப்பியாசங்களையும் விடாமற் பற்றியிருக்கிறவர்கள் இவர்களே. இந்தப் பகுதியிலே தான் மகமது பிறந்த மெக்காப்பட்டணமிருக்கிறது.

### அரராத்த (Ar'a-rat). ஆதி. ௮. ௪.

அர்மினியா தேசத்தின் மத்தியிலே இருக்கிற ஓர் தேசம். இதிலே பல நகரங்களுண்டு. இத்தேசத்தைக் கிரமங்கிரமமாய் அரசாண்ட இராசாக்களுக்கு அது இராசதானியாயிருந்தது. ௨ இரா. ௧௧. ௩௭. ௭௪௦. ௩௭. ௩௮. இந்தத் தேசத்தின் வட கீழ்த்திசையிலே தொடர்மலைகளுண்டு. அந்த மலைச் சிகரங்களுள் ஒன்றிலேதான் நோவா தங்கிய பேழை சமுத்திரப்பிரளயத்துக்கு மிதந்துவந்து தங்கினது. அந்தச் சிகரத்துக்குத் துருக்கர், (Ag'ri-dah) அக்கிருதாவென்று சொல்லுகிறார்கள். இந்த மலைச்சங்கிலிக்கு இரண்டு சிகரங்களுண்டு. அவைகள் ஒன்றுக்கொன்று முக்காற்காததூரத்திலுண்டு. அவைகளில் மிக உயர்ந்த சிகரத்தின் உயரம் கடல் மட்டத்துக்கு மேலே பதினையாயிரம் அடி உயரமிருக்கின்றது. எப்பொழுதும் இமப்படலம் அதை மொய்த்திருக்கின்றது. இவ்விடத்திலேதான் யெகோவா நோவாவுடனே இனிச் சமுத்திரப்பிரளயம் வராதென்பதைப்பற்றி உடன்படிக்கை பண்ணினது. இந்த மலைச்சாரலில் மகமதுமார்க்கத்தாரே வாசம் பண்ணுகிறார்கள். அவர்கள் மறக்குணமுள்ள துடுக்கராயிருக்கிறார்கள். இந்தச் சிகரம் துருக்கதேசத்துக்கும், பார்சியா தேசத்துக்கும், ருஷியதேசத்துக்கும் மத்தியெல்லையாயிருக்கின்றது.

### அரவாதி (Ar'vad-ite). ஆதி. ௧௦. ௧௮.

காஞானின் ஒன்பதாம் புத்திரன்.

### அராத்த (A'rad). நியா. ௧. ௧௬.

ஓர் நகரம். இது யூதேயா தேசத்தின் தெற்கெல்லையிலுள்ளது. அத்தாரிம் ஊரின்வழியாய் இஸரவேலர் வருகிறார்களென்பதைத் தெற்கிலுள்ள காஞானியாகிய அராத்த இராசா கேள்விப்பட்டு, இவர்களோடே யுத்தங்கலந்து, இவர்களிற் சிலரைச் சிறையாகப் பிடித்தான். அதினிமித்தம் இந்த நகரம் தேவனாற் சபிக்கப்பட்டு அழிவடைந்தது. எண். ௨௧. ௧.

**அராம்** (A'ram). ஆதி. ௧௦. ௨௨.

ஷேமுடைய ௩-ம் புத்திரன். இந்தச் சொல் தேச நாமத் தோடே சேர்ந்து தொடர்மொழியாய் நின்றால், அத்தேசத் தின் ஓரியரென்று அருத்தங்கொள்ளும்.

**அரிமத்தீயா** (Ar'i-ma-the'a). யோவா. ௧௧. ௩௮.

ஒருர். இதிலே கிறிஸ்துவின் அந்தரங்க சீஷனும், அவ ருடைய உடம்பை எடுத்து அடக்கம்பண்ணினவனுமா கிய யோசேப்பு இருந்தான். இதற்கு ராமாவென்றும் பேர். ௧ சாமு. ௧. ௧௧.

**அரிஸ்தார்கு** (Ar-is-tar'chus). அப். ௧௧. ௨௧.

மக்கேதோனிய தேசத்தான். இவன் பவுலுடனே கூடி எபேசுப் பட்டணத்துக்குப் போய்ச் சிவிசேஷத்தை அறி வித்து, அங்கே தீமேத்திரி எழுப்பிவிட்ட கலகத்திலே உபா திப்பட்டு, மறுபடி உரோமைக்குப்போனான். அங்கே கிறிஸ்து மார்க்கத்தினிமித்தம் சிரசுசேதம்பண்ணப்பட்டானென்று பலரும் எண்ணுகிறார்கள். கொலோ. ௪. ௧௦. பிலே. ௨௪.

**அரியேல்** (A'ri-el). எஸ்ரா. ௮. ௧௬.

எஸ்ராவின் பிரதானிகளிலொருவன். இந்த நாமத்துக்குத் தேவசிங்கமென்கிற அர்த்தங்கொள்ளுகிறது.

௨-ஆவது. அரியேல். ஏசா. ௨௧. ௧-௭. யூதாவின் சுதந்தர பூமிக்குத் தலைநகரமான யெரூஷலேம். இதிலேதான் தாவீது ராசா வாசம்பண்ணினான்.

**அருமகெத்தோன்** (Ar-ma-ged'don). வெளி.

௧௬. ௧௬.

ஓர் நகரம். இது கருமேல் மலையைச்சார்ந்த சமபூமியில் இருக்கிறது. இதற்கு மெகிதோ என்றும்பேர். நியா. ௩. ௧௧.

**அருமா** (A-ru'mah or Ru'mah). நியா. ௧. ௪௧.

௨ இரா. ௨௩. ௩௬.

சீகேம் நகரத்தைச்சேர்ந்த ஓர் கிராமம். இதிலே அபிமே லேக் வாசம்பண்ணினான்.

**அருவருப்பு** (A-bom-in-a'tion). மத். ௨௪. ௧௬.

தானி. ௧. ௨௭: ௩௨. ௧௧.

யெகோவாவின் ஆராதனைக்கு விரோதமானது. லேவி. ௧௧. ௧௩. ௨பா. ௨௩. ௧௮. ஏரே. ௪௪. ௪. ௨ இரா. ௨௩. ௧௩.

ஏசா. ௬௬. ௩. இந்தச்சொல் சுருப ஆராதனைக்கும், விக்கிரகங்களுக்கும் வழங்கிவருகிறது. இதற்கு அரோசிகமென்றும் வழங்கும்.

உ-ஆவது. (A-bom-in-a'tion of desolation) அருவருப்பு. இதனைச் சருவசங்கார அரோசிகம் என்றும் வழங்குவர். இது உரோமை ராச்சியத்தாருடைய வெற்றிக்கொடிகளிலே தீட்டப்பட்ட அறிகுறிகள். மத். ௨௪. ௧௩. தானி. ௧. ௨௭. தானி. ௧௨. ௧௧.

**அருர்** (Ar or Rab'bah Mo'ab). எண். ௨௧. ௨௮.

மோவாபின் தலைநகரம். இது அர்னோன் நதிக்கு இரண்டரைக்காததூரத்துக்குத் தெற்கே இருக்கிறது. இந்தப் பட்டணத்துக்கு ரப்பா. என்றும், உசாழு. ௧௧. ௧. ரப்பத் என்றும், உபா. ௩. ௧௧. அர் என்றும் எண். ௨௧. ௧௩. பேர். இப்பொழுது இதனை அல்ரப்பா (El-rab'bi) என்று சொல்லுகிறார்கள். இந்தப்பட்டணமிருந்தழிந்துபோன இடத்திலே இரண்டு பெரிய நீருற்றுக்கண்கள் இருக்கிறதென்று கண்டிருக்கிறார்கள். எண். ௨௧. ௧௩.

**அரெயோபகுஸ்** (Ar-e-op'a-gus or Ar-e-op'a-gite). அப். ௧௭. ௧௧.

ஓர் நியாயஸ்தலம். இதற்கு மாரிஸ் மேடை என்றும் பேர். அப். ௧௭. ௨௨. அத்தேனே பட்டணத்தார் தங்கள் தேவதைகளை அவமதிக்கிற யாவருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் படி அவர்கள் பட்டணமத்தியில் இருந்த பாறையின்மேல் ஒரு மேடையைக் கட்டினார்கள். அதிலே கூடி நியாயம் விசாரிக்கிற பஞ்சாயத்தாருக்கும் இந்தப்பேர் உண்டு. அப்போஸ்தலனாகிய பவுல் அத்தேசத்தாருடைய விக்கிரக ஆராதனையை அவமதித்து, அழிவில்லாத தேவனை அவர்களுக்கறிவித்ததினால், அவர்கள் அவனைப் பிடித்து இந்த நியாயஸ்தலத்துக்கு ஏற்படுத்தினார்கள்.

**அரேத்தா** (Ar-e'tas). உகொரி. ௧௧. ௩௨.

ஆரியாவின் இராசா. இவனுக்குச் சேனாபதியும், தமஸ்குவின் அதிபதியுமானவன் பவுலைக் குற்றவாளியாகப் பிடிக்கும்படி துணிந்தகாலத்தில் இவன் ஆரியாவை அரசாண்டான். அப். ௧. ௨௪.

**அரோவோர் (A-ro'er).** உபா. ௩. ௧௨: ௪. ௪௭.

ஓர் நகரம். இது அர்னோன் நதியின் வடகரையிலொரு பகுதியும் மற்றப் பகுதி நதி மத்தியதீவிலும் கட்டப்பட்டிருக்கிறபடியால் அதற்கு இந்த நாமம் வந்தது.

௨-ஆவது. அரோவோர். யோசு. ௧௩. ௨௩. யாப்போக் நதியின் வடகரையில் ரப்பாவுக்கெதிராக கட்டப்பட்டிருக்கிற ஓர் நகரம்.

**அர்கிலேயு (Ar-che-la'us).** மத். ௨. ௨௨.

மகா ஏரோதுவின் மகன். கிறிஸ்துநாதர் எகிப்தைவிட்டு நாசரேத்தாருக்குக் கொண்டுபோகப்பட்ட நாட்களிலே, இவன் தன் பிதாவினுடைய பட்டத்துக்கு வந்தான். இவனும் தன் பிதாவைப்போலக் கொடுங்கோலரசனானபடியால் யேசுநாதருடைய மாதா மரியாளும், யோசேப்பும் இவனுக்குப்பயந்து, இவனுடைய அதிகாரத்துக்குட்படாத கலிலேயாவைச்சார்ந்த நாசரேத்தைச் சேர்ந்திருந்தார்கள்.

**அர்கீம் (Ar'chi).** யோசு. ௧௬. ௨.

எப்ராயீமின் தெற்கெல்லையிலுள்ள ஓர் பட்டணம். இது பெத்தேலுக்கும், பேதோரோனுக்கும் மத்தியிலே தாழ்ந்த பூமியிலிருக்கிறது. இதிலேதான் தாவீதின் உற்ற சிநேகிதனாகிய ஊசாய் பிறந்தான்.

**அர்கோப் (Ar'gob).** உபா. ௩. ௪.

பாஷான் தேசத்திலொருபகுதி. இது ஒரு என்னப்பட்ட வனுடைய அரசாட்சிக்குட்பட்டது. இதற்குள் மதில்கூழ்ந்த அறுபது நகரங்களுண்டு. இது யோர்தான் நதிக்குக் கிழக்கே கலிலேயாக் கடலுக்குச் சமீபமாயிருக்கிறது. இது மனாஷேயின் பாதிக்கோத்திரத்தாருக்குச் சுதந்தர பூமியாகக் கிடைத்தது. ௨ இரா. ௧௩. ௨௩.

**அர்தக்ஷஷ்தா (Ar-tax-erx'es).** எஸ்ரா. ௪. ௭.  
நிகி. ௨. ௧.

பாரசியாவின் ஓர் இராசா. இவன் கிறிஸ்துநாதர் பிறக்க ச௨௩-வருஷத்துக்குமுன்னே பாரசியதேசத்தை ௪௭-வருஷமாய் அரசாண்டான். இவன் அரசாட்சிக்கு வந்த ௭-ம் வருஷத்தில் ஆசாரியனாகிய எஸ்ராவும், கோவிற் பரிசாரகரும் யெரூஷலேமுக்குத் திரும்பிப்போகும்படி உத்தரவு கொடுத்தது.

தான். இதனடுத்த கச-ம் வருஷத்தில் நிகியியாவும், அவனைச்சார்ந்த சனங்களும் யெருஷலேமுக்குப்போய், அதைப் பழுதுபார்க்கவும் உத்தரவுகொடுத்தான். கி. மு. 520-ல் மரித்தான்.

**அர்பா** (Ar'ba). யோச. கச. ௧௫.

ஏனாக்கின் பிதா. (See He'bron.) எப்ரோன் காண்க. யோச. ௨௧. ௧௧.

**அர்பாத்து** (Ar'pad or Ar'phed) ஏசா. ௧0. ௧.

ஆரியதேசத்தின் தலைநகரமாகிய தமஸ்குவக்குச் சமீபத்திலுள்ள ஓர் உபநகரம். எரே. சக. ௨௩. ஏசே. ௨௭. ௮.

**அர்மினியா** (Ar-me'ni-a). } உ இரா. ௧௧. ௩௭.  
**அரராத்** (Ar'a-rat)..... }

சின்ன ஆசியாவுக்குக் கிழக்கேயுள்ள ஓர் தேசம். இதின் நீளம் கிழக்குமேற்காக ௪௩-காததூரம், அகலம் தெற்குவடக்காக ௩0-காததூரமிருக்கும். இதற்கு மேற்கு சின்ன ஆசியா, தென்மேற்கு மதித்திரேனியாக்கடல், வடமேற்குச் சாக்கடல், கிழக்குக் கஸ்பியன்சுடல். இது கொன்ஸ்தாந்தினைப் பிளிலிருந்து ௬0-காதத்துக்குக் கிழக்கேயிருக்கிறது. பிறு தத் நதியும், தைக்கிறிஸ்நதியும், இன்னும் சிறிது நதிகளும் இந்தத் தேசத்துக்குள்ளிருந்து எழும்பிப் பாய்கின்றன. இந்தத் தேசத்துக்கு ௧௫-மாகாணங்களுண்டு. (Ar'a-rat) அரராத்மலை இதின் நடுவிலுண்டு.

**அர்வாதி** (Ar'vad). ஆதி. ௧0. ௧௮.

காணாண்டைய ஒன்பதாம் புத்திரன்.

௨-ஆவது. அர்வாதி. ஏசே. ௨௭. ௮—௧0. ஓர் தீவு. இது மதித்திரேனியாக்கடலின் தென்புறத்திலுள்ளது. இது ஆபிரிக்காவின் திரிப்போலாய் என்னும் மாகாணத்துக்கு இருகாத தூரத்துக்கு வடக்கேயிருக்கிறது. இதிலுள்ள ஓர் கிராமத்துக்கும் இந்த நாமம் வழங்கும். அந்தக் கிராமம் இக்காலத்திலே பாழ்ங்கிராமமாய்ப் போயிற்றென்று தெரியவருகின்றது.

**அர்வாதியர்** (Ar'vad-ites). ஏசே. ௨௭. ௮. ஆதி. ௧0. ௧௮.

இவர்கள் காணாண்டைய சந்ததியாருள் ஆரியதேசத்திராசாக்களுக்குக் கப்பலோட்டிகளும் யுத்தவீரருமாயிருந்தார்கள்.

**அர்னோன் (Ar'non).** உபா. உ. உச.

ஓர் நதி. இது யோர்தானுக்குக் கீழ்த்திசையிலே நின்று தோன்றி, ஐந்துகாததூரம் மேற்குமுகமாயோடி, சாக்கடலிலே விழுகிறது. இது ரூபேன் கோத்திரத்தாருடைய சுதந்தரபூமிக்குத் தெற்கெல்லையாயும், மோவாபுக்கு வடக்கெல்லையாயுமிருக்கிறது.

**அலா (Ha'lah).** உ இரா. கள. சு.

அஜூரியதேசத்திலே கோஷான் ஆற்றங்கரையிலுள்ள ஓர் தேசம். ஜூரிய இராசாவாகிய ஷல்மனேசர் ஷமாரியாவுக்கு வந்து, மூன்றுவருஷமாய் முற்றிக்கையிட்டிருந்து, அதைப் பிடித்துக்கொண்டு, அங்கிருந்த இஸரவேலரைச் சிறைப்படுத்திக்கொண்டுபோய், இதிலே குடியேற்றினான்.

**அலேக்குசந்தர் (Al-ex-an'der).** மாற். கரு. உக.

சூரியனான சீமோனுடைய மகன். கிறிஸ்துவை அறையும்படி கொண்டுபோன சிலுவையை இவனைக்கொண்டு சுமப்பித்தார்கள்.

உ-ஆவது. அலேக்குசந்தர். அப். ச. சு. ஒரு கீர்த்தியுள்ள யூதன். இவன் மறுபேருடனேகூடி பேதுருவையும், யோவானையும் விரோதித்து விவாதம்பண்ணினான்.

௩-ஆவது. அலேக்குசந்தர். அப். கக. ஈ. எபேசிலுள்ள ஓர் யூதன். எபேசின் சனங்கள் பவுலோடே கலகம்பண்ணினபொழுது அதை அமைக்கப் பிரயாசப்பட்டவன்.

சு-ஆவது. அலேக்குசந்தர். க தீமோ. க. உ. ஒரு கன்னான். இவன் கிறிஸ்துமார்க்கத்தினின்றும் மருளவிழுந்தவன். இவனைப்பற்றிப் பவுல் உதீமோ. ச. கச-ல் மிகவும் மனம் நொந்து பேசுகிறார்.

**அலேக்குசந்திரியா (Al-ex-an'dri-a).** அப்.

கஅ. உச: உள. சு.

எகிப்திலுள்ள ஓர் பட்டணம். இதை மகா ராசனாகிய அலேக்குசந்தர் கிறிஸ்துவர ஈஈஈ-வருஷத்துக்குமுன்னே கட்டுவித்தான். இது மதித்திரேனியாக்கடலுக்குத் தெற்கும், நயில் நதிக்கு மேற்குமாகவிருக்கிற கோணத்தரையிலே கட்டப்பட்டது. அது சகல கல்வி நூல்களுக்கும் பிரதான ஸ்தானமாயும், வியாபார வர்த்தகத்தில் மகா சிரேஷ்டமாயுமிருந்

தது. அக்காலத்தில் அதிலே சுயாதீன குடிசனங்கள் ௩-லட்சமிருந்தன. அவர்களுடைய அடிமைகளும் ௩-லட்சமுண்டு. அதன் கட்டுவேலை மகா உத்தமமும், அலங்காரமும், மேன்மையும், விஸ்தாரமும் உள்ளதாயிருந்ததென்று அதிலே பத்திபத்தியாய் நிரைத்திருக்கிற தூண்களினாலும், பாழான கோவில்களினாலும், மாடமாளிகைகளினாலும் விளங்குகின்றது. அதின் ஒவ்வொரு தெரு அரைமயில் விஸ்தாரமாயிருக்கும். அலேக்குசந்தர் மரித்தபின் இது எகிப்தின் ராச்சியத்துக்குத் தலைநகரமாயும், தொல்லேமேஸ் என்ற பட்டப்பேர் உள்ள இராசாக்களுக்கு ௨00-வருஷம் வாசஸ்தானமாயுமிருந்தது. அதிலேயிருந்த கல்விச்சாலையில் ௭00,000-வகைப்பட்ட கல்விநூற் புத்தகங்கள் சேர்த்துவைக்கப்பட்டிருந்தன.—இந்தப் புத்தகசாலையைக் கிறிஸ்துவருஷம் ௬௩௮-லே (Sar'a-cenes) சர்சீனர் என்னப்பட்ட துருக்கர் தகித்தார்கள். இது அப்போஸ்தலர் இருந்த காலம்துவங்கி, சர்சீனர் அடிப்படுத்தின காலம்வரைக்கும் உரோமை ராச்சியத்தைச் சேர்ந்திருந்தது. பவுல் உரோமை தேசத்துக்கு மறியலாய்க் கொண்டுபோகப்பட்டபொழுது, இத்தாலிதேசத்துக்குப்போக ஆயத்தமாயிருந்த அலேக்குசந்திரியா கப்பலிற்போனான். இஸ்தேவானைத் துன்பப்படுத்தின சிலர் இத்தேசத்திலிருந்து போனார்கள். வாக்குவல்லபனை அப்பொல்லோவும் இத்தேசத்தான். இதிலே கிலேமேந்து (Clem'ent), ஒரிசன் (Or'i-gen), ஏரியுசு (A're-us) என்னும் வித்தியாவிருத்தர் வசித்தார்கள். இத்தேசத்திலேதான் எபிரேயுபாஷையிலே எழுதப்பட்டிருந்த திருவாக்கென்னும் பழைய உடம்படிக்கையை இராச நியமப்படி தெரிந்தெடுக்கப்பட்ட ௭0-பேர் கிரேக்கபாஷையிலே மொழிபெயர்த்தார்கள். அப்படித் திருப்பப்பட்ட வேதாகமத்துக்கு (Sep'tu-a-gint) செப்துவேசின்னு என்று பேர். இக்காலத்திலே கட்டப்பட்டிருக்கிற அலேக்குசந்திரியா பூருவ அலேக்குசந்திரியாவிருந்த இடத்திலிருக்கின்றது. அதிலே குடியிருக்கிற சனங்கள் ௧௫,000-மட்டுக்குண்டு. இதற்கு ௧௨-காததூரத்துக்குத் தென்கிழக்கிலே இருக்கிற எகிப்தின் தலை நகரமாகிய (Cairo) காய்று என்னப்பட்ட இடத்துக்குப்போகிற வர்த்தகர் இறங்குகிற துறைமுகம் இதிலே இருக்கின்றது.

அல்பா (Al'pha). வெளி. க. ௮.

கிரேக்கபாஷையின் முதலெழுத்து. இது ஒமேகாவென்னும் கடையெழுத்தோடே கூட்டப்படும்பொழுது யெகோ



வாவின் நாமமாக வரும். ஏசா. சசு. ச. அதின் பொருள் முந்தினவரும் பிந்தினவரும், ஆதியும் அந்தமுமென்பதே.

அல்முக் (Al'mug). } க இரா. க0. கசு, சுஉ.  
அலமுக் (Al'gum). } உ நாளா. உ. அ.

ஓர் மரம்.

அல்லேலூயா (Al-le-lu'ia or Hal-le-lu'ja)...  
வெளி. கசு. க.

எபிரேயப் பாஷைச்சொல். யெகோவாவைத் துதியுங்கள் என்பது கருத்து. இது ஆனந்த தோத்திரம்.

அல்வேயு (Al-phe'us). மத். க0. ஈ. மாற். உ. கசு.

மத்தேயு என்னும் மறுநாமமுள்ள லேவியின் பிதா. யேசுவின் மாதாவுடைய சகோதரி. மரியாளுடைய கணவனாகிய இந்த அல்வேயுவுக்கு கிலியோப்பாவென்றும் பேர். இந்த முறையைக்கொண்டுதான் அல்வேயுவின் குமாரன் யாக் கோபு கிறிஸ்துவுக்குச் சகோதரனாக எண்ணப்படுகிறான். யோவா. கசு. உரு. மத். கசு. ருரு.

உ-ஆவது. அல்வேயு. மத். க0. ஈ. மாற். ஈ. கசு. இவன் அப்போஸ்தலனாகிய யாக்கோபுடைய பிதா. லூக். சு. கரு. அப். க. கசு.

அவபத்தி (Su-per-sti'tious). அப். கஎ. உசு.

மெய்ப்பொருள் உண்டென்று அறிந்தும், அப்பொருள் இப்பொருளென அறியாமல் ஆசரிக்கிற பத்தி. இதை அத் தேனே நகரத்தார் கைக்கொண்டிருந்ததைப் பவுல் அப்போஸ்தலன் கண்டு, நீங்கள் அறியாமென்று குறித்த மெய்ப்பொருள் திரியத்துவ தெய்வமாகிய யெகோவாவேயென்று வெளிப்படுத்தினார்.

அவிம் (A'vim). யோசு. கஅ. உசு.

ஓர் நகரம். இது காணானியர் வாசம்பண்ணின தேசம். இதைப் பெலிஸ்தியர் பிடித்துக்கொண்டு, அவர்களைத் துரத்திவிட்டார்கள். மறுபடி இஸரவேல் சனங்கள் அதைப் பிடித்து, பேன்யாமீன் கோத்திரத்தாருக்குச் சுதந்தரபூமியாகப் பங்கிட்டார்கள்.

**அவிலா (Ha-vi'lah).** ஆதி. உ. கக.

ஓர் தேசம். இது கறுப்புக்கடலுக்கும், கஸ்பியன் கடலுக்கும் இடையிலே இருக்கிறது. ஏதேனிலிருந்து பெருகுகிற ஓஷோன் என்னும் ஆறு இந்த நகரத்துக்கூடே பெருகி, கஸ்பியன் கடலிலே விழுகிறது. இந்தத் தேசத்திலே ஷேமுடைய சந்தான புத்திரனாகிய யொக்தானுடைய மகனான அவிலாவின் சந்ததியார் குடியேறினபடியால், இதற்கும் இந்தப்பேர் வந்தது. ஆதி. க0. உக.

உ-ஆவது. அவிலா. ஓரூர். இது பாரசியாக் குடாக்கடலுக்குச் சமீபத்தில் இருக்கிறது. இதிலே காமின் பௌத்திரனும், கூலுடைய புத்திரனுமான யொக்தானின் மகனான அவிலாவுடைய சந்ததியார் குடியேறினார்கள். அதனால் அதற்கும் இந்தப்பேர் வந்தது. ஆதி. க0. ஏ.

ஈ-ஆவது. அவிலா. ஷேமுடைய பிரபௌத்திரனாகிய யொக்தானுடைய புத்திரன். ஆதி. உரு. கஅ.

சு-ஆவது. அவிலா. கூலுடைய உ-ம் புத்திரன். ஆதி. க0. ஏ.

**அவென் (A'ven).** ஆமோஸ். க. ரு.

லீபனோனின் தாழ்ந்த பூமி. இது தமஸ்கு நகரத்திலிருந்து ஈ-காததூரத்துக்கு வடக்கே ஜூரியாவைச் சார்ந்திருக்கிறது.

உ-ஆவது. அவென். ஓசியா. க0. அ. ஓரூர். இதற்கு பேதாவென் என்றும் (Beth-A'ven) ஓசியா. ச. கரு., பெத்தேல் என்றும் பேர். இது இஸரவேலுடைய பாவத்தின் உயர்ந்த ஸ்தானமென்றும் ஓசியா. க0. அ., அதிகக்கிரமத்தின் வீடென்றும் பொருள்கொள்ளும்.

ஈ-ஆவது. அவென். ஏசே. ரு0. கஎ. ஓர் தேசம். இதற்கு பேத்ஷிமேஷ் என்றும் பேர். இது எகிப்துதேசத்தைச் சார்ந்த கோஷேன் நாட்டிலுள்ளது. இதற்கு எபிரேயப்பாஷையிலே ஒன் என்றும் ஆதி. சக. சரு., கிரேக்கபாஷையிலே கிலேயப்பிலேசு என்றும், தமிழிலே சூரிய நகரமென்றும் சொல்வர். எரே. சக. கக. இது இப்பொழுது யாவரும் வழக்கமாயறிந்த காயூர் நகரத்திலிருந்து அரைக்காததூரத்துக்கு வடகீழ்த்திசையிலிருக்கிறது. இந்த நகரத்துக்குச் சூரியனுடைய வீடென்கிற பொருள்படவே பாஷைக்காரர் யாவரும் மேற்குறித்த பேர்களை இட்டுக்கொண்டார்

கள். இந்த நகரத்திலே சருவசாத்திர வித்தியாசாலே ஒன்றிருந்ததென்றும், மோசே அந்த இடத்திலே போய்க் கற்றறிந்தானென்றும் பூருவ இதிகாச கர்த்தாக்கள் சொல்லுகிறார்கள். இந்தத் தேசமும் அதின் விக்கிரக ஆலயங்களும் நாசமாய்ப் போமென்று எரே. சுரு. கரு-லும், ஏசே. ரு. கஎ-லும் சொல்லப்பட்டது. இத்தேசம் இப்போ மண்மாரியினாலே நிரவுண்டு அழிக்கப்பட்டது. இப்படி அழிக்கப்பட்டுப் போனதினாலே, அதுதான் அவென் தேசமென்று அறியக்கூடாதிருந்தும், அதிலே எ-அடி உயரமுள்ள ஒரு ஸ்தம்பம் செம்மலைக்கல்லினால் தீர்ந்து, அதின் நாற்புறத்திலும் யூகபாஷை பொறிக்கப்பட்டிருக்கிறதைக் காண்கிறதினாலே, அந்த இடந்தான் அவென் நகரமென்று எண்ணவேண்டும்.

**அறவனா** (A-rau'nah or Or'nah). உசாமு. உச. உ.

யெரூஷலேமிலிருந்த ஓர் எபூசியன். இவனுடைய கதிர்க்களத்தை விலைக்கு வாங்கித்தான் தாவீதுராசா ஒரு வேதிகையைக் கட்டுவித்தான். உசாமு. உச. உச. கருளா. உக. உரு. இதற்கு ஓர்னான் என்றும், அறவனா என்றும் பேர்.

**அனம்மெலெக்** (A-nam'me-lech). உ இரா.

கஎ. ரு.

ஓர் விக்கிரகம். செப்பாவியர் இந்த விக்கிரகத்துக்குப் பலியாகத் தங்கள் புத்திரரைத் தகித்தார்கள்.

**அனனியா** (An-a-ni'as). அப். ரு. க—க.

இவன் கிறிஸ்துசமயசங்கத்தான். இவன் தன் ஆஸ்தியை விற்றுப் பொதுக்கட்ட வந்தபொழுது, சிலதை மறைத்துப் பொய்சொன்னதினிமித்தம் சாபமடைந்து மரித்தான்.

உ-ஆவது. அனனியா. அப். உஉ. கஉ. இவன் கிறிஸ்துவின் சபா சங்கத்திற்சேர்ந்த ஓர் கிறிஸ்தவன். இவன் தமஸ்கு நகரத்திற் குடியிருந்தான். ஷவுல் தேவதரிசனையடைந்து கட்டுபொறி மழுங்கிப் பார்வையற்றிருந்தபொழுது, அவனைப் பற்றியிருந்த குருட்டாட்டத்தைக் கிறிஸ்துவின் நாமத்தைக்கொண்டு தீர்த்தவன் இவன். அப். கூ. கஎ.

ரு-ஆவது. அனனியா. அப். உரு. உ. யூதருடைய மகா ஆசாரியரிலொருவன். அப்போஸ்தலனாகிய பவுல் யூதருடைய மகா சங்கத்திற் தனக்காக மறுமொழி சொல்லத் துணிந்

தபொழுது, பவுலுடைய வாயிலே அடியுங்களென்று சொன்னவன். இந்த அன்னியா யூதருக்கும், வுமாரியருக்கும் இருந்த ஒரு வியாச்சியத்தினிமித்தம் தன் ஆசாரிய உத்தியோகத்தை இழந்து, உரோமைக்கு அனுப்பப்பட்டிருக்க, அவனுடைய இடத்துக்கு ஆசாரியனாக வந்த யோனத்தானைப் பெலிக்கசு கொலைசெய்த சமயத்தில், இவன் யூதருடைய உத்தரவில்லாமல், தன் முந்தின உத்தியோகத்துக்குத் தானாக வந்து நின்றமையால், இவன் யூதருடைய மகா சங்கத்துக்குத் தலைவனுமானான். அதினாலேதான் பவுல் இவனொரு மகா ஆசாரியனென்கிறதை அறியேன் என்று சொன்னான். இவன் தான் பவுலைப் பெலிக்கசுவுக்கு முன்பாக குற்றஞ்சாட்டினான். பவுலை ஒளிப்பிடத்திலிருந்து கொலைசெய்யும்படி சதியோசனை சொன்னவனும் இவன். அப். உரு. ௩.

### அனாதோத் (An'a-thoth). யோசு. ௨௧. ௧௮.

பேன்யாமீன் கோத்திரத்தாருக்குச் சுதந்தரமாய்க் கிடைத்த பட்டணங்களிலொன்று. இதுவே எரேமியாவுடைய சென்னதேசம். இது யெரூஷலேமுக்கு வடக்கேயிருக்கிறது. எரே. ௧. ௧. இந்தப் பட்டணத்தின் அழிவைப்பற்றி எரேமியாவும், ஏசாயாவும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். எரே. ௧௧. ௨௨, ௨௩. ஏசா. ௧௦. ௩௦. இது யூதருடைய தேசங்களுக்குள் விசேஷித்த பட்டணமாக இருக்கின்றது.

### அனானிய (Han-a-ni'ah). தானி. ௧. ௭.

நெபுகாத்நேத்சராலே சிறைப்படுத்தி இஸரவேல் தேசத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோனவருட் படிப்பிக் கப்படும்படி தெரிந்தெடுக்கப்பட்ட நால்வருள் ஒருவன். இவனுக்குச் சாதாராக்கென்றும்பேர். இவன் இராசா பிரதிட்டைபண்ணுவித்த பொற்சிலையை வணங்கமாட்டேனென்று மறுத்ததினிமித்தம் அக்கினிச் சூளையிலிடப்பட்டும், தேவசகாயத்தினாலே தலைமயிர் முதலாய்க் கருகாமற் காக்கப்பட்டித் தப்பிக்கொண்டான்.

### அனூன் (Ha'nun). உசாமு. ௧௦. ௨.

தாவீதுக்குச் சிநேகிதனும், அம்மோனியருக்கு இராசனுமாகிய நாகாஜுடைய மகன். நாகாஷ் இறந்தபொழுது, அவனுடைய இழவை வினவும்படி தாவீது இராசன் அனுப்பின ஆட்களை இந்த அனூன் பிடிப்பித்து, அவர்கள் தாடையை யும் சிரைப்பித்து, அவர்கள் உடுப்பையும் இடுப்புமட்டாக

வெட்டுவித்து, அனுப்பிவிட்டான். இதினிமித்தம் தாவீது இராசாவும் சேனைகளும் எதிருன்ற, இவன் ஜூரியரிடத்திலும், பிறரிடத்திலும் துணைப்படைசேர்த்து, முப்பத்துமூவாயிரம் சேனைகளுடனே வந்தெதிர்க்கத் தாவீதின் சேனாபதியாகிய யோவாப்பும், அவன் சகோதரனாகிய அபீஷாயும் அவர்களுடனே எதிர்த்து சருவசங்காரம் செய்தார்கள்.

### அன் னான் (Han'nah). க சாமு. க. ௨.

எல்க்கானாவுக்கு மனைவியும், யூதருடைய நியாயாதிபதியும், ஆசாரியனுமாயிருந்த சாமுவேலுக்கு மாதாவுமானவள். இவள் நெடுங்காலம் புத்திர சம்பத்தில்லாமல் இருந்து, யெகோவாவிடத்தில் பிரார்த்தனைசெய்து, சாமுவேல் என்கிற குழந்தையைப் பெற்றாள். அதன் பின்பு மூன்று புத்திரரையும் இரண்டு புத்திரிகளையும் பெற்றாள்.

௨-ஆவது. அன் னான். (An'na). லூக். ௨. ௩௬. ஒரு தீர்க்கதரிசன ஸ்திரி. இவள் ஆஷேருடைய கோத்திரத்தாள், பானுவேலின் புத்திரி. கைமை விரதம் அனுட்டித்தவள். இவள் எ-வருஷம்மாத்திரம் இல்லாச் சிரமியாயிருந்தாள். இவள் யெரூஷலேமின் தேவாலயத்திலே இராப்பகல் நீங்காதிருந்து, தேவனைப் பிரார்த்தித்து வந்தவள். இவள் கிறிஸ்துநாதர் குழந்தையாய்த் தேவாலயத்துக்குக் கொண்டுபோகப்பட்ட பொழுது, மேசியாவின் வரவைக் காத்திருந்த சனங்களுக்கு அவரைக்குறித்துப் பேசித் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தினாள்.

### அன் னான் (An'nas). லூக். ௩. ௨.

இவன் காய்பாவுக்குமுன்னே மகா ஆசாரியனாயிருந்தான். காய்பா இவனுக்கு மருமகன். யோவான் தேவ ஊழியத்தில் தலைப்பட்ட காலத்தில், இந்த அன் னான் சனங்களுக்குப் பிரதான ஆசாரியனாக இருந்தானென்றும், காய்பா தேவாலயத்தின் மகா ஆசாரியனாயிருந்தானென்றும் நினைக்கவேண்டியிருக்கிறது. யேசுநாதர்மேற் குற்றம் பாரிக்கும்படி அவரை யூதர்கள் பிடித்துக்கொண்டுபோனபொழுது, இந்த அன் னானுடைய செல்வாக்கைக்கொண்டு தாங்கள் எடுத்த காரியத்தை உறுதிப்படுத்தும் முகாந்திரமாய் இவனிடத்திற்கு முதல்முதற் கொண்டுபோனார்கள். இவன்தான் யேசுவைக் காய்பாவிடத்துக்கு அனுப்பினவன். யோவா. ௧௮. ௧௩—௨௪.

**அசூரியா (As-syr'i-a).** உ இரா. கரு. கக.

ஆசியாவிலுள்ள ஓர் ராச்சியம். இது முன்னே அதிக தத்துவமுள்ளதாயிருந்தது. இதன் மகத்துவத்தையும் அழிவையுங்குறித்து ஏசேக்கியேலின் தீர்க்கதரிசனம், ஈக-அதிகாரத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இதின் தலைநகரமாகிய நினிவே சலப்பிரளயம் வந்து ௧௨0-வருஷத்துக்குப்பின் நிம்ரோத்தென்பவனாலே கட்டப்பட்டதென்று கருதவேண்டியிருக்கிறது. இதிலே கல்தேயர் வந்து குடியேறினதினால், இதற்கு கல்தேயாவென்று பேராயிற்று. பிறகு மேதியரும், பாபிலோனியரும் இதைப் பிடித்துப் பங்கிட்டுக்கொண்டதினால் அசூரியாவென்கிற நாமம் முற்றுமற்றுப்போயிற்று.

**அசூர் (As'shur).** ஆதி. ௧0. ௨௨.

ஷேமுடைய இரண்டாம் மகன். இவன் புறப்பட்டு அசூரியாவுக்குப்போய், அந்தத் தேசத்திற்குத் தன் நாமத்தையும் சூட்டினான். அசூரியரும், கல்தேயரும் இவனுடைய வித்தாரென்று விளங்குகிறது.

**அஷ்கிலோன் (As'ke-lon).** உசாமு. க. ௨0.

பெலிஸ்தியருடைய ஓர் நகரம். இது மதித்திரானியாக் கடலின் கீழ்க்கரையில் காசாவுக்கு ஒன்றேகாற்காததூரத்துக்குத் தெற்கேயிருக்கிறது. இதை யூதகோத்திரத்தார்தானே பெலிஸ்தியரோடே யுத்தஞ்செய்து தங்களுக்கு வசப்படுத்திக் கொண்டார்கள். நியா. ௧. ௧௮. இக்காலத்திலே ஸ்கேலோன் என்கிற கிராமமும் அதைச் சேர்ந்திருக்கிறது. இந்த நாமம் அஸ்கேலோன் என்கிற நாமத்திலிருந்து மருவிவந்த மருஉமொழியாயிருக்கிறது.

**அஷ்கினஸ் (Ash'ke-naz).** ஆதி. ௧0. ௩.

யாப்பேத்துடைய பௌத்திரன். இவன் கருங்கடலுக்குத் தென்கீழ்த்திசையிலிருக்கிற அஷ்கினஸ் என்னப்பட்ட தேசத்தில் முதல்முதற் குடியேறினான். இவனுடைய நாமமே அதற்கிடப்பட்டதென்று நினைக்கவேண்டும். எரே. ௩௧. ௨௭. கி. மு. ௨௩௪௭.

**அஷ்கேனஸ் (As'che-naz).** எரே. ௩௧. ௨௭.

ஒருர். இது கருங்கடலுக்குத் தென்கீழ்த்திசையிலிருக்கிறது.

அஷ்தாரோத் (Ash'to-reth or As'ta-roth). யோசு.

கூ. ௧0.

ஒருர். இதற்கு அஸ்தேரோத்கற்றாயீம் என்றும் பேர். ஆதி. ௧௪. ௩. இது பாஷானிலுள்ள தலைப்பட்டணங்களிலொன்று. இதைத் தமஸ்குவிலிருந்து மக்காவுக்குப் போகிற வழியிலே காணப்படுகிற (Mez-a-ra'-ib) மிஸ்ரேயிப் என்று எண்ணுகிறார்கள்.

உ-ஆவது. அஷ்தாரோத். நியா. உ. ௧௩. காணானியர் வணங்கிவந்த ஓர் விருட்சம். பிற்காலத்திலே இஸரவேலரும் யெகோவாவைவிட்டு இந்த விருட்சங்களை ஆராதித்தார்கள்.

அஷ்தோத்பிஸ்கா (Ash'dod-Pis'gah). உபா.

கூ. ௧௭.

ருபேன் கோத்திரத்தாருடைய நகரம். இது பிஸ்காவின் மலையடிவாரத்திலே கட்டப்பட்டது. உபா. ௪. ௪௧.

அஸ்தேரோத்கற்றாயீம் (Ash-te-roth kar'na-im).

ஆதி. ௧௪. ௩.

சீதோனியர் வணங்கிவந்த விக்கிரகம். இதற்கு கற்றாயீமிலுள்ள அஷ்தாரோத்தென்ற கருத்துக்கொள்ளுகிறது. கற்றாயீமென்றதற்கு இரு கொம்பென்பது கருத்து. இந்த விக்கிரகத்துக்குப் பிறைவடிவான இருகொம்பும், சூரியப்பிரகாசவதனமுமிருந்ததாகக் காணப்பட்டது. இதைச் சீதோனியரும், பெனிக்கேயரும் பரவணியாய் வணங்கிவந்தார்கள். இதை இராசாவாகிய சலோமோன் அந்நியஸ்திரிகள் பொருட்டாய்த்தான் வணங்கினதமன்றி, தன் சனங்களுக்கும் இதன் வணக்கத்தை ஏற்படுத்தினான். ௧ இரா. ௧௧. ௩௨. பெனிக்கேயர் இந்த விக்கிரகத்துக்கு அஸ்தேரோத்தி என்று நாமமிட்டார்கள். ௧ இரா. ௧௪. ௧௧-ல் சொல்லிய யெசபேலுடைய ௪00-தீர்க்கதரிசிகளும் இந்த விக்கிரகத்தையே பூசித்தார்கள். அதன்பிறகு ஹீரியாவின் (Hi-e-rap'o-lis) இயாராப்பொலி என்ற இடத்திலுள்ள ௩00-பூசாசாரிகளும் இதையே பூசித்தார்கள் என்று இதிகாசத்தில் விளங்குகிறது. இதைச் சிலர்தியானொன்றும், சிலர் வானராசாத்தியென்றும் சொல்லி வணங்கினார்கள். எரே. எ. ௧௭. வேறநேகர் இதற்குச் செலுத்தும்பலி வானசேனைகளுக்குச் செலுத்துவதாயிருக்குமென்று எண்ணினார்கள். ஏசா. ௬. ௧௧-ல் சொல்லியிருக்கிற மேனியும், பெனீசியர் சொன்ன அஷ்தாரோத்தியும், மற்றும் தேசத்

தார் சொல்லும் திரவிய லட்சுமியும், தியானமும், இந்துக் கள் சொல்லுகிற இலட்சுமியும், சந்திரனும், பிறர் சொல்லுகிற ஐசுவரியலட்சுமியும் ஒன்றாகவே இருக்கவேண்டும்.

**அஸ்தோத் (Ash'dod).** யோசு. கரு. சஎ.

ஓர் நகரம். இது பெலிஸ்தியருடைய தலைநகரங்கள் ஐந்திலொன்றாயிருக்கிறது. இதை ஆசோத்தென்றும் கிரேக்கர் சொல்லுகிறார்கள். அப். அ. ச0. இது அஸ்கிலோனுக்கும், எக்கிரோனுக்குமிடையிலே காசாவுக்கு இரண்டுகொத்தூரத்துக்கு வடக்கேயிருக்கிறது. இவ்விடத்திலே தாகோனென்னப்பட்ட சுருபத்துக்கு ஆவயமிருந்தது. பெலிஸ்தியர் நியாயப்பிரமாணப் பெட்டியைப் பிடித்தபொழுது, இந்த ஆவயத்திலேதான் கொண்டுபோய் வைத்தார்கள். க சாமு. ரு. க. இதுகாரியம் கிறிஸ்துபிறக்க ககசக-வருஷத்துக்கு முன்னே நடந்தது.

## ஆ

**ஆகாப் (A'hab).** க இரா. கசு. ௨கூ.

உமிறியின் புத்திரன். இவன் பிதாவின் பட்டத்தைப் பெற்றுச் சமாரியாவிலிருந்து இஸரவேலரை ௨௨-வருஷம் அரசாண்டான். துர்க்கீர்த்தியுள்ள யெசபேல் இவனுக்கு மனைவி. அவள் காமுடைய வமிசத்தாள்; சீதோனியஸ்திரீ; விக்கிரகாராதனைக்காரி. அவள்நிமித்தம் இவனும் விக்கிரகாராதனைக்காரனாகி, பாகாலுக்கொரு தோப்பையுண்டாக்கி, அதிலே வேதிகையைக் கட்டி, பாகாலு வணங்கி, யெகோவாவைக் கோபம்மூட்டினான். அதினாலே இலீசாத் தீர்க்கதரிசி சமாரியாவிலே மழைத்தாட்சியும், பஞ்சமு முண்டாகுமென்று அறிவிக்க, அப்படியே பஞ்சம் வந்ததினிமித்தம் அந்தத் தீர்க்கதரிசியைக் கொலைசெய்ய வகைபார்த்தான். ஆகிலும் அவனுக்கு அது கூடாதிருந்தது. பின்பு இராசா தேசத்தைச் சுற்றிப் பார்க்கப் போயிருக்கையில், தெய்வச்செயலாய் இலீசாத் தீர்க்கதரிசி காணப்பட்டான். அப்பொழுது ஆகாப் இஸரவேலரைக் கலக்குகிறவன் நீதானேவென்று கேட்க, இராசாவே நானல்ல, பாகாலு வணங்கி யெகோவாவைக் கோபம்மூட்டின நீரும், உமது பிதாவின் வமிசத்தாருமே இஸரவேலைக் கலங்கச்செய்தீர்கள். நீர் வழிபடும் பாகால் தெய்வமல்ல; யெகோவாவே தேவன் என்கிறதை உமக்குக் காண்பிப்பேன். உம்முடைய ஆசாரியர்கள் சகலரையும் கர்மேல்



பருவத்திற்கு அழைப்பியும் என்க, அந்தப்பிரகாரம் அவன் அவர்களை அழைப்பித்தான். அப்பொழுது இலீசா அவர்களை நோக்கி, நீங்கள் ஒரு காளையைத் தெரிந்து துண்டித்துக் கட்டைகளின்மேல் வையுங்கள். நானும் ஒரு காளையைத் துண்டித்துக் கட்டைகளின்மேல் வைப்பேன். ஆருடைய பலியை வானத்திலிருந்து சொரியும் அக்கினி தகிக்கிறதோ, அவன் வணங்குகிற தெய்வமே தெய்வம். அப்படிச் செய்யும்படி நீங்கள் உங்கள் பாகாலை வேண்டிக்கொள்ளுங்களென்று கற்பித்தான். அவர்கள் அப்படிச் செய்து காலமேதொடங்கிச் சாயங்காலம்வரையும் பாகாலை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். அதினாலே யாதொரு செயலும் காணப்படவில்லை. அதின்மேல் இவன் யெகோவாவை நோக்கிப் பிரார்த்தித்தான். உடனே அக்கினி இறங்கித், தகனபலியையும், கட்டைகளையும், கற்களையும், மண்ணையும், சலத்தையும் பட்சித்தன. அதைக் கண்ட யாவரும் யெகோவாவே தெய்வமென்று அறிக்கையிட்டார்கள். உடனே அந்தப் பாகாலின் ஆசாரியர் சரு0-பேரையும் இலீசா பிடிப்பித்துச் சங்காரம் பண்ணுவித்தான். உ.பா. கஅ. 20. மூன்றரை வருஷமில்லாமற்போன மழை உடனே பெய்தது. அன்றுதொடங்கி கூ-வருஷத்தின்பின் இந்த ஆகாப் ஜூரியாவின் இராசாவாகிய பென்னொதாத்தும், சேனைகளும் சமாரியாவை அரண்வளைத்த பொழுது, அவர்களை முறியடித்தான். பென்னொதாத்தோ புறங்கொடுத்தோடியும், மறுவருஷத்தில் வந்து சமாரியாவை அரண்வளைக்க, —அப்பொழுதும் அவனுடைய சேனைகளில் நூறாயிரவரை ஒரு நாளிலே சங்கரித்தான். எஞ்சிநின்ற இருபத்தேழாயிரவர் அப்பேக் நகரத்துக்குத் தப்பியோட, —அதின்மதில் அவர்கள்மேல் விழுந்து அவர்களைக் கொன்றுபோட்டது. க இரா. 20. 2கூ. பென்னொதாத்தோ சிறையாகப் பிடிபட்டுப்போய், மறுபடி ஆகாப்புடனே உடன்படிக்கை பண்ணிக்கொண்டுபோனான். ஆகாப்போ தேவ உத்தரவில்லாமல் உடன்படிக்கை பண்ணினதினால், தப்பிப்போன பென்னொதாத்துடைய சீவனுக்காக ஆகாப்புடைய சீவனும், பென்னொதாத்தின் தளங்களின் சீவனுக்காக இவனுடைய தளங்களின் சீவனும் வாங்கப்படுமென்று தேவன் அறிவித்தார். இப்படியிருந்தும் ஆகாப் வசப்படாமல், தன் அயலகத்தானாகிய நாபோத்தின் திராட்சத் தோட்டத்தைத் தனக்குக் கொடுக்கவேண்டுமென்று கேட்க, —நாபோத்தும் அது தனக்கு உரிமைச் சுதந்தரமாகக் கிடைத்தபடியால், அதை உமக்குக் கொடுக்கமாட்டேனென்று மறுத்தான். அப்பொழுது இவன் மனம் வெந்து,

போசனபானம் பண்ணாமற் கிடக்கிறதை அவன் மனைவி யெசேபேல் கண்டு, தன் கணவனுடைய எண்ணம் சித்தியாகும்படி, நாபோத்து தேவதூஷணம் பேசினுனென்று நியாயஸ்தலத்திலே பொய்யாய் ஏற்படுத்திக் கொல்லுவித்தாள். ஆகாப்போ தோட்டத்தை அபகரித்தான். உடனே இலீசாத் தீர்க்கதரிசி தேவகட்டளைப்படி ஆகாப்பிடத்திற்போய், நாபோத்துடைய இரத்தத்தை நாய்கள் நக்கினவண்ணமாய் உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்குமென்றான். பின்பு ஜூரியராசாவுடைய ராமோத் கீவியாத்தைப் பிடிக்கும்படி யூதராசாவாகிய யோஷபாத்தும் இவனும் கூடிப்போய் யுத்தம்பண்ணுகையில், இவனுக்குக் காயம்பட்டுத் தன் இரத்தத்திலே மரித்தான். இவனுடைய இரத்தம் இரத்தத்திலே சொரிந்திருந்தது. இரதசாரதியோ இரத்தத்தைக் கொண்டுபோய்ச் சமாரியாவின் குளத்திலே ஈழுவினான். தீர்க்கதரிசி சொன்னபடி, அந்த இரத்தத்தை நாய்கள் நக்கின. க இரா. உக. கக.

உ-ஆவது. ஆகாப். எரே. உக. உக-உக.

ஒரு கள்ளத்தீர்க்கதரிசி. இவன் கொலையாவின் புத்திரன். இவனைப் பாபேலின் இராசா சிறையாகக் கொண்டுபோய், அக்கினியிலே தகனஞ்செய்தான். அதினாலே சிதிகியாவுக்கும் ஆகாப்புக்கும் சம்பவித்த வன்கொலை உனக்கும் வரக் கடவதென்று பழமொழியாய்ச் சொல்வார்கள்.

ஆகாய் (Hag'ga-i). ஆகாய். க. க.

ஓர் தீர்க்கதரிசி. இவன் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன யூதருக்குட் பாபிலோனிலே பிறந்து, வளர்ந்து, தீர்க்கதரிசியாயிருந்து, சிருபப்பேல் முதலிய யூதர் கோரே ஜுடைய உத்தரவின்படி யெருஷலேமுக்கு வந்தபொழுது கூடவந்தான்.

உ-ஆவது. ஆகாய். ஆகாயென்னுந் தீர்க்கதரிசியினால் எழுதப்பட்ட புத்தகம். இது பழைய ஏற்பாட்டில் ஈஎ-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஆகார (Ha'gar). ஆதி. கக. க.

சாராயின் அடிமையும், ஆபிரகாமுக்குச் சந்தானபாரியும், இஷ்மவேலுக்கு மாதாவும், காமின் வமிசத்தாளும், எகிப்துத் தேசத்தாளுமானவள். இவள் பிற்காலத்தில் சாராயினால் அகற்றப்பட்டு, யூதாவின் சுதந்தரபூமிக்குத் தென் எல்லையான

வனந்தரத்திலே சேர்ந்திருக்கையில், யெகோவாவின் தூதன் அவளுக்குத் தரிசனையாகி, அவளுடைய சந்தானத்தை ஆசீர்வதித்து, அவள் கருப்பத்தின் சிசுவுக்கு நாமதேயமுங்கொடுத்து, அவனுக்கு வருங்கால நியதியையும் சொல்லி, அவளைத் திரும்பச் சாராயிடத்திற்போய் அமைந்திருக்கக் கட்டளையிட்டான். அவள் அந்த இடத்துக்கு பேயெர்லாகாய்ரோயி என்று பேரிட்டுத், திரும்ப ஆபிரகாமுடைய வீட்டுக்குப்போய், இஷ்மவேலைப் பிரசவித்து, இஷ்மவேலுக்குப் பதினெட்டு வயதாயிருக்கையில் மறுபடியும் சாராயின் கட்டளைப்படி ஆபிரகாம் துரத்திவிடத், தன் மகனுடனே பாரான் வனத்திலே போயிருந்து, எகிப்தாளாகிய ஒரு ஸ்திரீயை அவனுக்கு விவாகம் முடித்துக்கொடுத்து, அவளிடத்திலே பிறந்த பன்னிரண்டு புத்திரரையுங் கண்டு, விருத்தவயதில் மரித்தாள். பழைய உடன்படிக்கை இவளுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. கலா. ச. ௨௪.

௨-ஆவது. ஆகார். கலா. ச. ௨௫. சீனாய்மலை. இது உவமைக்கருத்து. இந்த மலை அரபியாவிலுள்ளது. இஷ்மவேலர் அந்த மலையை ஆகாரென்று சொல்லுகிறார்கள். சீனாய் காண்க.

**ஆகான்** (A'chan or A'char). யோசு. ௭. ௧௮-௨௫. கர்மியின் புத்திரன். யூதகோத்திரத்தான். இவன் தேவ கட்டளைக்கு விரோதமாய் யெரீகோவிலுள்ள பொருட்களிற் சிலதை எடுத்து ஒளித்துவைத்தபடியால், தெய்வச்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அக்கோர் பள்ளத்திலே கல்லெறியுண்டு மரித்தான்.

**ஆகாஸ்** (A'haz). ௨ நாளா. ௨௮. ௧.

யூதாவின் இராசா. யோத்தாமின் புத்திரன். இவன் இருபதுவயதிலே யோத்தாமுடைய அரசாட்சிக்கு வந்து, ௧௬-வருஷம் யூதாவை அரசாண்டான். இவனும் விக்கிரக ஆராதனைக்காரனாகி அன்னிய தேவர்களுக்குத் தன் புத்திரரைப் பலிசெலுத்தினான். இதினிமித்தம் யெகோவா அவனுக்கு விரோதமாகக் குரோதங்கொண்டு, அவனுடைய தேசத்தில் அதிக யுத்தமுண்டாகும்படி இடங்கொடுத்தார். இதுவுமல்லாமல், இவன் அஜூரியராசாவைச் சந்திக்கப்போனபொழுது, தமஸ்குவிலிருந்த ஒரு வேதிகையைக் கண்டு, அதின் மாதிரியாகத் தானுமொரு வேதிகையை உரியாவென்கிற ஆசாரியனைக்கொண்டு உண்டாக்குவித்து, அதை யெகோவாவுடைய

பீடம் வைத்திருந்த இடத்திலே வைப்பித்து, யெகோவாவுடைய சன்னிதானத்திலிருந்த பித்தளைப்பீடத்தை எடுப்பித்து, தான் செய்வித்த பீடத்துக்கு வடபுறத்திலே வைப்பித்தான். இன்னும் இவன் தமஸ்குவின் அன்னிய தேவர்களுக்குப் பலியிட்டு வந்தான். மேலும் இவன் தேவாலயத்தின் பணிமுட்டுகளைப் பங்கப்படுத்தினதும்ன்றி, அதிலுள்ள பொன் வெள்ளிகளை எடுத்து, அஜூரியாவின் இராசாவாகிய திக்லாத்திலேசருக்கு வெகுமதியாக அனுப்பினான். இதினிமித்தம் இவன் யெகோவாவினாலே கைவிடப்பட்டவரையெய் மரித்து, அன்னியரை அடக்கம்பண்ணும் கல்லறையிலே வைக்கப்பட்டான். இவனுக்கு முன்னிருந்த யெகோராம், யோவாஸ் என்பவர்களுடைய உடல்கள் மானபங்கம்பண்ணப்பட்டதுபோல, இவனுடைய உடலும் மானபங்கம்பண்ணப்பட்டது. 2 இரா. 35.

**ஆகிஷ் (A'chish).** கசாமு. 2க. 40, 44.

காத் தேசத்தின். இராசா. தாவீதுராசா ஷவுலுக்குப் பயந்தோடினபொழுது, இவனைச் சார்ந்து, இவனோடே ஒரு உடம்படிக்கை பண்ணினான்.

**ஆசா (A'sa).** 2 இரா. 46. 4.

யூதருடைய 1-ம் அரசன். அபியாமுடைய மகன். இவன் கிறிஸ்துபிறக்க 800-வருஷத்துக்கு முன்னே யூதாதேசத்தை 34-வருஷமாக அரசாண்டான். இவன் யூதர்கற்பித்துக்கொண்ட பரம்பரிய வாக்கிலே கற்பிக்கப்பட்டவரையிருந்தும், தன் பிதாக்கள் சேவித்துவந்த விக்கிரகங்கள் யாவையும் நிருமூலமாக்கி, சோதோமியரையும் அகற்றித் தன் மாதாவாகிய மாகாள் ஒரு தோப்பிலே செய்வித்துவைத்த சுருபத்தையும் தகர்த்து, கீதரோன் ஆற்றிலேயிட்டு, தன் மாதாவுடைய இராசத்துவத்தையும் நீக்கிவிட்டான். 2 இரா. 46. 4. இவன் ராச்சியபரிபாலனத்துக்கு ஏற்பட்ட காலத்திலே தேசம் அமைச்சலும் வாழ்வும் உள்ளதாயிருந்ததினாலே, அத்தேசத்தில் நகரங்களையும் கட்டுவித்தான். கூஷ்தேசத்தின் இராசாவாகிய சேரா பத்திலட்சம் யுத்தவீரரையும், 100-இரதங்களையும் சேர்த்துக்கொண்டு, இவனுடைய தேசத்துக்கு விரோதமாய் மாரேஷாமட்டும் வந்தபொழுது, இவன் தேவசகாயத்தினாலே 1-லட்சம் சேனைகளோடே போய் எதிர்த்து, செயங்கொண்டான். 2 நாளா. 35. 1-4. அதின்மேல் இவன் அசரியா என்னப்பட்ட தீர்க்கதரிசியினால் வவப்

பட்டு, தன் தேசத்தில் வழங்கிவந்த துராசாரங்கள் யாவற்றையும் அகற்றி, யாவரும் ஒருங்குகூடித் தேவனை ஆராதிக்க ஒரு தினத்தையும் நியமித்தான். அந்த நாளிலே யாவருங்கூடித், தேவனுடனே உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். இப்படியிருக்கையில் இஸரவேலின் ராசாவாகிய பாஷா தனது குடிகள் ஆசாவுடைய தேசத்துக்குப் போகவிடாமல் தடுக்கும்பொருட்டு, தன் ராச்சியத்துக்கும், இவன் ராச்சியத்துக்கும் ஊடாக ராமாவைக் கட்டத்தொடங்கினான். அப்பொழுது ஆசா தேவன் தனக்குச் செய்துவந்த சகாயங்களை மறந்து, ஆரியரின் ராசாவாகிய பென்னோதாதைச் சேர்ந்து, நீர் இஸரவேலின் ராசாவுடனே பண்ணியிருந்த உடன்படிக்கையை முறித்து அவனுடைய தேசத்தை அரண்வளைக்க வேண்டுமென்று வெகுமதிகளை அனுப்பினதினாலே, பென்னோதாத் பாஷாவுக்கு விரோதமாய் எழும்பிப்போய், அவனுடைய நகரங்களை அழிவுபண்ணினதைப் பாஷா அறிந்து, ராமாவிலே நகரம் சுட்டின வேலையை நிறுத்தி, தனது மறு நகரங்களைக் காக்கும்படியாய்ப் போனான். அது சமயத்தில் ஆசா ராமாவிலிருந்த கற்களையும், மரங்களையும் எடுப்பித்துத் தனக்கொரு பட்டணத்தைக் கட்டினான். ௨ நாளா. ௧௬. ௫. இக்காலத்தில் அனானி என்னப்பட்ட ஒரு தீர்க்கதரிசி ஆசா விடம் வந்து, இராசாவே, நீர் யெகோவாவை விட்டு, பென்னோதாதின் பலத்தை நம்பினபடியால், அவனுடைய சேனைகள் உமது கைக்குத் தப்பிக்கொண்டன என்றும், உம்மையுத்தம்விட்டு நீங்காதென்றும், தேவன் உம்மைத் தண்டிப்பாரென்றுஞ் சொல்லி எச்சரித்தான். இராசா கோபங்கொண்டு, தீர்க்கதரிசியைப் பிடிப்பித்துச் சிறைப்படுத்தினான். அதினாலும் இவனுடைய காலிலே ஒரு ரோகமெழும்பினது. அதினாலே அவன் யெகோவாவண்டை திரும்பவில்லை. அந்த நோயினாலேதான் கி. பி. ௧௧௬-வருஷத்துக்குமுன்னே மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.

**ஆசாசன்தாமார்** (Haz'a-zon-Ta'mar). ௨ நாளா.

௨௦. ௨.

ஒருநர். ஐன்கெதி காண்க.

**ஆசாப்** (A'saph). ௧ நாளா. ௨௫. ௧, ௨.

யெரூஷலேமிலுள்ள ஆலயத்திலேயிருந்த பாடகரின் தலைவன். இவன் சில சங்கீதங்களையும் எழுதினான்.

**ஆசாரியர் (Priests).** யாத். ௨௮. ௧.

தேவசந்நிதியினின்று அவரைப் பூசிக்கத் தத்துவம்பெற்ற பூசாசாரியர். மோசே நியாயப்பிரமாணத்தைப் பெறமுதல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவ்வவ் குடும்பபதிகளே ஆசாரியராயிருந்தார்கள். மோசே நியாயப்பிரமாணம் பெற்ற பின்பு ஆரோனும் அவன் சந்ததியாருமே ஆசாரிய ஊழியம் செய்து வந்தார்கள். இந்த ஆசாரியருள் மகா ஆசாரியன் யெரூஷலேமின் தேவாலயத்தில் வருஷமொருமுறை உட்பிரவேசித்துப் பூசாபலிமுதலிய தொண்டுகளைச் செய்துவந்தான். கிறிஸ்து நாதர் சடங்காசாரங்களை முற்றமுடித்துத் தாமே பிரதான ஆசாரியரானபொழுது சாதாரண சனங்கள் யெகோவாவுடைய பரிசுத்த ஸ்தானத்திலே சேரப்படாதென்கிற குறிப்பாயிட்ட திரைச்சீலை கிழிந்ததினால், நியாயப்பிரமாணம் சொல்லிய ஆரோன் சந்ததியார்மாத்திரமல்ல, யாவரும் தேவசந்நிதியிலே போகலாமென்கிற உத்தரவாயிற்று. அதனால் கிறிஸ்துவின் பத்தராய் அவருக்கு உபதேசிகராயிருக்கிற யாவரும் இந்த ஆசாரியத்தொண்டைக் கிறிஸ்துவை முன்னிட்டுச் செய்து வருகிறார்கள்.

**ஆசியா (A'sia).** அப். ௨. ௧.

இது முன்னே லீதியாவும், ஐயோனியாவும், இயோலிசும் அடங்கிய ஒரு பகுதியாயிருந்தது. பின்பு அவைகளைச் சூழ்ந்த பித்தினியா, பொந்து, கலாத்தியா, கப்பதோக்கியா, சிலிசியா முதலிய மாகாணங்கள் யாவற்றையும்கூட்டி, சின்ன ஆசியாவென்று பேரிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இப்பொழுதோ பூகோளத்தின் முதலாங்கண்டம் முற்றையும் ஆசியாவென்று சொல்லுகிறார்கள்.

**ஆததேசர் (Ha-dad-e'zer or Ha-da-re'zer).** ௨ சாமு.

அ. ௩—௧௦.

சோபாவின் இராசா. ரேகோப்பின் புத்திரன். இவன் பலமுறையும் தாவீதுராசாவுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்து வந்தான். இவனுடைய யுத்தத்திலே தாவீது இராசா இருபதினாயிரம் பதாதியையும், எழுநூறு மாவீரரையும், அநேக யுத்தாயுதங்களையும் பிடித்துக்கொண்டான். வேறொருமுறை இவன் அயலூர் இராசாக்களுடனே கூடித், தாவீதுக்கு விரோதமாய்ப் போர்செய்யப் போனபொழுது, தாவீது இவனுடைய தளங்களில் இருபத்தீராயிரம் சனங்களையும், பொற்கவசங்களையும், அநேக லோகக்கட்டிகளையும் கவர்ந்துகொண்டுபோ

னன். மூன்றாம்முறையும் இவன் அம்மோனியருடன் கூடி, தாவீதுக்கு விரோதமாய்ப்போய்த் தாவீதின் சேனாபதியாகிய யோவாப்புடன் யுத்தஞ்செய்து, ஐம்பதினாயிரம் பேரளவுக்கு மடியக்கொடுத்துப் பின்பு வசப்பட்டுத் தாவீதுக்குக் கப்பங்கட்டி, அரசாண்டான். க நாளா. கக. அதி.

**ஆதத்ரிம்மோன்** (Ha-dad-Rim'mon). சகரி.

கஉ. கக.

ஓர் நகரம். இது மெகிதோவின் சமபூமியிலிருந்தது.

**ஆதாத்** (Ha'dad). க இரா. கக. கச—உஉ.

ஏசாவின் கோத்திரத்தாரான ஏதோமியரிலொருவன். தாவீதுராசா ஏதோமைச் சருவசங்காரம் செய்தபொழுது தப்பியோடினவர்கள் இந்த ஆதாத்தையும் குழந்தையாகக் கொண்டுபோனார்கள். உசாமு. அ. கசு. இவன் சற்றே வளர்ந்து, எகிப்துக்குப்போய், அங்கே பார்வோன் இராசாவின் மனைவியின் சகோதரியை மணம்முடித்திருந்து, தாவீது இறந்தபின், பார்வோனுடைய உத்தரப்படி, ஏதோம் தேசத்துக்குப்போய், சலோமோன் இராசனுக்கு விடாப்பகைஞனாய்ச் சலஞ்சாதித்துவந்தான்.

**ஆதாம்** (Ad'am). ஆதி. ௫. உ.

ஆதியிலே தேவனாற் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனுஷன். இவன் ஏதேனிலே குடியிருந்தான். இவனுடைய மனைவி ஏவாள். இவன் தேவன் விலக்கின மரத்தின் கனியைத் தின்றதினாலே சீவவிருட்சத்தின் கனியைப் புசியாமல் தடுபட்டு, ஏதேனைவிட்டுத் துரத்தப்பட்டான். இவன் புத்திரர் காயீன், ஆபேல், சேத் என்பவர்களும் பிறரும். இவன்தான் செய்த அதிக்ரமத்தினாலே பாவியானபொழுது, உலக இரட்சகரைக் குறித்து இவனுக்கு வாக்குப்பண்ணப்பட்டது. உலக இரட்சகர் செய்யப்போகிற பிராயச்சித்தத்துக்குப் பாவனையாக, ஆட்டுக்குட்டிகளைப் பலிசெலுத்தவேண்டுமென்கிற கட்டளையை இவனும் பெற்றிருந்தானென்று ஆபேல் செலுத்தின பவியினாலே விளங்குகிறது. ஆதி. ச. ச. இவன் கிறிஸ்து பிறக்க ௩0௭௪-வருஷத்துக்குமுன்னே ௩௩0-வருஷம் உயிரோடிருந்து மரித்தான்.

உ-ஆவது. ஆதாம். (Ad'am). யோசு. ௩. கசு. ஓரூர். சார் தான் தேசத்துக்கு அணித்தாய் யோர்தான்நதி தீரத்திலுள்ள ஓர் நகரம்.

**ஆதியாகமம் (Gen'e-sis).**

வேதாகமத்தின் முதலாம் புத்தகம். இதிலே பூலோக சிருட்டிமுதல் யோசேப்பின் மரணபரியந்தம் சென்ற உஈசூக-வருஷசங்கதி அடங்கும்.

**ஆதோராம் (A-do'ram). உசாமு. ௨௦. ௨௪.**

தாவீதின் ஆயக்காரரினொருவன். சலோமோனுடைய தண்டற்காரன். சலோமோன் மரித்தபின் இவனை ஏரோபேயாமிடத்திலே திறைவாங்கும்படி, ரேகோபேயாம் அனுப்பினபொழுது, இஸரவேலர் கல்லாவெறிந்து கொன்றார்கள். க இரா. ௧௨. ௧௮: ௩. ௧௪.

**ஆத்சோர் (Ha'zor). யோசு. ௧௧. ௧௦.**

காணியருடைய நகரங்களிலொன்று. யெரூஷலேம் நகரம் எழும்பமுன் இது காணினுள்ள நகரங்கள் யாவிலும் தலைநகரமாயிருந்தது. இது ஏர்மோன் மலைத்தொடரின் தெற்கந்தத்திலே தமஸ்குநகருக்கு மூன்று காததூரத்துக்குத் தென்மேற்கேயிருக்கிறது. இதிலிருந்த இராசாவாகிய யாபீன் அடுத்ததேசங்களின் இராசாக்களையும், சேனைகளையும் மூட்டிக்கொண்டு இஸரவேலருடனே எதிர்த்தபொழுது, யோசுவா தேவவல்லமையைக்கொண்டு அவர்களுடனே போராடிச், சகலரையும் சங்கரித்து, இந்நகரத்தையும் நெருப்பிட்டுச் சுட்டான். பின்பு யாபீனர் அதைத் திருத்தி, இராச்சியபரிபாலனம் பண்ணிவந்தார்கள். அதன்பின்பு இஸரவேலருடைய நான்காம் நியாயாதிபதியாகிய சம்காருடைய காலத்தில் இஸரவேலர் யெகோவாவினாலே, கைவிடப்பட்டதினாலே யாபீனருக்கு அடிமைப்பட்டார்கள். அப்பொழுது தேபோராளுடனே பாராக்குப்போய் இஸரவேலரை விடுதலையாக்கி, அவர்களைச் சங்கரித்தான். அந்நாள்முதற் சலோமோனுடைய நாள்வரைக்கும் இது பாழாய்க்கிடந்தது. பின்பு சலோமோன் அதைக் கட்டித், தனக்குச் சேமஸ்தானமாக்கினான். அதினின்றும் இருநூறு வருஷத்துக்குப்பின்பு நீனியேயின் இராசனாகிய திக்லாத்திலேசர் வந்து, அதைச் சருவசங்காரம் பண்ணிச் சனங்களையும் பிடித்துக்கொண்டுபோனான். உ இரா. ௧௩. ௨௬.

௨-ஆவது. ஆத்சோர். எரே. ௪௬. ௨௮. இதற்குப் பத்திர வென்னும் ஓர் நாமமுண்டென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். இந்த ஆத்சோர் அரபிதேசத்திலுள்ளது. இதைப்



பாபிலோன் இராசாவாகிய நெபுகத்நெத்சர் போய்ப் பாழ்ப்படுத்தினான்.

**ஆத்தாத்** (A'tad). ஆதி. ௫௦. ௧௧.

யெரீகோவுக்கும் யோர்தானுக்குமூடேயிருக்கிற ஓரூர். ஆபேல் மிஸ்ராயீம் காண்க (See A'bel-miz'ra-im).

**ஆபகூக்** (Ha-bak'kuk).

உபதீர்க்கதரிசிகள் பன்னிருவரிடிலொருவன். இவன் கிறிஸ்துவுக்குமுன் சுாஉசு-ல், யூதராசாவாகிய யோயாக்கீம் அரசனாகவும் எரேமியா தீர்க்கதரிசியாகவுமிருந்த காலத்தில் இருந்தான். இவனுடைய வமிசமும், சென்மதேசமும் தெரியாது. இவன் யூதேயாவில் வாசம்பண்ணித், தீர்க்கதரிசனம் சொல்லி அங்கேதான் மரித்துவிட்டானென்று வேதாகமத்திலே காணப்படுகிறது. இவன் சொன்ன தீர்க்கதரிசனம் பழைய உடம்படிக்கையில் ௩௫-ஆம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

**ஆபிராம்** (A'bra-ham). ஆதி. ௧௧. ௨௭.

இவனுக்கு ஆபிரகாமென்றும் பேர். ஆதி. ௧௭. ௫. கிறிஸ்து வர ௧௯௯௬-வருஷத்துக்குமுன்னே கல்தேயா நாட்டின் ஊர் என்னும் நகரத்திலிருந்தான். இவன் பலசாதிகளுக்குப் பிதா. இவன் தேராக்குடைய மகன். மெய்விசுவாசிகளின் முற்பிதா. யெகோவா இவனுக்குத் தரிசனையாகி, நீ உன் சென்மதேசத்தையும், உன் உறவரையும் விட்டு, நாம் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. உன்னைத் திரளான சாதியாக்குவோம். உலகத்தின் சகல வமிசமும் உன்னிமித்தம் ஆசீர்வதிக்கப்படுமென்று பண்ணின உடன்படிக்கை பெற்றவன். இப்படியிருக்க, இவன் பிதாவாகிய தேராக்கு இவனையும், இவன் மனைவி சாராயையும், இன்னும் அந்தக் குடும்பத்திலுள்ள சிலரையும் அழைத்துக்கொண்டு காணானுக்குப் போகும்படி புறப்பட்டுப்போய்க், காரானிலே தங்கினான். அப்பொழுது ஆபிரகாமுக்கு வயது ௭௫. அக்காலத்திலே தேராக்கு மரித்தான். அப்பொழுதும் யெகோவா இவனுக்கு வெளிப்பட்டு, முன்போல எச்சரித்தார். உடனே இவன் காரானைவிட்டுப் புறப்பட்டுச், சீகேமைச் சேர்ந்தான். அங்கேயும் யெகோவா அவனுக்குத் தரிசனையாகி, முன்போலவே வாக்குப்பண்ணினார். அவன் அவ்விடத்திலே யெகோவாவுக்கொரு வேதிகையை யுண்டாக்கினான். மேலும் அவன்

அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குக் கிழக்கும், ஆய்க்கு மேற்குமான ஓரிடத்திலே தங்கி, அதிலும் யெகோவாவுக்கொரு வேதிகையையுண்டாக்கி, யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லி வணங்கி, இன்னும் அவ்விடத்தைவிட்டுத் தெற்கே புறப்பட்டுப்போய், அங்கே பஞ்சமுண்டானதினால் எகிப்துக்குப்போனான். எகிப்து இராசா இவனுடைய மனைவி சாராய் ரூபவதியாயிருக்கிறதைக் கண்டு, அவள் இவனுடைய மனைவியென்று அறியாமல், அவளைத் தன் வீட்டுக்கு அழைப்பித்தான். அதினிமித்தம் யெகோவா அவனைக் கண்டிக்க, — அவன் அவளையும், ஆபிரகாமையும் அழைப்பித்து, அவர்களுக்குள்ள எல்லாவற்றையுங் கொடுத்து அனுப்பிவிட்டான். இவனோ திரவியசம்பன்னனாகி, காணானின் தென்திசையிலே தங்கி, மறுபடியும் பெத்தேலைச்சேர்ந்து, பெத்தேலுக்கும் ஆய்க்குமுடாக தான் முன்பு கூடாரம்போட்டதும், முதல்முதல் வேதிகையை யுண்டாக்கினதுமான அந்த ஸ்தலத்திலே யெகோவாவின் நாமத்தைச் சொல்லிப் பிரார்த்தித்துச், சிலகாலம் அதிலே தங்கினான். அப்பால் லோத்துக்கும் இவனுக்கும் ஆடுமாடுகளும், வேலையாட்களும் அதிகமாயிருந்ததினால், தங்கள் வேலையாட்களுக்குள்ளே விரோதம் எழும்புகிறதைக் கண்டு, இருவரும் வெவ்வேறாகப் பிரிந்தார்கள். லோத்து கீழ்ப்புறமாகத்திரும்பி, யோர்தான்நதி தீரத்திலே செழிப்பாயிருந்த சோதோம் கொமோராவைத் தெரிந்துகொள்ள, — இவன் யெகோவாவின் கட்டளைப்படி தன் கூடாரத்தைப் பேர்த்துக்கொண்டு, எப்பிரோனிலுள்ள மம்ரேயிலே தங்கினான். இவன் அங்கிருக்கையில் சோதோம், கொமோரா, ஆத்மா, செபோயீம், சோவார், பேலா என்னும் ஐந்து நகரங்களின் இராசாக்களுங்கூடி, சீனியாரின் இராசனோடும், எலாசாரின் இராசனோடும், எலாமின் இராசனோடும், கோயீமின் இராசனோடும் யுத்தஞ்செய்து தோற்றோடி, சித்தீம் பள்ளத்தில் இருந்த நிலக்கீல் துரவில் கொமோராவின் இராசனும், சோதோமின் இராசனும் விழ, — மற்றவர்கள் ஓடி மலைக்குகையில் ஒளித்தார்கள். அப்பொழுது இவ்வைவரையுஞ் செய்த நான்கிராசாக்களும் வந்து, சோதோம் முதலிய நகரங்களைக் கொள்ளையிட்டு, மற்றுங் குடிபடைகளுடனே லோத்தையும், மனைவியையும் சிறைப்படுத்திக்கொண்டுபோன செய்தியை இவன் அறிந்து, தன் சனங்களில் யுத்த அப்பியாசமுள்ள ஈகஅ-பேரைத் தெரிந்துகொண்டுபோய், முன்குறித்த இராசாக்களைச் செயம்பண்ணி, லோத்தையும், அவன் மனைவியையும், அவனோடேகூடச் சிறைப்பட்டுப்போனவர்களையும், கொள்ளை

கொண்டு போகப்பட்ட திரவியங்களையும் மீட்டுக்கொண்டு வருகையில், யெகோவாவின் மகா ஆசாரியனும், சாலேமின் இராசனுமாகிய மெல்கிசேதேக்கைச் சந்தித்து, அவனுக்குத் தான் மீட்டுக்கொண்டுவந்த திரவியங்களிற் பத்திலொருபங்கைக் கொடுத்தான். அவனோ இவனை ஆசீர்வதித்தான். இதற்கு இரண்டுமூன்று வருஷத்துக்குப்பின் திரும்பவும் யெகோவா தரிசனையாகி, அனந்த வாக்குத்தத்தங்களைச் சொன்ன துமன்றி, இவனுடைய பின்சந்ததியார் எனிப்துக்குச் சிறைப்பட்டுப்போவார்களென்றும், மறுபடியும் அவர்கள் தமது புயவல்லபத்தினால் மீட்சிபெற்று, காணாணுக்கு வருவார்களென்றும் அறிவித்தார். இப்படி இருக்கையில் இவன் தன் குடிப்பெண்ணாகிய சாராய் கற்பித்தபடி, எனிப்துத்தேசத்தாளாகிய ஆகாரைச் சந்தானபாரியாக வைத்து, இஷ்மவேலைப் பெற்றான். இவன் கூக-வயதாயிருக்கையில் யெகோவா இவனுக்குத் தரிசனையாகி, நீயும் உன் சந்ததியாரும் என் உடன்படிக்கையைக் கைக்கொண்டு, உங்களிற் சகல ஆண்பிள்ளைகளும் தங்கள் தங்கள் அக்கிரசரும் மாமிசத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள். அதுவே எனக்கும் உங்களுக்கு மிருக்கும் உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். இந்தக் கட்டளைப்படி விருத்தசேதனம் பண்ணப்படாமல் என் உடன்படிக்கையை மீறின எவனும் தன் சனங்களினின்று சேதிக்கப்படுவானென்று சொன்னதினாலே, ஆபிராம் கூக-வயதாயிருக்கையில் சுன்னத்தடைந்தான். ஆதி. யெ. கூ-உஎ. இதுவுமன்றி, யெகோவா இவனுக்கிருந்த பேரை மாற்றி, ஆபிரகாமென்கிற நாமத்தையுஞ் சூட்டி, சாராய்க்குச் சாராளென்கிற நாமத்தையுமிட்டு, நீங்கள் ஒரு புத்திரனைப் பெற்று, பலசாதியாருக்கும் பிதாமாதாவாயிருப்பீர்கள். உங்கள் சந்தானத்தில் அநேக இராசாக்கள் தோன்றுவார்கள் என்று வாக்குப்பண்ணினார். இந்த வாக்குத்தத்தத்தைக்கேட்டு, கூ-வயதாயிருக்கிற சாராளிடத்தில் கூ-வயதாயிருக்கிற எனக்குப் புத்திரனுண்டாயிருக்கக்கூடுமாவென்று ஆச்சரியப்பட்டும், தேவவாக்கென்று நம்பி விசுவாசித்ததினாலே அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. உரோ. ச. கஅ, உஉ. இக்காலத்திலேதான் யெகோவாவுடனே இவன் சோதோமின் அழிவைப்பற்றிச் சம்பாஷித்துக்கொண்டான். ஆதி. சகூ. அதி. அதின்பின்பு யெகோவாவுடைய உடன்படிக்கைப்படி, ஈசாக்கு பிறந்தான். அவனுக்கு ஆபிரகாம் எட்டாம்நாளிலே சுன்னத்துப்பண்ணினான். ஈசாக்கு உச-வயதாயிருக்கையில் யெகோவா ஆபிரகாமுக்குத் தரிசனையாகி, உன் ஒரே புத்திர

னாகிய ஈசாக்கை நான் உனக்குக் காண்பிக்குமிடத்திலே கொண்டுபோய், அவனைத் தகனபலியாகச் செலுத்தென்று கூட்டளையிட்டார். ஆபிரகாம் அந்தக் கூட்டளைக்கமைந்து, ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு ஈ-நாள் நடந்து, மோரியா என்னும் மலையிற் சேர்ந்து, மகனைப் பலிசெலுத்தும்படி அவன் குரல்வளையை அறுக்கக் கத்தி எடுத்தவுடனே, யெகோவா தடுத்து, ஒரு ஆட்டுக்கடாவைப் பலிசெலுத்தும்படி கூட்டளையிட, — அவன் அந்தப்பிரகாரம் பலிசெலுத்திப், பேர்ஷேபாவுக்குத் திரும்பினான். ஆதி. ௨௨. ௧௩, ௧௪. இவனுடைய மனைவி சாராள் ௧௨௭-வயதில் மரித்தாள். அவளை இவன் எப்பிரோனினுள்ள வயல்வெளியில் மக்பேலா என்னும் குகையை எத்தியரின் கையில் விலக்குவாங்கி, அதிலே சேமித்தான். ஆதி. ௨௩. ௧௮. இவன் சாராள் மரித்த ஏழு வருஷத்திற் பின் இரண்டாந் தாரமாக கேத்தூராளை விவாகம்பண்ணி, ஆறு புத்திரரைப் பெற்றான். அவர்களைச் சுதந்தர புத்திரராக நியமியாமல், நன்கொடைகளைக் கொடுத்து, சுதந்தரத்துக்கு விலக்கி, ஈசாக்குக்கே சுதந்தரத்தை ஒப்பித்து, ௧௭-வயதிலே சமாதான நித்திரையடைந்தான். கிறிஸ்துபிறக்கமுன் ௧௮௨௧-வருஷத்திலே இஷ்மவேலும், ஈசாக்கும் அவனைச் சாராள் சேமிக்கப்பட்ட குகையிலே சேமித்தார்கள்.

### ஆபேல் (A'bel). ஆதி. ௪. ௨.

ஆதாமுக்கு ஏவாளிடத்திற் பிறந்த இரண்டாம் மகன். இவன் ஆட்டுமேய்ப்பனையிருந்து, தன் ஆடுகளின் தலையிற்று களிற் சிலதை பலிசெலுத்தினான். அவனுடைய பலியைத் தேவன் உத்தமமென்று ஏற்றுக்கொண்டார். எபி. ௧௧. ௪. அதினாலே தமையனான காயின் கோபங்கொண்டு, இவனைத் தனித்த இடத்தில் அழைத்துப்போய்க் கொன்றுபோட்டான். இவன் நீதிமானையிருந்தானென்று நமதிரட்சகர் மத். ௨௩. ௩௫-ம் வசனத்திற் சொல்லுகிறார். இவன் விசுவாசிகளுக்குள் முதலாம் இரத்தச்சாட்சியாயிருக்கிறான்.

௨-ஆவது. ஆபேல். ௧ சாமு. ௬. ௧௮. பேத்ஷிமேஷ் ஊரா னாகிய யோசவாவின் வயலிலிருக்கிற ஒரு பெரிய கல்லு. பெலிஸ்தியர் இஸரவேலருடன் யுத்தஞ்செய்து, யெகோவாவின் பெட்டியைப் பிடித்ததினிமித்தம், யெகோவா அவர்களைத் தண்டித்ததினால், இந்தக் கல்லின் சமீபத்தில் யெகோவாவின் பெட்டியை வைத்தார்கள்.

**ஆபேல்சீத்தீம்** (A'bel-Shit'tim). எண். ௩௩. சகூ.

யோர்தான் நதியிலிருந்து அரைக்காததூரத்துக்குக் கிழக்கே யோர்தானுக்கு மேற்கேயிருக்கிற யெரிகோவுக்கு நேராய் இருக்கிற நகரம். இதுதான் இஸரவேற் சனங்கள் எகிப்தைவிட்டு வந்தபோது கடைசியாய்ப் பாளயமிறங்கின ஸ்தலம். இதிலேதான் இஸரவேலர் மோவாபிய ஸ்திரீகளுடைய மாயையில் அகப்பட்டு, விக்கிரகஆராதனைக்கு உடந்தையானதால், கொள்ளைநோய்கொண்டு, இருபத்தினாலாயிரம்பேர் அழிந்தார்கள். அப்பொழுது அந்த விபசாரரைப் பினைகாச ஈட்டிகொண்டு குற்றிக்கொன்றதினாலே, தேவன் தமது தண்டனையை நிறுத்திவிட்டார். யெரிகோ பட்டணத்தை உளவுபார்க்கும்படி யோசனா இரண்டு வேவாட்களை அனுப்பினது இதிலேயிருந்துதான். இந்த இடத்திலே இஸரவேலர் கிறிஸ்துநாதர் பிறக்க கசடுக-வருஷத்துக்கு முன்னே வந்து சேர்ந்தார்கள். யோச. உ. க.

**ஆபேல்பேத்மாகா**

(A'bel-Beth-maa'chah).

உ இரா. கடு. உகூ.

**ஆபேல்மாயீம்**

(A'bel-ma'im).

உ நாளா. ககூ. ச.

ஓர் நகரம். இது சேசாரியா பிலிப்பாய்க்குத் தென்கிழக்காக நப்தாலி கோத்திரத்தாருடைய நகரத்துக்கு வடபுறத்திலே இருக்கிறது. பிக்ரியா புத்திரனாகிய ஷேபா தாவீதின் படைத் தலைவனாகிய யோவாப்பின் கைக்குத் தப்பியோடி, அதிலே தான் ஒளித்திருந்தான். இதற்கு இஸரவேலின் மாதாவென்கிற நாமமும் உண்டு. உசாமு. உ. ௦. ககூ-உஉ. க இரா. கடு. உ. ௦.

**ஆபேல்மிகோலா** (A'bel-Me-ho'lah). றியா.

எ. உஉ. க இரா. ககூ. ககூ.

ஓர் நகரம். இது யோர்தான் நதிக்கரையிலே சீகேமுக்கு வடகிழக்கும், பெத்சீனுக்குத் தென்மேற்குமாக இருக்கிறது. இதிலே இலீஷா தீர்க்கதரிசி பிறந்தான். க இரா. ககூ. ககூ. சீதேயோன் மீதியானியரைப் பின்றொடர்ந்தபோது மீதியானியர் அடைக்கலம் புகுந்த நகரமும் இது.

**ஆபேல்மிஸ்ராயீம்** (A'bel-Miz-ra'im).....

ஆதி. ௩௦. ககூ.

எபிரேய பாஷைச்சொல். இதற்கு எகிப்தியரின் புலம்பலென்கிற கருத்து. இது யெரிகோவுக்கும் யோர்தானுக்கும்

இடையிலே, யோர்தான் நதியின் மேற்குக் கரையிலிருந்து முக்காற்காததூரத்திலே இருக்கிறது.

**ஆபோர் (Ha'bor).** ௨ இரா. கள. ௬.

மேதிய தேசத்திலுள்ள கோஷான் ஆற்றோரத்திலிருந்த ஓர் நகரம். அஜீரிய இராசாவாகிய திக்லாத்திலேசருடைய மகனாகிய ஷல்மனேசர் இத்தேசத்துக்கு வந்து, தகப்பன் சிறைப்படுத்திக்கொண்டுபோகாமல் விட்ட இஸரவேலர் சமஸ்தரையும் சிறைப்படுத்திக்கொண்டுபோய், இந்த ஊரிலே குடியேற்றினான்.

**ஆமான் (Ha'man).** எஸ்தர். ௩. ௧.

அம்லேக்கியரின் சந்ததியிலுள்ள அகாகிய இராசனுடைய சந்ததியான். இவன் பார்சியதேசத்து இராசாவாகிய அகஷ்வேரோனுடைய முதல் மந்திரி. இவன் மொர்திகாயைக் கொல்ல நினைத்து, சகல யூதரையும் நிருமூலப்படுத்தும்படி இராசாவை வஞ்சித்து உண்டாக்கின பிரமாணத்தின்படி தான் சலஞ்சாதித்த மொர்திகாயைத் தூக்கும்படி நிறுத்து வித்த தூக்குமரத்திலே தூக்குண்டு மரித்தான்.

**ஆமென் (A'men).** உபா. ௨௭. ௧௫.

அப்படியாகக்கடவது.

௨-ஆவது. ஆமென். வெளி. ௩. ௧௪. கிறிஸ்துநாதருடைய மகத்துவ நாமங்களிலொன்று.

**ஆமோன் (Am'on).** ௨ இரா. ௨௧. ௧௮—௨௬.

யூதாவின் ௧௪-ம் இராசா. மனாஷேயின் புத்திரன். இவனுக்கு மனாஷேயுடைய அரசாட்சி சுதந்தரமாகக் கிடைத்தது. இவன் ௨௨-வயதிலே அரசாட்சிக்கு ஏற்பட்டு, யூதாவிலே ௨-வருஷம் அரசாண்டான். இவன் யெகோவாவை விட்டு, விக்கிரக ஆராதனைக்காரனானதினால் யெகோவாவினாற் கைவிடப்பட்டு, தன்னுடைய பணிவிடைக்காரன் கையால் மரணமடைந்தான்.

**ஆமோஸ் (A'mos).** ஆமோஸ். ௧. ௧.

ஓர் தீர்க்கதரிசி. இவன் கிறிஸ்துவுக்கு ௭௮௭-வருஷத்துக்குமுன் யூதாவின் இராசாவாகிய ஊசியா அரசாண்டகாலத்தில், ஓசியாத் தீர்க்கதரிசியுடனே இருந்தான். இவன் இடையனாயிருக்கையில், இஸரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லும்படி தெரிந்துகொள்ளப்பட்டான். இவ

னைக்குறித்து விக்கிரக ஆராதனைக்கு ஆசாரியனாகிய அமத் சியா இஸரவேலின் இராசாவாகிய யெரோபேயாமிடத்தில், ஆமோஸ் இஸரவேலர் கலங்கும்படி தீர்க்கதரிசனம் சொல்லி இராசதுரோகம் செய்கிறானென்று அறிவித்ததினால், இராசா இவன் இஸரவேல் தேசத்தைவிட்டு யூதாதேசத்துக்கு ஓட வேண்டுமென்று கட்டளையிட்டபடி, இவன் ஓடிப்போய், யெரூஷலேமுக்குத் தெற்கே ஒன்றரைக்காத தூரத்திலிருக்கிற தெக்கோயா நகரத்திற் சேர்ந்து இருந்தான். ஆமோஸ். எ. க0—க௭. இவன் சொன்ன தீர்க்கதரிசனம் பழைய உடம்ப டிக்கையின் கூ0—ம் புத்தகமாயிருக்கிறது. இவன் சொன்ன தீர்க்கதரிசனங்கள் உவமாலங்காரமாயிருக்கின்றன.

**ஆயி (A'i).** யோசு. எ. ௨.

ஓர் நகரம். இதற்கு (A-i'ath) ஆயாத் என்றும், ஏசாயா. க0. ௨௮. ஆயா (A-i'ja) என்றும், நிகிமியா. கக. கூ. பேர். இது பெத்தேலுக்குக் கிழக்கே ஒரு மேட்டிலுள்ளது. இதை யோசுவா வசப்படுத்தும்படி, யுத்தஞ்செய்தகாலத்தில் முன்பு அவசயப்பட்டான். பின்பு செயமடைந்தான். யோசு. ௮.அதி.

**ஆரான் (Ha'ran).** ஆதி. கக. ௨௬.

தேராக்குடைய புத்திரன். ஆபிரகாமுக்குச் சகோதரன். லோத்துக்குப் பிதா. இவன் கல்தேயாவின் ஊர்நகரத்தில் வசித்து மரித்தான். ஆதி. கக. ௨௮.

௨-ஆவது. ஆரான். இதற்குக் (Char'ran) காரானென்றும் பேர். அப். எ. ச. மெசோப்பொத்தாமியாவிலே பிராத் நதிக்கும், சேபார்நதிக்கும் இடையிலே உள்ள ஓர் நகரம். தேராக் தன் மகன் ஆபிரகாமையும், அவன் குடும்பத்தையும், லோத்தையும் அழைத்துக்கொண்டுபோய்ச் சிலகாலம் இதிலே தங்கிப் பின்பு மரணமடைந்தான். இந்த ஊரிலேதான் லாபானுடைய பிதாவாகிய பெத்துவேல் குடியிருந்தான். ஆதி. ௨௮. ௨. இக்காலத்திலே கூடார வாசிகளாகிய அரபியர் குடியிருக்கிறார்கள்.

**ஆரோனர் (Aa'ron-ites).** க நாளா. க௨. ௨௭.

யாக்கோபுக்கு லேயான் இடத்திற் பிறந்த புத்திரனான லேவியின் சந்ததியார். இவர்கள்தான் பலிபீடத்திலே சடங்கா சாரஞ்செய்யும் ஆசாரியர். ஆரோனுடைய புத்திரன் எலியேசர் இந்த லேவியருக்குத் தலைவன்.

ஆரோன் (Aa'ron). யாத். ௬. ௨௦.

லேவிகோத்திரத்து அம்மிராவின் புத்திரன். உலக. பி. ௨௫௧௩. கி. மு. ௧௪௯௧. அபிஷேகம் பெற்றான். யூதரின் முதலாம் மகா ஆசாரியன். மோசேக்கு மூன்றுவயதுக்கு மூத்தவன். எகிப்திலிருந்து இஸரவேலரைக் காணுந்தேசத்துக்கு அழைத்துப்போகும்படி மோசேக்கு உதவிக்காரனாக யெகோவாவினாலே தெரிந்துகொள்ளப்பட்டவன். இவன் மனைவி அம்மினதாப்பின் புத்திரியாகிய எலிஷேபாள். இவன் புத்திரர் நாதாப், அபியு, எலியேசர், இதாமார். இவன் தன் ஆயுசுநாளெல்லாம் யெகோவாவின் சன்னிதானத்திலே சடங்காசாரஞ்செய்கிற ஆசாரியனாக அபிஷேகம் பெற்றான். எபி. ௩. ௪. இவன் ஆசாரிய அபிஷேகம் பெறமுன் மோசே யெகோவாவிடத்தில் நியாயப்பிரமாணம் பெறும்படி சீனாய்மலைக்குப் போயிருக்கையிற் சனங்களுடைய கேள்விப்படி, அவர்களுடைய பொன்னாபரணங்களை வாங்கி உருக்கி, எகிப்தின் விக்கிரக ஆராதனைக்கேற்க ஒரு வால இருஷபத்தை யுண்டாக்கி, இதுவே உங்களை எகிப்தினின்றும் மீட்டுக்கொண்டுவந்த தெய்வமென்று கூறினான். யாத். ௩. ௩-௪. இவனும் இவன் மூத்த சகோதரி மிரியமும் மோசேயைத் தூஷணித்துத் தேவகோபாக்கினைக்குட்பட்டிருந்தும், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்படைந்தார்கள். கோளுக்கும் சனங்களும், மோசேக்கும் இவனுக்கும் விரோதமாய் மொறுமொறுத்தபொழுது, மோசே பன்னிருகோத்திரத் தலைவரிடத்திலும் பன்னிரண்டு ஊன்றுகோல்களை வாங்கித் தேவசமூகத்தில் வைக்க, — இவனுடைய ஊன்றுகோல்மாத்திரம் தளிர்ந்தெழும்பி, இவனே ஆசாரியனென்பதற்கு அடையாளமாயிற்று. எண். ௧௭. ௧௦. இவன் எகிப்தைவிட்டுப் புறப்பட்ட நாற்பதாம் வருஷத்திலே இவனும், இவன் சகோதரன் மோசேயும், இவன் குமாரன் எலியேசருங்கூடி ஓர் என்னும் மலைக்குப்போயிருக்கையில், தேவன் சபாசமூகத்திலே தோன்றி, இவன் அங்கே மரிக்கவேண்டுமென்று கற்பித்தார். எண். ௨௦. ௨௮. அந்த மலைக்கு மோசெரா (Moserá) என்றும் பேர். உபா. ௧௦. ௬. இவனுடைய கோரி அரபியரால் இப்பொழுதும் புகழப்படுகிற ஓர் என்னும் மலைச்சாரலிலிருக்கிறதென்றும், அதை எண்பதுவயதுள்ள ஓர் சப்பாணி பராமரிக்கிறுனென்றும், அது ஓர் வில் மச்சமண்டபத்துள் மூன்றடி உயரமுள்ளதாகவிருக்கிறதென்றும், பயணக்காரர் சொன்னார்கள். (See Hor.) ஆரோனுடைய உத்தியோக வஸ்திரங்கள் அவனுடைய குமாரனாகிய எலியேசருக்குக்



கொடுக்கப்பட்டது. இவனுடைய வயசு ஆக-க௨௩. இவன் கிறிஸ்துநாதர் வர கச௫௧-க்கு முன் எகிப்தைவிட்ட நாற்பதாம் வருஷத்தில் மரித்தான். லேவியர் அவனுடைய கோத்திரத்தார். இவனுக்கு யெகோவாவின் பரிசுத்தனென்று சொல்லப்படுகிறது. சங். ௧௦௬. ௧௬.

**ஆனா (A'nah).** ஆதி. ௩௬. ௨௪.

ஏசாவின் சந்ததியானான சிபியோனின் புத்திரன்.

**ஆனேஸ் (Ha'nes).** ஏசா. ௩௦. ௪.

ஒரூர். இதற்கு மோப் என்றும் பேர். இது எகிப்தின் கோபுரத்துக்குச் சமீபமாய், காயிறு என்னும் நகரத்துக்குத் தெற்கே, நீலநதியோரத்தின் மேல்நாட்டிலுள்ளது. இது முன்னே ஒன்றரைக்காததூரம் சுற்றளவுள்ளதாயும், திரளான சனங்களுக்கு வாசஸ்தானமாயுமிருந்தது. இப்போ பாழ்நகரமாய்ப்போயிற்று. இதிலே இக்காலத்து ஓர் செங்கற்சிலையும், வீடிடிந்த மேடுகளுமேயல்லாமல் வேறென்றும் காண்பதரிதாயிருக்கிறது. இப்பொழுது இந்த நகரத்தைக் கல்லிப் பரிசோதிக்கிறவர்கள் ஆயிரத்திருநூறுமுடி நீளமும், பதினைந்து முடி அகலமுமுள்ளதாய், வெள்ளைக் கல்லிலே கல்லி, உருவாக்கின மாடகூட மண்டபங்களையும், பதினைந்து அடி நீளமும், ஒன்பது அடி அகலமும், ஒன்பது அடி உயரமுமுள்ளதாய்க் கல்லிலே கல்லி இருக்கிற பிரேத அறைகளையுங் கண்டார்கள். இந்தப் பட்டணத்துக்குச் சம்பவிக்கப்போகிற நாசத்தை எரேமியாத் தீர்க்கதரிசி கிறிஸ்துவுக்கு அறுநூறுவருஷத்துக்கு முன்னே காண்பித்திருக்கிறார். எரேமி. ௪௬. அதி.

**ஆஷான் (A'shan).** யோசு. ௧௫. ௪௨.

ஓர் நகரம். இது யூதகோத்திரத்தாருடைய சுதந்தர பூமியிலே யெரூஷலேமுக்குத் தென்மேற்கே இருகாததூரத்திலிருக்கிறது. இதற்குக் கோராஷான் என்றும் பேர். க சாமு. ௩௦. ௩௦.

**ஆஷோர் (Ash'ur).** ஆதி. ௩௦. ௧௩.

யாக்கோபுக்குச் சில்ப்பாளிடத்திற் பிறந்த புத்திரன். கோத்திரப்பிதாக்கள் பன்னிருவரிலொருவன். இவனுடைய பின்சந்ததியார் ஆஷேரியரென்று பேரிடப்பட்டார்கள். நியா. ௧. ௩௨. இவன் கிறிஸ்துவுக்கு ௧௪௪௪-வருஷத்திற்கு முன் இருந்தான். இந்த ஆஷேரியர் பினிசியாவுக்குக் கிழக்கும், லீபனோன் மலைக்குத் தெற்கும், கர்மேல் மலைக்கு வடக்கும், நப்தாவி தேசத்துக்கு மேற்குமாயிருக்கிற பூமியைச் சுதந்தரித்தார்கள்.

இ

**இக்காபோத்து** (Ich'a-bod). க சாமு. ச. உக.

ஏலியுடைய இரண்டாம் புத்திரனான பினைகாசுடைய புத்திரன். இக்காபோத்தென்பதற்கு இஸரவேலின் மகிமையற்றதென்பது கருத்து. ஏலியும், ஒப்பினியும், பினைகாசும் இறந்துபோனதையும், நியாயப்பிரமாணப்பெட்டி பெலிஸ்தியராலே பிடிக்கப்பட்டதையும், பினைகாசின் மனைவி கேள்விப்பட்ட நேரத்தில் இவன் பிறந்ததினால், இந்தப்பேரை இவனுக்கிட்டாள்.

**இக்கோனிய** (I-co'ni-um). அப். கந. ௫க.

சின்ன ஆசியாவிலுள்ள லிக்கவோனிய மாகாணத்தின் தலைநகரம். தொரிஸ் என்னும் மலைச்சாரலிலுள்ளது.

**இதாமார்** (Ith'a-mar). யாத். கூ. உக.

ஆரோனின் ச-ம் புத்திரன். ஆரோனுடைய ஆசாரியத்துவம் ஆரோனின் கூ-ம் புத்திரனான எலியேசருடைய சந்ததியில் ஏழு தலைமுறைமட்டாக நின்று, பின்பு அவனுடைய தம்பியாகிய இந்த இதாமாருடைய கோத்திர புத்திரனாகிய ஏலிக்குக் கிடைத்தது.

**இதெக்கேல்** (Hid'de-kel). ஆதி. உ. கச.

ஓர் ஆறு. இது ஏதேன் தோட்டத்தினின்றும் நான்குமுகமாய்ப் பிரிந்தோடிய நான்கு நதிகளிலொன்று. இது அஜூரியதேசத்துக்கும், மெசொப்பொத்தாமியாவுக்கும் ஊடாகவிருக்கிற எல்லாவழியாய் ஓடிப் பாபிலோன் தேசத்துக்குத் தெற்கே பாய்ந்து, பிராந்நதியுடனே சங்கமித்துப் பார்சியா குடாக் கடலில் விழுகின்றது.

**இத்தாலி** (It'a-ly). அப். கஅ. உ.

ஓர் தேசம். இதன் தலைநகரம் உரோமாபுரி. இத்தேசத்தவர்களிற் பலர் பெந்திக்கோஸ்துப் பண்டிகைக்கு யெரூஷலேமுக்குப் போய்ப், பரிசுத்த ஆவியின் அபிஷேகம்பெற்றுக் கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். பிற்காலத்திலே பொய்ப் போதகர் சொன்ன உபதேசத்தினாலே, அநேகர் வரவர மெய் மார்க்கத்தைவிட்டு, பின்பு சு00-ம் ஆண்டளவில் இதிலே பாப்புமார்க்கம் தலைப்பட்டது.

**இத்துரிய** (It-u're-a). லூக். ௩. ௧.

சீரியாதேசத்தைச் சார்ந்த மாகாணம். இஷ்மாவேலின் ௧0-ம் புத்திரனாகிய எத்தூர் இத்தேசத்திலே குடியேறினபடியால், இதற்கு இந்த நாமம் வந்தது. ஆதி. ௨௩. ௧௪. ௧ நாளா. ௧. ௩௧.

**இத்தோ** (Id'do). ௨ நாளா. ௧. ௨௧.

ஓர் தூரதிஷ்டிக்காரன். இவன் இஸரவேலரின் இதிகாச கர்த்தனுமாயிருந்தான். ௨ நாளா. ௧௨. ௧௩: ௧௩. ௨௨. ௧ இராசா. ௧௩-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட விருத்தனாகிய தீர்க்க தரிசி சந்தித்து, இவனுக்குப் பெய்யாய்ப்போதித்து, இவனை யெகோவாவின் வாக்குக்கு எதிராய் நடக்கப் பண்ணினதி னால், இவன் போகிற வழியில் ஓர் சிங்கம்நேரிட்டு, இவ னைப் பீறிப்போட்டது என்று இதிகாச கர்த்தாக்கள் சொல் லுகிறார்கள்.

**இம்மானுவேல்** (Im-man'u-el). ஏசா. ௭. ௧௪.

எபிரேய பாஷைச்சொல். இதற்குத் தமிழ், தேவன் நம் முடனே இருக்கிறார் என்பதாம். இந்த நாமம் மூவரிடொரு வரான யேசுக்கிறிஸ்துவுக்குக் காரண இடுகுறியாய் வழங்கி வருகிறது.

**இயம்பிரே** (Jam'bres).

**இயன்னை** (Jan'nes).

} ௨ திமோ. ௩. ௮.

இவர்கள் என்கிப்திலிருந்த மாயாவிகள். யெகோவாவின் கட்டளைப்படி மோசேயும், ஆரோனும் பார்வோனுக்குமுன் பாக அற்புதஞ்செய்தபொழுது, இவர்களும் வந்து, தங்கள் மாயவிதையினால் அப்படிச் செய்து, பார்வோனை மருட்டினார்கள். யாத். ௭. ௧௧.

**இயாராப்பொலி** (Hi-er-ap'o-lis). கொலோ. ௪. ௧௩.

பிரிகியா நாட்டிலுள்ள ஓர் நகரம். இது கொலோசிய நகரத்துக்கும், லவோதிக்கேயாவுக்கும் சமீபமாயிருக்கிறது. இதிலே அநேக வெந்நீர்த்தடாகங்களிருக்கின்றன. அவை களிலே அநேக பிணியாளிகள் ஸ்நானம்பண்ணுகிறார்கள். இந்த நகரத்துக்கு வடக்கே கர்மோஸ் என்னும் மலையுண்டு. அதின் கணவாயிலிருந்து அரிவிகள் புறப்பட்டு, அதோமுக மாய் ஒரு கட்டை தூரத்துக்கோடிப்போய்ப் பல கண்களா லும் வெளியே புறப்பட்டு, ஆராகப் பாய்கின்றன. இந்த இடத்தை அஞ்ஞானிகள் தங்கள் தேவதைகளின் வாசஸ்தா

னமென்றும், அதிலுள்ள தடாகங்கள் திருமஞ்சனத் தடாகமென்றும் எண்ணுகிறார்கள். அப்படிப்பட்ட கருத்தாய் இந்நகரத்தை விதந்து எழுதிய பல சிலைகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதிலுள்ள நடனசிலைகளில் ஒவ்வொரு முறையிலும் நாலாயிரம் சனமட்டுக்குக் கூடுவார்கள். இதிலே அரைக்காத தூரமான ஸ்தானங்களுக்குள் மாடமாளிகை, கூடகோபுரம், ஞாபகச் சிலைமுதலிய விசித்திர வேலைகளுண்டு.

**இரம்பான் (Rem'phan).** அப். எ. ச. ந.

ஓர் விக்கிரகம். இதனைச் சனி விக்கிரகமென்று சிலர் எண்ணுகிறார்கள். இதற்குக் கியூன் என்றும் பேர். ஆமோஸ். ௫. ௨௬.

**இரவாக்கல் (Jas'per).** வெளி. ச. ந.

பல வருணமுள்ள ஒரிரத்தினம். இந்த ரத்தினம் இந்து, பார்சியா, அஜீரியாவென்னும் தேசங்களில் விளைகிறது.

**இராகாப் (Ra'hab).** யோசு. ௨. ௧.

இஸரவேலர் காணாதேசத்தை யெகோவாவின் சகாயத்தினாலே சுதந்தரிப்பார்களென்ற நம்பிக்கையுள்ளவளாயிருந்த ஓர் மடத்தலைவி. யெரிகோவை உளவுபார்க்க யோசுவா அனுப்பின உளவாட்களைப் பிடிக்கும்படி யெரிகோவின் இராசா அனுப்பின ஆட்களுக்கு அவர்களை மறைத்துவைத்து, யோசுவாவிடத்தில் அனுப்பினதினாலே, இவரும் இவர்குடும்பமும் தற்காக்கப்பட்டார்கள். பின்பு இவள் யூதமார்க்கத்திலே சேர்ந்து, இராசவமிசத்தில் விவாகஞ்செய்து, தாவீதுராசனுக்கு மூதாயானாள்.

**இராசாக்கள் (Kings).** வேதாகமத்தில் ௧௧, ௧௨-ம் புத்தகங்கள்.

இஸரவேலர் எகிப்தைவிட்டுக் காணானுக்குவந்த காலந் தொடங்கிச் சாமுவேல்வரைக்கும் இஸரவேலரை நியாயம் விசாரித்தவர்களுக்கு நியாயாதிபதிகளென்று பட்டம். ஷவுல் தொடங்கிச் சிதிகியா; ஒஷியா வரைக்கும் இஸரவேலரை நடத்தினவர்களுக்கு இராசாக்கள் என்கிற பட்டம். இஸரவேலர் இருபகுதிப்பட்டபின், இஸரவேலர் என்னும் பகுதியை நடத்தினவர்களுக்கு இஸரவேல் இராசாக்கள் என்றும், யூதர் என்னும் பகுதியை நடத்தினவர்களுக்கு யூத இராசாக்கள் என்றும் வழங்கிவந்தது. அவர்கள் நாமங்கள்.

தனி அரசர்.

கி. மு.

ஆண்ட  
வா.

தனி அரசர்.		கி. மு.	ஆண்ட வா.	
ஷல்...		க0க0	ச0	
தாவீது ..		க0க0	ச0	
சலோமோன் ..		க0க0	ச0	
<b>யூதராசாக்கள். இஸ்ரவேல் ராசாக்கள்.</b>				
ரேகோபேயாம் ..		க0க0	க0	
யெரோபேயாம் ..		க0க0	உ0	
அபீயா ..		க0க0	க	
ஆசா ..		க0க0	ச0	
	நாதாப் ..	க0க0	உ	
	பாஷா ..	க0க0	உ0	
	ஏலா ..	க0க0	க	
	சிம்றி ..	க0க0	.....	எ-நாள்.
	உம்றி ..	க0க0	க0	
	ஆகாப் ..	க0க0	உ0	
யோஷபாத் ..		க0க0	உ0	
	அகஸ்யா ..	க0க0	உ	
	யெகோராம் ..	க0க0	க0	
யெகோராம் ..		க0க0	அ	
	யெகூ ..	க0க0	உ0	
அகஸ்யா ..		க0க0	க	
அத்தாலியாள் ..		க0க0	எ	
யோவாஷ ..		க0க0	ச0	
	யோவாகாஸ் ..	க0க0	க0	
	யோவாஷ ..	க0க0	க0	
அமத்தீயா ..		க0க0	உ0	
	யெரோபேயாம் ..	க0க0	ச0	
அசரியா ..		க0க0	க0	
	இடைக்காலம் ..	க0க0	க0	
	சகரியா ..	க0க0	.....	க-மர்.
	ஷல்லூம் ..	க0க0	க	
	மெனாகேம் ..	க0க0	க0	
	பெக்காகியா ..	க0க0	உ	
	பெக்கா ..	க0க0	உ0	
யோதாம் ..		க0க0	க0	
ஆகாஸ் ..		க0க0	க0	
	இடைக்காலம் ..	க0க0	க0	
	ஓஷியா ..	க0க0	க0	
	<b>திக்கலாத்தபிலேசர் முதல்.</b>			
இஸ்தியா ..		க0க0	உ0	
மனாஷே ..		க0க0	க0	
ஆமோன் ..		க0க0	உ	
யோஷியா ..		க0க0	க0	
யோவாகாஸ் ..		க0க0	.....	க-மர்.
யோயாகீம் ..		க0க0	க0	
யோயாகீன் ..		க0க0	.....	க-மர்.
சிதிகியா ..		க0க0	க0	
நெபுகத்தநெத்சர் முதல்		க0க0	க0	

**இராசசங்கம் (Coun'cil).** மாற்கு. கந. கூ. எண்  
கக. ககூ.

இந்தச் சங்கம் மோசேயிருந்த காலத்திலே துவங்கிக், கிறிஸ்துநாதர் இருந்த காலம்வரைக்கும் யூதருக்குள் வழக்க மாயிருந்தது. இதிலே இஸரவேலருக்குள் அறிவாளிகளும், பிரபுக்களுமான எழுபதுபேர் வரித்துவைக்கப்படுவார்கள். யூதருக்குள் வருகிற பிரதான காரியங்களுக்குத் தீர்மானஞ் சொல்லும்படி, இந்த எழுபதுபேரும் இராசாவுடனேகூடி ஆலோசித்துத் தீர்மானம் சொல்லுவார்கள். இவர்கள் முதியோரும், சகல சாத்திர விற்பன்னரும், சுருபிகளும், அங்க பங்கமற்றவர்களும், நோயற்றவர்களும், வேதப்பிரமாணத்திற் தேறினவர்களும், பாரம்பரை நியாயத்தை அறிந்தவர்களும், சகல துராசாரங்களுக்கு நீங்கினவர்களுமாயிருந்தார்கள். இவர்களுடைய தீர்ப்புக்கு யூதராசாக்கள், பிரபுக்கள், ஆசாரியர், தீர்க்கதரிசிகள் முதலிய யாவரும் அமைந்திருந்தார்கள். இந்தச் சங்கம் உரோமைராசனாகிய அர்கேலா என்பவன் அரசாண்டகாலத்தில் நின்றுவிட்டது.

**இரிவீதீம் (Reph'i-dim).** யாத். கஎ. க.

செங்கடலின் இருகவருக்கும் இடையிலே உள்ள ஓர் தேசம். இது அரபியாவின் சீன்வனத்துக்குத் தெற்கேயிருக்கிறது. இதற்கு மோரிபாவென்றும், மாராவென்றும் பேர். இதிலே அமலேக்கியர் வந்து இஸரவேலருடனே யுத்தஞ் செய்தார்கள். யாத். கஎ-ம் அதி. இதிலே தண்ணீர் கிடையாமல் இஸரவேலர் வருந்திக் குறைகூற, —யெகோவா ஒரேப் மலை பிளந்து, தண்ணீர் பெருகச்செய்தார். இதிலேதான் மோசேயின் மாமனாகிய எத்திரோவும், மோசேயின் மனைவியாகிய சிப்போறாரும், பிள்ளைகளும் வந்து மோசேயைச் சந்தித்தார்கள்.

**இரேகியு (Rhe'gi-um).** அப். உஅ. கந.

இத்தாலியாவின் தென்கீழ்த்திசையிலே சிசிலிதீவுக்குச் சமீபமான ஓர் நகரம். பவுல் அப்போஸ்தலன் உரோமைக்கு மறியலாய்ப் பயணம்பண்ணினபொழுது, இதிலே ஒருநாள் தங்கி, மறுநாட் புறப்பட்டான். இந்த நகரம் கிறிஸ்துவருஷம் கஎஅஉ-ல் உண்டான பூகம்பத்திலே பாழ்பட்டிருந்தது. இப்பொழுதோ ககூ000-சனங்கள் மட்டுக்குக் குடியேறியிருக்கிறார்கள்.

**இலவோதிக்கையா (La-od-i-ee'a).** வெளி.க.கக.

சின்ன ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுள் ஒன்றிருந்த நகரம். இந்த ஏழு சபைகளுக்கும் யோவான் என்பவர் ஒவ்வொரு நிருபங்களை எழுதியனுப்பினார். அது வெளிப்படுத்த வென்னும் புத்தகத்திலே சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம் எபேசுப்பட்டணத்துக்கு நாகாததூரத்துக்குக் கிழக்கேயிருக்கிறது. இதிலுள்ள சபையாரை வெளி. ந. கரு—உஉ—ல் சொல்லியிருக்கிற வசனங்களைக்கொண்டு எச்சரித்துக் கடிந்துகொண்டார். அதிலே அவர் சொன்னபிரகாரம் அவர்கள் மனந்திரும்பி, சீருக்கு வராததினிமித்தம் அந்தத் தேசம் பாழ்பட்டு, ஒரு விதவையைப்போல அமங்கலமாயிருக்கிறது. அதற்கு வந்த பாவம் பெருமை. வந்தபேறு பாழ்மை. அதன் மேன்மை இடம்பம். அதின் பேறு வசைச்சொல்.

**இலாசரு (Laz'a-rus).** யோவா. கக. க.

பேதனிய ஊரான். மரியாள் மார்த்தாள் என்பவர்களுக்குச் சகோதரன். கிறிஸ்துநாதருக்குச் சினேகிதன். இவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்ட நான்காம்நாளிலே கிறிஸ்துநாதராலே உயிர்பெற்று எழும்பி, நெடுநாள் உலகத்திலே சுகசீவியாயிருந்து, பின்பு மரித்தான். கிறிஸ்துநாதர்பலமுறையும் இவனுடைய வீட்டுக்குப்போய், விருந்தராயிருந்து, இவனுடனே போசனபானம் செய்துவந்தார்.

**இலிசபேத் (E-liz'a-beth).** லூக். க. ௫.

சுகரியாவென்னும் ஆசாரியனுடைய மனைவி. இவள் பிள்ளையில்லாத மலடியாயிருந்து, தேவவரப்பிரசாதமாய் யோவான் ஸ்நானனைப் பெற்றாள். இவள் கருப்பவதியாயிருக்கும்பொழுது, யேசுவின் தாயாகிய மரியாள் இவளுடைய வீட்டுக்குப்போய் இவளை வாழ்த்துதல் சொல்ல,—இவளுடைய கருப்பத்திலுள்ள சிசு களித்துத் துள்ளிற்று. இவளும் பரிசுத்த ஆவியிலே பூரணப்பட்டவளாய், மரியாளுடனே, நீஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள். உன் கருப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதென்றாள்.

**இலிதா (Lyd'da or Lud).** அப். கூ. ௩௨.

யொப்பாப்பட்டணத்துக்குக் கிழக்கே, யெருஷலேமுக்கு ஒருகாததூரத்துக்கு மேற்காய் இருக்கிற நகரம். இங்கேதான் பேதுரு, அ-வருஷமாய்த் திமிர்வாதம் பிடித்துக்கிடந்த ஐநே

யாவைக் கிறிஸ்துவின் நாமத்தைக்கொண்டு சொஸ்தப்படுத்தினான்.

**இலிபர்தினர் (Lib'er-tines).** அப். சு. கூ.

யூதச்சபையிலே இருந்து பிரிவுபட்ட ஓர் சபை. இவர்கள் மனுஷருடைய ஆத்துமா யெகோவாவுடனே ஐக்கபந்தப்பட்டிருக்கிறதென்றும், மனுஷன் செய்கிற சமஸ்த செய்கைகளும் யெகோவாவின் செய்கையென்றும், அதினால் ஆத்துமாக்களுக்கு யாதொரு இதாகிதம் உண்டாவதில்லையென்றும் சாதித்தார்கள். இவர்கள் ஸ்தேவானுடனே வாக்குவாதம் பண்ணி, அவனுக்கு எதிர்நிற்கமாட்டாமல் தோற்றதினால், வைராக்கியங்கொண்டு, ஸ்தேவானைப் பிடித்து, பெரிய சங்கத்தாருடைய சமூகத்திலொப்பித்து, இவன் வேதநூலுக்கும், யெகோவாவுக்கும், நியாயப்பிரமாணத்துக்கும் விரோதமாகப் பேசுகிறானென்று பொய்ச்சாட்சிகளையும் ஏற்படுத்தினார்கள்.

**இலிமா (El'y-mas).** அப். கக. அ.

ஓர் மாயாவி. பரியேசு காண்க.

**இலியகீம் (E-li'a-kim).** உ இரா. கஅ. கஅ.

இல்கியாவின் புத்திரன். யூதராசாவாகிய ஸ்கியாவின் வீட்டதிகாரி. ஒரியராசாவாகிய சனகெரிப்பின் சேனாபதியாகிய ரப்ஷாக்கே சேனைகளுடனே யெரூஷலேமியரைப் பயமுறுத்த வந்தபொழுது, ஸ்கியாவுடைய கேள்விப்படி இவனும் சமாதானம் பேசப்போனான்.

உ-ஆவது. இலியகீம். உ இரா. உக. ஈச. யூதாவின் இராசாவாகிய யோஷியாவின் புத்திரன். இவனுடைய பேரை எகிப்தினிராசாவாகிய பார்வோன்நேகோ யோயாகீம் என்று மாற்றித் தனக்குக் கீழ் அரசனாயிருந்து யெரூஷலேமை அர்சாளும்படி வைத்தான்.

**இலியாப் (E-li'ab).** கசாமு. கள. உஅ.

ஈஷாயின் மூத்தகுமாரன். தாவீதின் சகோதரன்.

**இலியாஷீப் (E-li'a-shib)** நிகி. கக. ச.

யெரூஷலேமின் ஆலயத்தலைவன். இவன் அம்மோனியனான தோபியாவுடைய மகளைத் தன் புத்திரனாகிய மனாஷேக்கு மணமுடித்துக்கொடுத்து, அவர்களுக்கு வசதியாகத் தேவாலய திரவியம் வைக்கும் களஞ்சிய வீட்டையும் கொடுத்தான்.



தான். நிகிமியா பார்சியதேசத்தை விட்டுத் திரும்பிவந்தபொழுது, இவன் செய்த அதிக்ரமத்தைக் கண்டு, இவன் மகனையும், மருமகனையும், பரிசனங்களையும் அதினின்று துரத்தி விட்டான்.

**இலியூ** (E-li'hu). யோபு. ௩௨. ௨.

யோபுடைய சினேகிதன். நாகோருடைய வமிசத்தான் யோபுக்குத் தகுந்த எச்சரிப்பு வார்த்தைகளைப் பேசினவன்.

**இலீசா** (E-li'jah or E-li'as). ௧ இரா. ௧௭. ௧.

ஓர் தீர்க்கதரிசி. இவன் கிலியாத் ஊரிற்பிறந்து, ௧0-வருஷம் தீர்க்கதரிசியாயிருந்து, இஸரவேலின் இராசாவாகிய ஆகாப் செய்த அதிக்ரமத்தினிமித்தம் மூன்றுவருஷத்துக்குள்ளாகத் தன் வாக்கின்றிப் பூமியிலே மழையும் பனியும் பெய்யாதென்று சொல்லிப் புறப்பட்டுப்போய், கேரீத் ஆற்றங்கரையிலே தங்கி, ஆற்றுநீரைக் குடித்து, காகங்கள் கொண்டுபோய்க் கொடுக்கிற அப்பத்தைச் சாப்பிட்டுப், பின்பு சாரிபாத்தாரின் விதவை வீட்டுக்குப்போய்த் தங்கி, ஒரு பிடிமாவையும் கொஞ்ச எண்ணெய்யையுங்கொண்டு வெகுநாளாய்த் தானும், அந்த விதவையும், அவளுடைய மகனும் சாப்பிட்டுத் திருத்தியாயிருந்தான். இவன் அங்கிருக்கையில் அவளுடைய மகன் இறந்துபோக, — அவனை உயிர்ப்பித்தான். பின்பு இவன் அவ்விடத்தை விட்டு ஆகாப்பிடத்திலே போய், அற்புதமாய் நெருப்பில்லாமல் தகனபலிசெலுத்தி, பாகாலின் பூசாசாரிகளைச் சங்கரிப்பித்து, அதன்பின் மழை வருஷிக்கச் செய்தான். ஆகாப்பின் மனைவியாகிய யெசேபேல் இவனிடத்திலே பழிவாங்கத் துணிந்தபொழுது, விலகியோடி, யெகோவாவின் தூதனிட்ட போசனபானத்தை அருந்தி, பின்பு நாற்பதுநாட்போசனபானமின்றி வழிநடந்து, ஒரேப் மலையிலே யெகோவாவைத் தரிசித்து, தேவ உத்தரப்படி அசாவேலை ஜீரியாவுக்கும், யெகூவை இஸரவேலுக்கும், இராசாவாக அபிஷேகம்பண்ணி, இலீஷாவைத் தீர்க்கதரிசியாக்கிச் சரீரத்தோடே பரலோகமடைந்தான்.

**இலீதியாள்** (Lyd'i-a). அப். ௧௬. ௧௪.

துயத்தீரா நகரத்தான். மக்கேதோனியா நாட்டிலுள்ள பிலிப்புப் பட்டணத்திலே தங்கி, இரத்தாம்பரம் விற்றவள். இவள் தேவகிருபையினால் பவுலுடைய பிரசங்கத்தைக்கொண்டு, கிறிஸ்துவை நம்பி, ஞானஸ்நானம் பெற்றாள்.

**இலீமேலேக்** (E-lim'a-lech). ரூத். க. ௨.

யூதாவினுள்ள பெதலகேமூரான். இவன் தன் மனைவியாகிய நகோமியையும், மக்களாகிய மக்லோனையும், கிலியோனையும் அழைத்துக்கொண்டுபோய், மோவாபிய ஸ்திரீகளாகிய ஒர்பானையும், ரூத்தையும் தன் மக்களிருவருக்கும் விவாகஞ் செய்துகொடுத்துச் சிலநாளில் மரித்தான்.

**இலீஷா** (E-li'sha). க இரா. கக. கசு.

இலீசாவிடத்தில் அபிஷேகம்பெற்று, அவனுக்குப் பின் வந்த தீர்க்கதரிசி. ஷாபாத்தின் புத்திரன். இலீசா வானத்துக்கு எடுபட்டபோது கொடுத்த சால்வையைப் போர்த்துக் கொண்டு, யோர்தான் நதியிலே அடிக்க, யோர்தான் நதி இரு பக்கமாய்ப் பிளந்து வழிவிட்டது. இப்படியே பல அற்புதங்களையுஞ் செய்து, அறுபது வருஷமட்டாக உத்தமனாய் நடந்து, மரணமடைந்தான்.

**இலுசானிய** (Ly-sa'ni-as). லூக். ௩. ௧.

அபிலீனீ காண்க (See Ab-i-le'ne).

**இலுசீயா** (Lys'i-as). அப். ௨௩. ௨௬.

கிலெளதிய காண்க.

**இலுஸ்திரா** (Lys'tra). அப். ௧௪. ௬.

இலிக்கவோனிய நாட்டிலுள்ள ஓர் நகரம். இங்கே தீமோத்தேயு விருத்தசேதனமடைந்தான். இதிலேதான் பவுல் அப்போஸ்தலன் பிறவிச்சப்பாணி ஒருவனைச் சொஸ்தமாக் கினான்.

**இலேப்பேயு** (Leb'be-us). மத். ௧௦. ௩.

இவனுக்குத் தடேயுவென்றும், மாற். ௩. ௧௬. யூதாவென்றும் பேர். மத். ௧௩. ௩௩. யூதா காண்க (See Judas Thad-de'us).

**இல்லுரிக்கு** (Il-lyr'i-cum). உரோ. ௧௩. ௧௩.

இத்தாலியாவுக்குத் தெற்கேயுள்ள ஓர் தேசம். இது யெரூஷலேமிலிருந்து ௧௨௦-காததூரத்திலே மக்கேதோனியா நாட்டின் வடமேற்காக இருக்கிறது. பவுல் அப்போஸ்தலன் யெரூஷலேம் துவங்கி இத்தேசபரியந்தம் சுவிசேஷத்தை நிலைப்படுத்தினான்.

**இன்னோம் (Hin'nom).** உநாளா. நந. சு.

சீயோன் மலைக்குத் தென்புறத்திலுள்ள தாழ்ந்த பூமி. இதற்குத் தொப்பேத் என்றும் பேர். உஇரா. உந. ௧௦. இதிலே பேய்மதத்தார் பேய்களுக்குப் பலியாகத் தங்கள் பிள்ளைகளைக் கொண்டுபோய், அக்கினிக் குண்டத்திலிடுவார்கள். அந்தப் பிள்ளையிடுகிற அபயக்குரல் பிதாமாதாக்களுடைய செவியிலேறாமல் தொப்பேத்தென்னும் பெரும்பேரிகையை முழக்குவார்கள். அதனால் அந்த இடத்துக்கு தொப்பேத்தென்று பேர்வந்தது.

**இஷேயி (I'shi).** ஓசி. உ. ௧௬.

எபிரேய பாஷைச்சொல். இதற்கு என் பத்தா என்கிறது கருத்து. திருச்சபையை மணவாட்டியாகவும், யெகோவாவை மணவாளனாகவும் உவமித்துப் பேசுவதினால், இந்த நாமம் யெகோவாவுக்கும் வழங்கலாயிற்று.

**இஷ்போஷேத் (Ish-bo'sheth).** உசாமு. உ. ௮.

ஷவுலின் புத்திரன். தாவீது எப்ரோனிலே அரசாண்ட பொழுது, இவன் மக்னாய்மிலே ஏழுவருஷம் அரசாண்டு, தன் வேலைக்காரராலே கொல்லப்பட்டான்.

**இஷ்மவேல் (Ish'ma-el).** ஆதி. ௧௬. ௧௧.

ஆபிரகாமுடைய சந்தான மனைவியாகிய ஆகாருடைய புத்திரன். இவன் ௧௩-வயசாயிருக்கையில் விருத்தசேதனம் பெற்றான். ௧௮-வயசாயிருக்கையில் இவனும் மாதாவும் ஆபிரகாமாலே தள்ளப்பட்டு, பாரான் வனத்தில் வசித்து, வேட்டையாடிச் சீவித்துவந்தார்கள். அப்படியிருக்கையில், இவன் மாதா இவனுக்கு எகிப்தாளாகிய ஒரு ஸ்திரீயை மணம்முடித்துக்கொடுத்தாள். இவனும் ஆபிரகாமினிமித்தமாய் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டு, இஷ்மவேலருக்கும், தன் மகள் மக்லாத்தை ஏசாவுக்கு மணவாட்டியாகக் கொடுத்தவழியாய் ஏதோமியருக்கும், கோத்திரப்பிதாவானான். இவனுடைய சந்தானர் இக்காலத்து துருக்கரென்று எண்ணப்படுகிறார்கள். இவர்கள் யேசுவைவிட்டு, மகமதுவை நம்பி மருளவிழுந்தாலும், ஆபிரகாம் கைக்கொண்ட சுன்னத்துமுதலிய சடங்காசாரங்களில் சிலவற்றைக் கைக்கொண்டுவருகிறார்கள். இவனுடைய புத்திரியாகிய மக்லாத்தை ஏசாவு விவாகஞ்செய்தான். இவன் பிறக்கமுதல் யெகோவாவின் தூதன் இவன் மாதாவைச் சந்தித்து, நீ பெறும் புத்திரனுக்கு இஷ்மவேல் என்று

பேரிடு. அவன் துஷ்டனாயிருப்பான். அவன் யாவருக்கும் விரோதியாகவும், யாவரும் அவனுக்கு விரோதிகளாகவுமிருப்பார்கள். அவன் தன் சகோதரருக்கு எதிர்ப்புறமாக வாசம்பண்ணுவானென்று இவனைக்குறித்துச் சொன்ன வாக்கின்படி இப்பொழுதிருக்கிற அரபியரும் சகல் சந்தானருக்கும் விரோதிகளாய், அரபியாவின் வனத்தில் வாசஞ்செய்து, குறும்பரும் வழிப்பறிகாரருமாயிருக்கிறார்கள். இப்படியே இவன் சந்தானர் எந்த அரசாட்சிக்கும், வேதப்பிரமாணத்துக்கும் அமையாதவர்களாய்ச் சுயேச்சைப்படி நடந்துவருகிறார்கள். வேதாசிரமம் சொல்லிய ஒவ்வொரு வாக்கும் தவறாமல் நடந்தேறுமென்பதற்கு இவர்களே பூருவசாட்சியும், நூதனகாட்சியுமாயிருக்கிறார்கள்.

### இஸரவேலர் (Is'ra-el-ites). யோசு. கூ. க௭.

யாக்கோபின் சந்ததியார். இந்த நாமம் சலோமோன் இராசா அரசாண்ட காலம்வரைக்கும் இந்தச் சாதியார் யாவருக்கும் பொதுப்பெயராய் வழங்கிவந்தது. அவனுக்குப் பின்பு ரெகோபேயாமும், யெரோபேயாமும் இவர்களைப் பிரித்து அரசாண்டபொழுது, யெரோபேயாமைச் சார்ந்த பத்துக்கோத்திரத்தாருக்குமாத்திரம் இந்தப்பேர் வழங்கிவந்தது. மற்ற இரண்டு கோத்திரத்தாருக்கும் யூதர் என்ற நாமம் வழங்கிவந்தது.

### இஸரவேல் (Is'ra-el). ஆதி. கூடு. ௧௦.

ஈசாக்கின் புத்திரன். ஆபிரகாமுக்குப் பௌத்திரன். இவனுக்கு யாக்கோபு என்பது இடுகுறி. இவன் யெகோவாவுடனே மல்லாடி, ஆசீர்வாதம் பெற்ற காரணமாய் இந்த நாமம் இவனுக்கு வந்தது. இவன் கூசு-வயசாயிருக்கையில், தன் தமையன் ஏசாவிடத்தில் முதற்பிறப்புச் சதந்தரத்தைப் பெற்றான். எஎ-வயசாயிருக்கையில், மாதாவின் சகாயத்தினாலே தமையனை வஞ்சித்து, பிதாவிடத்தில் ஆசீர்வாதம் பெற்றான். அப்பொழுது ஏசாவுக்கு அஞ்சிப் பதாராமுக்குப் போய், மாமனான லாபாணிடத்தில் ௨௦-வருஷம் சேவித்து, லேயாளையும், ராகேலையும் மணம்முடித்து, யூதாமுதலிய கக-புத்திரரையும், ஒரு புத்திரியையும் பெற்று, அதிக திரவிய சம்பன்னனாகி, மறுபடி கானானுக்குத் திரும்பிவருகையில் யெகோவாவுடனே மல்லாடி, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு போய், கூசு-வயசில் ஏசாவைச் சந்தித்து, சமாதானப்படுத்திப் பிரயாணம்பண்ணி, அங்கே பேன்யாமீனையும் பெற்று, எப்பிரோனிலே வந்து, கூசு-வருஷம் கூடாரவாசியாயிருந்து,

கஈ0-வயசில் யோசேப்பைக் காண எகிப்துக்குப்போய், கோஷேன்நாட்டிலே க௭-வருஷம் வாசம்பண்ணி, கச௭-வயசில் கோஷேனிலே மரித்தான். அவனை அவனுடைய புத்திரர் அவன் கேள்விப்படி காணானிலுள்ள மக்பேலாவிலே அடக்கம்பண்ணினார்கள்.

**இஸ்கியா** (He-ze-ki'ah). ௨. நாளா. ௨௯. க.

யூதருடைய கஈ-ம் இராசா. இவன் ஆகாஸ-க்கும், அபீயாளுக்கும் குமாரன். இவன் இருபத்தைந்து வயதிலே யெரூஷலேமில் அரசாளத்தொடங்கித் தாவீது இராசனைப்போல யெகோவாவின் சமூகத்தில் உத்தமனாய் இருந்து இருபத்தொன்பது வருஷம் அரசாண்டு மரித்தான். இவன் அரசாட்சிக்குவந்த உடனே யெகோவாவின் ஆலயத்திலே நெடுநாள் அடைக்கப்பட்டிருந்த கதவுகளைத் திறந்து, சகல ஆசாரியரையும் கூட்டித், தேவாலயத்தைச் சுத்தஞ்செய்வித்து, திரும்பவும் சகலரையும் யெகோவாவுடனே உடம்படிக்கை செய்வித்து, யெகோவாவுக்கு ஆராதனையும் செய்வித்தான். இதுவுமல்லாமல் இவன் தன் பிதா அஜீரியராசாவாகிய சனகெரிப்புக்குக் கப்பங்கட்டினதுபோல, இறையிராமல் விட்டபடியால், சனகெரிப்பு தளங்களுடனே வந்து, பல நகரங்களையும் பிடித்துக்கொண்டு, ரப்ஷாக்கேயையும், தர்தானையும், இராப்சாரிசுவையும் அனுப்பி, ௨ இரா. ௧௮. க௭. இஸ்கியாவையும், யெகோவாவையும் பரிசாசம் பண்ணுவித்தான். அப்பொழுது இவன் யெகோவாவிடத்திற் போய், விண்ணப்பஞ்செய்து பிரார்த்திக்க, அவர் தமது தூதனைக்கொண்டு அஜீரியரின் சேனைகளுள் ஒரு லட்சத்தெண்பத்தையாயிரம் வீரரை ஒரே இரவிலே சங்காரம்பண்ணினதினாலே சனகெரிப்பும், எஞ்சிய சனங்களும் அவ்விடத்தை விட்டுத் திரும்பி, நினைவேக்குப்போய்த் தங்கள் தேவதைக்கு ஆராதனை செய்து கொண்டு இருக்கையில், அவனுடைய இரண்டு புத்திரரும் அவனைக் கட்கத்தினாலே சங்கரித்தார்கள். ஏசா. ௩௭. ௩௮. இந்த இஸ்கியா மரண அவஸ்தைப்பட்டிருக்கையில், யெகோவா இவன்மேற் பிரியம்வைத்து, இவனுக்குள்ள ஆயுள்நாளோடு இன்னும் பதினைந்து வருஷம் கூட்டப்பட்டதென்றும், சூரிய கடிகார ஊசியின் சாயை திரும்பி இட ஒட்டாய்ப் பத்துப்பாகைக்கு வருவதே அதற்கடையாளமென்றும், ஏசாயாவைக்கொண்டு சொல்லுவித்தார். அந்தப்பிரகாரம் ஆகாவின் கடிகார ஊசியின் நிழல் திரும்பி ஓடக் கண்டார்கள். பின்பு இவன் சகல சம்பத்திலும் அதிவிருத்திபெற்று, மரண

உவாதிக்கும் நீங்கியிருக்கிறதைப் பாபேலின் இராசனாகிய பலதன் அறிந்து, இவனுக்கொரு சோபனகாகிதம் எழுதியனுப்ப, இவன் அதைக் கண்டு, சந்தோஷங்கொண்டு, தனது பொக்கிஷசாலையிலுள்ள சமஸ்த திரவியங்களையும், ஆயுதசாலையிலுள்ள ஆயுதவருக்கங்களையும் அவர்களுக்குக் காண்பித்தான். இப்படியே இவன் இராச்சியச் செருக்கடைந்து இருந்ததினால், யெகோவாவின் உத்தரப்படி ஏசாயா தீர்க்கதரிசி இவனிடத்தில் வந்து, உன்னிடத்திலுள்ள சகலமும் பாபேலுக்குக் கொண்டுபோகப்படும். உனது சந்ததியில் சிலர் சிறைப்படுவார்கள் என்றான். அதைக் கேட்டும், அவை தன் காலத்திற் சம்பவியாதென்றெண்ணிச், சந்தோஷப்பட்டவனாய் இருந்து மரித்தான். ஆக அவன் அரசாண்ட வருஷம் ௨௬.

ஈ

ஈசாக்கு (I'saac). ஆதி. ௨௧. ௩.

எபிரேயு பாஷைச்சொல். இதற்கு மகிழ்ச்சி என்பது கருத்து. ஆபிரகாமுக்குச் சாராள் பெற்ற புத்திரன். ஆபிரகாம் ௧00-வயசாயும், சாராள் ௯0-வயசாயுமிருக்கையில் இவன் பிறந்தான். இவன் எட்டாம்நாளிற் சுன்னத்தடைந்தான். இருபத்துநாலு வயசாயிருக்கையிற் பலியிடக் கொண்டுபோகப்பட்டான். பிதா இவனைக் கட்டித், தகன விறகின்மேலேற்ற இவன் மௌனமாயிருந்ததினால் இவன் பிதாவுக்கும், யெகோவாவுக்கும் கீழ்ப்படிந்தவனென்று விளங்கும். இவன் ௪0-வயசாயிருக்கையில் பெத்துவேலின் மகளாகிய ரெபேக்காவை மணமுடித்து, ௬0-வயசிலே ஏசாவு யாக்கோபு என்னும் இரண்டு புத்திரரை இரட்டைப் பிள்ளைகளாகப் பெற்றான். யெகோவா இவனுக்கும் தரிசனையாகி, தமது வாக்குத்தந்தங்களைச் சொன்னார். இவன் ௧௩௭-வயசு சென்று கண்ணொளி மழுங்கியிருக்கையில் ரெபேக்காரும், யாக்கோபும் செய்த வஞ்சகத்திலகப்பட்டு, ஏசாவுக்குச் சேரவேண்டிய ஆசீர்வாதத்தை யாக்கோபுக்குக் கொடுத்தான். ௧௮0-ல் மரித்து, மக்பேலாவிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

ஈத்தாம் (E'tam). நியா. ௧௩. ௮.

ஓர் மலைநாடு. இது பெத்லேகேழுக்கும், தெக்கேயாவுக்கும் இடையிலே இருக்கிறது. இதிலே யூதராசாவாகிய ரெகோபேயாம் ஓர் நகரத்தைக் கட்டுவித்தான். ௨ நாளா. ௧௧. ௬.

ஈராம் (Hi'ram). உசாமு. ௩. ௧௧.

தீறு நகரத்தின் இராசா. இவன்தான் தாவீது ராசாவுக்கு வீடுகட்டும்படி மரங்களைக் கொடுத்து அனுப்பினவன். மறுபடியும் இவன் சலோமோன் இராசா தேவாலயம் கட்டும்படிக்கும், பட்டணங்களைக் கட்டும்படிக்கும், ஏரஸ் மரங்களையும், தேவதாருக்களையும், பொன்களையும் கொடுத்தான். க இரா. ௧. ௧௧.

ஈலோத்து (E'loth). உநாளா. ௮. ௧௭.

ஏலாத்து (E'lath) காண்க. உபா. ௨. ௮.

ஈவியர் (Hi'vites). ஆதி. ௧௦. ௧௭.

இவர்களுக்கு அவியர் என்றும் பேர். உபா. ௨. ௨௨. இவர்கள் காணானிலே பற்பல இடங்களிற் குடியேறினார்கள்.

ஈஷகார் (Is'sa-char). ஆதி. ௩௦. ௧௮.

யாக்கோபுக்கு லேயாளிடத்திற் பிறந்த ஐந்தாம் புத்திரன். இவனும் இவன் சந்தானரும் சாந்தமுள்ளவர்களும், முயற்சியுள்ளவர்களுமாயிருப்பார்களென்று ஆதி, சக. ௧௪-௧௩-லே யாக்கோபு சொன்னபிரகாரம் இவன் சந்ததியார் கிருஷ்ணராயிருந்தார்கள்.

ஈஷாய் (Jes'se). கநாளா. ௨. ௧௩.

ஒபேத்தின் புத்திரன். தாவீதின் பிதா. போவாசின் பெளத்திரன். இவனுக்கு ஏழுபுத்திரருண்டு.

உ

உடன்படிக்கை (Cov'e-nant). ஆதி. ௧. ௧௨.

கலாத். ச. ௨௪. உரோ. ௧. ௪. பொருத்தனை.

தேவன் மனுஷனுக்கும், தமக்கும் சம்பந்தமாய்ப் பண்ணின பொருத்தனையாகிய வேதப்பிரமாணத்துக்கும் இந்தநாமம் வழங்கிவருகிறது. இது பழைய உடன்படிக்கையென்றும், புதிய உடன்படிக்கையென்றும் இருவகைப்படும். பழைய உடன்படிக்கை பலி, காணிக்கை முதலிய கிரியாசாரங்களையும், சன்மார்க்கப் பிரமாணங்களையும், அவைகளைக் கைக்கொண்டவர்களுக்கு வரும் சகாயத்தையும், மீறினவர்களுக்கு வருந் தண்டனையையும் விதிக்கும். புதிய உடன்

படிக்கை கிறிஸ்துவைப்பற்றிய விசுவாசமூலமாய் வரும் ஆசீர்வாதங்களையும், அவ்விசுவாசத்தினிமித்தம் வருந் தண்டனையையும் விதிக்கும். எபி. 4. கலா. 16.

**உபாகமம் (Deu-ter-on'o-my).**

மோசே இரண்டாம் முறை கூறின பிரமாணம். இது பழைய ஏற்பாட்டின் ஐந்தாம் புத்தகமாய்ச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதை இஸரவேலர் எகிப்தைவிட்டுப் புறப்பட்ட நாற்பதாம் வருஷத்தில், மோசே தனது அந்தியகாலத்தில் யெகோவா முன்னே சீனாய் மலையிலே சொன்ன பிரமாணங்களையும், நடந்த சங்கதிகளையும் நினைப்பூட்டும்படி திரும்பச் சொல்லி, இந்தப் பிரமாணத்தை விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷக்கடைசியில் வருகிற கூடார உற்சவத்தில் யாவருங் கேட்க வாசிக்கவேண்டுமென்று லேவியராகிய ஆசாரியர் கையில் ஒப்பித்தான். உபா. 16. 1-16.

**உம்றி (Om'ri).** க இரா. 16. 1-16.

இஸரவேலரின் 31-ம் இராசா. இவன் இஸரவேலருக்கு இராசாவாகி 62-வருஷம் அரசாண்டான். இவன் ஷமாரியாவில் ஒரு நகரத்தைக் கட்டி, இந்த இடம் ஷேமேரிடத்தில் கொள்ளப்பட்டபடியால், இது ஷமாரியா என்னப்படுவதாக வென்றான். இதிலே இதைச்சேர்ந்த தேசம் முற்றும் ஷமாரியாவென்று அழைக்கப்படுகிறது. இந்தப் பட்டணமும் இஸரவேலருக்கு இராசதானியாயிருந்தது.

**உரொகலுதோன் (Eu-roc'ly-don).** அப். 2. 1. 1-16.

மத்தித்தராணியக் கடலில்மாத்திரம் மோதியடிக்கும் சண்டமாருதம்.

**உரோது (Rhodes).** அப். 2. 1. 1-16.

ஓர் தீவு. இது மத்தித்தராணியக் கடலின் வடகுடாவிலே சின்ன ஆசியாவிலுள்ள விசியாவுக்கு மேல்பாரிசத்திலிருக்கிறது. இது நாலுகாத நீளமும், ஒன்றரைக்காத அகலமுமுள்ளது. இதிலே பதினெண்ணாயிரம் சனங்கள்மட்டுக்குக் குடியிருக்கிறார்கள். இதிலுள்ள ஓர் கப்பற்துறைமுகத்திலே பித்தளையினாலே 800-அடிகள் உயரமும் மனுஷசாங்கமுமுள்ளதாய் ஒரு கோபுரங் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கோபுரத்தின் மத்தியிலிருக்கிற வில்லுத்துவாரவழியாய்க் கப்பல்கள் போக்குவரவு பண்ணிவந்தது. அது கட்டப்பட்டு 100-வருஷம் நின்றது. பின்பு உண்டான பூகம்பத்தினால் அந்தக் கோ



புரம் விழுந்தது. அதிலிருந்த பித்தளை ஏழுலட்சத்திருபதினாயிரம் இரூபத்தலாக மதித்தார்கள். இதற்கு அக்காலத்திலிருந்த மகிமை இக்காலத்திலே சற்றுமில்லை.

உரோமை (Rome). அப். ௨௮. ௧௬.

இத்தாலியதேசத்திலுள்ள ஓரிராசதானி. இதிலுள்ள சனங்களுக்கு உரோமர் என்று பேர். கி. மு. எழுநூறாண்டிலே ரோமஸ் என்னும் ராசாவினால் இந்நகரம் கட்டப்பட்டது. இது முன்னே ஒரு சிகரியின்மேலே கட்டப்பட்டிருந்தது. பின்பு அதின் சுற்றிலுமுள்ள ஏழு சிகரிகளையுமுட்படுத்தி, ௨-காததூர சுற்றளவுள்ள நகரமாக்கினார்கள். இந்நகரம் மகாமேன்மையாய்ப் பேரெடுத்திருந்தகாலத்தில், ௨௦-கோடிக்கு மேற்படச் சனங்களிருந்தார்கள். முன் இதிலே அக்கியானக் கோவில்கள் நானூற்றிருபது இருந்தது. இந்த நகரம்—தானி. எ. எ—௧௫-வசனம்வரைக்கும் காண்கிறபடி வரவரப் பெலமும், பராக்கிரமமும் விருத்தியுமடைந்திருந்தது. இவர்கள் விக்கிரகாராதனையிலும், பொய்மத ஆசாரங்களிலும் மிகவும் தலைப்பட்டதுமன்றிக் கல்வித்தேற்றத்திலும், யுத்தவல்லபத்திலும், சிற்பசாத்திரத்திலும், ஓவியத்திலும் மகா வல்லபர்கள். பிறதேசத்திலிருந்து அநேகர் இத்தேசத்துக்குப்போய், இந்த வித்தைகளைக் கற்கிறார்கள். இவர்களுக்குள்ளிருந்த மகாராசாக்களுக்கு கைசர் என்று பரவணியானபேர் இருந்தது. இவர்கள் யூதேயாவிலும் அரசாட்சிபண்ணிவந்ததினால் யூதரினும் அநேகர் உரோமையிற் போயிருந்தார்கள். அந்த யூதரும், யூதமார்க்கத்துக்கமைந்தவர்களும் பெந்திக்கோஸ்து என்னும் உற்சவத்தைக் கொண்டாடும்படி கிறிஸ்து வருஷம் ௩௩-மட்டில் யெருஷலேமுக்கு வந்தபோது, அப். ௨-ம் அதிகாரத்தில் சொல்லிய ஆவியைப் பெற்று, கிறிஸ்துவை விசுவாசித்து, திரும்பி இவ்வூருக்குப்போய்ச் சிவியேஷத்தை அறிவித்ததினால் கிறிஸ்துமார்க்கம் இதிலே தலைப்பட ஆயத்தமாயிற்று. பின்பு கிறிஸ்துவருஷம் ௬௪-ல் பவுல் அப்போஸ்தலன் அவர்களைச் சபையாக நிறுத்தி, அதை ஸ்திரப்படுத்தினான். அப். ௨௮. ௨௩—௩௧. அக்காலத்திலே நீரோராயனுடைய தீர்ப்பின்படி, பேதுரு இதிலேதான் கொல்லப்பட்டான். ஆனாலும் சபை இதிலே அதிக விருத்தி பெற்றது. பவுல் உரோமைக்குப்போக நாலு வருஷத்துக்குமுன்னே இவர்களுக்கொரு நிருபமெழுதி அனுப்பினான். அதிலிருந்து நாலுவருஷத்துக்குப் பின்பு, பவுல் நீரோராயனுடைய தீர்ப்பின்படி ரத்தச்சாட்சியாக மரித்தான். அதன்பின் சுத்தவாள

ருடைய வணக்கமும் தலைப்பட்டது. அதிலிருந்து ௬௦௬-ம் ஆண்டில் பாப்பு நியமிக்கப்பட்டார். இப்பொழுது இத்தேசத்தில் ஒரு லட்சத்தைம்பதினாயிரம் சனங்கள் குடியிருக்கிறார்கள். இவர்களுக்குள் ஒரு பாப்பும், ௩௫-விசோப்பும், ௧௪௬௦-குருமார்களும், ௧௬௮௩-துறவரும், ௨௩௬௦-தவப்பெண்களும், ௧௦,௦௦௦-யூதருமிருக்கிறார்கள். இத்தேசம் மகா முக்கியதேசமாயிருந்தும் இந்தப் பொய்மதத்தினாலே சனம் தரித்திரத்திலே அமிழ்ந்தியிருக்கிறார்கள்.

### உலுக்கியா (Ly'ci-a). அப். ௨௭. ௫.

சின்ன ஆசியாவின் தென்மேற்காகவிருக்கிற ஓர் மாகாணம். மூராவும், பெத்ராவும் இதனைச் சார்ந்திருக்கின்றன.

### உற்சவம் (Feasts). லேவி. ௨௩. ௪. லூக். ௧௪. ௧௩.

விழவு, திருவிழாநாள். யூதர் தேவாராதனைக்கென்று சில நாட்களைத் தேவகட்டளைப்படி நியமித்து வைத்தார்கள். அந்நாட்களை உற்சவ நாட்களென்பர்.

௧-ஆவது. (Sab'bath) ஆதி ௨. ௩. ஓய்வினாசரிப்புற்சவம். அது சிருட்டி காலத்திலே சிருட்டிகரால் நியமிக்கப்பட்டு, அவராலே அங்கீகரிக்கப்பட்டது. பின்பு ஆதிமனிதராகிய ஆதாம் ஏவாளாலே அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆசரணை எந்தத் தேசத்தாரும், எந்தெந்தக் காலத்திலும் தவறாமற் கைக்கொள்ளவேண்டியது. ஆதி. ௨. ௩. யாத். ௧௬. ௨௩. இன்னும் ஏழுவருஷத்துக்கொருமுறை வருஷம் முழுதையும் ஓய்வுநாளாக்கி, தேசங்கள், மிருகசீவன்கள், அடிமைகள் யாவையும் இளைப்பாற விட்டு, முதல் வருஷவிளைவினால் சீவனம் பண்ணி, அவ்வருஷம் முழுதையும் ஓய்வாகக் கொண்டாடினார்கள். அப்படியே ஐம்பதாம் வருஷமும் கொண்டாடப்பட்டது.

௨-ஆவது. பஷ்கா உற்சவம் (Pass'o-ver). யாத். ௧௨. ௧௪. இதற்குப் புளியா அப்பப்பண்டிகை என்றும் பேர். இதை இஸரவேலர் எகிப்தைவிட்டுப் புறப்பட்ட நாள் துவங்கிக் கைக்கொண்டார்கள். அன்றுமுதல் வருஷமொருமுறை சகல சபையாருங்கூடி, குற்றமற்ற ஒவ்வொரு ஆட்டுக்குட்டியை அடித்துப் புசித்துத், தங்களைத் தேவன் சிறைத்தனத்தினின்று மீட்டுக்கொண்ட வகையை நினைப்பார்கள். இந்த ஆட்டுக்குட்டி வரப்போகிற மேசியாவுக்குப் பிரதிபாவிசமாக இருந்தது.



[ அறுப்பினுற்சவம். ]

௩-ஆவது. அறுப்பினுற்சவம். யாத். உக. ௧௬. இதற்குப் பெந்திக்கோஸ்து (Pen'te-cost) என்றும் பேர். இது பஷ்கா உற்சவத்தினின்று ஐம்பதாம்நாளிற் கொண்டாடப்படும். இதிலே ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் விளைவின் முதற் பலன்களைக் கொண்டுபோய், ஆலயத்திரவியமாய் ஒப்புவித்து, ஏழுநாள்மட்டாகக் கொண்டாடுவார்கள். பெந்திக்கோஸ்து காண்க.

௪-ஆவது. கூடார உற்சவம் (Feast of Tab'erna-cles). யாத். உக. ௧௬. இதை, இஸரவேற் சனங்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டு, வனத்திலே கூடாரவாசிகளாய்த் தற்காக்கப்பட்டதை நினைவுகூரும்படி வருஷந்தோறும் ஏழுநாள் கூடாரவாசம்பண்ணி, அவ்வேழுநாளும் புளியாத அப்பம் புசித்துக்கொண்டாடினார்கள். லேவி. உக. ௪௦—௪௩.

௫-ஆவது. பிராயச்சித்த உற்சவம் (Feast of A-tone'ment). லேவி. க. ௧. கூடார உற்சவத்தில் முதல் வாரத்தின் ஆறாம் நாள் சபையார் எல்லாரும் யெகோவாவின் சந்நிதானத்திலே கூடிவந்து, உபவாசித்து, தங்கள் பாவங்களை நினைவுகூர்ந்து, மனஸ்தாபப்பட்டு, பாவங்களை அறிக்கையிடுவார்கள். பிரதான ஆசாரியனே பாவப்பலியாய் அறுக்கப்படுகிற ஆட்டுக்

குட்டியின் இரத்தத்தைக்கொண்டு, ஆவாசத்தின் மகா பரிசுத்த ஸ்தானத்திற் பிரவேசித்து, தன் பாவங்களுக்கும், சபையாரின் பாவங்களுக்கும் பிராயச்சித்தம் செய்வான். இந்த உற்சவ மே மற்றை உற்சவங்கள் யாவற்றிலும் பிரதான உற்சவமாகக் கொண்டாடப்பட்டது. லேவி. ௧௬. ௮தி.



[ சாந்திரமாத சங்கிராந்தியுற்சவம். ]

௬-ஆவது. சாந்திரமாத சங்கிராந்தியுற்சவம் (Feast of New Moon, or Trumpets). எண். ௨௮. ௧௧. இந்த உற்சவம் மோசே இருந்தகாலத்தில் நியமிக்கப்பட்டது. லேவி. ௨௩. ௨௪. எண். ௨௧. ௧௧. இதை அமாவாசிதோறும் கொண்டாடுவார்கள்.

௭-ஆவது. பூரீம் உற்சவம் (Pu'rim). எஸ்தர். ௩. ௭: ௧. ௨௬. மொர்திகாய்க்கு விரோதமாய் ஆமான் செய்த துராலோசனை அவன்மேலே திரும்பினபடியால், சகல யூதரும் அந்த நாளை மகிழ்ச்சியின்நாளாய்க் கொண்டாடி, யெகோவாவுக்குத் துதி செலுத்தினார்கள். அந்தப்படியே வருஷமொருமுறை யூதர் யாவரும் ஒன்றாய்க்கூடி, யெகோவாவுக்குத் துதிசெலுத்தி வந்தார்கள். பூர் என்பது-தாயம்.

அ-ஆவது. ஆலயப்பிரதிஷ்டை உற்சவம் (Ded-i-ca'tion). யோவா. ௧௦. ௨௨. ௧ இரா. ௮. அதி. சலோமோன் இராசா யெ ரூஷலேமிலே ஒரு தேவாலயத்தைக் கட்டி, அதைத் தேவனுக் கொன்று பிரதிஷ்டைபண்ணினான். அந்தத் தினத்தை யூதர் வருஷமொருமுறை கொண்டாடினார்கள்.

கூ-ஆவது. யோபேல் மகோற்சவம் (Ju'bi-lee). லேவி. ௨௫. ௧௦. இஸரவேலர் எகிப்தைவிட்டுப் புறப்பட்டநேரத்திலே கொண்டாடின பஸ்காவிருந்தின் ௫௦-ம் வருஷத்தை மகோற் சவதினமாகக் கொண்டாடினார்கள். யோபேல் காண்க.

கூ-ஆவது. ஒய்வுவருஷம் (Year of re-lease). லேவி. ௨௫. ௨-௪. இஸரவேலர் எகிப்தைவிட்டுப் புறப்பட்ட வருஷம் துவங்கி ஒவ்வொரு ஏழாம்வருஷத்தை விடுதலைவருஷமாகக் கொண்டாடினார்கள். அதிலே நிலத்திலிருந்து தானியப் பலித்த பலன்கள் யாவும் மிருகசீவன்களுக்கும், சகல மனுஷருக்கும் பொதுவாய் இருந்தது. லேவி. ௨௦. ௨௨.

## ஊ

ஊசா (Uz'zah). ௨ சாமு. ௬. ௩.

அபினதாப்பென்பவனுடைய புத்திரன். நியாயப்பிரமாணப்பெட்டியைப் பெலிஸ்தியர் கையிலிருந்து திருப்பிவந்து, கீரியாத் ஏயாரீமில் வைத்து, அதைப் பேணிக்கொள்ளும்படி இந்த அபினதாபுடைய புத்திரனான ஏலியேசா நியமித்தார்கள். அங்கே அது இருபதுவருஷமாக இருந்தது. அதைத் தாலீதுராசன் யெரூஷலேமுக்குக் கொண்டுபோக விரும்பி, ஒரு புதரத்தில் ஏற்றிக்கொண்டுபோகையில், அந்த இரத்தத்தை நடத்தின இவன் அந்தப் பெட்டி அசைந்ததைக் கண்டு, பயந்து, அதைப் பிடித்தான். இப்படியே இவன் தான் தொட ஒண்ணுதைதைத் தொட்டினிமித்தம் தேவசாபமடைந்து, மரித்தான். எண். ௪. ௨.

ஊசியா (Uz-zi'ah). ௨ நாளா. ௨௬. ௨௧.

யூதருடைய ஒன்பதாம் இராசா. இவனுக்கு அசரியாவென்றும் பேர். ௨ இரா. ௧௪. ௨௧. அசரியா காண்க.

ஊத்சு (Uz). ௪ ரேமியாவின் புலம்பல். ௪. ௨௧.

ஓர் தேசம். ஷேமுடைய ௫-ம் புத்திரனான அராமின் சேஷ்ட புத்திரனான ஊத்சு இதில் முதல் முதல் குடியேறினான். அவனுடைய நாமகாரணமாய் இந்த ஊருக்கும் இந் தப்பேர் வந்தது. இதிலே யோபு என்னும் பிரபு வாசம்பண்

ணிஞன். பிற்காலத்திலே இவர்கள் ஏசாவின் சந்ததியாரான ஏதோமியருக்குக் கீழ்ப்பட்டுக், கப்பங்கட்டிவந்தார்களென்று விளங்குகிறது.

உ-ஆவது. ஊத்சு (Uz). ஆதி. ௧௦. உக. ஷேமுடைய பௌத்திரன். அராமுடைய சேஷ்டபுத்திரன்.

**ஊராம்** (Hi'ram). க இரா. ஏ. ௧௩.

தீறுநகரத்தான். இவன் மாதா நப்தாலி கோத்திரத்தான். இவன் பிதா கன்னூரவேலையில் வல்லவன். இவனும் அதில் அப்பியாசி. இவனே சலோமோன் இராசாவின் உத்தரப்படி தேவாலயத்தின் முற்புறத்திலே நிறுத்திய அ-முழ உயரமும், யஅ-முழச் சுற்றளவுமுள்ள இரண்டு தம்பங்களையும், அதன் மேலுள்ள சும்பங்களையும், அதன் நானாவித விசித்திரவேலைகளையும் செய்தவன்.

**ஊரியா** (U-ri'ah, or U-ri'as). உசாமு. ௧௧. ௩.

தாவீது ராசனுடைய சேனாபதி. இவனுடைய மனைவி பற்சேபாள். இவன் தாவீதின் கட்டளைப்படி யோவாப் செய்த அபாயத்தில் அகப்பட்டு, யுத்தத்திலே மரித்தான்.

**ஊரீம்** (U'rim). யாத். ௨௮. ௩௦.

மகா ஆசாரியனுடைய மார்புப்பதக்கத்தில் வைக்கப்பட்ட வஸ்து. இஸரவேலர் செய்யவேண்டியவைகள் இதன் வழியாய் வெளிப்பட்டுவந்தன.

**ஊர்** (Hur). யாத். ௧௭. ௧௦.

காலேப்பின் புத்திரன். இஸரவேலருக்குள் ஓர் பிரபு. யாத். ௨௪. ௧௪.

**ஊலா** (U'la-i). தானி. ௮. ௨.

ஓர் சிற்றூறு. இது ஏலாம் தேசத்திலே ஔஷான் கோட்டைக்குச் சமீபமாயிருக்கிறது.

**ஊனீகியாள்** (Eu'nice). உதீமோ. ௧. ௪.

தீமோத்தேயுவின் மாதா. உத்தம விசுவாசி. இவள் யூதஸ் திரீயாயிருந்தும், கிரேக்கனுக்கு மணவாட்டியானாள். அப். யசு. ௧.

**ஊஷாய்** (Hu'shai). உசாமு. ௧௩. ௩௨.

அர்கீயென்னும் தேசத்தில் பிறந்தவன். தாவீதுக்குப் பிராண சினேகிதன். உசாமு. ௧௪. ௧௪.

௭

எகிப்து (E'gypt). யாத். க. ச.

ஓர் தேசம். இதற்குக் காம் என்றும், மிஸ்ராயீம் என்றும் பேர். இது ஆபிரிக்காகண்டத்தின் வடகிழக்கெல்லையான செங்கடலுக்கு மேற்காகவும், மத்தித்தராணியாக் கடலுக்குத் தெற்காகவுமிருக்கின்றது. இதிலே குடியேறினவர்கள் காமுடைய இரண்டாம் புத்திரனான மிஸ்ராயீமின் சந்ததியார். இதை அரசாளுகிற இராசாக்கள் சகலரும் பார்வோன் என்கிற பட்டப்பேரைப் பெறுவார்கள். இது வேளாண்மையிலே சிறந்தது. இதின் குடிகள் முயற்சியிலும், கல்வி விற்பன்னத்திலும் விசேஷித்தவர்கள். காணாதேசத்திலே பஞ்சம் வந்ததினாலே யாக்கோபு தன் குடும்பத்தார் எழுபதுபேரோடும் அவர்கள் ஆடுமாடுகளோடும் இத்தேசத்துக்குப் போனான். அக்காலத்தில் யாக்கோபின் மகனாகிய யோசேப்பு அந்த ஊருக்குப் பிரதானியாயிருந்தான். இஸரவேலர் சயாதீனராயிருந்த காலமெல்லாம் இத்தேசம் மகா செழிப்புள்ளதாயிருந்தது. பார்வோன் அவர்களை அடிமைப்படுத்தி நெருக்கினதினால், யெகோவா மோசே வழியாய் அவர்களைத் தண்டித்தார். கடைசியாய் இதின் இராசாவும், சனங்களும் தெய்வச்செயலாய்ச் செங்கடலில் மாண்டார்கள். இக்காலத்தில் துலுக்கர்கைவசப்பட்டு, நிற்பந்தமாயிருக்கிறது.

எக்ரோன் (Ek'ron). யோசு. கரு. சரு.

ஓர் நகரம். இது முன்னே பெலிஸ்தியருடைய தேசம். யோசுவா சீட்டுப்போட்டுப், பங்கிட்டபொழுது, தாண்கோத்திரத்தாருடைய சதந்தர பூமிக்கு எல்லைப்பட்டணமாயிருந்தது. பின்பு யூதகோத்திரத்தார் வென்றெடுத்தும், பெலிஸ்தியர்தான் இதிலே குடியிருந்தார்கள். நியாயப்பிரமாணப் பெட்டியைப் பெலிஸ்தியர் பறித்துக்கொண்டுபோய்த், தங்கள் தேசத்தில் வைத்து இடுக்கண்பட்டதினால் திரும்ப அதை இவ்வுருக்கு அனுப்பினார்கள். க சாமு. ரு. க௦.

எக்லோன் (Eg'lon). யோசு. க௦. ச.

ஓரூர்.

௨-ஆவது. எக்லோன். நியா. கூ. கசு. மோவாப்பின் இராசா. இவன் இஸரவேலரைப் பதினெட்டுவருஷம் ஆளுகைசெய்தான். இவன் யெகோவாவுக்கு விரோதமாய் இஸரவேலரை

அடிமைப்படுத்தி ஊழியஞ்செய்வித்ததனால், யெகோவா ஏகூத்தென்பவனை எழுப்பினார். இஸரவேலர் இந்த எக்லோனுக்குச் சதிசெய்யும்படி ஏகூத்தின் கையிலே வெகுமதி கொடுத்தனுப்பினார்கள். ஏகூத்து அந்த வெகுமானங்களைக் கொண்டுபோய்க் கொடுத்து, இவனை அந்தரங்கமான இடத்துக்கு இரகசியஞ்சொல்ல வாருமென்றழைத்துப்போய்த், தான் ஒளித்துவைத்திருந்த குற்றுவாளினால் அவன் வயிற்றை உருவக் குற்றிக்கொன்றான்.

எசேக்கியேல் (E-ze'ki-el). ஏசே. க. க.

ஓர் தீர்க்கதரிசி. இவன் ஆசாரியனாகிய பூசியின் புத்திரன். இவன் தீர்க்கதரிசியும், ஆசாரியனுமாயிருந்து, யோயாக்கீனோடே பாபிலோனுக்குச் சிறைபட்டுப்போய், கேபார்நதி தீரத்தில் வாசம்பண்ணினான். இவன் உக-வருஷமாகக் கண்ட தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டின் உசூ-ம் பகுதியாய்ச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

எண்ணுகமம் (Num'bers).

பழைய ஏற்பாட்டின் நான்காம் புத்தகம்.

எத்சரோன் (Es'rom). லூக். ௩. ௩௩. மத். ௧. ௩. ஆதி. சசூ. ௧௨.

யூதாவின் புத்திரனை பேரேசின் மகன்.

எத்சேயோன்கேபர் (E'zi-on-Ge'ber). எண். ௩௩. ௩௩.

அரபிதேசத்திலுள்ள ஓர் நகரம். இது செங்கடலின் வடகிழக்குக் குடாக்கடலின் முனையிலே கட்டப்பட்டது. இந்த இடத்திலேதான் சலோமோனிராசா மரக்கலங்களைச் செய்வித்து, தர்சீசுக்கும், ஒப்பீருக்கும் அனுப்பி, வர்த்தகஞ்செய்வித்தான். இஸரவேலர் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுக் காணானுக்குப் பயணம்பண்ணினபொழுது தங்கின அஞ்சல்களால் இதில் ௩௪-ம் முறையாய்த் தங்கினார்கள்.

எத்தியர் (Hit'tites). ௧ இரா. ௧௧. ௧.

காணானுடைய இரண்டாம் புத்திரனாகிய எத்தின் சந்ததியார். இவர்கள் யூதேயாவின் தென்பாரிசத்திலுள்ள எப்பிரோனுக்குச் சமீபமான மலைநாடுகளில் குடியேறினார்கள். ஆதி. ௨௩. ௩.



எத்திரோ (Je'thro). யாத். கூ. க.

மோசேயுடைய மாமன். இவன் மீதியான்தேசத்து ஆசாரியன். இவனுடைய மகளாகிய சிப்போராவை மோசே மணம் முடித்தான். யாத். உ. உக. இவன் ஆபிரகாமுக்குக் கேத்தூராளிடத்திலே பிறந்த நான்காம் புத்திரனாகிய மீதியானுடைய பின் சந்ததியான்.

எத்ரேயி (Ed're-i). யோசு. கக. கூ.

பாஷானின் தலை நகரம். இது பொதஸ்ரூ நகரத்தினின்றும் ஏழரைக்காதவழி தூரத்துக்கு வடமேற்காயிருக்கிறது. இந்தத் தேசத்தைப் பாஷானின் இராசாவாகிய ஒரு அரசாண்டான். அவனை மோசே செயங்கொண்டு, மனாசேயின் அரைக்கோத்திரத்தாருக்குக் கொடுத்தான்.

உ-ஆவது. எத்ரேயி. யோசு. கக. கூ. நப்தாலி கோத்திரத்தாருடைய சுதந்தர பூமியைச் சார்ந்த ஓர் நகரம்.

எபால் (E'bel). உபா. கக. உகூ.

ஓர் மலை. இது ரூபேன் கோத்திரத்தாருடைய சுதந்தர பூமியைச் சார்ந்தது. இந்த மலை 400-அடி உயரமுள்ளது. இது கிரிசீம் மலைக்குக் கிழக்கே எதிர்ப்பக்கத்திலிருந்தது. இஸரவேலர் காணானச்சேர்ந்தபிறகு மோசே முன்னே இட்ட கட்டளைப்படி குடிப்பெண்களுடைய புத்திரராகிய ஷிமியோன், லேவி, யூதா, ஈஷுகார், யோசேப்பு, பேன்யாமீன் என்னும் அறுவர்கோத்திரத்தாரும், கிரிசீம் மலையிலும், மறுமனைவிகளிடத்திற் பிறந்த நால்வருடனே, ரூபேன், செபுலோன், என்னும் இருவருங்கூடிய அறுவர்கோத்திரத்தாரும் இம்மலையிலும், ஏறிநிற்க,—நெறிதவறினவர்களுக்கு வருஞ் சாபவாக்கை லேவியர் சொல்லச்சொல்ல, யாவரும் ஆமென் ஆமென் என்றார்கள். உபா. உள. கஉ—உகூ.

எபிரேயர் (He'brews). ஆதி. கசு. ககூ.

ஓர் சாதியார். இந்த நாமம் ஷேமுடைய மூன்றாம் தலைமுறையானாகிய அற்பக்ஷாத்தின் பௌத்திரனை எபேர் மூலமாய் வந்தது. இதற்குப் பரதேசிகளென்று கருத்துச் சொல்லுவார்கள். இந்தச் சாதியாரே யெகோவாவுடைய வேதத்துக்கும், அவருடைய ஆலயத்துக்கும், அவருக்குத் தொண்டுசெய்யும் ஆசாரியத்துவத்துக்கும் உரித்துள்ளவர்களாகப் பிரித்தெடுக்கப்பட்டார்கள். கிறிஸ்துவுக்குப் பின்பு அப்

போஸ்தலனாகிய பவுல் இந்தச் சாதியாருக்கோர் நிருபமெழுதினான். அதற்கும் எபிரேயர் என்று வழங்குகிறது. அது புதிய ஏற்பாட்டின் கக-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

**எபூசி (Je'bus).** ஆதி. க0. கசு.

கானானுடைய ஈ-ம் புத்திரன்.

**எபூசியர் (Jeb'us-ites).** யோசு. கரு. சுசு.

எபூசின் சந்ததியார். இவர்கள் யெரூஷலேமின் சுற்றுப்புறங்களிலே குடியேறி, தாவீதின் காலம்வரைக்கும் அங்கே யிருந்தார்கள்.

**எபூசு (Je'bus).** நியா. கசு. க0.

ஓர் நகரம். இதைச்சேர்ந்த தேசத்திலே காமின் நான்காம் புத்திரனாகிய கானானின் சந்ததியார் குடியேறினதினால், இதற்குக் கானான் என்றும் பேர்வந்தது. பின்பு தாவீதிராசா வென்றெடுத்துத் தனக்கொரு நகரத்தைக் கட்டி, இதற்கு யெரூஷலேமென்று பேருமிட்டான்.

**எபேசு (Eph'e-sus).** அப். கசு. உசு.

சின்ன ஆசியாவின் ஓர் பிரதான நகரம். சிமிருனாவுக்குத் தெற்கே முக்காததூரத்தில் தையஸ்தரென்னும் நதியின் முகத்துவாரத்திலே கட்டப்பட்டிருக்கின்றது. இதிலே தியானுடைய அதி அலங்கார கோவிலிருந்தது. அந்தக் கோவில் ௪௨௫-அடி நீளமும், ௨௨0-அடி அகலமுமாயிருந்தது. அதற்கு நூறு தூண்கள் உண்டு. தூண்கள் ஒவ்வொன்றும் ௬0-அடி உயரமுள்ளதாயிருந்தது. அதைக் கட்டிமுடிக்க ௨00-வருஷம் சென்றது. அதின் விக்கிரகம் வானத்திலிருந்து விழுந்ததென்று கதைகட்டியிருந்தார்கள். கி. பி. ௫௪-லே பவுல் அப்போஸ்தலன் இந்த நகரத்துக்கு வந்து, சுவிசேஷத்தை அறிவித்தான். அதினாலே பலரும் கிறிஸ்தவர்களானார்கள். அவன் அங்குள்ள யூதருடைய ஆலயத்திற் சிலகாலம் சுவிசேஷத்தை அறிவித்து, பின்பு திரனுடைய பள்ளிக்கூடத்திலே இரண்டு வருஷமாகத் தங்கிச், சுவிசேஷத்தை அறிவித்து வந்தான். அதனால் அநேக யூதரும், அன்னியரும் சுவிசேஷத்தை அறிந்தார்கள். அங்கே பவுல் யேசுவின் நாமத்தினாலே பல அற்புதங்களையும் செய்து, பிசாசுகளையும் துரத்தினான். அப்பொழுது ஸ்கேபா என்னும் யூதனுடைய புத்திரர் ஏழுபேர் யேசுவின் நாமத்தைக்கொண்டு, பிசாசை ஓட்

டப் புகுந்த இடத்தில், அந்தப் பிசாசு அவர்களைக் காயப்படுத்திவிட்டது. மாயவித்தைக்காரரில் அநேகர் தங்கள் புத்தகங்களை எடுத்துப் பலருமறியச் சுட்டார்கள். கிறிஸ்துவருஷம் கூச-லே பவுல் அப்போஸ்தலன் உரோமையிலே மறியலாயிருந்தபொழுது, இந்த ஊரின் சபையாருக்கு ஒரு நிருபத்தை எழுதி, திகிக்கு என்னும் சீஷன்கையிலே கொடுத்து அனுப்பினான்.

**எபேத்மெலெக் (E'bed-Mel'ech).** எரே. ௩௮. ௭.

காமின் மகனான கூஷின் சந்ததியிலுள்ள ஓர் அண்ணகன். இவன் யூதராசனாகிய சிதிகியாவின் அந்தப்புர விசாரணைக்காரன். சிதிகியாவின் பிரபுகள் சொன்ன முறைப்பாட்டின் நிமித்தம் சேற்றுத் தூரவில்விடப்பட்ட எரேமியா தீர்க்கதரிசியை மறுபடியும் இராசாவைக்கொண்டு விடுவித்து, தேவ ஆசீர்வாதம் பெற்றான்.

**எபேனேசர் (Eb-en-e'zer).** க சாமு. ௪. ௧.

இஸரவேலர் பெலிஸ்தியருடனே யுத்தம்பண்ணும்பொழுது பாளயமிறங்கி இருந்த இடம். இந்த இடத்திலே இஸரவேலர் தேவசகாயம் பெற்று பெலிஸ்தியரை வென்றதினால் சாமுவேல் ஒரு ஞாபகஸ்தம்பத்தை நிறுத்தி, எபேனேசர் என்று பேரிட்டான். எபேனேசர் என்பதற்கு யெகோவாவின் சகாயம் என்று அருத்தம்.

**எபோத் (Eph'od).** யாத். ௨௮. ௮.

ஆசாரிய வஸ்திரம். இது பொற்சரிகையும், நீலம், தூமிரம், சிவப்பு என்னும் நிறங்களுமுடைய நூலினால் விசித்திர வேலையாய்ச் செய்யப்பட்டது. அதிலே கோத்திரப் பிதாக்கள் பன்னிருவருடைய நாமங்களும் தீட்டப்பட்ட இரண்டு கோமேதகக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

**எப்பா (E'phah).** ஆதி. ௨௫. ௪.

ஆபிரகாமுக்குக் கேத்தாராளிடத்திற் பிறந்த மீதியானுடைய மகன். அரபியாவிற் குடியேறினான்.

**எப்பாபிரா (Ep'a-phras).** கொலோ. ௧. ௭.

ஒரு சுவிசேஷ போதகன். பவுல் மறியற்பட்ட காலத்தில் இவன் சுவிசேஷத்தினிமித்தம் மறியலாக்கப்பட்டான். பிலே. ௧. ௨௩.

## எப்பாபிரோதித்து (E-paph-ro-di'tus). பிலி.

உ. உரு.

பிலிப்புப்பட்டணத்திலே இருந்த ஓர் உத்தம சீஷன். பவுல் உரோமாபுரியிலே சிறைப்பட்டிருந்தபொழுது, பவுலுக்குச் சகாயஞ்செய்யும்படி பிலிப்பியர் இவனை அனுப்பினார்கள்.

## எப்பிக்கூரர் (Ep-i-cu're-ans). அப். கஎ. கஅ.

ஓர் மதத்தார். இவர்கள் எப்பிக்கூரியென்னும் ஆசாரியனாலே கற்பிக்கப்பட்டார்கள். இவர்கள் நிரீச்சுரவாதிகளைப்போலப் பிரபஞ்சம் யாவும் இயல்பாகத் தோற்றி, இயல்பாய் ஒழியும், இதுவேயன்றிக் கிருத்திய கருத்தர் ஒருவரில்லையென்றுகொள்வார்கள்.

## எப்பிரூத்தா (Eph'ra-tah). சங். ககஉ. கூ.

இதற்கு எப்ராயீமென்றும், பெத்லேகேமென்றும் பேர்க்கு சாமு. க. க. ஆதி. ஈரு. ககூ.

## எப்ராயீம் (E'phra-im). ஆதி. சக. ருஉ.

எகிப்திலே ஆசாரியனாகிய போத்திபேராவின் புத்திரியாகிய அஸ்நாத்திடத்தில் யோசேப்புக்குப் பிறந்த இரண்டாம் புத்திரன். இவனுடைய சந்ததியாருக்கு எப்ராயீமர் என்று பேர். இவர்கள் யூதேயாவுக்கும், ஷமாரியாவுக்கும் நடுவே யோர்தான் துவங்கி, மத்தித்தராணியக் கடல்வரைக்குமுள்ள தேசத்தைச் சுதந்தரித்தார்கள். இவர்களுடைய நாமம் எல்லா இஸ்ரவேலருக்கும் பொதுப்பேராகவுஞ் சில இடங்களில் வழங்கும். எரே. ஈக. கூ. இவன் யோசேப்பின் இளையபுத்திரனாயிருந்தும், யாக்கோபு தன் மரணத்திலே தன் புத்திரபெளத்திரருக்கு ஆசீர்வாதஞ் சொல்லுகையில், தெய்வச் செயலாய் இவன் தலையில் வலக்கரத்தையும், தமையனான மனுவேஷதலையில் இடக்கரத்தையும் வைத்து, ஆசீர்வதித்தான்.

உ-ஆவது. எப்ராயீம். உ சாமு. கக. உரு. ஓர் பட்டணம். இது பேன்யாமீனருடைய சுதந்தர பூமிக்குள்ளே யெருஷலேமிலிருந்து ஒருகாததூரத்துக்கு வடக்கேயிருக்கிறது. இதிலே கிறிஸ்துநாதர் உயிரோடெழுப்பின இலாசருவும், சகோதரிகளுமிருந்தார்கள்.

ஈ-ஆவது. எப்ராயீம். உ சாமு. கஅ. கூ. யோர்தான் நதிக்குக் கிழக்கேயுள்ள ஒரு வனம். அதிலே தாவீதிராசா

வுடைய தளகர்த்தன் அப்ஷாலோமோடே யுத்தம்பண்ணினான். அப்ஷாலோம் இதிலேதான் மரித்தான்.

**எப்ரோன் (He'bron).** எண். கக. ௨௨.

யூதா வமிசத்தாருக்குக் கிடைத்த சுதந்தர பூமியைச் சார்ந்த ஓரூர். இது யெரூஷலேமிலிருந்து இரண்டரைக்காத தூரத்துக்குத் தெற்கேயிருக்கிறது. இதிலே ராட்சத ரூபமுள்ள அரபாவென்னப்பட்டவன் முதன்முதல் குடியேறினபடியால், இதற்குக் கிரீயாத் அரபா என்று பேர். இதற்கு மோசே மம்ரே என்று பேரிட்டான். ஆதி. ௨க. ௧௧. இதிலே இப்பொழுது அரபியரில் நானூறு குடிகளுண்டு. யூதரில் நூற்றிருபது குடிகளுண்டு. இதன் சமபூமியில் ஓர் மண்டபமிருக்கிறது. அதனை கி. பி. எழுநூறாம் ஆண்டிலே கொனஸ்தந்தீன் கட்டுவித்தானென்று சிலர் சொல்லுகிறார்கள். சலோமோன் இராசா கட்டுவித்தானென்று அரபியர் சொல்லுகிறார்கள்.

**எமியர் (E'mims).** உபா. ௨. ௧௦. ஆதி. ௧௪. ௫.

காணனின் கீழ்த்திசையிற் குடியேறின சனங்கள். இவர்கள் மகா பராக்கிரம வீரரும், உரத்த தேகமுள்ளவர்களும், ரூபத்திலே நெட்டையரும், பருமத்தில் ஸ்தூலருமாயிருந்தார்கள்.

**எமோரியர் (Am'or-ites).** ஆதி. ௧௦. ௧௬.

காணனுடைய மகனாகிய எமோரின் சந்ததியார். இவர்கள் சூரியதேசத்திலே வசித்தார்கள். இவர்கள் இஸரவேலருக்கு மகா விரோதிகள். இவர்கள் அதிதேகிகளும் பல பராக்கிரம வீரருமாயிருந்தார்கள். ஆமோஸ். ௨. ௧. இவர்கள் குடியிருந்த தேசம் அதி செழிப்புள்ளது. இவர்களிருந்த தேசத்துக்கூடாக அர்னோன் நதியும், யாப்போக் நதியும், யோர்தான் நதியும் பெருகுகின்றது. இஸரவேலர் எகிப்தைவிட்டுக் காணனுக்குப் பயணம்பண்ணின நாளிலே, நாங்கள் உங்கள் தேசத்திலுள்ள யாதொன்றைச் சேதப்படுத்தாமலும், உங்கள் தேசத்தின் தண்ணீரைத்தானும் அள்ளாமலும், உங்கள் தேசத்துக்கூடாக வழிநடக்கமாத்திரம் உத்தரவு தாருங்கள் என்று வருந்திக்கேட்டும், இவர்கள் கொடுக்கச் சம்மதியாமல், விரோதமாய் எதிர்த்து யுத்தம்பண்ணினபொழுது, இஸரவேலருக்குத் தோற்றுப்போனதினால், மோசே அந்தத் தேசத்தைப் பிடித்து, யோர்தானுக்குக் கீழைச்சேரிகளை ரூபேன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும், மேலைச்சேரிகளை யூதா கோத்திரத்தாருக்கும் கொடுத்தான்.

**எம்மாவு** (Em-ma'us). லூக். ௨௪. ௧௩.

ஓர் கிராமம். இது யெரூஷலேமுக்கு வடமேற்கே ஆறு நாழிகை தூரத்திலுள்ளது. கிலியோப்பாவும், வேறொரு சீஷனும் இந்தப் பட்டணத்துக்கு நடந்துபோகையில் யேசுநாதர் மரித்து உயிர்த்தெழுந்தபின் மூன்றாம்முறை தரிசனையானார்.

**எரஸ்து** (E-ras'tus). அப். ௧௧. ௨௨.

கொரிந்து பட்டணத்தின் ஊர் காவற்காரன். பவுலுடைய பிரசங்கத்தை விசுவாசித்து, அவனுக்குச் சீஷனாகி, மக்கேதோனியாவுக்கும், பின்பு கொரிந்துக்கும் போனான். ௨ தீமோ. ௪. ௨௦.

**எரேக்** (E'rech). ஆதி. ௧௦. ௧௦. எரே. ௧. ௧.

ஓர் பட்டணம். இதைக் கல்தேய தேசத்தில் இதைக்கேல் நதியோரத்தில் பாபிலோனின் இராசாவாகிய நிம்ரோத் கட்டு வித்தான்.

**எரேமியா** (Jer-e-mi'ah). மத். ௨. ௧௮.

ஓர் தீர்க்கதரிசி. ஆசாரியனான இல்கியாவின் புத்திரன். யூதாவின் இராசாக்களாகிய யோஷியா, யோயாகீம், கிதலியா, சிதிகியா என்பவர்கள் இருந்த காலத்திலிருந்தான். இவன் சிறுபிராயந்தொடங்கி ௪௨-வருஷம் தீர்க்கதரிசனம் சொன்னான். அக்காலத்தில் இவன் தேவவாக்கையும், தேவனுடைய தீர்மானங்களையும் வெளிப்படுத்தினதினால், யூதர் இவன்மேல் வைராக்கியங்கொண்டு, அநேக இடர்களைச் செய்தார்கள். கடைசியாய் இவனைப் பலபந்தமாய்ப் பிடித்து, எகிப்துக்குக் கொண்டுபோனார்கள். அங்கே விருத்தனாய் இறந்தான். இவன் எழுதின தீர்க்கதரிசனம் பழைய ஏற்பாட்டில் ௨௪-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கும் இவனுடைய நாமமே வழங்கிவருகிறது.

**எர்மோன்** (Her'mon). உபா. ௩. ௧.

ஓர் மலை. இது கீழ் லீபானோன் என்னும் தொடர்மலைக்குத் தென்புறத்திலுள்ளது.

**எலாசார்** (El'la-sar). } ஆதி. ௧௪. ௧.

திலசர் (Te-las'sar). } ௨ இரா. ௧௧. ௧௨.

தீலத்சார் (The-las'sar). } ஏசா. ௩௭. ௧௨.

அரபி தேசத்தினோர் மாகாணம்.

எலாம் (E'lam). ஆதி. க0. 22.

ஷேமுடைய சேஷ்டபுத்திரன். எலாமியருக்கும் பார்சியருக்கும் கோத்திரபிதா.

2-ஆவது. எலாம். ஆதி. கச. கூ. ஓர் தேசம். இதைக் கேதர் லாகோமர் என்பவன் அரசாண்டான். ஜீஷான் இதற்குத் தலைநகரமாயிருந்தது. இத்தேசத்தவர்கள் வில்வித்தைக்காரராயிருந்தார்கள். இதன் குடிகளுக்கு எலாமியர் என்று பேர்.

எலியாலே (E-le-a'leh). எண். கூ. கூ.

ஓர் நகரம். இது யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே ரூபேன் கோத்திரத்தாருக்குக் கிடைத்த சுதந்தரபூமி. இது ஆற்று வளமுள்ளதாயிருந்தபடியால், கோபாலனம்செய்ய ஏற்ற இடம். இது எஸ்போனுக்கு இரண்டுகூப்பீடு தூரத்துக்கு வட கிழக்காயிருக்கிறது. இது முன்னே அம்மோனியருக்குடைத்தாயிருந்தது.

எலியேசார் (E-li-e'zer). ஆதி. கடு. 2.

ஆபிரகாமுடைய உக்கிராணக்காரன். ஆபிரகாமின் சுதனாகிய ஈசாக்குக்கு மணம்முடிக்கும்படி ரிபெக்காளை அழைத்து வர மெசோப்பொத்தாமியாவுக்குப் போனவன்.

எலீபாஸ் (E-li'phaz). ஆதி. கூசு. க0. யோபு. 2. கக.

ஏதோமியன். ஏசாவின் புத்திரன். யோபுடைய சினேகிதன். யோபு நிற்பந்தப்பட்டபொழுது, ஏழுநாள் இராப்பகல் அங்கே தங்கியிருந்தான். பின்பு அவன் யோபுக்குப் புத்திசொன்னான்.

எலீயேசார் (El-e-a'zar). எண். 20. 2அ.

ஆரோனுடைய புத்திரன். ஆரோனுக்குப் பின்பு ஆசாரியாகி, 20-வருஷம் ஆசாரிய ஊழியஞ்செய்தான். இவனுடைய ஆசாரியப்பட்டம் சந்தான பாரம்பரையாய் ஏழாம் தலைமுறைமட்டாகவிருந்தது. பின்பு ஆரோனுடைய நாலாம் புத்திரனாகிய இதாமாருடைய உரிமையாய் ஏலிக்குக் கிடைத்தது.

2-ஆவது. எலீயேசார். க நாளா. கக. க2. 2 சாமு. 2கூ. கூ. தாவீதுடைய சேனாவீரரிலொருவன். இவன் தாவீதுடனே எதிர்த்துவந்த பெலிஸ்தியரைச் சருவசங்காரம்பண்ணித் தாவீதுக்குச் செயங்கொடுத்தான்.

௩௩-ஆவது. எலியேசார். க சாமு. எ. க. ஓர் ஆசாரியன். அபினதாப்பின் புத்திரன். பெலிஸ்தியர் பறித்துக்கொண்டு போன பெட்டியை இவன் பிதாவாகிய அபினதாப்பின் வீட்டிலே வைத்தபொழுது, கிரீயாத் எயாரீம் ஊரார் இவனை ஆசாரியனாக ஏற்படுத்தினார்கள்.

எலிஷா (E-li'sha.) ஆதி. ௧௦. ச.

யாப்பேத்தின் நாலாம் புத்திரனாகிய யாவானுடைய மகன். இவனுடைய சந்தியார் கிரேக்க தேசத்தோடு சேர்ந்த தீவுகளிலே குடியேறினார்கள்.

எல் எலோகே இஸரவேல் (El-el'o-he-Is'ra-el).

ஆதி. ௩௩. ௨௦.

யாக்கோபு பதனாமை விட்டுவந்து காமோரிடத்தில் வாங்கின நிலத்தில் கட்டின ஓர் வேதிகை. எல் எலோகே இஸரவேல் என்பதற்கு இஸரவேலின் தேவனே தேவன் என்பது கருத்து.

எல்க்கானா (El-ka'nah). க சாமு. க. க.

அன்னாளுடைய புருஷன். சாமுவேலுடைய பிதா.

எல்தாத்து (El'dad). எண். ௧௧. ௨௬.

மோசே இஸரவேலரை நியாயம் விசாரிக்கும்படி தெரிந்ததெடுத்த பிரதிபதிகள் எழுபதுபேரிலொருவன். இவன் தேவாவியைப்பெற்றுத் தீர்க்கதரிசனமும் சொன்னவன்.

எல்போன் (Hel'bon). எசே. ௨௭. ௧௮.

அஜூரியாவின் விசேட நகரங்களிலொன்று. இது முந்திரிகைத் தோட்டத்துக்கு விசேஷித்த தானம். இதிலே கம்பளி மயிரும், திராட்ச ரசமும் மிகுந்திருந்தது. இதன் குடிகள் இந்துதேசத்துக்கு வியாபார முகாந்தரமாய்ப் போக்குவரவு பண்ணியிருந்தார்கள். இதிலே முன்னே இரண்டரைலட்ச சனம் குடியிருந்தார்கள். கிறிஸ்துபிறந்து ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டாம் ஆண்டிலே உண்டான பூகம்பத்திலே ஒன்றரைலட்ச சனமட்டுக்குச் சிதைந்துபோனார்கள்.

எஷ்தாவுல் (Esh'ta-ol). யோசு. ௧௩. ௩௩.

ஓர் பட்டணம். அஷ்கிலோனுக்குத் தென்கிழக்கேயுள்ள தென்று எண்ணுகிறார்கள். இது முன் யூதாவுக்குச் சுதந்தர பூமியாய்ப் பங்கிடப்பட்டுப் பின்பு, தாண் கோத்திரத்தாருக்காயிற்று. நியா. ௧௩. ௨௩; ௧௬. ௩௧.



எஷ்திமோவா (Esh-tem'o-a or Ash-tem'oh).....

யோசு. உசு. கசு: கரு. ரு.

யூதேயாவுக்குத் தென்புறத்திலுள்ள ஓர் நகரம். இது ஆரோனின் புத்திரர் வசமாயிருந்தது.

எஷ்பால் (Esh-ba'al). க நாளா. அ. ஈஈ.

இவனுக்கு இஷ்போஷேத்தென்றும் பேர். இஷ்போஷேத் காண்க.

எஷ்போன் (Hesh'bon). எண். உசு. உரு.

ஏமோரியருடைய விசேடநகரம். முன்னே ரூபேனருக்குச் சுதந்தரமாகக் கிடைத்தது. யோசு. கஈ. கஎ. பின்பு காத்தியருக்குக் கிடைத்தது. யோசு. உசு. ஈஈ. இந்த நகரத்தை ஏசாயா தீர்க்கதரிசியிருந்தகாலத்தில் மோவாபியர் வந்து பிடித்துக்கொண்டார்கள். இன்னும் அதற்கு எஷ்போன் என்று பேர். நேபோ மலைக்குக் கிழக்கே யோர்தானுக்கு இரண்டு காததூரத்துக்கப்பாலிருக்கிறது. இது மடுக்கள், ஏரிகள், தூரவுகள் முதலிய நீர் நிலைகளால் வளம்பெற்றதாயிருக்கிறது. இந்த மடுக்களைக்குறித்துச் சலோமோன் இராசா தமது உன்னதகீதம், ஏ-ம் அதி. ச-ம் வசனத்திலே வர்ணித்துப் பேசுகிறார்.

எஸ்கோல் (Esh'col). ஆதி. கசு. உ௦.

ஆபிரகாமுடைய தளகர்த்தரிலொருவன்.

உ-ஆவது. எஸ்கோல். ஒருர். உபா. க. உசு. யூதேயாதேசத்தின் தென்புறத்திலுள்ள மகா செழிப்பான பூமி. மோசே உளவாட்களாய் அனுப்பின பன்னிருவரும் இத்தேசத்துக்குப்போய், அதிலுள்ள கனிவகைகளைப் பறித்துக்கொண்டுவந்து, இஸரவேலருக்குக் காட்டினார்கள்.

எஸ்தர் (Es'ther). எஸ்தர். உ. ஏ.

நெபுகத்நெத்சாரினாலே சிறைப்பட்டுப்போன கீஜூடைய விருத்தப் பிரபௌத்திரனை மொர்திகாயின் சிற்றப்பனுடைய புத்திரி. இவளுக்குப் பிதாமாதா இல்லாததினால் மொர்திகாயி இவளைத் தன் புத்திரியாக வளர்த்தான். இவளுக்கு அர்த்தாளென்றும் பேர். இவள் அதிருப செளந்தரியவதியாயிருந்தமையால் இவளை அகஷ்வேரோஷ் தனக்குப் பாரியாக ஏற்படுத்திக்கொண்டான். அகஷ்வேரோஜூடைய மந்திரியாகிய

ஆமான் யூதரைக் கொல்லும்படி செய்த கொடிய வஞ்சனை இவன் பொருட்டாகவே விலக்கப்பட்டது. வேதாகமத்தில் இவனுடைய சரித்திரம் எழுதப்பட்ட பகுதிக்கும் எஸ்தர் என்று பேர். இந்தப் புத்தகம் பழைய ஏற்பாட்டில் கஎ-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

**எஸ்ரா (Ez'ra).** எஸ்ரா. எ. கூ.

ஓர் ஆசாரியன். இவன் ஆரோனுடைய கோத்திரபுத்திரன். செராயாவின் மகன். இவன் மேதிய பாரசிய ராசாவின் அனுமதிப்படி கி. மு. 458-ல் யூதேயாவுக்கு வந்து, அவர்களுக்கு விசாரணைக்கர்த்தனாய்ப் பன்னிரண்டு வருஷமிருந்து, பின்பு நிகிமியாவை விசாரணைக்கர்த்தனாக வைத்து, ஆசாரிய ஊழியத்தில் நின்று, பழைய ஏற்பாட்டின் புத்தகங்களைச் சேர்த்து, ஆராய்ந்து, கோவைசெய்தான். அவனுடைய விருத்தாந்த சங்கதிகள் எழுதப்பட்ட புத்தகத்துக்கும் எஸ்ரா வென்று பேர். அது பழைய ஏற்பாட்டின் பதினைந்தாம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதிலே நூறுவருஷ சங்கதிகள் காணப்படும். இந்தப் புத்தகத்திற் சில பகுதி கல் தேயபாஷையிலே எழுதப்பட்டது. இஸரவேலர் சிறைப்பட்டுப் பாபிலோனுக்குப் போய் எழுபதுவருஷம் அங்கே தங்கி இருந்தபடியால், அவர்களும் அதை வாசிக்கவும் விளங்கவும் தகுந்ததாய் இருந்தது.

ஏ

**ஏகூத் (E'hud).** நியா. கூ. கரு.

இஸரவேலருக்குள்ளிருந்த இரண்டாம் நியாயாதிபதி. பென்யாமீன் கோத்திரத்தான். மோவாபின் இராசாவாகிய எக்கிலோனுக்கு இஸரவேலர் பதினெட்டுவருஷமாக ஊழியஞ் செய்து, இடுக்கண்பட்டதினாலே தங்களை விடுதலையாக்க வேண்டுமென்று கேட்கும்படி இவன் வசத்திலே சில வெகுமதிகளைக் கொடுத்தனுப்பினார்கள். இவன் அவைகளைக் கொண்டுபோகையில், தன் தொடையிலே ஒரு குற்றுவானைக் கட்டிக் கொண்டுபோய், எக்லோனைச் சந்தித்து, அவனை ஒரு அந்தரங்கமான இடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அந்த வாளினால் அவனைக் குற்றிக் கொன்றுபோட்டு, அவனாலே ஒடுக்கப்பட்ட இஸரவேலரைச் சேர்த்துக்கொண்டு, மோவாபியரோடு யுத்தஞ்செய்து, வென்று, இவர்களைக் காப்பாற்றினான்.

ஏசரத்தோன் (E'sar-had'don). உ இரா. ககூ. ஈஎ.

அஜூரிய தேசத்தரசன். சனகொரிப்பின் மகன். ஏசா. 20. க-ம் வசனத்தில் இவனைச் சர்கோனென்றும் இதிகாசத்திலே சாடேநேப்போலஸ் என்றும் சொல்லப்படுகிறது.

ஏசா (E'sau). ஆதி. 2௫. 2௫.

ரெபேக்காளிடத்தில் ஈசாக்குக்குப் பிறந்த இரட்டைப்பிள்ளைகளில் முன்பிறந்தவன். இவனுக்கு ஏதோமென்றும் பேர். இவன் ஈச-வயதாயிருக்கையில், அற்ப போசனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திர அதிகாரத்தைத் தன் தம்பியாகிய யாக்கோபுக்கு விற்றதினால், பிதாவின் ஆசீர்வாதத்தை எசுவயதில் இழந்தான். இவன் காமின் சந்ததியாரில் ஏலோனுடைய மகள் ஆதாளையும், ஆனாகின் மகள் அகோலிபாமாளையும் விவாகஞ் செய்ததினால் பிதாமாதா வெறுப்பாய் இருக்கிறார்களென்று அறிந்து, இஷ்மாவேலின் மகள் பஸ்மாதையும் விவாகஞ்செய்தான். இவனுடைய சந்ததியாராகிய ஏதோமியர் யோர்தான் நதியின் கீழ்த்திசையிலுள்ள சேயீர்மலைநாட்டில் குடியேறினபடியால் அத்தேசத்துக்கு ஏதோமென்றும் பேர் வந்தது. இவர்கள் மகா திரளான சனமும், பெலவான்களும், யுத்தவீரருமாயிருந்ததினால், இவர்கள் இராச்சியம் கீர்த்தியுள்ளதாயிருந்தது.

ஏசாயா { (I-sai'ah). } மத். ஈ. ஈ. உ இரா. 20. க.  
(E-sai'as).

ஒரு தீர்க்கதரிசி. ஆமோத்சினுடைய புத்திரன். யூதராசாக்களாகிய ஊசியா, யோதாம், ஆகாஸ், இஸ்கியா என்னும் நான்கு இராசாக்களும் இருந்தகாலங்களில், இவன் தீர்க்கதரிசியாயிருந்தான். இவனுடைய தீர்க்கதரிசனம் மகா உச்சிதமானதும், சிவிசேஷத்துக்கு ஆதாரமானதும், பரம இரகசியங்களை விசேஷமாய் வெளிப்படுத்துகிறதுமாயிருக்கிறது. மஜீயக் என்னும் கிறிஸ்துநாதர் பிறக்கும் கோத்திரம், தேசம், காலம், விதம், நடை, உபதேசம், மரணம், உயிர்த்தெழுதல், அரசாட்சி முதலியவற்றைக் குறித்துத் துலக்கமாய் வெளிப்படுத்தினான். ஏசா. கூ, கூ, ௫௩. ஆதி. இதுவல்லாமல் இவ்வலகத்தின் இராச்சியத்தாருக்கு வரப்போகிற இரட்சை சிட்சைகளையும், ஏசா. ஈகூ. துடங்கி சகூ-ம் அதி-மட்டும் யெரூஷலேமின் அழிவையும், புதியவானம், புதியபூமி உண்டாகும் விதத்தையும் பற்றித் தீர்க்கதரிசனம் சொன்னான். ஏசா. கூ௫. கஎ.

இவன் கிறிஸ்துவுக்குமுன் எசு0-துடங்கி, கூகூஅ-மட்டும் தீர்க்கதரிசனம் சொன்னொனென்று விளங்குகிறது.

**ஏதாம்** (E'tham). எண். கூ. கூ.

இஸரவேல் சனங்கள் எகிப்தைவிட்டுக் காணானுக்குப் பிரயாணமாய்ப் போனபொழுது, இரண்டாம்முறை பாலயமிறங்கின தேசம்.

உ-ஆவது. ஏதாம். எண். கூ. அ. இஸரவேலர் கடந்து போன செங்கடலின் மேற்கு நாவின் கிழக்குக் கரையிலுள்ள ஓர் வனம். இதிலே அவர்கள் மூன்றுநாள் நடந்தார்கள்.

**ஏதானீம்** (Eth'a-nim). க இரா. அ. உ.

சித்திரையினின்று ஏழாம்மாதம்.

**ஏதான்** (E'than). க நாளா. கூ. சச. க இரா. ச. கூ.

இலேவிகோத்திரத்தான். யெரூஷலேமின் தேவாலயத்தின் பாடகராகிய சதிகாரருக்கும், சுதிகாரருக்கும் தலைமையான பண்டிதன்.

**ஏதெர்** (E'dar). ஆதி. கூ. உக.

ஓர் கோபுரம். இது பெத்லேகேமுருக்கு ஒரு கூப்பீடுதூரத்திலிருக்கும். இதை அந்த ஊரிலே ஆடுமாடு மேய்க்கிறவர்கள் தங்கள் மந்தைகளைப் பரிபாலிக்கும்பொருட்டாகக் கட்டினதென்று சொல்லுகிறார்கள்.

**ஏதேன்** (E'den). ஆதி. உ. அ.

தேவ நந்தாவனம். இதிலே ஆதி சிருட்டிகளாகிய ஆதாம், ஏவாள் இருவரும் வாசம்பண்ணினார்கள். இதிலே சீவவிருட்சமும், யெகோவா விலக்கின மரமும், மறுவகை விருட்சங்களுமிருந்தன. இதிலே பாய்ந்த நதி நான்குமுகமாய்ப் பிரிந்து, பீஷோனென்றும், சீயோனென்றும், இதெக்கேல் என்றும், பிருத்தென்றும் பேர்பெற்று, அவிலாதேசத்தையும், கூஷ்தேசத்தையும், அசீரியதேசத்தையும், பார்சியாதேசத்தையும், சுற்றியோடுகின்றன. பூமியிலே மகா செழிப்பும் சிறப்புமுள்ள தேசங்களை ஏதேனுக்குச் சரியென்று சொல்லுவார்கள். இது அர்மினியதேசத்திற்குள் இருக்கிறதென்று வேதாப்பியாசிகள் விளங்கிக்கொள்ளுகிறதேயன்றி, இந்த இடந்தானென்று சுட்டிச்சொல்ல எவருக்குங் கூடாமையாயிருக்கிறது. உ இரா. கூ. கஉ. ஏசா. கூ. கஉ.

**ஏதோம் (E'dom).** ஆதி. ஈசு. க.

யாக்கோபின் மூத்தமகன். இவனுக்கு ஏசா என்றும் பேர். இவன் வழியாய் ஏதோமியர் தோன்றினார்கள். இவர்களுடைய விருத்தியெல்லாம் ஆதியாகமம் ஈசு-ம் அதிகாரத்தில் காண்க. ஏதோமென்பதற்குச் சிவப்பு என்று கருத்து.

உ-ஆவது. ஏதோம். நியா. கக. கஎ. ஒரூர். இது சாக்கடலுக்குத் தெற்கேயிருக்கிறது. ஏசாவின் சந்ததியார் இதிலே குடியேறினபடியால் இதற்கு ஏதோமென்று பேர் வந்தது. இத்தேசம் முன் ஏதோமியருடைய அரசாட்சிக்குட்பட்டிருந்தும், பிற்காலத்தில் தாவீதிராசா அவர்களைச் செயங்கொண்டு, இதை ஆளுகையெய்தான். உசாமு. அ. கச. இப்படியே ஈசாக்கு யாக்கோபுக்குச் சொன்ன ஆசீர்வாதம் நிறைவேறிற்று. ஆதி. உஎ. உக. பிற்காலத்திலே ஏதோமியனாகிய ஆதாத்து அதின் கீழ்த்திசைத் தேசத்தைப்பிடித்து, தமஸ்கு நகரத்தை இராசதானியாக்கி அரசாண்டான்.

**ஏபா (E'phah).** ஏசா. கூ0. கூ.

அரபியாவிலுள்ள ஓர் தேசம்.

**ஏபெர் (He'ber).** நியா. ச. கஎ.

பாராக்குடைய யுத்தத்தில் தோற்றேடின செசிராவைச் சமூக்காளத்தினால் மூடி அவனுடைய கன்னத்தில் ஆணியடித்துக்கொன்ற யாகேலின் கணவன். இவன் மோசேயின் மாமனான எத்திரோவின் சந்ததியானாகிய கேனியனுடைய சந்ததியான்.

**ஏபேர் (E'ber).** ஆதி. க0. உக.

ஷேமுடைய பிரபளத்திரன். இவனுடைய நாமத்திலிருந்து எபிரேயரென்கிற குழுஉப்பெயர் யூதருக்கு வந்தது. இவனுடைய ஏழாம் தலைமுறையில் ஆபிரகாம் பிறந்தான்.

**ஏரோதியாள் (He-ro'di-as).** மத். கச. ஈ—க0.

மகா ஏரோதின் பெளத்திரி. பிலிப்புவின் மனைவி. இவள் பொருட்டாய் ஸ்நான யோவான் சிரச்சேதம் பண்ணப்பட்டான்.

**ஏரோது (Her'od).** மத். உ. க.

இவனுக்கு மகா ஏரோதென்றும் பேர். இவன் ஏசாவின் சந்ததியாரான ஏதோமியருக்குள் ஒருவன். இவன் யூதேயாத்

தேசத்துக்கு அதிபதியாக ரோமாபுரியின் இராசனாகிய அகுஸ் துவினால் ஏற்படுத்தப்பட்டான். இவன் அரசாட்சிக்கு வந்த ஈஈ-ம் ஆண்டிலே, யேசுநாதர் மனுஷ அவதாரம்பண்ணினார். அதை இவன் அறிந்ததினாலே தன்னுடைய இராச்சியத்துக்கு அழிவுவருமென்று பயந்து, பெத்லேகேமிலுள்ள பிள்ளைகளுள் இரண்டுமையதுக்குட்பட்ட சருவ ஆண்பிள்ளைகளையும் கொல்லும்படி கட்டளையிட்டான். இவன் சில நாளைக்குள் அச்சநோயினாலே மரித்தான். இவன் தன் மரணத்துக்குமுன்னே, தன் இராச்சியத்தை முப்பகுதிப்படுத்தி, யூதேயாவைத் தன் மகனாகிய அர்கிலேயுக்கும், கலிலேயாவையும் பிரிகியாவையும் மத்திமபுத்திரனான அந்திப்பாசுக்கும், யோர்தான் நதிக்குக் கீழ்த்தேசங்களை மூன்றாம் புத்திரனான பிலிப்புக்கும் கொடுத்தான்.

### ஏரோது அகிரிப்பா (Her'od A-grip'pa).

அப். கஉ. க.

மகா ஏரோதின் மூன்றாம் புத்திரன். இவன் யோர்தானின் கீழ்ப்பாரசித்தை அரசாண்டான். அகிரிப்பா காண்க. (See Agrippa.)

### ஏரோது அந்திப்பாவ்ஸ் (Her'od An'ti-pas)...

மாற். கூ. 22.

மகா ஏரோதுக்குக் கிலியோப்பேத்திராளிடத்திற் பிறந்த புத்திரன். இவன்தான் யோவான்ஸ்நானைச் சிறைச்சாலையிலிட்டு, பின்பு சிரச்சேதம் செய்வித்தவன். யோவான் காண்க.

### ஏலா (E'lah). க இரா. ககூ. கூ.

இஸ்ரவேலின் ச-ம் இராசா. பாஷாவின் புத்திரன். இவன் குடித்து வெறித்திருக்கையில், சிமிறி கொன்றுபோட்டான்.

2-ஆவது. ஏலா. ஓர் தேசம். க சாமு. கஎ. ககூ. இது யெரூஷலேமுக்குத் தென்மேற்காய் பெத்லேகேமுக்கு அணித்தாயிருந்தது. தாவீது கோவியாத்தைக் கொன்றபொழுது, இஸ்ரவேலர் இதிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.

### ஏலாத்து (E'loth or E'lath). உபா. 2. அ.

இதற்கு ஈலோத்து என்றும் பேர். 2 நாளா. அ. கஎ. செங்கடலின் கிழக்குமுனையிலுள்ள ஓர் நகரம். க இரா. கூ. 2கூ.

ஏலி (E'lo-i). மாற். கரு. கூச.

கல்தேய பாஷைச்சொல். பொருள் சுயம்பு. இதனை எபிரேயர் யெகோவாவென்கிறார்கள். அரபியர் அல்லாவென்கிறார்கள். சைவர் பிரமம் என்கிறார்கள். கிறிஸ்துநாதர் சிலுவையிலிருந்தபோது ஏலி, ஏலி, லாமா சபக்தானி என்றார். இது என் தேவனே, என் தேவனே, என் என்னைக் கைவிட்டீரென்று தாவீது சொன்னதற்குச் சரி. சங். உஉ. க.

உ-ஆவது. ஏலி (E'li or El'o-i). கசாமு. உ. கூக. ஓர் ஆசாரியன். ஆரோனின் ச-ம் புத்திரனாகிய இதாமாருடைய சந்ததியான். இவன் எலியேசருடைய வமிசத்திலே பரவணியாய் வந்த ஆசாரியப்பட்டம் நின்றுவிட்டபொழுது, ஆசாரியனாகவும், நியாயாதிபதியாகவும் தெரிந்துகொள்ளப்பட்டு, ச-வருஷமாக இரண்டு வேலையையும் நடப்பித்துவந்து, தன்னுடைய புத்திரராகிய ஒப்னியும், பினைகாசம் துராசாரராய் நடந்ததினிமித்தம், நியாயப்பிரமாணப் பெட்டி பிடிக்கப்பட்டதையும், தன் புத்திரரிருவரும் யுத்தத்திலிறந்துபோனதையும் கேள்விப்பட்டதினால், ஆசனத்திலிருந்து விழுந்து, கூஅ-வயதில் மரித்தான். இவனுக்கு வரும் சம்பவங்களைச் சிறுவனாக இருந்த சாமுவேலைக்கொண்டு யெகோவா உஅ-வருஷத்துக்கு முன்னே அறிவித்தார். கசாமு. கூ-ம் அதி. அதற்கு வெகுநாளாக்கு முன்னே யெகோவா தமது தாசனொருவனை அனுப்பி, வரப்போகிற சகல செய்தியையும் இவனுக்கு அறிவித்தார். கசாமு. உ. உஎ.

ஏவில் மிரோதக் (E'vil-Me-ro'dach). உ இரா.

உரு. உஎ.

பாபிலோன் இராசாவாகிய நெபுகத்நெத்சருடைய மகன். இவன் தன் பிதா மிருகதன்மையடைந்து, வனசஞ்சாரியாய்த் திரிந்த ஏழுவருஷமும், இள அரசாய் அரசாண்டும், பிதா சொஸ்தம்பெற்று அரசாட்சிக்கு வந்தபொழுது முன் இவன் செய்த அதிகிரமத்தினிமித்தம் பிதாவாலே சிறைப்படுத்தப்பட்டான். இவன் சிறைச்சாலையிலிருக்கையில், சிறைச்சாலையிலிருந்த யூதராசாவாகிய யோயாகீனோடே சினேகங்கூடியிருந்து, தன் பிதா மரித்தபிறகு அரசாட்சிக்குவந்து, யோயாகீனை விடுதலைசெய்து, அவனைக் கணிசப்படுத்தினான். இவன் அரசாண்ட இரண்டாம் வருஷத்தில் இவன் மைத்துனனாகிய நிரிக்கிலீசோர்கையில் அகப்பட்டு, வன்கொலையாய் மரித்தான்.

ஏனாக் (A'nak). எண். க௭. ௨௨.

காம்கோத்திரத்து அர்பாவின் புத்திரன். இவனுக்கு மூன்று புத்திரருண்டு. இந்த ஏனாக்கியர் அதிபெல பராக்கிரமமுள்ளவர்களாய் காணாதேசத்திலேயுள்ள எப்ரோனிலே குடியிருந்தார்கள். யோசு. கக. ௨க. இவர்களை இஸரவேலர் காணாதேசத்திற் பிரவேசித்த காலத்தில் நிருமூலப்படுத்தினார்கள்.

ஏனோகு (E'noch). ஆதி. ௫. ௨௨.

யாரேத்தின் புத்திரன். இவன் கிறிஸ்துவர ஈக௭௭-வருஷத்துக்கு முன்னே பிறந்து, உத்தமபத்தனாய் நடந்து, ௬௫-வயதில் மெத்தாஷலாக்கைப் பெற்று, சலப்பிரளயத்துக்கு ௭௬-வருஷத்துக்கு முன் சீவமுத்தனானான். இவன் சொன்ன பிரசங்கம் யூதருக்குள் கன்னபரம்பரையாய் வழங்கி வந்ததென்று, யூதாவின் நிருபம், க௪, ௧௫-ம் வசனங்களில் விளங்குகிறது.

௨-ஆவது. ஏனோகு (E'noch). ஆதி. ௪. ௧௭. காயீனுடைய புத்திரன்.

ஏனோஷ் (E'nos). ஆதி. ௫. ௬.

சேத்துடைய மகன். இவன் ௧௦௫-வருஷமிருந்து, புத்திர புத்திரிகளைப் பெற்று, மரித்தான்.

## ஐ

ஐனோன் (Ae'non or Æ'non). யோவா. ௩. ௨௩.

சாலிமூரைச்சேர்ந்த ஓர் கிராமம். இது யோர்தானுக்கு மேற்கே நீர்வளம் மலிந்த இடம். இதிலே யோவான்ஸ்நானன் மனந்திருப்புதலின் ஞானஸ்நானம் கொடுத்தான்.

ஐன்கெதி (En-ge'di or Haz'a-zon-Ta'mar). ௨ நாளா.

௨௦. ௨.

ஓர் நகரம். இதற்கு ஆசாசன் தாமார் என்றும் பேர். இது யெரூஷலேமிலிருந்து மூன்றுகாததூரத்துக்குத் தென்கிழக்கே சாக்கடலின் தென்முனையிலிருக்கிறது. தாலீதராசா ஷவுலுக்குப் பயந்தோடினபொழுது இந்த ஊரிலுள்ள மலைக்குகையில் ஒளித்திருந்து, ஷவுலுடைய வஸ்திரத்தொங்கலை அறுத்தான்.



**ஐன்தோர் (En'dor).** கசாமு. ௨௮. எ. சங். ௮௩. கூ.

ஈஷகார் கோத்திரத்தாருடைய சுதந்தரபூமியின் எல்லையாய், மனோஷையர் வாசஞ்செய்ததுமாய், சீஷோன் ஆற்றருகே தா போர் மலைக்குத் தென்புறத்தில் கட்டப்பட்டதுமாய் இருந்த ஒரு நகரம். பெலிஸ்தியர் வந்து ஷவுலுடனே யுத்தம்பண்ண எதிர்த்தபொழுது யெகோவா ஷவுலைப் புறக்கணித்ததினால், அவன் பயந்து, வேஷம்மாறி, இந்த ஊரிலிருந்த பேய்வித்தைக்காரியிடத்தில் வந்து, இறந்துபோன சாமுவேலை எழுப்பித் தனக்கு வரும் சம்பவத்தைக் கேட்கும்படிகேட்டான்.

**ஐன்றோகேல் (En-ro'gel).** ௨சாமு. ௧௭. ௧௭.

ஓர் கட்டுக்குளம். இது சீயோன் பருவத்தின் அடிவாரத்தில் ஊற்று நீர்ச்சுனையாயிருக்கிறது. இதனைச் சிலர் சீலோ வாக்குளமென்று சொல்லுகிறார்கள். யோனாதானும், அகீமாத் சும் அப்ஷலோமுக்குப் பயந்தோடினபொழுது இதன் கரையூரில் ஒளித்திருந்தார்கள். சீலோவா காண்க.

ஒ

**ஒதெத் (O'ded).** ௨நாளா. ௧௫. ௮.

ஓர் தீர்க்கதரிசி. யூதருடைய ஈ-ம் இராசாவாகிய ஆசா இருந்தகாலத்திலே இவனும் தீர்க்கதரிசியாயிருந்தான். குறித்த ஆசா யெகோவாவைவிட்டு, விக்கிரகாராதனைக்காரனாய்த் தவறினபொழுது, இவனும் அவனிடத்திலேபோய், அவனை எச்சரித்து, விக்கிரகாராதனையினின்றும் மீட்டுக்கொண்டான்.

**ஒத்னியேல் (Oth'ni-el).** நியா. ௧. ௧௩.

இஸரவேலருடைய ஈ-ம் நியாயாதிபதி. காலேப்புக்குத் தம்பியாகிய கேனாசின் புத்திரன். இவன் மெசோப்பொத்தா மியாவின் இராசனுடைய கையிலிருந்து இஸரவேலரை மீட்டுக்கொண்டான். நியா. ௩. ௧.

**ஒநேசிப்போர் (On-e-siph'o-rus).** ௨தீமோ. ௧. ௧௬.

எபேசுப்பட்டணத்திலிருந்த ஓர் கிறிஸ்தவன். இவன் பவுல் அப்போஸ்தலன் உரோமையிலே விலங்கிடப்பட்டிருந்தபொழுது, அவனுக்குப் பல உதவிகளுஞ் செய்திருந்தானென்று, ௨தீமோ. ௧. ௧௭, ௧௮-ம் வசனங்களில் விளங்குகிறது.

**ஒநேசிமு** (O-nes'i-mus). கொலோ. ச. கூ.

பவுல் அப்போஸ்தலனுடைய சீஷரிலொருவன். இவன் கொலோசே நகரத்திலுள்ள பிலேமோனுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, உரோமை நகரத்துக்கோடினான். அங்கே பவுல் அப்போஸ்தலனுடைய பிரசங்கத்தைக் கேட்டுக், குணப்பட்டான். பின்பு பவுலிடத்திலே சன்மார்க்கபத்திரம் பெற்று, பிலேமோனிடத்துக்கனுப்பப்பட்டான்.

**ஒபதியா** (O-ba-di'ah). க இரா. கஅ. கூ.

ஆகாப்பின் வீட்டதிகாரி. ஆகாப்பின் மனைவியாகிய யெசபேல் யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொல்லவித்தபொழுது, இவன் நூறு தீர்க்கதரிசிகளை ஒளித்துவைத்துத் தாபரித்தான்.

உ-ஆவது. ஒபதியா. ஒர் தீர்க்கதரிசி. இவன் பழையேற்பாட்டின் கூ-ம் புத்தகத்தை எழுதினான்.

**ஒபிரா** (Oph'rah or Aph'rah). யோசு. கஅ. உகூ.

பென்யாமீனருடைய சுதந்தர பூமிக்குள்ளான ஒர் நகரம். இந்த நாமமுள்ளதாய் மனாஷே கோத்திரத்தாருடைய சுதந்தர பூமியிலும் ஒன்றுண்டு. நியா. சூ. கக. இதிலே கிதியோன் பிறந்தான். நியா. அ. உஎ.

**ஒப்பினீ** (Oph'ni). யோசு. கஅ. உகூ.

பென்யாமீனருடைய சுதந்தரபூமியிலே யெரூஷலேமுக்கும் ஊக்கேமுக்கும் மத்தியிலுள்ள நகரம்.

**ஒப்பீர்** (O'phir). க இரா. கூ. உஅ.

ஒருர். இது ஆசியாவின் கிழக்குப்பகுதியில் இருக்கிற தென்று எண்ணுகிறார்கள். இத்தேசத்திலேயிருந்து தங்கம், மயில், குரங்கு, யானைத்தந்தம், சந்தனம் முதலிய பல உசிதவஸ்துக்கள் சலோமோன் இராசாவுக்குக் கொண்டுபோகப்பட்டதென்று சொல்லப்பட்டிருக்கிறது. இது காடுபடுதிரவியம், கடல்படு திரவியம், மலைபடுதிரவியம், நாடுபடு திரவியம் முதலிய வளங்களிலே மேம்பட்டதாயிருந்தது. இதிலே நோவாவின் புத்திரனாகிய ஷேமின் கூ-ம் புத்திரனான அர்பக்சாத்தின் பிரபெளத்திரனான யொக்தானுடைய கக-ம் குமாரனான ஒப்பீரென்பவன் குடியேறினான் என்றும், அவனுடைய நாமகாரணமாய் இந்த ஊருக்கும் இந்தப்பேர் வந்ததென்றும் விளங்குகிறது. ஆதி. க0. உகூ. இந்த நாமமுள்ள

நகரமொன்று அரபியாவின் தென்பகுதியிலும், மற்றொன்று கிழக்கிந்தியதேசத்திலும் இருந்ததென்று பலவிதமாயும் விளங்கிவருகிறது.

**ஓப்னி** (Hoph'ni). க சாமு. ச. ச.

ஏலியின் புத்திரன். இவன் தூராசாரமாய் நடந்து, பெலிஸ்தியருடைய யுத்தத்தில் மடிந்துபோனான்.

**ஓர்மா** (Hor'mah). நியா. க. கள.

சிப்பாத்து காண்க.

**ஓலீவ** (Olives or Ol'i-vet). மத். ௨௬. ௩0.

ஓர் மலை. இது யெரூஷலேமுக்குக் கிழக்கே சற்றுத்தூரத்திலிருக்கிறது. இதிலே ஓலீவமரங்கள் மிகுத்திருக்கிறதினால் இதற்கு ஓலீவமலையென்று பேர். இந்த மலைப் பக்கத்திலே கெத்சேமனே என்னுந் தோட்டமிருந்தது. இந்த இடத்திலே யேசுநாதர் தமது சீஷரோடே பலமுறையும் போய்ப், பிரார்த்தனை செய்துவருவார். இந்த இடத்திலேதான் யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுத்தான்.

ஓ

**ஓகு** (Og). உபா. ௩. க.

பாஷாந்தேசத்தின் இராசா. இவன் இஸரவேலர் காணான் தேசத்துக்குப் போகிறவழியில் அவர்களைத்தடுத்து மறித்ததினால், மோசே இவனையும், இவன் சனங்களையும் சங்கரித்து, இவனுடைய அறுபது நகரங்களையுடைய கோக்தேசத்தையும் மற்றும் பட்டணங்களையும் பிடித்து, அதின் அநேகபட்டணங்களைச் சுட்டுப்போட்டான்.

**ஓசியா** (Ho-se'a or O'see). ஓசி. க. க.

பேயேரின் புத்திரன். ஷமாரியா தேசத்தான். ஊசியா, யோதாம், ஆகாஸ், இஸ்கியா என்னும் யூத இராசாக்களுடைய காலத்திலிருந்த ஓர் தீர்க்கதரிசி. பழைய ஏற்பாட்டின் ௨௮-ம் புத்தகத்துக்கும் இந்த நாமம். இவனே இந்தப் புத்தகத்தையும் எழுதினான்.

**ஓபாப்** (Ho'bab). எண். ௧0. ௨௬.

மீதியான் தேசத்தான். ரேசுவேலென்று பேர்ப்பட்ட எத்திரோவுடைய மகன். மோசேக்கு மைத்துனன்.

**ஒபெத் ஏதோம் (O'bed-E'dom).** க நாளா. கசு. ௩௮.

யெகோவாவின் பிரமாணப்பெட்டியின் முன்பாகத்தின் ஆராதனைசெய்யும்படி தாவீது நியமித்த எழுபதுபேரிலொருவன். கேத்தின் சந்ததியான். பெலிஸ்தியர் தேவகோபத்துக்குப் பயந்து அனுப்பிவிட்ட நியாயப்பிரமாணப் பெட்டியைத் தாவீது தன் வீட்டுக்குக் கொண்டுபோக விரும்பி, எடுப்பித்தபொழுது, அதைத் தொட்ட ஊசா நாசமானதினாலே தாவீது பயந்து, இவன் வீட்டிலே வைப்பித்தான். அங்கே மூன்று மாதம் மட்டுமிருந்தது. உசாமு. சு. க௨.

௨-ஆவது. ஒபெத் ஏதோம். க நாளா. கசு. ௩௮. யெதூதானின் புத்திரன். தேவாலயத்துக் கடைக்காவல்ருள் ஒருவன்.

**ஒபேல் (O'phel).** உ நாளா. உஎ. ௩.

மகா அரணான ஓர் துருக்கம். இது சீயோன் மலைக்குக் கிழக்கே, மோரிய மலைக்குத் தெற்கேயிருந்த ஓர் மேட்டிலே இருந்தது.

**ஓய்வுநாள் (Sab'bath).** யாத். கசு. ௨௩.

யெகோவாவுக்கு நிவேதிக்கப்பட்டநாள். இந்த நாளைக் குறித்து யெகோவா மோசேயுடனே யாத். ௨௦. ௮-ம் வசனத்தில் விபரமாகச் சொல்லுகிறார். யூதர் இந்த நாள் வாரத்தின் ஏழாம் நாளாகிய சனிக்கிழமையாகக் கொண்டாடினார்கள். கிறிஸ்தவர்கள் யேசுநாதர் மரித்து, உயிர்த்தநாள் வாரத்தின் முதல் நாளானபடியால் அந்த நாளே மனமகிழ்ச்சியின் நாளாகவும், பரிசுத்த நாளாகவும் ஏற்படுத்திக்கொண்டாகிறார்கள். இந்த ஓய்வுநாள் இருமைப்பயனுக்கும் பிரயோசனமுள்ளது. ஒரு மனுஷன் ஆறுநாளும் லௌகீக வியாபாரத்தில் உழன்று வருந்தியிருக்கையில், அவனுடைய சரீரம் இளைப்பாறுவது சுகத்துக்கு மிகவும் பிரயோசனம். அப்படியே மிருகங்களுக்குமுண்டு. மேற்படி லௌகீகத்தில் சென்று உழன்ற மனம் அமையவும், வைதீகத்தை நோக்கிச் செல்லவும், தனது சிருட்டிகரைத் தியானித்து வணங்கவும், ஆத்துமாவைப் பரிசுத்த சிந்தனைக்குக் கொண்டுவரவும் இது ஏற்றதாயிருக்கிறது.

**ஒரியர் (Ho'rims).** உபா. ௨. க௨.

ஓர் என்னும் மலைநாடுகளில் வாசம்பண்ணின வேடர். ஆதி. கசு. சு. இவர்கள் ஆதியிலே சேயீர்மலையிலே வாசம்பண்ணினார்கள்.

ஓரேப் (Ho'reb). யாத். ந. க.

தென் அரபியிலிருக்கிற பெருமலையிலுள்ள ஓர் சிகரம். இது சீனாய் என்னும் சிகரத்துக்கு வடபாரிசமாயிருக்கிறது. இதிலேதான் யெகோவா முட்செடியின் மத்தியில் அக்கினி மயமாய் மோசேக்குத் தரிசனப்பட்டது.

உ-ஆவது. ஓரேப் (O'reb). நியா. எ. ௨௫. மீதியானியருடைய அதிபதி. இவனைக் கிதீயோன் யுத்தத்திலே செயங்கொண்டு, ஓரேப்பென்னும் மலையிலே கொன்றுபோட்டான்.



[ ஓர் என்ற மலை. ]

ஓர் (Hor). எண். ௨0. ௨௨.

சாக்கடலுக்கும் செங்கடலுக்கும் நடுவே ஏதோமிய தேசத்திலுள்ள ஓர் மலை. இந்த இடத்திலே ஆரோன் மரணமடைந்தான்.

உ-ஆவது. ஒர். லீபானேன் மலையின் வடகீழ்முனை. இது காணனுக்கு வடகிழக்கான எல்லையாயிருக்கிறது. எண். ௩௪. ௭, ௮.

ஒர்னான் (Or'nan). க நாளா. ௨௧. ௨௫.

அறவ்வா காண்க. (See A-rau'nah.)

ஒனோ (O'no). நிகிமி. ௬. ௨.

இலித்தாபட்டணத்துக்கு அரைக்காததூரத்தில் யொப்பாவுக்குத் தெற்காய் சாரோன் சமபூமியிலே கட்டப்பட்ட ஒர் நகரம். க நாளா. ௮. ௧௨.

ஒன் (On, or A'ven; also called He-li-op'o-lis).....

ஆதி. ௪௧. ௪௫.

எகிப்திலுள்ள ஒர் நகரம். இதற்குப் பெத்ஷேமேஷ் என்றும் பேர். பெத்ஷேமேஷ் என்பதற்கு அருணாலயமென்பது கருத்து. இதிலே எகிப்தியர் கருத்தாவென்று வழிபட்டு வந்த சூரியனுக்குக் கோவில்களும் விக்கிரகங்களும் இருந்தமையால் இதற்கு இந்தப்பேரை இட்டுக்கொண்டார்கள். இந்த நகரம் பூர்வீகத்திலே கட்டப்பட்டது. இஸரவேலர் வாசம்பண்ணின கோஷேன்நாடு இதனைச் சார்ந்திருந்தது. யோசேப்பின் மாமனாகிய பொத்திப்பேரா இதிலே இருந்தான். இவன் தான் குறித்த சூரியாலயங்களுக்கு ஆசாரியன். தொல்லேமை பைலோமித்தர் என்பவனிருந்தகாலத்தில், ஒநையஸ் என்னும் யூதன் அவனிடத்தில் உத்தரவுபெற்று, யெரூஷலேமின் ஆலயத்தைப்போல இதிலே ஒரு ஆலயத்தைக் கட்டி, பூசாசாரங்களை நடப்பித்துவந்தான். இக்காலத்திலே பாழ்பட்டிருக்கிற இந்த நகரம் காயுரு நகரத்துக்கு அரைக்காததூரத்துக்கு வடக்கேயிருக்கிறது.

ஒஷியா (Ho-she'a). ௨ இரா. ௧௫. ௩0.

ஏலாவின் புத்திரன். இஸரவேலின் கக-ம் இராசா. இவன் அரசாண்டகாலத்திலேதான் அஜூரிய இராசாவாகிய ஷல்மனேசர் வந்து, சமஸ்தரையுஞ் சிறையாக்கி, அஜூரியாவுக்குக் கொண்டிபோனான். இவன் காலத்திலேதான் இஸரவேல் இராச்சியம் நின்றுவிட்டது. ௨ இராசா. ௧௭. ௧—௬.

க

கடவுள் (God). ஆதி. க. க.

இவருக்கு யெகோவா என்பது சிறப்புப்பேர். இவர் பிதா, வாக்கு, ஆவி என்னும் முப்பொருள் ஏகோபித்த முதற்பொருள்.

கதரேனார் (Gad-a-rines'). மாற். ௫. க.

ஓர் நகரம். தீபேரியா மடுவுக்கு வடகிழக்கே யோர்தான் நதிக்குக் கீழ்பாரிசமாயிருக்கிறது. தெக்கப்போலி நாட்டுக்குத் தலைப்பட்டணம். இதிலே கிறிஸ்துநாதர் சேர்ந்தபொழுது, பசாசுகளாற் பிடிபட்ட ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்த பசாசுகளை அதட்ட—அந்த ஆவிகள், யேசுவே, சருவத்துக்கும் மேலான தேவகுமாரனே, நீர் எங்களை வேதனைப்படுத்தாதபடி வேண்டிக்கொள்ளுகிறோம். நாம் இந்தப் பன்றிக்கூட்டத்திற் பிரவேசிக்க உத்தரவுகொடுமென்று விண்ணப்பஞ் செய்து, பன்றிக்கூட்டத்திற் பிரவேசித்து, அவைகளைக் கடலிலே மாட்டி, அழித்தன. அதனாலே அத்தேசத்தார் பயந்து, அவர் தங்கள் தேசத்தை விட்டுப்போகவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

கந்தாசி (Can-da'ce). அப். அ. உஎ.

கூவத்தேசத்தின் இராசாத்தி. இது இவளுக்குப் பரவணிப்பட்டப்பேர். இவளுடைய உக்கிராணக்காரனும் மந்திரியுமான அண்ணகன்தான் அப்போஸ்தலனாகிய பிலிப்புடைய உபதேசத்தினால், கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன்.

கப்சேயெல் (Kab'ze-el). யோசு. க௫. உக.

யூதகோத்திரத்தாருடைய சுதந்தரபூமியின் வட அந்தமாய்ச்சாக்கடலின் தென்கரையிலுள்ள பட்டணம். இதிலே பிளையாவென்னும் செயவீரன் பிறந்தான். உசாமு. உ௩. ௨௦.

கப்பதா (Gab'ba-tha). யோவா. கக. க௩.

எபிரேய பாஷைச்சொல். இதற்குக் கற்படுத்த வேதிகை என்பது கருத்து. பொந்தியுப்பிலாத்து கிறிஸ்துநாதரைக் குறித்து நியாயத்தீர்ப்புச்சொன்ன மண்டபத்துக்கு இந்தச் சொல் வழங்கியிருக்கிறது.

### கப்பதோகியா (Cap-pa-do'ci-a). கபேது. க. ௨.

ஓர் தேசம். இதற்கு வடக்கு பொந்தஸ், மேற்கு பிரிசியா, தெற்கு சிலிசியா, கிழக்கு அர்மினியா. பவுல் அப்போஸ்தலன் இருந்தகாலத்தில் இந்த ஊரிலே கிறிஸ்துசபை ஸ்தாபிக்கப்பட்டு, கி. ஊ. ஆயிரம்மட்டாக உறுதிகொண்டிருந்தது. பின்பு வரவர இழுப்புண்டு, கிரேக்கசபைக்கும், ரோமைசபைக்கும், மகமது மார்க்கத்துக்கும் திரும்பிவிட்டது. இதின் குடிகள் யாப்பேத்துடைய பௌத்திரனாகிய தொகர்மாவின் சந்ததியார். இவர்கள் பின்பு பார்சியதேசத்திலும் கிரேக்கதேசத்திலுமுள்ள விக்ரகாராதனையிலுட்பட்டுக்கொண்டார்கள்.

### கப்தோரிம் (Caph'tor, or Caph'to-rim). ஆதி. க௦. க௪.

மிஸ்ராயீமுடைய இளைய குமாரன். கிரேத்தேதீவார் இவனுடைய சந்ததியார். இவர்கள் காணைச்சேர்ந்த பெலிஸ்திய தேசவாசிகளுக்குள் ஒரு பகுதிகளாயிருந்தார்கள். கிரேத்தே காண்க.

### கப்பர்நாகும் (Ca-per'na-um). மத். ச. க௩.

கலிலேயாவிலுள்ள ஓர் பட்டணம். இது தீபேரியா மடுவிலிருந்து ஒருகாததூரத்துக்கு வடமேற்காகவும், யோர்தான் நதிக்கு மேற்காகவுமிருக்கிறது. யேசுநாதர் இந்தப் பட்டணத்திலே வெகுநாளாய் உபதேசித்து, அற்புதங்களையுஞ்செய்தார். அவர்கள் விசுவாசியாததினாலே இந்தப் பட்டணத்திற்குக் கேடுவருமென்று பிரலாபித்தார். மத். க௧. ௨௦—௨௪. இவ்விடத்திற்குத் தான் கிறிஸ்துநாதர் பேதுருவையும், அந்திரேயாவையும் சீஷராகத் தெரிந்துகொண்டார். மத். ச. க௮, ௨௦. இந்த நகரம் இப்பொழுது பழ்நகரமாயிருக்கிறது.

### கமாலீயேல் (Ga-ma'li-el). அப். ரு. ௩௪.

ஓர் யூதன். இவன் யூதருடைய நியாயசாஸ்திர சங்கத்துக்குத் தலைவனாக ௩௨-வருஷமிருந்தவன். அப்போஸ்தலர் கிறிஸ்துவைப் பிரசங்கித்து வந்ததினாலே யூதர் அவர்களைப் பிடித்து, மகா சங்கத்துக்கு ஒப்புவித்தபொழுது, இவன் எழுந்து, இவர்களுடைய செய்கை தேவனாலுண்டானதானால், நீங்கள் அதை ஒழிவிக்கமாட்டீர்கள். மனுஷரால் உண்டானதானால் அது தன்னிலே அழிந்துபோம். முன்னே தெய்தா எழும்பி அழிந்தான். யூதா எழும்பி அழிந்தான். ஆகையால் நீங்கள் தேவனுடனே முரணுகிறவர்களாய்க் காணப்படாத படி எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லி, அனுப்பிவிட்ட



டான். இவன் மகா பண்டிதனாயிருந்ததினால் பவுல் அப்போஸ்தலன் இவனிடத்தில் படித்தானென்று அப். உஉ. ந-ம் வசனத்திற் காணலாம்.

**கம்மாதியர்** (Gam'ma-dims). ஏசே. உஎ. கக.

இதன்பொருள் மூலபலசேனை, அல்லது தோலா அணி. தீறுநகரத்துக் காவற்படைஞருக்கு இந்தப் பேர் சொல்லப் பட்டிருக்கிறது.

**கர்கிமீஷ்** (Car'che-mish). உநாளா. நந. உ௦.

ஓர் நகரம். இது பிராந்திக்குக் கிழக்காகவும், ஜீபாருக்கு வடக்காகவுமிருக்கிறது. இது அஜீரியராசாவின் ஆளுகையைச் சார்ந்தது. கி. முன். ௬௧௦-வருஷத்தில் எகிப்து ராசனாகிய பார்வோன் நேகோ இதைப் பிடித்துக்கொண்டான். உ இரா. உந. உக. மறுபடி ௬௦௭-ஆண்டளவில் பாபிலோன் தேசத்து ராசாவாகிய நெபுகத்நெத்சர் பிடித்தான். எரே. ச௬. க-கஉ.

**கர்மேல்** (Car'mel). ஏசா. நந. கூ.

ஓர்மலை. காணத்தேசத்திற்கு மேற்கே மத்தித்தராணியாக் கடலுக்குக் கிழக்காக இருக்கிறது. இது ௨௦௦௦-அடி உயரமுள்ளது. இதிலே முந்திரிகைக் கொடிகள், கர்வாலி மரங்கள் முதலிய பலவித செழிப்பான பயிர்வகைகளுண்டாயிருந்தன. இக்காலத்திலே முன்னிருந்த வளங்கள் எல்லாம் குன்றி, ஆமோஸ். க. ௨-லே சொல்லியபடி வாடியிருக்கிற புல் பூண்டு விருட்சங்கள் யாவும் பழைய செழிப்பை விளங்கப்பண்ணி நிற்கின்றன. இதிலேதான் எலிசா தீர்க்கதரிசி துண்டித்துவைத்த காளை யெகோவா அனுப்பின அக்கினி பட்சித்ததும், பாகாலின் தீர்க்கதரிசிகளில் சநு-பேர் சொல்லப்பட்டதும். க இரா. கஅ: க௭-ச௬.

உ-ஆவது. கர்மேல். யோசு. கந. ௫௫. ஓர் நகரம். இது சாக்கடலுக்கு அரைக்காத தூரத்திற்கு மேற்கே மேயோன் வனத்துக்கும், சீப்வனத்துக்கும் மத்தியிலே இருக்கிறது. இதனைச் சார்ந்த மாகோனிலே அபீகயிலுடைய கணவனான காபால் குடியிருந்தான்.

**கலாத்திய** }  
**கலாத்தியா** } (Ga-la'ti-a). அப். க௬. கூ.

சின்ன ஆசியாவிலுள்ள ஓர் மாகாணம். இதிலே பவுல் அப்போஸ்தலன் சீலாவையும் தீமோத்தேயுவையும் கூட்டிக்

கொண்டு, ௫௩-ம் ஆண்டிலே போய், சுவிசேஷத்தை அறிவித்து, சபையை ஸ்தாபித்தான். பவுல் அப்போஸ்தலன் உரோமாபுரியிலே மறியலாயிருந்தபொழுது, இதிலிருந்த சபைக்கு ஒரு நிருபத்தை எழுதியனுப்பினான். அது புதியேற்பாட்டில் கூ-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

**கலிலேயா (Gal'i-lee).** மத். ச. ௧௨. மாற். ௧. ௧.

ஓர் தேசம். காணன் தேசத்தின் வடநாடு. இதற்குத் தெற்கு சமாரியா. இந்தத் தேசம் ஈஷகார், சேபுலோன், நப்தாலி, ஆஷேர் என்னும் நான்கு கோத்திரத்தாருக்கும் சுதந்தர பூமியாகக் கிடைத்தது. இதிலேதான் யேசுவின் தாயாகிய மரியாள் வாசம்பண்ணினாள். இந்தத் தேசத்தில் அலூரியர், பினீசியர், அராபியர் என்னும் அந்நியர் குடியேறினபடியால், இதற்கு அந்நியருடைய கலிலேயாவென்று ஏசாயா சொல்லுகிறான். ஏசா. ௧. ௧. இந்த நாட்டார் சாதிசாங்கரியரும், பாஷாசாங்கரியருமாயிருந்தமையால், இதில் வாசம்பண்ணினவர்களுக்குக் கலிலேயர் என்கிற ஈனநாமம் சூட்டப்பட்டது.

**கல்தேயா (Chal-de'a).** எரே. ௧. ௧௦.

ஓர் தேசம். பாபிலோன் இத்தேசத்துக்குத் தலைநகரம். பிராத் நதியும், இதேக்கல்நதியும், இதற்கு ஊடாக ஓடி, பார்சியாவின் குடாக்கடலில் விழுகிறது. இத்தேசத்திலே ஆபிரகாமின் முற்பிதாக்கள் குடியிருந்தார்கள். இத்தேசத்திற்கு வுனியார் என்றும் பேர். ஆதி. ௧௦. ௧௦.

**கல்தேயர் (Chal-de'ans).** யோபு. ௧. ௧௭.

ஓர் சாதியார். இவர்கள் கறுப்புக்கடலுக்கும், கஸ்பியன் கடலுக்கும் ஊடான மலைநாடுகளில் வாசம்பண்ணின நாகோரின் நான்காம் புத்திரனான காலேத்தின் சந்ததியார். இவர்கள் கி. மு. ௬௩௦-ஆண்டளவில் உள்நாட்டில் வந்து, சில ஊர்களைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். கி. மு. ௬௦௬-ஆண்டிலே பாபிலோன் இராசாவாகிய நெபுகத்நெத்சர் சின்ன ஆசியாவையும், தீருவையும், மற்றும் சில தேசங்களையும் பிடித்துக் கல்தேயராச்சியம் என்னும் நாமத்தைச் சூட்டி, அரசாண்டான். பின்பு கி. மு. ௫௩௮-ஆண்டிலே தாரியாவேஜும், கோரேஜும் வந்து, அதை வசப்படுத்தி, மேதிய பார்சிய ராச்சியமாக்கினார்கள். பின்பு கி. மு. ௩௨௪-ஆண்டில் அலெக்சந்தர் வந்து, கிரேக்கராச்சியத்தோடே சேர்த்தான். அதன்பின்பு கி. மு. ௨௭-ஆண்டளவில் உரோமைராசனா

கிய அகுஸ்து வந்து, பிடித்து, உரோமைராச்சியத்தோடே சேர்த்தான். கி. பி. ௫௩௬-ல் மறுபடியும் பார்சிய ராச்சியத் தோடே சேர்க்கப்பட்டது. ௬௪௦-ல் மகமதுமார்க்கத்தாரா கிய சர்சீனர் பிடித்துக்கொண்டார்கள். ௧௬௩௬-ஆண்டளவி லே துருக்கர் அடிப்படுத்தி, இந்நாள்மட்டும் அரசாண்டுவரு கிறார்கள்.

### கல்லியோன் (Gal'li-o). அப. ௧௮. ௧௨.

உரோமைராசனாகிய கிலவுதியுவினால் அகாயா நாட்டிற் குப் பிரதிபதியாய் ஏற்படுத்தப்பட்டவன். இவன் கொரிந்து நகரவாசியான ஒரு உத்தமன். பவுல் அப்போஸ்தலன் கொ ரிந்து நகரத்திலே சுவிசேஷத்தை அறிவித்தபொழுது, யூதர் அவனைப் பிடித்து, இந்தக் கல்லியோனுக்குமுன் நியாயவிசா ரணைக்குக் கொண்டுபோனார்கள். அப்பொழுது, இவன் ஒரு துராசாரனும்ல்ல, அநீதனும்ல்ல. ஆகையால் இவனை நியா யம் விசாரிக்க நான் கடமைப்பட்டவனல்ல. உங்கள் மு றைப்பாடு வேதத்துக்குரிய தருக்கம். அதை நீங்களே பார்க் கவேண்டும் என்று சொல்லியனுப்பினான்.

### கல்வோரி (Cal'va-ry).

கிரேக்கபாஷைச் சொல். இதனைக் கபால மலையென்றும், கபால ஸ்தானமென்றும், தலையோட்டிடமென்றும், கொல் கொதா என்றும் சொல்வர். லாக். உந. ௩௩. யோவா. ௧௧. ௧௭. மத். ௨௭. ௩௩. இது யெரூஷலேமின் தேவாலயத்துக்கு அரை நாழிகைவழிக்கு வடக்கேயிருக்கிற ஓர் சிறுமலை. இவ்வி டத்திலே இராசதுரோகஞ் செய்தவர்களைக் கொலைசெய்து, சவச்சேமம் பண்ணாமல் விட்டுவிடுவதினால் செத்தவர்களு டைய என்புகள், கபாலங்கள் சிந்திக்கிடக்கும். அதனால் இந்தப்பேர்கள் காரண இடுகுறியாய் ஏற்படுத்தப்பட்டன. இந்த இடத்திலேதான் கிறிஸ்துநாதரைச் சிலுவையிலிறைந் தார்கள்.

கல்னே (Cal'neh)	} ஆதி. ௧௦. ௧௦. ஆமோ. ௬. ௨.
கல்னோ (Cal'no) or	
கன்னே (Can'neh).	

ஏசா. ௧௦. ௧. ஏசே. ௨௭. ௨௩.

பாபிலோனைச் சேர்ந்த ஓர் நகரம். இது நிம்ரோத்தென் னப்பட்டவனாலே இதேக்கல் நதிக்குக் கிழக்குக்கரையிலே கட்டப்பட்டது.

## கா

காகால் (Ga'al). நியா. கூ. ௨௬.

ஏபேத்தின் புத்திரன். இவன் சீகேமின் இராசாவாகிய அபிமேலேக்குக்கு விரோதமாய் எழும்பி, அவனை நிந்தித்து, அவனோடு யுத்தம்பண்ணித் தோல்வியடைந்தான்.

காகாஷ் (Ga'ash). நியா. ௨. கூ.

எப்ராயீமிலுள்ள ஓர் மலை. இது யோசவா அடக்கம் பண்ணப்பட்ட திம்னாச்சேராக்குக்குத் தெற்கேயிருக்கிறது. யோச. ௨௪. ௩௦.

காசா (Ga'za). ஆதி. ௧௦. ௧௧.

மத்தித்தராணியாக்கடலுக்குக் கீழ்க்கரையிலே பெலிஸ்தியராலே கட்டப்பட்ட தீரு சீதோன் முதலிய பஞ்ச நகரங்களுள் தென்னண்டையிலுள்ள ஓர் நகரம். இது யூதகோத்திரத்தாருடைய சுதந்தரபூமியைச் சார்ந்து, யெரூஷலேமிலிருந்து, ௬-காததூரத்துக்குத் தென்மேற்காயிருக்கிறது. இது யூதராசாவாகிய யோதாமும், ஆகாஸும் அரசாண்ட காலத்தில் அவர்களுக்கடங்காமல் தன்னிட்ட தேசமாயிருந்தது. பின்பு இஸ்கியா அதை வசப்படுத்தி, அரசாண்டான். ௨ இரா. ௧௮. ௮. அதன்பின்பு நெபுகத்நெத்சரும், கோரேஜும், அலேக்சந்தரும் அதை அடிப்படுத்திக் கல்தேயராச்சியமாக்கினார்கள். அக்காலத்தில் அது மகா செழிப்புள்ள பட்டணமாயிருந்தது. இப்பொழுதோ மிகவும் வளங்குன்றிப் பாழ்நகரமாய்க் கிடக்கிறது. அதிலே ௧௨௦௦-வருஷத்துக்குமுன்னே கிரேக்கமார்க்கத்தார் கட்டுவித்த தேவாலயம் ஒன்றிருக்கிறது. அதில் இன்னும் ஆராதனை செய்துவருகிறார்கள். சிம்சோன் விழுத்திவிட்ட கற்றூண்களின் துண்டுகள் இதில் இன்னுமிருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இப்படியே இன்னும் கன்னபரம்பரையாய் வந்த அனேக சரித்திரங்களையும் பேசுகிறார்கள்.

காதேஷ் } (Ka'desh). { எண். ௧௩. ௨௬.  
காதேஸ் } { ஆதி. ௧௪. ௭.

இதற்கு என்மிஸ்பாத்தென்றும் பேர். ஆதி. ௧௪. ௭. யூதவமிசத்தாருடைய சுதந்தரபூமியின் தென்கிழக்கே. இது எப்ரோனுக்கு முக்காத தூரத்துக்குத் தெற்கேயிருக்கிறது. இதைக் கானானியர் தங்களுக்குத் தலைநகரமாகக் கட்டினார்கள்.

உ-ஆவது. காதேஷ். எண். ௨௦. க. இது பாரானென் னுஞ் சீன்வனத்திலுள்ளது. இஸரவேலர் எனிப்பதைவிட்டு காணனுக்குப் போனபோது, தங்கின பாலயங்களுள் சுசு-ம் அஞ்சல் இருந்தது. இங்கேதான் மிரியம் மரித்தாள். இதிலி ருந்துதான் காணனுக்கு உளவுபார்க்கப்போனார்கள். இவர் கள் அவிசுவாசத்தினிமித்தம் வழிதிரிந்து, சீன்வனமெல் லாம் சுற்றி, மறுபடியும் இதற்குவந்து, இதிலே ஈடு-ம் அஞ் சலாகத் தங்கினார்கள். இத்தேசத்திலே இருக்கையில் ஆ ரோன் இதிலுள்ள ஓர் மலையிலேறி மரித்தான். இத்தேசத்துக் குக் காதேஷ்பர்னியாவென்றும் பேர். எண். ௩௨. அ. உபா. கூ. ௨௩.

**காத் (Gad).** ஆதி. ௩௦. கக. எண். க. ௨௩.

எபிரேய பாஷைச்சொல். இதன்பொருள் சனத்திரள். யாக்கோபுடைய மறுமனைவியாகிய சிலுப்பாளிடத்தில் பிறந்த புத்திரன். இவனுடைய சந்ததியாரும், ரூபேனரும், மனா ஷேயின் பாதிக்கோத்திரத்தாரும் ஒருமித்து, மோசேயிடத் தில் உத்தரவுபெற்று, யோர்தானுக்குக் கிழக்கும், கிலியாத் துக்கு மேற்குமான பாஷான்தேசத்தை, அதின் இராசாக்களா கிய ஓகையும், சீகோனையும் சங்கரித்துத் தங்களுக்குச் சுதந்தர பூமியாகப் பெற்றுக்கொண்டார்கள்.

உ-ஆவது. காத். க நாளா. ௨கூ. ௨கூ, ௩௦. க சாமு. ௨௨. ௩. ஓர் தீர்க்கதரிசி. இவன் ஷவுல் அரசாண்ட காலத்தில் தாவீ துக்கு அந்தரங்க துணைவராயிருந்தான். யெகோவா தாவீ துக்குச் செய்த சகாயங்களில் அனேகத்தை இவன் வழியாய்ச் செய்தார்.

௩-ஆவது. காத். யோசு. கக. ௨௨. ஓர் பட்டணம். தாணு டைய சுதந்தரபூமியைச் சார்ந்தது. இதிலே ஏனாக்கியர் குடியேறினார்கள். பெலிஸ்தியருக்குள் அதிபெலவானான கொல் யாத்து இதிலே பிறந்தான். இதிலே குடியேறினவர்களுக் குக் கித்தியரென்று பேர். யோசு. கக. ௩. யெரூஷலே முக்கு மேற்கே முக்காததாரத்திலிருக்கிறது. தாவீது ஷவு லுக்குப் பயந்தோடினபொழுது, இதின் இராசனாகிய ஆகீஷி டத்திலே போய், அடைக்கலம் புகுந்தான்.

**காத் தே பெர் (Gath-Heph'er).** ௨ இரா. கச. ௨௩.

செபுலோன் கோத்திரத்தாருடைய சுதந்தரபூமியாகிய ஓர் பட்டணம். இதிலே யோனா தீர்க்கதரிசி பிறந்தான்.

காத்ரிம்மோன் (Gath-Rim'mon). யோசு. சக. சடு.

ஓர் பட்டணம். இது தாண் கோத்திரத்தாருக்குச் சுதந்தர பூமி. இதைவிட மனுவேயின் பாதிக்கோத்திரத்தாருக்குக் கிடைத்த சுதந்தரபூமியிலும் ஓர் நகரம். க நாளா. சு. சக. எப்ராயீமின் மலைத்தேசத்திலே அடைக்கல நகரமாய்ப் பிரிக் கப்பட்டு, கோகாத்தியருக்குக் கொடுக்கப்பட்ட நகரத்திலொ ன்றுக்கும் இந்த நாமம். க நாளா. சு. சச.

காபிரியேல் (Ga'bri-el). லூசு. க. ௨௭.

ஒரு தேவதூதன். இவன் தேவசித்தப்படி வரப்போகிற சம்பவத்தை மனுஷருக்கு வெளிப்படுத்தும்பொருட்டு, மனு ஷருக்குள் அனுப்பப்படுகிறவன் என்று வேதாசமத்தில் பல இடங்களிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தானி. அ. கசு: க. ௨௧.

காப்பு (Phy-lac'te-ries). மத். ௨௩. ௫.

யூதர் தங்கள் வேதகற்பனைகளை நாடாக்களில் எழுதி, நெற்றியிலே அல்லது கையிலே கட்டுவார்கள். அல்லது சுருட்டி, ஒரு கூட்டிலே அடைத்துக் கட்டுவார்கள். இப் பொழுதும் சைவர் தேவமந்திரங்களைத் தகடுகளிலெழுதிக் கூடுகளில் அடைத்துக் கட்டிக்கொள்ளுகிறார்கள். இந்த வழக்கம் யூதமார்க்கத்திலிருந்து வந்ததென்று எண்ணவேண்டியிருக்கிறது.

காமோர் (Ha'mor). ஆதி. ஸச. ௨.

ஐக்கேமின் பிதா. இவன் காமின் நான்காம் புத்திரனான கானானின் ஆறாம் புத்திரன். ஈவியின் கோத்திரத்தான்.

காம் (Ham). ஆதி. க. ௨௨.

நோவாவின் இளையகுமாரன். இவனுடைய பின்சத்திய யார் அரபியாவின் கிழக்குப்பகுதியிலும், தெற்குப்பகுதியிலும், எகிப்திலும், திரு சீதோன் திசைகளிலும், கானானிலும் குடியேறினார்கள்.

௨-ஆவது. காம். க நாளா. ச. ச௦. யோர்தானுக்குக் கிழக்கே யுள்ள ஓர்தேசம். இதிலே ஜூரியரிருந்தார்கள். ஆதி. கச. ௫.

காயீன் (Cain). ஆதி. ச. ௧.

ஆதி மனிதனுடைய சேஷ்டபுத்திரன். இவன் தம்பியாகிய ஆபேலின்மேல் தேவன் பிரீதியாயிருத்தினிமித்தம், அவ

னோடே எரிச்சல்கொண்டு, அவனைக் கொன்று, தேவ சாபத்தை அடைந்ததுமன்றி, கண்டவர்கள் அவனைக் கொலைசெய்யாதபடி தேவன் ஓர் அடையாளமிட்டுத் தூரத்திவிடவும் பட்டான். அதினாலே அவன் நோத்தைவிட்டுக் கிழக்கே போய், ஏனோக்கென்னப்பட்ட பட்டணத்தைக் கட்டினான். இவனுடைய சந்தானம் க-தலைமுறையிலே சலப்பிரளயத்தினாலே நின்றுபோனது.

காயு (Ga'ius). அப். கக. உக.

மக்கேதோனிய நாட்டின் தலைநகரமாகிய கொரிந்து நகரத்தான். இவன் பவுலிடத்தில் ஞானஸ்நானம் பெற்றான். இவன் பவுலுக்கும் அவனோடுகூட இருந்தவர்களுக்கும், உதவிக்காரனாக எபேசுப் பட்டணத்துக்குப் போனபொழுது, எபேசியர் கலகமெழுப்பி, இவனைப் பிடித்து, நடனசாலைக்குக் கொண்டுபோனார்கள்.

காய்பா (Ca'ia-phas). யோவா. கக. சக—ருக.

இவன் யூதருடைய மகா ஆசாரியனும், அவர்களுடைய ஆலோசனைச் சங்கத்துக்குத் தலைவனும், அன்னா என்னப்பட்ட ஆசாரியனுக்கு மருமகனுமாயிருந்தான். யூதச் சனம் யேசுநாதரைப் பிடித்து, இவனுடைய சமூகத்திற் கொண்டுபோனபொழுது, நீங்கள் ஒன்றுமறியீர்கள். சனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடி ஒரே மனுஷன் சனங்களினிமித்தம் மரணமடைவது நமக்கு நலமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்று சொன்னவனும், கிறிஸ்துநாதருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினவனும், கிறிஸ்துநாதர் தம்மைக் கிறிஸ்து என்று சொன்னது தேவதூஷணமென்று சொல்லிச் சனங்களைத் தூண்டிவிட்டவனும், இவன்தான். இவன் சீமோன் என்னப்படும் ஆசாரியனுக்குப் பின்னும், யோனத்தான் என்னப்பட்ட ஆசாரியனுக்கு முன்னும், மகா ஆசாரியனாயிருந்தான். இவன் கிறிஸ்துவருஷம் ௨௫-தொடங்கி ௩௬-மட்டும் ஆசாரியனாயிருந்து, பின்பு சீரியதேசத்து அதிபதியினாலே தள்ளுண்டான்.

காரரான் (Char'an. See Car'ran and Ha'ran). .....

அப். எ.ச. ஆதி. கக. ஈக.

ஓர் ஊர். கேபார் நதிக்கும், பிராத்நதிக்குமுடாக இருக்கிற மெசோப்பொத்தாமியாவின் வடபுறத்திலுள்ளது. இதிலே ஆபிரகாமின் பிதாவாகிய தேராகு மரித்தான். ஆதி. கக. ௨௬. ஆரான் (Haran) காண்க.

கார்த்திகை நட்சத்திரம் (Ple'ia-des).....

யோபு. கூ. கூ. யோபு. கூஅ. கூக.

இடபராசியிற் காணப்படும் அறுமீன்.

காலாகு (Ca'lah). ஆதி. க0. க2.

ஓர் நகரம். இது இதேக்கேல் என்னப்படும் ஆற்றோரத்தில் கிறிஸ்துவுக்கு உருகக-வருஷத்துக்குமுன் அஜூர் என்னப்பட்டவனாலே கட்டப்பட்டது.

காலேபு (Ca'leb). எண். ககூ. கூ.

யூதகோத்திரத்திலே பிறந்த யெபுனேயின் குமாரன். மோசே காணாதேசத்தை வேவுபார்க்கும்படி அனுப்பின பன்னிரண்டுபேருள் ஒருவன். வேவுபார்க்கப்போன பத்துப் பேரும் தேவ நம்பிக்கையற்றவர்களாய்க் காணினியர் மகாபலசாலிகள். நாம் அவர்களைச் செயங்கொள்ளமாட்டோமென்று மறுக்க,—இவனும் யோசவாவும், நாம் தேவ ஒத்தாசையினாலே அவர்களைச் செயங்கொண்டு, தேசத்தைச் சுதந்தரிப்போமென்று சொன்னார்கள். காணாதேசத்துக்குப் போகக் கூடாதென்று மறுத்த யாவரும் வனத்திலே மரிக்க,—இவனும் யோசவாவும் எகிப்திலிருந்து புறப்படுகையில் 20-வயதுக்கு மேற்படாத சனங்களையும் அழைத்துக்கொண்டு, காணானுக்குப்போய், அங்கே நடந்த யுத்தங்களையும் வென்று, தேசத்தைச் சுதந்தரவீதம் பெற்றார்கள். இவன் அரு-வயதாயிருக்கையில் எப்ரோனையும் அடிப்படுத்தினான்.

கா ௭ (Ka'nah). யோசு. ககூ. அ.

ஓர் நதி. இது எப்ராயீம் சந்ததியாருடைய மேற்கெல்லையாய்க் கர்மேல் மலையிலிருந்து தென்மேற்குமுகமாய் ஓடி, மத்தித்தராணியாக் கடலில் விழுகிறது.

2-ஆவது. கா ௭. யோசு. ககூ. 2அ. ஓர் நகரம். இது சீதோன் நகரத்துக்குச் சமீபமாய் ஆசேர்கோத்திரத்தாருடைய சுதந்தரபூமிக்குச் சேர்ந்திருந்தது.

11-ஆவது. கா ௭. (Ca'na of Gal'i-lee) யோவா. 2. க. ஓர் நகரம். கலிலேயாவிலே தீபேரியாக்கடலுக்கு ஒன்றரைக் காததூரத்துக்கு வடமேற்காகவும், நாசரேத்தாருக்கு நாலரை நாழிகை வழிக்கு வடகிழக்காகவும் இருக்கிறது. கிறிஸ்துநாதர் எகிப்தைவிட்டுக் கொண்டுவரப்பட்டபொழுது இதனைச் சார்ந்த நாசரேத்துக்குக் கொண்டுவரப்பட்டார். இதிலே



தான் கிறிஸ்துநாதர் கலியாணவிருந்திலே சுத்தசலத்தை முந்தி ரிகை ரசமாக்கி, முதலாம் அற்புதஞ்செய்தார். நாத்தானியேல் என்னப்பட்ட சீஷனும் இந்நகரத்தான். யோவா. உக. உ. இங்கேதான் யேசுநாதர் கப்பர்னாகூமிலுள்ள ஒரிராசசங்கத் தானுடைய புத்திரன் மரணவஸ்தையாய்க் கிடந்தபொழுது, தமது வாக்கினாலே அவனைச் சொஸ்தப்படுத்தினார். யோவா. ச. சஎ.

### கா ன ன் (Ca'naan). ஆதி. கூ. உரு.

காமுடைய கனிட்டபுத்திரன். நோவாவுக்குப் பௌத்திரன். இவனை நோவா தன் சகோதரருக்கு அடிமைகளின் அடிமையாயிருப்பான் என்று சபித்தான். இவனுடைய சந்ததியார் அரசாண்ட காணத்தேசத்தைச் சேமுடைய சந்ததியாராகிய இஸரவேலர் அடிப்படுத்திக்கொண்டார்கள். மேற்படி அவர்களுடைய நகரமாகிய தீருசீதோன் பட்டணங்களை யாபேத்தின் சந்ததியாரும், கிரேக்கரும், உரோமரும் அடிப்படுத்தி, அரசாண்டார்கள்.

உ-ஆவது. காணன் (Ca'naan, Land of). ஆதி. கஉ. ரு. ஓர் தேசம். இதற்கெல்லை தெற்கு ஏதோமியா, கிழக்கு அரபியா, வடகிழக்கு சீரியா, வடக்கு லீபனோன் மலைகள், மேற்கு மத்தித்தராணியாக் கடல். இதிலே காணன் குடியேறினதினாலே, இத்தேசத்துக்குங் காணன் என்று பேர். இதிலே அரசாண்ட காணனின் சந்ததியாராகிய சீதோனியர் முதலிய ககராச்சியத்தாரையும், இஸரவேற் சனங்கள் செயங்கொண்டு, இதைத் தங்களுக்குச் சுதந்தரமாக்கினார்கள். இது தெற்கு வடக்காய் கஅ-காத நீளமும், கிழக்குமேற்காய் எ-காத அசலமுமுள்ளது. இதிலே குடியேறின யூதர் முன் பின்னாக உ0-லட்சம். இத்தேசத்துக்குத் தலை நகரம் யெரூஷலேம். இதிலே சலோமோன் கட்டுவித்த தேவாலயமிருந்தது. இது மலைவளத்திலும், நதிவளத்திலும் மிகவுஞ் சிறந்தது. அத்தேசத்தைச் செழிப்பாக்குகிற யோர்தான் நதி வடக்கே லீபனோன் மலைகளிலிருந்து பெருகி, தேசத்தினூடே யோடித், தெற்கே சாக்கடலில் இறங்குகிறது. இத்தேசம் சலோமோனிராசா அரசாண்டகாலத்தில் மகா செழிப்பும், அதிகார பிரபலமுமுள்ளதாயிருந்தது. பின்பு இதின் குடிகளாகிய யூதர் வேதப்பிரமாணத்தை மீறிந்ததினாலே கி. மு. எஉ0-ல் பத்துக்கோத்திரத்தார் அஜூரிய தேசத்திராசாக்களாலும், கி. மு. ௫௮௮-ல் இரண்டு கோத்திரத்தார் பாபிலோன் தேசத்திரா

சாக்களாலும் பாழ்க்கடிக்கப்பட்டதுமன்றி, கி. மு. ௩௩௧-ல் கிரேக்கராலும், கி. மு. ௬0-ல் உரோமராலும் இடர்ப்பட்டுக் குன்றிப்போனார்கள். இக்காலத்திலே துருக்கர் குடியேறி, இதை அரசாண்டு வருகிறார்கள்.

கி

**கிதலியா** (Ged-a-li'ah). எரே. ௪0. ௩.

ஷாபானின் புத்திரனாகிய அகீகாமின் மகன். ௨ இரா. ௨௩. ௨௨. நெபுகத்நெத்சர் யூதேயாவைப்பிடித்து, இராச வமிசத்தாரைச் சிறைப்படுத்திக்கொண்டு போனபொழுது, இவனை யூதேயாவுக்குக் கீழ் அரசாய் வைத்தான். நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேலும் அவனைச்சார்ந்த பதின்மரும் இவனோடே விருந்துகொண்டாடியிருக்கையிற் கட்கத்தினால் இவனைக் கொன்றார்கள். எரே. ௪௧. அதி.

**கிதீயோன்** (Gid'e-on). நியா. ௬. ௧௧.

இஸரவேலின் ஐந்தாம் நியாயாதிபதி. யோவாஷின் புத்திரன். இவனுக்கு யெருபாகால் என்றும் பேர். இவன் தன்பிதா உண்டுபண்ணிவைத்த பாகாலின் வேதிகைகளை இடித்து, விக்கிரகாராதனையை நிருமூலப்படுத்தினவன். இஸரவேலர் மீதியானியராலே நெருக்கிடைபட்டபொழுது, அவர்களுக்கு இரட்சகனாக யெகோவா இவனை அபிஷேகம்பண்ணினார். இவன் ஒரு இரவிலே யெகோவாவுடைய உத்தரப்படிமுநூறு சனங்களுடனே தீபந்தங்களைப் பாளைகளுக்குள் மறைத்துவைத்து, மீதியானியருடைய பாளையத்திற்குப் போய்ப், பாளைகளையுடைத்துத் தீபந்தங்களை வெளிப்படுத்திக், கிதீயோனுடைய கட்கமும், யெகோவாவுடைய வாளும் வந்ததென்று கூவினவுடனே, மீதியானியர் சகலரும் தம்மோடுதாம் எதிர்த்துச் சங்காரப்பட்டார்கள். இவன் பாளையத்தைக் கொள்ளையிட்டுத் திரும்பினான்.

**கித்தித்து** (Git'tith). சங். ௮.

ஓர் கீதக்கருவி.

**கித்தியன்** (Git'tites). யோசு. ௧௩. ௩

காத் காண்க. (See Gath.)

**கித்தீம்** (Chit'tim). தானி. கக. ௩௦.

சின்ன ஆசியாவின் தென்திசையிலிருக்கிற ஓர் தீவு. இதற்குக் குப்புருதீவு என்றும் பேர். குப்புரு காண்க. (See Cy'prus).

**கிபால்** (Ge'bal). ஏசே. உஎ. கூ.

பினிசியா தேசத்திலுள்ள ஓர் நகரம். இது சீதோன்பட்டணத்துக்கு வடக்கே நாகாததூரத்திலிருக்கிறது. இதிலே கப்பற்றுறையிருந்தது.

**கிபிதோன்** (Gib'be-thon). யோசு. உக. உ௩.

ஓர் நகரம். தான் கோத்திரத்தாருடைய சுதந்தரபூமியைச் சார்ந்தது. இதைப் பெலிஸ்தியர் அரசாண்டார்கள். இந்த நகரத்தை இஸரவேலின் இராசாவாகிய நாதாபு முற்றிக்கையிட்டிருக்கையில், ஈஷகார் வமிசத்தானும், அகியாவின் புத்திரனுமான பாஷா நாதாபுக்கு விரோதமாய்த் துராலோசனை செய்து, நாதாப்பைக் கொன்றான். க இரா. கடு. உஎ.

**கிபியா** (Gib'e-ah). க சாமு. க௩. உ.

பென்யாமீனருடைய சுதந்தரபூமியைச்சார்ந்த ஓர் நகரம். இது யெரூஷலேமிலிருந்து அரைக்காததூரத்துக்கு வடக்கே யுள்ளது. இது ஷவுலுடைய சென்மதேசம். க சாமு. க௦. உ௬. ஏசா. க௦. உக. இதின் குடிகள் மகா துராசாரர். இந்தப் பென்யாமீனர் ஒரு லேவியஸ்திரீயை அபிமானக் கேடு செய்தபடியால், மற்றைப் பதினொரு கோத்திரத்தாருங் கூடி, இவர்களைச் சங்காரப்படுத்தினார்கள்.

**கிபியோன்** (Gib'e-on). யோசு. க௦. உ. உநாளா.

க௬. சய.

பென்யாமீனருடைய சுதந்தரபூமியைச் சேர்ந்த ஓர் நகரம். இது யெரூஷலேமிலிருந்து முக்காற்காததூரத்துக்கு வடக்கே யிருக்கிறது. இதின் குடிகளாகிய கிபியோனர் யோசுவா காணத்தேசத்தை வசப்படுத்த வந்தபொழுது, அவனுக்குத் தங்களைத் தூர தேசத்தாரென்று காட்டி, உடன்படிக்கை பண்ணிக் கொண்டதினால் யோசுவாவினாலே சங்கரிக்கப்படாமல் தப்பிக்கொண்டார்கள். யோசு. கூ. யடு. ஏசா. உஅ. உ. இது லே தாவீதுராசாவுடைய கடைசிக்காலத்திலும், சலோமோனுடைய ராச்சியத்தின் ஆரம்ப காலத்திலும், யெகோவாவுடைய

ஆவாசமிருந்தது. இதிலிருக்கிற ஓர் மடுவின் இருகரையிலும் அப்னேரும், யோவாபும் வந்து, எதிர்ப்பட்டபொழுது, தங்கள் தங்கள் தளங்களுக்குள் பன்னிரண்டு பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து, விநோதயுத்தஞ்செய்ய மூட்டிவிட்டார்கள். இதிலே யோசுவாவும் சனங்களும் கூடி ஏமோரியருடனே யுத்தம்பண்ணினபொழுது, யோசுவா தேவதத்து வத்தைக்கொண்டு பகல்மானத்தை அதிகப்படுத்தினான்.

**கிபீரா** (Cheph-i'rah). யோசு. கூ. க௭.

ஓர் நகரம். இது முன்னே காமுடைய சந்ததியாராகிய கிபியோனியர் வசமாயிருந்தது. பின்பு யோசுவா காணாதே சத்தைப் பங்கிட்டகாலத்தில், பென்யாமீனருக்குக் கிடைத்தது. யோசு. க௮. ௨௬.

**கிமரியா** (Gem-a-ri'ah.) எரே. ௨கூ. கூ.

இல்கியாவின் புத்திரன். சிறைப்பட்டுப்போன யூதச் சனங்களுக்கு எரேமியா தீர்க்கதரிசி எழுதிய நிருபத்தைக் கொண்டுபோகும்படி யூதராசாவாகிய சிதிகியா அனுப்பின தூதுவரூள் ஒருவன்.

௨-ஆவது. கிமரியா. எரே. கூ. கக. ஷாபானின் புத்திரன். யோயாக்கீமுடைய பிரபுக்களில் ஒருவன்.

**கிமாம்** (Chim'ham). ௨சாமு. ககூ. கூ௭.

தாவீதுக்கு உற்ற துணையாயிருந்த பர்சில்லாயுடைய மகன். இவனும் தாவீதுக்கு அதிநண்பனாயிருந்தான்.

௨-ஆவது. கிமாம் எரே. சக. க௮. பெதலகேம் நகரத்தைச்சேர்ந்த ஓர் கிராமம். இந்தக் கிராமத்தைத் தாவீது இராசா தமது நண்பனாகிய கிமாவுக்கு உம்பளிக்கையாய்க் கொடுத்ததினால் இந்தப்பேர் இதற்கு இடப்பட்டதாய் எண்ணுகிறார்கள்.

**கிமோஷ்** (Che'mosh). எண். ௨கூ. ௨கூ.

அரபி பாஷைச் சொல். கருத்து அதிகதி. இது மோவாபியரும், அம்மோனியரும் நம்பி வணங்கின சூரிய விக் கிரகமென்று சில சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். இதற்குச் சலோமோனிராசா மோவாபியஸ்திரீகளினிமித்தம் ஒரு ஆலயங்கட்டுவித்தான். க இரா. கக. ௭. இதை யோஷியா நிருமூலமாக்கினான். ௨ இரா. ௨கூ. ககூ.

**கியூன்** (Chi'un). ஆமோஸ். ௫. ௨௬.

ஓர் நட்சத்திரம். இதற்கு இரம்பான் என்றும் பேர். அப். ஏ. சந. இது சோதிடவாதிகள் வணங்குகிற சனீச் சுரனென்று சில வியாக்கியானிகள் சொல்லுகிறார்கள். யூதருக்குள் மருளவிழுந்து, அன்னிய தேவர்களை ஆராதித்த சிலர் இந்த நட்சத்திரத்துக்குப் பாவனையாக விக்கிரகத்தை உண்டாக்கி, உற்சவங்கொண்டாடினார்கள்.

**கிரகாசி** (Gir'ga-site, Gir'ga-shite). ஆதி. ௧0. ௧௬.

காமுடைய இளையமகனாகிய காணனுடைய ஐந்தாம் புத்திரன். இவனுடைய சந்ததியார் குடியேறின ஊருக்கும் இந்த நாமம். இந்த ஊர் கலிலேயாக் கடலுக்குத் தென் கிழக்காய் இருந்தது.

**கிரிசீம்** (Ger'i-zim). உபா. ௧௧. ௨௬.

எபால் காண்க. (See E'bal.)

**கிரிஸ்பு** (Cris'pus). அப். ௧௮. ௮.

கொரிந்துவிலுள்ள ஆலயத்தலைவன். இவன் பவுல் அப்போஸ்தலனுடைய உபதேசத்தைக் கேட்டு, விசுவாசியாகித் தன் குடும்பத்தாரோடே ஞானஸ்நானம் பெற்றான். ௧ கொரி. ௧. ௧௪.

**கிரேத்தியர்** (Cher'e-thims, or Cher'e-thites) ..... ..

௧ சாமு. ௩0. ௧௪.

ஓர் சாதியார். இவர்களுக்குப் பெலிஸ்தியர் என்றும் பேர். இவர்கள் காமுடைய குமாரனாகிய மிஸ்ராயீம் வழியாய்ப் பிறந்தவர்கள். இவர்கள் வில்வீரராய் இருந்ததினால் இவர்களிற் சிலரைத் தாவீது இராசனும், அவனுடைய இடத்துக்கு வந்த மற்றுஞ் சில இராசாக்களும், தங்கள் தங்கள் மெய்காப்பாளராக வைத்தார்கள். ௨ சாமு. ௧௫. ௧௮. ஏசே. ௨௫. ௧௬. செப்பனி. ௨. ௫.

**கிரேத்தே** (Crete). அப். ௨௭. ௭. தீத்து. ௧. ௧௨.

மத்தித்தராணியாக் கடலிலுள்ள ஓர் தீவு. அது கிழக்கு மேற்காக ௧௭-௧௮ மீளும், வடக்குத் தெற்காக ௫-௬ அகலமுமுள்ளது. இதிலே ௨௫0,000 சனங்கள் மட்டுக்குக்

குடியிருந்தார்கள். இது முன்னே பலவகைத் தானியங்களிலும், கனிவர்க்கங்களிலும், மற்றும்ள்ள செல்வங்களிலும் முக்கியமுடையது. இதின் பூருவ குடிகள் எகிப்திலிருந்துவந்த மிஸ்ராயீம் சந்ததியாராகிய பெலிஸ்தியர். இவர்கள் மிஸ்ராயீமின் புத்திரனாகிய கப்தோரிமின் சந்ததியாரானபடியால், கப்தோரிமியர் என்றும் அழைக்கப்பட்டார்கள். ஆதி.க0.கச. ஏசே. 2௫. ௧௬. அப். ௨௭. ௭. இவர்கள் நிஷ்டேரரும் அசத்தியவாதிகளுமாயிருந்தார்கள். தீத்து. க. ௧௨.

கிலியாத் (Gil'e-ad).

கலெயேத் (Ga'leed).

மிஸ்பா (Miz'pah).

ஏகார்சக்தூத்தா (Je'gar-Sa-ha-du'tha).

2 இரா, ௧0. ௩௨.

ஆதி. ௩௧. ௪௭.

ஆதி. ௩௧. ௪௬.

ஆதி. ௩௧. ௪௭.

இதிலே லாபானும், யாக்கோபும் ஒருவருக்கொருவர் பகை சாதிப்பதில்லையென்று உடன்படிக்கைபண்ணி, அதற்கு அறிகுறியாய்க் கற்களைக் குவித்து, இந்த நாமங்களை அதற்கிட்டார்கள். இந்த இடம் யோர்தான் நதிக்குக் கிழக்கே யெருஷலேமிலிருந்து, நாற்காததாரத்துக்கு வடகிழக்காயிருக்கிறது. இந்தக் கிலியாத்தேசமும், பாஷாந்தேசமும் முன்னே மனுவேயின் அரைக்கோத்திரத்துக்குச் சுதந்தரமாகக் கிடைத்தது. யோச. ௧௩. ௨௫.

2-ஆவது. கிலியாத். மனுவேயின் கோத்திர அதிபதிகளில் ஒருவன். எண். ௨௬. ௨௬.

கிலியொப்பா (Cle'o-phas). யோ. ௧௧. ௨௫.

யேசுவின் சீஷரிலொருவன். இவனுக்கு அல்பேயு என்றும் பேர். கிறிஸ்துவைச் சிலுவையிலிறைந்தபொழுது, இவனும் அந்த இடத்துக்குப்போய் நின்றான். இவன் சின்ன யாக்கோபுக்குப் பிதா. கிறிஸ்துவின் மாதாவாகிய மரியாளுடைய கணவனான யோசேப்புக்குச் சகோதரன். கன்னிமரியாளுடைய சகோதரி மரியாளுக்குக் கணவன். இவனும் இவன் பெண்சாதி கிலியொப்பா மரியாளும், பிள்ளைகளாகிய சின்ன யாக்கோபு, யூதா, யோசேப்பு, சீமோன், பேதுரு என்பவர்களும் கிறிஸ்துநாதருக்குச் சீஷராயிருந்தார்கள். இந்தக் கிலியொப்பா, கிறிஸ்துநாதர் சிலுவையிலிறையுண்டு மரித்து, அடக்கம்பண்ணப்பட்ட மூன்றாம்நாள் உயிர்த்தெழும்புவாரென்கிற செய்தியை விளங்காதவனாயிருந்ததினால், அவர் மாணமடைந்ததைக்குறித்துத் துக்கமுடையவனாய் இருந்தான். ஆகையால் இவனும், மற்றொருவனும் எம்மாவென்னும் கிரா

மத்துக்குப் போகிறபொழுது யேசுநாதர் வழியில் வெளிப் பட்டு, தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிற தற்கு உணர்வில்லாமல் மந்தமான இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாய் வேதனையை அனுபவித்து மகிமையடையவேண்டியதென்று மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் சொன்னார்கள்யென்று தீர்க்கதரிசிகள் தம்மைக்குறித்து சொல்லிய வேதவாக்கியங்கள் அனைத்தையும் எடுத்துக்காண்பித்தார். மத். க௭. ௩௩. மாற். ௭. ௩. லூக். ௨௪. ௧௦.

**கிலீக்கியா** (Cil-i'ci-a). அப். ௨௧. ௩௭.

ஓர் தேசம். இது சின்ன ஆசியாவின் தென்கீழ்த்திசையிலுள்ளது. இதின் தலைநகரமாகிய தர்சீஷிலே பவுல் பிறந்தான். இத்தேசத்தார்தான் ஸ்தேவானுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். அப். ௭. ௫.

**கிலோதியா** (Clau'di-a). அப். ௨௭. ௧௭.

ஓர் தீவு. பவுல் இந்தத் தீவுக்கருகாய் மத்தித்தராணியாக் கடல்வழியாய் யாத்திரைபண்ணினான். இது கிரேத்தேதீவுக்குக் கிட்டமொனமான ஓர் சிறுதீவு.

**கிலெளதிய இலுசியஸ்** (Clau'di-us-Lys'i-as).

அப். ௨௩. ௨௭.

யெரூஷலேமின் கோவில் காவற் சேனைத்தலைவன். இவன் பவுல் அப்போஸ்தலன்மேல் யூதர் செய்யக்காத்திருந்த வஞ்சனையை அறிந்து, அவனுக்கு ௨௦௦-பேர்ச்சேவகரையும், ௭௦-குதிரைவீரரையும், ௨௦௦-வில்வீரரையும் காவலாக வைத்துப், பெலிக்குஸ் இடத்துக்கு அனுப்பினான்.

**கிலெளதிய கைசர்** (Clau'di-us Cæ'sar) .....

அப். ௧௧. ௨௮.

உரோமை இராசாக்களுள் ஒருவன். இவன் கிறிஸ்துவருஷம் ௪௧-ல் அரசாண்டான். இவன் அரசாண்ட பதினாண்டுகாம் வருஷத்தில் இவன் மனைவி அகிரிப்பாளிட்ட நஞ்சினால் மரித்தான். கைசர் காண்க.

**கில்கால்** (Gil'gal). யோசு. ௪. ௨௦.

யெரிகோவைச் சார்ந்த ஓர் கிராமம். இது யெரிகோவுக்குக் கிழக்கும், யெரூஷலேமுக்கு வடகிழக்குமாய் யோர்தானிலிருந்து அரைக்காததூரத்துக்கு மேற்கேயிருக்கிறது. இஸர

வேலர் யோர்தானைக் கடந்துபோய், முதல்முதல் இதிலே பாளயமிறங்கி, யோர்தானிலிருந்து எடுத்துவந்த பன்னிரண்டு கற்களையும் ஞாபகக்குறியாய் இதிலே நிறுத்தினார்கள். இதிலே இவர்கள் யெகோவாவுக்கு ஒரு ஆவாசத்தை நிறுத்தி, அதிலே நியாயப்பிரமாணப் பெட்டியை ஸ்தாபித்துவைத்தார்கள். அந்த ஆவாசம் காணத்தேசம் முழுதும் இஸரவேலருக்குக் கைவசப்படும்வரையும் இருந்தது. க சாமு. ௧௦. ௮. பின்பு பிரமாணப்பெட்டி ஊலோவுக்குக் கொண்டுபோகப்பட்டது. க சாமு. ௧௩. ௩௩. யோசுவாவும், சேனைகளும் காணத்தேசத்தாரைச் செயங்கொண்டுவந்து, தங்குதற்கு இந்தக் கில்கால்தான் சேமஸ்தானமாயிருந்தது. சாமுவேலிருந்தகாலத்தில் இந்த நகரமும், பெத்தேலும், மிஸ்பேயும், இஸரவேலருக்கு விசேடமான நியாயசங்கஸ்தானங்களாயிருந்தன. க சாமு. ௭. ௧௬. பின்பு எப்ராயீமியர் அதிலே விக்ரகாராதனையை உண்டாக்கித் தண்டிக்கப்பட்டார்கள். ஓசி. ௧௨. ௧௧.

௨-ஆவது. கில்கால். உபா. ௧௧. ௩௦. யோசு. ௧௨. ௨௩. மோரே என்னும் சமபூமியின் அருகாய் இருக்கிற ஓர் இடம்.

கில்போவா (Gil-bo'a). க சாமு. ௨௮. ௪. ௨ சாமு.

௧. ௧௬.

யோர்தான் நதிக்கு மேற்கான ஓர் மலை. இது யெரூஷலே மிலிருந்து ௩-காததூரத்திற்கு வடக்கேயிருக்கின்றது. இதிலே ஷவுலும், அவனுடைய மூன்று பிள்ளைகளும் பெலிஸ்தியருடைய யுத்தத்திலே மரித்தார்கள். க சாமு. ௩௧. ௮.

கிளை (Branch). சகரி. ௩. ௮: ௬. ௧௨. சங். ௮௦. ௧௩.

இந்தச் சொல் பழையபுதிய ஏற்பாடுகளில் பல இடங்களிலும் வருகிறது. இது சில இடங்களில் தாவீதுராசனையும், சில இடங்களிலே கிறிஸ்துநாதரையுங் குறிக்கின்றது.

கிறிஸ்துயேசு (Christ Je'sus). எபே. ௨. ௧௦.

உலோகரட்சகர். கருத்து அபிஷேகம்பண்ணப்பட்ட இரட்சகர். இவருக்கு எபிரேயபாஷையில் மஜீயக்கென்றும், கிரேக்கபாஷையில் கிறிஸ்துவென்றும், தமிழில் அபிஷேகனென்றும் வழங்கும். இந்தப்பேர் குருவுத்தியோகத்துக்கு நியமிக்கப்படுகிற ஒவ்வொருவருக்கும் எண்ணெயிட்டு ஆசாரிய அபிஷேகம்பண்ணுவதினால், தேவாபிஷேகம் பெற்ற இவருக்கும் காரண இடுகுறியாய் வந்தது. யாத். ௨௮.



சக: உக. ஏ. இதுவன்றிக், காபிரியேல் என்னும் தேவதூதன் இவருடைய தாயாகிய மரியாளுக்குத் தரிசனையாகிப் பரிசுத்த ஆவியானவர் உன்மேல் நிழலிடுவார். நீ ஒரு புத்திரனைப் பெறுவாய். அவருக்கு யேசு என்று பேரிடுவாய் என்றான். இவருக்கு ஏசா. ஏ. கச-ல் இம்மானுவேல் என்று பேரிடப்பட்டிருக்கிறது. யோவா. க. க-ல் வாக்கென்று சொல்லப்பட்டது. இவர் ஏசாயா முதலிய பல தீர்க்கதரிசிகள் அனேக வருஷங்களுக்குமுன்னே வெளிப்படுத்திய பிரகாரம் ஒரு கன்னி ஸ்திரீயிடத்திலே பிறந்து, தேவதூதராலும், இடையராலும், சாஸ்திரிகளாலும், சிமியோன், அன்னாள் என்பவர்களாலும் வாழ்த்தடைந்து, தீர்க்கதரிசனப்படி எகிப்துக்குக் கொண்டிபோகப்பட்டு, மறுபடி நாசரேத்துக்கு அழைக்கப்பட்டு, சகல சாஸ்திரங்களையும் கல்லாதறிந்து, பின்பு யோவானாலே ஞானஸ்நானம் பெற்று, பிதாவினாலும், பரிசுத்த ஆவியினாலும் சாட்சிபெற்று, பசாசினால் வந்த மூவகைச் சோதனையையும் வென்று, சற்குருவாகி, அற்புதங்களினாலும், போதகங்களினாலும், தானே பரமகுரு என்று பிரத்தியட்சமாய்ச் சாட்சியிட்டு, மனுஷருக்குப் பிராயச்சித்தப் பலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்து, மரித்து, மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்து, பரமண்டலத்திலே பிரதான ஆசாரியராக வீற்றிருக்கிறார். இன்னும் அவர் புதியவானமும், புதியபூமியும் தோன்றுங்காலத்தில் சகல ராசாங்கத்தையும் பரிகரித்துத்தாமே அரசாளுவாரென்றும், கடைசிராளில் யாவரையும் உயிரோடெழுப்பி நடுத்தீர்ப்புச் சொல்வாரென்றும் வேதத்தைக்கொண்டு அறிகிறோம்.

கிறிஸ்துவிரோதி (An'ti-christ). க யோவா. உ.

கஅ, உஉ. உ தெச. உ. ஈ.

கிறிஸ்துநாதருக்கும், அவருடைய சபைக்கும் எதிரிடையாக எழும்புகிறவன். வெளி. கஎ-அதி. கஅ-அதி.

உ-ஆவது. கிறிஸ்து விரோதி. க தீமோ. ச. க. கிறிஸ்துவின் சபைக்கும், தேவ ஆவிக்கும் விரோதமான பொய்ப் போதகன். க யோவா. ச. ஈ.

கினீது (Cni'dus). அப். உஎ. ஏ.

ஓர் தீவு. இது மத்தித்தராணியாக்கடலிலுள்ள ரோதுதீவுக்குவடமேற்காய்ச் சின்ன ஆசியாவின் தென்மேற்கு முனையிலுள்ளது. பவுல் கப்பல் யாத்திரை பண்ணினபொழுது, இந்தத் தீவுக்குச் சமீபமாய்ப் போனான்.

**கின்னேரேத்** (Chin'ner-eth, Chin'ner-oth, or Cin'ner-oth). எண். ஈச. கக.

ஓர் மடு. இதற்குத் தீபேரியாக் கடலென்றும், கலிலேயாக் கடலென்றும், கெனசேரேத்துக் கடலென்றும் பேர்.

உ-ஆவது. கின்னேரேத் (Chin'ner-oth). ஓர் பட்டணம். உபா. ஈ. கஎ. இக்காலத்தில் இதற்குத் தீபேரியாவென்று பேர். இது செபுலோனின் சுதந்தரபூமிக்கும், நப்தாலியின் சுதந்தரபூமிக்கும் இடையேயிருக்கிறது.

**கிஷூர்** (Gesh'ur). உசாமு. கஈ. ஈஅ.

ஜீரியாதேசத்திலுள்ள ஓர் மாகாணம். இது யோர்தான் நதிக்குக் கிழக்கே பாஷானுக்கு வடக்கே ஏர்மோன் மலைக்குச் சமீபமாயிருக்கிறது. தாவீதின் குமாரனாகிய அபஷாலோம் தாவீதைவிட்டு, இந்த ஊருக்கு ஓடிப்போய், அதின் இராசனும் தன் மாதாவின் பிதாவுமாகிய தலமாயிடத்தில் மூன்றுவருஷந் தங்கியிருந்தான்.

## கீ

**கீதரோன்** (Ce'dron or Ke'dron). க இரா. உ. கஎ.

யெருஷலேம் பட்டணத்துக்கும், ஒலீவமலைக்கும் இடையே இருக்கிற யோஷபாத்தென்னும் பள்ளத்தாக்கிலே தெற்கு முகமாயோடி, மறுபடி கிழக்கே திரும்பிச் சாக்கடலில் விழுகிற ஓர் சிற்றூறு. இந்த ஆற்றோரத்திலுள்ள கெத்சமனே என்னும் தோட்டத்திலேதான் கிறிஸ்துநாதர் காட்டிக்கொடுக்கப்பட்டது.

**கீயவு** (Chi'os). அப். ௨௦. கரு.

ஓர் தீவு. இது சிமர்னாவுக்கும், அத்தேனியாவுக்கும் இடையிலேயுள்ள சமுத்திரத்துக்குள்ளிருக்கிறது. இது மூன்றரைக்காத ஈளமும், ஒன்றரைக்காத அகலமுமுள்ளது. இதிலே முற்காலத்திலே கிரேக்கர் வாசம்பண்ணினார்கள். பின்பு கஅஉஈ-ல் துருக்கர் அவர்களைச் சருவசங்காரப்படுத்திக் குடியேறினார்கள்.

**கீயோன்** (Gi'hon). ஆதி. உ. கஈ.

ஓர் ஆறு. இது எதேன் தோட்டத்தில் எழும்பி, கூஷ்தே சத்தைச் சுற்றியோடி, கஸ்பியன் கடலில் விழுகிறது.

உ-ஆவது. கீயோன். க இரா. க. ஈஅ, ஈக. ஓர் சிற்றூறு. இது யெரூஷலேமுக்குச் சமீபமாய்த் தென்மேற்குப் புறமாயோடி, சாக்கடலிலே விழுகின்றது. இந்த ஆற்றண்டையில், சலோமோன் இராசா அபிஷேகம் பெற்றான்.

**கீரியத்தாயீம்** (Kir'jath-A'im). யோசு. கங. கஅ.

இதற்கு முற்காலத்திலே சாவேகீரியத்தாயீம் என்று பேர். ஆதி. கச. று. அக்காலத்திலே இதில் ஏமியர் வாசம்பண்ணினார்கள் பின்பு மோவாப்போடே சேர்க்கப்பட்டது.

உ-ஆவது. கீரியத்தாயீம். க நாளா. சு. எசு. . நப்தாலி கோத்திரத்தின் சுதந்தரபூமிக்குள்ளான ஓர் நகரம்.

**கீரியாத்** (Kir'jath). யோசு. கஅ. உஅ.

யூதா கோத்திரத்தாருக்கும், பென்யாமீன் கோத்திரத்தாருக்கும் கிடைத்த சுதந்தரபூமிக்கு எல்லையாய் இருந்த ஓர் கிராமம். இதற்குக் கீரியாத்ஏயாரீம் என்றும், கீரியாத்தபாகாலா என்றும், கீரியாத்தபாலா என்றும் பேர். யோசு. கரு. க. க நாளா. கங. சு. ஷிமியாமின் புத்திரனாகிய ஊரியா தீர்க்கதரிசி இவ்வூரான். எரே. உசு. உ௦. இந்த ஊரிலே நியாயப்பிரமாணப் பெட்டி உருவடிவாக இருந்தது. க சாமு. எ. உ.

**கீரியாத் அர்பா** (Kir'jath-Ar'ba). யோசு. கசு. கரு.

முற்காலத்தில் இதற்கு எப்பிரோன் என்றும் பேர். எப்பிரோன் காண்க.

**கீரியாத்செப்பேர்** { (Kir'jath-Se'pher). } நியா. க. கக.  
{ (Kir'jath-San'nah). }

இதற்குத் தீபேர் என்றும் பேர். தீபேர் காண்க.

**கீர்** (Kir). ஏசா. உஉ. சு. உ இரா. கசு. க.

கறுப்புக்கடலுக்கும், கஸ்பியன்கடலுக்கும் ஊடாகவிருக்கிற ஓர் தேயம். இது மீதியாவுக்கும், பார்சியாவுக்கும் வடக்காயிருக்கிறது. கீர் என்னும் ஆறு இத்தேசத்தை உருவப்பாய்ந்து, கஸ்பியன் கடலிலே விழுகிறது.

உ-ஆவது. கீர். (Kir'of Mo'ab). ஏசா. கரு. க. மோவாபிலுள்ள ஓர் ஆரண நகரம்.

**கீழ்நகரம்** (Mak'tesh). செப்னி. க. கக.

யெரூஷலேம் பட்டணத்திலிருந்த செட்டுத் தெரு.

கீஷோன் (Ki'shon). நியா. ச. எ. க இரா. கஅ. ச0.

ஓர் ஆறு. இது தாபோர் மலையில் முகங்கொண்டு எழும்பி அதன் அடிவாரத்தைச் சூழ்ந்து, தெற்கேபோய், மேற்கே திரும்பி, யெஸ்ரியேல் என்னும் சமபூமியிலே பாய்ந்து, தொலேமஸ் பட்டணத்துக்குச் சமீபமாய் ஓடி, சுர்மேல் மலை அடிவாரத்தில் மத்தித்தராணியாக்கடலில் விழுகிறது. பாராக்கும், சிசேராவும் இதன் கரையிலே யுத்தம்பண்ணினதினாலும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரை இலீசாத் தீர்க்கதரிசி இவ்விடத்திலே கொல்லுவித்ததினாலும், இந்த இடம் மிகவும் கீர்த்திபெற்றதாயிருக்கிறது. இது செபுலோன் சந்ததியாருக்கும், ஈஷுகார் சந்ததியாருக்கும் கிடைத்த சுதந்தர பூமியின் எல்லையிலிருக்கிறது.

கீஷ் (Kish). க சாமு. கூ. க.

இஸரவேலின் முதலாம் இராசாவாகிய சவுலின் பிதா. பென்யாமீன் கோத்திரத்தான்.

## கு

குப்புரு (Cy'prus). அப். ச. கூசு.

மத்தித்தராணியாக்கடலிலுள்ள ஓர் தீவு. இது கிழக்குமேற்காய் 20-காததூரமும், வடக்குத் தெற்காய் 8-காத அகலமுமுள்ளது. சனத்தொகை 20,000. இதற்குக் கித்தீம் என்றும் பேர். எண். 2ச. 2ச. தானி. கக. ௩0. இது திராட்சரசம், எண்ணெய், கம்பளிமயிர் முதலிய வளங்களிற் பேர் பெற்றது. இதன் தென்கிழக்கே சாலமீசு நகரமும், மேற்கே பாப்போ நகரமும் இருந்தன. இதிலே ஆறுதலின் மகன் என்று கருத்துள்ள பர்னபாவுங் குடியிருந்தான். பவுல் அப்போஸ்தலன் இத்தீவுக்குக் கிறிஸ்துவருஷம் ௩௩-லே போனான். அப். க௩. ௩௩.

குரீனி (Cy-re'ne). அப். கக. 20.

ஓர் தேசம். இது மத்தித்தராணியாக்கடலுக்குத் தென்கரையில் எகிப்துக்கு மேற்காகவும், ஆபிரிக்காவுக்கு வடபக்கமாகவுமிருக்கிறது. கிறிஸ்துநாதரை அறையும்படி கொண்டு போன சிலுவையைச் சுமக்க யூதராலே பலாற்காரம் பண்ணப்பட்ட சீமோன் இத்தேசத்தவன். மத். 2௭. ௩2.

சூரீனியு (Cy-re'ni-us). லூக். உ. உ.

ஆரியதேசத்தின் அதிபதி. இவன் கிறிஸ்துநாதருடைய சென்னகாலத்தில் ஆரியதேசத்துக்கு அதிபதியாயிருந்தான்.

சூஷ்டம் (Lep'ro-sy). லேவி. கநூ. சஉ.

பாவிகள்மேல் தெய்வச்செயலாய் வருகிற ஓர் கொடிய நோய். இது உண்டாயிருக்கிற இடம் வெண்மையும், சிவப்பும் கலந்திருக்கும். இந்த ரோகம்கொண்டவன் சபையை விட்டு நீக்கப்படவேண்டும். இது தெய்வீகமாயல்லாமல், வைத்தியத்தினால் மாற்றக்கூடாத நோய். இந்த நோய் அடைந்தவன் தனக்கந்த நோய் உண்டென்பதற்கு அறிகுறியாய்க் கந்தை கட்டித் தலைதிறந்து, முகத்தை மூடி, அசுசி அசுசி என்று சத்தமிட்டு, வழிநடக்கவேண்டும். இந்த ரோகம் தெய்வச்செயலாய்த் தீர்ந்தால், அவன் ஆசாரியனிடத்திற் போய்த் தன் ரோகம் தீர்ந்ததென்று காண்பித்துப், பலிசெலுத்திப் பிராயச்சித்தம்பண்ணி, அதன்மேற் சபையோடே சேரவேண்டியது. இந்த ரோகத்தை இலீஷா தீர்க்கதரிசி தேவ அனுக்கிரகத்தினாலே அற்புதமாய் மாற்றினான். கிறிஸ்துநாதரும் கரூ-சூஷ்டரோகிகளுடைய சூஷ்டரோகத்தைத் தமது வாக்கினாலே சுத்தமாக்கித், தாமே தேவசுதனென்பதை விளங்கப்பண்ணினார்.

கூ

கூப் (Chub). ஏசே. நூ. நூ.

எத்தியோப்பிய தேசவாசிகளில் ஓர் பகுதியார்.

கூன் (Chun). கநூளா. கஅ. அ.

ஓர் பட்டணம். இதற்குப் பேரோதா என்றும் பேர். உசாமு. அ. அ. ஏசே. சஎ. ககூ. இக்காலத்திலே (Bei'rou) பேரேத் என்று வழங்குகிறது.

கூஷான்ரிஷதயிம் (Chush'an-Rish-a-tha'im).....

நியா. நூ. அ.

மெசோப்பொத்தாமியாவின் இராசா. இவன் இஸரவேல் சந்ததியாரை அ-வருஷகாலம் சிறைப்படுத்தியிருந்தான். பின்பு காலேப்பின் சகோதரனான கேனூசின் புத்திரன் ஒத்னியேல் யுத்தம்பண்ணி அவர்களை மீட்டுக்கொண்டான். நியா. நூ. அ.

**கூஷ்** (Cush, E-thi-o' pi-a). ஆதி. க௦. சு. அப். அ. ௨௭.

காமுடைய மூத்த குமாரன். நிம்ரோத்துக்குப் பிதா. இவன் மீதியான்தேசத்திலே குடியேறினான். அதனால் மீதியானுக்குக் கூஷ் என்றும் பேர் வந்தது. இவனுடைய சந்ததியார் பெருகி, அரபியாலும், ஆபிரிக்காவிலும் பரவியிருக்கிறார்கள். இக்காலத்திலே இவர்களுக்குக் காப்பிரிகளென்று வழங்குகிறது. இவனுடைய சந்ததியாருக்கு எத்தியோப்பியரென்றும் பேர்.

௨-ஆவது. கூஷ் (Cush). எண். க௨. க. கூஷியர் வாசம்பண்ணின தேசம். இந்தப்பேர் எத்தியோப்பியாவுக்கும், மீதியானுக்கும், தானியாகுபேராய் இடப்பட்டு வழங்கிவருகிறது.

## கெ

**கெங்கிரேயா** (Cen-chre'a). அப். கஅ. கஅ.

கொரிந்துபட்டணத்துக்கு ஒருகாததாரத்துக்குத் தென்கிழக்கேயிருக்கிற ஓர் ஊர். இதிலே கிறிஸ்துவின் சபை ஒன்றிருந்தது. உரோ. கசு. க. பவுல் அப்போஸ்தலன் யெரூஷலேமுக்குப் புறப்பட்டபொழுது, இதன் துறையில் நின்ற ஜூரியதேசத்துக் கப்பலிலேறிப்போனான்.

**கெசெர்** (Ge'zer). யோசு. கசு. ஈ.

பென்யாமீனருடைய சுதந்தர பூமியின் வட எல்லையிலே யெரூஷலேமுக்கு வடமேற்காய் எப்ராயீம் கோத்திர சுதந்தரத்தைச் சேர்ந்த ஓர் நகரம். இது சலோமோன் இராசாவுடைய காலம்வரைக்கும் காணொயர் வசத்திலிருந்தது. இதை எகிப்தின் இராசாவாகிய பார்வோன் தனக்கு வசப்படுத்தியிருந்து, பிறகு சலோமோன் இராசாவின் மனைவியாகிய தன்மகளுக்குக் கொடுத்தான். க இரா. கூ. கசு.

**கெத்சேம்னீ** (Geth-sem'a-ne). மத். ௨சு. ஈசு.

ஓர் சோலை. இது யெரூஷலேம் பட்டணத்துக்குக் கிழக்கே ஒலீவமலையின் மேற்குச் சாரலிலிருக்கிறது. யேசுநாதர் கடைசியாய் யெரூஷலேமுக்குப் போனபொழுது, இலாசறுவின் வீட்டிலே தங்கியிருந்து, இந்தச் சோலையில் நாஸ்தோறும் போய்ச் செபத்தியானஞ் செய்வார். இந்த இடத்திலேதான் யூதாஸ்காரியோத் யேசுவைக் காட்டிக்கொடுத்தான்.

கொரீத் (Cher'ith). க இரா. கஎ. உ.

ஓர் சிற்றூறு. இந்த நதி கிபேல் கொரிசிம் என்னும் மலைகளின் அடிவாரத்தினின்றும் எழும்பித், தென்கிழக்கு முகமாய் ஓடி, யோர்தான் நதியிலே சங்கமிக்கிறது. இலிசாத் தீர்க்கதரிசி ஆகாப்பு இராசாவுக்கஞ்சி, ஒதுங்கித் திரிந்தபொழுது, இந்த ஆற்றின் நீரைக்குடித்து, காகங்கள் கொடுத்த உணவையும் புசித்துச் சீவனம்பண்ணினான்.

கெருபி (Cher'ub). யாத். ஈஎ. ஏ.

எபிரேயு பாஷைச்சொல். பொருள் தேவதூதன். இதற்குப் பன்மை கெருபீம் (Cher'u-bim). பொருள் தேவதூதர். இவர்கள் தேவனுடைய சமூகத்தில் வாசம்பண்ணித் தேவனுக்குத் தொண்டுசெய்பவர்கள். ஆதி. ஈ. உச. யாத். உடு. உஉ.

கொர்கேசேனார் (Ger-ga-senes'). மத். அ. உஅ.

ஓர் தேசத்தார். கதரேனார் காண்க. (See Gad-a-renes') மாற்கு. டு. க.

கெஷ்லேயு (Chis'leu). நிகிமியா. க. க.

யூதருடைய ஒன்பதாம் மாதம். தமிழருக்கு மார்கழி. (See Month.)

## கே

கேதர்லாகோமேர் (Ched-or-la-o'mer). ஆதி.

கசு. க.

ஏலாமின் இராசா. இவன் சோதோம், கொமோரா, பிரசா, ஆத்மா, சேபோயிம் என்னும் பட்டணங்களின் இராசாக்களுடனே யுத்தம்பண்ணப்போன நான்கு இராசாக்களுக்குள் ஒருவன். இவன் கி. மு. ௧௧௧௨-க்குமுன்னே இருந்தான். இவனும் இவனுடனே கூடிப்போன மற்ற மூவரும் கூடிச், சோதோமிலும், மற்ற நகரங்களிலுமுள்ள திரவியங்களையும், தேசவாசிகளையும் கொள்ளுகொண்டுபோனபொழுது, லோத்தையும், அவன் சம்பத்துகளையும் கொண்டுபோனான். அதை அறிந்து, ஆபிரகாம் தன் வேலைக்காரருடனே போய் மீட்டுவந்தான்.

கேதார் (Ke'dar). ஆதி. ௨௫. ௧௩.

இஷ்மாவேலின் ௨-ம் புத்திரன். இவன் சந்ததியார் அரபியாவின் தென்புறத்திலே குடியேறினார்கள். இஷ்மாவேலுடைய பன்னிரு புத்திரருக்குள் இவனும், இவன் சந்ததியாரும் அதிகீர்த்திப் பிரபலமுள்ளவர்களாயிருந்தார்கள். இவர்கள் வாசம்பண்ணின தேசத்துக்கும், இவர்கள் காரணமாய் இந்தப் பேராயிற்று. இதுவன்றி இவர்கள் கீர்த்தியைப்பற்றி இஷ்மாவேலர் யாவருக்கும் கேதார் என்று குழுப்பேராய் வழங்கிவருகிறது. ஏசா. ௨௧. ௧௬, ௧௭: ௬௦. ஏ. ஏரே. ௪௬. ௨௮.

கேதேஷ் (Ke'desh). யோசு. ௨௦. ௭.

நப்தாலியாரின் சுதந்தரபூமியான கலிலேயாவைச் சார்ந்தது. இது இஸரவேலருக்கு அடைக்கல புரங்களிலொன்று. அபிலோகாமின் புத்திரனாகிய பாராக் இதிலே வாசம்பண்ணினான்.

௨-ஆவது. கேதேஷ். யோசு. ௧௫. ௨௩. யூதவமிசத்தாருக்குரிய ஓர் பட்டணம்.

கேத் (Heth). } ஆதி. ௧௦. ௧௫.

எத் (Heth). } ஆதி. ௨௩. ௮.

காணனுடைய இரண்டாம் குமாரன். இவன் எத்தியருக்குப் பூருவ பிதா.

கேபா (Ce'phas). யோவா. ௧. ௪௨.

யேசு பேதுருவுக்கு இட்ட ஓர் நாமம். இது சீரிய பாஷைச் சொல். இதற்குத் தமிழ் கல்லு.

௨-ஆவது. கேபா (Ge'ba). ௨ இரா. ௨௩. ௮. யூதகோத்திரத்தாருடைய சுதந்தரபூமியின் வட எல்லையிலிருக்கிற ஓர் பட்டணம். இதிலே ஒருமுறை தாவீதும், அவன் தளங்களும் கூடிப் பெலிஸ்தியரைச் செயங்கொண்டார்கள். ௨ சாமு. ௫. ௨௫.

கேபார் (Che'bar). ஏசே. ௧. ௧.

ஓர் நதி. இது மெசோப்பொத்தாமியாவின் மலைகளிலிருந்தெழும்பித் தென்மேற்கு முகமாயோடி, பிராத்தியில் சங்கமித்துப், பார்சியாக் குடாக்கடலில் விழுகிறது. கி. மு. ௫௧௫-ல் நெபுகத்தெச்சராலே சிறைப்படுத்தப்பட்டுப் பாபிலோனுக்குப் போன யூதச்சனங்களுக்குள் ஓர் பகுதியார் இந்த நதியோரத்திலே குடியேறினார்கள். அவர்களுக்குள் ஏசேக்கியேல் என்னப்பட்ட தீர்க்கதரிசியிருந்தான்.



**கேயேசாய்** (Ge-ha'zi). ௨ இரா. ச. ௧௨.

இலீஷாத் தீர்க்கதரிசியின் பணிவிடைக்காரன். இவன், இலீஷாத் தீர்க்கதரிசியின் வாக்கினாலே குஷ்டரோகம் நீங்கிச் சுகமடைந்த நாகமானிடத்தில் இலீஷாவுடைய உத்தரவில்லாமல் வெகுமதி வாங்கினதினிமித்தமும், அதைக்குறித்துப் பொய் பேசினதினிமித்தமும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் குஷ்டரோகத்தைச் சம்பாதித்தான். ௨ இரா. ௫. ௨௭.

**கேரார்** (Ge'rar). ஆதி. ௧0. ௧௧.

பெலிஸ்தியருடைய தேசத்தின் தலைநகரம். இது காசாவுக்கு ஒருகாததூரத்துக்குத் தென்கிழக்கே இருக்கிறது. இந்த நகரத்துக்கு அபிமேலேக்கு இராசாவாயிருந்தான். காணான் தேசத்திலே பஞ்சமுண்டானபொழுது, ஆபிரகாமும், அவன் மனைவியாகிய சாராளும் போய், அங்கே குடியிருந்தார்கள். பிற்காலத்தில் ஆபிரகாமுடைய சுதனாகிய ஈசாக்கு அங்கே குடியிருந்தான்.

**கேனாத்** (Ke'nath). ஏண். ௩௨. ௪௨.

ஓர் நகரம். இந்த நகரத்தை மனாஷேயின் புத்திரனாகிய நோபாக்குப் பிடித்து, இதற்கு நோபாக்கென்று பேரிட்டான். அதனால் இதற்கு நோபாக்கென்றும் பேர். இது யோர்தான் நதிக்குக் கிழக்கே மனாஷேயின் அரைக்கோத்திரத்தாருக்குக் கிடைத்த பூமியைச் சார்ந்தது.

**கேனியர்** (Ken'ites). ஆதி. ௧௫. ௧௧.

ஆபிரகாமின் மனைவியாகிய கேத்தூராருடைய கோத்திரத்தார். மோசேயின் மாமனாகிய எத்திரோ இந்த வமிசத்தான்.

## கை

**கைசர்** (Caesar). அப். ௨௫. ௧௨.

உரோமை இராசாக்களுடைய பட்டப்பேர். உரோமையிலே இந்தப் பட்டம்பெற்ற இராசாக்கள் ௧௨.

ஆகிலும் அகுஸ்து (Au-gus'tus) லூக். ௨. ௧.

தைபேரியு (Ti-be'ri-us) லூக். ௩. ௧.

கிலௌதிய (Clau'di-us) அப். ௨௩. ௨௬.

நீரோ (Ne'ro) பிலி. ௪. ௨௨.

என்னும் நான்குபேருடைய நாமங்கள்மாத்திரம் புதிய ஏற்பாட்டிலே காணலாம். அவைகளைத் தத்தம வரிகளிற் காண்க.

## கொ

கொமோரா (Go-mor'rah). ஆதி. கஅ. ௨௦.

ஓர் நகரம். இதனைச்சார்ந்து சோதோம், ஆத்மா, சேபோயிம், சோவார் என்கிற நான்கு பட்டணங்கள் இருந்தன. இவைகள் மகா செழிப்புள்ளவைகளாய் யோர்தான் நதியோரத்திலிருந்த சம்பூமியிலே கட்டப்பட்டன. இவைகள் நீர்வளம் முதலிய சகல செல்வத்திலும் மேம்பட்டிருந்தபடியால், லோத்து ஆபிரகாமைவிட்டுப் பிரிந்தபொழுது, சோதோமைத் தெரிந்துகொண்டான். இதன் குடிகள் தேவவிரோதிகளாய் அதிகிரமஞ் செய்தபடியால், வானத்திலிருந்து அக்கினியும், கெந்தகமும் வருஷிக்கப்பட்டு, அழிவடைந்தன. தற்காலத்தில் இந்நகரங்கள் சாக்கடலென்று பேர்ப்பட்டிருக்கின்றன. அவை தத்தம வரிகளிற் காண்க.

கொரிந்து (Cor'inth). அப. கஅ. க.

கிரேக்கதேசத்தின் தலைநகரம். அத்தேனே பட்டணத்துக்கு இரண்டரைக்காத தூரத்துக்கு மேற்கே கிரேக்க நாட்டுக்குப் பொக்கிஷசாலபோல் இருந்தது. இது சகலவித செல்வங்களிலும் சம்பூரணமுள்ளதாயிருந்ததினால், ஐரோப்பிய வியாபாரிகளும், ஆசியாவின் வர்த்தகர்களும் வந்து, கொள்வனவு விற்பனவு பண்ணுவார்கள். அதினாலும் அதிக செல்வம் பெற்று, தனதபுரமென்று சொல்லத்தக்கதாயிருந்தது. பவுல் அப்போஸ்தலன், கி. ஸூ. ௫௨-ல் இதிலே சேர்ந்து, ஒன்றரைவருஷந் தங்கி, சுவிசேஷத்தைப் போதித்து, கிறிஸ்து சபையை ஸ்தாபித்து, மற்றும் ஊர்களுக்குப்போனான். ௫௬-ல் அப்போஸ்தலன் பிலிப்புப் பட்டணத்திலிருக்கையில், இந்த நகரத்தாருக்குள் நடந்த முறைகேடுகளை அறிந்து, முதலாம் நிருபம் எழுதியனுப்பினான். மறுபடி ௬௦-ம் வருஷத்தில் இரண்டாம் நிருபம் எழுதியனுப்பினான். இப்பொழுது அந்த நகரம் பாழாகி, தேவசாபத்துக்கு உறைவிடமாயிருக்கிறது. அந்நிருபம் இரண்டும் புதிய ஏற்பாட்டின் எ, அ-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

கொருநேலி (Cor-ne'li-us). அப. க௦. க.

சேசாரியாப்பட்டணத்திலிருந்த உரோமைச் சேனையின் நூற்றுவருக்கு அதிபன். இவன் யூதமார்க்கத்தாருக்கு வெறுப்பான அன்னிய சாதியானிருந்தும், தன் குடும்பத்துட

னே மெய்த்தெய்வபத்தனும், தருமஞ்செய்கிறவனும், மெய்த்தேவனைத் தேடுகிறவனுமாயிருந்தான். இவனுக்குத் தேவதூதன் வெளிப்பட்டு உன்னுடைய பிரார்த்தனை தேவசந்நிதியில் சேர்ந்தது. நீ யோப்பாவிலிருக்கிற பேதுருவை அழைப்பித்து வேண்டிய போதகத்தைப் பெற்றுக்கொள்ளென்று சொல்லி மறைந்தான். அப்படியே இவன் பேதுருவிடத்துக்கு ஆட்களையனுப்ப, —பேதுரு தேவனால் எச்சரிப்படைந்து, இவன் வீட்டுக்குப்போய், இவனுக்கும், இவன் குடும்பத்தாருக்கும் ஞானஸ்நானங் கொடுத்தான்.

**கொலாயா** (Kol-a-i'ah). எரே. ௨௧. ௨௧.

கள்ளத்தீர்க்கதரிசியாகிய ஆகாப்பின் பிதா.

**கொலோசர்** (Co-los'si-ans). கொலோ. ௧. ௨.

கொலோச நாட்டார். அந்த நாட்டாருக்குப் பவுல் அப்போஸ்தலன் எழுதிய நிருபத்துக்கும் இந்த நாமம். அது புதிய ஏற்பாட்டின் ௧௨-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

**கொலோசு** (Co-los'se). கொலோ. ௧. ௨.

சின்ன ஆசியாவைச்சார்ந்த பிரிகியாவுக்குள்ளிருக்கும் ஓர்பட்டணம். இந்தப் பட்டணத்தார் எப்பாபிரா என்பவன் வழியாய்ச் சுவிசேஷத்தைக் கற்றுக்கொண்டார்கள். அவர்களுக்குள் சில பொய்ப்போதகர்கள் எழும்பி, கிறிஸ்து சபையார் மோசேயின் சடங்காசாரங்களையும் கைக்கொள்ளவேண்டுமென்று போதித்ததினால், உரோமாபுரியில் மறியலாயிருந்த பவுல் அப்போஸ்தலன் கி. ஸா. ௬௨-ல் கிறிஸ்துவே சகல நியாயப்பிரமாணங்களின் முடிவாயிருக்கிறதினால், கிறிஸ்து என்கிற அஸ்திபாரத்திலேயே சபை நிற்கவேண்டுமென்று வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஒரு நிருபம் எழுதி, திருக்கென்றும், ஒநேசிமு என்றும் பேர்ப்பட்ட இரண்டு சீஷர்கையில் கொடுத்தனுப்பினான். அவன் நிருபம் எழுதி, இரண்டரைவருஷம் சென்றபின் அவ்வூரில் பூசம்பமுண்டாய்த், —தேசம் பாழாய்ப்போயிற்று. இப்பொழுது அதிலே ஒரு கோபுரமும், சில குடிகளுமேயல்லாமல், பூருவத்திலிருந்த வளங்களொன்றுமில்லை.

**கொல்கொதா** (Gol'go-tha). யோவா. ௧௧. ௧௭.

யெருஷலேமிலிருந்து ஒரு நாழிகை தூரத்துக்கு வடக்கே இருக்கிற ஒரு மேடு. இதிலேதான் யேசுநாதர் சிலுவையில் அறையுண்டார். கல்வேரி காண்க. (See Cal'va-ry.)

கொல்யாத் (Go-li'ath). க சாமு. கள. ச.

ஓர் பெலிஸ்தியன். இவன் மகா பராக்கிரம வீரனும், ஆற ரைமுழு உயரமுள்ளவனுமாயிருந்தான். பெலிஸ்தியருக்கும் இஸரவேலருக்கும் யுத்தம் நடந்தபோது, இவன் எழுந்து, இஸரவேலருக்கு முன்னே வந்து, என்னோடே யுத்தம்பண்ணத் திராணியுள்ளவன் வா. அவன் என்னை வென்றால் நாம் அனைவரும் உங்களுக்குத் தொண்டராவோம். நான் அவனை வென்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்குத் தொண்டராகுங்களென்று சொல்லி, ஒவ்வொரு தினத்திலும் வந்துவந்து, போர்க்கு அறைகூவினான். இவனுடைய பலபராக்கிரமத்தைக் கண்டு அஞ்சி, ஒருவரும் இவனுடன் போய் எதிராமலிருக்கத்,—தாலீது என்கிற சிறுபையன் போய், எதிர்த்துக் கவண்கல்வினால் இவனைக் கொன்று, இவன் கட்கத்தையும் எடுத்து, அவன் தலையை அறுத்துக்கொண்டுவந்தான். இந்தக் கொல்யாத்துடைய சகோதரரும், சந்ததியாரும் இவனைப்போன்ற பெலவான்களாயிருந்தாலும், தாலீதின் கையினாலும், அவன் தாசரின் கையினாலும் மடிந்தார்கள். க சாமு. கள. ௫௨—௫௪. உ சாமு. ௨௧. ௨௨.

கோ

கோகாத் (Ko'hath). ஆதி. சகூ. கக.

லேவியின் இரண்டாம் புத்திரன்.

கோகு (Gog). ஏசே. ௩௮. ௨.

மாகோக் தேசத்திலுள்ள ஓர் அதிபதி. இவனை மாகோக் என்றும் சொல்லுவார்கள். இந்த மாகோக் நோவாவுடைய சேஷ்டபுத்திரனாகிய யாப்பேத்தின் இரண்டாம் புத்திரன். இவனுடைய சந்ததியார் கறுப்புக்கடலுக்கும், கஸ்பியன் கடலுக்குமுடே வாசம்பண்ணினதினால், அந்த இடத்துக்கு மாகோக் என்ற பேர்வந்தது. இதுவன்றி மெய்த்தெய்வ பத்தரை வஞ்சிக்கும்படி எழும்புகிற துராசாரருக்கும் இந்த நாமம் வழங்கும். வெளி. ௨௦. ௮.

கோடிக்கல் (Cor'ner-stone). சகரி. க௦. ச. யோபு.

௩௮. ௭.

வீட்டின் மூலைக்கல். இது கிறிஸ்துநாதருக்கு ரூபகமாக வேதாகமங்களில் வழங்கிவரும். க பேது. ௨. ௭. மத். ௨௧. ௪௨

**கோபா** (Ho'bah). ஆதி. கச. கடு.

தமஸ்குவக்குச் சமீபமான ஓர் மேல்நாடு.

**கோப்** (Gob). உசாமு. உக. கஅ.

ஓரூர். இதிலே இஸரவேலர் பெலிஸ்தியருடனே யுத்தம் செய்தபொழுது, எல்கானான் என்பவன் கொல்யாத்தின் சகோதரனைக் கொன்றான். இதற்குக் கேசேர் என்றும் பேர்க நாளா. உ. ச. கேசேர் காண்க.

**கோமர்** (Go'mer). ஏசே. ஈஅ. சு.

நோவாவின் சேஷ்டபுத்திரனாகிய யாப்பேத்தின் மூத்த குமாரன். இவனுடைய சந்ததியார் சின்ன ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் பரவிக் குடியேறினார்கள்.

**கோரா** (Ko'rah). ஏண். கசு. க.

லேவியின் பிரபளத்திரன். இச்சாரின் புத்திரன். இவன் தாதானேடும், அபிராமோடும், ஒனேடும், இன்னும் இருநூற்றைம்பது பேர்களோடும் கூடி, மோசேக்கு விரோதமாய்க் குறைகூறினதினாலே இவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தாரோடு பூமிக்குள் அமிழ்த்தப்பட்டார்கள்.

**கோராசின்** (Cho-ra'zin). மத். கக. உக.

ஓர் நகரம். இது தீபேரியு மடுவின் மேலைக்கரையோரத்திற் கட்டப்பட்டிருந்தது. இதிலே கிறிஸ்துநாதர் பலபல அற்புதங்களையும் செய்தார். இப்பொழுதோ அந்தப் பட்டணம் நிருமூலமாய் அழிந்துபோயிற்று.

**கோரேஷ்** (Cy'rus). ஏசா. சடு. க.

பார்சியதேசத்தின் இராசா. இவன் தாரியாவேஜுக்கு ம்ருமகன். இவன் தன் மாமனோடேகூடிப் பாபிலோன் தேசத்து ராசாவாகிய பேல்ஷாத்சரைச் செயங்கொண்டு, அவனுடைய பாட்டனாகிய நெபுகத்நெத்சர் எழுபதுவருஷத்துக்கு முன்னே சிறைப்படுத்தி வைத்திருந்த யூதச் சனங்களை இஷ்டப்படுத்தி, அவர்கள் யெரூஷலேமுக்குப்போய், நெபுகத்நெத்சர் அழித்துப்போட்ட தேவாலயத்தைத் திரும்பக் கட்டும்படி உத்தரவுகொடுத்து, அனுப்பினான்.

**கோலான்** (Go'lan). உபா. ச. சஉ.

ஓர் நகரம். இது தீபேரியா மடுவின் கிழக்குக்கரையிலே பாஷாந்தேசத்துக்கு வடமேற்கே மனாஷேயின் சுதந்தரபூமி

யில் உள்ளது. இது இஸரவேல் சனங்களுக்கு அடைக்கல புரமாக நியமிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்று.

**கோரூஷான்** (Cho-ra'shan). க சாமு. ௩௦. ௩௦.

இது யூதகோத்திரத்தாருடைய சுதந்தரபூமியிலுள்ள ஓர் நகரம். இது யெரூஷலேமுக்கு இருகாதவழிக்குத் தென்மேற்கேயிருக்கிறது. (See A'shan) ஆஷான் பார். யோசு. ௧௩. ௪௨.

**கோனியா** (Co-ni'ah). ஏரே. ௨௨. ௨௪.

யூதராசாவாகிய யோயாகீமுடைய மகன். இவன் யூதேயாவுக்கு அ-வயதிலே இராசப்பட்டத்துக்கு வந்து, ௩-மாதம் யூதேயாவை அரசாண்டான். அப்பொழுது நெபுகத்நெத்சர் தளங்களுடனே வந்து, இவனுடைய திரவியங்களையும், தேவாலயத்துத் திரவியங்களையும் வாரிக்கொண்டு, இவனையும், இவன் குடும்பத்தையும், இவன் பிரபுக்களையும் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். இவனுக்கு யோயாகீன் என்றும், ௨ இரா. ௨௪. ௮. யெகோனிய என்றும் பேர். மத். ௧. ௧௨.

**கோஸ்** (Co'os). அப். ௨௧. ௧.

ஓர் தீவு. இது கிரேக்கை தேசத்தைச் சேர்ந்து சின்ன ஆசியாவின் தென்மேற்கு முனையிலே இருக்கிற ரோதுதீவுக்கு நாலுகாததூரத்துக்கு வடமேற்கே, ௨-காத நீளமும், ௧-காத அகலமுமுள்ளதாயிருக்கிறது. இதிலே அப்போலீசு என்றும், இப்பொக்கிரேதீசு என்றும் பேர்கொண்ட பண்டிதர் பிறந்தார்கள்.

**கோஷான்** (Go'zan). க நாளா. ௩. ௨௬.

ஓர் ஆறு. இது மேதியதேசத்திலெழும்பிக் கஸ்பியன் கடலிலே விழுகிறது. அஜீரிய இராசாவாகிய பூலும், அவன் மகன் திக்லாத்திலேசரும் ரூபேனியரையும், காத்தியரையும், மனாஷேயின் அரைக்கோத்திரத்தாரையும் சிறைப்படுத்திக் கொண்டுபோய், இந்த ஆற்றோரத்திலுள்ள அலாவிலும், ஆபோரிலும் குடியேற்றினான்.

**கோஷேன்** (Go'shen). ஆதி. ௪௩. ௧௦.

நைல் நதிக்கும், செங்கடலுக்கும் நடுவாய் எனப்படுகின்ற ஓர் நாடு. இது எகிப்துக்கு வடகிழக்கே கோபாலருக்கு வள

மான தேசமாயிருந்தது. யாக்கோபும், அவன் குடும்பத்தாரும், ஆடுமடுகளும் எகிப்துக்குப் போனபொழுது, இதிலே தங்கியிருந்தார்கள்.

உ-ஆவது. கோஷேன். யோச. கரு. ரு. க. காணுந்தே சத்திலே யூத கோத்திரத்தாருக்குக் கிடைத்த பட்டணங்களி லொன்று.

ச

சகரியா (Zach-a-ri'as). உ இரா. கச. உக.

இஸரவேலின் கரு-ம் இராசனாகிய உ-ம் யெரோபேயா மின் புத்திரன். இவன் பிதாவினுடைய இடத்துக்கு அரசு னாகி, ஆறுமாதம் அரசாண்டுவருகையில், ஷல்லூம் என்பவ னால் கொலையுண்டான். உ இரா. கரு. அ--கௌ.

உ-ஆவது. சகரியா. எஸ்ரூ. ரு. க. சகரி. க. க. ஓர் தீர்க் கதரிசி. இத்தோவின் பௌத்திரன். பெரிகாயாவின் புத்தி ரன். இவன் கி. மு. ருக்க-ல் யூதாவிலே தீர்க்கதரிசியாயிருந் தான். பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன யூதர் திரும்பி யூதாவுக்குவந்து, தேவாலயங் கட்டினபொழுது, இவனும் ஆ காயும் திரும்பிவந்த யூதருக்குத் தீர்க்கதரிசனம் சொல்லி உத விக்காரருமாயிருந்தார்கள். இவன் சொன்ன தீர்க்கதரிசன வாக்கியங்கள் பழைய உடம்படிக்கையில் ருஅ-ம் புத்தகமா கச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ரு-ஆவது. சகரியா. மத். உரு. ரு. யோய்தாவென்று மறு பேருள்ள பெரிகாயாவின் புத்திரன். யோவாஷ் இராசா யெகோவாவைவிட்டு விக்கிரகாராதனைக்காரனானினிமித்தம், இவன் அவனுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொன்ன படியால், யோவாஷ் இராசா இவனை கி. மு. அசௌ-ல் கல் லெறிவித்துக் கொல்லவித்தான். உ ருளா. உச. உக.

சு-ஆவது. சகரியா. லூக். க. ரு. ஸ்நானயோவானுடைய பிதா. அபியாவென்னும் ஆசாரிய வகுப்பிலுள்ளவன். இவன் தேவாலயத்திலே ஆசாரியத் தொழும்புசெய்யப் போயிருக் கையில், ஓர் தேவதூதனைத் தரிசித்தும், அவன் சொன்ன வாக்கை நம்பாததினால், தூதன் குறித்த புத்திரன் பிறக்கும்வ ரையும் ஊமையாயிருந்தான்.

**சக்கேயு (Zac-che'us).** லூக். ௧௧. ௨.

ஓர் ஆயக்காரன். இவன் குறள் உருவனாபடியால் சனக் கூட்டத்துக்குள் வந்த யேசுவைக் காண விரும்பி ஓர் காட்டத்திமரத்தில் ஏறியிருந்தான். அதை யேசு கண்டு, நான் இன்று உன் வீட்டிலே பகல் அசனம்பண்ணுவேன். இறங்கிவாவென்று சொல்ல, — இவன் இறங்கிவந்து, யேசுவை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குப்போனான். அதைக் கண்டவர்கள் பாவமுள்ள இந்த மனுஷனுடனே இவர் ஏகபந்தியிலே புசிக்கலாமாவென்றார்கள். அதற்கவர் இவனும் ஆபிரகாமின் புத்திரன். இன்று இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. நான் காணாமற்போனதைத் தேடவந்தேன் என்றார்.

**சதுசேயர் (Sad'du-ces).** மத். ௩. ௭.

யூதேயாவிலே எழுபதுபேர் கூடிய சங்கத்தின் தலைவனான அந்திக்கோனஸ் உடைய மாணக்கனான சாதோக்கு கி. மு. ௨௬௦-ல் ஸ்தாபித்த கோட்பாட்டைப் பிடித்துக்கொண்டு யூதச் சபையாருக்குள் இருந்து பிரிவுபட்ட ஓர் சபையார். இவர்கள் மனுஷருக்கு மறுமைப்பயன் ஒன்றுமில்லையென்றும், மறுமையிலே நரகசுவர்க்கம் ஒன்றுமில்லையென்றும், தேவதூதரும் ஆவிகளும் இல்லையென்றும் உபதேசிக்கிறவர்கள்.

**சபையின்தூதன் (An'gel of the Church).....**

வெளி. ௩. ௧.

யூதச் சபையின் ஆசாரியன். கிறிஸ்துசபையின் குரு. இவர்களும் தேவ சித்தத்தை வேதவாக்கியத்தைக்கொண்டு, சனங்களுக்கு அறிவிக்கிறதன்மையால், இவர்களுக்கும் இந்த நாமம் வந்தது.

**சப்பீரான் (Sap-phi'ra. See An-a-ni'as).** அப். ௩. ௧.

அன்னியாவுடைய மனைவி. கிறிஸ்துவின் நாமம் தரிக்கப் பெற்று, கிறிஸ்தவர்களுடனே ஐக்கபந்தமாயிருக்கத் தீர்மானித்தும், கிறிஸ்தவர்களுடைய ஆஸ்திகள் யாவையும் சாதாரண ஆஸ்தியாக வைக்க உடன்பட்டும், தங்கள் ஆஸ்திகளை விற்றுக்கொண்டு வருகையில், குறித்தபணத்தில் சிலதைப் பொதுக்கிவைத்ததினால் சாபமடைந்து மரித்தாள்.

**சமோத்திராக்கே (Sam-o-thra'ci-a).** அப். ௧௬. ௧௧.

மத்தித்தராணியாக் கடலின் வடகுடாவினுள்ள ஓர் தீவு. இது ஒன்றரைக்காத சுற்றளவுள்ள காட்டுத்தேசம். இதின்



குடிகள் மீன்பிடிக்காரர். பவுல் அப்போஸ்தலன் துரோவவில் இருந்து பிலிப்பு பட்டணத்துக்குப் போனபொழுது, இதன் வழியாய்ப் போனான்.

**சம்சூமியர்** (Zam-zum/mims). உபா. உ. ௨௦. ஆதி. கச. ௫.

இவர்கள் சாக்கடலுக்கும், யோர்தான் நதிக்கும் கீழ்பாரி சத்திலே இருந்த அதிபெல பராக்கிரம வீரர்.

**சருதை** (Sar'dis). வெளி. க. கக.

சின்ன ஆசியாவின் விதியா மாகாணத்தின் தலை நகரம். இதிலே யோவான் வெளிப்படுத்தலிலே சுட்டின ஏழுசபைகளுள் ஒன்றிருந்தது. இதிலிருந்த சபை வெளி. ௩-ம் அதிகாரத்திலே சொல்லியபிரகாரம் இக்காலத்திலே தீரக் குன்றிப்போனது. இந்த நகரமும் பாழாகி, மிருகங்களுக்கு மேய்ச்சற்றரையாய்க் கிடக்கிறது.

**சர்கோன்** (Sar'gon). ஏசா. ௨௦. க.

அஜூரியாவின் இராசருள் ஒருவன். இவனுக்கு ஏசரத்தோன் என்றும் பெயர். ஏசரத்தோன் காண்க.

**சலுலோமோன்** (Sal-mo'ne). அப். ௨௭. ஏ.

கிரேத்தேவின் கீழ்ப்புறத்திலுள்ள முனை. இதன் சமீபத்திலுள்ள கடலுக்கு நல்ல குடா என்று பேர். பவுல் அப்போஸ்தலன் உரோமைக்குப் போனபொழுது, இவ்விடத்தைக் கடந்துபோனென்று சொல்லப்படுகிறது.

**சலோமே** (Sa-lo'me). மாற். கடு. ௪௦.

செபேதேயுவின் மனைவி. யாக்கோபுக்கும், சவிசேஷ யோவானுக்கும் மாதா. மத். ௧௦. ௨. மாற். ௧௦. ௩௫.

**சலோமோன்** (Sol'o-mon). உசாமு. ௫. கச.

இஸரவேலின் ௩-ம் இராசா. தாவீதுக்குப் பற்சேபாளிடத்திற் பிறந்த புத்திரன். இவன் கக-பிராயத்தில் இராச்சிய அதிகாரத்துக்கு வந்து, ௪௦-வருஷம் இஸரவேலரை அரசாண்டான். இவன் அரசாளுங்காலத்தில் அயற்றேச ராசாக்கள் ஒருவரும் இவனுக்கு விரோதமாய் எதிர்க்கவில்லை. சகல இராசாக்களும் இவனுக்குச் சினேகிதராயிருந்தார்கள். இவனுக்கு அறுபது நகரங்களிருந்தன. இவன் தனக்குப் பல

பல நகரங்களைக் கட்டுவித்ததுமன்றி, யெகோவாவுக்கு யெரூஷலேமிலே மகா முக்கிய ஆலயமொன்றையும் கட்டுவித்து, அதற்குச் சகல முஸ்தீதுகளையும் சம்பாதித்துவைத்து, அந்த ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணுவித்தான். இவன் தன் மனம் இச்சித்ததை அனுபவியாமல் விடவேண்டியதாய் ஒன்றுமிருக்கவில்லை. இதனால் அவன் அன்னிய ஸ்திரீகளுள் எழுநூறு மனைவியரையும், முந்நூறு வைப்பாட்டிகளையும் சேர்த்து, அவர்களுக்கு நேசங்காட்டவேண்டுமென்று விரும்பி, அவர்கள் வணங்கிவந்த தேவதைகளுக்கும் ஆராதனை செய்ய இடங்கொடுத்துத், தானும் அதற்கு அனுசாரியானான். இப்படியே இவன் செய்த அதிக்ரமதோஷம் இவனுடைய புத்திரனை ரெகோபேயாமுக்குப் பலித்து, இராச்சியமும் பிரிவுபட்டுப்போயிற்று. இப்படி இவன் முன்னே சுத்தபத்தையிருந்து, மத்திமகாலத்தில் நெறிதவறி விழுந்து, கடைக்காலத்தில் ஞானியாகி, நீதிமொழி, பிரசங்கம், உன்னதகீதமென்னும் மூன்று வேதபகுதிகளையும் எழுதி, ரூக-வயசில் மரணமடைந்தான்.

சல்கா (Sal'cah). உபா. கூ. ௧௦.

யோர்தானுக்குக் கிழக்கே மனுவேயின் சுதந்தரபூமிக்குக் கீழ்பாரிசத்திலுள்ள ஓர் நகரம்.

சல்மோன் (Sal'mon, or Zal'mon). சங். ௬௮. ௧௪.

நியா. கூ. ௪௮.

ஜீகேமுக்குச் சமீபத்திலுள்ள ஓர் மலை. இது குறைவற்ற பனியும், மகா செழிப்பும், மிகுந்த மேய்ச்சலுமுள்ளது. அதிலேதான் யாக்கோபு தன் ஆடுமாடுகளை இந்த மலைச்சாரலுக்கு அனுப்பினான்.

சவுல் (Saul). ஆதி. கூ. ௩௭.

ஏதோமின் இராசாக்களில் ஒருவன்.

சனகெரிப் (Sen-nach'e-rib). ௨ இரா. ௧௮. ௧௩.

சல்மனேசருடைய புத்திரன். அஜூரியாவின் மூன்றாம் இராசா. இவன் யூதராசாவாகிய இஸ்கியா அரசாண்டபொழுது, யூதேயாவுக்குவந்து யுத்தத்துக்கு முயல, — இஸ்கியா இவனுக்குக் கப்பங்கட்டி இவனைத் திரும்ப அனுப்பிவிட்டான். இவன் திரும்பவும் தன் சேனாதிபதிகளை இவனிடத்துக்கு அனுப்பி, இஸ்கியாவையும் யெகோவாவையும் நிந்தித்து, ஒரு காகிதமும் அனுப்பினான். இஸ்கியா காண்க.

**சனோகா** (Zan-o'ah). யோசு. கரு. ஈச—ருசு.

ஓர் நகரம். யூதகோத்திரத்தாருடைய சுதந்தர பூமிக்குள் இந்த நாமமுள்ளதாய் இரண்டு நகரமுண்டு. அதிலொன்று மலைமேலேயுள்ளது. மற்றது சமபூமியிலுள்ளது.

**சன்பல்லாத்து** (San-bal'lat). நிகி. உ. க௦.

மோவாபியன். இவன் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போன இஸரவேலருள் நிகிமியாவும், சில சனங்களும், இராசாவின் உத்தரப்படி திரும்பிவந்து, யெரூஷலேமின் மதிலைக் கட்டினபொழுது, அவர்கள் வேலைக்குத் துராலோசனை செய்து, தடைபண்ணத் தெண்டித்தவன். நிகி. சு. அதி.

## சா

**சாதோக்** (Za'dok). உசாமு. அ. கஎ.

ஓர் பிரதான ஆசாரியன். அகிதூப்பின் புத்திரன். ஏலியேருடைய சந்ததியான். யெகோவா ஏலிக்குச் சொன்ன சாபவாக்கு ஏலியின் நான்காந் தலைமுறையானான் அப்பியாத் தாரிடத்திற் பலித்துச் சலோமோன் இராசாவினாலே அவன் தள்ளப்பட்டபொழுது, இவன் ஆசாரிய வேலைக்கு நியமிக்கப்பட்டான். கசாமு. உ. ஈக, ஈச.

**சாப்போன்** (Za'phan). யோசு. கரு. உஎ.

காத்கோத்திரத்தாருடைய சுதந்தர பூமியைச் சார்ந்த ஓர் நகரம். இதற்கு ஷோபான் என்றும் பேர். எண். ஈஉ. ஈரு. இது யோர்தானுக்குக் கீழ்பாரிசத்திலுள்ளது.

**சாமு** (Sa'mos). அப். உ௦. கசு.

ஓர் தீவு. இது எபேசுப் பட்டணத்துக்குச் சமீபமாய் மத்தித்தராணியாக்கடலின் வடகுடாவிலே சின்ன ஆசியாவின் மேற்கோரமாய் இருக்கிறது. பவுல் அப்போஸ்தலன் மக்கே தோனியாவிலிருந்து யெரூஷலேமுக்குப் போனபொழுது, இந்தத் தீவுக்கும்போனான். இது எ-காதம் சுற்றளவும், இரண்டரைக்காதம் மத்தியளவுமுள்ளது. இதிலே பன்னீராயிரம் சனம் குடியிருந்தார்கள்.

**சாமுவேல்** (Sam'u-el). கசாமு. க. உ௦.

யூதருக்குப் பதினாறாம் நியாயாதிபதியும் ஆசாரியனுமாய் ருந்தான். இவன் எப்ராயீம் தேசத்தானாகிய எல்கானாவுக்கு

அன்னாளிடத்திற் பிறந்த புத்திரன். இந்த அன்னாள் தனக்குப் புத்திரனில்லாதினிமித்தம் துயரமுள்ளவளாய் யெகோவாவின் ஆலயத்திலே போய், யெகோவாவிடத்தில் ஆண்டவரே, நீர் எனக்கொரு புத்திரனைக் கொடும். நான் அந்தப் பிள்ளையை நசரீயனாய் உமக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று விண்ணப்பஞ் செய்துகொண்டு போனபின், கருப்பவதியாகி, இந்தப் புத்திரனைப் பெற்று, அவன் முலைமறக்குமளவும் தன்னோடே வைத்திருந்து, பின்பு இவனை யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுபோய், யெகோவாவுக்கு ஒப்பித்தபின், ஏலிவசத்திலே இவனைவிட்டுத் தன்னூருக்குத் திரும்பினாள். அவன் அங்கிருக்கையில் உத்தமகுண சீலனாயிருந்தான். ஏலி, வயோ விருத்தான காலத்தில், ஒருநாள் இரவு யெகோவா இவனுக்குப் பிரசன்னராகி, சாமுவேலே, என்று கூப்பிட, — இவன் ஏலி தன்னைக் கூப்பிட்டதென்று ஏலியிடத்துக்குப் போனான். ஏலி நான் உன்னை அழைக்கவில்லை. நீ போய் நித்திரைகொள்ளென்றான். அப்படியே இவன் போய் நித்திரை செய்கையில், மறுபடியும் சாமுவேலே, என்று கூப்பிட, — இவன் முன்போல நினைத்து, ஏலியிடத்துக்குப் போனான். அப்பொழுது ஏலி முன்போலச் சொல்லி அனுப்பினான். மூன்றாம்முறையும் யெகோவா சாமுவேலே, என்று கூப்பிட, — சாமுவேல் ஏலியிடத்திற் போனான். அப்பொழுது ஏலி இது யெகோவாவின் சத்தம் என்று நினைத்து, நீ போ, மறுபடியும் கூப்பிட்டால், ஆண்டவரே, அடியேன் கேட்கிறேன் என்று சொல்லென்று சொல்லி அனுப்பினான். அப்பொழுது யெகோவா சாமுவேலுக்கு வெளிப்பட்டு, ஏலி தன் புத்திரரை எச்சரிப்பாய் நடத்தாமல் விட்ட பாவம் நிவாரணமாகமாட்டாது. அவன் குடும்பத்தைவிட்டுத் தண்டனையும் நீங்காதென்றார். அந்தச் செய்தியை இவன் அந்தரங்கமாய் அடக்கிவைத்திருக்க, — மறு நாளையிலே ஏலி அதைக் கேட்டறிந்து, யெகோவாவின் சித்தப்படியாகட்டும் என்று சொல்லி, அமைந்திருந்தான். அக்காலத்திலே பெலிஸ்தியர் யுத்தத்துக்கு வந்தெதிர்த்தார்கள். இஸரவேலர் யெகோவாவின் பிரமாணப் பெட்டியையுங் கொண்டுபோய் எதிர்த்து, பெட்டியையும் பறிகொடுத்துத், தோல்வியடைந்தார்கள். ஏலியின் மக்களிருவரும் மடிந்தார்கள். அந்தச் செய்தியை ஏலி கேட்டவுடனே, தன் ஆசனத்திலிருந்து விழுந்து மரித்தான். அப்பால் இவன் இஸரவேலருக்கு ஆசாரியனும், நியாயாதிபதியுமாயிருந்து, ௧00-வயதில் மரித்தான். இவன் நியாயாதிபதியாயிருந்த வருஷம் ௧௨. ஆசாரியனாயிருந்த வருஷம் ௮௧. இவ

னே பழைய உடம்படிக்கையின் கூ-ம் புத்தகத்தில் உச-அதி  
காரங்களையும் எழுதினான்.

உ-ஆவது. சாமுவேல். பழைய உடம்படிக்கையில், கூ-ம்,  
கூ-ம் புத்தகங்கள். இந்தப் புத்தகங்களுள் கூ-ம் புத்தகம்  
உச-ம் அதிகாரம்வரைக்கும் சாமுவேல்தான் எழுதினானென்  
றும், மற்றதை நாத்தான், காத்தென்னும் தீர்க்கதரிசிகள் எழு  
தினார்களென்றும் நினைக்கிறார்கள். க நாளா. உக. உக. கூ-ம்  
புத்தகத்தில் ௮௦-வருஷ சரித்திரமடங்கும். உ-ம் புத்தகத்  
தில், ௪௦-வருஷ சரித்திரமடங்கும்.

சாம்பிராணி (Gal-ba'num). யாத். கூ. கூ.

ஆரியதேசத்திலுள்ள ஓர் மரப்பால். இது சுகந்த தூபமாக  
வழங்குகிறது. முன்னே மோசே விதித்த சுகந்த தூபவருக்  
கங்களுள் இதுவுமொன்றாயிருக்கிறது.

சார்தான் (Zar'e-tan).	} யோசு. கூ. கசு.
சர்தானா (Zar-ta'nah).	
சார்தான் (Zar'than).	
சேரேதா (Zar'e-dah).	
சிரேதாத் (Zar-e-da'tha).	
செரீராத்து (Zer'e-rath).	
	க இரா. ச. கஉ.
	க இரா. எ. சசு.
	க இரா. கக. உசு.
	உ நாளா. ச. கஎ.
	நியா. எ. உஉ.

யோர்தான் நதிக்கு மேற்கேயுள்ள ஓரூர். இதிலே இஸர  
வேலரின் முதலாம் இராசாவாகிய யெரோபேயாம் பிறந்தான்.  
க இரா. கக. உசு. இதற்கு அணித்தாயிருந்த ஆதாமென்னும்  
ஊரின் தென்பாரிசமாய் இஸரவேலர் யோர்தான் நதியைக்  
கடந்து காணைச் சேர்ந்தார்கள்.

சாராய் (Sa'rah, Sa'rai). ஆதி. கக. கூ.

ஆபிரகாமின் மனைவி. தேராகுக்கு மறு மனைவியிடத்  
திற்பிறந்த புத்திரி. கல்தேயா நாட்டின் ஊர் நகரியில் பிறந்  
தவள். இவள் ஆபிரகாமுக்கு மனைவியாகி, தேவவிசுவாசத்  
திலே பெலமுள்ளவளாய்த், தேவ எவுதற்படி தன் தேசத்தையு  
ம், தன் இனத்தையும் விட்டு, ஆபிரகாமோடே கூடிக் கா  
னான் தேசத்துக்குப்போய், தொண்ணூறுவயதிலே ஈசாக்கைப்  
பெற்று, நூற்றிருபத்தேழு வயதிலே மரித்து, ஆபிரகாம் எத்  
தின் புத்திரரிடத்தில் விலைக்கு வாங்கின மக்பேலாவில்  
அடக்கம்பண்ணப்பட்டாள். இவளுக்குச் சாராய் என்கிற  
நாமத்தை மாற்றிச் சாதிகளின் மாதா என்கிற கருத்தாய்ச் சா  
ராய் என்கிற நாமத்தைத் தேவன் தாமே கொடுத்தார். அப்ப

டியே பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களும் இவளுக்குப் பிரபௌத்திரராய்த் தோன்றினார்கள். உலக இரட்சகராகிய யேசுநாதரும், இவளுடைய கோத்திரத்தில் உற்பவித்தார். அந்த வழியாய்ச் சகல கிறிஸ்தவர்களும் இவளுக்குச் சமயபுத்திரராய் எண்ணப்படுகிறார்கள். மத். ஈ. கூ. லூக். ஈ. அ.

**சாரிபாத்** (Sa-rep'ta, or Zar'e-phath). லூக். ச. உசு.

ஒருர். இது மத்தித்தராணியாக்கடல் தீரத்திலுள்ள தீறு சீதோன் பட்டணங்களுக்கு மத்தியிலிருக்கிறது. இலீசாத் தீர்க்கதரிசி ஒரு பஞ்சகாலத்திலே இதற்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள ஓர் கைமை வீட்டிற் தங்கி, ஒரு பிடி மாவையும், கொஞ்ச எண்ணெயையுங்கொண்டு மூன்றுவருஷமட்டாகச் சீவித்து, அந்த விதவையின் மகனை உயிரோடெழுப்பி அற்புதஞ் செய்தான்.

**சாரேத்** (Za'red, or Ze'red). எண். உக. கஉ.

ஓர் தாழ்ந்த பூமி. இஸரவேலர் எகிப்தைவிட்டு வந்தபொழுது, இதிலே பாளயமிட்டிருந்து புறப்பட்டார்கள்.

**சாலமிஸ்** (Sal-a'mis). அப். கஈ. ௫.

குப்புருதீவின் கீழ்பாரிசத்திலுள்ள ஓர் நகரம். கி. லூ. சச-ல் பவுலும், பர்னபாவும், குரு அபிஷேகம் பெற்றவுடனே இந்நகரத்துக்குப் போய்ச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள்.

**சாலிம்** } (Sa'lim, or) யோவா. ஈ. உஈ.

**ஷாலேம்** } (Sha'lim). ஆதி. ஈஈ. கஅ.

பெத்சியன் நகரத்துக்குத் தெற்கே ஐனோனுக்கு மேற்காயிருந்த ஒருர். இதிலே ஸ்நானயோவான் சனங்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான்.

**சாலேம்** (Sa'lem). ஆதி. கச. கஅ.

இந்தச் சொல் யெரூஷலேம் என்று மருவிவந்து வழங்குகிறது. இதிலே ஷேம் என்று கருதப்பட்ட மெல்கிசேதேக், இராசாவும் ஆசாரியனுமாயிருந்தான் என்று எண்ணுகிறார்கள்.

**சானுனீம்** (Za-a-nan'nim). யோசு. கக. ஈஈ.

நப்தாலி சந்ததியாருடைய சுதந்தரபூமியைச் சார்ந்த ஓர் நகரம். இதற்குச் சாகானிம் என்றும் பேர். நியா. ச. கக. இது காத்தேஜுக்குச் சமீபமானது.

சானான் (Za'a-nan, or Ze'nan). மீகா. க. கக.

யூதகோத்திர சுதந்தரபூமியைச் சேர்ந்த ஓர் நகரம். இதற்குச் சேனான் என்றும் பேர். யோசு. கடு. ஈ௭.

சி

சிக்லாக் (Zik'lag). யோசு. கக. ௫.

ஓர் நகரம். இது யூதாவின் சுதந்தரபூமிக்குத் தென்பாரி சத்திலே ஷிமியோனியருக்குச் சுதந்தரபூமியாயிருந்தது. பிற்காலத்திலே பெலிஸ்தியர் இதைத் தங்கள் வசப்படுத்தினார்கள். அதின் இராசனாகிய ஆகீஷ் தாவீதுராசா ஷவுலுக்குப் பயந்தோடினபொழுது, அவனுக்கு அபயங்கொடுத்துத், தாபரித்தான். இதிலே இருந்த தாவீது பெலிஸ்திய தேசத்துக்குப் போயிருக்கையில், அம்லேக்கியர் இந்தப் பட்டணத்துக்கு வந்து, இதற்கு நெருப்பிட்டு எரித்து, இதிலிருந்த தாவீதின் ஸ்திரீகளையும், மறுபேரையும் சிறைப்படுத்திக்கொண்டுபோக, தாவீது திரும்பிவந்து, நடந்த செய்தியைக் கண்டு, அம்லேக்கியரைத் தொடர்ந்துபோய், அவர்களைச் செய்து, சிறைப்பட்டவர்களை மீட்டுக்கொண்டுவந்தான். க சாமு. ௩௦. அதி.

சசெரா (Sis'e-ra). நியா. ச. ௭.

ஆத்சோரின் இராசனாகிய யாபீனுடைய சேனைத்தலைவன். இவன் இஸரவேலருடனே யுத்தத்திற்போய் எதிர்த்து, தோற்றேடி, ஏபேருடைய மனைவியாகிய யாகேல் இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்து, அவள் கையாலே மரணமடைந்தான்.

சிதிகியா (Zed-e-ki'ah). ௨ இரா. ௨௪. க௭.

இவனுக்கு மத்தனியவென்றும் பேர். இவன் யூதருடைய ௨௦-ம் இராசா. இவன் ௨௧-ம் வயதிலே பாபிலோன் இராசனாகிய நெபுகத்நெத்சராலே கீழ்அரசாய் நியமிக்கப்பட்டு, ௧௧-வருஷம் அரசாண்டு, இராச துரோகியாய் எழும்பினதின் மித்தம், நெபுகத்நெத்சர் தன் தளங்களையனுப்பி, இவனையும் இவன் பரிவாரங்களையும் பிடிப்பித்து, ஆரியாவின் ரிப்லாவுக்குக் கொண்டுபோய், இவன் கண்காண இவன் புத்திரர் யாவரையும் வெட்டுவித்து, பின்பு இவன் கண்களைத் தோண்டி, இவனுக்கு விலங்கிட்டுப், பாபிலோனுக்கனுப்பினான். இப்படியே எரேமி. ௩௨-ம் அதி. ௪, ௫-ம் வசனங்களிலும்,

எசேக்கி. கஉ-ம் அதி. கரு-ம் வசனத்திலும் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அதிதிட்ப நுட்பமாய் நிறைவேற்றிற்று.

உ-ஆவது. சிதிகியா. க இரா. உஉ. கக. ஒரு கள்ளத் தீர்க்கதரிசி. ஆகாப் இராசா ஜூரியருடனே யுத்தத்துக்கு நேரிடலாமோவென்று அழைத்துக் கேட்க, —இவன் நீர் ஜூரியரைச் செயங்கொள்வீரென்று வஞ்சனையாய்ச் சொல்லிக் கெடுத்ததமல்லாமல், சத்தியத்தைப் பேசின மீகாயாவென்னும் தீர்க்கதரிசிக்குக் கன்னத்திலடித்து, யெகோவாவின் ஆவி என்னவிட்டு உன்னுடனே பேசும்படி, எந்த வழியாய் வந்ததென்று கேட்டான். அதற்கவன் நீ ஒளிக்க ஒதுக்குத் தேடும் போது அதை அறிவாய் என்றான். பின்பு மீகாயா சொன்னபடியே ஆகாபும் இவனும் படைகளும் அழிவுக்குட்பட்டார்கள். எரே. உக. உரு.

**சிபாத்தா** (Zeph'a-tha). உ நாளா. கசு. கூ, க0.

யூதேயாவின் தென்மேற்குக் கோணத்திலுள்ள மாரேஷாவின் தாழ்ந்தபூமி. இவ்விடத்திலே யூதரும் எத்தியோப்பியரும் நேரிட்டு யுத்தஞ்செய்ததினால், இந்தத் தேசம் கீர்த்திபெற்றது.

**சிப்பாத்து** (Ze'phath). நியா. க. கஎ.

ஷிமியோனுடைய சுதந்தரபூமிக்குள்ளான ஊர். அதிலே யூதாவும், ஷிமியோனும் போய், இதிலுள்ள காணானியரைச் சங்கரித்து, இதற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்.

**சிப்போராள்** (Zip-po'rah). யாத். உ. உக.

மீதியான் தேசத்து ஆசாரியனாகிய எத்திரோவின் மகள். மோசேயின் மனைவி.

**சிப்மா** } (Sib'mah). எசா. கசு. அ.

**ஷிப்மா** } (Shib'mah). எண். ருஉ. ருஅ.

ஓர் நகரம். இது ரூபேன் கோத்திரத்தாரின் சுதந்தரபூமியில் எஸ்போனுக்குச் சமீபமாயுள்ளது. இந்நகரத்தில் சிறந்த திராட்ச்செடிகளுண்டு. அஜூரியராசனாகிய திக்லாத்திலே சர்காத், மனாஷே, ரூபேன் என்னும் கோத்திரத்தாரைச் சிறைப்படுத்திக்கொண்டு போனபடியினாலே எசாயா, எரேமியா என்னுந் தீர்க்கதரிசிகள் இந்நகரத்தைக் குறித்துப் புலம்பி, தீர்க்கதரிசனமுரைத்தார்கள். எரே. சஅ. ருஉ.



சிப்ரோன் (Ziph'ron). எண். ஈச. ௮.

காணத்தேசத்து வடகீழ் எல்லையிலுள்ள ஓர் பட்டணம்.

சிமிருனா (Smyr'na). வெளி. ௨. ௮.

மத்தித்தராணியாக் கடற்குடாவின் கிழக்கோரத்திலே சின்ன ஆசியாவின் மேல்பாரிசத்திலுள்ள ஓர் நகரம். இது எபேசுப்பட்டணத்திலிருந்து, ஐங்காததூரத்துக்கு வடக்கேயிருக்கிறது. இது முற்காலத்திலே கிரேக்கருக்குச் சிகாமணியாகவும், சின்ன ஆசியாவுக்குத் தீபமாகவும், சித்திர அலங்காரத்திலும், திரவியப் பெருக்கத்திலும் மகத்துவமுடையதாயுமிருந்தது. இதிலே வெளிப்படுத்தலிற் சொல்லப்பட்ட ஏழு சபைகளுள் ஒன்றிருந்தது. சவிசேஷ யோவான் வெளிப்படுத்தல் எழுதிய காலத்தின்பின் இத்தேசம் ஆறுமுறை பூகம்பத்தினால் நஷ்டப்பட்டது. ௧௮௧௪-ம் ஆண்டிலே இதிலே உண்டான கொள்ளை நோயினால் அறுபதினாயிரம் சனம் சேதமானார்கள். இப்படியே காலத்துக்குக் காலம் எழும்புகிற கொள்ளை நோயினால் அநேகர் மடிகிறார்கள். ஆகிலும் இப்பொழுது ஒரு லட்சத்துச் சொச்சசனங்கள் இதிலே குடியிருக்கிறார்கள். அவர்களுள் கிரேக்கர் இருபத்தையாயிரம், யூதர் பதினாயிரம், அர்மினியர் எண்ணாயிரம், மற்றும் யாவரும் துருக்கர்.

சிம்ரான் (Zim'ran). ஆதி. ௨௫. ௨.

ஆபிரகாமுக்குக் கேத்தாராளிடத்திற் பிறந்த சேஷ்ட புத்திரன்.

சிம்றி (Zim'ri). ௧ இரா. ௧௬. ௧௬.

இஸரவேலின் ஐந்தாம் இராசா. இவன் ஏலா இராசாவின் தளபதியாயிருந்து, இராசதுரோகியாய்த் தன் இராசனையும், குடும்பத்தாரையும் சங்காரஞ்செய்து, ஏழுநாள்மாத்திரம் அரசாண்டு, உம்றிக்குப் பயந்து, தனது அரண்மனையிலே நெருப்பு வைத்து, அதினால் மரணமடைந்தான்.

சிருப்பபேல் (Ze-rub'ba-bel). ௧ நாளா. ஈ. ௧௧.

ஆபிரகாமுக்கு ௨௬-ம் தலைமுறைப் புத்திரன். யூதவம் சத்தான். இஸரவேலர் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போன காலத்தில், சலாதியேல் இடத்திற் பிறந்தான். கோரேஷிராசா முன்னே நெபுகத்நெத்சர் தேவாலயத்திலிருந்து கொள்ளையெடுத்துப்போன பாத்திரங்களை இவன் கையிற் கொடுத்து மறுபடி யெருஷலேமுக்கு அனுப்பிவிட்டான்.

இவன் எஸ்ராமுதலிய யூதருடனே யெரூஷலேமுக்குப் போய், தேவாலயத்தின் அஸ்திபாரத்தைத் துவக்கி முடித்து, அதற்குள்ளான வேதிகை முதலியவைகளையும் செப்பனாட்டு, யெகோவாவின் ஆராதனையை ஸ்திரப்படுத்தினான். சகரி. ச. அ. எஸ்ரூ. ஈ. ௨—௧௩.

சிரேதாத் (Zer-e-da'thah. See Zar'e-tan). ௨ நாளா.

ச. க௭.

சார்தான் என்றும் பேர். யோசு. ஈ. ௧௬. சார்தான் காண்க.

சிலுவானு (Syl-va'nus). } ௨ கொரி. க. ௧௧.

சீலா (Si'las). } அப். கரு. ௨௨—௪௦.

இவனுக்குச் சீலாவென்றும் பேர். இவன் சபையாருக்குள் சிரேஷ்டன். அந்தியோகிய நகரத்தான். இவனைச் சபையின் மூப்பனும், அப்போஸ்தலனுமாகத் தெரிந்தெடுத்து, பவுலுடனும் பருனபாவுடனும் கூட்டி, அந்தியோகிய நகரத்துக் கனுப்பினார்கள். இவனும் பவுலும் கூடி, பல ஊர்களுக்குப் போய்ச் சபைகளை ஸ்திரப்படுத்திச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துவந்து, டீத்தோனுடைய ஆவியைக்கொண்டு குறி சொல்லிப் பலன்பெற்றுவந்த ஒரு ஸ்திரீயிடத்தில் இருந்த ஆவியை அகற்றிவிட்டதினால், அவளுடைய எசமானன் இவர்கள்மேல் சலஞ்சாதித்து, இவர்கள் உரோமருக்கு ஏராத அன்னியமார்க்கத்தைப் போதித்து, தேசத்தைக் கலக்குகிறார்களென்று நியாயாதிபதிகளுக்கு முறையிட, —நியாயாதிபதிகள் இவர்களைத் துலங்கிலே பூட்டிச், சிறைச்சாலையில் வைத்தார்கள். இவர்கள் அங்கிருந்து பிரார்த்திக்கையில் உண்டான பூகம்பத்தினால் காவற்சாலைக் கதவுகள் திறவுண்டன. இவர்களுடைய தளைகளும் விழுந்தன. அதைக் காவற்காரன் கண்டு, நடுநடுங்கித், தன் சீவனுக்குச் சேதஞ்செய்யத் துணிந்ததைப் பவுல் கண்டு, அபயங்கொடுத்ததினால் காவற்காரன் இவர்கள்மேல் நேசம்வைத்து, இவர்கள் போதகத்தை நம்பித், தன் குடும்பத்தாருடன் விசுவாசியானான்.

சிலூக்கியா (Se-lu'ci-a). அப். கரு. ச.

மத்தித்தராணியாக் கடலின் கீழ்பாரிசத்திலுள்ள ஓர் நகரம். இது ஜூரியாவிலுள்ள அந்தியோகிய நகரத்துக்கு மேற்கே இருக்கிறது. பவுல் அப்போஸ்தலனும், பர்னபாவும் இந்த நகரத்துக்குப் போய்க் கப்பலேறி, குப்புருதீவுக்குப் போனார்கள்.

சிலோவா (Si-lo'ah). நிகிமி. ஈ. கரு.

ஓர் வாவி. ஐலோவா காண்க.

சில்ப்பாள் (Zil'pah). ஆதி. ஈ0. கூ.

யாக்கோபின் மனைவியான லேயாளுக்குத் தாசிகஞ்செய்து, பின்பு யாக்கோபுக்குச் சந்தான பாரியாகிக், காத்தென்றும், ஆஷேர் என்றும் சொல்லப்படும் கோத்திரப்பிதாக்கள் இருவரையும் பெற்றவள்.

சீ

சீகார் { (Sy'char). } யோவா. ச. ரு.  
{ (Sy'chem). }

ஓர் பட்டணம். சீகேம் காண்க.

சீகோர் { (Shi'hor). } ஏசா. உரு. ஈ. க நாளா. கரு. ரு.  
{ (Si'hor). }

ஓர் நதி. இது அரபிதேசத்திலிருந்தெழும்பிக் காணாணுக்கும், எகிப்துக்குமுடாகப் பாய்ந்து, மத்தித்தராணியாக் கடலிலே விழுகின்றது.

சீகோன் (Si'hon). எண். உக. உக.

ஏமோரியரின் இராசா. இவன் சாக்கடலுக்கும், யோர்தாணுக்கும் கீழ்பாரிசத்திலே அரசாட்சி செய்தான். இஸரவேலர் எகிப்தைவிட்டுக் காணாணுக்குப் போனபொழுது, இவனுடைய இராச்சியத்துக்கூடாகப் போகவேண்டியதாயிருந்தது. அதனால் இஸரவேலர் இவனிடத்தில் உத்தரவுகேட்க,—இவன் இடங்கொடாமல் தளங்களுடனே யாகாவிலே வந்தெதிர்த்து, யுத்தஞ்செய்து மடிந்தான். அவர்கள் இவன் தேசத்தைப் பிடித்து, ரூபேனியருக்குச் சுதந்தரமாக்கினார்கள்.

சீதோன் (Si'don, or Zi'don). மத். கக. உக. நியா.

க. ஈக.

ஓர் நகரம். காமுடைய சேஷ்ட புத்திரனான சீதோன் இதிலே குடியேறினதினால் இதற்குச் சீதோன் என்று பேர் வந்தது. இது தீறு பட்டணத்துக்கு இரண்டரைக்காத தூரத்துக்கு வடக்கே காணானின் வடமேற்கு முனை எல்லையாய், ஆஷேர்கோத்திரத்தாருடைய சுதந்தரபூமியாயிருந்தது. நியா. கஅ. உஅ. இது மத்தித்தராணியாக் கடலின் துறைமுகமாய்

இருந்தமையால், லீபானேன் மலைச்சாரலில் தறிக்கிற மரங்களைத் தெப்பங்கட்டி, கடலில் இறக்கி, இந்தக் கரையிலேற்றுவார்கள். இதின் துறைமுகம் மரக்கல வியாபாரத்திலே பேர்பெற்றதாயிருந்தது. இதின் குடிகளுக்குச் சீதோனியர் என்றும் பேர்.

**சீத்தீம்** (Shit'tim). யோவேல். உ. கஅ.

ஒரு தாழ்ந்த பூமி. இவ்விடத்தில் சீத்தீம் மரங்கள் நிறைந்திருக்கின்றன.

உ-ஆவது. சீத்தீம் (Sid'dim). ஆதி. கச. ச. ஓர் தாழ்ந்த பூமி. இதிலே முற்காலத்தில் சோதோம் கொமோரூப்பட்டணம் கட்டப்பட்டிருந்தது. அது அழிந்தபின்பு உவர்க்கடலாய்ப் போயிற்று. இந்தக் கடலுக்குச் சாக்கடலென்றுஞ் சொல்லுகிறது.

**சீபா** (Zi'ba). உசாமு. கக. கள.

ஷவுலின் பணிவிடைக்காரன். இவனைத் தாவீது இராசா ஷவுலின் பௌத்திரனும், யோனாதானின் புத்திரனுமான மெபீவோஷெத்துக்கு உக்கிராணக்காரனாக நியமித்தான்.

**சீப்** (Ziph). யோசு. கடு. உச. க சாமு. உக. கக.

ஓர் வனத்துக்கும், யூத கோத்திரத்தாருடைய சுதந்தர பூமிக்குள்ளிருந்த இரண்டு நகரங்களுக்கும் இந்த நாமமுண்டு. இவற்றுள் ஓர் நகரம் ஏதோமிய தேசத்துக்குச் சமீபமாய்தென் மேற்குப்புறத்திலிருக்கிறது. மற்ற நகரம் எப்ரோனுக்கு சீப்கிழக்கேயிருக்கிறது. வனம் அதன் சமீபமாயிருக்கிறது. இவ்வனத்திலுள்ள மலையிலேதான் ஷவுலுக்குப் பயந்து தாவீது ஒளித்திருந்தான்.

**சீமோன்** (Si'mon). அப். அ. கூ.

ஷமாரியாவிலுள்ள ஓர் மாயாவி. இவன் பிலிப்புவிடத்திலே ஞானஸ்நானம் பெற்றான். ஷமாரியர் தேவனுடைய தத்துவம் இவனில் உண்டென்று மதித்துவந்தார்கள். சில நாளிற் பின்பு, பேதுருவும், யோவானும் ஷமாரியாவுக்குப் போய், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறாமல், ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்த விசுவாசிகள் பரிசுத்தஆவியையும் பெறும்படி பிரார்த்தித்து, அவர்கள்மேற் கைகளை வைக்க,—அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுகிறதை இவன் கண்டு, அப்போஸ்தலரிடத்திலே சில பணங்

களைக் கொண்டுவந்து கொடுத்து, நானும் என் கைகளை வைத்துப் பரிசுத்த ஆவியை அருளும் வரம் எனக்குக் கிடைக்கச் செய்யுங்களென்று கேட்டான். அதற்குப் பேதுரு தேவவரத்தைப் பணத்தினால் சம்பாதிக்க நினைத்தாய். உன் இருதயம் நெறிகெட்டது. உனக்கு இதிலே பங்கில்லை. நீ உன் துர்க்குணத்தை விட்டு, தேவனைப் பிரார்த்தி. உன் பாவம் ஒருபோது மன்னிக்கப்படும் என்றான்.

2-ஆவது. சீமோன். மத். ௧0. ௪. கிறிஸ்துநாதர் தெரிந்துகொண்ட பன்னிரு சீஷரிலொருவன். இவன் காணியன். இவனுக்குச் சீலோத்தே (Ze-lo'tes) என்றும் பேர். இதற்குத் தீவிரபத்தன் என்பது கருத்து.

சீயோன் { (Zi'on). } சங். ௧௩௩. ௩.  
{ (Si'on). }

ஓர் மலை. இது யெரூஷலேம் நகரத்துக்குத் தென்மேல் சார்பிலே ஆபிரகாம் தன் மகனைப் பலிசெலுத்தக் கொண்டு போன மோரிய மலைக்குச் சமீபமாயிருக்கிறது. இதிலே தாவீதராசா தனக்கு மாளிகைகளைக் கட்டினான். இந்த நாமம் முற்காலத்திலே யூதசபைக்கும் வழங்கிவந்தது. பிற்காலத்தில் கிறிஸ்துவின் சபைக்கும் மோட்சசங்கத்துக்கும் ஆகுபெயராய் வழங்கிவருகிறது.

சீரக்கூஸ் (Syr'a-cuse). அப். ௨௮. ௧௨.

ஓர் நகரம். இது சிசிலீவுக்குத் தென்கீழ்த்திசையிலுள்ளது. பவுல் அப்போஸ்தலன் உரோமைக்கு மறியலாய்ப் போனபொழுது வந்த கப்பற்சேதத்தினால் மிலித்திலே கரையேறி, மறுபடியும் கப்பலேறி, இந்த நகரத்துக்கு வந்து, மூன்றுநாள் தங்கி, மறுபடியும் கப்பலேறிப்போனான். இது கி. முன். ௭௩0-ல் கட்டப்பட்டது. இப்பொழுது இதிலே பதினெண்ணாயிரம் சனம்மட்டுக்குண்டு.

சீலா (Si'las). அப். ௧௩. ௪0.

சிலுவானு காண்க. உ. கொரி. ௧. ௧௧.

சீலோத்தே (Ze-lo'tes). அப். ௧. ௧௩.

தீவிரபத்தன் என்பது பொருள். சீமோன் காண்க.

சீனாய் (Si'nai). யாத். ௧௬. ௧.

தென் அரபியாவிலே ஒரேப்மலையிலே இருக்கிற ஓர் சிகரம். இதிலேதான் யெகோவா மோசேக்கு வெளிப்பட்டு, வேதகற்பனைகளைக் கொடுத்தார்.

சீன் (Zin). எண். ௨௦. க.

ஓர் வனம். இஸரவேல் சந்ததியார் செங்கடலைக் கடந்து, இந்த வனத்திற் சேர்ந்தார்கள். இதிலேதான் மிரியம் மரித்தாள்.

சு

சுக்கோத் (Suc'coth). யோசு. கந. ௨௭.

காத் சந்ததியாருடைய சுதந்தரபூமியைச் சார்ந்த ஓர் தேசம். யாக்கோபு பதாராமைவிட்டுக் காணானுக்குப் போம்பொழுது, இதிலே இராத்தங்கித், தேவதரிசனையடைந்து, தேவனுடனே வாதாடி, ஆசீர்வாதம் பெற்றான். இந்த இடம் யோர்தான் நதிக்குக் கீழ்பாரிசத்தில் யாப்போக் நதிதீரத்திலிருக்கிறது. இது கீலியாத் மலையிலிருந்து ஒருகாத தூரத்துக்கு வடமேற்காய், எகிப்திலிருந்து ஓரியாவுக்கும், பதாராமிலிருந்து காணானுக்கும் போகிற வழிச்சந்தியில் இருக்கிறது. சொல்லப்பட்ட ஊர்களின் பயணக்காரர் வந்தால், இதிலே இராத்தங்கிப் போவார்கள்.

சூ

சூக்கியார் (Suk'ki-ims). ௨ நாளா. க௨. ந.

செங்கடலின் கரை ஊரிலேயிருந்த எத்தியோப்பியர். இவர்கள் எகிப்திராசனாகிய சீஷாக்குடைய தளங்களிலே சேர்ந்திருந்தார்கள்.

சூசியார் (Zu'zims. See Zam-zum'mims). ஆதி. கச. ௫. சமசூமியர் காண்க.

சூப் (Zuph). க சாமு. கூ. ௫.

ஓர் தேசம். இதிலே சாமுவேல் தீர்க்கதரிசியின் கோத்திர பிதாவாகிய சூப்பென்பவன் குடியிருந்தான். அதனால் இத்தேசத்துக்கு இந்தப் பேர் வந்தது. இதிலே சாமுவேல் தீர்க்கதரிசி இருந்தான். ஷவுல் தன் பிதாவின் கழுதையைக் காணாமற் தேடிப்போனபொழுது, இவ்விடத்திலே சாமுவேலைக் கண்டு, இராசாபிஷேகம் பெற்றான்.

சூர் (Zur). யோசு. கந. ௨௧.

மீதியானியரின் பிரபுக்களிலொருவன். இவன் செய்த சோரமார்க்கத்தினிமித்தியம் மோசேயினாலே கொல்லப்பட்டான்.

செ

செங்கடல் (Red Sea). யாத். கந. கஎ.

இந்து சமுத்திரத்திலிருந்து அரபிதேசத்துக்கும் எகிப்துதேசத்துக்குமூடாக ககசு-காததூரமளவாய் இருக்கிறது. இதன் தண்ணீர் பளிங்குபோல மிகவுந் தெளிவாயிருக்கிறது. இதன் கரையோரத்திலே ஏதோமியரென்னும் சிவப்பு மனிதர் வாசம்பண்ணினதினாலே, இசற்குச் செங்கடலென்று பேர் வந்தது. இதின் வடகரை இருமுனையாய்க் கவர்ந்து இருக்கிறது. அதன் மேற்கருகான கவருக்குச் சுவேதாத்தியென்றும், கிழக்கருகான கவருக்கு அக்கபாவென்றும் பேர். இவ்விரு கவருக்குமிடையே சீனாய்மலையிருக்கிறது. இஸரவேலர் கடல்கடந்து போனபொழுது, சுவேதாத்தியைத்தான் கடந்து கரையேறினார்கள்.

செபுலோன் { (Zeb'u-lon). ஆதி. நூ. ௨௦.  
(Zab'u-lon). வெளி. எ. ௮.

யாக்கோபுக்கு லேயாளிடத்தில் பிறந்தசூ-ம் புத்திரன்.

௨-ஆவது. செபுலோன். யோசு. கக. ௨௭. ஒரூர். இது ஆஷோரின் சுதந்தர பூமியைச் சேர்ந்து, அதின் தென்கிழக்கெல்லைப் பட்டணமாயிருக்கிறது. இதிலே இஸரவேலின் கக-ம் நியாயாதிபதியாகிய ஏலோன் பிறந்தான். நியா. க௨. கக.

செப்பனியா (Zeph-a-ni'ah). செப். க. க.

ஓர் தீர்க்கதரிசி. கூஷியின் புத்திரன். யோஷியா அரசாண்ட காலத்திலே இவன் தீர்க்கதரிசனம் சொன்னான். இவனெழுதின தீர்க்கதரிசனம் பழைய ஏற்பாட்டின் நூ-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

௨-ஆவது. செப்பனியா. ஏரே. ௨௧. ௨௮. ஓர் ஆசாரியன். இவனையும், இன்னும் அனேகருடனே நெபுகத்நெத் சருடைய சேனாபதியான நேபுசாரதான் பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோகையில், ரிப்லாவிலே கொல்லுவித்தான். ௨ இரா. ௨௫. ௧௮.

செப்பார்வாயிம் (Seph-ar-va'im). ௨ இரா. கஎ. ௨௪:

௧௮. நூ: கக. கந.

மெசோப்பொத்தாமியாவிலுள்ள ஒரூர். அஜூரியராசனாகிய சல்மனேசர் இஸரவேலரைச் சிறைப்பிடித்து, தன் தே

சத்துக்குக் கொண்டிபோனபொழுது, இதிலுள்ள சனங்களைச் சமாரியாவுக்கனுப்பி, இஸரவேலரை இதிலே குடியேற்றினான்.

**செம்ராயிம்** (Zem-a-ra'im). உநாளா. ககூ. ஈ.

எப்ராயிம் மலையின் ஓர் சிகரம்.

உ-ஆவது. செம்ராயிம். பெத்லேகேழுக்குச் சமீபமாய்ப் பென்யமீனருடைய சுதந்தரபூமிக்குத் தென் எல்லையிலிருக்கிற ஓர் நகரம்.

**செராபியர்** (Ser'a-phim). ஏசா. ஈ. உ.

தேவசன்னிதானத்திலே தெய்வபத்தியினற் பிரகாசித்து, வாழ்ந்து, யெகோவாவைப் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தரென்றும், பூமி முழுதும் அவருடைய மகிமையினால் நிறைந்திருக்கிறதென்றும் புகழுகிற தூதர். எபி. க. ஏ.

**செருகியுபவுல்** (Ser'gi-us). அப். ககூ. ஈ.

குப்புருதீவின் அதிபதி. இவன் மகா புத்திமானும், பயபத்தனுமாயிருந்தான். இவன் சுவிசேஷத்தைக் கேட்க விரும்பி, பர்னபாவையும், பவுலையும் அழைப்பித்தபொழுது, இலிமாவென்னும் மாயாவி குறித்த அதிபதியின் விசுவாசத்தைப் புரட்ட வகைதேடினதினாலே தேவசாபம் அடைந்து, குருடானான். இவனே ஆச்சரியப்பட்டு, அதிவிசுவாசியானான்.

**செரெஷ்** (Ze'resh). எஸ்தர். ௫. ௧0.

ஆமானுடைய மனைவி. இவள்தான் மொர்திகாயியை ஐம்பது முழ உயரமுள்ள தூக்குமரத்தில் தூக்குவியுமென்று ஆமானை ஏவினாள். ஆமானும் இவள் சொற்படி செய்ய ஒரு தூக்குமரத்தைச் செய்வித்தான். அந்த யோசனை இவருடைய பத்துப் புத்திரருக்கும், கணவனுக்கும் கண்ணியாயிற்று.

**செவேனே** (Sy-e'ne). ஏசே. உகூ. ௧0.

ஓர் நகரம். இது எகிப்தின் தென் எல்லையில் நைல்நதிக்குச் சமீபமாயிருக்கிறது. இதை எகிப்தின் இராசாக்களாகிய பார்வோன் வரிசையாரும், தொலோமி வரிசையாரும் கட்டினார்கள். இக்காலத்திலோ அவைகள் எல்லாம் பாழ்பட்டு, இடிந்து கிடக்கின்றன.



சே

சேசாரியா (Ces-a-re'a). அப். உக. கக.

ஓர் நகரம். இது மத்தித்தராணியாக் கடலுக்கு மேற்கோ ரத்திலே யோப்பாவுக்கும், தீருவுக்கும் நடுவாகப் பெலிஸ்திய ராற் கட்டப்பட்டது. இது யெரூஷலேமிலிருந்து ஆறு காத தூரத்துக்கு வடமேற்காயிருக்கிறது. இதற்கு ஆத்சோர் என்றும் பேர். யோசு. கக. க. இந்தப் பட்டணத்தை மகா ஏரோதே அலங்காரமாகப் புதுப்பித்து, தனக்குத் தலைமையான அகுஸ்துகைசருடைய நாமத்தை அதற்கிட்டான். அதினாலே அதற்குச் சேசாரியாவென்ற பேர் வந்தது. அப்போஸ்தலனாகிய பவுல் இந்தப் பட்டணத்துக்குப் பலமுறையும் போய்ச் சுவிசேஷத்தை அறிவித்ததுமன்றி, பெலிக்குஸ், அகிரிப்பா, பெஸ்து என்னும் மூன்று அதிபதிகளுக்கும் முன்பாக நின்று, தான் கிறிஸ்துவினாலே தெரிந்துகொள்ளப்பட்ட விதத்தையும், தான் பிரசங்கித்த சுவிசேஷத்தையுங் குறித்துப் பேசினான். அப். உக. உடு, உசு. பவுல் அப்போஸ்தலன் இதிலே இரண்டுவருஷம் மறியலிருந்தான். இதிலே தரும விசாரணைக்காரராக நியமிக்கப்பட்ட ஏழுபேரிலொருவனாகிய பிலிப்பென்னுஞ் சுவிசேஷகன் வாசம்பண்ணினான். அப். உக. அ. புறச்சாதியாருக்குள் முதல் முதல் சுவிசேஷத்தை நம்பின கொருநேலியுவென்னுஞ் சேனைத்தலைவன் இந்தப் பட்டணத்திலே இருந்தான். அப். க௦. க. இப்பொழுது இந்த நகரம் பாழாய்ப் போய்விட்டது.

சேதாத் { (Ze'dah). } எண். கச. அ.  
 { (Ze'dad). }

காணன் தேசத்தின் வடகீழ் எல்லையிலுள்ள ஓரூர். ஏசே. சள. கடு.

சேத்து (Seth). ஆதி. டு. க.

ஆதாமுக்கு ஏவாளிடத்தில் பிறந்த புத்திரன். ஆதாம் கக௦-வயசுள்ளவனாய் இருந்தபொழுது, இவனைப் பெற்றான். இவன் பிற்காலத்தில் தேவபுத்திரரென்று அழைக்கப்பட்டவர்களுக்கு ஆதிபிதாவாயிருந்து, கக௨-வயசுள்ளவனாயிற்றான்.

**சேபோயிம் (Ze-bo'im).** ஆதி. க0. ககூ.

ஒருர். இது சோதோம் கொமோராவைச் சேர்ந்திருந்தது. இதிலே காமுடைய சந்ததியார் குடியேறினார்கள். அப்பட்டணங்கள் அழிக்கப்பட்டபொழுது, இதுவுங்கூட அழிவுபட்டது.

உ-ஆவது. சேபோயிம். க சாமு. ககூ. கஅ. ஓர் நகரம். பென்யாமீனுடைய சுதந்தரபூமியைச் சார்ந்தது.

**சேம் (Shem).** ஆதி. சு. க0.

நோவாவின் இரண்டாம் புத்திரன். இவனுக்கு ஐந்து புத்திரர். இவனுடைய மூன்றாம் புத்திரனாகிய அர்பக்சாத் வமி சத்திலிருந்து விசுவாசிகளின் பிதாவாகிய ஆபிரகாமும், யூதச் சாதியாரும், இரட்சகரும் தோன்றினார்கள்.

**சேயீர் (Se'ir).** ஆதி. கச. சு.

ஓர் தொடர்மலை. இது சாக்கடல் துவங்கிச் செங்கடலின் கீழ்முனைமட்டுமிருக்கிறது.

உ-ஆவது. சேயீர். யோசு. ககூ. க0. ஓர்மலை. இது யூதா கோத்திரத்தாருடைய சுதந்தரபூமிக்கு வடக்கெல்லையிலிருக்கிறது.

**சேரா (Ze'rah).** உ நாளை. கச. கூ.

அரபிதேசத்து இராசன். காமுடைய புத்திரனாகிய கூஷின் சந்ததியான். இவன் ஆசா இராசா யூதேயாவை அரசாளுங்காலத்திலே சதுரங்க சேனையுடனே யூதேயாவுக்கு வந்தான். அதை ஆசாவும் சனங்களுங் கண்டு பயந்து, யெகோவாவுக்கு முறையிட்டு, யுத்தத்துக்குப் போய், எதிரூன்றினவுடனே யெகோவாவுடைய பெலத்தினால் கூஷியர் யாவரும் தோற்றோடினார்கள்.

**சேலா (Se'la, or Se'lah).** உ இரா. கச. எ.

ஒருர். இதற்கு யொக்தீயேலென்றும் பேர். யொக்தீயேல் கண்க. (See Jok'theel.)

உ-ஆவது. சேலா. ஆபக்கூக். ககூ. ககூ. எபிரேயு பாஷையிலே வியப்பிடைச் சொல்லாயும், தொனிவிசர்க்கமாயும் வருவது.

சொ

சொஸ்தெனே (Sos'the-nes). அப். கஅ. கஎ.

கொரிந்து பட்டணத்திலுள்ள செப ஆலயத்தின் அதிபதி. இந்த அதிபதி பவுல் அப்போஸ்தலன் தன் வீட்டில் இருக்க இடங்கொடுத்தினிமித்தம், பல கிரேக்கர்கூடி, இவனைப் பிடித்து, கல்லியோனுடைய நியாயஸ்தலத்துக்கு முன்பாக அடித்தார்கள்.

சொ

சொ (So). உ இரா. கஎ. ச.

ஆபிரிக்காவிலுள்ள எத்தியோப்பியா ராச்சியத்துக்கு இராசா. இஸரவேலின் இராசாவாகிய ஒஷியா தான் அஹீரியா ராசாவுக்குத் திறைகொடாமல், இஷ்டமாகும்படி இவனுடைய உதவியைத் தேடியிருந்தான்.

சொசிப்பத்தர் } (Sos-i-pa'ter). } உரோ. ககூ. உக.  
 } (Sop'a-ter). }

பெரோயா ஊரான். பவுல் அப்போஸ்தலனுக்கு இனத்தவன். இவனுக்குச் சொசிப்பத்தர் என்றும் பேர். அப். உ0. ச.

சொபா (Zo'bah). க சாமு. கச. சஎ.

ஓர் நகரம். இது ஹீரியதேசத்தின் தலைநகரமாகிய தமஸ்குவுக்கு வடபாரிசத்தில் ஐபிராத்து நதி தீரத்திலிருக்கிறது.

சொபார் (Zo'phar). யோபு. உ. கக.

யோபின் சினேகிதரில் ஒருவன்.

சொரா (Zo'rah, or Zo'ram). யோசு. ககூ. சக.

தாண் சந்ததியாரின் சுதந்தரபூமியின் எல்லைப்பட்டணம். இதிலே சிம்சோன் பிறந்தான்.

சொரெக் (So'rek). நியா. ககூ. ச.

தாண் கோத்திரத்தாருடைய சுதந்தர பூமிக்குள்ளிருக்கிற ஓர் சிற்றூறு. இதன் கரை ஊரிலே இருந்த திலீலாள் என்னும் பெலிஸ்தியபெண் மகா பெலவானை சிம்சோனைப் பங்கப்படுத்தி விட்டாள்.

சோவார் (Zo'ar). ஆதி. கச. ௨.

ஓர் நகரம். இதற்குப் பேலாவென்றும் பேர். சோதோம் கொமோரா அக்கினிப் பிரளயத்தினால் அழிபட்டபொழுது, லோத்து யெகோவாவிடத்தில் தான் இந்தச் சிற்றூருக்குப் போய்த் தங்க, உத்தரவு பெற்றுப்போனான்.

சோவான் (Zo'an). எண். கந. ௨௨.

ஓர் பட்டணம். இது எகிப்திலுள்ள நைல் ஆற்றோரத்திலிருக்கிறது. இதிலேதான் எகிப்திராசனாகிய பார்வோன் குடியிருந்தான். மோசேயும் இப்பட்டணத்திலேதான் அனேக அற்புத கிருத்தியங்களைச் செய்தான். சங். எஅ. க௨. இந்த இடம் ஏசே. நூ. கசு-ல் சொல்லியபிரகாரம் பாழ்பட்டதென்று, இக்காலத்திலே உடைந்து தகர்ந்துகிடக்கிற மாடமாளிகை கூடகோபுரம் முதலியவைகளால் வெளியரங்கமாயிருக்கிறது.

ஷேபா (She'ba). க இரா. க௦. க.

அராபியாவுக்குக் கிழக்கேயுள்ள ஓர்தேசத்துக்கும், ஆபிரிக்கா விலுள்ள நைல்நதியின் இடைக்களத்திலுள்ள ஓர்தேசத்துக்கும் பேர். ஷேம்வமிசத்திற் தோன்றிய ஷேபாவின் சந்ததியார் இத்தேசங்களிற் குடியேறினபடியால், இத்தேசங்களுக்கு ஷேபாவென்று பேர் வந்தது. இத்தேசவாசிகளுக்குச் சபேயரென்றும் பேர். யோபு. க. க௫. இத்தேச இராணி சலோமோனின் கீர்த்திப்பிரதாபத்தைக் கேள்விப்பட்டி, அவனைப் பார்த்திக்கும்படி வெகுமதிகளையும் சேகரித்துக்கொண்டு, யெரூஷலேமுக்குப் போனாள்.

த

தக்பானேஸ் { (Ta-hap'a-nes). } எரே. ௨. கசு.  
 { (Ta-haph'a-nes). } ஏசே. நூ. கஅ.

ஓர் நகரம். இதற்கு ஆனேஸ் என்றும், அவேன் என்றும் பேர். ஆனேஸையும் அவேன் மூன்றாவதையும் காண்க.

தடேயு (Thad-de'us). மத். க௦. நூ.

கிறிஸ்துவுடைய பன்னிரு சீஷரிலொருவன். இவனுக்கு லெப்பேயுவென்றும் மத். க௦. நூ. யூதாவென்றும் பேர். அப். க. கந. யோவா. கச. ௨௨. மத். கந. ௫௫. இவன்

யாக்கோபுக்கும், யோசேப்புக்கும், சீமோனுக்கும், யூதாவுக்கும் சகோதரனென்றும், கிலியோப்பாவுக்கும், கிலியோப்பாமரியாளுக்கும் புத்திரனென்றும் விளங்குகிறது. மத். கக. ௫௫. மாற். கரு. சய்.

**தத்னாய் (Tat'na-i).** எஸ்ரூ. ௫. ௩.

யோர்தான் நதிக்கு மேல்பாரிசத்து மாகாணங்களுக்கு அதிபதியாக மேதிய பார்சியராசனாகிய தாரியாவேஷ் நியமித்து வைத்தவர்களிலொருவன். இவன் எஸ்ரூவும், நிகிமியாவும், பர்பிலோனைவிட்டு யெரூஷலேமுக்குப் போய்த் தேவாலயத்தைக் கட்டும்போது, அந்த முயற்சியைத் தடுத்துத், தாரியாவேஜுக்கு எச்சரிப்புப் பத்திரமெழுதி அனுப்பினான்.

**தபீத்தாள் (Tab'i-tha).** அப். கூ. ௩௬.

யொப்பா நகரத்தாள். இவள் கிறிஸ்துவை விசுவாசித்து, தருமசிந்தையுள்ளவளாயிருந்து, வியாதிப்பட்டு, மரித்தாள். அதைச் சீஷர் அறிந்து, பேதுருவை அழைப்பிக்க, — அவன் வந்து, இவளை உயிர்ப்பித்தான். இவளுக்குத் தொர்காள் என்றும் பேர்.

**தபேரா (Tab'e-rah).** எண். கக. ௩.

காரான் வனத்திலுள்ள ஓரிடம். இதிலே இஸரவேலர் பாளயமிறங்கியிருக்கையில், சனங்கள் மொறுமொறுத்தபடியால், தேவ கோபாக்கினி அவர்களைப் பற்றிக்கொண்டது. அது காரணமாய் இதற்கு இந்தப் பேர் வந்தது.

**தப்புவா (Tap'pu-ah).** யோசு. கரு. ௩௪.

ஓர் நகரம். இது யூதாவின் சுதந்தரபூமியைச் சார்ந்து, மத்தித்தராணியாக் கடலுக்குக் கிழக்காயிருக்கிறது.

உ-ஆவது. தப்புவா. யோசு. கஎ. எ. ஓர் நாடு. இது மனஷேக்கு எல்லைப்பட்டணம். இதின் ஓர் பகுதி எப்ராயீமின் சுதந்தரபூமிக்கு உரித்தாயிருந்தது.

**தமஸ்கு (Da-mas'cus).** ஆதி. கரு. ௨.

ஐரியதேசத்துத் தலைநகரம். ஷேமுடைய பௌத்திரனாகிய ஊத்சு இந்த நகரத்தைக் கட்டினான். இது யெரூஷலேமுக்கு வடகிழக்கே பன்னிருகாத தூரத்திலிருக்கிறது. இது சீதளபூமியாயும், செழிப்புள்ளதாயுமிருக்கிறது. இந்த நகரத்தின் மதில் உ-மைல் நீளமும், கௌ-மைல் அகலமுமுள்

ளது. இதிலுள்ள வீதிகளிலொன்றுக்கு நேர்மை என்று பேர். அப். கூ. கக. ஆபிரகாமுடைய உக்கிராணக்காரனாகிய எலியேசர் இவ்வூரான். ஆதி. கரு. உ. இதில் கரு0,000 சனங்கள் குடியிருக்கிறார்கள். இவர்களிற் சிலர் கிரேக்கு சபையார். சிலர் உரோமைச் சபையார். சிலர் யூதச் சபையார். சிலர் அர்மீனியர். இதிலேதான் அப்போஸ்தலனாகிய பவுல்தரிசனை அடைந்ததும், அவனுக்கு ஸ்நானம்பண்ணின. அன்னியா வாசம்பண்ணினதும், பவுல் மதில்வழியாய் இறக்கிவிடப்பட்டதும். உ. கொரி. கஉ. உ. அப். கூ. உரு. இதிலேதான் இலீஷாத் தீர்க்கதரிசியினாற் குஷ்டரோகம் நீங்கிச் சுகமடைந்த நாமான் குடியிருந்தான். அவன் இருந்த வீடு இப்பொழுதும் குஷ்டரோகிகளுக்கு வைத்தியசாலையாயிருக்கிறது.

### தம்முஸ் (Tam'muz). ஏசே. அ. கச.

கிரேக்கர் வணங்கிவந்த ஓர் தேவதை. இந்தத் தேவதை குப்புருதீவினிராசனாகிய சிமிரஸ் உடைய புத்திரனென்றும், அவன் ஆடுமேய்க்கப் போனபொழுது, இலக்குமி தேவி இவனுடைய ரூப யௌவனத்தைக் கண்டு, இச்சித்துக் களவுப்புணர்ச்சி செய்துவந்ததை வியாழபகவான் கண்டு, கோபங்கொண்டு, ஒரு பன்றிரூபமாய் வந்து, இவனைப் பீறிக் கொன்றுபோட,—இலக்குமி பிரலாபத்துடனே பிதர்லோகத்துக்குப் போய், பிதர்பதியிடத்தில் அவன் ஆறுமாதம் பிரபஞ்சத்தில் வந்து, தன்னோடிருக்கவும், மற்றை ஆறுமாதம் தானும் அவனும் பிதர் உலகத்துக்குப்போய், அங்கேயிருக்கவும் வரம்பெற்றுக்கொண்டாளென்று ஓர் கதை உண்டு. அவனுக்குப் பாவனையாய்ச் செய்த இந்த விக்கிரகத்துக்கு எபிரேயுப் பாஷையிலே தம்முஸ் என்றும், எகிப்துப் பாஷையிலே ஓசைரஸ் என்றும், கிரேக்க பாஷையிலே அரோனிஸ் என்றும், அம்மோனிய மோவாபிய பாஷைகளிலே பாகால் பீயோர் என்றும் பல நாமங்கள் வழங்கிவந்தன. இது கிரேக்கருடைய கற்பிதகத்தியமாய் ஸ்தாபிக்கப்பட்டது.

### தருத்துல்லு (Ter-tul'lus). அப். உச. க.

யூதருக்குள்ளிருந்த ஓர் வாக்குவல்லபன். மகா ஆசாரியனாகிய அன்னியாவும், சபையின் மூப்பரும், பவுல் அப்போஸ்தலனைக் குற்றவாளியாக்கப் பெலிக்குஸ் என்னும் அதி

பதியிடத்துக்குக் கொண்டுபோனபொழுது, இவனையும் கூட்டிக்கொண்டு போனார்கள். இவன் போய், மகா வாசாலமாய்ப் பேசினான்.

**தருசு (Tar'sus).** அப். ௨௧. ௩௬.

மத்தித்தராணியாக் கடலின் வடகிழக்கெல்லையிலுள்ள ஓர் நகரம். இது சிலிஷியா நாட்டுக்குத் தலைப்பட்டணம். இதிலேதான் பவுல் அப்போஸ்தலன் பிறந்தான். இது உரோமை ராச்சியத்தைச் சேர்ந்த மாகாணமானபடியால், பவுலும் உரோமனாக மதிக்கப்பட்டான். யாவானுடைய ஈ-ம் புத்திரனாகிய தருசுஸ் இந்த நகரத்தைக் கட்டிக் குடியேறினதினால் இதற்கு இந்தப் பேரிடப்பட்டது.

**தர்ஷிஷ் (Tar'shish).** ௧ இரா. ௧௦. ௨௨.

ஓரூர். இது அரபிதேசத்துக்குத் தென்மேற்கு முனையிலே ஆபிரிக்காவுக்குத் தென்கீழ்த்திசையாய்ச் செங்கடலில் வடபாரிசத்திலிருக்கிறது. இத்தேசத்துக்கு மூன்றுவருஷத்துக் கொருமுறை சலோமோன் இராசனுடைய கப்பல்கள் வந்து, பல திரவியங்களையும் ஏற்றிக்கொண்டுபோம். ௨ நாள். ௬. ௨௧.

௨-ஆவது. தர்ஷிஷ். ஓரூர். இது மத்தித்தராணியாக் கடலின் வடகரையாய் இருந்ததென்று யோனா ௧-ம் அதி. ௩-ம் வசனத்தில் விளங்குகிறது. இந்த நாமமுள்ள ஓரூர் இலங்கையிலுமுண்டென்று ஓர் கதையுண்டு.

**தல்மனுதா (Dal-ma-nu'tha).** மாற். ௮. ௧௦.

ஓர் சிற்றூர். இது தீபேரியாக் கடலின் தென்மேற்கரையிலுள்ள தீபேரியு நகரத்திலிருந்து ஒருகாததூரத்துக்கு வடக்கேயிருக்கிறது.

**தல்மாத்திய (Dal-ma'ti-a).** ௨ தீமோ. ௪. ௧௦.

இல்லுரிக்கித் தேசத்தைச் சார்ந்த ஓர் மாகாணம். இது மக்கேதோனியாவுக்கு வடமேற்கே அதிரியாக் கடலோரத்திலிருக்கின்றது. இதில் ஈ-லட்ச சனங்கள் குடியிருக்கிறார்கள். இவர்கள் பாஷை இத்தாலி. இவர்களிற் சிலர் கிரேக்கச் சபையார். அனேகர் உரோமைச் சபையார். இதிலே கிறி. ௩௩. ௬௪-அளவில் தீத்து என்பவன் போய்ச் சவிசேஷத்தை அறிவித்தான்.

## தா

தாகோன் (Da'gon). க சாமு. ௫. ௨.

பெலிஸ்தியர் ஆராதித்த விக்கிரகம். இதின் தலையும், கைகளும், முகமும் மனிதசாயலாயும், உடம்பு மச்ச ரூபமாயுமிருந்தன. இதை விஷ்ணுவுடைய மச்ச அவதாரத்தின் பிரதிருபமென்று வியாக்கியானிகள் சொல்லுகிறார்கள். பெலிஸ்தியர் இஸரவேலருடனே யுத்தஞ்செய்து செயங்கொண்டு, அவர்கள் கொண்டுபோன நியாயப்பிரமாணப் பெட்டியைப் பறித்துக்கொண்டுபோய், இந்த விக்கிரகத்தின் சந்நிதியில் வைத்தபொழுது, இது முகங்குப்புற விழுந்து, தலேவேறு கைகள் வேறு உடம்பு வேறாய்ப் பங்கப்பட்டிப்போயிற்று. க சாமு. ௫. ௪.

தாண் (Dan). ஆதி. ௩௦. ௬.

யாக்கோபின் ஐந்தாம் புத்திரன். இராகேலுடைய தாசியாகிய பில்காளிடத்திற் பிறந்தான். வழிம்சோன் இவன் வமிசத்தான்.

௨-ஆவது. தாண். கானானின் வடபாரிசத்தில் லீபனோன் மலைநாட்டைச் சார்ந்த ஓர் நகரம். இது நப்தாலி கோத்திரத்தாருக்குச் சுதந்தரபூமியாகக் கிடைத்தது. யெரோபேயாம் விக்கிரகாராதனையை முதல் முதல் ஆரம்பித்தது இதிலேதான். க இரா. ௧௨. ௨௬.

தாதான் (Da'than). எண். ௧௬. ௧.

ரூபேன் வமிசத்தானாகிய இலியாப்பின் புத்திரன். இவன் தன்னுடனே கோராகையும், அபீராமையும், வேறு இருநூற்றைம்பது பேரையும் சேர்த்துக்கொண்டு, மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாய்க் கலகஞ்செய்து, அழிவடைந்தான்.

தாத்மோர் (Tad'mor). க இரா. ௧. ௧௧.

ஓர் நகரம். இதைச் சலோமோன் இராசா கட்டுவித்தான். இது தமஸ்கு நகரத்துக்குப் பதின்சாத தூரத்துக்குக் கிழக்கே யுள்ள வனத்திலே பிரதநதிக்கு இருகாததூரத்துக்கு மேற்கே ஒரு மணற் குன்றின்மேல் கட்டப்பட்டது. இது அக்காலத்தில் மகா விசித்திர அலங்காரமும் செழிப்புமுள்ளதாயிருந்தும், இக்காலத்திலே பாழ்ப்பட்டிருக்கிறது. இதிலே கட்டப்பட்டிருந்த கற்ஊண்கள் இன்னுமிருக்கின்றன. மேல்



வேலை முற்றும் அழிந்துபோயிற்று. முன்னே ஜூரிய தேசத்திலிருந்து மெசோப்பொத்தாமியாவுக்குப் போக்குவரவுபண்ணின வியாபாரிகளுக்கு இது ஒரு தங்குசாலையாயிருந்தது.

**தாபிராத்து (Dab'e-rath).** யோசு. கக. கஉ.

க நாளா. சு. எஉ.

நஷ்காருடைய சுதந்தரபூமிக்கும் செபுலோனருடைய சுதந்தரபூமிக்குமிடையே உள்ள ஓர் நகரம். இந்நகரம் யெஸ்ரியேலின் சமனான வெளியிற் தாபோர் மலையடிவாரத்திலிருக்கின்றது.

**தாபோர் (Ta'bor).** நியா. ச. எ.

ஓர் மலை. இது யெருஷலேமிலிருந்து ஐங்காததூரத்துக்கு வடக்கே தீபெரியக்கடலுக்கு முக்காததூரத்துக்குத் தென்மேற்காய்க் கலிலேயாவுக்குள்ளிருக்கிறது. இது குமிழ்ப்புவடிவாயிருந்தும், மேலே பரந்த வட்டமுள்ளதாயிருக்கிறது. இது ஒருநாழிகை தூர நீளம் அகலமும், ஆயிரத்துச் சொச்சமுழ உயரமுமுள்ளதாயிருக்கிறது. முற்காலத்தில் இதின் சுற்றருகில் ஒரு மதிலும், உள்வீதியிலே அலங்காரமான மாட மாளிகைகளும் கட்டப்பட்டிருந்தன. இதிலே ஜூரிய ராசாவின் சேனாபதியாகிய செசேராவுடனே யுத்தம்பண்ணும்படி, இஸரவேலரின் நியாயாதிபதியாகிய பாராக் நப்தாலியரிலும், செபுலோனியரிலும் பதினாயிரவரைச் சேர்த்துப்போய், பாளயமிட்டான். யேசுநாதர் பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துக்கொண்டுபோய், இந்த மலையின் மேல் தனித்திருக்கையில்தான் மறுருபப்பட்டதென்றும், மோசேயும் எலியாவும் காணப்பட்டதென்றும், யூதருக்குள் கன்னபாரம்பரிய வாக்காய் வழங்கிவருகிறது. மேலும் யேசுநாதர் உயிர்த்தெழுந்து, காணப்பட்ட முறைகளில் எட்டாம் முறை ஐந்தாறு சீஷருக்கு இந்த மலையிலேதான் காணப்பட்டதென்று வாக்குண்டு. க கொரி. கரு. சு.

**தாரியாவெஷ் (Da-ri'us).** எஸ்ரூ. ச. ரு.

மேதிய பார்சிய ராச்சியத்தை அரசாண்ட ஐந்து பேருக்கு இந்த நாமமுண்டு. இவன் பிதா அஸ்தையசிஸ். கோரெஜுக்கு மாமன். இவன் பாபிலோனிராசனாகிய பெல்ஷாத்சாரைச் செயம்பண்ணி, அவனுடைய ராச்சியத்தைப் பிடித்து, உ-வருஷம் அரசாண்டான். இவனே, தன்னையன்றி வேறொரு மனுஷனையாகிலும், தேவனையாகிலும் பிரார்த்திக்கிற

வன் சிங்கக் குகையில் இடப்படுவானென்று கட்டளையிட்டதை மதியாமல், யெகோவாவைப் பிரார்த்தித்த தானியேலேச் சிங்கக்குகையிலே போடுவித்தும், தானியேல் சிங்கங்களின் வாய்க்குத் தப்பிக்கொண்டதைக் கண்டு தான் அந்தக் கட்டளையிடும்படி. ஏவிவிட்டவர்களைச் சிங்கக் குகையிலே இடுவித்து, யெகோவாவே தெய்வமென்று அறிக்கைஇட்டவன்.

உ-ஆவது. தாரியாவெஷ். கிஸ்தாஸ்ப்பிவின் புத்திரன். இவன் பாபிலோனிலிருந்து விடுதலைபெற்று, யெரூஷலேமுக்குப் போன யூதர் தேவாலயங் கட்டுவதற்குச் சகாயனாயிருந்தான். எஸ்ரூ. சு. க. மற்றவர்களுடைய சரித்திரம் வேதாகமத்தில் இல்லாதபடியாற் சொல்லவில்லை.

**தாவீது (Da'vid).** க சாமு. கசு. கந.

ஈஷாயின் இளையகுமாரன். யூதாவின் கோத்திரத்தான். பெத்லேகேமிலே பிறந்து ஆடுமேய்த்தவன். இவன் ஷவுலுடைய பட்டத்துக்கு ௨௨-வயதிலே அபிஷேகம் பண்ணப்பட்டான். ஆயினும் அபிஷேகம் பெற்றஉடன் இராசாசனத்துக்கு வராமல், ஷவுலுக்கு ஆயுததாரியாயிருந்தான். ஷவுலுடைய யுத்தவீரர் யாவரும் பெலிஸ்தியருடைய தளகர்த்தனாகிய கொல்யாத்துக்கு அஞ்சி, மடங்கி நிற்க,—இவன் யெகோவாவை நம்பி, முன்னிட்டுப்போய்க் கொல்யாத்தைக் கொன்று, கீர்த்திபெற்று, ஷவுலுடைய மூத்தமகளாகிய மேரப்பை விவாகஞ்செய்ய உரித்துள்ளவனானான். இவன் ஆடுமேய்த்து வருநாட்களில் ஒருநாள் ஒரு சிங்கத்தையும், மற்றொருநாள் ஒரு கரடியையும் சங்காரஞ்செய்தான். இவனுடனே யெகோவா இருந்து, சகல காரியங்களையும் வாய்க்கப்பண்ணுகிறாரென்று ஷவுல் அறிந்து, தன் மகன் யோனானுக்குக் கிடைக்கவேண்டிய இராசாபிஷேகத்தையும் இவன் பெற்றுக் கொள்ள வருவானென்று பொறாமைகொண்டு, இவனைக் கொல்ல, வெகுவிதமாய் வழிவகை தேடியும் யெகோவாவின் சகாயத்தினாலே தப்பியிருந்து, ஷவுலின் பின் அவனுடைய இராசாசனத்துக்கு வந்து, ௪௦-வருஷம் அரசாண்டான். இவன் அரசாண்டகாலத்தில் யெரூஷலேமின் தேவாலயத்தைக் கட்ட முயன்று, வேண்டிய முஸ்தீதுகளைச் சேகரித்தான். இவன் உரியாவின் மனைவியை அபகரித்த அதிக் கிரமத்தினிமித்தம், இவனுக்குக் குடும்ப கலகம் நீங்காமலிருந்தது. ஆயினும் இவன் தன் பாவங்களை உணர்ந்து, மெய்மனஸ்தாப்பப்படுகிறவனும், யெகோவாவை விட்டு விலகாதவனுமாயிருந்து, தேவ

சகாயம் பெற்றுச், சங்கீதங்களையும் எழுதினான். யெகோவா ஆபிரகாமுடனே எனிப்து நதிமுதல் பிருத்திமட்டாயுள்ள தேசம் முழுதையும், உன் சந்ததிக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேனென்று பண்ணின வாக்குத்தத்தம் இவன் காலத்திலே சபலமாயிற்று. இந்தத் தாவீது உலகத்தைச் செயங்கொண்டு, பூமியைப் பரிபாலிக்கிற கிறிஸ்துவுக்குப் பிரதிசாயையாக எண்ணப்படுகிறவன்.

தானாகு (Ta'nach, or Ta'a-nach). யோசு. ௨௧. ௨௫.

மனுவேஷ கோத்திரத்தாரின் சுதந்தரபூமியைச் சார்ந்த ஓர் நகரம்.

தானியேல் (Dan'iel). ஏசே. ௧௪. ௧௪.

தாவீதின் கோத்திரத்திலே பிறந்த ஓர் தீர்க்கதரிசி. இவன் கல்தேய ராசாவாகிய நெபுகத்நெத்சர் யூதரைச் சிறைப்படுத்திக்கொண்டு போனபொழுது, பிடிபட்டுப்போய்ச் சகல சாத்திரத்திலும் வல்லபனாயும், யெகோவாவை விடாத உத்தம பத்தனாயுமிருந்தான். இவனை நெபுகத்நெத்சர் மகா உத்தமனும், விவேகியுமென்று கண்டு, பாபேல் சீமையிலிருந்த பிரபுக்கள் நூற்றிருபது பேருக்கும் தலைவராகிய மூவருக்கும் தலைவனாக நியமித்தான். இவன் நெபுகத்நெத்சர், ஈவில் மிரோதக், நிரிக்கிலிசோர், லேபோரேசோஆகாட், பெல்ஷாத்தாரென்னும் கல்தேய ராசாக்கள் காலத்திலும், மேதியனாகிய தாரியாவேஷ், மேதிய பார்சியனாகிய கோரேஷ் என்பவர்கள் காலத்திலும், பிரதானியும், தீர்க்கதரிசியுமாயிருந்தான். நெபுகத்நெத்சர் தலை பொன்னாகவும், மார்பும் புயங்களும் வெள்ளியாகவும், வயிறும் இடுப்பும் பித்தளையாகவும், கால்கள் இரும்பாகவும், பாதங்கள் களிமண்ணும் இரும்பும் கலந்ததாகவுமுள்ள ஒரு ரூபத்தைச் சொப்பனத்திலே கண்டு, அந்தச் சொப்பனத்தையும், அதன் தாற்பரியத்தையும் தனக்கறிவிக்கும்படி, சகல சாஸ்திரிகளையும் அழைத்துக் கேட்க, — அவர்கள் தமொறி அஞ்சி நிற்க, இவன் அந்தச் சொப்பனத்தையும், தாற்பரியத்தையும் விபரமாய்ச் சொன்னான். தானி. ௨-ம் அதி.

மறுபடியும் நெபுகத்நெத்சர் ஒரு விருட்சம் வானபரியந்தம் உயர்ந்து, பூமுகமெங்கும் பரந்திருக்கையில், ஒருவன் அதின் இலைகளை உதிர்த்துக் கனிகளைச் சிதறடிக்கிறான். அவனுடைய பங்கு மிருகங்களோடே இருக்கக்கூடவதென்று சொல்லக் கேட்டு, இவனை வினாவ, இவன் சரியாய்த் தாற்

பரியம் சொன்னான். தானி. ச. பெல்ஷாத்சார் இராசாவின் காலத்திலும், அவருடைய வீட்டின் சுவரில் ஒரு துண்டுக் கை தோன்றி, எழுதின எழுத்தை வாசிக்கவும், அதின் பொருளை விபரிக்கவும் ஒருவருக்கும் கூடாதிருக்கையில், இவன் போய், வாசித்து, வியாக்கியானஞ் சொன்னான். தானி. ரு. பின்பு அத்தேசத்துக்கு வந்த தாரியாவெஷ் தன் பிரபுக்களாலே வஞ்சிக்கப்பட்டு, தன்னையல்லாமல் வேறொரு மனுஷரையாவது, தேவர்களுையாவது வணங்கினவன் சிங்கக் குகையிலிடப்படவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தும், இவன் அதை மதியாமல் யெகோவாவைப் பிரார்த்தித்தான். அதினாலே பிடிபட்டு, சிங்கக்குகையில் அடைக்கப்பட்டும், யெகோவாவினாலே தற்காக்கப்பட்டான். தானி. சூ. இப்படியே இவன் மகா உத்தமனாய் நடந்து, கி. மு. ௫௩௩-ல் ௧0-வயதுள்ளவனாய் மரித்தான்.

௨-ஆவது. பழைய ஏற்பாட்டின் ௨௭-ம் புத்தகம். இதைத் தானியேல் தீர்க்கதரிசி எழுதினான்.

## தி

திகிக்கு (Tych'i-cus) அப். ௨0. ச.

பவுலோடேகூடப் பயணம்போன சீஷரிலொருவன்.

திக்லாத்பிலேசர் (Tig'lath-Pi-le'ser). ௨. இரா.

௧௫. ௨௧.

அஜூரிய ராசன். பூலுடைய புத்திரன். இவன் தன் தகப்பன் சிறைப்படுத்திக் கொண்டுபோகையில், எஞ்சியிருந்த இஸரவேலரிற் சிலரை மறுபடியும் சிறைபிடித்துக்கொண்டு போனான்.

திதுமு (Did'y-mus). யோவா. ௧௧. ௧௬.

தோமா காண்க.

திபீர் (De'bir, or Kir'jath-Seph'er, or Kir'jath-San'nah).

யோசு. ௧0. ௩௮, ௩௯.

ஓர் பட்டணம். இதற்குக் கீரியாத் செப்பேர் என்றும், நியா. ௧. ௧௧. கீரியாத் சன்னாவென்றும் பேர். யோசு. ௧௫. ௪௧. யூதேயாத் தேசத்தின் தென்மேற்றிசையிலுள்ள பட்ட

ணம். இதை யோசுவா சருவசங்காரம்பண்ணி, யூதகோத் திரத்தாருக்குச் சுதந்தரமாக்கினான். பின்பு காணானியர் அதைத் தங்கள் வசமாக்கிக்கொண்டதினால் காலேப்பின் தம்பியாகிய ஒத்னியேல் போய், யுத்தஞ்செய்து, திரும்பவும் பிடித்தான். யோசு. ௧௩. ௧௩. பின்பு இது அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் புத்திரருக்கு ஒப்பிக்கப்பட்டது.

௨-ஆவது. திபீர். யோசு. ௧௩. ௨௬. யோர்தானுக்குக் கிழக்கே காத்த சந்ததியாருக்குச் சுதந்தரமாகக் கிடைத்த நகரத்துக்கு எல்லையாயிருந்த பட்டணம்.

௩-ஆவது. திபீர். யோசு. ௧௩. ௭. யூதவமிசத்தாரின் சுதந்தரபூமியின் வடக்கு எல்லையிலுள்ள பட்டணம்.

**திப்சா (Tiph'sah).** ௧ இரா. ச. ௨௪.

ஒருர். சலோமோன் இராசனுடைய ராச்சியத்தின் கிழக்கெல்லையிலுள்ளது.

**திம்னா (Tim'nath).** ஆதி. ௩௨. ௨. நாளா. ௨௨. ௧௨.

ஒர் நகரம். இது காணானில் பூருவ நகரமாயிருந்தது. இது பிற்காலத்தில் யூதாவுடைய சுதந்தரபூமிக்குள் வடபாரிசமாயிருந்தது. சிம்சோனுடைய காலத்தில் பெலிஸ்தியர் இதில் குடியிருந்தார்கள். சிம்சோனுடைய மனைவி இத்தேசத்தாள். நியா. ௧௪. ௧—௩.

**திம்னாத்தெசராசு** { (Tim'nath-Se'rah). } யோசு. ௧௧. ௩௦.  
{ (Tim'nath-He'res). }

இதற்குத் திம்னாத்தேரெஸ் என்றும் பேர். நியா. ௨. ௧. இது எப்ராயீம் மலைத்தேசத்திலே காகாஷ் மலைக்கு வடக்கே எப்ராயீமருடைய சுதந்தரபூமிக்குள்ளிருந்து, யோசுவாவின் கேள்விப்படி யோசுவாவுக்குக் கொடுக்கப்பட்டது. இதிலே எப்ராயீமரின் தலைவனான யோசுவா குடியிருந்து, பின்பு இதிலே மரித்து, இதிலேதான் அடக்கம்பண்ணப்பட்டான்.

**தியானம் (Di-a'na).** அப். ௧௧. ௨௭.

எபேசியர் வணங்கிவந்த ஒர் தேவதை. இவளுக்கு நூறு தலையும், சிவந்த கண்களும், தலையிலே இளம்பிறையும், கைகளிலே சர்ப்பமும், பாசமும், வாளும், தீபந்தங்களும் உண்டு. இவளுக்குப் படைகள் நாய்கள். இவள் வானத்திலே சந்தி

ராகுவும், பூமியிலே தியானாளாகவும், பாதாளத்திலே லட்சுமி யாகவும் எண்ணப்பட்டாள். இவள் பன்னிரண்டு கன்னி யருக்குள் தலைவி. இவளைச் சில தேசத்தார் காளியாகவும், சில தேசத்தார் இரதியாகவும், சிலர் காமதேனுவாகவும் பாவிக்கிறார்கள். எபேசியர் இவளுக்குப் பாவனையாகச் செய்த விக்கிரகம் வானத்திலிருந்து விழுந்ததென்றும், அவளே மகாதேவி என்றும் எண்ணினார்கள். பவுலுடைய பிரசங்கத்தினால் எபேசு நகரத்தார் இத்தேவதையை நிஸ்காரம்பண்ணின பொழுது, இவளுடைய ரூபத்துக்குப் பெட்டகக்கோவில் செய்து லாபம் அடைந்த தீமித்திரியு என்பவன் பவுலைக் கலகக்காரனென்று முறையிட, சனங்களெல்லாரும் ஒருமித்து, எபேசியருடைய தியானாளே மகாதேவியென்று கூக்குரலிட்டார்கள். அப்பொழுது தேசாதிபதி யாவரையும் அமைச்சலாக்கி; இந்த மனுஷர் கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷணித்தவர்களும்ல்ல, இவர்களைப்பற்றித் தீமித்திரியுவுக்கு வியாச்சியமுண்டானால், நியாயஸ்தானங்களில் போய், வாதுபண்ணட்டும். நீங்கள் அமைந்திருங்களென்று சொல்லிச் சமாதானப்படுத்தி அனுப்பினான்.

**தியொனுசி (Di-a-nys'i-us).** அப். கௌ. ௩௪.

அத்தேனே பட்டணத்திலுள்ள ஓர் சபையான். இவன் அத்தேனே பட்டணத்திலே பத்திவைராக்கியமுள்ள வேதபோதகனாயிருந்து, கி. ௩௩-ல் இரத்தச்சாட்சியாய் மரித்தான்.

**தியோத்திரேப்பு (Di-ot're-phas).** ௩ யோவான்.

க. கூ.

இவன் கொரிந்துபட்டணத்துச் சபையோடே சேர்ந்திருந்து, அப்போஸ்தலருக்கு விரோதம் பேசியும், சபையை அபசரித்தும் வந்ததினால், அப்போஸ்தலனாகிய யோவான் இவனைக் கடிந்தெழுதினான்.

**திராகோனித்து (Trach-o-ni'tis).** ஜாக். ௩. க.

யோர்தானுக்குக் கிழக்கே குறும்பு நிலமாயிருக்கிற ஓர் காடு. இதிலே குறும்பரான கள்வர் வழிப்போக்கரிடத்தில் பறித்து, சீவித்துவருவார்கள். இவர்களை நிருமூலமாக்கவேண்டுமென்று மகா ஏரோது துணிந்தும் கைகூடவில்லை. பின்பு அவனுடைய மகனாகிய பிலிப்பு அவர்களைச் சங்காரமாகினை.

**திரோப்பிமு** (Tro-phi'mus). அப். ௨௦. ச: ௨௧. ௨௧.

எபேசுப்பட்டணத்தான். பவுல் அப்போஸ்தலனுக்கு உபயோகியாயிருந்தவன்.

**திர்சா** (Tir'zah). க இரா. ௧௬. ௧௭.

எப்ராயீம் சுதந்தர பூமிக்குள்ளான ஓர் நகரம். இதை இஸரவேலின் இராசனாகிய உமிறியும், சனங்களும் பிடித்து, ௫௦-வருஷமட்டாக ஆண்டார்கள்.

**திலீலாள்** (De-li'lah). நியா. ௧௬. ௪.

சிம்சோனுடைய இரண்டாம் மனைவி. இவள் சிம்சோனுக்கு அகச்சத்துருவாயிருந்து, தன் இனத்தவர்களாகிய பெலிஸ்தியருக்குச் சகாயம் செய்தவள். சிம்சோன் காண்க.

**திஷ்பியன்** (Tish'bite). க இரா. ௧௭. ௧.

இலீசா தீர்க்கதரிசிக்குப் பேர்.

## தீ

**தீத்து** (Ti'tus). கலா. ௨. ௧.

பவுலுடைய சீஷன். இவன் அன்னியசாதியான். இவன் பவுலுடைய போதகத்தைக் கேட்டு, விசுவாசியாகிப் பவுலோடே பல தேசங்களுக்கும் திரிந்து, பின்பு கிரேத்தா தீவுக்குப் போதகனானான். பவுல் அப்போஸ்தலன் இவனுக்கு எழுதியனுப்பின நிருபம் புதிய ஏற்பாட்டில் ௧௭-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

**தீபோன்** (Di'bon). யோசு. ௧௩. ௧௭.

அர்னோன் நதிக்கு மூன்று கூப்பீடுதூரத்துக்கு வடக்கே ரூபேன் சந்ததியாருக்குக் கிடைத்த சுதந்தரபூமிக்குட் சேர்ந்திருக்கிற ஓர் நகரம். இதற்குத் தீமோன் என்றும் பேர். இது முன்னே மோவாபியர் வசமாயிருந்தது. ஏசா. ௧௫. ௨.

**தீமா** (De'mas). கொலோ. ௪. ௧௪.

பவுலுடைய சீஷரிலொருவன். பவுல் அப்போஸ்தலனோடே உபதேசியாய்த் தேசாந்தரங்களெங்கும் திரிந்தும், லௌகீக இச்சைகொண்டு, பவுலை விட்டுப் பிரிந்துபோனவன். ௨ தீமோ. ௪. ௧௦.

### தீமீத்திரியு (De-me'tri-us). அப். கக. உச.

எபேசுப்பட்டணத்திலே தியானாளென்னும் தேவதைக்குப் பெட்டகக்கோவில் செய்து கொடுத்த தட்டான். பவுல் அப் போஸ்தலன் உபதேசித்த உபதேசத்தினால் எபேசுவிலே அநேக சனங்கள் கிறிஸ்துவை விசுவாசித்துத், தியானைக் கை விட்டதினால், இவன் தனது வருமானங் குன்றிப்போகிற தென்று கண்டு, பவுலைக் கலகக்காரனென்று முறையிட்டான்.

### தீமோத்தேயு (Tim'o-thy). க தீமோ. க. உ.

பவுலுடைய சீஷரில் ஒருவன். இவன் லிஸ்திராவூரிலிருந்தவன். இவனுடைய தாய் யூதஸ்திரீயாகிய ஊனீகீயாள். யூதஸ்திரீயாகிய லோவிசாள் இவனுக்குப் பாட்டி. இவனுடைய பிதா கிரேக்கன். பவுல் அப்போஸ்தலன் இவனை வழித்துணையாய்க் கூட்டிப்போகும்படி, இவனுக்கு விருத்த சேதனஞ் செய்து, அழைத்துப்போனான். இவன் சிறு பிராயத்திலே தன் மாதாவினாலும், பாட்டியினாலும் சுவிசேஷம் கற்பிக்கப்பட்டு, இளமையிலே விசுவாசியாயிருந்தான். இவன் எபேசுப்பட்டணத்திலிருந்த சபைக்குக் குருவாக அபிஷேகம்பெற்றான். க தீமோ. ச. கஉ. இவனுக்குப் பவுல் அப்போஸ்தலன் இரண்டு நிருபங்களை எழுதி அனுப்பினான். இவைகளுள் க-ம் நிருபத்தை லவோதிக்கையாவிலிருந்து கி. ௨௦. ௬-ல் எழுதினான். இரண்டாம் நிருபத்தை கி. ௨௦. ௬-ல் உரோமையிலிருந்து எழுதியனுப்பினான். இவ்விரு நிருபங்களும் புதிய ஏற்பாட்டில் கரு-ம், க௬-ம் புத்தகங்களாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

### தீர்க்கதரிசி (Proph'et). க சாமு. க௦. ௫.

நெடுங்காலத்தின் பின் சம்பவிக்கும் வர்த்தமானங்களைத் தேவாவியின் வரத்தினாலே தரிசித்துச் சொல்லுகிறவர்கள். இவர்கள் சொன்ன வார்த்தைகள் அனேகம் மிகவும் நுட்பமாயும், குறிப்பாயும், தேவபாஷைபோலவுமிருக்கும். இவர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள் பிற்காலத்திலே சம்பவித்த சம்பவங்களினாலேதான் பூரணப்பட விளங்குகின்றன. மற்றும் படி விளங்குவதற்கரிது. இவர்கள் தேசங்களுக்கும், சனங்களுக்கும் வரப்போகிற வாழ்வுதாழ்வு இரண்டையும் நெடுங்காலத்து முன்னே அறிவித்தார்கள். இதுவல்லாமல் முற்காலத்திலே குருமாருக்கும் இந்தச் சொல் வழங்கிவந்தது.



தீறு (Tyre). யோச. கக. உக.

ஓர் நகரம். இது ஆஷேர் கோத்திரத்தாருடைய சுதந்தர பூமிக்கு மேற்கெல்லையிலே பெனிசியருடைய பட்டணங்களுக்குத் தலைநகரமாய் யெரூஷலேமிலிருந்து, கூ-காத தூரத்துக்கு வடமேற்கே, சீதோனுக்கு இரண்டரைக்காத தூரத்துக்குத் தென்மேற்காயிருக்கிறது. கி. மு. ௧௩00-வருஷமளவிலே காமியர் இதிலே குடியேறி, இந்த நகரத்தைக் கட்டினார்கள். இந்த நகரத்தார் தேவவிரோதிகளாய் நடந்ததினிமித்தம் யெகோவா பாபிலோனிய ராசனாகிய நெபுகத்நெத்சரை இதற்கு விரோதமாய் யுத்தம்பண்ண எழுப்பிவிட்டார். அவனோ ௧௩-வருஷகாலம் இந்நகரத்தை அரண்வளைத்து, யுத்தஞ்செய்தான். இவன் இப்படிநிற்க, —தீறுநகரத்தார்கள்ளவழியாய் இதிலுள்ள திரவியங்களையுங் கொண்டு, எகிப்துக்குப் போனார்கள். நெபுகத்நெத்சர் உட்புகுந்து, இது வெறுமையாயிருக்கக் கண்டு, எகிப்துக்குப் போய், யுத்தஞ்செய்து, தன் பலனைப் பெற்றான். ஏசே. உக. கக. இப்படியே ௧௬-வருஷத்துக்குமுன் ஏசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனம் ௧௬-வருஷத்தின் பின்பு நிறைவேறிற்று.

தீனாள் (Di'nah). ஆதி. ௩0. உக.

யாக்கோபுக்கு லேயாளிடத்திலே பிறந்த புத்திரி. இவள் நிமித்தம் இவளுடைய சகோதரன் ஷிமியோனும், லேவியும், காமோரையும், அவன் மகனாகிய ஜீகேமையும், அவர்கள் சனங்களையும் சங்காரம்பண்ணி, அவளை மீட்டுக்கொண்டார்கள். அதினிமித்தம் யாக்கோபு பயந்து, ஜீகேமை விட்டுப், பெத்தேலிலே போய்க் குடியேறினான். பின்பு யாக்கோபும், குடும்பத்தாரும் எகிப்துக்குப் போனபொழுது, இவளும் போனாள்.

து

துயத்தீரா (Thy-a-ti'ra). அப். ௧௬. ௧௪.

ஓர் நகரம். இது பெருகமுவுக்கும், சருதைக்கும் நடுவே சிமிர்னாவுக்குத் தென்கிழக்கே சின்ன ஆசியாவிலுள்ள லீதியாவின் தலைநகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இந்த நகரத்திலே வாசம்பண்ணின லீதியாள் என்னும் ஸ்திரீ பவுல் அப்போஸ்தலன் சொன்ன உபதேசத்தை நம்பி, விசுவாசியானாள்.

**துருசில்லாள்** (Dru-sil'la). அப். ௨௪. ௨௪.

முன்னே யோவானுடைய தம்பியாகிய யாக்கோபைச் சிரச்சேதம்பண்ணின ஏரோதின் மகள். அகிரிப்பாவுக்குச் சகோதரி. இவள் முன்னே அகிரீஸ் என்பவனை மணமுடித் திருந்து, பின்பு பெலிக்குஸ் என்னும் இராசாவுக்கு மனைவியானாள்.

**துரோகில்லியோன்** (Tro-gyl'li-um). அப். ௨௦. ௧௬.

எபேசிலிருந்து இரண்டு நாழிகை வழிக்குத் தெற்கேயிருக்கிற ஒருர்.

**துரோவஸ்** (Tro'as). அப். ௧௬. ௮.

ஓர் பட்டணம். இது சின்ன ஆசியாவின் வடமேற்கு முனையாய் மூசியாநாட்டின் அருகே மத்தித்தராணியாக் குடாக் கடலுக்கு வடகிழக்காயிருக்கிறது. இதற்குப் பவுல் அப் போஸ்தலன் பலமுறையும் போனான். அப். ௨௦. ௫.

## தூ

**தூதன்** (Mes'sen-ger). செய்திசொல்லப்போவோன்.

தேவதூதர் (An'gels.) ஆதி. ௨௪. ௭. இவர்களுக்கு எபிரேயப் பாஷையிலே கெரூபிம் என்றும், செராபிம் என்றும் பேர். இவர்கள் தேவசமூகத்தில் வாசம்பண்ணி, தேவனைத் துதித்துத் தொண்டுசெய்து, வணங்கிவருவார்கள். இன்னும் இவர்கள் தேவனுடைய சித்தத்தைப் பூமியிலுள்ள பத்தருக்கு வெளிப்படுத்தவேண்டிற் சில காலத்தில் அரூபமாய், சில காலத்தில் ரூபமாய்த் தோற்றப்படுவார்கள். ஆதி. ௧௬. ௭-௧௩. மத். ௧. ௨௮.

அவர்களுடைய சாயலைப்பற்றி, தானி. ௩. ௨௫.

அவர்கள் தொகையைப்பற்றி, ௧ இரா. ௨௨. ௧௬. எபி. ௧௨. ௨௨.

அவர்கள் பலம். சங். ௧௦௩. ௨௦. ௨ பேதுரு. ௨. ௧௧.

அவர்கள் கதி. ஏசா. ௬. ௨-௬. வெளி. ௮. ௧௩.

அவர்கள் தொழில். சங். ௧௧. ௧௧, ௧௨. எபி. ௧. ௧௪.

௨-ஆவது. பாதாளதூதர். யூதா. ௬. மத். ௨௫. ௪௧. யோவா. ௮. ௪௪. தங்கள் ஆதிநிலைமையை விட்டு, அகந்தைகொண்டு, யெகோவாவினாலே தள்ளாண்டு, பாதாளத்தீய்க்கு நியமிக்கப்

பட்டவர்கள். இவர்கள் அசுத்த ஆவிகள். இவர்கள் தங்கள் இஷ்டப்படி வேண்டிய வேண்டிய வேஷங்கொள்ளத்தக்கவர்களும், வேண்டிய வேண்டிய இடங்களுக்குப் போகத்தக்க கதியுள்ளவர்களும், தேவ சித்தத்துக்கு விரோதமானவைகள் எவைகளோ, அவைகளை எல்லாந் செய்துமுடிக்க விருப்பமுள்ளவர்களும், தெய்வபத்தரைக் கெடுக்கவும், மனுஷரை ஏய்க்கவும், வகைபார்த்துத் திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள். இவர்கள் தலைவன் ஏவாளைக் கெடுத்தவன். யோபை விக்கினம்பண்ணினவன். கிறிஸ்துநாதரைச் சோதித்தவன். இவர்கள் இப்பொழுதும் மனுஷருடைய இருதயங்களிலே அவர்கள் அறியாதவண்ணம் புகுந்து, அவர்கள் பராபரனை மறக்கவும், பாவங்களை விரும்பிச் செய்யவும் பண்ணுகிறார்கள். க பேதுரு. ௫. ௮.

௩-ஆவது. யெகோவாவின் தூதன் (An'gel of the Lord). ஆதி. க௭. ௭. யாத். ௨௩. ௨௦. யேசுக்கிறிஸ்துவுக்குரிய நாமங்களுள் ஒன்று. இவர் பழைய ஏற்பாட்டின் காலத்தில் யெகோவாவால் அனுப்பப்பட்டிப், பூமியிலே பிரத்தியட்சமாய் வந்து, தேவசித்தத்தை மனுஷருக்குப் பலமுறையும் அறிவித்தமையாலும், புதிய ஏற்பாட்டின் காலத்தில் மனுஷரை இரட்சிக்க அனுப்பப்பட்டமையாலும், தேவசித்தத்தை மனுஷருக்கு வெளிப்படுத்தினமையாலும், தூதனென்கிற நாமம் இவருக்கு வந்தது. அப். ௭. ௩௦, ௩௮.

௪-ஆவது. சபையின் தூதன் (An'gel of the Church). அறி. ௨. க. யூதச்சபையின் ஆசாரியன். கிறிஸ்து சபையின் குரு. இவர்களும் தேவசித்தத்தை வேதவாக்கியத்தைக்கொண்டு, சனங்களுக்கு அறிவிக்கிற தன்மையால், இவர்களுக்கும் இந்த நாமம் வந்தது.

**தூபால் (Tu'bal). ஆதி. ௧௦. ௨.**

யாப்பேத்தின் ஐந்தாம் புத்திரன். இவனுடைய சந்ததியார் கருங்கடலுக்கும், கஸ்பியன்கடலுக்கும் இடையிலுள்ள தேசங்களிற் குடியேறினார்கள். இவர்கள் சிறைபிடித்த மனுஷரையும், பித்தளைகளையும் மறு தேசங்களிற் கொண்டு போய், விற்றுவந்தார்கள். ஏசே. ௨௭. ௧௩.

**தூபாள் காயீன் (Tu'bal-Cain). ஆதி. ௪. ௨௨.**

இலாமேசுக்குச் சில்லாளிடத்திற் பிறந்த புத்திரன். இவன் கன்னாருக்குக் கோத்திரபிதா.

**தூமா** (Du'ma). ஏசா. உக. கக.

யூதேயாவிலுள்ள ஒருர்.

உ-ஆவது. தூமா. ஆதி. உடு. கச. இஷ்மவேலின் கூ-ம் புத்திரன். இவனுடைய சந்ததியார் தமஸ்குவுக்குப் பதினைந்துகாத தூரத்துக்கு கிழக்கே ஜூரியதேசத்தைச் சேர்ந்த தேசத்திலே குடியேறினதினால், அத்தேசத்துக்கும் தூமாவென்று பேர்வந்தது.

**தூமீம்** (Thum'mim). யாத். உஅ. ஈ0.

இஸரவேலருக்குக் கட்டளையிடப்பட்ட நியாயத்தீர்ப்பின் மார்புப் பதக்கத்திலே வைக்கப்பட்ட வஸ்து. இதிலே தேவதீர்ப்பு வெளிப்பட்டது.

**தூரா** (Du'ra). தானி. ஈ. க.

ஒருர். இதிலே பாபிலோன் இராசாவாகிய ரெபுகத்ரெந்சர் அறுபதுமுழ உயரமும், ஆறுமுழ அகலமுமுள்ள ஒரு பொன் ரூபத்தை உண்டாக்கிப், பிரதிஷ்டை பண்ணினான். அந்த விக்கிரகத்தை ஷாதுராக், மேஷக், அபேத்நிகோ என்னும் மூவரும் வணங்கமாட்டோமென்று நிலைநின்றதினால், அக்கினிச்சூனையிலே போடப்பட்டும் தெய்வவல்லமையினாலே காக்கப்பட்டார்கள்.

## தெ

**தெகாவேயர்** (De-ha'vites). எஸ்ரா. ச. கூ.

அஜூரியராசனாகிய அஸ்நாபர் என்னும் ஏசரத்தோன் இஸரவேலரைக் குடியெழுப்பித் தூரத்திவிட்டு, ஷமாரியாவிலே குடியேற்றும்படி கொண்டுவந்த ஒன்பது வகையான சாதியாருள் ஒருவகைச் சாதியார்.

**தெக்கப்போலி** (De-cap'o-lis). மத். ச. உடு.

யூதேயாவிலுள்ள ஓர் மாகாணம். இது மனாஷேயின் அரைக்கோத்திரத்தாருக்குச் சுதந்தரமாகக் கிடைத்தது. யோர்தான் நதிக்குக் கிழக்கே கலிலேயாவைச் சார்ந்த பத்து நகரங்களிலொன்றாயிருக்கிறது. கிறிஸ்துநாதர் யூதேயாவை விட்டுக் கலிலேயாவுக்குப் போய்ச் சவிசேஷத்தை அறிவித்த காலத்தில் இந்தப் பட்டணத்திலும் போய்ப் பல அற்புதங்

களைச் செய்தார். இந்தப் பட்டணத்தின் ஓர் பகுதி கெர்கே சனர் தேசமென்றும், கதரேனர் தேசமென்றும் பேர்கொண்டது. லாக். அ. உசு. மத். அ. உஅ. இந்த இடத்திலேதான் கிறிஸ்துநாதர் ஒருவனைப் பிடித்த பிசாசுகள் பன்றிக்கூட்டத்திற் போகவும், பன்றிகள் கடலில் விழுந்து மாளவும் இடங்கொடுத்தார். இத்தேசத்திலே கிரேக்கர் முதலிய சாதியார் வாசம்பண்ணித் தேவவிதிப்பிரமாணத்துக்கு விரோதமாய்ப் பன்றிகளைப் பரிபாலித்துவந்ததினாலேதான் பசாசுகள் அந்தப் பன்றிகளைச் சேதப்படுத்த இடங்கொடுத்தாரென்று எண்ணலாம்.

**தெக்கோயா** (Te-ko'ah, Te-ko'a). உசாமு. கச. உ.

உ நாளா. கக. ஏ.

யூதாவின் சுதந்தர பூமிக்குள்ளான ஓர் நகரம். இது பெத்தலேகேமுக்கு அரைக்காத தூரத்துக்குத் தெற்கே அஜூரின் புத்திரனாகிய தெக்கோயாவினால் கட்டப்பட்டதென்று நினைக்கிறார்கள். க நாளா. ச. டு. இதிலிருந்த வனத்திலேதான் யூதரின் இராசாவாகிய யோசபாத் அம்மோனியரையும், மோவாபியரையும் செயங்கொண்டது. ஆமோஸ் என்னும் தீர்க்கதரிசி இங்கேதான் இருந்தானென்று ஆமோஸ். க. க-ல் விளங்குகிறது.

**தெசலோனிக்கே** (Thes-sa-lo-ni'ca). அப். கள. க.

மக்கேதோனியா தேசத்தின் தலைநகரம். பவுல், சீலா, தீமோத்தே என்பவர்கள் இத்தேசத்துக்குப்போய்ச் சுவிசேஷத்தை அறிவித்ததினாலே கிறிஸ்துமார்க்கம் இதிலே ஸ்தாபிக்கப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் இவர்களுக்கு அத்தேனே பட்டணத்திலிருக்கையில், இரண்டுமுறை நிருபங்களை எழுதியனுப்பினான். இவ்விரண்டும் புதிய ஏற்பாட்டின் கரு-ம், கச-ம் புத்தகங்களாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவைகளுள் க-ம் புத்தகம் கி. லூ. ௩௨-ல் எழுதியனுப்பப்பட்டது. உ-ம் புத்தகம் ௩௩-ல் எழுதியனுப்பப்பட்டது. இதிலே துருக்கரும், யூதரும், கிரேக்கரும், பிராஞ்சியரும் குடியிருக்கிறார்கள்.

**தெபோராள்** (Deb'o-rah). நியா. ச. ச.

லப்பீதோத்தின் மனைவி. இவள் தீர்க்கதரிசியும், இஸரவேலருக்கு இராணியுமாயிருந்தாள். இவள் இஸரவேலரை. ச0-வருஷமாக நியாயம் விசாரித்தவள். இவள் அபினோகாமின்

புத்திரனாகிய பாராகையும், பதியூயிரம் சனங்களையும் அனுப்பி, காணானிலுள்ள ஆத்சோரின் இராசனாகிய யாபீனூடைய சேனைத்தலைவனாகிய சிசேராவையும், தளங்களையும் சயிப்பித்தாள்.

௨-ஆவது. தெபோராள். ஆதி. ௩௩. ௮. ரெபேக்காளுடைய தாதி.

**தொரிந்துகொள்ளப்பட்டவர்கள்** (E-lect', or E-lect'ed ones). க பேது. க. க.

தேவனாலே பிரித்தெடுக்கப்பட்ட சனங்கள்.

**தொர்பி** (Der'be). அப். கச. கூ.

லிக்கோனியாவிலுள்ள ஓர் நகரம். பவுல் லிஸ்திராவை விட்டு யூதருக்கஞ்சி ஓடினபொழுது, இதிலே சேர்ந்து, சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்தினான். காயு என்னப்பட்டவன் இதிலே பிறந்தான். அப். ௨௦. ௪.

**தெல்லவீப்** (Tel'a-bib). ஏசே. ௩. ௧௩.

கேபார்நதியோரத்திலுள்ள ஓர் நகரம். ரெபுகத்நெத்சர் சிறைப்படுத்திக்கொண்டுபோன யூதரில் அநேகர் இதிலே குடியேறினார்கள்.

## தே

**தேதான்** (De'dan). ஏரே. ௨௩. ௨௩.

ஓரூர். இது அரபியாவிலே ஏதோமுக்குத் தெற்காயுள்ளது. இதிலே ஆபிரகாமின் இரண்டாம்தாரத்து மனைவியாகிய கேத்தாராளிடத்தில் பிறந்த ௨-ம் புத்திரன் யகஷானூடைய மகனாகிய தேதானூடைய சந்ததியார் குடியேறினார்கள். அதனால் இதற்குத் தேதான் என்று பேராயிற்று.

௨-ஆவது. தேதான். ஏசே. ௨௩. ௧௩: ௨௪. ௧௩. பார்சியாக் குடாக்கடலுக்குத் தெற்கேயுள்ள ஓர் தேசம். இதிலே காமுடைய புத்திரனாகிய கூலூடைய பௌத்திரனான தேதான் குடியேறினான். அதனால் இதற்கு இந்தப்பேர் வந்தது. ஆதி. ௧௦. ௪. இதின் சனங்களுக்குத் தேதானீமியர் என்றுபேர். ஏசா. ௨௧. ௧௩.

**தேபேத்சு** (The'bez). நியா. க. ௫௦.

எப்ராயீம் கோத்திரபூமியைச் சார்ந்த ஓர் நகரம். இது ஜீகேமுக்கு ஒருகாததூரத்துக்கு வடகிழக்கேயுள்ளது.

**தேமான்** (Te'man). ஆமோஸ். க. ௧௨.

ஓர் நகரம். ஏசாவின் சந்ததியார் குடியேறின ஏதோம்தேசத்திலுள்ளது. ஏசாவுக்கு ஆதாளிடத்தில் பிறந்த எலிபாசின் சேஷ்டபுத்திரன் இதிலே குடியேறினான். அவனுடைய நாமகாரணமாய் இத்தேசத்துக்கு இந்த நாமம் வந்தது. ஆதி. நூ. ௧௧.

**தேயோப்பிலு** (The-oph'i-lus). லூக். க. ௧.

ஓர் பிரபு. இந்தச் சொல்லுக்கு மகா மேன்மையுள்ள என்பது பொருள். இவன் கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்துமார்க்கத்துக்கும் அனுசாரியாயிருந்தானென்று விளங்குகிறது. லூக்காவென்பவர் கிறிஸ்துநாதருடைய நடபடிகளை முதல்முறை இவருக்கு எழுதினார் என்றும், இரண்டாம் முறை அப்போஸ்தலருடைய சங்கதிகள் முற்றையும் இவருக்கே எழுதினாரென்றும் விளங்குகிறது.

**தேராகு** (Te'rah). ஆதி. ௧௧. ௩௦, ௩௨.

ஆபிரகாமின் பிதா. மெசோப்பொத்தாமியாவிலுள்ள கல் தேய நாட்டின் ஊர்நகரத்தான். இவன் ஆபிரகாம், சாராய், லோத் என்பவர்களோடே ஊர்நகரத்தை விட்டுக், காரானுக்குப் போய்ச் சிலகாலம் தங்கி, ௨௦௫-வயதில் மரித்தான். அக்காலம் ஆபிரகாமுக்கு வயசு ௭௫.

**தேராபீம்** (Ter'a-phim). ஆதி. ௩௧. ௧௧.

முற்காலத்திலே விக்கிரகாராதனைக்காரர் தங்கள் குல தேவதைகளுக்குப் பாவனையாக வீட்டிலே செய்து வைத்திருந்த சிற்பருக்கள். இத்தன்மையான உருக்களை லாபான் தன் வீட்டிலே செய்து வைத்திருந்தான். அவனுடைய மகளும், யாக் கோபின் பாரியுமாகிய ராகேல் மெசோப்பொத்தாமியாவை விட்டுப் புறப்பட்டுக், காணானுக்குப் போகும்பொழுது அவைகளைத் திருடிக்கொண்டுபோனாள்.

**தேவபுத்திரன்** (Son of God). தானி. ௩. ௨௫.

இந்த நாமம் யேசு ரட்சகருக்கும், சேத்தின் புத்திரருக்கும், சுத்தபத்தியுள்ள கிறிஸ்தவர்களுக்கும் வழங்கிவருகிறது. ஆதி. சூ. ௨: ௨ கொரி. சூ. ௧௫.

**தேற்றரவர்** (Com'fort-er). யோவா. கசு. கசு.

தேவ திரித்துவத்தில் ஒருவராகிய பரிசுத்த ஆவி. யோவா. கசு. ௨௬: கசு. ௭. இவர் சலத்தினின்றும் பூமியைக் காரியப் படுத்தினவர். ஆதி. க. ௨. இவர் கிறிஸ்துநாதர் மனுஷாவ தாரம்பண்ணுவதற்கு மரியாளிடத்திலே நிழலிட்டிருந்தார். மத். க. ௨௦. லூக். க. ௩௩. கிறிஸ்துநாதர் ஞானஸ்நானம் பெற்றபொழுது புராவடிவாய் அவர்மேல் வந்து தங்கினார். மத். ௩. கசு. இவர் மனுஷனுடைய இருதயங்களிலே சுபாவமாயிருக்கிற தற்குணங்களை அகற்றி, அபாவமான நற்குணங்களைப் பிறப்பிக்கிறவர். யோவா. ௩. ௩, சு. கலா. ௩. ௨௨. இவர் வேதவாக்கியங்களையும் தீர்க்கதரிசனங்களையும் வெளிப்படுத்தினவர். உபேது. க. ௨௧.

**தை**

**தைபேரியா** (Ti-be'ri-as). யோவா. சு. ௨௩.

கலிலேயாவிலுள்ள தைபேரியாக்கடலின் தென்மேற்கோரத்திலுள்ள ஓர் நகரம். இந்த நகரத்தை ரோமைராயனாகிய ஏரோது அந்திப்பாஸ் கட்டுவித்து, தனது சகாயனான தைபேரியுஸ் கைசருடைய நாமத்தை இதற்குத் தரித்தான்.

**தைபேரியுகைசர்** (Ti-be'ri-as Cae'sar). லூக். ௩. ௧.

உரோமை ராசருள் ஒருவன். இவன் அசுஸ்து கைசருக்கு மருமகன். அசுஸ்து இறந்தபின்பு அவனுடைய அரசாட்சியை கி. ௩௬-ல் பெற்றுக்கொண்டு, கொடுங்கோல் செலுத்தி, மகா நிட்டுரமாய் ௨௩-வருஷம் அரசாண்டு, சயன அறையிலே தன் சத்துருக்கள் கையில் அகப்பட்டு, மரித்தான்.

**தொ**

**தொகர்மா** (To-gar'mah). ஏசே. ௨௭. கசு.

யாப்பேத்தின் சேஷ்டபுத்திரனான கோமரின் புத்திரன். இவன் வமிசத்தார் அர்மேனியதேசத்திலே குடியேறித் தீறு நகரத்தாருடனே சங்காத்தமாகி, குதிரை வியாபாரம்பண்ணினார்கள். ஏசே. ௩௮. சு.

**தொர்காள்** (Dor'eas). அப். கூ. ௩௬—௪௧.

ஓர் ஸ்திரி. இவள் யொப்பா நகரத்தாள். இவள் தருமவதியும், நற்குணியும், சன்மார்க்கியுமாயிருந்தாள். இவள் மரித்



தபொழுது, பேதுரு போய், யேசுக்கிறிஸ்துவின் நாமத்தைக் கொண்டு உயிரோடெழும்பப்பண்ணினான். இவளுக்குத் தபீத்தாளென்றும் பேர். தபீத்தாள் (Tab'i-tha) காண்க.

## தோ

தோதானீம் (Do-da'nim). ஆதி. க௦. ச.

நோவாவின் பௌத்திரனும், யாப்பேத்தின் புத்திரனுமானவன்.

தோத்தான் (Do'than). ஆதி. ஈள. கள.

ஒருர். இது ஷமாரியாவுக்கு ஒருகாததாரத்துக்கு வடக்கேயுள்ளது. யாக்கோபின் புத்திரர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு, இதிலே தங்கியிருந்தார்கள். யோசேப்பு யாக்கோபினால் அனுப்பப்பட்டு, இந்த ஊருக்குப் போனபொழுது, இவனுடைய சகோதரர் இதிலுள்ள ஓர் பாழங்கிணற்றில் அவனை விழுத்திப், பின்பு இஷ்மாவேலருக்கு அவனை விற்குர்கள். இந்த ஊர் பிற்காலத்தில் மனாஷேயின் அரைக்கோத்திரத்தாருக்குச் சதந்தரமாகக் கிடைத்தது. இந்த இடத்திலேதான் இலீஷா தீர்க்கதரிசியைப் பிடிக்கும்படி, ஜீரியாவின் இராசா அனுப்பிவிட்ட ஆட்கள் இலீஷாவின் வேண்டிதலினாலே குருடராகி, ஷமாரியாவுக்குப் போனார்கள். ௨ இரா. சூ. ௧௦—௧௧.

தோபியா (To-bi'ah). நிகி. ௨. ௧௦.

ஓர் அம்மோனியன். இவன் சன்பல்லாத்துடன்கூடி, நிகிமியா யெரூஷலேமைக் கட்டினதற்குத் தடைசெய்தவன். பின்பு நிகிமியா பாபிலோனுக்குப் போக, இலியாஜிப்பென்னும் ஆசாரியன் இவனுடைய புத்திரனுடனே சம்பந்தங்கலந்து, இவன் குடியிருக்கும்படி தேவாலயத்தின் பண்டசாலையில் ஓர் அறையை இவனுக்குக் கொடுத்திருந்தான். நிகிமியா மறுபடியும் வந்து கண்டு, அதினின்று இவனைத் தூரத்திவிட்டான். நிகி. ௧௧. ௮.

தோப் (Tob). நியா. ௧௧. ௩.

ஜீரியாதேசத்தின் தென்கீழ்முனையிலுள்ள ஓர் நாடு. யூதருடைய கூ—ம் நியாயாதிபதியாகிய யெப்தா தன் பிதாவின் புத்திரருக்கு அஞ்சிப் போயிருந்த ஊர்.

**தோமா (Thom'as).** யோவா. ௨௦. ௨௪.

யேசுவின் பன்னிரு சீஷரிலொருவன். இவனுக்குத் திது மு என்றும் பேர். யேசுநாதர் உயிர்த்தெழும்பிக் காணப்பட்ட நு-ம் தரிசனத்தில் இவன் அவரைக் காணவில்லை. மற்றச் சீஷர் யேசுவைக் கண்டோமென்று இவனுக்குச் சொல்ல, — இவன் அவருடைய பஞ்சகாயங்களையும் நான் கண்டு, பரிசித் தாலன்றி விசுவாசிக்கமாட்டேன் என்று சொன்னான். அந் தினின்றும் எட்டாம் நாளிலே இவன் சீஷருடனேகூடிய ருந்த தருணத்தில், யேசு தரிசனையாகி, இவனைச் சுட்டியழை த்து, தன் காயங்களைக் காட்ட, — இவன் உடனே என் கர்த் தாவே, என் தேவனே என்றான்.

**தோர் (Dor).** நியா. க. ௨௭.

காணானிலுள்ள பிரதான நகரங்களிலொன்று. இது சேசா ரியாப் பட்டணத்துக்கு ஒரு காததூரத்துக்கு வடக்கே மத்தித் தராணியாக் கடலோரத்தில் கட்டப்பட்டது. இது யோசுவா பிடித்த முப்பத்தொரு பட்டணங்களிலொன்று. இது மனா ஷேயின் அரைக்கோத்திரத்தாருக்குச் சுதந்தரமாகக் கிடை த்தது. இதிலே குடிகள் ௫௦௦-மட்டுக்குண்டு.

**தோவேக் (Do'eg).** கசாமு. ௨௧. ௭: ௨௨. கூ.

ஓர் ஏதோமியன். இவன் ஷவுலுடைய நிரைமேய்த்த வர்களிலொருவன். தாவீது ஷவுலுக்குப் பயந்தோடி, மூன்று நாள் பட்டினியாயிருந்தபொழுது, ஆசாரியனாகிய அபிமே லேக்கிடத்திற்போய், தேவசமூகத்தப்பத்தை வாங்கிப் புசித்து, கொல்யாத்தின் கட்கத்தையும் வாங்கிக்கொண்டுபோனதை இவன் கண்டு, ஷவுலுக்கறிவித்து, ஷவுலின் கட்டளைப்படி அபிமேலேக்கையும், அவன் குடும்பத்தார் அரு-பேரையும் நாசப்படுத்துவித்தான்.

ந

**நகோமி (Na-o'mi).** ருத். க. ௨.

யூதாவிலுள்ள பெத்லேகேமூரான இலீமேலேக்கின் மனைவி. இவளுக்கு மகலோனென்றும், கிலியோன் என்றும் இரண்டு புத்திரர். இவர்கள் யூதேயாவிலுண்டான பஞ்சத்தி னிமித்தம் மோவாப் தேசத்துக்குப்போயிருக்கையில், இலீமே

லேக்கு மரித்துவிட்டான். இவளுடைய புத்திரர் இருவரும் ஒர்ப்பாளென்றும், ஸுத்தென்றும் பேருள்ள மோஷாபியப் பெண்களிருவரை விவாகம்பண்ணினார்கள். சில வருஷத்துக்குப் பின்பு புத்திரரிருவரும் மரித்துப்போனதினால், அவ் விடத்தைவிட்டு, ஸுத்தையும் கூட்டிக்கொண்டு யூதேயாவுக்கு வந்து தங்கினாள்.

**நசரீயர்** (Naz'a-rites). எண். ஈ. ௨.

விரத்தர். இந்தச் சங்கற்பம் பண்ணினவர்கள் தம்மைத் தேவதாசராக ஒப்புவிக்கிறார்கள். இவர்கள் மதுவுள்ள எந்தப் பதார்த்தத்தையும் உட்கொள்ளாமலும், செளளம்பண்ணாமலும், பிரேதத்துக்குச் சமீபியாமலும், அசுசியான ஒன்றைத் தீண்டாமலுமிருப்பார்கள்.

**நசரீயன்** (Naz-a-rene'). மத். ௨. ௨௩.

நாசரேத்தூர் வாசிகளுக்குப் பெயர். கிறிஸ்துநாதரும் நாசரேத்திலே வாசம்பண்ணினதினாலே இந்த நாமத்தைப் பெற்றார். அன்றியும் தன்னைப் பிதாவாகிய யெகோவாவுக்குப் பிரதிஷ்டையாக்கி, அவருக்குத் தாசிகஞ்செய்து வந்தமையால் அவருக்கும் இந்த நாமம் உரித்தாயிற்று.

**நப்தாலி** (Naph'ta-li, or Neph'ta-lim). ஆதி. ௩௦. ௮.

யாக்கோபுக்கு ராகேலின் பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற புத்திரன். இவனுடைய கோத்திரத்தாருக்குக் காணத்தேசத்தின் வடபாரிசம் சுதந்தரமாகக் கிடைத்தது.

**நயோது** (Nai'oth). க சாமு. ௧௧. ௨௨.

இராமா நகரத்துச் சுற்றுப்பேட்டைகளிலொன்று. இது முற்காலத்திலே தீர்க்கதரிசிகள் வாசம்பண்ணுவதற்குப் பிரதான இடமாயிருந்தது. இதிலே தீர்க்கதரிசிகளுக்கு ஒரு கல்லூரியும் இருந்தது. இது தாபோர் மலைக்கு இரண்டு நாழிகைவழி தூரத்துக்குத் தென்மேற்காயிருக்கிறது.

**நல்லகுடாக்கடல்** (Fair Ha'vens). அப். ௨௭. ௮.

மத்தித்தராணியாக் கடலுக்குள்ளான கிரேத்தேதீவின் தென்பாரிசத்திலே இருக்கிற குடா. இது கப்பல்கள் மாரிகாலத்திலே ஒதுங்குவதற்கு ஏற்ற இடம்.

## நா

நாகாஷ் (Na'hash). க சாமு. கக. க.

அம்மோனியர் காண்க.

நாகூம் (Na'hum). நாகூம். க. க.

ஓர் தீர்க்கதரிசி. கலிலேயாவிலுள்ள இல்கோஷிய என் னுமூரான். இவன் நினிவேயின் அழிவைப்பற்றித் தீர்க்கதரி சனம் சொன்னான். இவன் கி. மு. எகூ-ல் யூதராசாவா கிய இஸ்கியாவுடைய காலத்திலிருந்தான். இவன் சொன்ன தீர்க்கதரிசனம், சொல்லி நூறுவருஷத்துக்குப்பின், நடந்தது.

௨-ஆவது. நாகூம். பழைய ஏற்பாட்டின் ஈச-ம் புத்தகம். இதிலே நினிவேயின் அழிவைப்பற்றிச் சொல்லப்பட்டி ருக்கிறது.

நாகோர் (Na'hor, or Na'chor). ஆதி. கக. ௨௩.

ஆபிரகாமின் பிதாவாகிய தேராக்கின் பிதா.

௨-ஆவது. நாகோர். ஆதி. கக. ௨௩. தேராக்கின் புத்தி ரன். ஆபிரகாமின் சகோதரன்.

நாக்ஷோன் (Nah'shon). எண். எ. க௨.

யூதாக்கோத்திரத்தான். அம்மினதாப்பின் புத்திரன். ஆவாசத் தின் பிரதிஷ்டைக்கு நைவேத்தியங் கொண்டுவந்த கோத் திரத் தலைவருளொருவன்.

நாசரேத்து (Naz'a-reth). மத். ௨க. கக.

ஒருர். இது கலிலேயாவிலே செபுலோன் கோத்திரத்தாரு டைய சுதந்தரபூமியைச் சார்ந்தது. யெரூஷலேமுக்கு சு-காத தூரத்துக்கு வடக்கேயிருக்கும். இதிலே யேசுவும், தாய் மரி யாளும், யோசேப்பும், பின்னும் மரியாளுடைய குடும்பத்தார் பலருமிருந்தார்கள். இந்த ஊரிலேதான் கிறிஸ்து சுத்தசலத் தைத் திராட்சப்பழரசமாக்கினார்.

நாதாபு (Na'dab). க இரா. க௩. ௨௩.

இஸரவேலரின் இரண்டாம் இராசா. எரோபேயாமின் மகன். இவன் கொடுங்கோன்மையாய் இரண்டுவருஷம் அர சாண்டு, பெலிஸ்தரோடு யுத்தத்துக்குப் போயிருக்கையில், இஸரவேலரின் மூன்றாம் இராசாவாகிய பாஷா இவனைக் கொ ண்றான்.

**நாதான்** (Na'than). உசாமு. எ. உ.

ஓர் தீர்க்கதரிசி. இவன் தாவீதுருந்த காலத்திலே தாவீது ராசனுக்கு மந்திரிபோலவும் இடித்துரைகாரன்போலவுமிருந்தான்.

**நாதான்வேல்** (Na-than'i-el). யோவா. க. சடு.

கிறிஸ்துநாதர் வரித்தெடுத்த பன்னிரு சீஷரிலொருவன். இவனைப் பிலிப்பு கிறிஸ்துநாதரிடத்துக்கு அழைத்துவந்தான். யேசு இவனைக் கண்டவுடனே, இவனை கபடமில்லாத உண்மையுள்ள இஸரவேலன் என்றார்.

**நாபால்** (Na'bal). கசாமு. உடு. கூ.

கர்மேல் மலையிலுள்ள மாகோன் என்னுழரிவிருந்த ஓர் ஐசுவரியவான். இவன் மனைவி அபீகையில். இவன் மகாபிசனன். அவளோ உதாரி. இவன் ஆடுகளின் மயிர்கத்திரிக்கும்படி போயிருந்தபொழுது, தாவீது ஷவுலுக்குப் பயந்து வனவாசியாயிருக்கையிற் பசியினால் வருந்தி, தங்கள் பசிக்கு உதவவேண்டுமென்று இரந்து கேட்பித்ததற்கு, இவன் தன் எசமானை விட்டு ஓடுகிற சனங்கள் அனைகருண்டு. அவர்களுக்கு என்னைப் பற்றியிருக்கிற சனங்களுக்காக வைத்திருக்கிற போசனபானத்தைக் கொடுப்பேனாவென்று சொல்லிக், கடிந்துபேசித் துரத்திவிட்டான். அதைக்கேட்டுத் தாவீது கோபங்கொண்டு, தன் சனங்களுடனே அவனோடு யுத்தத்துக்குப் புறப்பட்ட நேரத்தில், இவன் மனைவி பலபண்டங்களையுங் கொண்டு, தாவீதுக்கெதிர்வந்து, அவனைத் தாழ்ந்து வணங்கி, பொறுதிகேட்டாள். தாவீது அபீகையில் கொண்டுவந்த வெகுமதியை வாங்கி, தன் குரோதத்தை அடக்கித் திரும்பிவிட்டான். இந்தச் செய்தியை நாபால் அறிந்து, மனஞ்சேர்ந்து, மயங்கிப் பத்துநாளில் மரணமடைந்தான்.

**நாபோத்து** (Na'both). க இரா. உக. க.

யெஸ்ரியேல் என்னும் கிராமத்திலுள்ளவன். இவனுக்கு ஷமாரியாவின் இராசனாகிய ஆகாப்பின் அரண்மனைச் சமீபத்தில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது. ஆகாப் அதை இச்சித்து, விலைக்காகவாகிலும், மாற்றுநிலமாகவாகிலும், தரவேண்டுமென்று கேட்டான். அதற்கவன் மறுத்ததினாலே, ஆகாப்பு அதிக துக்கங்கொண்டு பட்டினியாயிருக்கையில், ஆகாப்

பின் மனைவியாகிய யெசுபேல் அவனைத் தேற்றி, உண்ணப் பண்ணி, ஆகாப்பின் பேரால் ஒரு கட்டளைப் பத்திரத்தை எழுதியனுப்பி, நாபோத்து இராசாவையும், தேவனையும் தூஷணித்தானென்று குற்றம்சுமர்த்தி, அவன்மேற் கல்லெறிந்து கொன்றுபோடும்படி சொல்லியனுப்பினான். அவர்களும் அப்படியே செய்து கொன்றார்கள்.

**நாமான்** (Na-a'man). 2 இரா. ௫. க.

இசுரேயராசாவின் சேனாபதி. இவனுக்குக் குஷ்டரோகம் இருந்தபொழுது, சிறைப்பட்டிப்போயிருந்த ஒரு இஸரவேற் பெண்வழியாய் இலீஷாத் தீர்க்கதரிசி இவனைச் சொஸ்தமாகக் கக்கூடுமென்று இராசா கேள்விப்பட்டிடு, இவனை இலீஷா விடத்துக்கனுப்பினான். அப்பொழுது இலீஷா நீ போய், யோர்தான் நதியில் எழுதரம் ஸ்நானம்பண்ணு. நீ சொஸ்த மாவாயென்று சொல்லியனுப்பினான். இவன் இந்தத் தீர்க்க தரிசி தன்னிடத்தில் வந்து, தன் குஷ்டரோகத்தைத் தொட்டுத் தனக்குச் சுகங்கொடாமல், தன்னை யோர்தானிலே ஸ்நானம்பண்ணும்படி கட்டளை கொடுத்ததினிமித்தம், கடுங்கோ பங்கொண்டு, என்னூரில் யோர்தானிலும் உத்தம நதிகள் இருக்கிறதேயென்று விட்டுப் புறப்படுகையில், அவன் வேலைக் காரர் போய்த் தடுத்துப் புத்திசொன்னதினால், அவன் திரும்பித் தீர்க்கதரிசி சொன்னபடி யோர்தானிலே ஸ்நானம்பண்ணிச் சுகம்பெற்றுத் திரும்பி, இலீஷாவிடத்துக்கு வந்து, வெகுமதிக்கொடுக்க, இலீஷா வாங்கமாட்டேன் என்று மறுத்தான். இவனோ உடனே தான் இனி யெகோவாவுக்கேயன்றி, வேறொரு தேவதைகளுக்கும் ஆராதனைசெய்யேன் என்று நிருணயம்பண்ணித் தன்னூருக்குத் திரும்பினான்.

**நாயீன்** (Na'in). லூக். ௭. கக.

ஒரூர். கலிலேயாத் தேசத்திலே தாபோர் மலைக்குத் தெற்கே கப்பர்நாகூமூருக்குச் சமீபமாயிருக்கிறது. இந்த ஊரிலே மரித்தவனாய் வெளியே எடுத்துவரப்பட்ட ஒரு வாலிபனைக் கிறிஸ்துநாதர் உயிரோடெழுப்பினார்.

**நாளாகமம்** (Chron'i-cles).

பழைய உடம்படிக்கையின் ௧௩-ம், ௧௪-ம் புத்தகங்கள். இது ௧-ம் நாளாகமம் என்றும், ௨-ம் நாளாகமம் என்றும் இருவகைப்படும். முதலாம் புத்தகத்து முதல் அதிகாரம்தொடங்கி ௧௬-ம் அதிகாரம்வரைக்கும் ஆதாம் முதலிய முற்

பிதாக்களின் வமிசவரிசையும், மேற்படியுள்ள அதிகாரங்களிற் சவுல் முதலிய இராசாக்களின் சரித்திரங்களும், இஸரவேற் சனங்கள் கோரேஷ் ராசனாலே சிறையிருப்பு விடப்பட்ட நாள்வரைக்கும் நடந்த சரித்திரங்களும் காணப்படும்.

நி

நிகிமியா (Ne-he-mi'ah). எஸ்ரூ. ௨. ௨.

அகாயாவின் புத்திரன். இவன் யூதர் பாபிலோனிலே சிறையாயிருந்த காலத்தில் அங்கே பிறந்து, அங்கே குடியிருந்து, இராசாவுக்கு முதல் மந்திரியும், பான்பாத்திரதாரியுமாயிருந்தான். இவன் அங்கிருக்கையில், யெரூஷலேமின் அழிவைக் கேள்விப்பட்டுத் துக்கித்துப் புலம்பித் தன் முன்னோர் செய்த பாவங்களை அறிக்கையிட்டு, யெகோவாவைப் பிரார்த்தித்தான். அவர் கருணைசெய்ததினால் இவன் தன் இராசாவாகிய அர்தக்ஷஷ்தா இடத்தில் உத்தரவுபெற்றுச் சில யூதரையும் அழைத்துக்கொண்டு, யெரூஷலேமுக்குப்போய், அதைத் திரும்பக் கட்டத் துணிந்தபொழுது, சன்பல்லாத்தும், தோபியாவும், கெஷெமும் பரிகாசம்செய்ய, —இவன் அவர்களுக்குப் பயப்படாமல் யெரூஷலேமின் மதிலைப் பன்னிரண்டு கோத்திரத்தாருக்கும் வெவ்வேறாகப் பிரித்துக் கொடுத்துக் கட்டுவிக்கையில், சன்பல்லாத்தும், தோபியாவும் கேள்விப்பட்டு, இவர்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யவும், கட்டுவேலையைத் தடுக்கவும் வகைதேடினார்கள். இவனோ கட்டுவேலையில் முயற்சியும், யுத்தத்துக்கு ஆயத்தமுமுள்ளவனாய் யெகோவாவை நம்பித் தன் வேலையை முடித்து, யூதருக்குள்ளே நியாயப்பிரமாணத்தையும் வேதப்பிரமாணத்தையும் நிலைப்படுத்தி, கஉ-வருஷத்துக்குப்பின் திரும்பப் பாபிலோனுக்குப்போய், இராசாவுக்குக் காரியங்களைத் தெரிவித்து, மறுபடியும் உத்தரவு பெற்றுக்கொண்டு யெரூஷலேமுக்கு வந்து, தான் அங்கே இல்லாதபொழுது யூதர் ஓய்வுநாளை மீறி, அன்னியசாதியாருக்குள்ளே கலந்து, லேவியருடைய பங்கைக் கொடாமலிருக்கிறதையும், தேவாலயத்தின் பொக்கிஷவீட்டுக்கதிகாரியாகிய இலியாஜீப்பென்னும் ஆசாரியான தோபியாவுடனே சம்பந்தங்கலந்து, அவனுக்குத் தேவனுடைய ஆலயத்துப் பிராகாரத்தில் ஒரு வீட்டை ஆயத்தமாக்கித், தோபியாவுடைய திரவியங்களை வைத்திருக்கிறதையும் கண்டு, விசனமடைந்து, அவனுடைய

திரவியங்களையெல்லாம் அகற்றி, அதிலே தேவத்திரவியங்களை வைப்பித்து, யூதருள் கலந்திருந்த அன்னியர் யாவரையும் பிரிவுபண்ணினான். இப்படியே இவன் யூதருக்கு ஓர் ஆசாரியனும், நியாயாதிபதியும், பரிபாலனுமாயிருந்தான்.

**நிக்கொலா** (Nich'o-las). அப். சூ. ௩.

அந்தியோகிய நகரத்தான். சபைக்குத் தரும விசாரணைக் காரராய் நியமிக்கப்பட்ட எழுவரிலொருவன்.

**நிக்கோதேமு** (Nic-o-de'mus). யோவா. கூ. க.

பரிசேய வகுப்பைச் சேர்ந்த ஓர் யூதன். இவன் யேசுவைக் கிறிஸ்துவென்று விசுவாசித்தும், அது வெளிவந்தால் தன் பிரபுத்துவம் குன்றிப்போமென்று எண்ணித் தன் எண்ணத்தை மறைத்திருந்து, ஒரு இரவிலே கிறிஸ்துவிடத்தில் வந்து, அந்தரங்கத்தில் அவரை அறிக்கையிட்டு, மறுபிறப்பைக் குறித்துச் சம்பாஷித்ததுமன்றி, அவர் மரித்தபொழுது அவருக்குப் பிரேத அலங்காரம்செய்ய நூறு இரூத்தல் வெள்ளைப்போளத்தையும், கரியபோளத்தையுங் கலந்து கொண்டு வந்து, யேசுவுக்கு அந்தரங்க சீஷனாயிருந்த யோசேப்போடேகூடிப் பிரேத அலங்காரஞ்செய்து, அவரை அடக்கமும் பண்ணினான். யோவா. ககூ. கூகூ.

**நிக்கோபொலி** (Ni-cop'o-lis). தீத். கூ. கஉ.

மக்கேதோனியாதேசத்தின் தென்மேற்கெல்லையிலுள்ள ஓர் பட்டணம்.

**நிக்கோலாத்தியர்** (Nic-o-la'i-tans). வெளி. உ. சூ.

ஓர் அசத்திய மார்க்கத்தார். இவர்கள் கிறிஸ்துநாதரை விசுவாசித்தும், லோகாயத மதத்தார்போல தூர்த்த வியாபாரம் பாவமல்லவென்றும், பொருட்பேறு காரணமாய்ச் செய்யுந் தவறுகள் வேத விரோதமல்லவென்றும், விக்கிரக ஆராதனைக்குச் சாய்மானமாய் இருப்பது அதிகிரமமல்லவென்றும், எண்ணுகிற கொள்கையுடையவர்கள். இந்த மதத்தை நிக்கோலா எனும் ஒரு யூதக்கிறிஸ்தவனே கற்பித்தான்.

**நிதீனியர்** (Neth'e-nims). எஸ்ரூ. உ. சகூ.

இஸ்ரவேலர் காணான வசப்படுத்த வந்தபொழுது, அவர்களுக்குப் பயந்து, வேஷம்மாறி, தங்களைத் தூரதேசத்தாரென்றும், வழிப்போக்கரென்றும் சொல்லி, யோசுவாவிடத்தில்



அடைக்கலம் பெற்றிருந்த கிபியோனியரில் ஓர் பகுதியார். இவர்கள் செய்த உபாயதந்தரம் இஸரவேலருக்கு வெளிப்பட்டபொழுது, யோசுவா தான் கொடுத்த வாக்குத்தத்தத்தினிமித்தம் இவர்களைச் சங்கரியாமல் ஆசாரியருக்குத் தொண்டிசெய்யும்படி நியமித்துவைத்தான். கிபியோனியர் காண்க.

**நிப்காஸ் (Nib'haz).** உ இரா. கஎ. ஈக.

அவியரென்னும் சாதியார் வணங்கிவந்த ஓர் சுவான தேவதை. இதன் விக்கிரகரூபம் நாய்த்தலையும், மனுஷமேனியுமாயிருக்கும்.

**நிம்ரீம் (Nim'rim).** ஏசா. கரு. கூ.

மோவாபிய தேசத்திலுள்ள ஓர் ஆறு.

**நிம்ரோத்து (Nim'rod).** ஆதி. க0. அ.

கூஆடைய புத்திரன். காழுக்குப் பௌத்திரன். இவன் மகா பராக்கிரமசாலி. இவன் பாபேல், ஏரேக், அகத், கல்னே என்னும் பட்டணங்களைக் கட்டி அரசாண்டிவந்தான்.

**நியாயாதிபதிகள் (Judg'es).** அப். ககூ. ௨0.

ஒத்தினியேல் முதல் சாமுவேல்வரைக்கும் இஸரவேலரை நியாயம் விசாரித்த தருமகர்த்தாக்கள். அவர்கள் ஆக பதினாறுபேர். அவ்வவர் சரித்திரங்களைத் தத்தம்வரியிற் காண்க.

நியாயாதிபதிகள்.	கி. மு. ஆண்டு.	காலம்.
க. ஒத்தினியேல், ... ..	கச00	ச0
உ. எகூத், ... ..	க௩௩௬	அ0
ஈ. ஷம்கார், ... ..	க௩௧௬	”
ச. தேபோரூள், ... ..	} க௨௬௬	ச0
ஊ. பாராக், ... ..		
சு. கிதியோன், ... ..	க௨௪௬	ச0
எ. அபிமேலேக், ... ..	க௨0௬	ஈ
அ. தோலாக், ... ..	க௨0௬	௨௩
கூ. யாயீர், ... ..	க௧௮௩	௨௨
க0. யெப்தா, ... ..	க௧௬௧	௬
க௧. இப்த்சான், ... ..	க௧௩௭	௭
க௨. ஏலோன், ... ..	க௧௩0	௧0
க௩. அப்தோன், ... ..	க௧௨0	அ
க௪. ஷிம்ஷோன், ... ..	க௧௨0	௨0
க௫. ஏலி, ... ..	க௧௧௬	௪0
க௬. சாமுவேல், ... ..	க0௮௭	௧௨



[ அஜீரிய நரமுகரிஷபம். ]

### நிநிவே (Nin'e-veh). யோனா. ஈ. சு.

அஜீரியாவின் தலைப்பட்டணம். இது பாபிலோனுக்கு வடக்கே தைக்கிறிஸ் நதியோரத்தில் இருக்கிறது. இதை ஷேமுடைய புத்திரனாகிய அஜீர் கட்டுவிக்க நிம்ரோத்து இதைப் பலபந்தமாகப் பிடித்துப் புதுப்பித்தான் என்று பலரும் எண்ணுகிறார்கள். இந்தப்பட்டணம் இரண்டுகாத நீளமும், ஒருகாத அகலமும் கொண்டதாயிருந்தது. இதன் மதில் நூறுஅடி உயரமும், மூன்று இரதம் ஒன்றோடு ஒன்று தட்டாமல் வரிசையாய்ச் செல்லத்தக்க அகலமும், ஆயிரத்தைந் நூறு கோபுரங்கள் உடையதுமாயிருந்தது. இந்தப் பட்டணம் மகா செல்வமுள்ளதாயிருந்தும், இவர்கள் யெகோவாவை விட்டுப் பல தேவர்களையும் வணங்கி, அதிக்கிரமக்காரராய்ப் போனதினிமித்தம் யெகோவா யோனா தீர்க்கதரிசியை யனுப்பி, அதன் அழிவை அறிவுறுத்தி, அவர்களை எச்சரிப்பித்தார். ஆனால் அவர்கள் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பினதினால் அதனை அழியாமல் பாதுகாத்தார். ஆயினும் அவர்கள் மற்படியும் முன்னிலைமைக்குத் திரும்பிவிட்டபடியால், கி. மு. ௬௩௨-ல் நேபோபோலாசரும், சையக்ஸ் ஏரீசும் வந்து, அதனைப் பாழ்படுத்தினார்கள். அது இந்நாளாவும் மணற்குன்றாய் நிரவப்பட்டுக் கிடக்கிறது. அதை இக்காலத்து நிலச்சோதனைக்காரர் தோண்டி, அதின் புதையல்களைக் கண்டு பிடிக்கிறார்கள்.

நீ

நீரோ (Ne'ro).

உரோமருடைய நான்காம் இராசா. இவனுடைய நாமம் வேதாகமங்களிலே கைசர் என்று வழங்குகிறது. இவன் கிறிஸ்துவருடும் ௬௦-ல் இராச்சியத்துக்கு வந்து, கொடுங்கோல் செலுத்தி, நிஷ்டரேமாய் அரசாண்டு, கி. பி. ௭௦-ல் தற்கொலைசெய்து மரித்தான். இவனுடைய அரசாட்சியின் காலத்திலேதான், பவுல் மறியலாக ரோமைக்கு அனுப்பப்பட்டான். அப. ௨௫. ௧௦. இந்தப் பவுலும், பேதுருவும் இவனாலே கொலையுண்டார்கள். இவன் அனேக கிறிஸ்தவர்களைப் பிடித்து, சித்திரவதைசெய்து கொன்றான். இவனும் அனேகரை வாயினாலே சொல்லவும், மனதினால் நினைக்கவும், ஏக்கம்தரத்தக்க விதங்களாய்க் கொலைசெய்தான். இவன் ஒரு முறை யாவரும் கிறிஸ்தவர்களைத் துர்க்குணர் என்று நினைக்கப்பண்ணும்பொருட்டு, கிறிஸ்தவர்கள் மறியலாய் இருந்த சிறைச்சாலையிலே நெருப்பூட்டிப், பட்டணத்தைச் சுட்டு, கிறிஸ்தவர்களே அதைச் செய்தார்களென்று பேர்வைத்தான். சில கிறிஸ்தவர்களைப் பிடித்து, அவர்கள் சரீரமடங்கலும் சிறு குச்சுகளைக் கடாவி, எரியத்தக்க மருந்துகளைக் குச்சிலே யூட்டித், தீக்கொளுத்தி, விளையாட்டுப் பார்த்தான். இப்படியே இவன் செய்த கொடுமையினால் ஊரிலே அறக்கொடியனாயிருக்கிறவனை “இவன் நீரோவுக்கு நீரோ” என்று பழமொழியாய்ச் சொல்வார்கள். இவன் கிறிஸ்துமார்க்கத்தை நிருமூலமாக்கவேண்டுமென்று செய்த நிஷ்டரேங்களுக்கு அஞ்சாமல் கிறிஸ்தவர்கள் நிலைநின்றமையால், அவனுடைய அரசண்மனையில் உள்ளவர்கள் தானும் கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். அவனுடைய தேசத்திற்கானே கிறிஸ்துமார்க்கம் வேருன்றி, பருமரமாய் நாற்றிசையும் படர்ந்து, பல பட்சிகளும் வந்து தங்கத்தக்கதாயிற்று. மத்தே. ௧௩. ௩௧.

நெ

நெபாயோத் (Ne-ba'i-oth). ஆதி. ௨௫. ௧௩.

இஷ்மாவேலின் மூத்த மகன்.

௨-ஆவது. நெபாயோத். ஏசா. ௬௦. ௭. ஒருர். இது அரபி தேசத்திலே கோவர்த்தனத்துக்கு மிகவும் வளமுள்ளது.

**நெபுகத்நெத்சர்** (Neb-u-chad-nez'zar). ௨ இரா.௨௪.௧.

பாபேலின் இராசா. நேபோபோலாசருடைய மகன். இவன் கி. மு. ௬௦௬-ல் யெரூஷலேமுக்கு விரோதமாகப் படையெடுத்து வந்து, யெரூஷலேமையுங் கொள்ளையள்ளிக் கொண்டு, இஸரவேலரில் இராசகுலத்தாரிற் சிலரைச் சிறைப் படுத்திப், பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவர்களிற் சிலருக்குத் தன் தேசபாஷைகளைப் படிப்பித்து, தன் தேசத்துக்கு அதிகாரிகளாக வைத்தான். அப்பொழுது இவன் ௬௦-முழு உயரமுள்ள ஒரு பொற்சிலையை உண்டாக்கி, அதையாவரும் வணங்கவேண்டும் என்றும், அதை வணங்காதவர்களை அக்கினிச் சூளையிலிடுவிப்பேன் என்றும், கட்டளையிட்டான். ஷாதிராக், மேஷக், அபேத்நிகோ என்பவர்கள் இந்தச் சூரபத்தை வணங்கமாட்டோமென்று மறுதலித்ததினிமித்தம், அவர்களை அக்கினிச் சூளையிலிடுவிக்க, — அவர்கள் தேவசகாயத்தினாலே தப்பிக்கொண்டதைக் கண்டு, இவர்கள் வணங்கிவந்த யெகோவாவே சருவத்துக்கும் வல்ல கடவுளென்று பிரசித்தப்படுத்துவித்தான். இன்னுமிவன் ஒரு மரம் பூமியின் மத்தியில் உண்டாகிப், பூமியெங்கும் பரந்து, அழகான இலைதளிர்ந்து, மிகுந்த கனிகளைக் கனித்திருக்கவும், அதன் கொப்புகளிலே பட்சிகள் வந்து தங்கவும், நிழலிலே மிருகங்கள் தங்கவும், ஒரு பரிசுத்தன் வானத்தினின்று இறங்கிவந்து, இந்த விருட்சத்தைத் தறித்து, இதன் கொப்புகளை வெட்டி, இலைகளை உதிர்த்து, கனிகளைச் சிதறவடியுங்கள். இதின் மிருகங்களும், பட்சிகளும், விலகிவிடக்கடவன. இதின் அடிமரம் விலங்கிடப்பட்டு, புல்லுக்குள் பனியினால் நனையுப்படுவதாக. மிருகங்களோடே அதின் பங்கிருக்கக்கடவது. மிருகசுபாவம் அதற்குண்டாகி, பூமியின் பூண்டில் புசிக்கக்கடவது என்று சொன்னதாக ஒரு சொப்பனங் கண்டான். பின்பவன் நிலாமுற்றத்தில் உலாவிக்கொண்டிருக்கையில், தான் கட்டுவித்த பட்டணத்தின் அலங்காரத்தைக் கண்டு மகிழ்ந்து, இந்தப் பட்டணத்தை நானே கட்டுவித்தேனென்று களிகொண்டவுடனே, மிருக சுபாவங்கொண்டு, எழுவருஷமட்டாக வனத்திலே மிருகங்களுடனே வாசஞ் செய்து, திரும்பவும் சொஸ்தபுத்தி வந்து, சிலகாலம் ராச்சிய அதிகாரம்செய்து, மரித்தான்.

**நெபூசராதான்** (Neb-u-zar'a-dan). ௨ இரா.௨௫.௮

நெபுகத்நெத்சருடைய சேனாபதி. இவன் கி. மு. ௫௮௮-ல் தன் தளங்களுடனே யெரூஷலேமுக்கு வந்து, தேவாலயத்

தையும், பிரதானிகளின் வீடுகளையும் தகித்து, யெரூஷலேமின் மதில்களையும் இடித்துத், திரவியங்களையும் சனங்களையும் கொள்ளுகொண்டு, பாபேலுக்குப் போனான்.

நெபோபோலாசர் (Na-bo-po-las'sar).

அஜூரிய ராசாவின் சேனாபதி. பின்பு பாபிலோனுக்கு இராசாவானான். மகா நெபுகத்நெட்சர் இவனுடைய புத்திரன்.

நெர்கல் (Ner'gal). உ இரா. கௌ. ௩௦.

ஓர் தேவதை. இதற்குப் பாவனையாக வைக்கப்பட்ட ரூபத்துக்கும் இந்தப் பேர் வழங்கும். இதைப் பாபிலோனிலுள்ள கூதென்னும் நகரத்தார் அஜூரியராசனாகிய ஏசரத்தோனாலே காணானுக்கு அனுப்பப்பட்டபொழுது, கொண்டு வந்து, யுத்ததேவதையாய் நம்பி, ஆசரித்துவந்தார்கள்.

நே

நேகோ (Ne'cho). உ நாளா. ௩௫. ௨௦.

எகிப்திராசன். இவனுக்கும் பார்வோனென்கிற பட்டப் பேரிருந்தது. உ இரா. ௨௩. ௨௧. இவன் கி. மு. ௬௪௧-ல் எகிப்துக்கு இராசனாயிருந்தான். இவன் அஜூரிய தேசத்திலுள்ள கர்கிமேனுக்கு லீரோதமாய் யுத்தஞ்செய்யப் போன பொழுது, யூதாதேசத்துக்கூடே போகவேண்டியிருந்தபடியால், தான் அவ்வழியாய்ப் போகும்படி யோஷியாவிடத்தில் உத்தரவுகேட்க, — அவன் அதற்கு இடங்கொடாமல் மறுத்து, இவனுடனே யுத்தத்துக்கு நேரிட்டான். இவனும் எதிர்த்து, யுத்தஞ்செய்து, யோஷியாவைக் கொன்று, கர்கிமேனுக்குப் போனான்.

நேபோ (Ne'bo). உ பா. ௩௨. ௪௧.

ஓர் மலை. இந்த மலையிலே மோசே ஏறிக், காணான் தேசத்தைப்பார்த்து, இதின் சிகரமாகிய பிஸ்காவிலே மரணமடைந்தான். உ பா. ௩௪. ௧.

உ-ஆவது. நேபோ. எரே. ௪௮. ௧. நேபோ மலைச் சமீபத்திலுள்ள ஓர் நகரம். இந்தப் பட்டணத்தார் சூரியசந்திரர்களை வணங்கிவந்தார்கள். அவர்கள் சந்திரனுக்குப் பிரதி பாவனையாய் வைத்த விக் கிரகத்துக்கும் நேபோ என்று பேர்.

நேயாபொலி (Ne-ap'o-lis). அப். கசு. கக.  
மக்கேதோனியாவிலுள்ள ஓர் பட்டணம்.

### நை

நைவேத்தியம் (Offer-ing). ஆதி. ச. ஈ.

யெகோவாவுக்கு ஒப்புவிக்கும் பவி. இது தகனபவி, பாவபவி, பாணபவி, ஆலாத்திப்பவி, ஏந்துபவி, சமாதானபவி, புத்திபூருவபாவபவி, அபுத்திபூருவபாவபவி, குற்ற நிவிர்த்திப்பவி முதலியவைகளே. நிவேதிக்கப்பட்ட பொருளைமுற்றும் தேவசமூகத்தில் எரித்துவிடுவது தகனபவி. முந்திரிகை ரசத்தை எடுத்து, பவிசெலுத்த இருக்கிற மாமிசத்தின்மேல் ஊற்றிவிடுவது பாணபவி. தன் பாவத்தை உணர்ந்தவன் ஒரு மிருகத்தை யெகோவாவின் சந்நிதியிலே கொண்டுவந்து, தன் பாவத்தை வெளிப்படுத்திச் சொல்லி, அதற்குப் பிராயச்சித்தமாக அம்மிருகத்தை அறுப்பது பாவபவி. பலியிடப்படும் பொருளைத் தேவசந்நிதியில் எடுத்து, அசைக்கிறது ஆலாத்திப்பவி. பலியிடப்படும் பொருளை ஆசாரியன் தன்கையில் ஏந்தி, நைவேத்தியஞ் செய்வது ஏந்துபவி. இடுக்கண்பட்டவர்கள் சகாயம் பெற்றபொழுது, பவிசெலுத்தும்படி கொண்டுவருகிற மிருகங்களின்மேல் தன் கையை வைத்து, சபையின் ஆவாசவாசலில் பலியை வெட்ட, — அதின் இரத்தத்தை ஆசாரியர் ஏந்தி, வேதிகையின்மேலே தெளிப்பது சமாதானபவி. லேவி. ஈ. க. ஒருவன் தன் பாவத்துக்கு விமோசனமாகச் செலுத்துவது பிராயச்சித்தபவி. லேவியராகமம், க-ம் உ-ம் அதிகாரங்களில் காண்க.

### நோ

நோ (No). ஏசே. ஈ0. கசு.

ஓர் நகரம். இது எகிப்திலே நைல் ஆற்றோரத்தில் கட்டப்பட்டது. இந்தப் பட்டணம் பூருவகாலத்திலே காமியராலே கட்டப்பட்டது. இதற்கு எகிப்துதேசமும், பல பட்டணங்களும் உதவியாயிருந்தது. நாகூம். ஈ. அ. க. இதிலே வெகுசனம் வாசம்பண்ணினார்கள். இது வியாபாரவர்த்தகத்திலும், வேளாண்மை வர்த்தனத்திலும், சந்தான விருத்தியிலும், கன்றுகாலிப் பெருக்கத்திலும், சிரேஷ்டமுடையதாயிருந்தது. இக்காலத்திலோ முற்றும் பாழ்பட்டதாய்ப் போ

னதென்று, நாகூம் ஈ-ம் அதிகாரம், அ, கூ, க0-அளவுங் காணப்படுகிறது. இந்தப் பட்டணத்தை அலூரின் இராசா வாகிய சனகெரிப்பு, கி. மு. எகச-அளவில் வந்து, சருவ நாசம் செய்தான்.

**நோத் (Nod).** ஆதி. ச. ககூ.

ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள ஒருர். இதிலே காயின் அலை ந்து திரிந்தான் என்றும் விளங்குகிறது.

**நோப் (Nob).** க சாமு. 22. ககூ.

ஓர் நகரம். இது யெருஷலேமுக்கு வடபுறமாய்ப் பென் யமீனருடைய சுதந்தரபூமிக்குள் ஆசாரியர்களுக்கு மானிய மாய் விடப்பட்டது. தாலீது ஷவுலுக்குப் பயந்து ஓடின பொழுது, இந்தப் பட்டணத்துக்குப் போய்ப், பிரதான ஆசா ரியனாகிய அபிமேலேக் இடத்திலே தேவசமூகத்தப்பத்தை வாங்கிப் புசித்து, அங்கிருந்த கொல்யாத்தின் பட்டயத்தை யும் எடுத்துக்கொண்டு போனான்.

**நோப்பு (Noph).** ஏசா. ககூ. ககூ. ஏரே. சகூ. ககூ.

ஓர் பட்டணம். இது எகிப்தின் மத்தியபூமியில் இருக்கி றது. இதற்குமுன்னே மெம்பிஸ் என்றும் பேர். இது காயுரு பட்டணத்துக்கு ஒன்றரைக்காததூரத்துக்குத் தெற்கேயிருக் கிறது. இந்தப்பட்டணம் இருகாததூரமான சுற்றளவுள்ளது. எகிப்து இராசாக்களுக்கு இதுவே இராசதானி. இந்தப்பட் டணம் விசேஷித்ததாயிருந்தாலும், கிறிஸ்துவுக்கு முன்னும் பின்னும் விக்கிரகாராதனையிலும், மாந்திரிய தாந்திரிய வித் தைகளிலும் தலையிட்டுக்கொண்டிருந்தபடியால், கிறிஸ்து ஶு எ00-அளவில் சர்சீனருடைய கையில் அகப்பட்டு, மேன் மை குன்றி, அமங்கலிபோலிருக்கிறது.

**நோவா (No'ah).** ஆதி. கூ. அ.

சமஸ்த கோத்திரங்களுக்கும் பூருவ பிதா. இவன் உலக முண்டாய் ககூகூ-வருஷமளவிலே இருந்தான். இவன் ஆதாமினின்றும், பத்தாம் தலைமுறையான லாமேக்கின் புத் திரன். இவன் யெகோவா பூமியைச் சலப்பிரளயத்தினால் அழிப்பேன், அதற்குத் தப்பிக்கொள்ள நீ ஒரு பேழையைச் செய்யென்று சொல்ல,—அதை நம்பிச், சலப்பிரளயம் வர க20-வருஷத்துக்குமுன்னே பேழைசெய்ய முயன்றான். சலப்பிரளயம் வர, ஏழுநாளுக்குமுன்னே தன்னையும், தன்

சமுசாரங்களையும், நியமிக்கப்பட்ட மிருகசீவன்களையும், தங்களுக்கும் அவைகளுக்கும் வேண்டிய ஆகாரங்களையும், பேழையில் உட்படுத்தினான். இவனுக்குச் சேம், காம், யாப் பேத்தென்னும் மூன்று புத்திரரிருந்தார்கள். இவர்கள் சந்ததியார்தான் இப்பொழுது பூமியடங்கலும் பரவியிருக்கிற சனங்கள். இவன் சலப்பிரளயம்வரமுன் ௬௦௦-வருஷமிருந்தான். சலப்பிரளயம் வந்து ௩௦௦-வருஷத்திற்குப்பின் மரித்தான்.

**நோவாள்** (No'ah). எண். ௨௭. ௧.

சிலாப்காத்தின் புத்திரி.

## ப

**பகூரீம்** (Ba-hu'rim). ௨ சாமு. ௩. ௧௬: ௧௬. ௩:

௧௭. ௧௮.

ஒரூர். இது யெரூஷலேமுக்குக் கிழக்கே பென்யமீன் கோத்திரத்தாருடைய சுதந்தரபூமியைச் சார்ந்து இருக்கிறது.

**பத்துருசீம்** (Path-ru'sim). ஆதி. ௧௦. ௧௪.

காமுடைய பெளத்திரன். மிஸ்ரூயீமுக்குப் புத்திரன். இவன் சந்ததியாருக்குப் பத்துருசீமர் என்று பேர். அவர்கள் குடியேறின தேசத்துக்குப் பத்ரோஸ் என்று பேர்.

**பத்தேரா** (Pat'a-ra). அப். ௨௧. ௧.

மத்தித்தராணியாக் கடலுக்கும் சின்னஆசியாவுக்குமுடே இலிஷியாவின் துறைமுகமாயிருக்கிற ஓர் பட்டணம். பவுல் அப்போஸ்தலன் யெரூஷலேமுக்குப் போனபொழுது, இதி லே கப்பலேறிப்போனான்.

**பத்மு** (Pat'mos). வெளி. ௧. ௬.

ஆட்சிக்பேலோக்கென்னும் சமுத்திரத்துக்குள்ளே மத்தித் தராணியாக் கடலுக்கு வடக்கேயிருக்கிற ஓர் தீவு. இது இரண்டரைக்காததூரம் சுற்றளவுள்ளது. உரோமை ராசாக்கள் பாரமான குற்றவாளிகளை இத்தீவுக்கு அனுப்புவார்கள். உரோமராயனாகிய தொமிசியன் கி. ௩௬. ௧௪-ல் அப்போஸ்தலனாகிய யோவான் சவிசேஷத்தைப் பிரசங்கித்ததினிமித்தம், குற்றவாளியாய்ப் பிடிப்பித்து, இந்தத் தீவுக்கனுப்பினான். இவன் அங்கிருக்கையில் இத்தீவுள்ள ஓர்மலைக் குகையிலே தங்கிக் கிறிஸ்துவை ஆவிக்குள்ளாகத் தரிசித்து, பரிசுத்த ஆவி



யின் வரம்பெற்று, வருகாலவர்த்தமானங்களை எழுதினான். இது வேதாகமத்தின் கடைசிப் பகுதியாய்ச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்படுத்தல் கி. லூ. ௧௬-ல் எழுதப்பட்டது.

### பத்ரோஸ் (Path'ros). எசா. ௧௧. ௧௧.

எகிப்தின் தென்மேற்றிசையிலுள்ள ஓர் நாடு. இதின் பூருவகுடிகள் மிஸ்ராயீமர். யூதாவிலுள்ள இஸரவேலருள் சிலர் இந்த ஊருக்குப்போய்க் குடியேறி, அத்தேசத்தார் வணங்கி வந்த அந்நிய தேவர்களுக்கு ஆராதனை செய்துவந்ததினாலே எரேமியாத் தீர்க்கதரிசி யூதேயா பாழ்பட்டுப்போனதுபோல இந்த நாடும் பாழாகுமென்று தீர்க்கதரிசனம் சொன்னான்.

### பத்ஷேபா (Bath'she-ba). உசாழு. ௧௧. ௩.

தாவீதின் சேனைத்தலைவனாகிய ஊரியாவின் மனைவி. இவள் மகா ரூபவதி. இவளுடைய கணவன் இறந்தபின் இவள் தாவீதுக்கு மனைவியானாள். இவளிடத்திலேதான் சலோமோன் இராசாவும், ஷிமியா, ஷோவாப், நாதான், முதலிய புத்திரரும் பிறந்தார்கள்.

### பம்பிலியா (Pam-phyli-a). அப். ௧௩. ௧௩.

ஓர் தேசம். இது மத்தித்தராணியாக் கடலுக்கு வடக்கே கிலுக்கியாவுக்கும் லிசியாவுக்கும் நடுவாக இருக்கிறது.

### பரதீஸ் (Par'a-dise). லூக். ௨௩. ௪௩.

ஆதியிலே தேவனுண்டாக்கின நந்தாவனம். சொற்பொருள் ஆனந்தவனம். இதிலே பலவகையான கனிவிருட்சங்களும், சுகந்தவருக்கங்களும், பூஞ்சோலைகளும் இருந்தமையால், அந்த ஏதேனுக்கும் இந்த நாமமிடப்பட்டது. மோட்சஸ்தலம் மனமகிழ்ச்சியையும், பேரின்பத்தையும் கொடுக்கிற தாயிருக்கிறதினால், அதற்கும் இந்த நாமம் இடப்பட்டது.

### பரப்பாஸ் (Ba-rab'bas). மத். ௨௭. ௧௬.

ஓர் மனுஷன். இவன் கொலைபாதகனும், திருடனும், கலகக்காரனுமாயிருந்தான். யூதருடைய பஷ்கா உற்சவந்தோறும் ஒரு குற்றவாளியை விடுதலையாக்குவது உரோமருக்கு வழக்கமாயிருந்தபடியால், யூதருடைய கேள்விப்படி இவன் விடுதலையடைந்தான்.

பரிசுத்தநாள் (Ho'ly-day). யாத். 20. அ. ஏசா  
 ௫௮. கந.

யெகோவாவுக்கென்று வரித்துவைக்கப்பட்ட நாள்;  
 அவை:

௧-ஆவது. ஒய்வுநாள்.

2-ஆவது. சாந்திரமாத சங்கிராந்தி.

௩-ஆவது. பெந்தேக்கோஸ்து.

௪-ஆவது. கூடார உற்சவதினம்.

௫-ஆவது. பஷ்கா.

௬-ஆவது. பிராயச்சித்தநாள்.

௭-ஆவது. பூரீம்.

௮-ஆவது. தேவாலயப் பிரதிஷ்டை நாள்.

9-ஆவது. ஒய்வு வருஷம்.

௧0-ஆவது. யூபிலீ. இவைகளின் விரிவை உற்சவத்திற்  
 காண்க.

பரிசுத்த ஆவி (Ho'ly Ghost). அப். ௨. ச.

பிதாவுக்கும் குமாரனுக்கும் அபின்னமானவரும், பத்த  
 சனங்களைத் தேற்றுகிற தேற்றரவாளனும், தேவ சித்தத்தை  
 வெளிப்படுத்துகிற சற்குருவும், பூமியைக் காரியப்படுத்தின  
 வரும், வருங்கால வர்த்தமானங்களை வெளிப்படுத்துகிறவ  
 ரும், குமாரன் மனித அவதாரம்பண்ணுவதற்குக் காரணமா  
 யிருந்தவரும், ஆத்துமாக்களுக்கு மறுசெனனத்தைக் கொடுக்  
 கிறவருமான யெகோவா.

பரிசேயர் (Phar'i-sees). மத். ௨௩. ௨௬.

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன யூதர் யெரூஷலே  
 முக்குத் திரும்பிவந்த பின்பு, யூதமார்க்கத்திலிருந்து பிரிவு  
 பட்டெழும்பின சபையார். இவர்கள் வேதத்திலே சொல்  
 லப்பட்ட பூசாசாரங்களையும், சடங்காசாரங்களையும், புறம்  
 பே திட்பநுட்பமாய்க் கைக்கொள்வார்கள். அத்துடனே பா  
 ரம்பரிய வழக்கத்தையும் கைக்கொண்டதினிமித்தம், வேதப்  
 பிரமாணத்தின் சில பகுதிகளைக் கைவிட்டுவிட்டார்கள்.  
 இதினிமித்தம் யேசுநாதர் மாற்கு ௭-ம் அதிகாரத்தில் இவர்  
 களைக் கடிந்துகொள்ளுகிறார்.

**பரிந்துபேசுகிறவன்** (Ad'vo-cate). க யோவா.

உ. க.

நியாயதூரந்தரன். இது யேசுநாதருடைய அதிகார நாமங்களிலொன்று. யோவா. கள. அதி. உரோ. அ. ஈச. எபிரே. எ. உரு.

**பருத்தர்** (Par'thi-ans). அப். உ. கூ.

ஓர் சாதியார். இவர்கள் கஸ்பியன் கடலுக்குத் தென்கிழக்கான தேசத்தில் குடியிருந்தார்கள்.

**பர்சபா** (Bar'sa-bas). அப். க. உரு.

இவனுக்கு யுஸ்து என்றும், யோசேப்பு என்றும் பேர். யூதாஸ்காரியோத்து மருளவிழுந்துபோனதினால், அவனுடைய இடத்துக்கு ஒருவனை நியமிக்கும்படி இவனையும், மத்தியாவையும் தெரிந்தெடுத்துச் சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது. ஆனாலும் இவன் சகோதரருக்குள் மதிக்கப்படத்தக்கவனாயிருந்ததினால், யெருஷலேமிலுள்ள சபையார் பவுலையும், பர்னபாவையும், அந்தியோகியாவுக்கு அனுப்பினபொழுது, இவனையும் கூட அனுப்பினார்கள்.

**பர்சில்லா** (Bar-zil'la-i). உ சாமு. கக. ஈக.

இவன் கிலியாத்தேசத்தான். தாவீது அப்ஷாலோமுடைய கலகத்தினிமித்தம் ஒளித்தோடினபொழுது, தாவீதுக்கு உற்ற சினேகிதனாயிருந்து, கலகம் அமைந்து தாவீது தன் ஊருக்குத் திரும்பினபொழுது, இவனும் யோர்தான்மட்டும் வந்து, தன் தேசத்துக்குத் திரும்ப உத்தரவுகேட்க,—தாவீது இவன் தன்னோடே வந்து, தான் சாகும்வரையும் தன்னோடேகூட இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டாலும், தான் வயோதிபனென்றெண்ணி, தன் மகனைத் தாவீதுடனே அனுப்பித் தான் வீட்டுக்குத் திரும்பினான். தாவீது சாகும்பொழுது தன் மகன் சலோமோனை நோக்கிப் பர்சில்லாவுடைய சந்ததியாரைப் பட்சமாய் நடத்திக்கொள்ளவேண்டுமென்று கற்பித்து மரித்தான். க இரா. உ. எ.

**பர்தொலொமேயு** (Bar-thol'o-mew). மத். க0. ஈ.

கிறிஸ்துநாதர் தெரிந்துகொண்ட பன்னிரு சீஷரிலொருவன். இவன் பிலிப்புவோடேகூடித் திரிந்து, சவிசேஷத்தை அறிவித்தான். இவனுக்கு நாத்தானுவேலென்றும் பேருண்டென்று யோவான். க. சரு—ல் விளங்குகிறது.

**பர்த்திமேயு** (Bar-ti-me'us). மாற். ௧0. ௪௬.

திமேயுசின் புத்திரன். இவன் குருடனாயிருந்தான். இவன் யெரிகோவின் வழியருகே பிச்சைகேட்டுக்கொண்டிருக்கையில், யேசுநாதர் இவனுக்குப் பார்வை கொடுத்தார்.

**பார்பர்** (Phar'par). உ இரா. ௫. ௧௨.

தமஸ்குவிலுள்ள ஓர் நதி.

**பர்யேசு** (Bar-je'sus). அப். ௧௩. ௬.

ஓர் மந்திரவித்தைக்காரன். இவன் பர்னபாவும், பவுலும் குப்புரு தீவுக்குப் போனபொழுது, பாப்போ நகரத்திலே செருகியு பவுல் என்பவனுடனேகூடவிருந்தான். செருகியு பவுல் என்னப்பட்டவன் பவுலும் பர்னபாவும் சொன்ன போதகத்தைக் கைக்கொள்ளச் சிந்தனையாயிருக்கையில், இவன் தன் வரவு குன்றிப்போமென்றெண்ணி, இவர்களுடைய போதனைகளை அவன் கேளாமற் தடைபண்ணினான். அதினாலே தேவகோபாக்கினை இவன்மேல் வர இவன் குருடனானான்.

**பர்னபா** (Bar'na-bas). அப். ௪. ௩௬.

ஒரு லேவியன். குப்புருதீவிலே பிறந்தான். இவனுக்கு முன்னே யோசே என்றுபேர். இவன் உபத்திரவப்படுகிற கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல்சொல்ல வல்லபொருளதால், இவனுக்கு ஜூரியபாஷையிலே பர்னபாவென்கிற நாமம் சூட்டப்பட்டது. பர்னபாவென்பதற்கு ஆறுதலின் மகன் என்பது கருத்து. இவன் தன் முழுப்பலத்தையும், முழு ஆஸ்தியையும் சவிசேஷ விருத்திக்காக ஒப்புக்கொடுத்து, அப்போஸ்தலனாகிய பவுலுடனேகூடிப் பல தேசங்களிலும் திரிந்து, கிறிஸ்துமார்க்கத்தின் நிமித்தம் அதிக பிரயாசப்பட்டான்.

**பலதன்** (Bal-a'den). ஏசா. ௩௬. ௬.

பாபிலோனின் இராசா. (See Hez-e-ki'ah.) இஸ்கியா கான்க.

**பவுல்** (Paul). அப். ௧௩. ௬.

ஓர் அப்போஸ்தலன். இவன் கி. ௩௩-ல் தேவேத்தன் மாய்க் கிறிஸ்து யேசுவின் வல்லமையினாலே தெரிந்துகொள்ளப்பட்டான். இவனுக்கு முன்னாளிலே சவுல் என்று பேர். இவன் பென்யாமின் கோத்திரத்தான். பரிசேய வகுப்பைச்

சேர்ந்தவன். இவன் தரிசு ஊரிலே பிறந்து, யெரூஷலேமி லேயிருந்த கமாலியேல் என்னும் வேதபண்டிதனிடத்திலே கற்றுத் தேறி, யூத வேதவைராக்கியனாகி, கி. ஸா. ௩௫-ல் கிறிஸ்துவின் சபையை நாசப்படுத்தத் துணிந்து, அநேக கிறிஸ்தவர்களைக் கொல்லவித்து, அநேகரை மறியற்படுத்தி வைத்தபின், தமஸ்குவிலுள்ள கிறிஸ்தவர்களைப் பிடித்து நியாயசங்கத்துக்கு ஒப்புவிக்கும்படி அச்சங்கத்தாரிடத்தில் உத்தரவுபத்திரம் பெற்றுக்கொண்டு, தமஸ்குவுக்குப் போகிறவழியில் யேசுக்கிறிஸ்துவைத் தரிசித்து, அவரிடத்திலே கட்டளைபெற்று, அன்னியாவென்னும் சுவிசேஷபோதகனிடத்துக் கணுப்பப்பட்டு, அவனிடத்திலே ஞானஸ்நானம் பெற்று, சுவிசேஷ பரிபாலகனாய், தமஸ்குவை விட்டு, அரபிக்குப் போய், மூன்றுவருஷத்தின்பின், திரும்பத் தமஸ்குவுக்கு வந்து, மறுபடியும் யெரூஷலேமுக்குப்போய், அங்குள்ள கிறிஸ்தவர்களுடனே சகவாசஞ்செய்து, அவ்விடம்விட்டுச் செசாரியாவுக்குப் போய், அவ்விடம்விட்டுத் தரிசுவுக்கு வந்து, பின்பு அந்தியோகியாவைச் சேர்ந்து, அங்கே ஒரு வருஷம் தங்கி, மறுபடியும் யூதேயாவுக்குப்போய், சிலநாள் நின்று, மறுபடி மாற்கு என்னும் யோவானுடனே கூடி, அந்தியோகியாவுக்குப் போய், அதிலிருந்து புறப்பட்டு, பல பட்டணங்களையும் சுற்றி, மறுபடியும் குறித்த யோவானுடனே புறப்பட்டு, பல தேசங்களையுஞ் சுற்றி, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பின்பு பர்னபாவுடனே கூடி, பலதேசங்களிலும் போய், சுவிசேஷத்தை அறிவித்தான். இவன் ச௫-சபைகளை ஸ்தாபித்து, பதினான்கு நிருபங்களை எழுதி, அங்கங்கே சபைகளை ஸ்திரப்படுத்திவந்தான். இதுவுமன்றி அறுபத்திரண்டாமாண்டில் யூதர் இவனைப் பிடித்து, அகிரிப்பா இராசாவுக்கு முன்பாகக் கொலைக்கேற்ற குற்றவாளியாய் ஏற்படுத்தின சமயத்தில், இவன் உரோமை இராயனுக்கு அபயமிட்டதினால், மறியலோடே உரோமாபுரிக்கணுப்பப்பட்டு, கப்பற்சேதம் மு்தலிய பல ஆபத்துகளுக்குத் தப்பி, ரோமைக்குப் போய், தன் முயற்சியை விடாதவனாய் அங்கும் சுவிசேஷத்தை நிலைப்படுத்தி, சு௫-ம் ஆண்டிலே இரத்தச்சாட்சியாய் மரணமடைந்தான்.

### பஷ்கா (Pass'o-ver). லேவி. ௨௩. ௫.

யூதருடைய உற்சவங்களிலொன்று. இதற்குக் கடந்து போதலென்பது கருத்து. இஸரவேலர் எகிப்தைவிட்டுக் காணனுக்குப் புறப்பட்ட தினமாகிய அன்றிரவு தேவனாலே அனுப்பப்பட்ட சங்கரகாரன் எகிப்தியருள் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள முதற் புத்திரரைச் சங்கரித்தபொழுது, இஸரவேலர் ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒவ்வொரு ஆட்டை அறுத்து, அதின் இரத்தத்தை எடுத்து, தங்கள் தங்கள் கதவு நிலைகளிலே பூசி, அதின் இறைச்சியைச் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடே பூசித்துப் புறப்பட்டார்கள். அப்பொழுது எகிப்தின் தலைச்சன்களைச் சங்கரிக்கவந்த தூதன் நிலையிலே இரத்தம் பூசப்பட்ட வீடுகளை விட்டு, நிலையிலே இரத்தம் பூசப்படாத வீட்டாரின் முதற்பேறனைத்தையும் சங்கரித்தான். அதினாலேதான் அதற்கு இந்தப்பேர் வந்தது. இந்த உற்சவத்தை இஸரவேலர் முதலாம்மாதம் கச-ம் தினத்தின் இரவு வருஷமொருமுறை ஆசரித்துவந்தார்கள். இந்தப் பஷ்காவில் அறுக்கப்பட்ட ஆட்டுக்குட்டி கிறிஸ்துநாதர் செய்த பிராயச்சித்தப்பலிக்கு மேற்கோளாய் எடுத்துக்காட்டப்பட்டது. கிறிஸ்து நமது பிராயச்சித்தப் பலியென்று நம்புகிற கிறிஸ்தவர்கள் கிறிஸ்துநாதரைத் தங்களுக்குப் பஷ்காவாக விசுவாசத்தினாலே உற்சவங்கொண்டாடுகிறார்கள். நம்பாத யூதர் இன்னும் ஆட்டுக்குட்டியை அறுத்து, உற்சவங்கொண்டாடுகிறார்கள்.

### பஸ்தம்மீம் (Pas-dam'mim). க நாளா. கக. க௩.

யூதேயாத்தேசத்தில் வடபுறத்திலுள்ள தாழ்ந்த பூமி. இதற்கு ஈபெஸ்தம்மீம் என்றும் பேர். க சாமு. க௭. க.

## பா

### பாகா (Ba'ca). சங். ௮௪. ௬.

ஓர் நீரற்ற வறுநிலம்.

### பாகால் (Ba'al). க இரா. ௧௮. ௨௧.

சூரிய விக்கிரகத்தின் இடுகுறிப்பேர். இதற்கு வாளுதிபதி என்கிறது பொருள்: கீழ்த்திசையார் சூரியனே வானத்தின் தெய்வமென்றெண்ணி, அதற்குப் பாவனையாக ஒரு விக்கிரக

கத்தையுண்டாக்கி, பற்பல நாமங்களை அதற்குட்டு, வணங்கி வந்தார்கள். இதற்குப் பேல் என்றும், மோனோக்கென்றும் பேர். ஏசா. சசு. க. அம்மோனியர் மோனோக்கென்று நாமமிட்டு, அதற்கு வேதிகைகளையுண்டாக்கி, நரபலிகளையும் செலுத்தினார்கள். இந்தப் பாகலைப் பூருவத்தில் இங்கிலாந்திலும், மற்றும் சுற்றுப்புறங்களிலும் இருந்தவர்கள் விசேஷித்த தெய்வமாக எண்ணிவந்தார்கள். மேலும் ஸ்கற்லாந்திலே (Til-lie-bel'ta-ne) தெல்லிப்பில்ஸ்தானி என்னும் பேர்கொண்ட ஓர் மேடு இருக்கிறது. இதற்குப் பாகாவின் அக்கினி வேதிகை என்கிறது கருத்து. இந்த அக்கினி வேதிகைக்கு எட்டுத்திசையிலும் எட்டுக் கற்றாண்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. இதற்கடுக்க ஓர் கிணறுண்டு. அதற்குப் பரிசுத்த குண்டமென்று பெயர். அந்த இடத்திலே ஒவ்வொரு வருஷமும் வைகாசிமாசம் க-ம்-வ பில்ஸ்தானி என்னப்பட்ட உற்சவதினமென்று கருதி, சனம் அந்தக் குண்டத்தை ஒன்பதுமுறை வலம்வந்து, அதின் நீரைக் குடித்துத், தங்களைச் சுத்திசெய்து, குறித்த வேதிகையை ஒன்பதுமுறை பிரதட்சணம்பண்ணுவார்கள். பின்பு அவர்கள் ஒருங்குகூடி, ஒரு மைதானத்தில் வந்து, வளையவாய்க்கால்போல ஒரு அகழ்தோண்டி, அந்த அகழிலே விறகிட்டு, நெருப்பு மூட்டிய பின்பு, பாலும் முட்டையும் சேர்த்து ஒரு குழம்பையும், மாவினால் ஒரு அப்பத்தையுமுண்டாக்கி, தங்கள் சனத்தொகை எம்மாத்திரமோ அம்மாத்திரமாக அந்த அப்பத்தைத் துண்டித்து, வைத்துக்கொண்டு, முன்பு அந்தக் குழம்பை உட்கொண்டு, பின்பு அந்த அப்பத் துண்டில் ஒன்றை எடுத்து, அதற்குக் கருமையூட்டி, மற்றத் துண்டுகளெல்லாவற்றோடும் கலந்து, ஓர் பாத்திரத்திலிட்டு, யாவரும் தங்கள் கண்களைக் கட்டிக்கொண்டு, அவரவரே ஒவ்வொரு துண்டெடுத்துக்கொள்வார்கள். அவர்களுட் கருமையூட்டிய துண்டை எடுத்தவனே தகிக்கப்பட வேண்டியவன். அவனை அந்தச் சனங்களெல்லாரும் தெய்வமாகப் பாவித்து வணங்கி, அவனைச் சங்கித்து, மறுபடி அந்தக் குண்டத்திலிட்டுப் பாகாலுக்குப் பிரீதியாகச் சுட்டுப் போடுவார்கள். பிற்காலத்திலுள்ள சனங்கள் அது மகா கொடுமை என்றுணர்ந்து, அவனைத் தகியாமல் அவன் அந்த அகழை மும்முறைதாவிப் பாய்ந்தோடப்பண்ணுவார்கள். இது அல்லாமல் இந்த மேரையாய் (in Ireland) ஐயர்லாந்தார் (the Beltin-day) ஆனிமீ 2அவ அவ்விடத்திலுள்ள மலைச் சிகரங்களில் பெருந்தீமூட்டித் தாங்களும், தங்கள் ஆடுமாடுகளும் அதற்கூடாகக் கடந்துபோவார்கள். அது தங்கள் தே

சத்திலுண்டான தோஷத்தினால் வரும் கொள்ளை நோய்களையும், மற்றும் விக்கினங்களையும் விலக்குகிற பிராயச்சித்தமாயிருக்கும் என்று கருதி, அப்படியே செய்வார்கள்.

பாகால்எர்மோன் (Ba'al-her'mon). { நியா. ஈ. ஈ.  
பாகால்காத் (Ba'al-gad). { க. நாளா. ௫. ௨௩.  
யோசு. க௨. ௭.

லிபானோன் பள்ளத்தாக்கிலுள்ள ஓர் நகரம். இது எர்மோன் மலையின் அடிவாரத்திலுள்ளது.

பாகால்சிபோன் (Ba'al-Ze'phon). யாத். கசு. ௨.  
எண். ௩௩. ௭.

செங்கடலுக்கு வட அந்தத்திலுள்ள ஓரிடம். இக்காலத்திலே அதற்குச் (Suez) சுயஸ் என்று பேர். இஸரவேலர் என்கிப்தியருக்குப் பயந்து செங்கடலில் இறங்கமுன் இதிலே பாளயமிட்டார்கள்.

பாகால்சேபூல் (Ba'al-Ze'bul). மத். க௦. ௨௫.  
பேய்களின் தலைவன்.

பாகால்பிராத்சீம் (Ba'al-Per'a-zim) ௨ சாமு.  
௫. ௨௦.

ரெப்பாய்மென்னும் தாழ்ந்த பூமியிலுள்ள ஓர் கிராமம். இதற்குப் பிராத்சீமென்றும்பேர். ஏசா. ௨௮. ௨௨. இது யெரூஷலேமுக்குத் தென்மேற்கே இரண்டுநாழிகை தூரத்திலிருக்கிறது. இந்த இடத்திலேதான் தாவீது பெலிஸ்தியரைச் செயங்கொண்டது.

பாகால்பேயோர் (Ba'al-Pe'or). சங். க௦௬. ௨௮.  
பேயோரிலுள்ள பாகால் விக்கிரகம்.

பாகால்மீயோன் (Ba'al-Me'on). எண். ௩௨. ௩௮.  
ஓர் நகரம். இதற்குப் பேத்மீயோனென்றும் பேர். எரே. ச௮. ௨௩. ரூபேன் கோத்திரத்தாரின் சுதந்தரபூமியைச் சேர்ந்த ஓர் நகரம்.

பாதானாராம் (Pa'dan-A'ram). ஆதி. ௨௫. ௨௦.  
மெசோப்பொத்தாமியா காண்க.





[ பாபேல் நகரம். ]

பாபேல் (Ba'bel, or Bab'y-lon). சங். கருள. க.

சுல்தேயராச்சியத்தின் தலைப்பட்டணம். எரே. ௫௦. கரு. இதற்கு (She'shack) ஷேஷாக் என்றும் பேர். எரே. ௫௧. சக. இது நெபுகத்நெத்சருடைய இராசதானியாயிருந்தபொழுது, மகா கீர்த்தியுள்ளதும் பெலமுள்ளதுமாயிருந்தது. இந்தப்பட்டணம் பிராத்து நதியின் மேல்கரையிலும் கீழ்கரையிலும் கட்டப்பட்டு, ஒரு பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தது. இதின் பின்மதிற் சுற்றளவு நாலரைக்காத தூரமாயிருந்தது. இதற்குள் வடக்குத் தெற்காக ௨௫-வீதியும் கிழக்குமேற்காக

உரு-வீதியும் இருந்ததினால், இது கூஉரு-சதுரமான கிராம முள்ளதாயிருந்தது. இதின் மதில் எரு-அடி உயரமும், கூஉ-அடி அகலமுமுள்ளதாய், செங்கல்லாற் கட்டப்பட்டது. அந்த மதிலைச் சுற்றி ஒரு அகழுண்டு. அதின் அருகு செங்கல்லினாலும், நீர். பிடிக்கக்கூடாத பசையினாலும் கட்டப்பட்டது. இந்த நகரம் கோபுரங்களாலும், மாளிகைகளாலும் அரமிய வனங்களாலும் சிறப்பிக்கப்பட்டது. அதின் குடிகளின் செழிப்பு மகா முக்கியமாயிருந்தது. அதின் ஊடாகச் செல்லுகிற பிரதந்துநதி கரைகடந்து பெருகுகிறகாலத்தில் நகரத்தைச் சேதப்படுத்தாதபடிக்கு இடைக்கிடை பற்பல கால்வாய்களுண்டு. அதற்கு மிஞ்சின தண்ணீர் தங்கும்படி கூஉ-அடி ஆழமும், நாலுகாத நீளமும், நாலுகாத அகலமுமுள்ள ஓர் ஏரிகட்டப்பட்டிருந்தது. இந்தப்பட்டணத்தைக் குறித்து, ஏசா. கூ. க, 22: ௧௪. 22, ௨௪: ௨௧. கூ: ௪௭. அதி. ௧—௭-மட்டும், ஏரே. ௨௫. ௧௧, ௧2: ௫௧-ம் அதி. முழுதும் காண்க. இவைகளிலே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் யாவும் சொல்லும் பொருளுமாய் நிறைவேறியிருக்கின்றன. கிறி. ௫௪0-வருஷத்துக்குமுன் கோரெனும், மேதியராசாவாகிய தாரியாவெனும் பலத்த சேனைகளோடே வந்து, இரண்டு வருஷக்காலம் அரண்வளைத்துநின்று, ஒருநாளிரவிலே குறித்த நதியின் தண்ணீரை மறுவாய்க்கால்வழியாய்ப் போகும்படி திருப்பி, அந்த மதகு வாய்வழியாய்ப்புகுந்து, நகரத்தை வசப்படுத்தினார்கள். இந்தக் கோரெஷப்பட்டணத்தை அடிப்படுத்தின உரு-வருஷத்தில் அந்தப் பட்டணத்தார் கோரெனோக்குக் கீழ்ப்படியாதிருக்கத் துணிந்தாலும், பலபந்தமாய்க் கீழ்ப்படுத்தப்பட்டார்கள். நற்பதாம் வருஷத்தில் வேக்ஸீஸ் என்னப்பட்டவன் அத்தேசத்தின் செல்வங்களை அபகரித்ததுமன்றி, பீலஸ் என்னப்பட்ட விக் கிரகத்தின் கோவிற் திரவியங்களையும் சூறையாடிக், கோவிலையும் இடித்து, அதின் கோபுரங்களையும் தகர்த்து, சருவத்தையும் பாழாக்கினான். இந்தத் தேசம் இப்படிப் பாழாய் ௪00-வருஷமிருந்து, பின்பு முழுதும் பாழாய்ப்போயிற்று. பின்பு அது மண்மாரியினால் மேவப்பட்டு, விருட்சங்கள் படர, கொடிகள், செடிகள், பலவுமுண்டாய்க் காடாய்க்கிடக்கிறது. அதை இப்பொழுது பாழ்ப்பட்ட பட்டணங்களைச் சோதித்தறிகிற இதிகாச கர்த்தாக்கள் தோண்டிப்பார்த்து, சற்றுச்சற்றுக அறிகிறார்கள். இப்படியே ௨000-வருஷக்காலம் பிரேதம் போலக்கிடந்த பாபேல் இப்பொழுது உயிர் பெற்று, எழும்பி, வேதத்துக்குச் சாட்சி சொல்லுகின்றது.

பாபேல்கோபுரம் (Ba'bel, tower of). ஆதி.

யக. அதி.

சலப்பிரளயம் வந்து கஉ௦-வருஷத்துக்குப் பின்பு ஷினியாரின் தேசத்தின் சமபூமியிலே கட்டப்பட்ட கோபுரம். சனங்கள் யெகோவாவை மறந்து, தங்கள் கீர்த்தியைத்தாங்களே நிலைப்படுத்தவும், தாங்கள் ஒரே சாதியும், ஒரே பாஷையும், ஒரே கூட்டமும் உள்ளவர்களாயிருக்கவும் எண்ணங்கொண்டு, இந்தக் கோபுரத்தைக் கட்டிமுடிக்கத் துணிந்தமையால், தேவன் அவர்கள் பாஷையைத் தலைதடுமாற்றமாக்கினார். அதினால் அவர்கள் சங்கற்பித்த வேலையைச் செய்துமுடிக்கமாட்டாமற், பூமியெங்கும் பரவிப்போனார்கள். இந்தக் கோபுரத்தைக் கட்டத்தேவையான முஸ்தீதுகளை மூன்றுவருஷம் சேகரித்தார்கள் என்றும், அதை உஉ-வருஷகாலம் கட்டினார்கள் என்றும், அதிலே கட்டப்பட்ட செங்கற்கள் இருபத்திரண்டடி நீளமும், கடு-அடி அகலமும், எ-அடி கனமுமுள்ளதாயிருந்தனவென்றும் இதிகாசர் சொல்லுகிறார்கள். அதை ஒட்டிக்கட்டின சாந்து நிலக்கீல் என்று வேதாகமத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆதி. கக. ஈ. இந்தக் கோபுரத்தின் சுற்றளவு அரைக்கட்டை தூரமென்றும், அதின் உயரம் ௬௦-அடியென்றும், அதின் வெளிப்புறத்தில் அடிதுவங்கித் தலைவரைக்கும் வண்டில்கள் ஓடத்தக்க பாதையிருந்ததென்றும் சொல்லுகிறார்கள்.

பாப்போ (Pa'phos). அப். கக. சு.

ஓர் தேசம். இது குப்புரு தீவின் மேற்காயிருக்கிறது. இதிலே பவுல் போய்ச் சிவிசேஷ பிரசங்கம் சொன்னபொழுது அதற்கு விரோதமாய் எழும்பின இலிமா என்னும் ஸ்தம்பன வித்தைக்காரன் குருடனானான். இதிலிருந்த தேசாதிபதியாகிய செருகியு பவுல் வேதவாக்கைக் கேட்டு, விசுவாசியானான்.

பாமா (Ba'mah). ஏசே. ௨௦. உக.

மேடை. இதிலே விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

பாராக் (Ba'rak). நியா. ச. சு.

இஸரவேலருடைய நான்காம் நியாயாதிபதி. அபிளோகாமியின் புத்திரன். இவன் தேபோருருடைய முயற்சியினால் தாரியங்கொண்டு, ஆத்சோரின் இராசனாகிய யாபீனுடைய

தளகத்தனாகிய சிசேராவைச் செயங்கொண்டு, இஸரவேலர் ௨௦-வருஷகாலம் பட்ட இடுக்கண்களைத் தவிர்த்து, அவர்களுக்கு ஈடேற்றஞ்செய்தமையாற் கீர்த்திபெற்றவராயிருந்தான்.

**பாரான் (Pa'ran).** ஆதி. ௨௧. ௨௧.

சாக்கடலுக்குத் தெற்கே துவங்கி, சீனாய் மலைமட்டுமிருக்கிற ஓர் வனம். இந்த வனத்துக்குள் காதேஷ் என்கிற வனமும், சீன்வனமும் அடங்கியிருக்கின்றன. இந்த வனத்திலே ஆகார் தன் மகனாகிய இஷ்மவேலுடனே போய், வாசம் பண்ணினான். இதிலேதான் இஸரவேல் சனங்கள் ௪௦-வருஷகாலமாக வழிதிரிந்து அலைந்தார்கள்.

௨-ஆவது. பாரான். ௨பா. ௩௩. ௨. ஓர் மலை. இது பாரான் வனத்துக்குள் அதி உன்னதமாயும், சிகரகோபுரம்போன்ற கொடுமுடியுள்ளதாயும் இருக்கிறது.

**பாருக் (Ba'ruch).** எரே. ௩௬. ௪. நிகிமி. ௧௧. ௩.

எரேமியா தீர்க்கதரிசியின் எழுத்துக்காரன். யூதருக்குள் உள்ள மேன்மக்களில் ஒருவன். இவன் எரேமியாவுக்கு உற்ற சினேகிதனும், எரேமியாவுடைய தீர்க்கதரிசன வாக்குகளைத் தேவகட்டளைப்படி எழுதினவனும், அந்த வாக்குகளை யெரூஷலேமிலே வந்து கூடின சனங்களுக்கு வாசித்துக் காட்டினவனுமாய் இருந்தான். அதை யூதரின் இராசாவாகிய யோயாகீம் அறிந்து, இவன் வாசித்த காகிதத்தையும் பறித்து, வெட்டி, நெருப்பிலேயிட்டுச் சுட்டு, இவனையும் எரேமியாவையும் பிடித்துச் சிறைப்படுத்துங்களென்று கற்பித்தான். அதையறிந்து, அவர்கள் ஒடி ஒளித்து இருந்தாலும், மறுபடியும் யூதேயாவுக்கும் மறுராச்சியங்களுக்கும் விரோதமான தீர்க்கதரிசனங்களை எழுதினார்கள். அதினிமித்தம் மறியற்படுத்தப்பட்டார்கள். பிறகு யெரூஷலேம் நெபுகத்நெத் சராலே பிடிக்கப்பட்டது. இவர்களோ விடுதலையானார்கள். எரே. ௪௦. ௪. இது கிறிஸ்து பிறக்க ௩௮௮-வருஷத்துக்குமுன் நடந்தது.

பார்சியா } (Per'sia). { எசேக். ௨௭. ௧௦.  
பாரஸ் } { தானி. ௧௧. ௨.

ஆசியாவின் மத்திய பூமியிலுள்ள ஓர் தேசம். இந்தத் தேசத்திலே வேமுடைய சேஷ்டபுத்திரனான எலாம் பூருவ

குடியாயிருந்ததினால் இத்தேசத்தவர்களுக்கு ஏலாமியர் என்று பேர். இத்தேசத்தின் இடுகுறிகாரணமாய் அவர்களுக்குப் பார்சியரென்றும் பேர்வந்தது. கி. மு. ௫௩௬-ல் கோரெஷ் இராசன் மேதியராசனாகிய தாரியாவெஜூடைய மகளை விவாகஞ்செய்து, தாரியாவெஷ் இறந்தபின் இத்தேசத்தையும், தாரியாவெஜூடைய ராச்சியத்தையும் ஒன்றாக்கி ஆண்டதினால், இதற்கு மேதிய பார்சியா என்று பேர்வந்தது. தானி. சு. ௮, ௧௨.

கி. மு. ௫௫௫-ல், தானியேல் எ. சு-லே சொன்ன தீர்க்கதரிசனத்திலே சிவிங்கியாகக் குறிக்கப்பட்ட கிரேக்கராசனாகிய மகா அலேக்சந்தர் ௩௩௪-ல் வந்து, அதை வசப்படுத்தினான். இப்பொழுது சுதேசவாசிகள்தானே அதைச் சுயராச்சியமாக்கி நடத்திவருகிறார்கள். இது இந்துதேசத்துக்கு மேற்காயும், பார்சிய குடாக்கடலுக்கு வடக்காயும், துருக்கை தேசத்துக்குக் கிழக்காயும், கஸ்பியன் கடலுக்குத் தெற்காயுமிருக்கிறது.

### பார்வோன் (Pha'roah). ஆதி. ௧௨. ௧௫.

இது எகிப்தரசர் பலருக்கும் பட்டப்பேராய்க் கிடைத்தது. இவர்களுள் கி. மு. ௧௯௨௦-ல் இருந்த பார்வோனிடத்தில் ஆபிரகாம் போனான். கி. மு. ௧௭௦௬-ல் இருந்த பார்வோன் யோசேப்பின் நிமித்தம் யாக்கோபையும், குடும்பத்தாரையும் எகிப்துக்கழைத்து, கோஷேன்தேசத்தை உம்பளிக்கையாகக் கொடுத்துப் பரிபாலித்துவந்தான். ௧௫௭௧-ல் இருந்த பார்வோன் இஸரவேலின் ஆண்பிள்ளைகளைக் கொல்லவித்துச் சனங்களை நெருக்கஞ்செய்தான். கி. மு. ௧௪௯௧-ல் இருந்த பார்வோன் இஸரவேலரைத் தொடர்ந்துபோய்ச் செங்கடலில் மாண்டான்.

### பாலாக் (Ba'lak). எண். ௨௨. ௨.

மோவாபின் இராசா. சிப்போரின் புத்திரன். இஸரவேல் சனங்கள் எகிப்தை விட்டுக் காணனுக்குப் போகிற வழியிலே, தங்கள் தேசத்தை நாசப்படுத்துவார்கள் என்று பயந்து, பிலீயாமைக் கைக்கூலிகொடுத்து, அழைப்பித்தவனும், இஸரவேலர் யெகோவாவைவிட்டு விலகி அந்நிய தேவர்களைச் சேவிக்கவும், அவர்கள் ஏழாங்கற்பனைக்கு விரோதமாய் நடக்கவும்செய்தவனும் இவனே. எண். ௨௨. அதி. ௨௫. அதி.

பாஅ (Ba'a-nah). உ சாமு. ச. உ.

ரிம்மோனின் புத்திரரிலொருவன். இவன் ஷவுலுடைய குமாரனாகிய இஷ்போஷேத்துடைய தளகத்தன். இவனும் இவன் சகோதரன் ரேகாப்பும் தங்கள் எசமானனாகிய இஷ்போஷேத்து நித்திரைசெய்கிற சமயத்தில் அவன் வீட்டுக்குட் பட்டு, மத்தியான நேரத்தில் அவனைக் குற்றிக்கொண்டு, அவன் தலையை வெட்டி, தாவீது தங்கள்மேற் பிரியம்வைத்துத், தங்களுக்கு உபகாரஞ் செய்வானென்று கருதி, அவன் தலையை எடுத்துக்கொண்டு, எப்பிரோனிலிருந்த தாவீதண்டை கொண்டுபோக,—தாவீது இவர்களுடைய ஆண்மைக் கேட்டையும், கொடுமையையுங்கண்டு, கோபங்கொண்டு, இவர்களைக் கொல்லுவித்து, இவர்களுடைய கைகால்களைத் துண்டித்து, யாவரும் அறியத்தக்கதாய் எப்பிரோனின் குளத்தண்டை தூக்கும்படி கட்டளையிட்டான்.

பாஷா (Ba'a-sha). க இரா. கரு. கசு.

அகியாவின் புத்திரன். இஸரவேலின் சேனாபதி. இஸரவேலின் இராசாவாகிய நாதாப்பு பெலிஸ்தருடைய பட்டணமாகிய கிபிதோனை அரண்வளைத்திருக்கையில் அவனுக்கு இராசதுரோகஞ்செய்து கொன்றுபோட்டு, இஸரவேலை இருபத்துநாலுவருஷம் அரசாண்டான். அக்காலத்தில் இவன் இராச்சியபாரத்துக்குரிய யெரோபேயாமின் வமிசத்தாரால் தனக்கு இடையூறு உண்டாகுமென்று பயந்து, யெரோபேயாமுடைய சந்ததியார் யாவரையும் கொல்வித்தான். அந்தக் கொடுமையான செய்கையினிமித்தம் யெகோவா இவனை இவன் பத்திராசனத்திலிருந்து விலக்கினார். இவனுடைய கொடுங்கோன்மையினால் யெரோபேயாமுடைய பின் சந்ததியாரைக் குறித்த தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. க இரா. கசு. க0. இவன் யெரோபேயாமின் பாதையில் நடக்கிறதைக்குறித்து யெகோவா இவனை எச்சரித்தும், இவன் தன் அக்கிரமங்களை விட்டு விலகாமல் இருந்ததினால், இவனுடைய சந்தானங்கூடச் சங்கரிக்கப்பட்டது. க இரா. கசு. கூ, கக. ஆசா காண்க. (See Asa.)

பாஷான் (Ba'shan). எண். உக. ஈஈ.

ஒரு தேசம். இது யோர்தானுக்குக் கிழக்கும், எர்மோன் மலைக்குத் தெற்கும், கிலியாத்மலைக்கு வடக்குமாயிருக்கிறது. அதற்கு இக்காலத்திலே பதனியாவென்று பெயர். இந்தத் தேசத்தின் ஓரத்திலே பாஷான் மலைகளிருக்கிறதினால், இதற்

கும் பாஷன் என்றுபெயர். சங். ஈஅ. கரு. இத்தேசத்தில் அல்லோன் விருட்சம் மிகுந்ததினாலும், அதிக பசும்புல்லிருந்ததினாலும், அந்தத் தேசத்தின் ஆடுமாடுகள் மகா கொழுப்புள்ளவைகளாயிருந்தன. மோசே இருந்தகாலத்தில் ஒரு என்னப்பட்ட இராசா இதை அரசாண்டான். எண். 28. 11. இது இக்காலத்திலும் ஐரோப்பை இராச்சியத்திற்குச் சமமான வளமுள்ளதாயிருக்கிறது என்கிறார்கள்.

## பி

### பிசாசு (Dev'il). க பேது. 10. 2.

தனது ஆதிநிலைமையை விட்டு விலகின தூதன். யூதா. க. ஈ. இவனுக்குப் பொய்யனென்றும், பொய்யின் பிதாவென்றும், இப்பிரபஞ்சத்ததிகாரியென்றும், வஞ்சகனென்றும், வலுசருப்பமென்றும், பழையபாம்பென்றும், எத்தனென்றும், கெர்ச்சிக்கிற சிங்கமென்றும், பொய்யின் ஆவியென்றும் பெயர். இவன், தங்களுடைய ஆதிநிலைமையில் நிலைத்திராமல் விட்டு விலகி, மகா பெரியநாளின் நியாயத்தீர்ப்புக் கென்று அந்தகாரத்தில் விடப்பட்டவர்களின் தலைவன். இந்த நாமம் இவனுடைய சங்காத்திகளுக்கு வழங்கப்படும் பொழுது, பன்மையுருபு கொடுத்து வழங்கப்படும். இவனும், இவனுடைய தூதரும், தேவவிரோதிகளாய்த் தெய்வபுத்திரரை வய்த்து, அவர்களையும் தெய்வ விரோதிகளாக்குவதற்கு மகாமுயற்சியுள்ளவர்களாய்த் திரிவார்கள். இவன் சகலருடைய மனதிலும் தோன்றி, மனுஷர் தங்கள் நிலைபரத்தையும், மறுமையின் பெறுபேற்றையும், வரப்போகிற நிற்பந்தத்தையும் உணரவிடாமல், அறிவின் கண்ணையும், தன்னையும் மறைத்து நின்று, அகங்காரத்தை எழுப்பி, யாவரையும் சிற்றின்ப சாகரத்தில் அமிழ்த்தி, பாவஞ்செய்ய ஏவி, மனுஷரையும் தன்னைப்போல அதிக்கிரமக்காரராக்கி வருவான். இவன் ஆதியிலே ஏவாளே வஞ்சித்தான். யோபைப் பரீட்சித்தான். கிறிஸ்து நாதரையும் பரீட்சிக்கத் துணிந்தான். உலகத்திலே வழங்குகிற அசத்திய மார்க்கங்கள் யாவும் இவனாலே உண்டுபட்டிருக்கின்றன. பொய்ப்போதகர்களும், கள்ளப்போதகர்களும் இவனாலே எழும்புகிறார்கள். இவன் மனுஷருக்கு இதங்காட்டியும், அகிதங்காட்டியும் பாவஞ்செய்விப்பான். இவன் ஆதிமுதல் தான் வைத்த கண்ணியிந்தானே படுகிறான். தன்பிள்ளைகளையும் அகப்படுத்துகிறான். முன்னே கிறிஸ்துவுக்கு மித்துருவாய் வந்து, அவரை அகப்படுத்தத் தேடினான். பின்பு

சத்துருவாய் வந்து, சத்துருக்களுக்குட் புகுந்து, அவர்களை எழுப்பிவிட்டு, அவரைக் கொல்வித்தான். அதுதானே அவனுடைய ஆளுகைக்கும், அவனுடைய மார்க்கங்களுக்கும் அழிவாய் முடிந்தது.

**பிசிதியா** (Pi-sid'i-a). அப். கந. ௧௪.

பம்பிலியாவுக்கு வடக்காய் சின்ன ஆசியாவைச் சேர்ந்த ஓர் மாகாணம்.

**பிதுனிய** } (Bi-thyn'i-a.) } அப். ௧௬. ௭.  
**பித்தினியா** } க பேது. ௧. ௨.

சின்ன ஆசியாவைச் சார்ந்த ஓர் மாகாணம். இது கார்க் கடலுக்குத் தெற்கும், கொன்ஸ்தந்தினோப்பினுக்குக் கிழக்கும், பிரிகியாவுக்கு வடக்குமாயிருக்கிறது. அப்போஸ்தலர் இருந்தகாலத்தில் இந்தத் தேசத்திலும் சுவிசேஷம் அறிவிக் கப்பட்டது. க பேது. ௧. ௧, ௨. இத்தேசத்தின் கிறிஸ்தவர்கள் பிறராலே அனைக இடுக்கண்பட்டும், கிறிஸ்துமார்க்க அனுசாரத்திலே கீர்த்திபெற்றவர்களென்று பூருவ சரித்திரக் காரர் சொல்லுகிறார்கள்.

**பித்தோலேமாய்** (Ptol-e-ma'is). அப். ௨௧. ௭.

கர்மேல் பருவத்துக்கு எதிரே முக்காற்காததூரத்துக்குத் தென்புறமாக இருக்கிற ஓர் நகரம். அக்கோ காண்க.

**பித்ரோன்** (Bith'ron). ௨ சாமு. ௨. ௨௬.

ஓர் மலைநாடு. இது யோர்தானுக்குக் கிழக்கே, மக்னாய் முக்கு மேற்காய் இருக்கிறது. இந்த நகரம் சமபூமியாயிராமல் முரம்பாயிருக்கிற நிலங்களுக்குப் பொதுப்பெயர்.

**பிபேசேத்** (Pi-be'seth). எசே. ௩௦. ௧௭.

ஓர் நகரம். எனிப்திலுள்ள ரைல்நதியோரத்திலே காயுரு நகரத்துக்கும், சீன்நகரத்துக்கும் இடையேயுள்ளது.

**பிரசங்கியின் புத்தகம்** (Ec-cle-si-as'tes).

பழைய ஏற்பாட்டின் இருபத்தோராம் புத்தகம். இதிற் சலோமோன் இராசா சொன்ன பிரசங்கம் அடங்கியிருக்கிறது. இதிலே பிரபஞ்ச அனுபோகங்கள் அறித்தியமென்றும், மாறிப்போகிறவைகளென்றும், மறுமையின் அனுபோகங்கள் மாறாமல் நித்தியமுமுள்ளனவென்றும் வெளிப்படுத்தியிருக்கிறது.





[பிரதான ஆசாரியன்.]

## பிரதான ஆசாரியன் (High Priest). லேவி.

உக. ௧0.

யாக்கோபுடைய புத்திரனாகிய லேவியின் வமிசத்தில் வந்த வர்களில் தேவாராதனைக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட பிரதான குரு. இந்தக் குருத்துவம் பெற்றவர்கள், சிரசிலே ஆசாரிய அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவர்களும், ஏபோத்தென்னும் ஆசாரிய வஸ்திரம் அணிந்தவர்களும், பன்னிரண்டு கோத்திர நாமங்களும் தீட்டப்பட்ட பன்னிரண்டு கற்கள் பதித்த மார்ப்பதக்கம் அணிந்தவர்களுமாயிருந்தார்கள். இவர்கள்மாத்திரம் வருஷமொருமுறை யெகோவாவுக்குத் தூபங்காட்டவும், பலிகாணிக்கைகளைச் செலுத்தவும், இஸரவேலின் சமஸ்த சபைக்குமாக விண்ணப்பம் செய்யவும், பிராயச்சித்தம் செய்யவும், மூலமண்டபத்திற் புகுவார்கள். இவர்கள் ஆசாரிய பாகமாய் நியமிக்கப்பட்ட பாகத்தை வாங்கி, அனுபவித்துக்கொண்டு, தேவதாசிகம்செய்து வருவார்கள். இவர்கள் தேவதாசிகமேயன்றி, மற்றொரு தொழிலுக்கும் உடந்தையுள்ளவர்களல்ல.

## பிராத்சீம் (Per'a-zim). ஏசா. ௨௮. ௨௨.

ஓர் மலை. பாகால்பிராத்சீம் காண்க.

## பிராயச்சித்தக்கடா (Scape'-goat). லேவி. ௧௬. ௮.

பாவத்தைச் சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டி. இந்த நாமம் யேசுக்கிறிஸ்துவுக்கும் வழங்கியிருக்கிறது. யோவா. ௧. ௨௬.

## பிராயச்சித்தம் (Pro-pi-ti-a'tion). உரோ. ௩. ௨௬.

பாவவிமோசனம். இந்தப் பாவவிமோசனம் ஆதாம்து வங்கிக் கிறிஸ்துநாதர்வரைக்கும், காளை, வெள்ளாடு என்பவை

களின் இரத்தத்தைப் பிரதான ஆசாரியன் எடுத்து, லேவிய ராகமம், கசு. அதி. கசு, கடு, கசு-ம் வசனங்கள் வரைக்கும் சொல்லிய பிரகாரம் செய்துவந்ததினாலே பிராயச்சித்தமாயிற்று. இந்த ஆசரிப்பு ஆதிகாலத்திலே யெகோவா தமது குமாரன் செய்யும் பிராயச்சித்தத்துக்கு அறிகுறியான நினைப்புட்டாய்ச் செய்யும்படி கற்பித்தார். எபி. கூ. உசு, உஎ, உஅ. யேசுநாதர் வந்து, ஆதியிலே நியமிக்கப்பட்ட பிராயச்சித்தத்தைச் செய்துமுடித்தபொழுதே, அந்த ஆசாரம் மாறி, மன ஆசாரமாகத் திரும்பிற்று. அதினாலே கிறிஸ்துநாதர் சிந்தின இரத்தம் நமது பிராயச்சித்தப் பலியென்று விசுவாசிக்கிறவன் பிராயச்சித்தம் பெறுவான். விசுவாசியாதவன் தன் பாவங்களுடனே மரித்து, அதன் பலனைப் பெறுவான். இப்படியே கிறிஸ்துநாதர் பிராயச்சித்தப் பலியானதினால் அவருக்குப் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியென்றும், பாவநாசரென்றும், பாவவிமோசனரென்றும், இரட்சகரென்றும், நமது பஷ்காவென்றும் பேராயிற்று.

**பிரிகியா (Phryg'i-a).** அப். உ. ௧0.

சின்ன ஆசியாவிலுள்ள ஓர் மாகாணம். கொலோசு, லவோ திக்கையா, பிலதெல்பியா முதலிய நகரங்கள் இதிலுள்ளவைகள். பவுல் அப்போஸ்தலன் பலமுறையும் இதற்கு வந்து, சவிசேஷத்தை அறிவித்தான். அப். கஅ. உ௩.

**பிரீத் (Be'rith).** நியா. கூ. சசு.

பாகால் காண்க.

**பிரேஸ் (Pe'rez).** தானி. ௫. உஅ.

பிரிவு படல். பேல்ஷாத்சர் விருந்திட்ட மண்டபத்தின் சுவரிலே கைவிரல் தோன்றி, மினே, மினே, திகேல், யூபார் சின் என்று எழுதினது. தானி. ௫. உ௫. இது கல்தேய பாஷைச் சொல். அருத்தம் உன் இராச்சியம் பிரிவுபட்டு, பார்சியருக்கும், மேதியருக்குங் கொடுக்கப்படுமென்பது. மினே காண்க.

**பிலதெல்பியா (Phil-a-del'phi-a).** வெளி. கூ. எ-க௩.

சிமிருஷாவுக்கு ஏழு காத தூரத்துக்குக் கிழக்கே சின்ன ஆசியாவைச்சார்ந்த லீதியாவிலுள்ள ஓர் நகரம். இதிலே வெளிப்படுத்தின விசேஷத்திற் சொல்லப்பட்ட ஏழு சபைகளுக்குள் ஒன்றிருந்தது. அந்த ஏழு சபைக்குள் இது சிறிதாயிருந்

தும், புகழ்ச்சிபெற்றது. மறு சபைகள் வரவர மங்கிப்போயின. இதுவோ கீர்த்தியுடையதாய், இன்றும் இருக்கிறது.

**பிலாத்து (Pi'late).** யோவா. கக. க.

இவனுக்குப் பொந்தியுப் பிலாத்தென்றும் பேர். கி. லூ. உக-ல் உரோமராயனாயிருந்த தைபேரியுவின் காலத்தில் இவன் யூதேயா தேசத்துக்கு அதிபதியாயிருந்தான். இவன் சேசாரியாவிலே குடியிருந்தும், வருஷத்துக்கு வருஷம் யெரூஷலேமுக்குப் போய், நியாயம் விசாரித்துவந்தான். இவன் பரிதானப் பிரியனாயும், சனங்களுக்குப் பயப்படுகிறவனாயுமிருந்ததினாலே, இவன் கிறிஸ்துநாதரைப்பற்றி நியாயம் விசாரித்தபொழுது, அவரிடத்திலே மரணதண்டனைக்குரிய குற்றமொன்றும் கண்டதில்லையென்று சொல்லியும், அவரை விடுதலைபண்ணச் சித்தமுள்ளவனாயிருந்தும், தன் மனைவியினாலே எச்சரிக்கப்பட்டும், மத். உள. கக. யூதருக்குப் பயந்து, இந்த நீதிமானுடைய ரத்தத்துக்கு நான் பங்குள்ளவனல்ல, —நீங்களே பாருங்களென்று சொன்னபின், அவரை யூதர் அடிக்கவும், சிலுவையிலிறையவும் இடங்கொடுத்தான். இப்படியே இவன் செய்த நிஷ்டரங்களினிமித்தம், உரோமைராயன் இவனைப் பிடித்து, அன்னிய ராச்சியத்துக்குத் துரத்திவிட, தேசாந்தரியாகத்திரிந்து, தற்கொலைசெய்து, மரித்தானென்று கருதுகிறார்கள்.

**பிலிப்பி (Phil-ip'pi).** அப். கசு. கஉ.

ஓர் பட்டணம். இது மக்கேதோனியாவின் பிரதான நகரம். உரோமர் குடியேறின தேசம். கி. லூ. ௫௦-ல் இவ்விடத்திலே ஒரு திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டது. இதுதான் ஐரோப்பாவில் முதல்முதல் ஸ்தாபிக்கப்பட்ட சபை. இதினள்ள சபையாருக்குப் பவுலும், சீலாவும் போதகராயிருந்தார்கள். பவுல் அப்போஸ்தலன் உரோமாபுரியில் மறியலாயிருந்தபொழுது, இவர்களுக்கு ஒரு நிருபம் எழுதி, எப்பாபிரோதீத்து என்பவன் கையிற்கொடுத்து அனுப்பினான். அதுபுதிய ஏற்பாட்டின் பதினேராம் புத்தகமாய்ச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

**பிலிப்பு (Phil'ip).** யோவா. க. ச௫.

பெத்சாயிதாப் பட்டணத்தான். கிறிஸ்துவினாலே அப்போஸ்தலனாக அழைக்கப்பட்டவன். இவன் மோசேயும், தீர்க்கதரிசிகளும் சுட்டிச் சொல்லிய மேசியா யேசுதான்

என்று நாத்தான்வேலுக்குச் சொன்னான். இவன், எத்தியோப்பியாவின் இராசாத்தியுடைய உக்கிராண அதிபதியும், அவருக்கு மந்திரியுமாயிருந்த ஓர் அண்ணகன், யெரூஷலேமுக்குப்போய், ஆராதனைசெய்து, எத்தியோப்பியாவுக்குத் திரும்பிப்போகையில், தேவ ஆவியின் ஏவற்படி அவனுக்குக் கிட்டிப்போய், அவனுடைய இரதத்திலேறி, ஏசாயாவின் தீர்க்கதரிசனம் ஞா. அதி. ஏ, அ-ம் வசனத்தில், “தன் மயிரைக் கத்தரிக்கிறவனுக்குமுன் சத்தமிடாமலிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போலிருந்தார். அவர் தாழ்வடைந்தபொழுது அவருக்கு நியாயம் செலுத்தப்படவில்லை. அவருடைய சீவன்பூமியினின்று நீக்கப்பட்டதினால், அவருடைய தலைமுறையாரை விபரித்துச்சொல்ல வல்லபன் யாவன்” என்று சொன்ன வாக்கியத்தை அந்த மந்திரி வாசித்திருக்கக்கண்டு, அவனுடனே, இவரே கிறிஸ்துவென்று வெளிப்படுத்தினதை அவன் விசுவாசித்ததினாலே, அவனுக்கு உடனே ஞானஸ்நானங்கொடுத்தான். அப். அ. ஞா.அ.

### பிலிப்புசேசாரியா (Ces-a-re'a Phil-ip'pi).

மத். கசு. கக.

ஓர் நகரம். இது நப்தாலி கோத்திரத்தாருடைய சுதந்தர பூமியைச் சார்ந்தது. இது கிழக்கு லீபனோன் மலையின் தென் முனையிலுள்ள அர்மோன் மலைச்சாரலில் இருக்கிறது. இது முற்காலத்திலே லேஷேம் என்றும், தாண் என்றும் பேர்பட்டது. யோசு. கக. சஎ. இந்த நகரத்தை ஏரோது அதிபதியின் மகனாகிய பிலிப்பு புதுப்பித்து அலங்கரித்தமையால், இதற்குப் பிலிப்பு சேசாரியாவென்று பேர்வந்தது. இதிலே முற்காலத்திலே ரோமரும், கிரேக்கரும் குடியிருந்தார்கள். இப்பொழுதோ தேசம் பாழாகி, துருக்கரில் 200-குடிகள் மாத்திரமிருக்கிறார்கள்.

### பிலியாம் (Ba'laam). எண். 22. சு.

ஓர் தீர்க்கதரிசி. இவன் பேயோருடைய புத்திரன். மெசொப்பொத்தாமியாவிலுள்ள பெதோரென்னும் கிராமத்தான். இவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தும் பொருளாசைக்காரனாகவுமிருந்தான். எண். 22. 2, 23-அதிகாரங்கள் காண்க. இஸரவேலர் எகிப்தைவிட்டுக் காணானுக்குப் பயணம்போன காலத்தில், இவனை மோவாபின் இராசாவாகிய பாலாக் இஸரவேலரைச் சபிக்கும்பொருட்டாக அழைப்பித்தான். அதற்குத் தேவன் தடைசெய்தாலும், இவனுக்கு அதிக வெகுமதிகளைப்

பாலாக் அனுப்பினபடியால், தேவ உத்தரவில்லாமல் இஸரவேலரைச் சபிக்கும்படி போனான். இவன் போம்பொழுது இவன் ஏறிப்போன கழுதை மனிதபாஷையைப் பேசி, அதிசயங் காண்பித்தமையால், இவன் பயந்து, இஸரவேலருக்கு ஆசீர்வாதங்களையே சொன்னான். அப்பொழுது பாலாக் இவனை நோக்கி, நீ இவர்களைச் சபிக்கவேண்டுமென்று வருந்திக்கேட்டான். அதற்கவன் இஸரவேலரை விபசாரத்திலும், விக்கிரகாராதனையிலும் உட்படும்படி வழிவகை பண்ணென்று பாலாக்குக்குத் துராலோசனை சொன்னான். எண். ஈக. ௧௬. வெளி. உ. ௧௪. பிறகு இவன் மீதியானியருக்கும், இஸரவேலருக்கும் நடந்த யுத்தத்திலே இறந்துபோனான்.

**பிலேமோன்** (Phi-le'mon). பிலே. க. க.

கொலோசு நகரத்திலுள்ள சபையிற்சேர்ந்த ஒருவன். பவுல் அப்போஸ்தலன் உரோமைபுரியில் மறியலாயிருக்கும்பொழுது, இவனுக்கொரு நிருபம் எழுதியனுப்பினான். அது வேதாகமத்திலே ௫௭-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

**பில்க்காள்** (Bil'hah). ஆதி. உக. உக.

ராகேலுடைய பணிவிடைக்காரி. யாக்கோபுக்கு மறுமனைவி. தான், நபுதலி என்பவர்களுக்கு மாதா. ஆதி. ௩௫. உ௫.

**பில்தாத்** (Bil'dad). யோபு. உ. ௧௧.

ஆபிரகாமின் இரண்டாம் மனைவியாகிய கேத்தாராளிடத்திற் பிறந்த ஓகாவின் சந்ததியிலே பிறந்தவன். ஆதி. ௨௫. ௨.

**பிருத்து** (Eu-phra'tes.) ஆதி. உ. ௧௪.

ஓர் நதி. இந்த நதி ஏதேனிலிருந்து ௧௫0-காததூரம் தென் முகமாயோடி, பார்சியாக் குடாக்கடலில் விழுகிறது. ஆதி. ௧௫. ௧௮. இது வாக்ருத்தத்தம் பண்ணப்பட்ட தேசமாகிய காணனுக்குக் கிழக்கெல்லையாயிருக்கிறது. உபா. க. ௭.

**பினுயா** (Ben-a'iah). உ சாமு. ௨௩. ௨0.

யோய்தாவின் புத்திரன். சலோமோன் இராசாவுடைய சேனைத்தலைவன். இவன் சலோமோனுக்குப் பிராண சினேகிதனாயிருந்தான். அதோனியா சலோமோனுக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தபொழுது, இவன் சலோமோனுக்கு அதிக உதவியாயிருந்தான். ௧ இரா. ௧. ௩௬. தாவீதுடைய சேனைத்

தலைவனாயிருந்த யோவாப் தாவீதின் குமாரன் அதோனியாவுடனே கூடிக் கலகஞ்செய்ததினிமித்தம், சலோமோன் அவனைக்கொன்று, இவனை அந்தத் தளத்துக்கு அதிபதியாக்கினான். 'க இரா. 2. 2க.

**பிஸ்கா (Pis'gah).** உபா. ஈச. க.

அபாரீமென்னும் தொடர்மலையிலுள்ள நேபோவின் சிகரம். இந்தச் சிகரத்திலேதான் மோசே ஏறி, காணத்தேசத்தைப் பார்த்தான். இந்தச் சிகரத்திலேதான் மோசே மரித்தான்.

பீ

**பீசோர் (Be'sor).** க சாமு. ௩0. க.

ஓர் சிற்றூறு. இது காசாவுக்குத் தெற்காகக் கிழக்கேயிருந்து மேற்குமுகமாய் ஓடி, மத்தித்தராணியாக் கடலில் விழுகிறது. ஆம்லேக்கியர் சிக்லாக்கைக் கொள்ளையிட்டுப் பட்டணத்தையும் சுட்டுப்போனபொழுது, தாவீது இராசா இந்த ஆற்றைக் கடந்து, அவர்களைப் பிடிக்கும்படி போனான்.

**பீத்தோம் (Pi'thom).** யாத். க. கக.

பார்வோன் இராசா பண்டசாலை கட்டுவித்த பட்டணங்களிலொன்று.

**பீலியால் (Be'li-al).** உபா. கந. கந.

இதற்கு அவமார்க்கர் என்பது கருத்து. இந்தச் சொல்லை வேத கர்த்தாக்கள் தேவனையாவது, மனுஷரையாவது மதியாத கீழ்மக்களுக்கு வழங்குகிறார்கள். நியா. கக. 22. க சாமு. 2. க2. 2 கொரி. ௬. க௩.

**பீனிகாஸ் (Phin'e-has).** யாத். ௬. 2௩.

ஆரோனுடைய புத்திரனாகிய எலியேசருக்குப் பிறந்த புத்திரன். இஸரவேலருக்குள் ஒருவனாகிய சிம்றி ஒரு மீதியானிய ஸ்திரீயை அழைத்துக்கொண்டு, சபையாருக்குள் வந்ததைக் கண்டு, தெய்வ பத்திவைராக்கியனாய் அவர்களைச் சங்காரஞ்செய்தான். அதினாலே யெகோவா இவனுக்குச் சகாயராயிருந்தார். இவன் இருபது வருஷக்காலம் ஆசாரியத்தொண்டு செய்துவந்தான். இவனுடைய ஆசாரியத்தொண்டு எலி இருந்த நாள் துவங்கி, தேவாலயம் இடிக்கப்பட்டுப் போன நாள்வரைக்கும், இவன் சந்தானத்தைவிட்டு எடுபடாமல் நிலைநின்றது.

உ-ஆவது. பீனிகாஸ். க சாமு. க. ஈ. ஏலியின் புத்திரன். இவன் துராசாரனும், தேவாலயத்தின் நைவேத்திய பதார்த்தங்களை அபகரிக்கிறவனுமாயிருந்து, யெகோவாவினாலே கைவிடப்பட்டு, பெலிஸ்தியருடைய யுத்தத்திலே மடிந்து போனான்.

பு

புதுச்சிருட்டி (Re-gen-er-a'tion). மத். கக. ௨௮.

இதைச் சைவரும், வைஷ்ணவரும் தீட்சை பெறுதலென்றும், பூணூலணிதலென்றும் சொல்லுகிறார்கள். யோகிகள் ரேசக, பூரக, சும்பக வழியாய்ச் சுவாசத்தை மாற்றுதலென்று சொல்லுகிறார்கள். தமிழர் செத்தபின்பு, மறுபடியும் பூமியில் வந்து பிறத்தலென்கிறார்கள். கத்தோலிக்கர் ஞானஸ்நானம் பெறுதலென்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் அருளினால் சென்மசுபாவமான பாவ மாமிசசாயலை நீக்கி, பாபாத்துமாக்களுக்கு அபாவமாயிருக்கிற தேவசாயலை அடைதலென்கிறார்கள். பவுல் உரோமருக்கெழுதின நிருபம், சு-அதி. சு, கக-வசனங்களிலே பாவச்சரீரம் நாசமாக, தேவசாயலோடே சீவித்தலென்கிறான். யோவா. ஈ. அதி. சு-ம் வசனத்திலே மாமிசத்தினால் பிறப்பது மாமிசம். ஆவியினால் பிறப்பது ஆவியென்று இரட்சகர் சொன்னார். தீத்து. ஈ. சு-வசனத்திலும் அப்படியே காண்கிறது. இதுவல்லாமல் உபேது. ஈ. எ, க0-லும், மத். கக. ௨௮-லும் புதிய வானமும் புதியபூமியும் தோன்றுங்காலத்தில், சீவித்திருக்கத்தக்க ஆத்துமாக்களுடைய சீவியமெனக் காண்கிறது.

புத்தேயோலி (Pu-te'o-li). அப். ௨௮. கஈ.

உரோமைக்குத் தென்கிழக்கேயுள்ள ஓர் தேசம்.

பூ

பூரீம் (Pu'rim). எஸ்தர். க. ௨௩.

மொர்திகாயிக்கு விரோதமாய் ஆமான் செய்த துராலோசனை அவன்மேல் திரும்பினபடியால், அந்தத் தினத்துக்குப் பூரீமென்று பேரிட்டுக்கொண்டாடினார்கள். பூரீமென்பதற்குப் பாச்சிக்கை, அல்லது தாயங்கள் என்று அருத்தம்.

பூர் (Pur). எஸ்தர். ௩. ௭.

ஆமான் மொர்திகாயியைச் சங்கரிக்கத் துணிந்த துணிவு வாய்க்குமோ, வாயாதோ, என்று அறியும்படி போட்ட தாயச்சீட்டு.

பூல் (Pul). ௨ இரா. ௧௩. ௧௬.

அஜூரிய இராசா. இவன் இஸரவேலரைச் சிறைப்படுத்தும்படி ஷமாரியாவுக்கு வந்தபொழுது, இஸரவேலின் இராசனாகிய மெனாகேம் சனங்களிடத்திலே பலாற்காரமாய் இறைதண்டி, இவனுக்குக் கொடுத்து, திரும்ப அனுப்பிவிட்டான். இது கி. மு. ௭௬௦-ல் நடந்தது. இவனே இஸரவேல் தேசத்தை முற்றுகையிட்ட இராசாக்களுக்குள் பூருவதுணிகரன்.

பூற்று (Phut). ஆதி. ௧௦. ௬.

காமுடைய மூன்றாம் புத்திரன். இவனுடைய சந்ததியார் ஆபிரிக்காவின் வடபாரிசத்தில், மத்தித்தராணியாக்கடலுக்குத் தெற்கே குடியேறினார்கள். இக்காலத்திலே இவர்களுக்கும் பூற்றியர் என்று பேர். இவர்கள் முற்காலத்தில் எகிப்தரசருக்கும், தீறுநகரத்தாருக்கும் படைச்சேவகராயிருந்தார்கள். எரே. ௪௬. ௬. ஏசே. ௨௭. ௧௦.

## பெ


பெக்கா (Pe'kah). ௨ இரா. ௧௩. ௨௩.

இஸரவேலின் ௧௮-ம் இராசன். ரெம்மிலியாவின் புத்திரன். இவன் முன்னே பெக்காகீயாவென்னும் இராசனுக்குச் சேனாபதியாயிருந்து, பின்பு அவனுக்கு விரோதமாகத் துராலோசனைசெய்து, அவனைக் கொன்று, ஷமாரியாவிலே ௨௦-வருஷம் அரசாண்டான். இவன் காலத்தில் அஜூரிய ராசாவாகிய திக்லாத்திலேசர் தளங்களுடனே வந்து, இவனுடைய தேசங்களிற் சிலதைப் பிடித்துக்கொண்டு, அதின் சனங்களையும் சிறையாகப் பிடித்து, அஜூரியாவுக்குக் கொண்டுவந்தான். அப்படியிருக்க இவனுக்கு வேலைக்காரனும், ஏலாமின் புத்திரனுமான ஓஷியா இவனைக் கொன்று, தானே அரசனானான்.

பெக்காகீயா (Pek-a-hi'ah). ௨ இரா. ௧௩. ௨௩.

இஸரவேலின் ௧௭-ம் இராசன். மெனாகேமின் புத்திரன். இவன் ஷமாரியாவிலே இஸரவேலரை ௨-வருஷம் அரசாண்டு, தன் சேனாபதியாகிய பெக்காவிலே கொல்லப்பட்டான்.






[ சாட்சிப்பெட்டி. ]

பெட்டி (Ark of the cov'e-nant). யாத். ௨௫. ௧௦.

இதற்கு உடன்படிக்கைப் பெட்டியென்றும், சாட்சிப் பெட்டியென்றும் பெயர். யாத். ௧௬. ௩௪. இந்தப் பெட்டி உல-முழு நீளமும், ஒன்றரைமுழு அகலமும், ஒன்றரைமுழு உயரமுமுள்ளது. அது உள்ளும் புறம்பும் பொற்றகட்டால் மூடப்பட்டது. அதின்மேற் பொற்றகட்டால் செய்யப்பட்ட கிருபாசயமிருந்தது. கிருபாசயத்தின் இரண்டருகிலும் பொன்னினாலே வைரவேலையாய்ச் செய்யப்பட்ட இரண்டு கெரூபீகளிருந்தன. அதற்கு நாலு மூலையிலும் ச-பொன் வளையங்களிருந்தன. அந்த வளையங்களில் இரண்டு காத்தண்டுகள் பாய்ச்சப்பட்டிருந்தன. அதற்குள் சாட்சியின் கற்பலகைகளிருந்தன. எண். ௩௧. ௨௬. அதனோடே ஒரு பொற்பானையிருந்தது. யாத். ௧௬. ௩௩. அதிலே மன்னாவிருந்தது. அதின் சமீபத்தில் ஆரோனுடைய தளிர்ந்தகோலிருந்தது. எண். ௧௭. ௧௦. எபி. ௧. ௪. இஸரவேலர் யோர்தானைக் கடந்து போனபொழுது, அந்தப் பெட்டியை முன்னே கொண்டு போக—அந்த நதி தடைப்பட்டு, இஸரவேலரும் பெட்டியும் கரையேறுமளவும், பெருகாமல் நின்றாவிட்டது. யோசு. ௩. ௧௪—௧௭. இந்தப்பெட்டி கில்காலிலே இஸரவேலர் வாசமாயிருந்த ஏழுவருஷமாக அதிலே ஸ்தாபிக்கப்பட்டது. பின்பு சீலோவிலே முந்நூற்றுச் சொச்ச வருஷமிருந்தது. எரே. ௭. ௧௨—௧௫. இஸரவேலருக்குள் யுத்தம் வருங்காலத்தில், அவர்கள் தங்களுக்குச் செயங்கிடைக்கும்பொருட்டாக, தேவ உத்தரப்படி அந்தப் பெட்டியை அதின் ஸ்தானத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோவார்கள். ௧ சாமு. ௪. ௩. ஒருமுறை இவர்கள் பெலிஸ்தியருடைய யுத்தத்தில் தேவ உத்தரவில்லாமல், தங்களிஷ்டமாய்க் கொண்டுபோனதினிமித்தம், பெலிஸ்தியர் இஸரவேலரைச் செயித்துப், பெட்டியையும் பறித்துக் கொண்டு, அஷ்தோத்துக்குக் கொண்டுபோய், தாங்கள் வணங்கின தாகோனுக்கு முன்வைத்தார்கள். அதினால் அந்தத்



[சாட்சிப்பெட்டியும் கிருபாசயமும்.]

தாகோன் விழுந்து, துண்டுதுண்டாய் முறிந்துபோனது. ஆயினும் அவர்களுக்குள் அந்தப்பெட்டி ஏழுமாதவரை இருந்தது. க சாமு. சு. க. அப்படியிருக்கையில் அவர்களுக்குள் மூலநோயுமுண்டுபட்டது. க சாமு. ச. க. அதினாலே அவர்கள் பயந்து, சில பொன் உருபங்களை உண்டுபண்ணி, அவைகளை ஒரு பெட்டியில் வைத்து, அதையும், உடன்படிச்சுகையின் பெட்டியையும், ஒரு புதுப்பண்டியிலேற்றி, இரண்டு இளங்கன்றுப் பசுக்களைப் பூட்டி, கன்றுகளை விலக்கிப் புறப்படுத்தி விட,—அவைகள் ஒட்டுவாரில்லாமல் பேத்ஷிமெஜுக்குப் போகிறவழியாய்ப்போய், யோசுவாவுடைய வயலிலுள்ள ஒரு பெரிய கல்லண்டை நின்றுவிட்டது. க சாமு. எ. கச.

அதைக்கண்டு, அங்குள்ள லேவியர் போய், அந்தப்பெட்டிகளை இறக்கி, அந்தக் கல்லின்மேல் வைத்து, பசுக்களை யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தி, ஆராதித்தார்கள். பின்பு அவ்வூரார் அந்தப் பெட்டியைத் திறந்துபார்த்ததினால், அவ்வூர்ச்சனங்களில் ௫௦,௦௭௦—பேரை யெகோவா சங்கரித்தார். க சாமு. சு. கச. அவர்களோ அதிகம் பயந்து, கீரியாத் எயாரீம் ஊராருக்கு ஆட்களையனுப்பி, பெலிஸ்தியர் யெகோவாவின் பெட்டியை அனுப்பிவிட்டார்கள். நீங்கள் வந்து, எடுத்த

துக்கொண்டு போங்களென்று அறிவித்ததினாலே, அவர்கள் வந்து, பொன்னுருவம் வைத்திருந்த பெட்டியையும், சாட்சிப்பெட்டியையும் எடுத்துக்கொண்டுபோய், அபினோதாப்பின் வீட்டிலே வைத்து, யெகோவாவின் பெட்டியைக் காக்கும் படி, அவன் புத்திரனாகிய எலியேசாரை ஏற்படுத்தினார்கள். கசாமு. ஏ. க. அங்கே பெட்டி 20-வருஷமிருந்தது.

பின்பு தாவீது இஸரவேல் சபையார் அனைவரையும் அழைப்பித்து, யெகோவாவின் பெட்டியை அபினோதாப்பின் வீட்டைவிட்டு எடுத்துவருவோம் வாருங்களென்று சொல்லி, அவர்களையும் கூட்டிக்கொண்டுபோய், பெட்டியை ஓர் புதுப் பண்டியிலேற்றிக்கொண்டு, கின்னரம், தம்புரு, மேளம், தாளம், முதலிய வாத்தியங்களைக் கொட்டி, முழக்கிச், சங்கீதம் பாடிக்கொண்டு, நாகோனின் கதிர்க்களத்துக்குச் சமீபமாய் வருகையில், யெகோவாவின் பெட்டி அசைந்ததைக் கண்டு, பண்டி செலுத்திவந்த ஊசா தன் கையை நீட்டிப், பெட்டியைப் பிடித்ததினிமித்தம், யெகோவா அவனைச் சங்கரித்தார். உசாமு. கூ. கூ. அதைக் கண்டு, தாவீது அந்தப் பெட்டியைத் தன்னிடத்துக்குக் கொண்டுவராமற், சமீபமாயிருந்த ஒபெத் ஏதோமின் வீட்டிலே வைப்பித்தான். அங்கே மூன்றுமாத மளவுமிருந்தது. பின்பு தாவீது அந்தப் பெட்டியை ஒபெத் ஏதோமின் வீட்டிலிருந்து எடுப்பித்துக்கொண்டு வரும்பொழுது, அவன் ஆரவாரத்தோடே ஆனந்தநடனம் பண்ணிக் கொண்டு வந்து, தான் அதற்கென்று செப்பனிட்ட ஆவாச மத்தியிலே ஸ்தாபித்து, யெகோவாவுக்குத் தகனபலிகளையும், ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தினான். சலோமோன் தேவாலயங் கட்டிப் பிரதிஷ்டையாக்கும் நாள்வரையும் அங்கேதானிருந்தது. உசாமு. கூ. க—கக. பின்பு சலோமோன் கட்டுவித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டது.

**பெதோர் (Peth'or).** உபா. உகூ. ஈ.

மெசொப்பொத்தாமியாவிலுள்ள ஓரூர். இதிலே பேயோரின் புத்திரனாகிய பிலியாமிருந்தான். எண். 22. ௫.

**பெத்சலேல் (Bez-a-le'el).** யாத். ஈக. ஏ.

ஆவாசத்தின் பணிமுட்டுக்களைச் செய்த பணித்தட்டான். இவன் யூதாவின் கோத்திரத்திலுள்ள ஊரின் பௌத்திரனும் ஊரியின் புத்திரனுமாயிருந்தான். இவனைத் தேவனே ஆவாசத்தின் பணிமுட்டுக்களைச் செய்யும்படி நியமித்தார். இவன் கிறிஸ்து பிறக்க கசகூக-வருஷத்திற்கு முன்னிருந்தான்.

**பெத்தேல் (Beth'el).** ஆதி. ௨௮. ககூ.

யாக்கோபு தன் சகோதரன் ஏசாவுக்குப் பயந்து மெசொப் பொத்தாமியாவுக்குப் பயணம்பண்ணுகையிற், தங்கித் தேவ தரிசனையடைந்த இடம். அவன் இதிலே தேவதரிசனை அடைந்ததினால், இதற்குத் தேவாலயமென்கிற கருத்தாகப் பெத்தேல் என்கிற நாமத்தைச் சூட்டினான். இது ஜீகேமுக்கும், யெரூஷலேமுக்கும் நடுவே லூஸ் என்னப்பட்ட இடத்துக்குச் சமீபத்திலிருக்கிறது. இதிலே காணின் இராசாவுடைய அரண்மனை இருந்தது. காணத்தேசம் பங்கிடப்பட்டபொழுது, இந்தப் பெத்தேல் எப்ராயீமின் கோத்திரத்துக்குச் சுதந்தரமாகக் கிடைத்தது. அக்காலத்தில் இத்தேசம் இஸரவேலராலே பிடிக்கப்படாதிருந்தும், பின்பு பிடித்துக்கொண்டார்கள். நியா. க. ௨௨. இதிலே நெடுங்காலமாக இஸரவேலருடைய ஆவாசம் இருந்தது. யெரோபேயாம் தான் பொன்னினாற் செய்வித்த ரிஷபரூபத்தை இதிலே ஸ்தாபித்தான். க இரா. க௨. ௨௮. இதினிமித்தம் இதற்குப் பேதாவேன் என்கிற நாமத்தை ஆமோஸ் தீர்க்கதரிசியிட்டான். பேதாவேன் என்றதற்கு விக்கிரக ஆலயம் என்பது கருத்து. பிற்காலத்திலே பெத்தேல் என்ற நாமம் விக்கிரகாராதனையென்கிற பழமொழி வசனமாயிற்று. ஆமோ. ச. ச: ௫. ௫. ஓசி. ௧௦. ௫-௮. ஆமோசின் தீர்க்கதரிசனம் விசேஷமாக இந்தப் பட்டணத்தைச் சுட்டிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆமோஸ். ௩. ௧௪. இந்தத் தீர்க்கதரிசனம் யோஷியாவின் காலத்திலே நிறைவேறினது. ௨ இரா. ௨௩. ௧௫. இதன் பூசாசாரியாகிய அமத்தியா இஸரவேலின் இராசாவாகிய யெரோபேயாமைக்கொண்டு ஆமோஸ் தீர்க்கதரிசியை இத்தேசத்தை விட்டு, அகற்றுவித்தான். ஆமோ. ௭. ௧௦, ௧௩.

**பெந்திக்கோஸ்து (Pen'te-cost).** அப். ௨. ௧.

ஓர் உற்சவம். இது பஷ்காவின் இரண்டாம்நாள் தொடங்கி ஏழுவாரம் கழிந்த தினமாகிய ஐம்பதாம்நாள். இந்த நாளிலே தேசமெங்கும் பரவியிருந்த சமஸ்த யூதரும் தங்கள் முதற்பலன்களைக்கொண்டு, யெரூஷலேமுக்கு வரவேண்டிய நாள். இத்தினத்திலேதான் அப்போஸ்தலர் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்று, பலபாஷைகளிலும் சுவிசேஷத்தைக் கூறினது.

**பெரிகாயா (Bar-a-chi'as).** மத். ௨௩. ௩௫. சகரி. ௧. ௧.

சகரியாவென்னப்பட்ட தீர்க்கதரிசியின் பிதா. இத்தோவின் புத்திரன்.

**பெர்சியர்** (Per'iz-zites). ஆதி. ஈசு. ஈ9.

காணானின் மேற்குக் கரையோரங்களிலே வாசம்பண்ணின பெலிஸ்தியர். ஆதி. கஈ. ஏ.

**பெருகமு** (Per'ga-mos). அறி. க. கக.

சின்ன ஆசியாவைச் சேர்ந்தது. ரோவஸ் நாட்டுக்குள் ளான ஓர் நகரம். இது சிமிருனா ஊருக்கு சு-காத தூரத்துக்கு வடக்கே இருக்கிறது. அப்போஸ்தலனாகிய யோவான் வெளிப்படுத்தலில் குறித்த ஏழு சபைகளிலொன்று இதிலிருந்தது. இந்தச் சபையாருக்குள் பசாசின் கிரியைகளைச் செய்கிறவர்களும், விக்கிரகங்களுக்கு நிவேதித்தவைகளைப் புசிக்கிறவர்களும், தூர்த்த வியாபாரிகளும், பொருளாசைக்காரரும் இருந்தார்கள். இதிலே யோவான் வெளிப்படுத்தலிலே காண்பித்த வசனங்கள் வைத்து வாசித்த கோவிலும், அந்திப்பாஸ் என்பவனை அடக்கம்பண்ணின கோரியுமிருக்கின்றன. இதிலே முப்பதினாயிரம் சனங்கள்மட்டுக்குக் குடியிருக்கிறார்கள். இவர்களுள் மூவாயிரம்பேர்மாத்திரம் கிறிஸ்தவர்கள்.

**பெருகே** (Per'ga). அப். கஈ. கஈ.

பம்பிலியா தேசத்தின் தலைப்பட்டணம்.

**பெரோத்** (Bee'roth). யோசு. க. கஎ. உசாமு.

சு. உ.

ஓர் பட்டணம். இது பேன்யாமீன் கோத்திரத்தாருடைய சுதந்தரபூமியைச் சார்ந்து, யெரூஷலேமுக்கு வடகிழக்கே யுள்ள மலைத்தேசத்திலிருக்கிறது.

உ-ஆவது. பெரோத். பினேயாக்கனுக்கடுத்த ஓரூர். எண். ஈஈ. ஈக. உபா. க0. சு.

**பெரோயா** (Be-re'a). அப். கஎ. க0.

ஓர் பட்டணம். மக்கேதோனியாவிலுள்ளது. தெசலோனிக்கேயுக்கு உ-காத தூரத்துக்கு மேற்கேயிருக்கிறது. இந்த ஊரார் பவுலுடைய பிரசங்கத்தைக் கேட்டு, அதிமுயற்சியாய் வேதாகமத்தை ஆராய்ந்தார்கள். அப். கஎ. கக. இதிலே துருக்கரும், கிரேக்கருமாக 20,000-சனங்கள் வாசம்பண்ணுகிறார்கள். இத்தேசத்திலே நெல்லும், கனிவர்க்கங்களும், பலவன்னக் கற்களும், பஞ்சுநூல் வஸ்திரங்களும் மிகுதியாயுண்டு.

### பெலத்தியா (Pel-a-ti'ah). எசே. கக. க.

பெனயாவின் புத்திரன். இவனும் இவனோடுகூடிய இரு பத்துநான்குபேரும் ஒருமித்து இருக்கையில், இவன் எசேக் கியேலைப் பரிசாசம்பண்ணினதினாலே தேவ சாபமடைந்து, மரித்தான். எசே. கக. க௩.

### பெலிக்குஸ் (Fe'lix). அப். ௨௩. ௨௪.

உரோமராயனுக்குக் கீழாகவிருந்து, யூதேயாவை ௧0-வரு ஷமாய் அரசாண்ட அதிபதி. பவுல் அப்போஸ்தலனை யூதர் கொல்லமுன் போசனபானம்பண்ணேமென்று சபதமிட்டிருந்ததை இலுசீயா என்னும் சேனாபதி அறிந்து, பவுலைக் கா வற்படுத்தி, இவனிடத்துக்கனுப்பினான். கி. பி. ௩0.

### பெலிஸ்தியா (Phi-lis'ti-a). சங். ௬0. ௮. ஆதி.

௧0. ௧௪.

ஒருர். இது காணான் தேசத்துக்கு மேற்கே மத்தித்தராணியாக் கடலுக்குக் கிழக்கேயுள்ளது. இதிலே காமுடைய பௌத்திரனாகிய பெலிஸ்தீமின் சந்ததியார் குடியேறினதினாலே இதற்குப் பெலிஸ்தியா என்று பேர்வந்தது. இவர்கள் தாகோன் முதலிய தேவதைகளை ஆராதித்து, விக்கிரகாராதனைக் காரராயிருந்தார்கள். இப்பொழுது இத்தேசம் பழம்பட்டதாய், அரபியாவிலுள்ள பாலைநிலமாக்களுடைய ஆடுமாடு முதலியவற்றிற்கு மேய்ச்சல் நிலமாயிருக்கிறது. இதிலே வசிக்கிற யாவரும் குறும்பர்.

### பெலிஸ்தினா (Pal-es-ti'na). யாத். ௧௩. ௧௩.

காணான் தேசத்தின் மேற்குப்புறம். வேதாகமத்திற் சில இடங்களிலே காணாதேசம் முற்றுக்கும் இந்தப் பேர் வழங்கியிருக்கிறது. ஏசா. ௧௪. ௨௬.

### பெலேத்தியர் (Pe'leth-ites). ௨ சாமு. ௮. ௧௮.

ரூபேன் கோத்திரத்தாருள் பிரிந்து, பெலிஸ்தியருட் கலந்து, வில்லாச்சிரமம் பயின்று, தாவீதுக்கு மெய்காப்பாளராய்த் தெரிந்தெடுக்கப்பட்ட வகுப்பார்.

### பெனிக் கே (Phe'nice). அப். ௨௭. ௧௨.

கிரேத்தேவீலுள்ள ஒர் துறைமுகம். பவுல் அப்போஸ்தலன் மறியலாய் உரோமைக்குப் போனபொழுது, இந்தத் துறைமுகத்தைச் சேர்ந்து, மாரிகாலத்திலே இங்கே ஒதுங்க வேண்டுமென்று புத்திசொன்னான்.

௨-ஆவது. பெனிக்கே. அப். ௨௧. ௨. ஒரீரியாவைச் சேர்ந்த ஓர் மாகாணம். இது மத்தித்தராணியாக் கடலின் கிழக்குக்கரையில் எண்காத நீளமும், ஒன்றேகாற்காத அகலமுமுள்ளதாயிருக்கிறது. இதின் பூருவ குடிகள் மிஸ்ராயீமர். இதுதான் மரக்கல வர்த்தகத்தைத் துவக்கினதேசம். இத்தேசத்தார்கள் கி. மு. ௧௦௦௦-வருஷமளவில் ஸ்பானியாவிலுள்ள காதேஷ் நகரத்தையும், கி. மு. ௧௨௩௩-ல் ஆபிரிக்காவிலுள்ள காதீஷ் நகரத்தையும் கட்டினார்கள். இவைகள் கல்வியிலும், வேளாண்மையிலும் வளமுள்ளன.

**பெனியேல்** (Pe-ni'el, or Pe-nu'el). ஆதி. ௩௨. ௩௦.

யோர்தானின் கிழக்கே யாப்போக்நதி இறக்க வாயிலுள்ள ஓரூர். இதிலே யாக்கோபு யெகோவாவின் தூதருடனே மல்லாடினபொழுது, நான் தேவனை முகாமுகமாய்த் தரிசித்ததினாலே இதற்குப் பெனியேல் என்று பேர் என்றான். இதிலே ஒரு நகரமும், கோபுரமும் கட்டப்பட்டது. இந்த நகரத்தைப் பிற்காலத்திலே கிதியோன் இடித்துப்போட்டான். நியா. ௮. ௧௪. பின்பு யெரோபேயாம் இந்நகரத்தைக் கட்டிப் பெலப்படுத்தினான். ௧ இரா. ௧௨. ௨௩.

**பென்னொதத்** (Ben-ha'dad). ௧ இரா. ௧௩. ௧௮.

ஒரீரியாவின் இராசா. ஆசா என்னப்பட்ட இராசா யூதாவை அரசாண்டபொழுது, இஸரவேலின் இராசாவாகிய பாஷாவுக்கு விரோதமாய்ப் பொருத்தனைபண்ணி, யூதாவின் இராசாவுடனே சேர்ந்து, அவனுடைய நகரங்களை வசப்படுத்தினான்.

௨-ஆவது. பென்னொதத். ௧ இரா. ௨௦. ௧. இவனும் ஒரீரியாவின் இராசா. பென்னொதத்துடைய மகன். இவன் வணங்காமுடியனும், இடித்துரைக்கமையாதவனுமாயிருந்தான். ௧ இரா. ௨௦. ௧௦. இவன் இஸரவேலின் இராசாவாகிய யெகோராமுடனே யுத்தம்பண்ண ஆயத்தம்பண்ணியும், இலீஷாத் தீர்க்க தரிசி யெகோராமுக்கு இவனுடைய சதியோசனைகளை அறிவித்ததினால், இவன் யெகோராமுக்குத் தோற்றேடினான். ௨ இரா. ௬. ௮. இதற்குச் சில வருஷங்களுக்குப்பின் இவனும் சேனைகளும் ஷமாரியாவை இரண்டுவருஷகாலம் அரண்வளைத்திருக்க, —தெய்வச்செயலாய் ஒரு இரவு பலத்த சேனைகள் தங்களை எதிர்க்க வருகிறதுபோல இரைச்சலுண்டானதினால் இவர்கள் பயந்து ஒடிவிட்டார்கள். மற்ற வருஷம் பென்னொதத் வியாதிப்பட்டு, அது தீருமோ என்பதைக் கேட்

கும்படி அசாவேல் என்னப்பட்டவனை இலீஷாத் தீர்க்கதரிசியிடத்துக்கனுப்பினான். அந்தத் தீர்க்கதரிசி, இராசா குணமடையக்கூடும். ஆனால் மரிக்கிறது நிசமென்றான். இவன் தீர்க்கதரிசி சொன்ன வசனங்களை இராசாவுக்குச் சொல்லி, மறுநாளிலே ஈரச்சீலையை அவன் முகத்திலிட்டுக் கொண்டு போட்டான்.

௩-ஆவது. பென்னோதத். ௨இரா. கக. ௩. ஒரீரியராசா. அசாவேலின் புத்திரன். இவனை இஸரவேலின் இராசாவாகிய யோவாஸ் செயங்கொண்டு, இவன் பிதா அசாவேல் அபகரித்த இஸரவேலின் தேசங்களை மீட்டுக்கொண்டான்.

**பெஸ்து** (Fes'tus). அப். ௨௪. ௨௭.

உரோமராயனுக்குக் கீழான ஓர் அதிபதி. இவன் பெலிக் குஸ் உடைய இடத்துக்கு வந்து, கிறிஸ்துவருஷம் ௬0-ல் யூதேயாவை அரசாண்டு ௬௨-ல் மரித்தான்.

## பே

**பேசெக்** (Be'zek). நியா. க. ௪.

ஒருர். இதிலேதான் யூதச்சனங்கள் காணொனியரின் இராசனாகிய அதோனிபேசேக்கைப் பிடித்து, அவனுடைய கால்கைகளின் பெருவிரல்களைத் தறித்து, அவனை யெரூஷலேமுக்குக் கொண்டுபோனார்கள். இந்நகரம் யூதகோத்திரத்தாருக்குச் சுதந்தரபூமியாயிருந்தது. இந்த இடத்துக்குத்தான் பிற்காலத்திலே இராசாவாயிருந்த ஷவுல் சேனைகளை மூட்டி, கிலியாத்திலுள்ள யாபேஜுக்கு யுத்தசன்னதனாய்ப் போனான்.

**பேதப்பர** (Beth-ab'a-ra). யோவா. க. ௨௮.

யோர்தான் ஆற்றின் கிழக்குக் கரையிலுள்ள ஓர் கிராமம். இந்த ஆற்றின் துறைமுகம் இந்த ஊரிலிருக்கிறது. இவ்விடத்திலேதான் யோவான்ஸ்நானன் ஞானஸ்நானங் கொடுத்தான். யோசுவாவும் இஸரவேலரும் சீத்தீமைவிட்டு, யோர்தான் ஆற்றின் கரையேறினபொழுது, இதின் துறைவழியாகவே கரையேறினார்கள். இந்தக் கிராமம் யெரூஷலேமுக்கு மூன்று காத தூரத்துக்கு வடகிழக்கேயிருக்கிறது. நியா. ௭. ௨௪.

**பேதனிய** (Beth'a-ny). மாற். கக. க.

ஓர் கிராமம். இது யெரூஷலேமுக்கு ஒன்றரை நாழிகை தூரத்தில் ஒலீவமலைக்குத் தென்கிழக்கேயிருக்கிறது. மரித்த



நாலாம்நாள் உயிர்த்தெழுந்த இலாசருவும், அவன் சகோதரிகளும் இதிலே குடியிருந்தார்கள். கிறிஸ்துநாதர் பலமுறையும் இவ்விடத்திலே போய்த் தங்கினார். இந்த இடத்திலே தான் விசேஷமான எச்சரிப்பு வார்த்தைகளை அவர் பேசினது. மத். ௨௧. ௧௭: ௨௬. ௬. மாற். ௧௧. ௧௧. யோவா. ௧௧. ௧. அமெரிக்கன் மிசியோன் சங்கத்தைச்சேர்ந்த குருமாருள் இந்த ஊருக்குப்போன இரண்டு குருமார் இந்த ஊரின் மலைச்சாரலில் இலாசரு அடக்கம்பண்ணப்பட்ட கல்லறையும், அவனும் அவனுடைய சகோதரிகளும் இருந்த வீடும், அழிந்திருக்கிறதாக அனுமானித்து அறிந்தோமென்றும், இந்தக் கிராமத்திலே இப்பொழுது துலுக்கர் வாசம்பண்ணுகிறார்களென்றும், அறிவிக்கிறார்கள்.

### பேதாவென் (Beth-a'ven). யோசு. ௭. ௨.

ஒருர். இது பேன்யாமீன் கோத்திரத்தாருடைய சுதந்தர பூமியைச் சார்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கேயிருக்கிறது. க சாமு. ௧௩. ௩.

### பேதுரு (Pe'ter). யோவா. ௧. ௪௦—௪௨.

யோனாவின் புத்திரன். அந்திரேயாவுக்குச் சகோதரன். பெத்சாயிதா ஊரான். இவனுக்குச் சீமோனென்றும், கேபாவென்றும், முந்தினவனென்றும் பேர். இவனுடைய மனைவிகப்பர்நாகூமூரான். லூக். ௪. ௩௮. யேசு இவனைக் கன்மலையென்றும், இதிலே தன் சபையைக் கட்டுவேனென்றும், பாதாளவாசல் இந்தச் சபையை மேற்கொள்ளமாட்டாதென்றும், பரமராச்சியத்தின் திறவுகோலாகிய சவிசேஷத்தை இவனுக்குக் கொடுப்பேன் என்றும் வாக்குப்பண்ணினார். மத். ௧௬. ௧௬—௨௦. இவன் தீவிரபத்தியுள்ளவன். இவன் தனக்குச் சாவுவந்தாலும், கிறிஸ்துவை மறுதலிக்கமாட்டேனென்று உறுதிப்படுத்திச் சொல்லியும், கிறிஸ்துவைப் பிடிக்கவந்த பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனுக்குக் காதறவெட்டியும், யேசுவுக்கு அபாயம்வந்து நேரிட்டதைக் கண்டவுடனே பயந்து, கிறிஸ்துவை ஒருக்காலும் அறியேனென்று மூன்று முறை மறுதலித்து, சத்தியமும் பண்ணினான். மறுபடி இன்றிரவு சேவல் கூவுமுன்னே, மூன்றுதரம் என்னை மறுதலிப்பாயென்று யேசு சொன்னதைச் சேவல் கூவின சத்தங் கேட்டவுடனே நினைத்து, மனஸ்தாபப்பட்டுத் துக்கித்து, அழுது, மனந்திரும்பினான். இவன் யேசு உயிர்த்தெழுந்த பின்பு அவரை மூன்றாம்முறையும், ஐந்தாம்முறையும், ஏழாம்முறை

யும், எட்டாம்முறையும், பத்தாம்முறையும் தரிசித்தான். இவன்தான் தேவ ஏவுதற்படி புறச்சாதியாரை முதல்முதல் சபையோடே சேர்த்தவன். இவன் பொதுவான நிருபங்களாக இரண்டு நிருபமெழுதினான். பின்பு கி. லூ. ௬௫-ல் உரோமைராயனாகிய நீரோவுடைய தீர்ப்பின்படி இரத்தச்சாட்சியாய் மரித்தான்.

### பேதெஸ்தா (Beth-es'da). யோவா. ௫. ௨.

ஓர் குளம். இதற்குக் கிருபாலயமென்று அருத்தம். இந்தப் பேருள்ள குளங்கள் இரண்டு யெரூஷலேமிலிருக்கின்றன. இவற்றில் ஒன்றுக்குமேல் மடுவென்றும், மற்றதுக்குச் சீலோவா மடுவென்றும் பேர். ௨ இரா. ௧௮. ௧௭. நிகிமி. ௩. ௧௫. யோவா. ௬. ௭. இந்தக் குளத்திலே தேவதூதன் இறங்கிக், கலக்குஞ் சமயத்தில் இது நோய்களை மாற்றுகிற அவுஷதமாயிருந்தது. இந்தக் குளத்தைச் சுற்றிவர நோயாளர் தங்குதற்கேற்ற ஐந்து மண்டபங்களிருந்தன. இந்தக் குளத்திலே சிலகாலம் தேவதூதன் இறங்கிக் கலக்குவான். அப்போது அதில் முதல் இறங்கி ஸ்நானம்பண்ணினவன் சுகமடைவான். இப்பொழுது யெரூஷலேமிலே ௧௨௦-அடி நீளமும், ௪௦-அடி அகலமும், ௮-அடி ஆழமுமுள்ள ஒரு பாழங்குளமும், அதைச்சுற்றி மூன்று வில் மண்டபங்களும்மிருக்கிறதைக் காண்கிறோமென்று பயணக்காரர் சொல்லுகிறார்கள்.

### பேதோரோன் (Beth-ho'ron). யோசு. ௧௦. ௧௦.

ஓர் கிராமம். இது எப்ராயீமர், பேன்யாமீனர் என்பவர்களுடைய சுதந்தரபூமிக்கு ஊடேயிருக்கிறது. இது மேலைப் பேதோரோனென்றும், கீழைப்பேதோரோனென்றும் இரண்டு வகுப்பாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இது யெரூஷலேமுக்கு ஒன்றேகாற்காத தூரத்துக்கு வடமேற்கேயிருக்கிறது. இதிலே சலோமோனிராசா யெரூஷலேமுக்குக் காவற் பேட்டைகளைக் கட்டினான். இதிலே இப்பொழுது அரபியர் குடியிருக்கிறார்கள்.

### பேத்சாயிதா (Beth-sai'da). மத். ௧௧. ௨௧.

யோர்தான்நதி தீபேரியாக் கடலிலே விழுகிற தொடுவாய்க்கு வடக்கே, யோர்தானுக்குக் கிழக்கேயிருக்கிற ஓர் பட்டணம். இதற்குப் பக்கத்திலே பேத்சாயிதாவென்னப்பட்ட ஓர் காடுண்டு. அதிலேதான் கிறிஸ்துநாதர் ஐந்து அப்பத்தையும், இரண்டு மீன்களையும் எடுத்து ஆசீர்வதித்து, ஐயாயிரம்

பேருக்கதிகப்பட்ட சனங்களுக்குத் திருத்திபண்ணுவித்தார். மத். கச. க௫—௨க. லூக். க. ௧௦.

௨-ஆவது. பேத்சாயிதா. இது யோர்தான் நதி தீபேரியாக் கடலிலே சங்கமிக்கிற தொடுவாய்க்கு மேற்கே கலிலேயா வுக்குள்ளிருக்கிறது. இதுதான் அந்திரேயா, பேதுரு, பிலிப்பு என்னப்பட்ட அப்போஸ்தலருடைய செனன்பூமி. மாற். கச. ௭௦. யோவா. க. சச.

**பேத்தார்பேல்** (Beth-ar'bel). ஓசி. ௧௦. கச.

ஒரூர். இந்த நாமம் முன் செழிப்பாயிருந்து, பின் பாழ் பட்ட தேசங்களுக்குப் பொதுப்பேர்.

**பேத்நிம்ரூ** (Beth-nim'rah). எண். ௩௨. ௩௬.

ஒர் கிராமம். இதனருகே நிம்றிம் என்று ஒர் ஆறுண்டு. இந்தக் கிராமம் இக்காலத்தில் பாழ்பட்டுப்போயிற்று.

**பேத்பாகே** (Beth-pha'ge). மத். ௨க. க. லூக்.

௧௧. ௨௮.

ஒர் சிறு கிராமம். இது ஒலீவமலைக்குத் தென்கீழ்ச் சாரலிலே பேதனியவுக்குக் கிழக்காயிருக்கிறது.

**பேத்பேயோர்** (Beth-pe'or). உபா. ச. ச௫.

ஒர் பட்டணம். அக்காலத்திலே மோவாபியருடைய ஆளுகைக்குட்பட்டிருந்தது. இத்தேசம் பாகாலை வணங்கும் வணக்கத்திலே பேர்பெற்றது. இதற்கு அயந்தேசமான மோவாபிலே மோசே இஸரவேலருக்கு உபாகமமென்னும் நியாயப் பிரமாணத்தைக் கூறினான். இதற்குச் சமீபத்திலேதான் மோசே அடக்கம்பண்ணப்பட்ட நேபோமலை இருந்தது.

**பேத்மாகா** (Beth-ma'a-chah). உசாமு. ௨௦. கச.

ஆபேல் பேத்மாகா காண்க. (See A'bel-Beth-Maa'chah.)

**பேத்மியோன்** (Beth-me'on). எரே. ச௮. ௨௩.

பாகால் மீயோன் காண்க. (See Baal-Meon.)

**பேத்ரேகோப்** (Beth-re'hob). நியா. ௧௮. ௨௮.

ஆரியா தேசத்தின் ஒர் நகரம். (See Re'hob.) ரேகோப் காண்க.

**பேத்லகேம் (Beth'le-hem).** ஆதி. ௩௩. ௧௬.

இதைப் பேத்லகேம் எப்பிரூத்தா என்று சொல்லுவார். மீகா. ௩. ௨. இது தாவீதின் சென்னபூமி. லூக். ௨. ௩. இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்துவும் இதிலே பிறந்தார். மத். ௨. ௧. இது தெக்கோவா என்னுமிடத்துக்கு ஒருகாத தூரத்துக்குத் தெற்கும், யெரூஷலேமுக்கு அரைக்காத தூரத்துக்குத் தென்மேற்குமாயிருக்கிறது. இந்தப் பேத்லகேமுக்கு ஒன்றரை நாழிகை தூரமளவில் ராகேலுடைய பிரேதக்கோரியிருக்கிறது. ஆதி. ௪௮. ௭. இக்காலத்திலே இந்த ஊர் துருக்கருடைய ஆளுகைக்குள்ளிருக்கிறது. இதிலே க௭௮௪-ம் ஆண்டளவில் ௬௦௦-போர்வீரர்மட்டுக்கும் இருந்தார்கள். இப்பொழுதோ அவர்கள் கொடுமையினிமித்தம் வரவரக் குன்றிப்போனார்கள்.

**பேத்ஷான் (Beth'shan).** } க சாமு. ௩௧. ௧௦.

**பேத்ஷியான் (Beth-she'an).** } யோசு. ௧௭. ௧௧.

ஓர் பட்டணம். இது தீபேரியாக் கடலுக்கு இரண்டரைக்காத தூரத்துக்குத் தெற்கே, யோர்தானுக்கு அரைக்காத தூரத்துக்கு மேற்காய், சமாரியாவுக்கும் கலிலேயாவுக்குமுடே, யெரூஷலேமுக்கு ௩௨-காத தூரத்துக்கு வடக்கேயிருக்கிறது. இதற்குச் சைதப்போலிஸ் (Scyth-op'o-lis) என்றும்பேர். இத்தேசத்துக்கு அடுக்கவிருக்கிற குறும்பர் இதிலே வந்து, கொள்ளையாகிறதினாலே இத்தேசம் வரவரக் குன்றிப்பழாய்ப்போயிற்று. ஷவுல் இராச்சியபாரம் பண்ணினகாலத்தில் இந்த நகரம் பெலிஸ்தியருக்காயிருந்தது. அவர்கள் ஷவுலைக் கொன்று, அவனுடைய தலையை இந்த நகரத்தின் மதிலின்மேல் தூக்கிவைத்ததினால், இந்த நகரம் அதி பேர்பெற்றதாயிருந்ததென்று நினைக்கவேண்டும். க சாமு. ௩௧. ௧௦. பின்பு இது யூதாவுக்குச் சுதந்தரபூமியாயிற்று.

**பேத்ஷிமெஷ் (Beth-she'mesh).** யோசு. ௧௩. ௧௦.

இந்த நாமம் மூன்று ஊருக்கு இடப்பட்டதாக வேதாகமத்திலே காண்கிறது.

௧-ஆவது. நப்தாலி கோத்திரத்தின் சுதந்தரபூமிக்குள் சேர்ந்த நகரம். யோசு. ௧௧. ௨௮.

௨-ஆவது. பேத்ஷிமெஷ். எரே. ௪௩. ௧௩. ஓர் நகரம். இது எனிப்து தேசத்திலேயிருந்தது. இது ஆதி. ௪௧. ௪௩-ல் ஒன் என்றும், கிரேக்கபாஷையிலே எல்லியப்போலீசு என்றும்

சொல்லப்பட்டது. இது (Cai'ro) காயுரு என்னுமிடத்துக்கு அரைக்காத தூரத்திலேயிருக்கிறது.

௩-ஆவது. பேத்ஷிமெஷ். ௨ இரா. ௧௪. ௧௧. இது யூதாவின் சுதந்தரபூமிக்குள்ளாய்த் தாண் கோத்திரத்தின் சுதந்தரபூமிக்குத் தென்கிழக்காயும், யூதாவுக்கு வடமேற்காயும், யெரூஷலேமுக்கு மூன்றுகாத தூரத்திலிருக்கிற பட்டணம். இதற்கு (Ir-she'mesh) ஈர்ஷிமெஷ் என்றும் பேர். யோசு. ௧௧. ௧௧. இந்த இடத்துக்குத்தான் பெலிஸ்தியர் நியாயப்பிரமாணப் பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள். அந்தப் பெட்டியை இவ்வூரார் திறந்துபார்த்ததினிமித்தம் ௩௦௦௦-பேர் மடிந்தார்கள். இந்த இடத்திலேதான் யூதாவின் சனங்கள் இஸரவேலரோடு யுத்தம்பண்ணித் தோல்வியடைந்தது. ௨ இரா. ௧௪. ௧௧-௧௩.

**பேத்ஷீமோத் (Beth-jesh'i-moth).** யோசு. ௧௩. ௨௦.

ஓர் நகரம். இது சாக்கடலின் கீழ்க்கரையிலிருக்கிறது. இது முன்னே மோவாபியருக்குடையதாயிருந்தது. பின்பு ரூபேன் கோத்திரத்தாருடைய சுதந்தரபூமியைச் சார்ந்தது. ரூபேனர் அஜூரியருடைய கையிற் சிறைப்பட்டுப்போன பின் மோவாபியர் அதைப் பிடித்துக்கொண்டார்கள். ஏசே. ௨௩. ௧.

**பேயெர்லாகாய்ரோயி (Be'er-la-hai'roi).....**

ஆதி. ௧௬. ௧௪.

இதன்பொருள் சுயசீவியும் என்னைக் காண்கிறவருமான வருடைய கிணறு என்பது. இது காணானுக்குத் தெற்கே ஜூர்வனாந்தரத்தில் உள்ளது. ஆகாரென்னப்பட்டவள் துரத்துண்டுபோனபொழுது, தரிசனையான தேவதூதன் இந்தக் கிணற்றை அவள் காண ஏதுப்பண்ணினபடியால், இதற்கு இந்த நாமம் வந்தது.

**பேயோர் (Pe'or).** எண். ௨௩. ௨௮.

நேபோ மலையிலுள்ள ஓர் சிகரம். இதிலே மோவாபின் இராசனாகிய பாலாக் இஸரவேலரைச் சபிக்கும்படி பிலியாமை அழைத்து, தன் தேவதைகளுக்குப் பலியிட்டான்.

**பேரேலீம் (Be'er'e-lim, or Beer).** ஏசா. ௧௩. ௮.

மோவாப் தேயத்திலுள்ள ஓர் வறுங்கான். இதிலே இஸரவேலர் வந்து, தண்ணீரில்லாமல் வருந்தினபொழுது, யெகோவா அந்த மணலிலே தண்ணீர் வரப்பண்ணினார்.

பேர் (Be'er). நியா. கூ. ௨௧.

ஒரூர். இது யெரூஷலேமுக்கும் சீகேமுக்கும் இடையேயிருக்கிறது. யோதாம் தன் சகோதரனாகிய அபிமேலேக்குக்கு விலகி ஓடினபொழுது இதற்கே ஓடினான்.

பேர்னிக்கேயாள் (Ber-ni'ce). அப். ௨௫. ௨௩.

மகா அகிரிப்பா இராசாவின் மகள். யூதருக்குள் இள அரசாயிருந்த அகிரிப்பா இராசாவுடைய சகோதரி. அப்போஸ்தலனாகிய பவுல் செசாரியாவிலே பெஸ்துவின் சமூகத்திற் பண்ணின பிரசங்கத்தைக் கேட்டாள்.

பேர்ஷேபா (Be'er-she'ba). ஆதி. ௨௧. ௩௧.

ஓர் கிணறு. இதற்குச் சமீபத்திலே ஆபிரகாம் வெகுநாளாக வாசம்பண்ணினான். அவனுக்குப் பிறகு ஈசாக்கும் அதிலே வாசம்பண்ணினான். ஆதி. ௨௬. ௩௩. இந்தக் கிணறிருந்த ஊருக்கும் இந்த நாமம் வந்தது. பின்பு இதொரு பெருங்கிராமமாய்ப்போயிற்று. இது காணத்தேசத்தின் தென் அந்தத்திலிருக்கிறது. நியா. ௨௦. ௧. இந்தக் கிராமம் முன் யூதாவின் சுதந்தரபூமிக்குள்ளிருந்து, பின்பு ஷிமியோன் கோத்திரத்தாருக்குக் கிடைத்தது. யோசு. ௧௫. ௨௮: ௧௧. ௨. இந்தக் கிராமத்திலேதான் சாமுவேலும் வாசம்பண்ணினான். ௧ சாமு. ௮. ௨. ஈற்றிலே இந்தக் கிராமம் விக்கிரகாராதனைக்கு அதிக வழக்கமுள்ளதாய்ப் போயிற்று. ஆமோஸ். ௫. ௫: ௮. ௧௪.

பேல்திஷாத்சர் (Bel-te-shaz'zar). தானி. ௧. ௭.

இவனுக்கு முந்தினபேர் தானியேல். இவன் யூதருடைய இராச கோத்திரத்திற் பிறந்தவன். இவனைக் கிறிஸ்துபிறக்க ௬௦௬-வருஷத்துக்கு முன்னே, நெபுகத்நெத்சர் சிறையாகப் பிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், பேல்திஷாத்சர் என்கிற நாமத்தையுஞ் சூட்டினான். இவனுடைய மற்றுஞ் சரித்திரங்களைத் தானியேலிலே காண்க.

பேல்ஷாத்சர் (Bel-shaz'zar). தானி. ௫. ௧.

ஓரிராசா. நெபுகத்நெத்சரின் பௌத்திரன். தானி. ௫. ௧௮. கல்தேயரின் கடைசி இராசா. இவன் தன்னுடைய பட்டணத்தை மேதியரும், பார்சியரும் அரண்வளைந்து நிற்க,—தன் பிரபுக்கள் யாவரையும் அழைத்து, தன் பாட்டன் யெரூஷலேமின் தேவாலயத்திலே கொள்ளையாடி வைத்திருந்த பரிசுத்த பாத்திரங்களை எடுத்து வழங்கி, விருந்து

கொண்டாடி இருக்கையில், ஒரு கை தோன்றி அந்த விருந்தறையின் சுவரில், மினே, மினே, திக்கேல், யூபார்சின் என்று எழுதக்கண்டு, பயந்து, தன் மாந்திரிகரையும், வித்துவான்களையும், கணிதரையும், பிறரையும் அழைப்பித்து, அதை வாசித்து, அதன் பொருளை வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்க, — அவர்கள் அதை வாசித்துப் பொருள் சொல்லக்கூடாமற் திகைத்து நடுங்கியிருக்கையில், இவன் மாதாவாகிய நைற் றெரக்கிறிஸ் என்னப்பட்டவள் சொல்லிக்கொடுத்த புத்தியினாலே, தானியேலை அழைப்பித்து, குறித்த எழுத்தை வாசித்து, அதன் பொருளை நீ சொன்னால் உன்னைத் தேசத்தின் கூடம் அதிபதியாக வைப்பேனென்று வாக்குப்பண்ணினான். அதைக்கேட்டுத் தானியேல் அந்த எழுத்தை வாசித்து, குறித்த வாசகத்தையும் சொல்லித் தேவன் உன் இராச்சியத்தைத் தொகுத்து முடிவுசெய்தார். நீ தராசிலே தூக்கப்பட்டுக் குறைவாய்க் காணப்பட்டாய். உன் இராச்சியம் பிரிவுபட்டு, மேதியருக்கும் பார்சியருக்குங் கொடுக்கப்பட்டதென்று பொருள் கொள்ளுகிறதாகச் சொன்னான். இதுகாரியம் சரிவர அடுத்தநாளிரவில் நிறைவேறி முடிந்தது.

**பேழை (Ark).** ஆதி. கூ. கச: ௨௩. க.

சலப்பிரளயத்துக்குத் தப்பிக்கொள்ளும்பொருட்டு, தேவன் இட்ட கட்டளைப்படி நோவா செய்வித்த மரக்கலம். இதின் நீளம் ௩௦௦-முழம், அகலம் ௩௦-முழம், உயரம் ௩௦-முழம். இதற்கு நான்கு தட்டுகள் இருந்தன. ஒரு கதவும் ஒரு பலகணியுமிருந்தன.

**பேன்யாமீன் (Ben'ja-min).** ஆதி. ௩௩. க௮.

யாக்கோபின் கனிட்ட புத்திரன். இவனுடைய மாதா ராகேல். இவன் பிறந்தபொழுது, மாதாவுக்கு மரணத்தறுவாயாயிருந்ததினால், இவனைத் துக்கத்தின் புத்திரனென்ற கருத்தாக பெனோனி என்று பேரிட்டாள். இவனுடைய பிதா இவன் என் வலக்கரத்தின் புத்திரன் என்ற கருத்தாக பேன்யாமீன் என்று பெயரிட்டான். யூதருக்குள்ளிருந்த கோத்திர பிதாக்கள் பன்னிருவருள் இவனுமொருவன். பத்துக் கோத்திரத்தாரும் யெரோபேயாமைச் சார்ந்துகொண்டபொழுது, இவனுடைய கோத்திரமும், யூதாவுடைய கோத்திரமுமே நிலைநின்றன. க இரா. க௨. க௭. ஆதி. சகூ. ௨௭. உபா. ௩௩. க௨. பிற்காலத்திலே தெரிந்துகொள்ளப்பட்ட பவுலும் இவனுடைய கோத்திரத்தான். பிலி. ௩. ௩.

பொ

பொதஸ்ரா (Boz'ra). ஆதி. ஈசு. ஈசு.

ஏதோம் தேசத்தின் தலைநகரம். இந்த நகரத்தை முன்னே அம்மோனியர் அரசாண்டார்கள். அதின்பின்பு ஏதோமியர் வசப்படுத்தியாண்டார்கள். அதின் பின்பு மோவாபியர் வசப்படுத்திக்கொண்டார்கள். இந்த நகரம் குறித்த மூன்று ராச்சியத்துக்கும் எல்லையிலிருந்தமையால், அந்த ராசாக்கள் வசப்படுத்தியாண்ட காலத்திலே சொல்லப்படும் சரித்திரங்களில் இந்த நகரம் அவரவர் தேசங்களுக்குச் சேர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏசா. ஈசு. ஈசு: ஈசு. க. ஏரே. சஅ. உசு. ஆமோ. க. கஉ. இக்காலத்திலே நெஸ்தோரியர் (Nes-to'ri-ans) என்னப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இதொரு ஆதார தேசமாயிருக்கிறது.

பொத்திப்பேரா (Pot-i-phe'ra). ஆதி: சக. சரு.

ஒன் நகரத்திலுள்ள ஓர் ஆசாரியன். இவனுடைய குமாரத்தியாகிய அஸ்நாத்தை யோசேப்பு விவாகம் முடித்தான்.

பொந்து (Pon'tus). க பேது. க. உ.

சின்ன ஆசியாவின் வடகிழக்கே கறுப்புக்கடலுக்கும், கப்பதோகியாவுக்கும், பம்பிலியாவுக்கும் கிழக்காயிருக்கிற ஓரூர். பவுலுக்குச் சங்காத்தியாய்ப் பயணம்பண்ணின அக் வீலா இத்தேசத்தான். அப. கஅ. உ.

பொர்க்கியுபெஸ்து (Por'ci-us Fes'tus).....

அப. உசு. உஎ.

பெஸ்து காண்க.

போ

போத்திப்பார் (Poti-phar). ஆதி. ஈஎ. ஈசு.

பார்வோனுடைய மெய்காவலருக்குத் தலைவனும், பிரதானியுமானவன். இஷ்மாவேலர் யோசேப்பை இவனுக்கு அடிமையாய் விற்றார்கள். இவன் தன் வீட்டுக்கு யோசேப்பை உக்கிராணக்காரனாக வைத்து, பின்பு தன் மனைவியின் அபவாத வார்த்தையை நம்பி, யோசேப்பைச் சிறைச்சாலையில் வைப்பித்தான்.



போவநெர்கஸ் (Bo-a-ner'ges). மாற். ஈ. கடு.

இதன்பொருள் மேகநாதத்தின் புத்திரர். யாக்கோபும், அவன் சகோதரனாகிய யோவானும் சவிசேஷ போதகத்தில் மகா நிபுணராயிருந்ததினால், யேசுநாதர் இந்த நாமத்தை அவர்களுக்கிட்டார்.

போவஸ் (Bo'az). ரூத். உ. க.

ரூத்தின் கணவன். இலீமேலேக்கின் குடும்பத்தான். இவனுடைய பின் சந்ததியிலே யூதராசாக்களும், உலக ரட்சகராகிய கிறிஸ்துநாதரும் தோன்றினார்கள்.

ம

மகாபாபேல் (Bab'y-lon the Great). வெளி.கௌ.டு.

இத்தாலியாதேசத்தின் தலைநகரம். இதற்கு உரோமாபுரியென்றும் பேர். இதிலே பாப்பு வாசம்பண்ணுகிறார். பாபேல் என்றதற்கு தாறுமாறு என்றதே சொல்லருத்தம். பாபிலோன் நகரம் விக்கிரகாராதனைக்கும், மற்றும் தாறுமாறுகளுக்கும் மூலமான பட்டணமாயிருந்ததினால், அதற்கொப்பாய் விக்கிரகாராதனையிலே தலைவைத்துப் பாப்பதிகாரத்துக்குப் பட்டிருக்கிற உரோமை நகரத்துக்கும் இந்த நாமம் உண்டாயிற்று. பாபிலோன் தேசமும், இந்த உரோமை நகரமும் பல காரியத்திலும் சமமாயிருக்கின்றன. இவ்விரண்டு பட்டணங்களும் இப்பொழுது உலகத்தில் வழங்கிவருகிற சகல பாவங்களுக்கும் விக்கிரகாராதனைக்கும் வேராயிருந்தன. பாபிலோன் தனது அதிகிரமங்களினாலே தேசங்களை அஞ்ஞானமாக்கிப் பாகால்களை வணங்கப்பண்ணிற்று. உரோமை நகரமோ கிறிஸ்து தேசங்களை அஞ்ஞானமாக்கிச் சுரூப ஆராதனைக்கும், மற்றும் வேத விரோதங்களுக்கும் உடந்தையாகிற்று. பாபேல் என்ற சொல்

க-ஆவது. பாபிலோன் நகரத்தையும், ஏசா. ஈ. கக: உக. க: சஅ. ௨௦.

உ-ஆவது. பாபிலோனியரையும், ஏசே. உக. கடு.

ஈ-ஆவது. பாபிலோன் மாகாணத்தையும், உ இரா. உச. க.

ச-ஆவது. பாபிலோன் இராச்சியத்தையும், சங். கௌ. க.

டு-ஆவது. பாபிலோனை அரசாளவந்த பாரசு இராசாக்களையும், எஸ்ரூ. ஈ. கக. நிகிமி. கக. சு. சுட்டுகின்றது.

**மக்கேதா (Mak-ke'dah).** யோசு. ௧௦. ௧௦.

ஓர் நகரம். இதிலே காணுனியர் வசித்தார்கள். இது யூதா வமிசத்துக்குச் சுதந்தரமாகக் கிடைத்தது. இது யெரூஷலே முக்குத் தென்மேற்கேயுள்ளது. இங்கே எப்ரோனின் இராசனாகிய ஓகாமும், யாமூத்தின் இராசனாகிய பீராமும், லாகீஷின் இராசனாகிய பீயவும், எக்லோனின் இராசனாகிய தீபீரும், யோசுவாவுடனே யுத்தம்பண்ணித் தோற்று, இந்த இடத்தில் ஒளித்தார்கள். யோசுவா சூரியசந்திரர் கதியைத் தடுத்து, இவ்வைந்து இராசாக்களையும் பிடிப்பித்து, கொலைசெய்து, தூக்குவித்தான்.

**மக்கேதோனியா (Ma-ce-do'ni-a).** அப். ௧௬. ௬.

கிரேக்கராச்சியத்தைச் சேர்ந்த ஓர் தேயம். இதற்குள்ளே பிலிப்புபட்டணமும், தெசலோனிக்கையும், பிரதான நகரங்களாயிருக்கின்றன. இதிலே யாப்பேத்தின் நான்காம் புத்திரனான யாவானுடைய மகன் கித்தீம் குடியேறினான். அவனுடைய சந்ததியாரே இத்தேசவாசிகள். கிரேக்கராசனாகிய பிலிப்புவுக்கும், அவனுடைய மகனான மகா அலேக்சந்தருக்கும் இது இராசதானியாயிருந்தது. இத்தேசத்திலே பவுல் தெய்வேத்தனமாய் ஏவப்பட்டுப்போய், சுவிசேஷத்தை அறிவித்தான். அதிலேதான் முதல்முதல் கிறிஸ்துசபை அந்நியருக்குள் ஸ்தாபிக்கப்பட்டது.

**மக்தலா (Mag'da-la).** மத். ௧௫. ௩௬.

தீபேரியாக் கடலோரத்திலுள்ள தீபேரியு நகரத்துக்கு ஒரு காத தூரத்துக்கு வடக்காய்த், தல்மனுதாவுக்கு அணித்தாயிருக்கிற ஊர். மக்தலீனீ மரியாள் இந்த ஊராவாள்.

**மக்பேலா (Mach-pe'lah).** ஆதி. ௨௩. ௬.

ஓர் மயான பூமி. இது முன்னே எத்தியருக்காயிருந்தது. பின்பு அதை ஆபிரகாம் தன் மனைவி சாராளை அடக்கம்பண்ணும்பொருட்டு விலைக்கு வாங்கினான். இதன் குகையிலே சாராள், ஆபிரகாம், ஈசாக்கு, ரிபேக்காள், லேயாள், யாக்கோபு என்பவர்கள் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.

**மக்னாயீம் (Ma-ha-na'im).** ஆதி. ௩௨. ௨.

ஓர் தேசம். இதிலே யெகோவாவின் தூதர் யாக்கோபுக்குப் பிரசன்னமானார்கள். இது யாப்போக்கு நதியின் வட எல்லையிலுள்ளது. ஷவுலின் புத்திரனாகிய இஷ்போஷேத்

தை நேரின் புத்திரனாகிய அப்னேர் அழைத்துக்கொண்டு போய், இஸரவேலருக்கு இராசாவாக இதிலே அபிஷேகம் பண்ணினான். அப்ஷாலோம் தாவீதுக்கெதிராய் எழும்பின பொழுது, தாவீது பயந்து, தன் சேனைகளுடனே இந்த ஊருக்குப்போனான். உசாமு. கள. உச.

**மத்தியா (Mat-thi'as).** அப். க. உச.

கிறிஸ்துவை விசுவாசித்தவர்களில் ஒருவன். இவன் கிறிஸ்துநாதருடைய சங்கதிகள் முற்றையும் அறிந்தவனானபடியால், கிறிஸ்துவின் அப்போஸ்தலர் இவனை யூதாஸ்காரியோத்துக்குப் பிரதி அப்போஸ்தலனாக நியமித்தார்கள்.

**மத்தேயு (Mat'thew).** மத். கூ. கூ.

இவனுக்கு லேவியென்றும் பேர். மாற். உ. கச. இவன் கவிலேயாவிலே குடியிருந்த ஓர் ஆயக்காரன். இவன் யேசுவுடைய பன்னிரு சீஷரிலொருவனாயிருந்தான். மத்தேயு என்கிற சிவசேஷத்தையும் இவனை எழுதினான்.

**மம்மோன் (Mam'mon).** மத். கூ. உச.

ஆரியபாஷைச் சொல். லௌகீகமென்பது தமிழ்.

**மம்ரே (Mam're).** ஆதி. உக. கக.

இதற்கு எப்ரோன் என்றும் பேர். எண். கக. உஉ. எப்ரோன் காண்க. (See He'bron.)

**மரியாள் (Ma'ry).** லூக். க. உஎ.

யேசுவுக்கு மாதா. யோசேப்புக்கு வாக்குத்தத்தை. இலிசபேத்துக்கு ஒன்றைவிட்ட சகோதரி. தாவீதின் வமிசத்தாள். இவள் கன்னிப்பருவத்திலே பரிசுத்த ஆவியின் சேட்டிப்பினால் கர்ப்பவதியாகி, யேசுவைப்பெற்றாள். யேசு சிலுவையிலே மரணமடைந்தபொழுது, இவளும் சிலுவைமரத்தடியிலேபோய் நின்றாள். அந்நேரத்திலே யேசுநாதர் இவளை யோவானுடைய தாபரிப்புக்கு ஒப்பித்தார் என்று யோவா. கக. உஎ-ம் வசனத்தில் விளங்குகிறது. இவளும் அப்போஸ்தலரும் கூடி, ஒருமனப்பட்டு, விண்ணப்பத்தில் உறுதியாயிருந்தார்களென்று அப். க. கச-ம் வசனத்திலே காணப்படுகிறது. இவளுக்கு வேறு பிள்ளைகளிருந்தார்களென்று, மத். கஉ. சசு, ௫௦-ம் வசனத்திலே தெரியவருகிறது. இவளை யேசு

வின் மாதாவென்று சொல்லுகிறதேயல்லாமல், தெய்வமாதா வென்பது மகா பெரிய தெய்வதூஷணமென்பது வெளிப்படையாயிருக்கிறது.

உ-ஆவது. மரியாள். யோவா. சக. ௨௫. கிலியோப்பாவின் மனைவி. இவள் யேசுவின் மாதாவாகிய மரியாளுக்குச் சகோதரி. சின்ன யாக்கோபுக்கும், சீமோனுக்கும், யோசேக்கும், யூதாவுக்கும் மாதா. இவளும் கிறிஸ்துநாதர் சிலுவையிலறையப்பட்ட சமயத்தில், சமீபமாய் நின்றொன்றும், ஓய்வுநாள் கழிந்தபின் யேசுவின் சரீரத்துக்குப் பூசும்படி சுகந்தவர்க்கங்களைக் கொண்டுவந்தவர்களுள் இவளுமொருத்தியென்றும், மாற்கு. ௧௬. ௧-ம் வசனத்தில் விளங்குகிறது. மேலும் இவள் யேசு உயிர்த்தெழுந்ததை அறிந்துகொண்டு, அச்செய்தியைச் சீஷருக்கு அறிவிக்கப் போனவழியில் யேசுவைக் கண்டாள். லூக். ௨௪. ௬. மத். ௨௮. ௯.

௩-ஆவது. மரியாள். அப். ௧௨. ௧௨. மாற்கென்னும் யோவானுடைய மாதா. யெரூஷலேமில் குடியிருந்தாள். பேதுரு அப்போஸ்தலன் சிறைச்சாலையிலிருந்து தேவதூதனலே விடுதலை பெற்று, இரவிலே புறப்பட்டு, இவளுடைய வீட்டுக்குப் போனான்.

௪-ஆவது. மரியாள். யோவா. ௧௧. ௧. இலாசருவுக்கும், மாந்தாளுக்கும் சகோதரி. யேசுவுக்கு நேசமுள்ள சீஷி. இவள் எப்பொழுதும் தன் வீட்டைவிட்டுப்போத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டவளென்று யேசுவினாலே சாட்சி பெற்றவள். லூக். ௧௦. ௪௨.

௫-ஆவது. மரியாள். லூக். ௮. ௨. இவள் குடியிருந்த ஊருக்கு மக்தலீனீ என்று பேர். அதினாலே இவளுக்கு மக்தலீனீ மரியாளென்று பேர். இவளை ஏழு பிசாசு பிடித்திருந்ததென்றும், அவைகளை யேசு நீக்கிவிட்டாரென்றும், லூக். ௮. ௨-ல் தெரியவருகிறது. இவளும் யேசு. சிலுவையில் அறையப்பட்டபொழுது, சமீபத்தில் நின்று, அவருடைய மரணத்தைக் கண்டு, திரும்பிப்போய்ச், சுகந்தவர்க்கங்களை ஆயத்தப்படுத்தி, ஓய்வுநாள் கழிந்தபின் கல்லறைக்கு வந்து, உயிர்த்தெழுதலைக் கண்டு கேட்டு, அச்செய்தியைப் பேதுருவுக்கும், யோவானுக்கும் தெரிவித்து, அவர்களையும் அழைத்துக்கொண்டு, திரும்பக் கல்லறைக்கு வந்து, உயிர்த்தெழுந்த யேசுவைத் தரிசித்தவள்.

மல்கியா (Mal'a-chi). மல்கி. க. க.

ஓர் தீர்க்கதரிசி. இவன் கிறிஸ்துவுக்கு ௪00-வருஷத்துக்கு முன்னிருந்தான். இவன் சொன்ன தீர்க்கதரிசன புத்தகத்துக்கும் மல்கியா என்று பேர். நிகிமியாவின் காலத்திலே எஸ்ரு இவன் சொன்ன தீர்க்கதரிசனத்தை வேதாகமத்துடனே சேர்த்துக்கொண்டான். இவன் எழுதின ஆகமத்தின் கடைசியிலே, யேசுக்கிறிஸ்துவின் இரட்சிப்பையும், யோவானுடைய வருகையையும் குறித்துக் காட்டுகிறான். இதிலே பழைய ஏற்பாட்டின் முடிவும், புதிய ஏற்பாட்டின் முகனையும், சந்திசெய்யப்பட்டதாகக் காணப்படுகிறது. இவனுக்குப் பின்பு இஸரவேலருக்குள்ளே தீர்க்கதரிசிகள் எழும்பினதில்லை.

மனுவே (Ma-nas'seh). ஆதி. சக. டுக.

யோசேப்பின் ௧-ம் புத்திரன். யோசேப்பின் பிதாவாகிய யாக்கோபு இவனையும், இவன் சகோதரனையும் ஆசீர்வதித்தபொழுது, இவனைப்பார்க்க இவன் தம்பியாகிய எப்ராயீம் அதிக பேறு பெற்றிருப்பானென்று ஆசீர்வாத வாக்குச்சொன்னான். அதுவுமன்றி இவ்விருபுத்திரரும் தன் புத்திரராகவும், தனக்குக் கிடைத்த சதந்தரத்துக்குத் தன் பிள்ளைகளுடனே இவ்விருவரும் சம உரித்துள்ளவர்களாயிருக்கவேண்டுமென்றும் சொல்லி, மரித்தான்.

௨-ஆவது. மனுவே. ௨ இரா. ௨0. ௨௧. யூதருடைய ௧௪-ம் இராசா. இஸ்கியாவின் புத்திரன். இவன் பன்னிரண்டு வயதில், இராசப்பட்டத்துக்கு வந்து, ௩௩-வருஷம் அரசாண்டான். இவன் யெகோவாவை விட்டுப் பாகாவையும், வானசோதிகளையும் வணங்கினதுமல்லாமல், யெகோவாவின் ஆலயத்திலே அவைகளுக்கு ஆலயங்களை உண்டாக்கி, தன் புத்திரனைக்கொண்டு அக்கினிப் பிரவேசம் செய்வித்து, சுபதினம்பார்த்து, மந்திரதந்திர வித்தைகளுக்கு இடங்கொடுத்து வந்ததினால், யெகோவாவுடைய கோபம் இவன்மேல் பற்றிக்கொள்ளு;—இவன் அஜூரியராசாவினாலே பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்டு, அங்கிருக்கையில் தன் பாவங்களை நினைத்து மனஸ்தாபப்பட்டதினால், யெகோவாவிடத்திலே தயைபெற்று, இஷ்டமாகி, மறுபடியும் ராச்சியத்துக்கேற்படுத்தப்பட்டு, சன்மார்க்க நெறிக்குத் திரும்பினான்.

**மனுபுத்திரன்** (Son of Man). மத். அ. ௨௦.

இவருக்கு மஜீயக்கென்றும் பேர். இந்த நாமம் பழைய ஏற்பாட்டிலே மேசியாவாகிய இரட்சகருக்குக் காரண இடுகுறியாய்த் தீர்க்கதரிசிகளாலே சொல்லப்பட்டது. தானி. ஏ. கந: க. ௨௫. பின்பு புதிய ஏற்பாட்டிலே யேசுநாதரும் இந்த நாமத்தைத் தமக்கிட்டு வழங்குகிறார். லூக். க. ௩௫. அப்படியே அப்போஸ்தலரும் இந்த நாமத்தை அவருக்கிட்டு வழங்கி வந்தார்கள். அப். ஏ. ௫௬.

**மனோவா** (Ma-no'ah). நியா. கந. ௨.

ஷிம்ஷோனுடைய பிதா. தாண் வம்சத்தான். இவனும் இவன் மனைவியும் பிள்ளை அற்றிருக்கையில், யெகோவாவின் தூதன் அவருக்குத் தரிசனமாகி, நீ ஒரு புத்திரனைப் பெறுவாய், ஆதலால் மதுவர்க்கத்தைக் குடியாமலும், அசுசியானதைப் புசியாமலுமிரு. அந்தப் பிள்ளை நசரீயனாய், சிரச் செளளமில்லாமல் வளர்ந்து, பெலிஸ்தியருடைய கையினின்றும் இஸரவேலரை ரட்சித்துக்கொள்வானென்றான். அந்தச் செய்தியை அவள் தன் கணவனுக்கறிவிக்க, —அவன், யெகோவாவே, நாம் அந்தப் பிள்ளைக்குச் செய்யவேண்டுவதை நமக்கறிவிக்கும்படி அந்தத் தூதனைத் திரும்ப அனுப்பவேண்டுமென்று பிரார்த்தித்தான். அப்படியே யெகோவா தமது தூதனையனுப்ப, அவன் வந்து, இவனுக்குத் தரிசனையாகி, முன்னே அவருக்குச் சொன்னபிரகாரமே அறிவித்தான். அப்பொழுது அவன் தூதனுடனே, நீர் சற்றே தாமதித்து, நான் கொடுக்கிற போசனத்தைப் புசிக்கவேண்டுமென்றான். அதற்குத் தூதன், நீ அதை யெகோவாவுக்கே பலியிடு என்றான். அப்பொழுது அவன் உமது நாமம் என்னவென்றான். அதற்குத் தூதன், அது இரகசியம். அதை நீ விசாரிக்கவேண்டுவதென்னவென்றான். மனோவாவோ தான் ஆயத்தமாக்கின போசனங்களை யெகோவாவுக்குப் பலியிட்டான். அப்பொழுது வேதிகையினின்று எழுந்த சுவாலையோடே தூதன் எழுந்தேற்றமானான். அதைக் கண்ட மனோவாவும், மனைவியும் தாழ்ந்து வணங்கிக் கொண்டு போனார்கள். பின்பு இவன் மனைவி ஒரு புத்திரனைப் பெற்று, அவனுக்கு ஷிம்ஷோனென்று பேரிட்டாள்.

**மஜீயக்** (Mes-si'ah). தானி. க. ௨௫. யோவா. ச. ௨௩.

அபிஷேகநாதர். இந்த உத்தியோக நாமம் யேசுநாதருக்குக் கொடுக்கப்பட்டது. இது எபிரேய பாஷைச்சொல்.

கிரேக்கப்பாஷையிலே கிறிஸ்து என்னப்படும். இராசாவும், குருவும், ஆசாரியரும், தீர்க்கதரிசிகளும் அபிஷேகம் பெறுவார்கள். இந்த நான்கு தத்துவத்தையும் யேசுநாதர் கொண்டிருந்தமையால் அவருக்கு மஜீயக் என்று பேர் வந்தது.

மா

மாகா (Ma-a'chah). க இரா. உ. ஈகூ.

காத்தின் இராசாவாகிய ஆகீஇடைய பிதா.

மாகாத் (Ma-a'cha-thi). உபா. ஈ. கச.

ஒருர். யோர்தானுக்குக் கிழக்கே ஜூரியதேசத்தைச் சேர்ந்த அர்மோன் மலைநாடு. இதில் வாசம்பண்ணுகிறவர்களுக்கு மாகாத்தியர் என்று பேர். இத்தேசத்தை மனாஷேயின் குமாரனாகிய யாயீர் பற்றிக்கொண்டான். அந்தச் சனங்களையே துரத்திவிடவில்லை. யோச. கஈ. கஈ. தாவீது ராசனுடனே அம்மோனியர் யுத்தத்துக்கெதிர்த்தபொழுது, இவர்கள் அம்மோனியருக்குத் துணைப்படையாகக் கூடிப்போய், தாவீதின் சேனாபதியாகிய யோவாப்புடனே யுத்தத்துக்கு வந்தார்கள். மறுபடியும் தாவீதுடனே எதிர்த்து, தோற்றார்கள். இப்படியே தேவவிதிக்கு விரோதமாய் இவர்களை உடனே நாசப்படுத்தாமல், யாயீர் விட்டுவிட்டது இஸரவேலருக்கு நெடுங்கலகத்தை விளைவித்தது.

மாகாள் (Ma-a'cah). உசாமு. ஈ. ஈ.

கிஜூரின் ராசாவாகிய தல்மாயின் புத்திரி. தாவீதின் மனைவியருளொருத்தி. அப்ஷாலோமுக்கும், தாமாரென்பவருக்கும் மாதா. உசாமு. கஈ. கஉ.

உ-ஆவது. மாகாள் (Ma-a'chah). க இரா. கஈ. உ. யூதராசாவாகிய அபியாமுடைய மனைவி. அப்ஷாலோமுக்கு மகள். இவளுக்கு மறுபேர் தாமாள். ஆசாராசாவுக்கு மாதா. க இரா. கஈ. கஃ.

மாகோக் (Ma'gog). எசே. ஈஅ. உ.

கோகு காண்க. (See Gog.)

மாகோன் (Ma'on). கசாமு. உஈ. உ.

ஒருர். இது யூதாதேசத்துத் தென் எல்லையிலுள்ளது. அபீகயிலுடைய கணவனாகிய நாபால் இதிலே குடியிருந்தான்.

ஷவுலுக்குப் பயந்து, தாவீது ஒளித்தோடினபொழுது, இந்தத் தேசத்து வனத்திலே இருந்தான். க சாமு. ௨௩. ௨௫.

**மாதாய்** (Ma'dai. See Ma'di-a). ஆதி. ௧0. ௨.

யாப்பேத்தின் கூ-ம் புத்திரன். மேதிய காண்க.

**மாரா** (Ma'rah). யாத். ௧௫. ௨௩.

ஒருர். இஸரவேற் சனங்கள் எகிப்தைவிட்டுச், செங்கடலைக்கடந்து, இதின் வனத்திலே வந்து தங்கினார்கள். இதின் தண்ணீர் மகா கசப்புள்ளது. அந்தத் தண்ணீரை ஒரு மரக்கிளையினாலே மோசே மதுரமாக்கினான். இந்த இடத்திலே தான் யெகோவா அந்தச் சனங்கள் நடக்கவேண்டிய ஒழுங்குகளை வாக்குமூலமாய் இஸரவேலருக்குத் தெரிவித்தார்.

**மாருஸ்மேடை** (Mars'hil). அப். ௧௭. ௨௨.

இது இங்கிலீசுச் சொல். கிரேக்கபாஷையில் அரெயோ பகுஸ் என்பர். அத்தேனர் இந்த ஸ்தலத்திலே சங்கமாகக் கூடி, கொலைக்கேற்ற குற்றவாளிகளுக்குத் தீர்ப்புச் சொல்லுவார்கள். இந்த இடத்திலேதான் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கக் கொண்டுபோனார்கள். இதிலே நின்று அவன் சொன்ன உபதேசத்தைக் கேட்ட சனங்கள் இரண்டுபட்டினாலே, பவுல் நியாயத்தீர்ப்புப் பெறாமல் தப்பிக்கொண்டான். அத்தினத்தின் பிரசங்கத்தினால் அநேகர் விசுவாசிகளானார்கள்.

**மாரேஷா** (Mar'e-shah). யோசு. ௧௫. ௪௪.

யூதா தேசத்திலுள்ள ஒருர். யூத ராசாவாகிய ஆசாவும், எத்தியோப்பிய ராசனாகிய சீராக்கும் செய்த பெருஞ் சண்டையினாலே, இத்தேசம் பெரும்பெருள்ளதாயிருக்கிறது. இதிலே மீகா தீர்க்கதரிசி வாசம்பண்ணினான். மீகா. ௧. ௧௫.

**மார்த்தாள்** (Mar'tha). யோவா. ௧௧. ௧.

பெத்தானிய ஊரான். உயிர்த்தெழுப்பப்பட்ட இலாசருவுக்கும், மரியாளுக்கும் சகோதரி. இவள் விசுவாசமும் தெய்வபத்தியுமுள்ளவள்.

**மாற்கு** (Mark). அப். ௧௨. ௧௨.

இவனுக்கு யோவானென்றும் பேர். இவன் பேதுருவடைய போதகத்தினாலும், செபத்தினாலும், குணப்பட்டவனென்று, ௧ பேது. ௫. ௧௩-ம் வசனத்தில் விளங்குகிறது.



மி

மிக்தோல் (Mig'dol). யாத். கசு. க.

ஓர் மதில்சூழ்ந்த நகரம். இது மத்தித்தராணியாக் கடலுக்கு ஒருகாததூரத்துக்குத் தெற்கே, இராமசீவிலிருந்து முக்காததூரத்துக்கு வடகிழக்கேயிருக்கிறது.

மிக்மாஷ் (Mich'mash). க சாமு. கந. உ.

ஓரூர். இது யெரூஷலேமிலிருந்து ஒருகாத தூரத்துக்கு வடக்கே பேன்யாமீனுக்கும், எப்ராயீமுக்கும் எல்லையாயிருக்கிறது.

மிக்ரோன் (Mig'ron). க சாமு. கசு. உ.

மிக்மாஜுக்குச் சமீபமான ஓரிடம். மிக்மாஷ் காண்க.

மித்திலீனி (Mit-y-le'ne). அப். ௨௦. கசு.

பிலிப்புப் பட்டணத்துக்குத் தென்கிழக்காயிருக்கிற ஓர் பட்டணம். இது மத்தித்தராணியாக் கடலிலுள்ள லிஸ்போஸ்தீவின் தலைநகரம். இதன் சுற்றளவு கஎ-காத தூரமாயிருக்கும். இதிலே துலுக்கர் குடியேறியிருக்கிறார்கள். பவுல் அப்போஸ்தலன் கொரிந்தினின்று யெரூஷலேமுக்குப் போனபொழுது, இந்த வழியாய்ப்போனான்.

மிதுனம் (Cas'tor). அப். ௨௮. கசு.

பவுல் அப்போஸ்தலன் உரோமை நகரத்துக்குப் பயணம் பண்ணினபொழுது, மிலித்தாதீவிலிருந்து ஏறிப்போன கப்பலின் அடையாளம்.

மிரியம் (Mir'i-am). யாத். கந. உக.

ஓர் ஸ்திரி. மோசேக்கும், ஆரோனுக்கும் சகோதரி. மோசேக்கு க௦-வயதுக்கு மூத்தவள். மோசேயைச் சிறுகுழந்தையாய் நாணற்பெட்டிக்குள் வைத்து, நையில் ஆற்றங்கரையிலிட்டுச் சம்பவமறியும்படி, தூரத்திலே காத்துநின்று, பார்வோன் மகள் வசமாய்ப் புத்திரன் அகப்பட்டதைக் கண்டு, பிள்ளையின் தாயை அதற்குக் கைத்தாயாக ஒப்புவித்தாள். பார்வோனும், சனங்களும் செங்கடலிலே அமிழ்ந்த இஸரவேலர் அற்புதமாய்க் கரையேறினபொழுது, மோசே உண்டாக்கின சல்லாப கீதத்தை மிருதங்கத்தைக் கொண்டு பாடினவளும் இவள்

தான். இவள் ஒருமுறை மோசேக்கு விரோதமாய்க் குறை கூறி, குஷ்டரோகமடைந்தாள். எண். ௧௨. ௧௫. இவள் காதே விலே ௧௩௦-வயதில் மரித்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள். எண். ௨௦. ௧.

**மிரோதக் (Me-ro'dach).** எரே. ௫௦. ௨.

பாபேல் தேசத்தார் வணங்கின ஓர் தேவதை. இதைத் தமிழர் வியாழன் என்பார்கள். இதனைக் கிரேக்கரும், பாபிலோனியரும் யுத்தகர்த்தாவென்பார்கள். இங்கிலீஷியர் இது பூமியைப்போன்ற ஓர் கிரகமென்பார்கள்.

**மிரோதக்பலதன் (Me-ro'dach Bal-a'dan).** ஏசா.

௩௧. ௧.

பாபேலின் இராசனாகிய பலதனின் புத்திரன். இவனும் பாபேல் நகரத்தின் இராசா. இவன் இஸ்கியா வருத்தமாய் ருந்து சுகமடைந்ததைக் கேள்விப்பட்டு, அவனுக்குக் காசி தழும் வெகுமதியும் அனுப்பினான். மிரோதக் என்னும் நாமம் பாபிலோனின் இராசாக்களுக்குப் பரவணியாய் வருகிற பட்டப்பெயர்.

**மிலீத்து (Mi-le'tus).** அப். ௨௦. ௧௭.

சின்ன ஆசியாவின் தென்மேற்குப்புறமாய் எபேசுக்கு நாலுகாததூரத்துக்குத் தெற்கேயிருக்கிற தீவு. பவுல் இவ்விடத்தில் வந்தபோது, எபேசு பட்டணத்துச் சபைத் தலைவரையழைத்துப் புத்திசொன்னான்.

**மில்கோம் (Mil'colm).** ௨ இரா. ௨௩. ௧௩.

மோலேக் காண்க. (See Mo'loch.)

**மில்லோ (Mil'lo).** நியா. ௧. ௬.

சீயோன் மலைக்கு வடகீழ்ப்பரிசுத்திலிருக்கிற ஓர் தாழ்ந்த பூமி. இதிலே தாவீதிராசா ஒலிமுகவாசலைக் கட்டுவித்தான்.

௨-ஆவது. மில்லோ. ௨ நாளா. ௩௨. ௫. தாவீதின் பிரவேச மண்டபங்களிலொன்று.

**மினசோன் (Mna'son).** அப். ௨௧. ௧௬.

கிறிஸ்துவின் சீஷரிலொருவன். இவன் குப்புரு தீவிலுள்ளவன்.

**மினே** (Me'ne). தானி. ௫. ௨௫, ௨௬.

இது கல்தேய பாஷைச்சொல். தொகுத்து முடித்தல் என்பது கருத்து. இது கல்தேயராசனாகிய பேல்ஷாத்சர் விருந்து கொண்டாடிக் களித்திருக்கையில், தெய்வச்செயலாய் அவனிருந்த விருந்தறையின் சுவரில் எழுதப்பட்ட சொல்.

**மின்னி** (Min'ni). எரே. ௫௧. ௨௭.

கருங்கடலுக்குத் தென்கிழக்கே அர்மேனியர் தேசத்திலுள்ள ஓர் மலைத்தேசம். யாப்பேத்தின் பௌத்திரனாகிய அஷ்கினஸ் என்னப்பட்டவனுடைய சந்ததியார் இதிலே பகுதியிற் குடியேறினார்கள். அதனால் அஷ்கினஸ் என்னும் நாமமும் அதற்கு இடப்பட்டது.

**மின்னித்** (Min'nith). நியா. ௧௧. ௩௩.

யோர்தான் நதிக்குக் கிழக்கே எஸ்போனுக்குச் சமீபமாய் இருக்கிற ஓர் தேசம். இது கோதுமை விளைவுக்குப் பிரதானமானது. எசே. ௨௭. ௧௭.

**மிஸ்பா** (Miz'pah, or Miz'peh). க இரா. ௧௫. ௨௨.

ஓர் காவற் கோபுரம். இப்படிப்பட்ட ஸ்தானங்களைச் சனங்கள் மந்தன மண்டபங்களாகக் கொண்டு வழங்குவார்கள்.

௨-ஆவது. மிஸ்பா. யோச. ௧௫. ௩௮. ஓர் நகரம். இது எப்ரோனுக்கு வடக்கே, யெரூஷலேமுக்கு இருகாததூரத்துக்குத் தெற்கேயிருக்கிறது. யோச. ௧௮. ௨௬. இதற்கு மிஸ்பே என்றும் பேர். ௧ சாமு. ௭. ௫. சாமுவேல் இதிலே வாசம்பண்ணினான். ஷவுலும் இங்கேதான் இராச அபிஷேகம் பெற்றான். நெபுகத்நெத்சராலே கீழரசாய் ஏற்படுத்தப்பட்ட கிதலியாவும் இதிலேயிருந்தான். எரேமியாத் தீர்க்கதரிசியும் நெபூசராதானாலே விடுதலைபெற்றுப் போனபொழுது, இத்தேசத்திலே வந்து தங்கினான். நிகிமியாவும் விடுதலையடைந்து, இந்த ஊருக்கு வந்தபொழுது இராச உத்தரப்படி இதையும் மறுபடி கட்டுவித்தான்.

௩-ஆவது. மிஸ்பா. ஆதி. ௩௧. ௪௧. இதற்குக் கலெயேத் தென்றும் பேர். யாக்கோபு பதானாரைவிட்டு வந்தபொழுது, அவனுடனே வழக்காடவந்த லாபானும், யாக்கோபும் இதற்கு இந்த நாமங்களைத் தரித்தார்கள்.

ச-ஆவது. மிஸ்பா. யோசு. கக. ஈ. எர்மோன் மலையடிவாரத்திலுள்ள ஒருர். இதிலே ஈவியர் குடியேறினார்கள்.

௫-ஆவது. மிஸ்பா. க சாமு. ௨௨. ஈ. மோவாபியருடைய ஓர் நகரம். இதிலேதான் தாவீது ஷவுலுக்குப் பயந்து, வன்வாசியாய்ப் போனபொழுது, தன் பிதாமாதா இருவரையும் மோவாபின் இராசாவசத்தில் அடைக்கலமாக ஒப்பித்தான்.

**மிஸ்பேபள்ளம்** (Miz're-photh-ma'im). யோசு.

கக. அ.

சீதோனுக்குச் சமீபத்திலுள்ள தாழ்ந்தபூமி. இதற்குச் சாரிபாத்தென்றும் பேர். லூக். ச. ௨௬.

**மிஸ்ராயிம்** (Miz'ra-im). ஆதி. ௧௦. ஈ.

காமுடைய ௨-ம் புத்திரன். இவனுடைய குடும்பத்தார் குடியேறின தேசத்துக்கும் இந்தப் பேரிடப்பட்டது.

௨-ஆவது. மிஸ்ராயிம். எகிப்தைச் சார்ந்த ஓர் தேசம். இதற்கு இராகாப்பென்றும் பேர். ஏசா. ௫௧. க.

## மீ

**மீகா** (Mi'cah). நியா. ௧௭. கக.

எப்ராயீமின் மலைத்தேசத்திலே குடியிருந்த ஒருவன். மீகா. க. க. இவன் தன் மாதாவிடத்தில் ௧௧௦௦-வெள்ளிக்காசைக் களவெடுத்தபின், தன் மாதாவின் சாபவார்த்தையைக் கேட்டுப், பயந்து, அவைகளைத் திரும்பவும் தன் மாதாவுக்குக் கொடுத்தான். அதை அவள் வாங்கி, ௨௦௦-வெள்ளிக்காசுக்கு ஒரு விக்கிரகத்தை யுண்டாக்குவித்து, தன் மகனுக்குத் தன் நியமப்படி கொடுத்தாள். அவன் தன் புத்திரரிலொருவனை அதற்கு ஆசாரியனாக்கினான். பின்பு ஒரு லேவியனைக் கண்டு, அவனை அதற்கு ஆசாரியனாக்கினான். பின்பு தான்கோத்திரத்தாரில் ௬௦௦-பேர் வந்து மீகாவின் வீட்டிற் புகுந்து, அவனுடைய விக்கிரகங்களையும்; திரவியங்களையும் பலாற்காரமாய்க் கவர்ந்துகொண்டு, ஆசாரியனையும் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். நியா. ௧௮-ம் அதிகாரம்.

௨-ஆவது. மீகா. மீகா. க. க. ஓர் தீர்க்கதரிசி. இவன் யோதாம், ஆகாஸ், இஸ்கியாவென்னும் யூதராசாக்கள் அரசாண்ட காலங்களில் தீர்க்கதரிசியாயிருந்தான். இவன் மா

ரேஷா என்னும் பட்டணத்தில் பிறந்தவன். இவனுடைய தீர்க்கதரிசனம் பழைய ஏற்பாட்டின் ஈகும் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

மீகாயா (Mi-cai'ah). ௧ இரா. ௨௨. ௮.

ஓர்தீர்க்கதரிசி. ஆகாப் காண்க. (See A'hab.)

மீகாயேல் }  
மீகாவேல் } (Mi'cha-el). தானி. ௧௦. ௧௩. யூதா. ௧. ௧.

ஓர் தேவதூதன்.

மீகாள் (Mi'chal). ௧ சாமு. ௧௪. ௪௧.

ஷவுலின் இளையபுத்திரி. தாவீதின் மனைவியரில் ஒருத்தி. இவள் முன்னே தாவீதுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள். ஷவுல் ஒருமுறை தாவீதைக் கொல்லும்படி போனபொழுது, இவள் தாவீதைப்போல ஒரு போலி ரூபத்தையுண்டாக்கி, படுக்கையில் வைத்து, தாவீதைக் காப்பாற்றினாள். தாவீது இராசா ஷவுலுக்குப் பயந்து, ஓடினகாலத்தில், வேறொருவனை விவாகமுடித்திருந்தாள். தாவீது இராசாங்கத்துக்கு வந்தவுடனே, இவளை ஷவுலுடைய சேனைத்தலைவனாகிய அப்னேரைக்கொண்டு பிடிப்பித்து, மனைவியாக்கினான்.

மீட்பு (Re-demp'tion). லூக். ௧. ௪௦. மத். ௨௦. ௨௮.

பராதினமானதைச் சுயாதினமாக்குகை. யாதொரு மோசத்தில் விழுந்திருந்ததை அதிலிருந்தெடுத்தலுமாம். நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டு, அடிமைத்தனமாயிருந்தோர்களைக் கிருபையின் பிரமாணத்துக்குள்ளாக்கி, நியாயப்பிரமாணத்துக்கு நீங்கலாக்கினதும், சுபாவத்தின்படி பாவத்துக்கும், மாமிச இச்சைக்கும் அடிமையாயிருந்தவர்களை அந்தச் சென்ம சுபாவத்துக்கு நீங்கலாக்கி, தேவசுபாவத்துக்குக் கொண்டு வந்ததும், பசாசுக்கடிமையாயிருந்தவர்களைப் பசாசின் ஆளுகைக்கு நீக்கித், தேவ ஆளுகைக்குட்படுத்தினதும், மீட்பு என்று சொல்லப்படுகிறது. இந்த மீட்பைச் சனங்களுக்குச் செய்தவர் யேசுநாதர். ஆதலால் அவருக்கு மீட்பரென்றும், இரட்சகரென்றும் சொல்லப்படுகிறது.

மீதியான் (Mid'i-an.) அப். ஏ. ௨௧. யாத். ௨. ௧௫.

ஓர் தேசம். இது எகிப்துக்குக் கிழக்குப்பக்கமாய்ச், செங்கடலைப்பற்றின கிழக்குக் கால்வாய்க்கு மேற்கும் கிழக்குமாக

அரபிதேசத்தைச் சார்ந்திருக்கிறது. இதன் பூருவகுடிகள் கேத்தூராளிடத்தில் ஆபிரகாமுக்குப் பிறந்த புத்திரர். இதிலே மோசேயின் மாமனாகிய எத்திரோ குடியிருந்தான். பார்வோனுக்குப் பயந்து, மோசே ஒளித்தோடிப்போய், இதிலே தங்கினான். யெகோவா அக்கினிமயமாய் மோசேக்குத் தோற்றப்பட்ட தேசமும் இதுதான். இஸரவேலருக்குப் பத்துக்கற்பனையை அருளிச்செய்ய யெகோவா பிரசன்னமான சீனாய் மலையும் இத்தேசத்தின் தென்மேலண்டையிலேதான் இருக்கிறது. இத்தேசத்திலே ஒட்டகங்கள் மிகுதி. மோசேயின் மனைவியாகிய சிப்போராள் இங்கே பிறந்தாள். மோசேயுடைய புத்திரர் இருவரும் இங்கேதான் பிறந்தார்கள்.

## மூ

மூசியா (Mys'i-a). அப். கசு. ஏ.

சின்ன ஆசியாவின் வடமேற்குப்புறத்திலுள்ள ஓர் மாகாணம்.

மூரா (My'ra). அப். ௨௭. ௫.

சின்ன ஆசியாவின் தென்மேற்குப்புறத்தின் லுக்கியாதேசத்துக் குடாக்கடற் துறைமுகம். பவுல் அப்போஸ்தலன் உரோமைக்கனுப்பப்பட்டபொழுது, இந்தத் துறையிலே சேர்ந்தான்.

மூன்றுசத்திரம் (Three Taverns). அப். ௨௮. ௧௫.

வழிப்போக்கர் தங்கும்படி உரோமைக்குத் தென்கீழ்த்திசையிலே மூன்றுசத்திரம் கட்டப்பட்டிருந்தது. பவுல் அப்போஸ்தலன் உரோமைக்கு மறியலாய்ப் போனபொழுது, இதிலே சிலநாள் தங்கினான். அங்கே சபையின் மூப்பருட் சிலர் வந்து சந்தித்தார்கள். பவுலும் அவர்களைக் கண்டு, மகிழ்ந்து, தேவனுக்குத் துதிசெலுத்தி, அவர்களையுங் கூட்டிக் கொண்டு, உரோமைக்குப் போனான்.

## மெ

மெகிதோ (Me-gid'do). யோசு. ௧௨. ௨௧.

ஓர் நகரம். இது மனாஷேயின் சுதந்தர பூமிக்குள்ளிருந்தும், ஈஷுகார் கோத்திரத்தார் குடியேறினார்கள். இது யோர்

தான் நதிக்கு மேற்கே, கர்மேல்மலைக்குத் தென்பாரிசத்தில் கைசோன் நதிதீரத்திலுள்ளது. சலோமோன் இராசா இத்தேசத்திலே ஒரு தானியக் கிரகத்தைக் கட்டி, பானாவென்பவனை அதற்கதிகாரியாக்கி, அத்தேசத்தின் வருமானத்தைத் தன்குடும்ப பாலனத்துக்கு நியமித்தான். க இரா. ச. ௧௨. இதிலேதான் யூதருக்கு சு-ம் இராசனாகிய அகசியா யெகூவினாலே காயப்பட்டு ஒடிப்போய் மரித்தான். இதிலேதான் எகிப்திராசனாகிய பார்வோன் நேகோ யூதருடைய கசு-ம் இராசனாகிய யோஷியாவைக் கொன்றான். ௨ இரா. ௧. ௨௭.

### மெசொப்பொத்தாமியா (Mes-o-po-ta'mi-a).

அப். ௨. ௧. உபா. ௨௩. ௩.

இதற்கு அரம்நாகரீம் என்றும், அராம் என்றும், எண். ௨௩. ௭. பதனாராம் என்றும் பேர். ஆதி. ௨௮. ௨. பிராத்நதிக்கும், இதிக் கேல் நதிக்குமூடாகவுள்ளது. இதிலே நாகோர் குடியிருந்தான். இதிலேதான் ரிபெக்காரும் பிறந்தாள். இங்கேதான் ராகேல் லேயாள் என்பவர்களும் பிறந்தார்கள். யாகோபின் புத்திரர் பன்னிருவருள் கசு-பேர் இங்கே பிறந்தார்கள்.

### மெத்தேக் அமா (Me'theg-Am'mah). ௨ சாமு.

௮. ௧.

ஓர் நகரம். இதற்குக் காத்தென்றும் பேர். க நாளா. ௧௮. ௧. காத் காண்க.

### மெபீவோஷேத் (Me-phen'o-sheth). ௨ சாமு.

௨௧. ௮.

ஷவுலுக்கு ரிஸ்பாளிடத்திற் பிறந்த புத்திரன். இவனை யெகோவாவின் நியமப்படி கிபியோனியர் கொன்றுபோடத்தாவீது இடங்கொடுத்தான்.

௨-ஆவது. மெபீவோஷேத். ௨ சாமு. ச. ச. யோனாதானின் புத்திரன். இவன் பிதா யோனாதானும், தாவீதும் பண்ணிக்கொண்ட பொருத்தப்படி தாவீதினாலே காக்கப்பட்டான்.

### மெயாரா (Me-a'rah). யோசு. ௧௩. ௪.

சீதோனுக்கும், சிரப்தாவுக்கும் நடுவேயுள்ள ஓரூர். அதிலே மெயாராவென்னும் கெபியிருந்தது. இத்தேசம் யோசுவாவுடைய காலத்திலே இஸரவேலருக்குக் கைவசப்பட்ட

தில்லை. ஆகிலும் அவனிருக்கிறபோதே இந்தத் தேசம் பங்கி  
டப்பட்டது.

**மெலித்தா (Me-li'ta).** அப். ௨௮. ௧.

ஓர் தீவு. இது மத்தித்தராணியாக் கடலிலே உரோமாபுரிக்கு  
௪௦-காததூரத்துக்குத் தெற்கே, சிசிலிதீவுக்கண்மையா  
யிருக்கிறது. இதன் நீளம் வடமேற்கும் தென்கிழக்குமாய்  
௨-காததூரமுண்டு. அகலம் ஒன்றேகாற்காதம்மட்டும் இருக்  
கும். பவுல் அப்போஸ்தலன் உரோமைக்கனுப்பப்பட்ட  
போது, நடந்த கப்பற்சேதத்திலே தப்பி, இந்தத் தீவைச்  
சேர்ந்தான். இதிலேதான் பவுலுடைய கையை ஒரு விரி  
யன் சுற்றிப்பிடித்திருந்தது. அவன் யாதொரு விக்கின  
மின்றித் தப்பிக்கொண்டான். இந்தத் தீவின் அதிபதியாகிய  
புபிலியுடைய பிதாவுக்குண்டாயிருந்த அதிசார சுரத்தைப்  
பவுல் சொஸ்தப்படுத்தினான்.

**மெல்கீசெதேக் (Mel-chiz'e-dec).** ஆதி. ௧௪. ௧௮.

யெரூஷலேமென்று இக்காலத்தில் வழங்கிவரும் சாலேம்  
தேசத்துக்கு இராசனும், யெகோவாவின் ஆசாரியனுமாயிருந்த  
வன். இவனை நோவாவின் புத்திரனாகிய ஷேம் என்று சிலர்  
தீர்மானிக்கிறார்கள். லோத்தையும், சோதோமின் திரவியங்க  
ளையும், ஏலாமின் இராசனாகிய கேதர்லாகோமர் முதலிய நான்  
கு இராசாக்களும் செயவீரராய்க் கொள்ளைகொண்டுபோன  
பொழுது, ஆபிரகாம் தன் சனங்களுடனே போய், அவ்  
வைந்து இராசாக்களையும் செயித்து, கொள்ளைப் பொருளையும்,  
லோத்தையும் மீட்டுக்கொண்டு வருகையில், இந்த மெல்கீ  
செதேக் ஆபிரகாமைச் சந்தித்து, அவனுக்குப் போசனபானம்  
கொடுத்து, ஆசீர்வாதமும் செய்தான். இந்த மெல்கீசெதேக்  
கை அப்போஸ்தலனாகிய பவுல் எபிரேயருக்கெழுதின நிரு  
பம், ௬. ௨௦-ம் வசனத்தில் கிறிஸ்துவுக்கு ஒப்பிட்டிருக்கிறார்.  
இவனை நீதியின் இராசாவென்றும், சமாதானத்தின் இராசாவெ  
ன்றும் பவுல் சொல்லுகிறார். எபி. எ. ௨.

**மெனாகேம் (Men'a-hem).** ௨. இரா. ௧௫. ௧௪.

காதியின் புத்திரன். இஸரவேலின் ௧௬-ம் இராசன். இ  
வன் ஷல்லூமைக்கொன்று, பத்து வருஷமட்டாகக் கொடுமை  
யாய் அரசாண்டான். இவன் சில பட்டணங்களை வசப்  
படுத்தப்போய், அந்தப் பட்டணத்துச் சனங்களைக் கொன்று,  
கருப்பவதிகளுடைய உதரத்தையும் கீறினான்.



மே

மேதிய (Me'di-a). ஏசா. ௨௧. ௨.

ஓர் தேசம். கஸ்பியன் கடலுக்குத் தெற்கே, பார்சியதே சத்துக்கு வடக்கே, அஜீரியாவுக்குக் கிழக்காயிருக்கிற ஓர் தே சம். இது முன்னே அஜீரியாவோடே சேர்ந்து, பின்பு கி. மு. ௫௫௬-ல் கோரேஷ் இராசாவினால் பார்சிய இராச்சி யத்தோடே சேர்க்கப்பட்டது. யெகோவா முன்னே பார்சி யருக்குத் தண்டனைசெய்ய மேதியரை எழுப்பினார். பின்பு தமது குரோதபாத்திரத்தைப் பார்சியனாகிய கோரேஷ் வசத் தில் அனுப்பி, மேதியரைத் தண்டித்தார். ஏசா. ௧௩. ௨௧.

மேதேபா (Med'e-ba). யோசு. ௧௩. ௧௬.

ஓர் நகரம். ஸுபேனியருடைய சுதந்தரபூமி. இது குன்று நீர்ச்சுனைகளும், தடாகங்களும், குளங்களும், தூரவுகளுமுள் ள செழித்தபூமி. இது இக்காலத்தில் பாழ்பட்டிருந்தும், முன் போல நீர்வளம் குன்றாததாயிருக்கிறது.

மேபாகாத் (Me-pha'ath). யோசு. ௧௩. ௧௭.

யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள ஓரூர். இது ஸுபேனரு டைய சுதந்தரபூமி. பின்பு மோவாபியர் வசமாயிற்று.

மேரப் (Me'rab). க சாமு. ௧௪. ௪௧.

ஷவுலுடைய சேஷ்ட புத்திரி. தாவீது கோலியாத்தைக் கொன்றபொழுது, ஷவுல் பண்ணிய வாக்கின்படி இவளைத் தாவீதுக்கு விவாக மனைவியாகக் கொடுக்கவேண்டியிருந்தும், அவன் வாக்குத்தப்பி, ஆதரியேலுக்குக் கொடுத்தான். க சாமு. ௧௪. ௧௧.

மேரிபா (Mer'i-bah). யாத். ௧௭. ௭.

இதற்கு மாசா என்றும் பேர். மாசாவென்பது கலகம். மேரிபாவென்பது வாக்குவாதம். இரிவீதீம் காண்க.

மேரோசு (Me'roz). நியா. ௫. ௨௩.

ஓர் நகரம். இஸரவேலர் சிசெராவோடே யுத்தத்துக்குப் புறப்பட்டநாளில் இந்நகரத்தார் இஸரவேலருக்குத் துணை செய்யாதபடியால் சபிக்கப்பட்டது. இது கீஷோன் நதிக்கும், கர்மேல் மலைக்கும் சமீபமாயிருக்கிறது.

**மேரோம் (Me'rom).** யோசு. கக. ௫.

ஓர் நீர்நிலை. விபானோன் மலையிலிருந்து யோர்தான் நதி எழும்பி, தென்முகமாய் நாகாத தூரத்துக்கோடி, இந்த மடுவை நிரப்பி, மறுபடியும் தென்முகமாயோடி, தீபேரியாக் கடலிலே விழுகிறது.

**மேஷக் (Me'shach).** தானி. க. ௭.

பாபேலின் இராசாவாகிய நெபுகத்நெத்சர் சிறைப்படுத்திக் கொண்டுபோன யூதருள் தேசாதிபதிகளாக்கும்படி தெரிந்தெடுத்துக் கற்பித்த நால்வரிடலொருவன். இவனுக்கு மீஷாயேல் என்றும் பேர். இவன் நெபுகத்நெத்சர் உண்டு பண்ணிவைத்த பொற்சிலையை வணங்கமாட்டோமென்று மறுத்தமையால், இராசா இவனை அக்கினிச்சூளையிலிடுவித்தான். இவனோ யெகோவாவின் சகாயத்தினால் சூளையின் சுவாலையில் வெந்துபோகாமல் தப்பிக்கொண்டான்.

**மேஷா (Me'sha).** ஆதி. ௧௦. ௩௦.

பார்சியாவின் குடாக்கடலுக்கு அண்மையாயிருக்கிற ஒருநர். ஷேமுடைய ச-ம் தலைமுறையானோன் யோக்தானுடைய சந்ததியார் இதிலே குடியேறினார்கள்.

௨-ஆவது. மேஷா. ௨ இரா. ௩. ௪. மோவாபியரின் இராசா. இவன் இஸரவேல் இராசாவுக்குக் கப்பங்கட்டிவந்தவன். யெகோராமுடைய காலத்தில் இவன் இறையிராமற் பிசகுபண்ணினதினால், யெகோராம் யோஷபாதையும் தனக்குத் துணையாகச் சேர்த்துக்கொண்டுபோய் யுத்தம்செய்தபொழுது, இவன் ஆற்றாமல் தளது பட்டத்துக்குமாரனை யெகோவாவுக்குத் தகனபலியாய்ச் செலுத்தினான்.

**மேஷெக் (Me'sech—Me'shech).** ஏசே. ௩௮. ௨.

சின்ன ஆசியாவின் வடகீழ்த்திசையிலே கஸ்பியன் கடலுக்கும், கறுப்புக்கடலுக்கும் ஊடேயிருக்கிற தேசம். இத்தேசத்திலே யாப்பேத்தின் கோத்திர புத்திரர் குடியேறினார்கள்.

## மோ

**மோசே (Mo'ses).** யாத். ௨. ௧௦.

லேவிகோத்திரத்தில் ஒத்தமரபில் பிறந்த புத்திரன். இவன் பிறந்தகாலத்தில் இஸரவேலருக்குள் பிறக்கிற ஒவ்வொரு ஆண்பிள்ளையையும் நைல் ஆற்றிலேயிடும்படி பார்

வோன் கட்டளையிட்டிருந்தான். இந்தப் பிள்ளை பிறந்தபொழுது, மாதா இவனை மூன்றுமாதம் வரையும் ஒளித்துவைத்திருந்து, பின்பு ஓர் நாணற்பெட்டியில் வைத்துப் பூட்டி, ஆற்றேரத்தில் வைப்பித்தாள். எகிப்திராசாவின் மகள் கண்டெடுத்து, பால் ஊட்டி வளர்ப்பித்து, பிராயகாலத்திலே கற்கவைத்தாள். இவன் கலாவல்லபனாகி, இராச புத்திரிக்கு மகனாய் வளர்ந்து, ௪௦-வயதாகும்பொழுது இஸரவேலரில் ஒருவன் அடித்த எகிப்தரில் ஒருவனிடத்திலே பழிவாங்கிக் கொன்று, மீதியான் தேசத்துக்கோடி, எத்திரோவின் மகளை விவாகஞ்செய்து, இரண்டு புத்திரரைப்பெற்று, ஆடுமேய்க்கிறவனாய், சீன்வனத்துக்குப்போய், தேவதரிசனையடைந்து, இஸரவேலருக்கு மீட்பனாக அனுப்பப்பட்டு, அய-வயசிலே எகிப்துக்கு வந்து, இஸரவேலருக்குத் தன்னை அறிவித்து, எகிப்திலே தேவ உத்தரப்படி பத்துவித வாதையை வருவித்து, இஸரவேலரை அழைத்துக்கொண்டு புறப்பட்டு, சீனாய்மலைக்கு வந்து, ௧௦-கற்பனை பெற்று, ௪௦-வருஷம் வனவாசமாய்த் திரிந்து, வனத்திலே அந்த ௪௦-வருஷம்மட்டும் இருபது லட்ச சனங்களுக்குத் தேவவல்லமையினாலே போசனபானம் கொடுத்து, நேரிட்ட யுத்தங்களையும் வென்று, காணாதேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும்படி யோசனாவுக்குக் கற்பித்து, மோவாப் தேசத்திலுள்ள நேபோமலையின் பிஸ்கா என்னும் சிகரத்திலேறி, காணாதேசத்தைப் பார்த்துக் கண்களித்து, தன் உத்தியோகத்தை யோசனாவுக்கு நியமித்து, நூற்றிருபதுவயதாய் அங்கே மரித்து, மோவாபின் பெத்தேயோருக்கு எதிரான தாழ்ந்த பூமியில் அடக்கம்பண்ணப்பட்டான். உபா. ௩௪-ம் அதிகாரம்.

மோரியா (Mo-ri'ah). ஆதி. ௨௨. ௨.

ஓர் மலை. இது யெரூஷலேமுக்கு வடகிழக்கேயிருக்கிறது. இதிலே ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலியிடக் கொண்டுபோனான். தாவீதுருந்த காலத்தில் இந்த மலை யெரூஷலேமைச் சூழ்ந்த மதிலுக்குப் புறம்பேயிருந்தது. தாவீது தன் சனங்களைத் தொகைபார்த்ததினால் வந்த கொள்ளைநோயைத் தடுக்கும்பொருட்டு, காத்தென்னும் தீர்க்கதரிசியின் சொற்படி எபூசியனாகிய அறவ்னாவிடத்திற்போய் இதை விலைக்குவாங்கி, யெகோவாவுக்கு ஒரு வேதிகையை யுண்டாக்கி, அதிலே யெகோவாவுக்குத் தகனபலியையும் ஸ்தோத்திரபலியையும் செலுத்தினான். உசாமு. ௨௪. ௧௬. அன்றுமுதல் இது யெரூஷலேமோடே சேர்க்கப்பட்டது.

இதிலேதான் சலோமோன் இராசா தேவாலயங் கட்டுவித்தான். உ நாளா. ஈ. க. இதின் சிகரம் எழுநூறு அடி உயரமுள்ளது. கி. ௩௩. எழுநூற்றில் ஒமர் (O'mar) என்னும் துலுக்கன் இதன் சாரலைச் சிகரமளவு உயர்த்தி, அதைச் சூழ ஆயிரத்தைநூறு அடி நீளமும், ஆயிரம் அடி அகலமுமுள்ள ஒரு மதிலையும் உண்டாக்கி, அதன் நடுவே நந்தனவனங்களையும், ஒரு பள்ளிவாசலையும் உண்டாக்கினான். இந்த இடம் மக்கத்துக்கு இரண்டாவதான பள்ளிவாசலாகத் துலுக்கர் கைக்கொண்டு வருகிறார்கள்.

மோரே (Mo'reh). ஆதி. கஉ. ஈ.

ஓர் சமபூமி. இது சீகேமுக்குச் சமீபமாயிருக்கிறது. மோசே சாபவாக்கையும், ஆசீர்வாதவாக்கையும் பத்திபத்தியாய்க்கூறு வித்த கெர்சீம்மலையும், ஏபால்மலையும் இதிலேதான் உள்ளது.

மோர்திகாயி (Mor'de-cai). ஏஸ்த. உ. ௩.

ஓர் யூதன். பேன்யாமீன் வமிசத்தான். யாயீரின் புத்திரன். இவனைப் பாபேலின் இராசனாகிய நெபுகத்நெத்சர் சிறைபிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனான். இவன் தன் சிற்றப்பனுடைய புத்திரியாகிய எஸ்தரை வளர்த்து, ஓஷானின் இராசாவாகிய அகஷ்வேரோனுக்கு மனைவியாகக் கொடுத்தான். இவன் அகஷ்வேரோனைக் கொல்லும்படி சதியோசனை செய்தவர்களை அவனுக்கறிவித்ததினால், இராசா இவன்மேல் அதிக பட்சம்வைத்திருந்தான். இவன் இராசாவுடைய மந்திரியாகிய ஆமானை மதியாததினிமித்தம், ஆமான் இவன்மேலே சலஞ்சாதித்து, அகஷ்வேரோஷ்டத்திற் போய், இராசாவே, உமது சனங்களுக்கு வேற்றுமையான சனம் உமது இராச்சியத்திற் பரம்பியிருக்கிறது. அந்தச் சனம் உமது கட்டளைக்கமைகிறதில்லை. ஆதலால் நீர் அந்தச் சனங்களை நாசப்படுத்தும்படி, உமது பிரதிபதிகளாகிய யாவருக்கும் கட்டளையிடவேண்டுமென்று எச்சரித்தான். அதைக்கேட்டு இராசா உன் இஷ்டப்படி கட்டளையனுப்பலாமென்று கற்பித்து, தன் முத்திரை மோதிரத்தையுங் கொடுத்தான். அவனோ சகல யூதரையும் கொல்லவேண்டுமென்று இராசா கட்டளையிட்டதாக ஒரு நிருபத்தை எழுதி, இராசாவின் மோதிரத்தினால் முத்திரித்து, இராச்சியத்தின் பிரதிபதிகள் யாவருக்கும் அனுப்பினான். இக்காரியத்தை இவன் அறிந்து, துக்கப்பட்டுப்போய், செய்தியை எஸ்தருக்கு அறிவித்து, மூன்றுநாளாக உபவாசித்துப் பிரார்த்தித்தான். மூன்றாம்நாளில் தெய்வச் செயலாய் அகஷ்வேரோஷ் ராசா, மூன்றே இவன் தனக்குச்

செய்த சீவ உபகாரத்தைத் தன் நாளாகமத்திலே கண்டறிந்து, தன் மந்திரியாகிய ஆமானின் ஆலோசனையை எதிர்ப்பக்க மாக்கி, இவனுக்குச் சகல இராச வரிசைகளையுஞ்செய்து, முன்னே ஆமான் இவனுக்கும், இவன் சனங்களுக்கும் செய்த அநீதத்தையறிந்து, ஆமான் இவனைத் தூக்கும்படி நிறுத்திவைத்த தூக்குமரத்திலே ஆமானைத் தூக்குவித்து, இவனைத் தனக்குப் பிரதான மந்திரியாக்கினான்.

**மோலேக் (Mo'lech).** லேவி. க௮. ௨௧.

அம்மோனியர் வணங்கிவந்த ஓர் தேவதை. இதற்குப் பாவனையாகப் பித்தளையினாலே ஒரு விக்கிரகத்தை உண்டாக்கி வைத்து, அதற்குப் பிள்ளைகளைத் தகனபலியாகச் செலுத்து வார்கள். அந்த விக்கிரகத்தினுடைய சாங்கம் ரிஷபமுக மும், மனுஷரூபமுமாயிருந்தது. இந்த விக்கிரகத்தை நெருப்பிலே வைத்து, கடிய வெப்பமாக்கி, அதின் கையிலே பிள்ளைகளைத் தகனபலியாய் வைப்பார்கள்.

**மோவாப் (Mo'ab).** ஆதி. கக. ௩௭.

லோத்துடைய முதற் புத்திரன். இவனுடைய சந்ததியாருக்கு மோவாபியரென்று பேர்.

௨-ஆவது. மோவாப். உபா. ௨௩. ௩, ௪, ௫. யோர்தான் நதிக்கும், சாக்கடலுக்கும் கிழக்காய் அர்னோன் நதிக்கு வடக்கேயிருக்கிற ஓர் தேசம். ரூபேன் சந்ததியார் இதைச் சுதந்தரித்தார்கள். இத்தேசத்தார் விக்கிரகாராதனைக்காரரும், காமாதாரும், துராசாரருமாயிருந்தார்கள். இஸரவேலர் காணானுக்குப் புறப்பட்டுப் போகிறவழியிலே இவ்வூரவர்கள் அவர்களுக்குப் போசனபானம் கொடாதபடியாலும், அவர்களைச் சபிக்கும்படி பிலியாமை அழைத்தபடியினாலும், இவர்கள் ௧0-தலைமுறை பரியந்தம் திருச்சபையில் சேரப்படா தென்று சாபமிருந்தது. இத்தேசம் முற்காலத்தில் மகா வளமுள்ளதாயிருந்தும், இக்காலத்திலே, செப்பனியா ௨. ௧-ல் சொல்லியபடி, குறுநிலமன்னருக்கிருப்பிடமாய்ப் பாழ்பட்டிருக்கிறது.

ய

**யதுவா (Jad'du-a).** நிகி. ௧௨. ௧௧.

ஓர் ஆசாரியன். யூதருடைய பிரதான ஆசாரியனாகிய யோனானுடைய மகன். யூதச்சனம் சிறைப்பட்டுப் போனகாலத்தில், இவன் பிரதான ஆசாரியனாகவிருந்தான். இவ

னுடைய காலத்தில் கிரேக்கராசனாகிய மகா அலேக்சந்தர் தீறுநகரத்துக்கு யுத்தஞ்செய்யப்போக அபிப்பிராயமாயிருக்கையில், ஒரு விருத்தனும், அவனோடேகூடச் சில முதியோரும் வந்து தனக்குச் சகாயம் செய்ததாக ஒரு கனவுகண்டிருந்தான். பின்பவன் தீறுவுக்குப்போய் அதை அரண்வளைத்திருக்கையில், தனது தளங்களுக்கு ரஸ்துக்கள் குன்றிப்போனதினால், இந்த யதுவாவிடத்தில் தங்களுக்கு ரஸ்துக்களை அனுப்பவேண்டுமென்று கேட்டனுப்பினதற்கு, இவன் இடங்கொடாததினிமித்தம் அலேக்சந்தர் தான் தீறுவைச் செயங்கொண்டபின்பு, யூதாவைச் சங்கரிப்பேனென்று சபதம் சொல்லியிருந்தான். பின்பு அலேக்சந்தர் தீறுவைச் செயங்கொண்டு, தன் தளங்களுடனே யூதாவைச் சங்கரிக்கத் துணிந்துபோகையில், யதுவாவும், மற்றும் ஆசாரியரும் தங்கள் தங்கள் ஆசாரிய வஸ்திரங்களைத் தரித்தவர்களாய்ச் சபையின் முதியோருடன் கூடி, அலேக்சந்தரைச் சந்திக்கப்போனார்கள். அவன் இவர்களைக் கண்டமாத்திரத்தில் தான் முன்கண்ட கனுவைச் சிந்தித்து, மனந்திரும்பி, இவர்களே தேவதாசரென்றெண்ணி, இவர்களுக்குச் சகாயனாய், தன் சபதவாக்கைத் தள்ளி, உதவிசெய்துவந்தான்.

யப்னியேல் (Jab'ne-el). } யோசு. கரு. கக.  
 யப்னே (Jab'neh)..... } உ நாளா. உசு. கூ.

யூதவமிசத்தாரின் சுதந்தரபூமிக்கு வடமேற்கெல்லையில் பெலிஸ்தியருடைய ஆளுகைக்குள்ளிருந்த ஓர் பட்டணம்.

யன்னே (Jan'nes). உ தீமோ. கூ. அ.

எகிப்திலிருந்த மாயாவி்களும் ஒருவன். யெகோவாவின் கட்டளைப்படி மோசேயும், ஆரோனும் பார்வோனுக்கு முன்பாக அற்புதம் செய்தபொழுது, இவனும் இயம்பிரேயும் வந்து, தங்கள் மாயவித்தையினால் அப்படிச்செய்து, பார்வோனை மருட்டினார்கள். யாத். எ. கூ.

யா

யா (Jah). சங். கூஅ. ச.

எபிரேய பாஷைச் சொல். யெகோவாவுடைய பரியாய நாமங்களிலொன்று. இதிலிருந்து யெகோவாவென்னும் நாமம் பிறந்தது. யா என்பதற்கு அனாதிகாரணரென்றும், சுயம்பு வென்றும் கருத்துக்கொள்ளும்.

யாகவ்ஸ் (Ja'haz, or Jah'zah). { எண். உக. உந.  
யாகாசா (Ja-ha'zah). . . . . { க நாளா. கூ. எஅ.  
யோசு. கந. கஎ.

ஓர் நகரம். இது மோவாப்தேசத்தின் வட எல்லையிலுள்ளது. இதன் இராசா ஏமோரின் இராசனாகிய சீகோன். மோசேயும், சனங்களும் எனிப்தைவிட்டுக் காணுக்குப் போன பொழுது, இந்த இராசனிடத்திலே தாம் அத்தேசத்தை உருவ நடந்து போகும்படி உத்தரவுகேட்க, — அவன் சமாதானம் சொல்லாமல் தன் தளங்களுடனே இவ்விடத்தில் வந்தெதிர்த்து, இஸரவேலருடனே யுத்தம்செய்தான். அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுடைய தேசம் முழுதையும் வசப்படுத்தினார்கள்.

யாகேல் (Ja'el). நியா. ச. கஎ.

கேனியனான ஏபேருடைய மனைவி. ஆத்தேசாரின் இராசனாகிய யாபீனையும், சேனைகளையும், தேபோராளும், பாராக்கும் சங்கரித்ததினாலே யாபீனுடைய தளகர்த்தனான சிசேராய்பயந்து ஒடி, இந்த யாகேலுடைய கூடாரத்தில் புக, — இவள் அவனைச் சமூக்காளத்தினாலே மூடிவைத்து, ஒரு முளை ஆணியை அவனுடைய கன்னச்சுழியிலே புதைய அடித்துக் கொன்றாள்.

யாக்கோபு (Ja'cob). ஆதி. உரு. உகூ.

இஸரவேல் காண்க. (See Is'ra-el.)

உ-ஆவது. யாக்கோபு (James). மத். ச. உக. கிறிஸ்துவின் அப்போஸ்தலருள் ஒருவன். செபேதேயுவுக்குச் சலோமேயிடத்திற் பிறந்த புத்திரன். இவனும், இவன் சகோதரன் யோவானும், பிதாவுடனே வலைகளைப் புரைந்துகொண்டிருக்கையில், யேசுவினுடைய அழைப்பினால் பிதாவையும், தங்களுக்குள்ள மற்றும் யாவற்றையும் விட்டு, அவரைப்பற்றிக் கொண்டார்கள். கி. ஞா. சச-ல் ஏரோதிராசாவினால் கொலையுண்டான்.

ந-ஆவது. யாக்கோபு (James the less). மாற்கு. கரு. ச௦. கிறிஸ்துவின் அப்போஸ்தலருள் ஒருவன். கிலியோப்பா மரியாள் பெற்ற புத்திரன். இவனுக்குச் சின்ன யாக்கோபென்றும் பேர். இவனைக்குறித்துக் கர்த்தருடைய சகோதரனென்று கலாத்தியர் க-ம் அதி. ககூ-ம் வசனத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. இவனுடைய தாயாகிய கிலியோப்பா மரியாள்

கிறிஸ்துவினுடைய தாயாகிய மரியாளுக்குச் சகோதரியென்று தெரியவருகிறது. யோ. ௧௧. ௨௫. இவன் யெரூஷலேமி லே சுவிசேஷத்தை அறிவித்தானென்று, அப். ௧௨. ௧௭: ௧௫. ௧௬: ௨௧. ௧௮. ௧ கொரி. ௧௫. ௭. ௧௭. ௧. ௧௧-வசனங்களில் காணப்படுகிறது. மேலும் சுன்னத்தைப்பற்றி உண்டான சமு சயந்தீர்க்க நியமிக்கப்பட்ட சங்கத்தில் இவன் சபாநாயகமாயிருந்தானென்றும், இவன் சொன்ன தீர்ப்பையே அப்போஸ்தலர் யாவரும் தீர்ப்பாகக்கொண்டார்களென்றும், அப். ௧௫. ௧௬-௨௦-ம் வசனங்களில் விளங்குகிறது. இவன் சுவிசேஷத்தில் ௨௦-ம் பகுதியாய் வழங்குகிற புத்தகத்தை கி. ௭௭. ௬௦-ல் எழுதினான். ௬௨-ல் யூதச் சனங்கள் இவனைப் பிடித்து, யெரூஷலேமில் நிலாமுற்றத்தினின்று கீழே தள்ளிவிட, இவன் விழுந்தும் அவர்களுக்காகப் பிரார்த்தித்து நிற்கையில், இவனை வல்லையத்தினால் அடித்துக்கொன்றார்கள்.

யாசேர் (Ja'zer, or Jaa'zer). யோசு. ௨௧. ௩௧. எண். ௨௧. ௩௨.

அம்மோனிய தேசத்திலுள்ள ஓர் நகரம். இது யாப்போக் நதி தீரத்திலே எஸ்போன் நகருக்கு ஒன்றரைக்காத தூரத்துக்குவடக்கே கட்டப்பட்டது. இதற்குச் சம்பமான ஓர் மடுவுக்கும் யாசேர் என்று பேர். இதிலுள்ள ஒருநூறுக் கண்ணிலேபெருகி, தீபோநதி ஓடுகிறது.

யாசோன் (Ja'son). அப். ௧௭: ௧.

தெசலோனிக்கே தேசத்தில் வாசமாயிருந்த ஓர் விசுவாசி. பவுலும், சீலாவும் தேசாந்திரிகளாய்ச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்தகாலத்தில் இவனுடைய வீட்டிலே தங்கியிருந்தார்கள். அதனால் அவிசுவாசிகளான சில யூதர் வைராக்கியங்கொண்டு, இவனைப் பிடித்து, இழுத்து, தேசாதிபதிகளுக்கு முன்கொண்டுபோய், இவன் இராச கலகக்காரரைத் தன் வீட்டிலே சேர்த்துவைத்திருக்கிறானென்று முறையிட்டார்கள்.

யாத்திராகமம் (Ex'o-dus). வேதாகமத்தின் இரண்டாம் புத்தகம்.

யோசேப்பு மரணமடைந்த நாள்முதல் இஸரவேலருக்கு வந்த இடுக்கண்களும், அவர்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்ட காலந்தொடங்கிச் சம்பவித்த சம்பவங்களும் சொல்லப்படும்.



யாபீன் (Ja'bin). யோசு. கக. க.

ஆத்சோரின் இராசா. இவன் அனேக இராசாக்களைத் தனக்குப் படைத்துணையாய் அழைத்துக்கொண்டு, மேரோம் சலசமீபத்தில் வந்து, யோசுவாவையும் சனங்களையும் எதிர்த்தான். அப்பொழுது யெகோவாவின் உத்தரப்படி, யோசுவாவும் சனங்களும் அவர்களைச் சருவநாசம் செய்து, அவனுடைய பட்டணங்களையும் தங்கள் வசமாக்கினார்கள்.

உ-ஆவது. யாபீன். நியா. ச. உ. இவனும் ஆத்சோரின் இராசா. இவன் தலைப்பட்டு, ௨௦-வருஷமாக இஸரவேல் சனங்களை நெருக்கி, இடுக்கண்படுத்தினான். அப்பொழுது யெகோவா தேபோராளையும், பாராக்கையும் ஏவி, இவனையும் தளங்களையும் சங்கரித்து, இஸரவேலரை இரட்சித்தார்.

யாபேஷ் (Ja'besh). . . . . } க சாமு. கக. ௫.  
யாபேஷ்கிலியாத் (Ja'besh-Gil'e-ad). } நியா. உக. அ.

கிலியாத் மலைக்குச் சமீபமான ஓர் நாடு. இது மனாஷேயின் பாதிக்கோத்திரத்தாருக்குக் கிடைத்த சுதந்தரபூமியைச் சார்ந்தது. ஷவுலுடைய காலத்தில் அம்மோனியனாகிய நா காஷ் வந்து, அதை அரண்வளைக்க, — அதிலிருந்த மனாஷேயர் அவனைச் சமாதானங் கேட்டதற்கு, அவன் நீங்கள் உங்கள் வலக்கண்களைத் தோண்டி, இஸரவேலரை அவமானம்பண்ணுங்கள். அப்பொழுது நான் சமாதானமாவேனென்றான். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஷவுலும், சாமுவேலும் சகல இஸரவேலரையும் சேர்த்துக்கொண்டு, யாபேஷுக்கு வந்து, அம்மோனியரைச் சங்கரித்துச், செயங்கொண்டார்கள். க சாமு. கக. க௨.

யாப்பேத்து (Ja'pheth). ஆதி. ௫. ௩௨.

நோவாவின் சேஷ்டபுத்திரன். இவன் சலப்பிரளயத்துக்கு நூறுவருடத்திற்கு முன்பிறந்தான். சலப்பிரளயம் வந்த பொழுது, பேழையிற்புகுந்து தப்பிக்கொண்ட எட்டு ஆத்துமாக்களிலொருவன். பிற்காலத்தில் இவன் சந்ததியார் செர்மனி, ஸ்பானியா, மேற்கு ஐரோப்பா, சின்ன ஆசியாமுதலிய இடங்களிலே குடியேறினார்கள். இவனுடைய சந்ததி காமியரைச் சிறையாளுவார்களென்றும், சேமியருடைய கூடாரங்களில் வாசம்பண்ணுவார்களென்றும், பிதாவாகிய நோவா ஆசீர்வதித்தான். அதின்படி காமியராகிய காப்பிரிகளை இன்றும் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். சேமியராகிய

இஸரவேலருடைய ராச்சியத்தை யாப்பேத்தியராகிய உரோமரும், கிரேக்கரும் தங்களுக்கு வசப்படுத்திக்கொண்டார்கள். இவன் சந்ததியாகிய இங்கிலிஷியர் சேர சோழபாண்டியர் முதலான இந்துதேச இராசாக்களையும் செயங்கொண்டு, அரசாட்சி பண்ணிவருகிறார்கள். யெகோவா சேமியருக்குக் கொடுத்த வேதமும், அவர்களுக்குள் வந்த இரட்சகரும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தமும் இவர்களுக்குச் சுதந்தரமாயிற்று.

**யாப்போக் (Jab'bok).** ஆதி. ௩௨. ௨௨.

ஓர் நதி. இது கிலியாத் மலையின் தென்கீழ்த்திசைச் சாரலில் எழுந்து, மேற்குமுகமாய்ப் பாய்ந்து, ஏமோரியருடைய தேசத்துக்கும், அம்மோனியருடைய தேசத்துக்குமிடையே ௧0-காததூரமோடி, யோர்தான் நதியிலே சங்கமிக்கிறது. யாக்கோபு இந்த ஆற்றோரத்தில் வந்தபொழுது, தேவதூதனுடனே மல்லாடி, ஆசீர்வாதம்பெற்று, இஸரவேலென்கிற நாமத்தையும் அடைந்தான்.

**யாயீரு (Ja'ir, or Ja'i-rus).** மாற். ௩. ௨௨.

யூதருடைய ஆலயத்தலைவரிலொருவன். இவன் கிறிஸ்துவை விசுவாசித்தவன். இவனுடைய மகள் இறந்துபோனபொழுது, கிறிஸ்துநாதர் அவளை உயிர்பெற்றெழும்பச்செய்தார்.

**யாயீர் (Ja'ir).** எண். ௩௨. ௪௧.

மனுவேஷியின் புத்திரன். மோசே மாகீருக்குக்கொடுத்த கிலியாத்திலுள்ள முப்பது சுற்றுப்பேட்டைகளை அவர்கள் அடிப்படுத்தாமல் விட்டுவிட்டதினால், இவன் போய், அவைகளை வசப்படுத்தி, தனக்குச் சுதந்தரமாக்கினான்.

௨-ஆவது. யாயீர். நியா. ௧0. ௩. இஸரவேலின் ௮-ம் நியாயாதிபதி. கிலியாத்தியன். இவன் இஸரவேலரை ௨௨-வருஷம் நியாயம் விசாரித்தான். இவனுக்கு முப்பது ஆண்பிள்ளைகளுண்டு.

**யாவான் (Ja'van).** ஆதி. ௧0. ௨.

யாப்பேத்துடைய ௪-ம் புத்திரன். இவன் கிரேக்கருக்கும் ஐயோனியருக்கும் கோத்திர பிதா. இவன் கிரேக்கநாட்டிலே குடியேறினான். இவன் சந்ததியார் மத்தித்தராணியாக் கடலிலுள்ள தீவுகளிலும், அதின் கரையோரங்களிலும், இங்கிலாந்து முதலிய தீவுகளிலும் குடியேறினார்கள். ஏசா. ௬௬. ௧௧.

யூ

யூதர் (Jews). உஇரா. கக. கூ.

இஸரவேலருக்கிடப்பட்ட நாமம். இந்தக் குழுஉப்பேர் இஸரவேலர் எல்லாருக்கும் பொதுவாக வழங்கும். வேறு சில இடங்களில் சலோமோனின் குமாரனாகிய ரெகோபேயா முடைய அரசாட்சிக்குட்பட்டிருந்த யூதர், பேன்யாமீன் என்னும் இருகோத்திரத்தாருக்குச் சிறப்புப்பெயராய் வழங்கி வருகிறது. இவர்கள் யெகோவாவைப் பற்றியிருந்த காலமெல்லாம் சமஸ்த ராசாக்களும் செயித்தற்கரிய செயவீரராயிருந்தார்கள். அவரைவிட்டு அந்நியருக்குள் கலந்து, அந்நிய தேவர்களை வணங்கினதினால், லேவியராகமம், உகூ-ம் அதிகாரத்திற் சொல்லியபடி, நிற்பந்தராய், சகலருக்குள்ளும் சிதறுண்டு, எந்தவழி வகையினாலும் ஒரே சாதியாய்த் தங்கள் சொந்த ராச்சியத்துக்கு வரக்கூடாதவர்களாயிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுடைய அதிகிரமத்துக்குத் தகுந்த தண்டனைசெய்து முடித்தபின் யெகோவா தாம் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுக்கிட்ட வாக்கின்படி, மரித்தவன் உயிர்பெற்றெழுந்ததுபோல, இவர்களை ஒரே சபையாகவும், ஒரே ராச்சியமாகவும் கொண்டுவருவார். உரோ. கக. கரு. எபி. கக. கரு. இப்பொழுது ௩௨௧௫000-சனங்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்.

யூதர் (Jude). மத். கக. ௫௫. யோவா. கச. ௨௨.

கிறிஸ்துநாதரின் பன்னிரு சீஷரிலொருவன். சின்ன யாக்கோபுக்குச் சகோதரன். இவனுக்குத் தடேயுவென்றும் பேர். மத். ௧0. ௩. மாற். ௩. ௧௮.

உ-ஆவது. யூதர் (Ju'dah). ஆதி. ௨க. ௩௫. யாக்கோபுக்கு லேயாளிடத்தில் பிறந்த நான்காம் புத்திரன். இவனை யூதகோத்திரத்துக்குப் பூருவபிதா. இவனுடைய கோத்திரம் இஸரவேலின் பன்னிரு கோத்திரத்திலும் பிரதான கோத்திரமாயிருந்து, காணாதேசத்தைப் பன்னிரு பிரிவுகளாய்ப் பிரித்துச், சீட்டுப்போட்டபொழுது, யாக்கோபு தன் புத்திரபெளத்திரரை ஆசீர்வதித்தபொழுது சொன்ன வளமுள்ள பகுதி இவன் கோத்திரத்தாருக்குக் கிடைத்தது. யூதாவை அரசாண்ட இராசாக்கள் இவன் சந்ததியார். ஜிலோவென்றும், மேசியாவென்றும் சொல்லப்படுகிற கிறிஸ்துவும் இந்த வம்சத்திலே

பிறந்தார். இவர் வருமளவும் இந்த வம்சத்தைவிட்டு இராசாங்கம் ஒழிந்துபோனதில்லை. ஆதி. சக. ௮—௧௨.

௩—ஆவது. யூதா. அப். ௩. ௩௭. உரோமை ராச்சியத்துக்கு விரோதமாய் எழும்பின ஓர் கலகக்காரன். கலிலேயா தேசத்தான்.

**யூதாஸ்காரியோத்** (Ju'das Is-car'i-ot). மத். ௧௦. ௪.

யோர்தான்நதிக்குக் கிழக்கிலுள்ள ஸ்காரியோத்தென்னும் ஊரிலுள்ளவன். லூக். ௬. ௧௬. கிறிஸ்துநாதராலே வரித்தெடுக்கப்பட்ட பன்னிரு சீஷரிலொருவன். சீமோனுடைய புத்திரன். இவனைப் பிசாசாயிருக்கிறானென்று யேசுநாதர் ஒருமுறை சொன்னார். யோவா. ௬. ௭௦. இவன் பணப்பிரியனாய் இருந்து, குருத்துரோகியும், தற்கொலைகாரனுமாய் முடிந்தான். இவன் செய்த வன்கண்மையும், பொருளாசையுமே இவனை நிற்பந்தத்துக்கும், துக்கத்துக்கும் உடந்தையாக்கின. இவன் முப்பது வெள்ளிக்காசை இச்சித்து, கிறிஸ்துவை வதை செய்ய ஒப்புவித்தான். பின்பு கிறிஸ்து பட்ட உபாதியையும், அவர் மரித்தபொழுது நடந்த உற்பாதங்களையும் கண்டு, மிகவும் பயமடைந்து, தான் வாங்கின பணத்தைக் கொண்டு போய், தேவாலயத்திலே எறிந்துபோய், நான்குகொண்டு, தலைகீழாய்விழுந்து, குடல்சரிந்து செத்தான். அப். ௧. ௧௮.

**யூதேயா** (Ju-de'a). எஸ்ரூ. ௩. ௮.

யூதா, ஷிமியோன், பேன்யாமீன், தாண் என்னும் நான்கு கோத்திரத்துக்கும் உரிய சுதந்தரபூமி. காணாதேசத்திலே தென்புறம். இதிலே யெரூஷலேம் பட்டணமும் தேவாலயமும் இராசாங்கமும் இருந்தன.

**யூபார்சின்** (U-phar'sin). தானி. ௩. ௨௩.

இந்தச்சொல் பிரேஸ் என்று தானி. ௩. ௨௮—ம் வசனத்திலே பிரிக்கப்பட்டிருக்கிறது. அதினால் யூவும் சின்னும் இடைப்பிறவரல்போல எண்ணவேண்டும். பிரேஸ் என்ற சொல் பாரஸ் என்று வழங்கியிருக்கிறது. இதற்குப் பொருள் பிரிவு பட்டதென்பதாம்.

**யூப்பித்தர்** (Ju'pi-ter). அப். ௧௪. ௧௨.

உரோமைதேசத்தார் வணங்கிவந்த தேவதைகளில் பிரதான தெய்வம். இதனைச் சைவர் வியாழபகவானென்று சொல்லுகிறார்கள். இந்த வியாழம் செல்வத்தையும், சுகத்தையும் கொ

டுக்கவும் கெடுக்கவும் கூடியதென்று இந்துக்கள் நினைக்கிறார்கள். உரோமர் யுத்தத்திலே வெல்வி தோல்வி கொடுக்கிறதென்று நினைத்தார்கள். பவுலும், பர்னபாவும் இலுஸ்திராநகரத்துக்குப் போய்ச் சப்பாணியொருவனைச் சொஸ்தப்படுத்தின பொழுது, பவுலை மெருக்கூரியென்றும், பர்னபாவை யூப்பித்தரென்றும் எண்ணி, இவர்களுக்குப் பூசைசெய்யத் துணிந்தார்கள்.

**யூமெனேயு** (Hy-me'ne-us). உதீமோ. உ. க௭.

ஓர் பொய்ப்போதகன். இவன் உயிர்த்தெழுதலில்லையென்று போதித்தபடியாற் சபையிலிருந்து விலக்கப்பட்டவன். க கொரி. ௫. ௫.

**யூலியஸ்** (Ju'li-us). அப். ௨௭. ௧.

உரோமை இராசாவின் சேனையில் நூற்றுவருக்குத் தலைவன். பெஸ்து என்னும் துரை அப்போஸ்தலனாகிய பவுலை மறியலாக்கி, உரோமைக்கனுப்பினபொழுது, இவன் வசத்திலொப்பித்து அனுப்பினான்.

## யெ

**யெகூ** (Je'hu). ௧ இரா. ௧௬. ௭.

அனானியென்னப்பட்ட தீர்க்கதரிசியின் புத்திரன். இவனும் தீர்க்கதரிசி. இவனை யெகோவா பாஷாவுக்கும், யோஷபாத்துக்கும் தமது வாக்கைச் சொல்லும்படி அனுப்பினார்.

௨-ஆவது. யெகூ. ௧ இரா. ௧௬. ௧௬. இஸரவேலின் ௧௦-ம் இராசா. நிம்ஷீக்குப் புத்திரன். யோஷபாத்துக்குப் பௌத்திரன். இஸரவேலின் இராசாவாகிய ஆகாப்பின் ஆசாமியத்தினிமித்தம் அவனைச் சந்தானசேதம் பண்ணும்படி யெகோவாவினால் அந்தரங்கத்தில் அபிஷேகம்பண்ணப்பட்டவன். இவன் இஸரவேலுக்கு இராசாவாகித், தன் தளங்களுடனே சங்கரகர்த்தனாய் யெகோரமிடத்தில் வர, யெகோராம் அவனுக்கெதிர்கொண்டுபோய், சுகசெய்தியாவென்று கேட்க,—இவன், உன் மாதாவாகிய யெசேபேலின் சோரமார்க்கமும், மாயவித்தையும் உன்னோடிருக்கச் சுகசெய்தி எப்படிவருமென்றான். உடனே அவன் இராசதுரோகமென்று சொல்லித் தன் இரத்ததைத் திருப்பிக்கொண்டோட,—யெகூ பின்நின்று எய்த அம்பு முதுகிற் பாய்ந்து நெஞ்சைப் பிளந்துபோக,—யெகோராம் மரித்து விழுந்தான். அவனை எடுத்து, எறிந்து, அவ

னோடுகூட வந்த அகசியாவையும் கொன்று, யெசேபேலைத் தேடிப்போக,—அதை யெசேபேல் கண்டு, தன் எசமானைக் கொன்ற சிமிறி வாழ்வடைந்தானாவென்று பலகணி வாசலில் நின்று சொன்னதைக்கேட்டு, தன் பணிவிடைக்காரரிருவரை அனுப்பி, அவளைப் பலகணியினின்று கீழே விழுத்தள்ளி, கொல்லவித்து,மேற்படி ஆகாப்பின் பிள்ளைகள் ஏழுபேரையும் கொல்லவித்து, அவன் சந்ததிமுற்றையும் சருவநாசமாக்கி, பின்பு ஷமாரியாவுக்குப்போய், அகசியாவின் சகோதரர் நாற்பத்திரண்டுபேரையுங் கொல்லவித்து, ஆகாப்பு வைத்த பாகாவின் தீர்க்கதரிசிகளையும், பூசாசாரிமாரையும் பிடித்து, பாகாவின் ஆலயத்துக்குட் கொண்டுபோய்க் கொல்லவித்து, அந்தப் பாகாவின் விக்கிரகங்களையும் சுட்டு, அவைகளின் ஆலயங்களை இடித்து, அவைகளை மலவீடாக்கினான். அதினால் யெகோவா பிரியங்கொண்டு, இவனுடைய சந்ததியார் நான்கு தலைமுறைமட்டாக இஸரவேலரை அரசாளுவார்களென்று வாக்குப்பண்ணினார். இப்படியே இவன் வேதவாரியாய் ௨௮-வருஷம் அரசாண்டு, மரித்தான்.

**யெகோனதாப்** (Je-hon'a-dab). ௨ இரா. ௧௦. ௧௫.

ரேகாப்பின் புத்திரன். யெகூ பாகாவின் பூசாசாரிகளைச் சங்கரிக்கும்படி, ஷமாரியாவுக்குப் போனபோது இவனுங்கூடப்போனான். இவன் மீதியான் தேசத்தான். ஆபிரகாம் காணானிலே வாசம்பண்ணின காலத்தில் இவனுடைய முற்பிதாக்கள் காணானைவிட்டு, அம்மோனியருக்கும், மோவாபியருக்கும் வாசமான தேசங்களின் மலைநாட்டில் வாசம்பண்ணினார்கள். பின்பு அவர்களிற் சிலர் மீதியானுக்குப்போய், வசித்தார்கள். இவன் வம்சத்திலே மோசேயின் மாமனான எத்திரே பிறந்தான். மோசேயும் சனங்களும் எகிப்தைவிட்டுக் காணானுக்கு வந்தபோது, அவர்களிற் சிலர் கூடிவந்தார்கள். இவன் தன் புத்திரருடனே, மதுபானம்பண்ணாமலும், நிலங்களைக் கொள்ளாமலும் வீடுகளைக் கட்டாமலும் விட்டு, கூடாரவாசிகளாயிருக்கவேண்டுமென்று கற்பித்தான்.

**யெகோனியா** (Je-co-ni'ah). ௧ நாளா. ௩. ௧௭.

கோனியா காண்க. ஏரே. ௨௨. ௨௪.

**யெகோவா** (Je-ho'vah). ஆதி. ௬. ௩.

அனாதி நித்திய சுயம்புவாகிய கடவுள். யா. காண்க. (See Jah.)

யெகோவாவின் தூதன் (An'gel of Je-ho'vah).

ஆதி. கசு. ஏ. யாத். உந. ௨௦.

இது யேசுக்கிறிஸ்துவுக்குரிய நாமங்களிலொன்று. இவர் பழைய ஏற்பாட்டின் காலத்தில் யெகோவாவால் அனுப்பப் பட்டுப் பூமியிலே பிரத்தியட்சமாய் வந்து, தேவசித்தத்தை மனுஷருக்குப் பலமுறையும் அறிவித்தமையாலும், புதிய ஏற்பாட்டின் காலத்தில் மனுஷரை இரட்சிக்க அனுப்பப்பட்ட மையாலும், தேவசித்தத்தை மனுஷருக்கு வெளிப்படுத்தின மையாலும், யெகோவாவின் தூதனென்கிற நாமம் இவருக்கு வந்தது. அப். ஏ. ௩௦-௩௮.

யெசேபேல் (Jez'e-bel). க இரா. கசு. ௩௧.

சீதோனியரின் இராசாவாகிய இப்பாகாவின் மகள். ஆகாப்புடைய மனைவி. ஆகாப்பு இவளை விவாகம்முடித்தது யெகோவாவின் சமூகத்தில் கொடிய பாவமாகக் காணப்பட்டது. இவள் பொருட்டாகவே இஸரவேலருக்குள் பாகாவையும், அஷ்தாரோத்தையும் வணங்குகிற வணக்கம் தலைப்பட்டது. இவள் ஸ்தாபித்த பாகாலுக்கு நானூற்றைம்பது பூசாசாரிமாறும், அஷ்தாரோத்துக்கு நானூறு பூசாசாரிமாறும் இருந்தார்கள். இவள் யெகோவாவின் தீர்க்கதரிசிகள் யாவரையுஞ் சங்கரிக்கத் துணிந்து, அவர்களில் அனேகரைக் கொல்லுவித்தாள். அக்காலத்தில் இவளுடைய வீட்டதிகாரியான ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளை மலைக்குகையில் ஒளித்துவைத்துப் பரிபாலித்து வந்தான். இலீசாவோ தூரதேசத்துக்கோடி, தெய்வ பரிபாலனத்தினால் சீவித்தான். அப்பொழுது இலீசா வெளிப்படுத்தியபடி ௩-வருஷமும், ௬-மாதமும் மழையில்லாமற் போய்விட்டது. அப்பொழுது ஆகாப் இலீசாவைச் சந்தித்து, நீ இஸரவேலை இடர்ப்படுத்துகிறது என்னவென்று கேட்க,—அவன் நானல்ல, நீரும் உமது குடும்பத்தாருமே அதைச் செய்தீர்களென்று சொல்லி, பாகாவின் ஆசாரியர் நானூற்றைம்பதுபேரையும் தன் முன்பாக அழைப்பித்துப் பாகால் தெய்வமல்லவென்றும், யெகோவாவே தெய்வமென்றும், வானத்திலிருந்துவந்த அக்கினியினாலே சாட்சியிட்டு, அந்த நானூற்றைம்பது பூசாசாரிமாரையுங் கொல்லுவித்து, மழையும் பெய்யப்பண்ணினான். அதினிமித்தம் இந்த யெசேபேல் இலீசாவையும் கொல்லுவிக்க வகைதேடினாள். அப்பொழுது இலீசா தப்பியோடி, ஒளித்திருக்கையில், யெகோவாவின் உத்தரப்படி இலீசா அசாவேலை ஒரீரியாவுக்கும், யெசுவை இஸரவேலருக்கும் இராசாவாகவும், இலீஷாவைத்

தீர்க்கதரிசியாகவும் அபிஷேகம்பண்ணினான். இந்த யெசே பேலுடைய கணவனாகிய ஆகாப் அயலானாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை அபகரிக்க விரும்பினதற்கு நாபோத் இடங்கொடாததினிமித்தம், விசனப்பட்டுப் போசனபானம் பண்ணாமலிருந்ததை இவள் அறிந்து, ஆகாப்பைத் தேற்றிப் புசிக்கச் செய்து, இந்த நாபோத்து யெகோவாவையும், இஸரவேலின் இராசாவையும் தூஷணித்தானென்று பொய்ச்சாட்சியை ஏற்படுத்தி, நாபோத்தைக் கொல்லவித்துப்போடுங்க ளென்று ஆகாப் எழுதினதாய் ஒரு பத்திரம் எழுதிவைத்து, அத்தேசத்துப் பிரபுக்களிடத்திற்கு அனுப்பி, அவனைக் கொல்லவித்து, நாபோத்தின் நிலத்தைத் தன் வசப்படுத்தினான். க இரா. உக. கக—கசு. பின்பு யெகூ இராசாவாகி இவளையும், இவள் புத்திரர் அனைவரையும், இவள் வமிசத்தையும் நாசமாக்கினான்.

**யெதுதான்** (Jed-u'thun). க நாளா. கசு. ஈஅ.

யெருஷலேமின் தேவாலயத்திலுள்ள கீதக்காரருக்குத் தலைவன். சங். ஈகூ. சங். சுஉ. சங். எஎ. முகவுரைகள்.

**யெப்தா** (Jeph'thah). நியா. கக. க.

இஸரவேலருடைய கூ—ம் நியாயாதிபதி. கிலியாத்தின் புத்திரன். இவன் அன்னியஸ்திரீயிடத்தில் பிறந்த புத்திரனானபடியால், கிலியாத்தின் சுதந்தரபுத்திரர் இவனைத் தூரத்திவிட, —இவன் ஜூரியாவுக்கோடிப்போய்த் தோப்நாட்டில் வாசம்பண்ணினான். இவன் அங்கிருக்கையில் அம்மோனியர் வந்து, இஸரவேலருடனே யுத்தஞ்செய்ய, —இஸரவேலர் இவனிடத்திற்போய், நாங்கள் அவசயப்படுகிறோம். நீ வந்து எங்களுக்குச் சேர்பதியாயிருந்து, யுத்தத்தை நடப்பியென்று வேண்டிக்கொள்ள, —இவன் நான் அம்மோனியரைச் செயங்கொண்டால் என்னை நீங்கள் நியாயாதிபதியாய் வைப்பீர்களோவென்று கேட்டு, அந்த உத்தியோகத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுடனே கூடிப்போய், அவர்களுக்குத் தலைவனும், சேர்பதியுமாக நியமிக்கப்பட்டபின், யெகோவாவைப் பிரார்த்தித்துக்கொண்டு, அம்மோனியரின் இராசனிடத்துக்குத் தூதனுப்பி, நீ எங்களுடனே யுத்தத்துக்கு வரக் காரணமென்னவென்று வினாவிச் சமாதானஞ்சொல்லியனுப்ப, —அவன் சமாதானப்படாமையினால், நமக்கும் உனக்கும் நடுவே யெகோவா தீர்ப்புச்செய்யக்கடவரென்று சொல்லி, யெகோவா விடத்திலே சேர்ந்து, நான் அம்மோனியரைச் செயங்கொண்டு



திரும்பிவரும்பொழுது, எனக்கெதிரே வருவதை யெகோவாவுக்குத் தகனபலியாய்ச் செலுத்துவேனென்று சங்கற்பித்துக்கொண்டு, யுத்தத்துக்குப்போய், செயங்கொண்டு, திரும்பிவரும்பொழுது தன்னுடைய மகள் கண்ணெதிரே வரக்கண்டு, தன் சங்கற்பத்தை அவளுக்குச் சொல்ல, —அவள் நீர் உமது சங்கற்பத்தின்படி செய்யும், யெகோவா உமக்குச் செயந்தந்ததே போதுமென்றாள். இரண்டுமாதம் சென்றபின் அந்தச் சங்கற்பத்தின்படி அவளை ஒப்பித்தான். நியா. கக. ௩௧. மறுபடியும் இவன் எப்ராயீமருடன் எதிர்த்து, அவர்களில் நாற்பத்தீராயிரம்பேரைச் சங்கரித்தான். இப்படியே சு-வருஷம் இஸரவேலருக்கு நியாயாதிபதியாயிருந்து மரித்தான்.

யெரீகோ (Jer'i-cho). எண். ௨௨. க.

காணத்தேசத்திலுள்ள சமஸ்த நகரங்களுள் விசேஷ நகரமாயிருந்த ஓர் நகரம். இதைப் பேன்யாமீன் கோத்திரத்தார் சுதந்தரம் பெற்றுக் குடியேறினார்கள். இது யெரூஷலேமினின்று இருகாததாரத்துக்கு வடகிழக்காய் யோர்தான் நதி தீரத்திலிருக்கிறது. இந்த நகரத்தில் யூதச்சனம் குடியேற முதலிருந்த சனங்கள் சந்திரனை வணங்கிவந்தபடியால், இதற்கு யெரீகோவென்கிற நாமம் வந்தது. யெரீகோவென்பது எபிரேய பாஷைச்சொல். இதற்குத் தமிழ் சாந்திரியம். இந்த நகரத்தை இஸரவேற் சனங்கள் முதல்முதல் பிடித்தார்கள். இதின் மதில் மா பெலமுள்ளதாயிருந்தும், இஸரவேலர் யெகோவாவுடைய கட்டளைப்படி ஏழுநாள் அதைச் சுற்றிவந்து, எக்காளம் ஊத, ஏழாம் நாளில் மதில் முழுதும் புரண்டு விழுந்தது. அதின்பின்பு அவர்கள் அந்த நகரத்தைச் சுட்டுப் பஸ்மமாக்கினார்கள். பிற்காலத்தில் இதன் சமீபத்தில் வேதசாத்திர வித்தியாசாலை ஒன்று கட்டப்பட்டது. அதிலே இலீஷா தீர்க்கதரிசி கற்பிக்கப்பட்டான். இந்த நகரத்திலே தான் இலீஷா தீர்க்கதரிசி கசப்புள்ள தண்ணீரைச் சுத்தமாக்கினான். ௨ இரா. ௨. கக. கிறிஸ்துநாதரைப் பின்பற்றின சக்கேயு இந்த ஊரிலுள்ளவன். லூக். கக. க, ௨.

யெருபாகால் (Je-rub-ba'al). நியா. எ. க.

கீதியோன் காண்க.

யெரூஷலேம் (Je-ru'sa-lem). யோசு. கஅ. ௨௮.

ஓர் பட்டணம். யூதாதேசத்தின் தலைநகரம். பேன்யாமீன் கோத்திரத்தாருடைய சுதந்தரபூமி. இதற்குச் சாலே

மென்றும், ஆதி. கச. கடி. எபூசியென்றும் பேர். யோசு. கடி. உடி. இதிலே மெல்கிசேதேக் வாசம்பண்ணினான். இதிலே, ஆபிரகாம் தன் மகனைப் பலியிடப்போன மோரிய மலையும் தாவீது தனக்கு நகரம் கட்டின சீயோன் மலையும் இருக்கின்றன. இதிலே ஷவுல்முதலிய பல யூதராசாக்களும் இருந்தார்கள். இதிலேதான் தேவாலயமும் இருந்தது. இந்த நகரம் கட்டப்பட்ட நாள்முதல் ஐந்துவருஷமட்டாக நிலை கொண்டிருந்தது. கி. மு. அறுநூற்றாண்டளவில் பாபிலோனிராசனாகிய நெபுகத்நெச்சர் தளங்களுடனே வந்து, நகரத்தை அரண்கொலைத்து, இராச பிரபுக்களில் அனைகரைச் சிறைப்பிடித்துக்கொண்டு போனான். அதினின்றும் எழுபது வருஷம் சென்றபின், கோரேஷ் ராசனுடைய உத்தரவின் படி எஸ்ராவும், நிகிமியாவும், சனங்களும் வந்து, அதைத் திரும்பப் புதுப்பித்து, தேவாலயத்தையுங் கட்டினார்கள். அந்நாள் தொடங்கி, அறுநூறு வருஷமட்டாக மேதிய பார்சிய ராச்சியத்துக்குள் அமைந்திருந்தது. பின்பு கி. மு. ௩௩௨-ல் கிரேக்கராச்சியத்துக்குள் அமைந்தது. கி. ௩௩௩-ல் உரோமைராசனாகிய அதிரியான் தனது சேனாபதியாகிய தீத்துவை அனுப்பி, அதைச் சருவநாசப்படுத்தினான். அதன்பின் உரோமை இராசனும் வேதவிரோதியுமான யூலியான் கிறிஸ்து நாதரும், மற்றும் தீர்க்கதரிசிகளும் அது ஒரு கல்லின்மேல் மற்றொரு கல் வைக்கப்படுவதில்லையென்று சொன்ன வாக்கைப் பொய்ப்படுத்தும்படி துணிந்து, அதைக் கட்டுவிக்க முயன்றான். அப்பொழுதுண்டான பூகம்பத்தினாலும், பூமியிலிருந்தெழும்பின அக்கினிச் சுவாலையினாலும் அவன் முயன்ற முயற்சியும், அவனிட்ட முஸ்தீதுகளும், அவனனுப்பிய சனங்களும் பெருநெருப்பிவிட்ட பஞ்சைப்போல நாசமாயின. அப்படியே பதினேழுமுறை பரிச்சேத நாசப்பட்டது. இவ்வகையாய் முறைக்கு முறை அழிக்கப்பட்ட பட்டணம் உலகத்திலில்லை. இப்படியே முறைக்கு முறை தலைப்படுகிற பட்டணமும் உலகத்திலில்லை. இவைகளைல்லாம் தெய்வச்செயலாய் முறைக்குமுறை நடந்து, வேதவாக்கியங்களுக்குப் பூரணசாட்சியாயிருக்கிறது. இந்தப் பட்டணம் இப்பொழுது ரூப யௌவனமுள்ள ஒரு ஸ்திரீ சிலகாலத்தில் நரைதிரைகொண்டு, பற்கழன்று, விதவையாய், வஸ்திரபூஷண அலங்காரமின்றி, தனது பழைய வடிவத்தைமாத்திரங் காட்டி நிற்கிறதுபோலிருக்கிறது. யெகோவாவுடைய ஆலயத்துக்குரித்தாயும், வேதப்பிரமாணத்துக்கும், கிறிஸ்து ரட்சகருக்கும் சுதந்தரநிலையமாயும், தேவவாக்குத்தத்தத்துக்குடந்

தையாயும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சுதந்தரபூமியாயும் இருந்த இந்தப் பட்டணம் இப்பொழுது மகமதீயர் கைப்பட்டு, சுவிசேஷ பிரபலியத்துக்கும், அதன் நன்மைக்கும் புறம்பாயிருக்கிறது. இது எத்தனை ஆச்சரியம், எத்தனை நிற்பந்தம்.

2-ஆவது. புது யெரூஷலேம் (New Je-ru'sa-lem). வெளி. உக. 2. இது உவமையாகு பெயர். முந்தின வானமும் பூமியும் ஒழிந்துபோனபின், கிறிஸ்துநாதராலே ஸ்தாபிக்கப்பட்டதும், பரிசுத்தமாக்கப்பட்டதும், பாவத்துக்கும் மரணத்துக்கும் உடந்தையற்றதும், யெகோவாவின் சன்னிதானத்தில் உள்ளதும், வானசோதிகளுடைய வெளிச்சத்தைப் பற்றாமல், கிறிஸ்துவின் மகிமையையே வெளிச்சமாகக்கொண்டிருப்பதும், கிறிஸ்துவைத் தமக்குப் பதியாகக்கொண்டு பதிவிரதாதருமத்தை அனுட்டித்திருப்பதும், பசி, தாகம், நித்திரை, சஞ்சலம் முதலிய உபத்திரவங்களுக்கு உடந்தையில்லாததும், யெகோவாவுடைய ஆலயமுமாயிருப்பது.

யெரோபேயாம் (Jer-o-bo'am). க இரா.கக.உசு.

இஸரவேலின் க-ம் இராசா. நேபாத்துக்குச் செருகாளிடத்திற் பிறந்த புத்திரன். சலோமோன் இராசா இவனுடைய காரிய சாமர்த்தியத்தைக் கண்டு, யோசேப்பின் கோத்திரத்துக்கு நியாய விசாரணைக்காரனாக நியமித்தான். அப்படியிருக்கையில், ஒருநாள் அகியாதீர்க்கதரிசி வழியிலே இவனைச் சந்தித்து, இஸரவேலின் இராசா தாவீதின் வழியிலே நடவாமல் அன்னிய தேவதைகளைச் சேவித்தபடியால், அவர்களிற்பத்துக்கோத்திரத்தாரையும் நீ அரசாளும்படி தேவன் தெரிந்துகொண்டாரென்றான். அதைச் சலோமோன் அறிந்து, இவனைக் கொன்றுபோட வகை தேடினான். அதினாலே இவன் பயந்து, எகிப்துக்கோடி ஒளித்திருந்தான். சலோமோன் மரித்தபின் அவன் புத்திரனாகிய ரெகோபேயாம் பட்டத்துக்கு வந்தபொழுது, உண்டான விரோதத்தினிமித்தம் பத்துக் கோத்திரத்தாரும் பிரிந்து, இவனைத் தங்களுக்கு இராசாவாக நியமித்துக்கொண்டார்கள். இவனே ஹீகேமைக் கட்டி, அதிலேயிருந்து, இருபத்திரண்டு வருஷம் அரசாண்டான். இவன் அரசாளுகையில் இஸரவேலர் யெரூஷலேமின் தேவாலயத்தில் ஆராதனை செய்யப்போனால், ரெகோபேயாமைச் சார்ந்துவிடுவார்களென்று பயந்து, பொன்னினாலே இரண்டு இடப விக் கிரகத்தைபுண்டாக்கி, ஒன்றைத் தாணிலும், மற்றதைப் பெத்

தேவிலும் ஸ்தாபித்து, அவற்றுக்குத் தான்தானே ஆசாரியனாகவும் ஏற்பட்டிருந்தான். இதினாலே வந்த தோஷம் சந்தான தோஷமாகி, இவன் சந்தானம் அற்பகாலத்திலே பூமியிலே யில்லாமல் வேர் அறுந்துபோயிற்று. க இரா. கந. ஈச.

௨-ஆவது. யெரோபேயாம். ௨ இரா. கச. ௨௩. இஸரவேலின் கந-ம் இராசா. யோவாஷின் புத்திரன். ஈஷகார் கோத்திரத்தான். ஷமாரியாவிலே சக-வருஷம் அரசாண்டான். இவன் முந்தின யெரோபேயாமைப்போல யெகோவாவை விட்டு, விக்கிரகாராதனைக்காரனாக இருந்தான்.

**யெஜூரன் (Jesh'u-run).** ௨பா. ௩௨. ௧௩.

இதற்குத் தேவநேசனென்பது கருத்து. இந்த நாமம் தேவனிடத்திலிருந்து வருகிற சகசலாக்கியத்தை அடைந்த சனமாயும், தேவ ஒத்தாசையைப் பெற்றவர்களாயும், தேவனைமாத்திரம் வழிபட்டவர்களாயுமிருக்கிற சனங்களுக்கிட்ட நாமம்.

**யெஸ்ரியேல் (Jez're-el).** யோசு. ௧௯. ௧௯.

ஓர் நகரம். இது கில்போயா மலைக்குக் கிட்டுமானம். இதினாலேதான் இஸரவேலின் ராசனாகிய ஷஷலும், மக்களும் பெலிஸ்தியருடைய யுத்தத்தில் மடிந்தது. க சாமு. ௩௧. ௬. இந்த இடத்திலேதான் யெசேபேலும், யோராணும் மரித்தார்கள். இந்த இடம் எக்காலத்திலும் போர்க்களமாய் வழக்கப்பட்டிருக்கிறது. ௨ இரா. ௧. ௧௩, ௨௦-மட்டும்.

**யே**

**யேசு (Je'sus).** மத். ௧. ௨௧.

இது கிரேக்கச்சொல். எபிரேயப்பாஷையடியாய் வந்தது. தமது சனங்களை இரட்சிக்கிறவரென்பது கருத்து. இது திரீத்துவத்திலொருவராய், மனுப்புத்திரனென்றும், தேவ புத்திரனென்றும் பேர்ப்பட்ட கிறிஸ்துவுக்குக் காரண இடுகுறியாய்த் தேவதூதனாலே இடப்பட்டது. கிறிஸ்து யேசு காண்க.

**யொ**

**யொக்தீயேல் (Jok'theel).** ௨ இரா. ௧௬. ௭.

இதற்குச் சேலாவென்றும் பெயர். தற்காலத்திலே இதற்குப் பெத்திராவென்றும் பேர். இந்த நகரம் இரண்டு மலை

களுக்கிடையேயிருக்கிற சங்கட பூமியிலே கட்டப்பட்டு, ஏதோமிய தேசத்துக்குத் தலைநகரமாய், ஆரோன் மரித்த ஓர் என்னும் மலைக்குச் சமீபமாய், சாக்கடலுக்கும் செங்கடலுக்குமூடே இருக்கிற சேயீர்மலை இரண்டுக்குமூடே கட்டப்பட்டிருக்கிறது.

**யொக்னியாம்** (Jok'ne-am). யோசு. கஉ. ௨௨.

ஓர் நகரம். இது கர்மேல் மலைச்சாரலில் இருப்பதினால் இதற்குக் கர்மேலென்றும் பேர்.

**யொப்பா** (Jop'pa). ௨ நாளை. ௨. கசு.

ஓர் நகரம். இது மத்தித்தராணியாக் கடலுக்குக் கிழக்கே யெருஷலேமுக்கு வடமேற்கே பெலிஸ்தியருடைய நாடாயிருந்தது. யோனா நினிவேக்குப் போகாமல், தர்ஜிஜுக்குப் போம்படி இதன் துறையிலே கப்பலேறினான். சலோமோன் இராசா தேவாலயங் கட்டுவிக்கிறதற்குத் தீறுநகரத்து இராசா வாகிய ஈராம் அனுப்பின தேவதாருமரங்கள் இதன் துறையிலேதான் கரைசேர்ந்தன. இது யெருஷலேமிலிருந்து ஐங்காத வழி வடமேற்காயிருக்கிறது.

## யோ

**யோகெபேத்** (Joch'e-bed). யாத். சு. ௨௦.

அம்ராமுடைய மனைவி. லேவிகோத்திரத்தாள். எண். ௨சு. ௩௯. ஆரோன் மோசே என்பவர்களுக்கு மாதா.

**யோசுவா** (Josh'u-a). யோசு. க. க.

நூனின் புத்திரன். மோசேக்குப் பிரதிகாரகன். இவனுக்கு ஒஷேயாவென்றும் பேர். எண். ௧௩. அ. எப்ராயீம் கோத்திரத்தான். எகிப்திலே பிறந்தவன். மோசேக்கு நாற்பது வருஷக்காலம் பரிசாரகனாய் நடந்து, மோசே மரித்தபின்பு அவனுக்குப் பிரதிகாரகனானான். இவன் மோசேயுடைய கட்டளைப்படி காணத்தேசத்து வளமறியப்போன பன்னிரு கோத்திரத்திலும் பிரித்தெடுத்த பன்னிரு தலைவமாருள் ஒருவன். அவர்களில் ௧௦-தலைவமாரும் அவிசுவாசிகளாய், நாம் காணானைச் சுதந்தரிக்கக்கூடாதென்று இஸரவேலரைப் பெலவீனப்படுத்த, — இவன் யெகோவாவை நம்பி, யெகோவாவின் பெலத்தைக்கொண்டு நாம் காணானைச் சுதந்தரிப்போமென்று

திடன்சொன்னான். இவன் மோசேயின் பின்பு இஸரவேலரை வழிநடத்தி, யோர்தான் ஆற்றைக் கடக்கச் செய்து, சந்திர சூரிய கதியைத் தடுத்து, யெரீகோவின் மதிலை விழுத்தி, அனேக யுத்தங்களை வென்று, காணானை இஸரவேலருக்குப் பங்கிட்டு, இஸரவேலரைப் பரிபாலித்துவந்தான். இவனே வேதாகமத்தில் சு-ம் புத்தகத்தையும் எழுதினான்.

உ-ஆவது. யோசவா. சகரி. கூ. கக. ஓர் மகா ஆசாரியன். யோசாதெக்கின் புத்திரன். இவனுக்கு யேஜுவாவென்றும் பேர். எஸ்ரூ. ௫. ௨. இவன் செருப்பப்பேலுக்குத் துணையாய் நின்று, தேவாலயத்தைத் திரும்பக்கட்டினான்.

யோசே (Jo'ses). மாற். க௫. ௪௦.

கிலியொப்பாவென்று பேருள்ள அல்பேயுவுக்கு யேசுவின் தாயாகிய மரியாளின் சகோதரியாகிய மரியாளிடத்திற் பிறந்த புத்திரன். சின்ன யாக்கோபுக்குச் சகோதரன். யோவா. கக. ௨௫.

யோசேப்பு (Jo'seph). ஆதி. ௩௦. ௨௪.

யாக்கோபுக்கு ராகேலிடத்தில் முதற்பிறந்த புத்திரன். இவன் கள-வயதில் சகோதரராலே பாழ்ங்குழியிலே போடப்பட்டான். ஆதி. ௩௧. ௨௪. பின்பு இஷ்மாவேலருக்கு விலைப்பட்டு, எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். அவர்களாலே பார்வோனுடைய மெய்காப்பாளரூள் ஒருவனாகிய போத்திப்பாருக்கு விற்கப்பட்டான். இவன் உத்தமனும், தெய்வபத்தனும், நாணயவானுமாகையால், போத்திப்பார் இவனை உக்கிராண விசாரணைக்காரனாக வைத்தான். இவன் அங்கிருக்கையில் அவன் மனைவி இவனுடைய ரூபயௌவனத்தைக்கண்டு, இவன்மேல் இச்சைவைத்ததற்கு, இவன் இடங்கொடாதினிமித்தம் அவள் இவன்மேலே பொய்யாய் அபவாதஞ்சொல்லி, பின்பு சிறைச்சாலையில் வைப்பித்தாள். ஆதி. ௩௧. ௧-௨௦. அவன் அங்கே கரு-வருஷங்களாயிருக்கையில் பார்வோன் கண்ட சொப்பனத்துக்கு அருத்தம் சொன்னதினால் விடுதலைபெற்று, ௩௦-வயசிலே தேசாதிகாரியாயும், ஆராய்ச்சியாயும் வைக்கப்பட்டான். ஆதி. ௪௧. பின்பு இவன் பிதாயாக்கோபும், சகோதரரும், பரிவாரங்களும், இவனிடத்திற் போய், இவனுடைய தாபரிப்பின் கீழிருந்தார்கள். இவன் அங்கிருக்கையில் எப்ராயீம் மறாஷே என்னும் புத்திரரைப் பெற்று, தன் தகப்பனுடைய மரணத்தையும் கண்டு, அவ

னைக் காணானுக்குக் கொண்டுவந்து, அடக்கம்பண்ணி, மறுபடியும் எகிப்துக்குப் போய், நெடுநாள் அங்கிருந்து, வயோவிருத்தமாய் மரிக்கும்பொழுது, இஸரவேலரை அழைத்து, அவர்கள் காணானுக்குத் திரும்பும்பொழுது, தன் எலும்புகளையும் கொண்டுபோய் அங்கே அடக்கம் பண்ணவேண்டுமென்று கட்டளையிட்டு, கக௦-ம் வயதில் மரணமடைந்தான். யேசு சருவலோக ரட்சகராவதற்கு அதிக சிறுமைப்பட்டது போல, இவனும் தன் சிறுமைப்பாட்டினாலே இஸரவேலருக்கு இரட்சகனானான். இவன் சிறுபிராயமாயிருக்கையில் சந்திரனும், சூரியனும், பதினொரு நட்சத்திரங்களும் தன்னைச் சுற்றி வணங்கவும், தன் அரிக்கட்டைப் பதினொரு சகோதரருடைய அரிக்கட்டுகளும் தாழ்ந்து வணங்கவும், க௬-வயசுமட்டிலே கண்ட சொப்பனம் மேற்படி க௬-வருஷத்துக்குப்பின் நிறைவேற்றமாயிற்று.

௨-ஆவது. யோசேப்பு. மத். ௨௭. ௩௭. இவன் அரிமத்தீயாவூரான். யேசுவுக்குச் சீஷன். இவன்தான் யேசுவின் சரீரத்தைச் சிலுவையிலிருந்தெடுத்து, அடக்கம்பண்ணுவதற்குப் பிலாத்திடத்தில் உத்தரவு பெற்று, தன் சொந்தக் கல்லறையில் அடக்கம்பண்ணிப்போனான்.

௩-ஆவது. யோசேப்பு. மத். ௧. ௧௮. யேசுவின் தாயாகிய மரியானுக்கு மணவாளனாக வாக்குத்தத்தம் பண்ணினவன். இவன் தாவீதின் வமிசத்தானும், நீதிமானும், உத்தமனுமாயிருந்தான். இவனுக்குக் காபிரியேல் என்கிற தூதன் வெளிப்பட்டு, மரியானுடைய கர்ப்ப உற்பத்தியின் வரலாற்றையும், யேசுவின் ரட்சிப்பின் வகையையும் சொல்லிக் காண்பித்து, அவருக்கு யேசுவென்று பேரிடுவாயாகவென்றும் சொன்னான். இதுவன்றி இந்தத் தூதன் இவனுக்கொருமுறை காணப்பட்டு, பிள்ளையை எகிப்துக்குக் கொண்டுபோய் வைத்திருக்கும்படி கற்பிக்க, —பிள்ளையுங்கொண்டு எகிப்துக்கு இராவினிலே புறப்பட்டுப்போய், அங்கே சிலவருஷம் தங்கினபின், மறுபடியும் தூதன் தரிசனமாகிச் சொன்னபடி, எகிப்தை விட்டு இஸரவேல் தேசத்துக்குக் கொண்டுபோயும், அர்கேலாவுக்குப் பயந்து கலிலேயாவுக்குப்போய், நாசரேத்தில் தங்கினான்.

யோதாம் (Jo'tham). நியா. ௧. ௩.

யெருபாகாலென்னும் கீதியோனுடைய இளைய மகன். இவனுடைய பிதாவின் வைப்பாட்டி புத்திரனாகிய அபிமே

லேக் இவன் சகோதரர் எழுபதுபேரையும் கொன்றபொழுது, இவன் ஒளித்துத் தப்பியிருந்தான். ஐக்கேமியர் அபிமேலேக்கைத் தங்களுக்கு இராசாவாக அபிஷேகம்பண்ணினதை இவன் கேள்விப்பட்டிடு, கெரிசீம் மலையின்மேலேறி, ஐக்கேமியரே, என் பிதா உங்கள் நிமித்தம் தன் சீவனை அருமையாய்ப் பாராமற் போய், யுத்தஞ்செய்து, உங்களை மீதியானியர்கைக்கு விடுவித்தார். நீங்களோ அவருடைய புத்திரர் எழுபதுபேரைக் கொன்றவனும், அவருடைய வேலைக்காரியின் புத்திரனுமாகிய அபிமேலேக்கை இராசாவாக்கினீர்கள். எங்கள் பிதா உங்களுக்குச் செய்த நன்மைக்குப் பதிலாய் இந்தத் தீமையைச் செய்தீர்கள். ஆகையால் உங்கள் நெருப்பு அவன்மேலும், அவன் நெருப்பு உங்கள்மேலும் பற்றிக்கொள்ளக்கடவது என்று சாபமிட்டு, ஒளித்தோடிக், கேரூருக்குப் போய்த் தங்கினான். மூன்று வருஷத்துக்குப்பின்பு தெய்வச்செயலாய் ஐக்கேமியருக்கும், அபிமேலேக்குக்கும் யுத்தமுண்டாகி, தேசமும் சனமும் அபிமேலேக்காலே அழிக்கப்பட்டன. அபிமேலேக்கு ஒரு ஸ்திரீகையினாலே மடிந்து குற்றயிராய்க் கிடக்கையில் தன் வேலைக்காரனுடைய கையினாலே இறந்தான். இப்படியே யோதாம் சொன்ன சாபம்பலித்தது.

௨-ஆவது. யோதாம். ௨ இரா. ௧௫. ௩௨. யூதருடைய ௧௧-ம் இராசா. ஊசியாவின் புத்திரன். இவன் ௨௫-வயதிலே பட்டத்துக்கு வந்து, தன் பிதாவுக்குக் கீழ் அரசாய் ௨௫-வருஷமும், சுயாதிபதியாய் ௧௬-வருஷமும் அரசாண்டு, அனேக யுத்தங்களை வென்று, சுத்தபத்தியுள்ளவனாய், யெகோவாவின் ஆலயத்துக்கு ஒரு வாசலையும், பலநகரங்களையும், கோட்டைகோபுரங்களையும் கட்டுவித்து, யெகோவாவின் கிருபையினாலே பெலவானாயிருந்து, ௬௬-வயதளவில் மரணமடைந்தான். ௨ நாளா. ௨௭.

### யோபு (Job). யோபு. ௧. ௧.

ஏதோமென்னும் ஏசாவின் கோத்திரத்தான். ஏதோம் தேசத்திலுள்ள ஊத்சிலே பிறந்தான். இவன் உத்தமனும் தெய்வபத்தனுமாயிருந்தான். இவனுக்கு ஏழு புத்திரரும், மூன்று புத்திரிகளும் பிறந்தார்கள். ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டைகளும், ஐந்தாறுசோடு எருதுகளும், கழுதைகளும் இருந்தன. அனேக வேலைக்காரரும் இருந்தார்கள். இப்படியே இவன் திரவிய சம்பன்னனாயிருந்தகாலத்திலே, பசாசு



இவனுடைய தெய்வபத்தியை அழிக்கத் துணிந்து, இவன் சந்ததியையும், இவனுக்குண்டான சம்பத்துக்கள் யாவற்றையும் ஒரே தினத்தில் இவனைவிட்டு நீக்கிவிட்டது. அப்பொழுது இவன் நான் என் மாதாவினின்றும், நிருவாணியாய் வந்தேன், நிருவாணியாய்த் திரும்புவேன். யெகோவா தந்தார். யெகோவா எடுத்தார். அவருக்கு ஸ்தோத்திரமென்று சொன்னதேயன்றி, சற்றேனும் தான் கொண்ட தெய்வபத்தில் குன்றாமலும், அவர்மேல் மனஸ்தாபமடையாமலும் இருந்தான். பின்பு பசாசு அவனுடைய கேசாதிபாத மீறான அவயவங்களெல்லாம் பருக்களும் இரணங்களும் உண்டாகும்படி செய்தது. அதிலும் அவன் யெகோவாவை விட்டு விலகாமல், நிலைகொண்டிருந்தான். பின்பு சுற்றத்தாராலே தூஷிக்கப்பட்டான். அதிலும் அவனுடைய மனம் மாறவில்லை. இப்படி இருந்ததினாலே அவனுக்கு யெகோவா திரும்ப அனேக வெள்ளியையும், பதினாலாயிரம் ஆடுகளையும், ஆயிரம் சோடு எருதுகளையும், ஆயிரம் ஒட்டைகளையும், ஆயிரம் கழுதைகளையும், ஏழு புத்திரரையும், மூன்று புத்திரிகளையும் அருளிச்செய்தார். இதன் பின்பு இவன் நூற்று நூற்பது வருஷம் உயிரோடிருந்து புத்திரர், பெளத்திரர், பிரபௌத்திரர், விருத்தபிரபௌத்திரர் என்னும் நான்கு தலைமுறைகளையும் கண்டு மரித்தான். இவனுடைய சரித்திரப்புத்தகம் வேதத்திலே கஅ-ம் பகுதியாய்ச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப்பகுதி மோசேயினுடைய ஐந்தாகமங்களுக்கும் முன் எழுதப்பட்டதென்றும், இவன் கி. மு. ஆயிரத்தைநூற்றிருபதுமட்டில் இருந்தானென்றும் நினைக்கிறார்கள்.

யோபேல் (Ju'bi-lee). லேவி. உரு. ௧௦.

இஸரவேலர் எகிப்தைவிட்டுப்புறப்பட்ட ஐம்பதாம் வருஷத்திலே கொண்டாடப்பட்ட தினம். இப்படியே ஒவ்வொரு ஐம்பதாம் வருஷம், ஏழாம்மாதம், பத்தாம் தினத்தில் அடிமைகள், நிலங்கள் முதலிய சகலத்துக்கும் விடுதலை யென்று தேசமெங்கும் எக்காளமூதப்படும். அப்பொழுது அவரவரே தங்கள் தங்கள் குலங்களுக்குத் திரும்பி, தங்கள் தங்கள் சுதந்தரத்தை அடைவார்கள். அந்த வருஷத்தில் நிலங்களில் விதைக்கிறதும், தானாய் விளைந்தவைகளை அறுக்கிறதும், தானாய்க் கனித்தவைகளைப் பறிக்கிறதும் இல்லை. ஒய்வு வருஷத்திற்கு முதல்வருஷம் இருமடி விளைவதுபோல அவ்வருஷத்திற்கு முதல்வருஷமும் மும்மடி விளையும்.

அவைகளே அவர்களுக்கு ஆகாரமாகும். லேவி. ௨.௫. ௫.  
உற்சவம் கூ-ஆவது காண்க.

**யோயதா (Je-hoi'a-da).** ௨ இரா. ௧௧. ௪.

யூதரின் பிரதான ஆசாரியன். அகஸ்யாவின் மாதாவாகிய அத்தாலியாள் இராச்சியத்தைத் தான் ஆளும்பொருட்டாய் இராசவமிசம் முழுவதையும் சங்கரிப்பித்தபொழுது, இவன், மாமியாகிய யோஷேபாள் என்பவளாலே மறைக்கப்பட்டு கூ-வருஷமாய் மறைந்திருந்த யோவாஷை இராசாவாய் அபிஷேகம்பண்ணி, அத்தாலியாளையும், அவளைப்பற்றிய சனங்களையும் சங்கரிப்பித்து, யோவாஷைக்குத் துணையாய் நின்று, நூற்று முப்பதுவயதிலே மரித்து, இராசாக்களுடைய மயான பூமியில் சேமிக்கப்பட்டான். ௨ நாளா. ௨௪. ௧௬.

**யோயாகீம் (Je-hoi'a-chim).** ௨ இரா. ௨௩. ௩௪—௩௬.

யோஷியாவுடைய மூத்தகுமாரன். இவனுக்கு இலியகீம் என்றும் பேர். யூதருடைய ௧௮-ம் இராசா. இவன் ௪-வருஷமட்டாக எகிப்து இராசாவாகிய பார்வோன் நேகோவுக்குக் கப்பங்கட்டி அரசாண்டான். பின்பு பாபிலோன் இராசனாகிய நெபுகத்நெத்சர் வந்து, இவனுடைய தேசத்தைத் தன் வசப்படுத்தி, இவனைப்பிடித்து, தன் தேசத்துக்குக் கொண்டு போய்ச், சில காலத்தின்பின் இவனை விடுதலையாக்கி, தனக்குக் கீழ் அதிகாரியாய் யெரூஷலேமிலிருந்து அரசாளும்படி வைத்தான். இவன் இறையிராமல் சுயாதீனமாயிருக்கத் துணிந்ததினால் நெபுகத்நெத்சர் திரும்பவந்து, தேவாலயத்தையும் கொள்ளையிட்டு, இவனையும் வேறு அனேகரையும் பிடித்துக் கொண்டு, பாபிலோனுக்குப் போனான்.

**யோயாகீன் (Je-hoi'a-chin).** ௨ இரா. ௨௪. ௮.

யோயாகீமின் புத்திரன். இவனுக்கு (Co-ni'ah) கோனியாவென்றும் பேர். எரே. ௨௨. ௨௪. (Jec-o-ni'ah) யெகோனியாவென்றும் பேர். ௧ நாளா. ௩. ௧௭. (Je-ch-o-ni'as) மத். ௧. ௧௧. இவன் ௮-வயதிலே அரசாட்சிக்கு வந்து, ௩-மாதமும் ௧௦-நாளும் அரசாண்டான். பாபிலோன் இராசனாகிய நெபுகத்நெத்சர் வந்து, இவனைப் பிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், மறியற்படுத்தினான். அப்பொழுதுதான் தானியேல் முதலிய இராசபுத்திரர் யாவரும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டார்கள். தேவாலயத்தின் உடைமையும் கொள்ளையிடப்பட்டது.

யோராம் (Je-ho'ram, or Jo'ram). உ இரா. அ. ௧௬.

யூதருடைய ஐந்தாம் இராசா. இவனுக்கு யெகோராமென்றும் பேர். இவன் தன் பிதாவாகிய யோஷாபாத்தூடைய காலத்தில் இராச அபிஷேகம் பெற்று, நான்குவருஷம் பிதாவுக்குக் கீழ்அரசாயிருந்து, பின்பு சுயாதிபதியாய், தன் சகோதரர் அறுவரைக் கொல்லுவித்து, தன் மனைவியும் ஆகாப்பின்புத்திரியுமான அத்தாலியாளின் சொற்படி, தன் பிதாவின் நெறியை விலகி, ஆகாப்பின் தப்புநெறியில் நடந்ததினிமித்தம் யெகோவாவினாலே கைவிடப்பட்டான். அப்பொழுது ஏதோமியர் இவனைவிட்டுத், தங்களுக்கு ஓர் இராசாவை ஏற்படுத்தினதினிமித்தம், இவன் தன் தளங்களுடனே போய், அவர்களுடனே யுத்தஞ்செய்து, செயங்கொண்டான். இப்படியே தேசத்திலே கலகம் அதிகரித்திருக்க, —லிப்தாவின் சனங்களும் இவனுக்கு விரோதிகளானார்கள். பின்பு பெலிஸ்தியரும், அரபியரும் வந்து, யுத்தஞ்செய்து, செயங்கொண்டு, இவனுடைய திரவியங்களையும், இவன் புத்திரரையும், இவன் மனைவியரையும் கவர்ந்துகொண்டு போனார்கள். இவன் புத்திரரில் இளையவனாகிய யோவாகாஸ்மாத்திரம் தப்பியிருந்தான். அதினின்றும் இரண்டுவருஷத்தில் யோராமும் குடர்நோய்கொண்டு மரித்தான். உ நாளா. உக. ௫—௨௦.

யோர்தான் (Jor'dan). யோச. க. ௧௧.

ஓர் நதி. இந்த நதி லிபானேன் மலையிலும், அர்மோன் மலையிலுமிருந்து ஊறித் தென்முகமாய்க் கலங்கல் நீராய்க் காணானுக்கிடையே உருவிப்போய்த், தெற்கே சாக்கடலில் விழுகிறது. இது மகா கதியுள்ளது. இஸரவேலர் காணானுக்கு வந்தபொழுது, தேவ கிருபையினால் இந்த ஆற்றின் போக்கு நீர்கடலுக்கோட, வருநீர் திரண்டு உயர ஏறிநிற்க, —வறுந்த ரைவழியாய்ப் போனார்கள். இதிலேதான் கிறிஸ்துநாதர் ஞானஸ்நானம் பெற்றார்.

யோவன்னாள் (Jo-an'na). லூக். அ. ௩.

ஏரோதின் வீட்டதிகாரியாகிய கூசாவின் மனைவி. கிறிஸ்துவினுடைய சீஷி. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் சங்கதியை அப்போஸ்தலருக்குத் தெரிவித்த ஸ்திரீகளுள் இவளுமொருத்தி.

யோவாகாஸ் (Je-ho'a-haz). ௨ இரா. கந. க.

யெசூவின் புத்திரன். இஸரவேலரின் கக-ம் இராசன். இவன் தூர்க்கிரியைக்காரனாய் கஎ-வருஷம் அரசாண்டான். இவனுடைய அதிக்கிரமத்தினாலே யெகோவா இவனைக் கைவிட,—இவன் ஜீரிய இராசாக்களாகிய அசாவேலினாலும், பென்னாதத்தினாலும் இடரப்பட்டு வருந்தியும் பின்பு யெகோவாவிடத்துக்குத் திரும்பிச் சகாயம் பெற்றான்.

௨-ஆவது. யோவாகாஸ். ௨ இரா. ௨௩. ௩௦. இவனுக்கு ஷல்லுமென்றும் பேர். எரே. ௨௨. கக. க நாளா. ௩. ௧௩. யூதருக்குப் பதினேழாம் இராசா. யோஷியாவின் ச-ம் புத்திரன். இவன் ௨௩-வயதில் பட்டம்பெற்று ௩-மாதம் துராசாரனாய் அரசாண்டான். இவன் முறைதவறி முதற்பிறப்புச் சதந்தரத்துக்கு வரும்படி, இவன் பிதா இடங்கொடுத்த குற்றத்தினிமித்தம் எனிப்து இராசனாகிய பார்வோன் நேகோ இவனைப் பிடித்து விலங்கிட்டு, எனிப்துக்குக்கொண்டுபோய் வைத்து, இவன் மூத்த சகோதரனாகிய லீயகீழுக்கு யோயாகீமென்று மறுநாமமிட்டு அரசாளவைத்தான். இவன் எனிப்திலேதான் மரித்துவிட்டான்.

யோவாப் (Jo'ab). ௨ சாமு. ௨. ௧௮.

தாவீதின் சகோதரனாகிய செருயாவின் புத்திரன். தாவீதின் படைத்தலைவன். இவன் யுத்தவீரனும், தாவீதுக்கு ஆலோசனைக்காரனும், உற்ற சினேகிதனுமாயிருந்தான். இவன் சற்குணரும், உத்தமருமான அப்னேரையும், அமாசாவையும் கொன்ற பழியினிமித்தமும், அதோனியா பக்கத்திலே சாய்ந்துநின்ற கலகத்தினிமித்தமும், சலோமோன் இவனைக் கொல்லும்படி பெரூயாவை அனுப்ப,—பெரூயா போகும்பொழுது, இவன் தேவாலயத்துக்கோடிப் பலிபீடத்தின் கொம்பைப் பிடித்துநின்றான். அப்பொழுது பெரூயா வரவழைத்தான். இவன் அவ்விடத்தைவிட்டு வரமாட்டேனென்றும், தான் சாகிறதாகில் அங்கேதான் சாகிறதென்றும் சொல்லியனுப்பினான். அதைக் கேட்ட சலோமோன் அவன் சொல்லியபடி அவனுக்குச் செய்யென்று சொல்லிப், பெரூயாவை அனுப்பி, அவனைக் கொல்லவித்தான்.

யோவாஷ் (Jo'ash). ௨ இரா. ௧௨. க: கந. க.

யூதருடைய அ-ம் இராசா. பிதா அகஸ்யா. அத்தாலியாள் இவனுக்குப் பாட்டி. பிரதான ஆசாரியனாகிய யோயதாவின்

மனைவியாகிய யோஷேபாள் இவனுக்குச் சிற்றாயி. அத்தாலியாள் யூதராசவமிசத்தை நாசப்படுத்தத் துணிந்தபொழுது, இவன் ஒரு வயதுப்பிள்ளை. இவனுடைய சிறியமாதாவாகிய யோஷேபாள் பள்ளியறையிலே இவனை ஒளித்துவைத்துக் காப்பாற்றிக்கொண்டாள். இவன் குறித்த யோயதாவினால் வளர்க்கப்பட்டு, ஏழுவயதில் இராச அபிஷேகம் பெற்று, ௪௦-வருஷம் அரசாண்டான். இவன் தேவாலயத்தைப் புதுப்பிக்க விரும்பி, மகமைதண்டி, அதைப் புதுப்பித்தான். ஆசாரியனாகிய யோயதா மரணமடைந்தபின் விக்கிரகாராதனைக்குத் திரும்பி, யோயதாவின் புத்திரனாகிய சகரியாவைக் கொல்வித்தான். அதனால் யெகோவாவினால் கைவிடப்பட்டு, ஜூரியராசாவினால் தண்டனைக்குட்பட்டு, மரணமடைந்தான்.

௨-ஆவது. யோவாஷ். ௨ இரா. ௧௩. ௧. இஸரவேலின் ௧௨-ம் இராசா. யோவாகாஜுடைய புத்திரன். யெகூவுக்குப் பெளத்திரன். இவன் ஷமாரியாவிலே பதினாறு வருஷம் அரசாண்டு, மகா செயவீரனாயிருந்து, மரித்தான். ௨ இரா. ௧௪. ௧.

## யோவான் ஸ்நானன் (John the Bap'tist)....

லூக். ௧. ௧௩-௧௪.

ஆசாரியனாகிய சகரியாவுக்கு இலிசபேத்திடத்து விருத்தாப்பியத்திலே பிறந்த புத்திரன். கிறிஸ்துவுக்கு ஆறுமாசத்துக்குமுன் பிறந்தவன். இவன் ஒட்டகமயிர் உடையும், வார்க்கச்சையும் தரித்தவனாய், யூதேயாவின் வனாந்தரத்திலே வாசம்பண்ணி, வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் ஆகாரமாகக் கொண்டு, மனந்திரும்புதலின் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்து, யோர்தான்நதியிலே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான். மல்கி. ௪-ம், ௫-ம் வசனத்தில் சொல்லப்பட்ட இலீசா இவன் தானென்று கிறிஸ்துநாதர் மத். ௧௧. ௧௪-ம் வசனத்தில் தெரிவித்தார். இவன் கிறிஸ்துவுக்கும் ஞானஸ்நானங் கொடுத்தான். இதுவுமன்றி மனுஷருடைய பாவங்களைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி இவரேயென்று, கிறிஸ்துவைச் சுட்டிக் காட்டி, சாட்சியிட்டான். கிறிஸ்துநாதர் உயரவும், தான் தாழவும் வேண்டுமென்றும், தான் அவருடைய பாதரட்சையை எடுக்கப் பாத்திரனல்லவென்றும், தான் கிறிஸ்துவல்ல, அவருடைய பாதைகளைச் செவ்வைபண்ணுங்களென்று கூறவந்தவனென்றும், பிரசித்தமாய் அறிவித்தான். இவன், ஏரோதிராசா பிலிப்புவின் மனைவியை அபகரித்தது தவறு என்று புத்திசொன்னதினிமித்தம் கி. ௩௩. ௩௨-லே சிறைச்சாலையில்

வைக்கப்பட்டான். ஏரோதினுடைய சென்மநாட்கொண்டாட்டத்தில் நடித்த ஏரோதியாளின் மகளுக்கு இவனுடைய சிரசை ஏரோதிராசா வெகுமதியாகக் கொடுப்பித்தான். மத். கச. ௧-௧௨.

௨-ஆவது. யோவான், (John the E-van'gel-ist) சுவிசேஷ யோவான். மத். ௧௦. ௨. செபேதேயுவுக்குச் சலோமேயிடத்திற் பிறந்த புத்திரன். யாக்கோபின் சகோதரன். இவன் முன்னே யோவானுக்குச் சீஷனாயிருந்து பின்பு கிறிஸ்துவுக்குச் சீஷனானென்று காணப்படுகிறது. இவன் படவிலே வலை பொதிந்துகொண்டிருக்கையில், கிறிஸ்துநாதருடைய ஒரே வாக்கினால் வசப்பட்டு, தனக்குள்ள சகலத்தையும் விட்டு, கிறிஸ்துவைப் பின்பற்றினான். இவன் மூன்றரை வருஷக் காலம் கிறிஸ்துவை விடாதவனாய் அவரோடேகூடத் திரிந்து, அவருடைய பிரசங்கத்தைக்கேட்டு, அவருடைய அற்புதங்களைக் கண்டு, அவருக்கு உத்தம சாட்சிக்காரனாயிருந்தான். இவன் கிறிஸ்துநாதரை யூதர் பிடித்து நியாயசனத்துக்கு முன்பாகக் கொண்டிபோனபொழுது, தானுங் கூடப்போய், அங்கே நடந்த சகல காரியங்களையுங் கண்ணாக்கண்டு, நான்காம் சுவிசேஷத்தை எழுதினான். இவைகளினாலே இவன் கிறிஸ்துவினால் அதிகம் நேசிக்கப்பட்டவனும், அவரை அதிகம் நேசித்தவனுமாகக் காணப்படுகிறான். மேற்படி மூன்று நிருபங்களை எழுதினான். இதுவல்லாமல் இவன் கொண்டிருந்த சுவிசேஷபத்தியினிமித்தம் ௧௪-ம் ஆண்டளவில் உரோமை இராசனாகிய தோமிசியன் பிடித்து, மத்தித்தராணியாக் கடலிலுள்ள பத்முவென்னும் தீவுக்கனுப்பினதினால், இவன் அங்கிருக்கையில், யெகோவா இவனுக்கு வெளிப்படுத்தின காரியங்களை வெளிப்படுத்தவென்னுஞ் சுவிசேஷமாய் எழுதிக்காண்பித்தான். மறுபடியும் இவன் ௧௬-ம் ஆண்டில் எபேசு பட்டணத்துக்கு வந்து, திரேயன் என்னும் இராசா அரசாண்ட ௩-ம் வருஷத்தில் ௧00-வயதாய் மரணமடைந்தான்.

௩-ஆவது. யோவான், (John Mark) யோவான் மாற்கு. அப். ௧௨. ௧௨. இவனுக்கு மாற்கு என்றும் பெயர். இவன் பர்னபாவுடைய சகோதரியாகிய மரியாளுக்குப் புத்திரன். கொலோ. ச. ௧0.

யோவேல் (Jo'el). யோவேல். ௧. ௧.

ஓர் தீர்க்கதரிசி. ஆகாஸ் இராசாவுடைய காலத்திலிருந்த பெதுவேலுடைய புத்திரன். ஏசாயா தீர்க்கதரிசி இருந்த

காலத்தில் இவனுமிருந்தான். கி. மு. ௮௦௦-ம் ஆண்டளவில் இவனுடைய தீர்க்கதரிசனம் எழுதப்பட்டது. அது வேதாகமத்தில் ௨௬-ம் புத்தகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

**யோனா** (Jo'nah, Jo'nas). ௨ இரா. ௧௪. ௨௫. மத்.

௧௨. ௩௯.

ஓர் தீர்க்கதரிசி. அமித்தாயின் புத்திரன். காத்தேபேரென் னுமூரிலிருந்தவன். யெகோவா இவனை நினிவேக்குப் போகும்படி கட்டளையிட இவன் அந்நகரத்தார் துஷ்டரென்றெண்ணிப்பயந்து, தர்ஜிஜூக்குப்போகிற கப்பலிலேறிப் போகையில், தெய்வச்செயலாய்ப் பெருங்காற்றுண்டானதினால், கப்பற்காரர் பயந்து, கப்பற் பாரத்தைக் குறைத்தார்கள். அதினாலும் அம்பாயம் தணியாமையைக் கண்டு, கப்பற்காரர் இந்தச் சேதம் ஆர்நிமித்தம் வந்ததென்று அறியும்படி சீட்டுப் போட, — அந்தச்சீட்டு இவன்பேரில் விழுந்தது. அப்பொழுது கப்பற்காரர் இவனைத் தூக்கிச் சமுத்திரத்திலிட்டார்கள். உடனே சமுத்திர கோஷம் அமைந்தது. அப்பொழுது ஒரு பெருமீன் இவனை விழுங்க, இவன் மீன்வயிற்றில் மூன்று நாள் இராப்பகல் இருந்து, யெகோவாவை நோக்கி ஓலமிட, அந்தமீன் இவனைக் கரையிலே கக்கிவிட்டது. இவன் எழுந்து, நினிவே நகரத்துக்குப்போய், நகரத்திற் பிரவேசித்து, அந்நகரம் நாற்பது நாளைக்குள் அழிக்கப்படுமென்று யெகோவா சொல்லுகிறாரென்று பிரசித்தப்படுத்தினான். அதைக்கேட்ட சனங்கள் துக்கவஸ்திரத்தை உடுத்தி, உபவாசம்செய்து, தங்கள் தங்கள் அதிகிரமங்களை விட்டு, யெகோவாவைப் பிரார்த்தித்தார்கள். அதைக் கண்டு, யெகோவா அவர்களுக்கு மன்னிப்புக் கொடுத்தார். அதனால் இவன் பொறுமைகொண்டு, தன் சீவனை எடுத்துப்போடும்படி யெகோவாவைப் பிரார்த்தித்தான். அப்பொழுது அவர் இவனுடனே, தங்கள் வலம் இடமறியாத லட்சத்திருபதினாயிரம் குழந்தைகளையும் அனேக மிருகசீவன்களையும் அழிப்பது எனக்கு அனுதாபமாயிராதாவென்றார்.

**யோனாபா** (Jon'a-dab). ௭ரே. ௩௫. ௧௬—௧௮.

ரேகாப்பின் புத்திரன். இவனுக்கு யெகோனாபாப்பென்றும் பெயர். ௨ இரா. ௧௦. ௧௫. யெகோனாபா காண்க.

**யோனாதான்** (Jon'a-than). ௧ சாமு. ௧௪. ௧.

ஷவுலின் புத்திரன். தாவீதுக்கு உற்ற நண்பன். ஷவுல் தாவீதைக் கொலைசெய்ய வகைதேடினபொழுது தாவீதுக்கு யோ

சனைக்காரனாகவிருந்து, தாவீதைத் தப்பவைத்தான். க சாமு. ௨௦. இவன் ஷவுலுக்கும் பெலிஸ்தியருக்கும் நடந்த யுத்தத்திலே மடிந்துபோனான்.

**யோஷாபாத்** (Je-hosh'a-phat). க இரா. ௧௫. ௨௪.

யூதருடைய ச-ம் இராசா. ஆசாவின் புத்திரன். இவன் யூதாவிலே அரசாண்ட ௨௫-வருஷமும் யெகோவாவைப் பற்றிக்கொண்டு, பாகால்களை விலக்கி, ஆசாரியரைத் தெரிந்து நியமித்து, தீர்க்கதரிசிகளையும் வரித்துவைத்து, வேதப்பிரமாணங்களைச் சனங்களுக்குப் போதிப்பித்து, தேச உபகாரியாய் நடந்து, யூதா தேசத்திற் பல இடங்களிலும் கோட்டைகளையும், களஞ்சியங்களையும் கட்டுவித்துச் சமாதானமாய் இராச்சியபரிபாலனம் பண்ணினான். அக்காலத்தில் மோவாபியரும், அம்மோனியரும், சேயீர்மலைத் தேசத்தாரும் இவர்களுடனே யுத்தத்துக்கு வர, —இவன் மகா பயங்கரங்கொண்டு, தானும் தன் சனங்களும் உபவர்சித்து, யெகோவாவுடைய உத்தரவுப்படி யுத்தத்துக்குப்போக, அம்மோனியரும், மோவாபியரும் தங்களில் விரோதமாய் ஒருவரோடொருவர் யுத்தம் செய்து, சங்கரமானார்கள். இவனும் சனங்களும் பாளயத்துக்குப்போய், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையாடிக் கொண்டு, திரும்பினார்கள். பின்பு இவன் ஆகாப்பின் குமாரனான அகஸ்யாவுடன்கூடி, தர்ஜீஜூக்குக் கப்பல்களை அனுப்பும்படி செய்வித்தான். அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி வந்து, நீர் அகஸ்யாவுடன்கூடிச் செய்த செய்கைகள் நாசமாகுமென்று சொன்னான். ௨ நாள். ௨௦. ௩௫, ௩௭. மேலும் இவன் இஸரவேலின் இராசாவாகிய யெகோராமுடனே ஒரு பந்தப்பட்டு, மோவாபின் இராசாவுடனே யுத்தஞ்செய்யப் போனபொழுது, வழியிலே தண்ணீர் கிடையாமல் வருந்தி, இலீஷாதீர்க்கதரிசியை அழைத்துக்கேட்க, —அவன் நீங்கள் காற்றையும், மழையையும் காணமாட்டீர்கள். உங்களுக்கும், உங்கள் மிருகசீவன்களுக்கும் போதுமான தண்ணீர் இந்தப் பள்ளத்தாக்கில் பெருகுமென்றான். அந்தப்பிரகாரம் மறு நாள் ஏதோமினின்றும் சலம் பிரவாகித்து, தேசத்தை நிறைத்தது. பின்பு மோவாபியர் யுத்தத்துக்கு வந்தபொழுது, அந்தச் சலம் சூரியப் பிரகாசத்தினால் இரத்தம்போலத் தோற்ற, —மோவாபியர் இஸரவேல் ராசாக்கள் தங்களில் எதிர்த்து வெட்டுண்டார்கள். இரத்தம் பிரவாகிக்கிறது. நாம் போய், பாளயத்தைக் கொள்ளையிடுவோமென்றுவந்து, இவர்கள் பாளயத்தில் புகுந்து, அவசயப்பட்டார்கள். ஆகிலும் தன் மகனாகிய



யெகோராம் ஆகாப்பின் மகளாகிய அத்தாலியாளை விவாகஞ் செய்ய இடங்கொடுத்தது இவனுக்குப் பின்வந்த சகல யூதராசாக்களுக்கும் இவனுடைய மகனுக்கும் மரத்துக்குப் புல்லுருவிபோலிருந்தது.

**யோஷியா (Jo-si'ah).** உ இரா. உக. உசு.

யூதருடைய கசு-ம் இராசா. ஆமோனுடைய புத்திரன். இவன் எட்டுவயதாயிருக்கையில், இராச அபிஷேகம் பெற்று, உத்தமனாய் நடந்து, கஅ-வயதில் தேவாலயத்தைப் புதுப்பிக்கத் தொடங்கினான். இவன் இப்படிச் செய்துவருகையில், பிரதான ஆசாரியனாகிய இல்கியா மோசேயின் ஐந்தாக மங்களைத் தேவாலயத்தில் கண்டெடுத்து, இவனுக்குப் படிப்பித்தான். இவன் அந்தப் பிரமாணங்களைக் கேட்டவுடனே தானும் தன் சனங்களும் யெகோவா விதித்த பிரமாணங்களுக்கு நெடுந்தூரம் விலகியிருக்கிறதையும், தாங்கள் அவ்வளவுகாலம் வேதமில்லாதிருந்ததையும் நினைத்துணர்ந்து, மனஸ்தாபப்பட்டு, சனங்களை ஒருங்குகூட்டி, அவர்களும் கேட்க வாசிப்பித்து, தானும் சனங்களும் யெகோவாவுடனே பொருத்தனை பண்ணிக்கொண்டு, தேசத்திலுள்ள அந்நிய தேவாலயங்களையும், விக்கிரகாராதனையையும், தோப்புகள், சிலைகள் முதலிய யாவற்றையும் நாசமாக்கினான். இவன் பார்வோன் நேகோவுடனே பண்ணின யுத்தத்திலே காயப்பட்டு, ஈகூ-வயதில் மரணமடைந்தான். இவனிமித்தம் இஸரவேல் சனங்கள் துக்கித்துப், பிரலாபித்துக்கொண்டிருந்தார்கள்.

ர

**ரப்பத் (Rab'bath).** உபா. ஈ. கக.

அம்மோனியருடைய தலைநகரம். இது யோர்தானுக்குக் கிழக்கே கிலியாத் மலையிலேயிருக்கிறது. இந்த இடத்திலே தான் உரியா கொல்லப்பட்டான். இதிலிருந்துதான் அர்னோன் நதி எழும்புகிறது.

**ரப்ஷாக்கே (Rab-sha'kah).** உ இரா. கஅ. கஎ.

அஜூரிய இராசாவாகிய சனகெரிப்பின் சேனைத்தலைவன். இவன் யெரூஷலேமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ண இஸ்கியர்விடத்தில் வந்தபொழுது, இஸ்கியாவுடைய பிரதானிகள் செய்தியறிய, இவனிடத்தில் வந்தார்கள். அப்பொழுது

இவன் இராசாவையும், அவர்களையும், யெகோவாவையும் நிந்தித்துப்பேசினான். அதினாலே இஸ்கியா இரட்டுடுத்திக் கொண்டு, ஆசாரியரையும், பிரதானிகளையும் ஏசாயாவிடத்தில் அனுப்ப, — ஏசாயா, அவன் ஒரு சமாசாரத்தைக் கேட்டுத், தன் தேசத்துக்குத் திரும்புவான். அவனை அவன் சுயதேசத்தில் யெகோவா சங்கரிப்பாரென்றான். அல்லமலும் அஜூரிய இராசா அனுப்பின ஒரு காகிதத்தை ரப்ஷாக்கே தனது தூதர்கையில் இஸ்கியாவுக்கு அனுப்பினான். அதை இஸ்கியா கண்டு, பயந்து, அதைத் தேவாலயத்துக்குக் கொண்டு போய், விரித்துவைத்து, பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். அன்றிரவு யெகோவாவின் தூதன் இவனுடைய பாளயத்திற் புகுந்து, ஒரு லட்சத்தெண்பத்தையாயிரம் சனங்களை வதைத்தான். மீந்தவர்கள் அன்றுகாலமே எழுந்து, இவ்வளவு சனம் வதைக்கப்பட்டிடுக்கிடக்கிறதைக் கண்டு, பயந்து, திரும்பி ஒடினார்கள். இவனை அனுப்பின இராசாவை அவன் தேசத்தில் அவனுடைய புத்திரர் வெட்டிக்கொன்றார்கள். ௨ இரா. ௧௯. ௩௭.

## ரா

ராகேல் (Ra'chel). ஆதி. ௨௯. ௬.

இலாபானுடைய புத்திரி. யாக்கோபின் மனைவி. யோசேப்புக்கும் பேன்யாமீனுக்கும் மாதா. இவள் பேன்யாமீனைப் பெற்றபொழுது, பிரசுத வேதனையினால் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமான ராமாவிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

ராமா (Ra'a-mah, or Ra'ma). ஏசே. ௨௭. ௨௨.

அரபிதேசத்திலுள்ள ஓர் நாடு. கூலுடைய நாலாம் மகனாகிய இராமாவின் பின்சந்ததியார் இதிலே குடியேறினார்கள்.

௨-ஆவது. ராமா. மத். ௨. ௧௭. ௧ சாமு. ௧. ௧௯. ராகேலுடைய பிள்ளைகளாகிய யோசேப்புக்கும், பேன்யாமீனுக்கும் சுதந்தரபூமியாகக் கிடைத்த நகரம். ராகேலும் இங்கேதான் அடக்கம்பண்ணப்பட்டாள். ராமாவிலே புலம்பலும், கசப்பான அழுகையும் கேட்கப்பட்டன. ராகேல் தன் பிள்ளைகள் இல்லையென்று அழுதுகொண்டிருக்கிறாள் என்று எரேமியாத்தீர்க்கதரிசி கி. மு. ௬0௬-ல் சொன்ன தீர்க்கதரிசனம் கி. ௩௩. ௨-ல் நிறைவேறிற்று. இதை மத். ௨. ௧௭-ம் வசனத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த நகரம் யெரூஷ

லேழுக்கு அரைக்காததூரத்துக்கு வடக்கே பெத்தேலுக்குப் போகிறவழியில் இருக்கிறது. இதிலேதான் சாமுவேல் பிறந்ததும், இறந்ததும், அடக்கம்பண்ணப்பட்டதும். ஷவுலும் இதிலேதான் இராச அபிஷேகம் பெற்றான். இதற்குப் புதிய உடம்படிக்கையில் அரிமத்தீயாவென்று வழங்குகின்றது. இதனை அரபியர் சாமிலி என்று வழங்குகிறார்கள். கிறிஸ்துவை அடக்கம்பண்ணின யோசேப்பு இங்கே பிறந்தான். நெபுசத்நெச்சர் யெரூஷலேமைப் பிடித்துக்கொண்டு, யூதரையும் சிறைப்படுத்திப் போகையிற் சகல யூதரும் வந்து, இதிலேகூடி, இதின் மேட்டின்மேலேறி, யெரூஷலேமைப் பார்த்து, விடைசொல்லிப்போனார்கள். இது முன்னே யூதராசாக்களுக்குடைத்தாயிருந்தது. பின்பு இஸரவேலின் இராசாவாகிய பாஷா இதைப் பிடித்தான். அப்பொழுது யூத இராசாவாகிய ஆசா ஜூரிய இராசாவாகிய பென்னாதத்தை ஏவி, பாஷாவுடைய பட்டணங்களை எதிரூன்றச் செய்தான். அதைக் கண்டு, பாஷா தன் ராச்சியத்துக்கோட, — இதிலே பட்டணங் கட்டும்படி பாஷா வைத்த முஸ்தீதுகளை எடுத்து, மிஸ்பாவையும், கேபாவையும் கட்டுவித்து, மறுபடியும் பாஷா வராதபடி தடுத்தான். க இரா. கரு. ௨௨.

**ராமேசேஸ்** (Ra-me'ses, or Ra-am'ses). ஆதி.

சஎ. கக. யாத். க௨. ஈஎ.

எகிப்திலுள்ள செழிப்பான ஓர் நகரம். இதிலே பார்வோன் இராசா ஓர் தானியக்கிரகத்தைக் கட்டுவித்தான். யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் இதனைச்சேர்ந்த கோஷென் நாட்டிலே பரிபாலிக்கப்பட்டார்கள். இது இப்பொழுது முழுதும் பாழாயிருக்கிறது. எண். ஈஈ. ஈ.

**ராமொத்** (Ra'moth). யோசு. ௨௦. அ.

காத்தோத்திரத்தாருடைய சுதந்தர பூமிக்குள் அடைக்கல புரமாய் நியமிக்கப்பட்ட பட்டணம். இது கிலியாத்தென்னும் மலைத்தேசத்திலே கட்டப்பட்டது. இதற்கு க இரா. ௨௨. ௨௧-ல் இராமொத் கிலியாத்தென்றும், யோசு. கஈ. ௨௬-ல் இராமொத் மிஸ்பே என்றும் பேர்.

**ராம்** (Ram). ருத். ச. கக.

எத்சரோனுக்குப் புத்திரன். அமினதாபுக்குப் பிதா. தாவீதின் வமிசபிதா. யோபுடனே பேசின இலியூ இவனுடைய வமிசத்தான். யோபு. ஈ௨. ௨.

ரி

ரிபெக்காள் (Re-bek'ah). ஆதி. ௨௪. ௫௧.

இலாபானுடைய சகோதரி. ஈசாக்குக்கு மனைவி. பெத்துவேலுக்குப் புத்திரி. ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் மாதா. இவள் வயோவிருத்தையாய் மரித்து, ஆபிரகாம் எத்தின் புத்திரரிடத்தில் கொண்ட மக்பேலாவின் சமாதியிலே அடக்கம் பண்ணப்பட்டாள்.

ரிப்லா (Rib'lah). எண். ௩௪. ௧௧.

ஓர் நகரம். இது காணத்தேசத்து வடகீழ்புறத்தில் ஒரோ ஆற்றோரத்திலே கட்டப்பட்டது. பல இராசாக்களும் தங்கள் சரீர சுவாத்தியத்துக்காக இதிலே சிலகாலம் தங்கிப் போவார்கள். நெபுகத்நெத்சர் யெரூஷலேமை வசப்படுத்த வந்தபொழுது, தான் இந்தப் பட்டணத்திலே தங்கியிருந்துகொண்டு, தன் சேனாபதியாகிய நெபூசராதானையும், தளங்களையும் யெரூஷலேமுக்கு அனுப்பி, தேசத்தை வசப்படுத்தி, இராச புத்திரரையும் சிறைப்படுத்தி, இந்த நகரத்துக்கழைப்பித்தான். அப்பொழுது பிடிபட்டுவந்த சிதிகியாவின் புத்திரரை அவன் கண்முன்பாகச் சங்காரம்பண்ணுவித்தான். அவனுடைய கண்களையும் தோண்டிவித்தான்.

ரிம்மோன் (Rim'mon). யோசு. ௧௫. ௩௨.

யெரூஷலேமுக்குத் தெற்கே யூதாவின் சுதந்தரபூமிக்கும், ஷிமியோனுடைய சுதந்தரபூமிக்கும் எல்லைப்பட்டணம்.

௨-ஆவது. ரிம்மோன். ௨ இரா. ௫. ௧௮. ஓர் தேவதை. இதற்குப் பாவனையாக ஓர் விக்கிரகத்தையுண்டாக்கி, ஜூரிய இராசன் வணங்கிவந்தான். அந்த விக்கிரகத்துக்கும் இந்த நாமம்.

ரிஸ்பாள் (Riz'pah). ௨ சாமு. ௩. ௧௭.

ஷவுலுடைய மறு மனையாட்டி. ஆயாவின் புத்திரி.

ரூத்

ரூத் (Ruth). ரூத். ௧. ௧௪.

மோவாபிய ஸ்திரீ. நகோமிக்கு மருமகள். கணவன் கிலியோன். இவள் பிள்ளைப்பேறு இல்லாதிருக்க, கணவன் மரித்ததினால் தன் மாமியாகிய நகோமியுடனேகூடவிருந்து, பின்பு மோவாப் தேசத்தைவிட்டு, நகோமியோடே யூதாவுக்

குப்போய், வேதமுறைப்படி போவாசை விவாகம் பண்ணித், தாவீதின் கோத்திர மாதாவானாள். இவளுடைய சரித்திரம் வேதத்தில் அ-ம் புத்தகமாய்ச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்துக்கும் ரூத் என்று பேர்.

**ரூபேன்** (Reu'ben). ஆதி. உகூ. ௩௨.

யாக்கோபுக்கு லேயாளிடத்திலே பிறந்த சேஷ்டபுத்திரன். இவன் காமாதூராய் முறைதவறி நடந்ததினிமித்தம், ஆதி. ௩௩. ௨௨. பிதாவின் ஆசீர்வாதத்தை இழந்து, ஆதி. சகூ. ௩, ச. சேஷ்டபுத்திர அதிகாரத்தையும் தோற்று, சந்தான விருத்தியும் குன்றிப்போனான். இவனுடைய பின்சந்ததியார் யோர் தானுக்குக் கிழக்கே சுதந்தரவீதம் பெற்றார்கள்.

**ரூமா** (Ru'mah. See A-ru'mah). ௨ இரா. ௨௩. ௩௬.

அருமா காண்க.

## ரெ

**ரெகோபேயாம்** (Re-ho-bo'am). ௧ இரா. ௧௪. ௨௧.

சலோமோனின் புத்திரன். யூதருடைய க-ம் இராசா. இவன் முதியோருடைய ஆலோசனையைத் தள்ளி, வாலிபருடைய யோசனையை ஏற்றுக்கொண்டு, கொடுங்கோன்மையாய் இராச்சியத்தை நடத்தத் துணிந்தமையால், இஸரவேலின் பத்துக்கோத்திரத்தாரும் யெரோபேயாமைத் தங்களுக்கு இராசாவாக அபிஷேகஞ் செய்துகொண்டு, பிரிந்துவிட, யூதாபேன்யாமீனென்ற இருகோத்திரத்தாருக்கும் இராசாவாகி, யெரூஷலேமிலே கௌ-வருஷம் அரசாண்டு மரித்தான். இவன் காலத்திலே, ௧ இரா. ௧௧. ௧௧-லே யெகோவா சலோமோனுக்குச் சொல்லிய வாக்கு சபலமாயிற்று.

**ரெகோபோத்** (Re'ho-both). ஆதி. ௧௦. ௧௧.

ஓர் நகரம். வேதமுடைய புத்திரனாகிய அஜூர் குடியிருக்கும்படி இதைக் கட்டினான் என்று விளங்குகிறது. பின்பு காமுடைய புத்திரனாகிய கூஷின் புத்திரன் நிம்ரோத் இதிலே புகுந்து, இதைப் புதுப்பித்துப், பெரிய நகரமாகக் கட்டுவித்தான் என்று சிந்திக்கிறார்கள்.

௨-ஆவது. ரெகோபோத். ஆதி. ௩௬. ௩௭. பிருத்தந்தி தீரத்திலுள்ள ஓர் பட்டணம். இதிலே ஏதோமின் இராசனாகிய ஷவுல் குடியிருந்தான்.

Re-ஆவது. ரெகோபோத். ஆதி. உகூ. உஉ. ஈசாக்கு தோண்டின ஓர் கிணறு.

**ரெபாயீம்** (Re-pha'im). உசாழு. உந. கந.

பேதலகேழுக்கும், யெரூஷலேழுக்கும் இடையிலுள்ள தாழ்ந்தபூமி. இது விளைநிலமாயும், செழிப்புள்ளதாயும் இருந்தது. இதிலே பெலிஸ்தியர் குடியேறினார்கள்.

**ரெம்மோன்மெதோவார்** (Rem'mon-Meth-o'ar).

யோசு. கக. கந.

ஓர் பட்டணம். இது செபுலோனருக்குச் சுதந்தரபூமி. லேவியருக்கு மானியம்.

## ரே

**ரேகாப்** (Re'chab). எரே. நந. கச. கநாளா. உ. நந.

யோதாப்புடைய பிதா. இவனுடைய சந்ததியாருக்குக் கேனியரென்றும் பேர். ஆதி. கந. கக. இவர்கள் மீதியான் தேசத்து வடகீழ்த்திசையிலே கூடாரவாசிகளாய் இருக்கிறார்கள். இவர்கள் மதுவர்க்கங்களை உண்டாக்குவதுமில்லை, உட்கொள்வதுமில்லை. இவர்கள் பூவைசியம் செய்யாமல் கோவைசியராய்த் திரிகிறார்கள். இவர்கள் சுயம்புவாயிருக்கிற யெகோவாவையன்றி, வேறொருவரை வணங்கார்கள். யெகோவாவுக்காராதனை செய்கிற ஆசாரியர்கள் இன்னும் அவர்களுக்குள் இல்லாமற்போனதுமில்லை.

**ரேகுவேல்** (Rag'u-el, Reu'el). எண். க0. உகூ.

இவனுக்கு எத்திரோவென்றும் பேர். (See Je'thro) எத்திரோ காண்க.

**ரேகோப்** (Re'hob). எண். கந. உகூ.

ஆரியாதேசத்திலே பிலிப்புசெசாரியாவுக்கு வடக்கே தாண் நகரத்துக்குச் சமீபமாய் ஆஷேருடைய சுதந்தரபூமிக்கு எல்லைப்பட்டணமாய் இருக்கிற ஓர் நகரம். யோசு. கக. உஅ.

**ரேசோன்** (Re'zon). க இரா. கக. உந.

இலியாதாவின் புத்திரன். இவன் ஆரியராசாவாகிய ஆத்தேசரை விரோதித்து, அவனுக்குப் பட்சபாதகனாகித், தனக்குத் துணையாகச் சில கீழ்மக்களைச் சேர்த்துக்கொண்டு, தமஸ்கு

என்னும் இராச நகரத்தை அபகரித்து, தானே அரசனானான். இவன் தாலீதின் காலத்திலும், சலோமோனுடைய காலத்திலும், இஸரவேலருக்கு இடைஞ்சற்காரனாயிருந்தான்.

**ரேத்சேப்** (Re'zeph). உ இரா. ககூ. கஉ.

ஓர் நகரம். இது பிருத்நதிக்கு இரண்டரைக்காத தூரத்துக்கு மேற்கே இருக்கிறது. ஏசா. ஈஎ. கஉ.

## ரோ

**ரோகேல்** (Ro'gel. See En-ro'gel). யோசு. கரு. ஏ.

ஓர் கட்டுக்குளம். இதற்கு ஐன்றோகேல் என்றும், சீலோவா என்றும் பேர். அவைகளைக் காண்க.

## லா

**லாகாயிரோயி** (La-ha'i-roi). ஆதி. கசூ. கசு.

பெயர்லாகாயிரோயி காண்க.

**லாகீஷ்** (La'chish). யோசு. க0. ச.

ஓர் நகரம். இது யூதாதேசத்தின் தென்புறத்திலுள்ளது. இதைக் காணின் இராசனாகிய யபீயவிடத்தில் யோசுவா பிடித்தான். இது அந்நேரம் யோசுவாவினால் பாழ்ப்படுத்தப்பட்டது. அதை யூதராசாவாகிய ரெகோபேயாம் திரும்பப் புதுப்பித்தான்.

**லாபான்** (La'ban). ஆதி. உஅ. உ.

ரிபெக்காளுடைய சகோதரன். யாக்கோபுக்கு மாமன். லேயாளுக்கும் ராகேலுக்கும் பிதா. பதனாராமரான். இவன் யாக்கோபுடனே தன் இளையமகள் ராகேலை மணம்முடித்துக் கொடுக்கும்படி, தனக்கு எ-வருஷம் ஊழியஞ்செய்யப் பொருத்தனை செய்தான். அந்தப்படி யாக்கோபு எ-வருஷம் ஊழியஞ்செய்தபின், சூதாய் லேயாளை மணம்முடித்துக்கொடுத்தான். மறுபடியும் எ-வருஷம் வேலைசெய்யப் பொருந்தி, ராகேலையும் மணம்முடித்துக் கொடுத்தான். இப்படியே பதினாலு வருஷம் ஸ்திரீகளுக்காகத் தொண்டுசெய்வித்தபின், ஆறு வருஷம் புள்ளி ஆட்டுக்குப் பொருத்தனை செய்து, ஆடுமேய்ப்பித்தான். அதன்மேல் யாக்கோபு தனக்குள்ள

ஆஸ்திகளையும் குடும்பத்தாரையுங் கொண்டு கானானுக்குப் புறப்பட, — இன்னும் அவனைவிட மனமில்லாதவனாய், வழியிலே மறித்துக்கொள்ளும்படி தொடர்ந்துபோனான். யாக் கோபு காண்க.

லாமேக் (La'mech). ஆதி. ௫. ௨௫.

மெத்தாஷலாகின் புத்திரன். நோவாவுக்குப் பிதா. சலப் பிரளயத்துக்கு ஐந்து வருஷத்துக்குமுன் மரித்தான்.

௨-ஆவது. லாமேக். ஆதி. ௪. ௧௮. காய்னுடைய ஏழாந்தலைமுறையான். இவன் இரண்டு தாரம் விவாகஞ்செய்து, யாபால், யூபால், தூபாள் காயின் என்னும் மூன்று புத்திரரைப் பெற்றான். இவனுடைய பிள்ளைகள்தான் கூடார வேலையையும், கம்மிய வேலையையும், பஞ்சநாதக் கருவி வேலையையும் தொடங்கினவர்கள்.

லாயீஷ் (La'ish). நியா. ௧௮. ௧௪.

தாண் காண்க. (See Dan.)

## லி

லிக்கவோனியா (Ly-ca-o'ni-a). அப். ௧௪. ௬.

சின்ன ஆசியாவிலுள்ள ஓர் மாகாணம். இது முன்னே கிரேக்க இராச்சியத்திலுட்பட்டிருந்தது. அகுஸ்து கைசர் அரசாண்டகாலத்தில், இந்த நகரம் உரோமை இராச்சியத்துக்குட்பட்டது. லிஸ்திரா, தெருபி, இக்கோனியா என்பவைகள் இதன் பிரதான நகரங்களாயிருந்தன.

லிபானேன் (Leb'a-non). ஏசா. ௩௩. ௬.

ஓர் தொடர்மலை. இது கானான்தேசத்து வடமுனையிலே துவக்கி, ஜோரியாதேசம் முழுதும் உருவப்போய், அதன் வட எல்லையிலே முடிகிறது. இந்த மலை உச்சியிலே பனிப்படலம் எப்போதும் தங்கியிருக்கும். அதிலிருந்து பல இடங்களாலும் மலையருவி ஊறிப்பெருகி ஆறுகளாய் ஓடும். இதன் அடிவாரங்களில் கேதுரும் முதலிய பல விருட்சங்கள் செழித்தோங்கி வளரும். சலோமோன் இராசா யெரூஷலேமிலே தேவாலயங் கட்டுவதற்குத் தீறுநகரத்து இராசனாகிய ஈராம் இந்த மலையடிவாரத்திலுள்ள கேதுரு விருட்சங்களிலே தறிப்பித்தனுப்பினான். இந்த மலைத்தேசத்திலே ஒன்ற



ரை லட்ச சனம்மட்டுக்குக் குடியிருக்கிறார்கள். இந்த மலைத் தேசம் வேளாண்மைக்கு மிகவும் செழிப்புள்ளது. இதிலுண்டாகிற திரட்சரசம் மிகவும் முக்கியமுள்ளது.

**லிபியா** (Lib'i-a, or Lyb'i-a). அப். உ. ௧௦.

ஆபிரிக்காவின் எகிப்துக்கு மேலண்டையிலுள்ள ஓர் தேசம். இதற்குத் தலைநகரம் குரீனீ. இதிலுள்ள சனங்களுக்கு லிபியர் என்று பேர். உ. நாளா. ௧௨. ௩.

**லிப்னா** (Lib'na). யோசு. ௨௧. ௧௩.

அடைக்கல நகரங்களிலொன்று. இது யூதாவின் சுதந்தர பூமிக்கு மேல்பாரிசத்திலிருக்கிறது.

௨-ஆவது. லிப்னா. எண். ௩௩. ௨௦. சீனாய் வனத்துக்கு அயலான ஓரிடம். இதிலே இஸரவேலர் ௧௬-ம் முறை பாளயமிட்டார்கள்.

**லிப்னாத்து** (Lib'nath). யோசு. ௧௧. ௨௬.

ஆஷேர் கோத்திரத்தாருடைய எல்லைப்பட்டணம்.

## லீ

**லீதியா** (Lyd'i-a).

சின்ன ஆசியாவின் மேற்கோரத்திலுள்ள ஓர் மாகாணம். இதற்குத் தலைநகரம் சருதை. இதிலே வேழமுடைய புத்திரனான லூத்தின் வமிசத்தார் குடியேறினார்கள். இதன் வட எல்லை மூசியா, கிழக்குப் பிரியா, மேற்கு மத்தித்தராணியாக் குடாக்கடல்.

## லூ

**லூக்கா** (Luke). கொலோ. ௪. ௧௪.

கிறிஸ்துவின் சீஷரிலொருவன். இவன் கி. ௩௩. ௬௩-ல் லூக்காவென்கிற சுவிசேஷத்தையும், கி. பி. ௬௩-ல் அப்போஸ்தலரின் சரித்திரத்தையும் எழுதினான். இவன் ஒரு வைத்தியனாயிருந்தும், சுவிசேஷ பிரபலத்தில் மகா விருப்புள்ளவனாகி, அப்போஸ்தலனாகிய பவுலுடனே கூடிப், பல தேசங்களுக்கும் போய்ச் சுவிசேஷ பிரசங்கியுமாயிருந்தான். இவன் எழுதின பிரபந்தங்கள் புதிய ஏற்பாட்டில் மூன்றாவதாகவும், ஐந்தாவதாகவும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

**லூதீம்** (Lu'dim). ஆதி. ௧௦. ௧௩.

மிஸ்ரூய்முடைய ௧-ம் புத்திரன். இவன் சந்ததியார் ஆபிரிக்காவின் வடபாரிசத்திலுள்ள எகிப்திலே குடியேறினார்கள்.

**லூத்** (Lud). ஆதி. ௧௦. ௨௨.

ஷேமுடைய ௪-ம் புத்திரன். இவன் சின்ன ஆசியாவிலுள்ள லீதியருக்குக் கோத்திரபிதா.

**லூபியர்** (Lu'bim). உநாளா. ௧௨. ௩.

லிபியர் காண்க. அப். ௨. ௧௦. (See Lyb'i-a.)

**லூஸ்** (Luz). நியா. ௧. ௨௬.

ஓர் பட்டணம். யாக்கோபு ஏசாவுக்குப் பயந்து, பதனூறு முக்குப் போகிறபோது, இந்த இடத்திலே இராத்தங்கி, ஒரு சொப்பனத்தைக் கண்டு, தேவவாக்குத்தத்தத்தைப் பெற்று, பெத்தேல் என்று பேரிட்டான். ஆதி. ௨௮. ௧௧. இத்தேசத்திலே எத்தியர் குடியிருந்தார்கள். எத்தியர் காண்க.

## லே

**லேயாள்** (Le'ah). ஆதி. ௨௧. ௧௬.

லாபானுடைய மூத்தமகள். யாக்கோபின் முதல் மனைவி. இவள் ரூபேன், ஷிமியோன், லேவி, யூதா, ஈஷ்கார், செபுலோன் என்னும் ஆறு புத்திரரையும், தீனாள் என்னும் ஒரு புத்திரியையும் பெற்று, மரணமடைந்து, மக்பேலா என்னும் கெபியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

**லேவி** (Le'vi). ஆதி. ௨௧. ௩௪.

யாக்கோபுக்கு லேயாளிடத்திற் பிறந்த ௩-ம் புத்திரன். இவன் பிதாவின் மஞ்சத்தை அசுசிப்படுத்தினதினால், பிதாவுடைய சாபவாக்கையடைந்தான். அப்படியிருந்தும் மோசேயுடைய காலத்திலே லேவியர் யெகோவாவைத் தங்களுக்குத் தெய்வமாகத் தெரிந்துகொண்டு, ஆரோன் ஸ்தாபித்த விக்கிரகத்தை வணங்குகிறவர்களைச் சங்கரித்ததினால், அந்தச் சாபவாக்குக்கு நீங்கலானார்கள். அப்படியிருந்தும் யாக்கோபின் பன்னிரு புத்திரரோடே சமகூரண பாகத்தைப் பெற்றுக்கொள்ளாமல், பன்னிருகோத்திரத்துக்குள் ஆசாரிய ஊழி



னுக்கு வந்து, சிலகாலமிருந்து, ஆபிரகாமையும் விட்டுப் பிரிந்து, யோர்தானைச் சேர்ந்த சோதோமிலே தங்கி, மகா சம்பிரமமாய் வாழ்ந்திருக்கையில், சத்துருக்கள் கையிலே அகப்பட்டுப்போனதை ஆபிரகாம் கேள்விப்பட்டு, தன் வேலைக்காரர் முன்னூற்றுப் பதினெட்டுப்பேருடனே போய், யுத்தஞ் செய்து, அவர்கள் கொள்ளைகொண்டுபோன பொருட்களையும், இவனையும் மீட்டுக்கொண்டு வந்தான். பின்பு இவன் அதிசெல்வனாயிருக்கையில், சோதோமியரின் அதிக்கிரமத்தின் கொடுமையினால், யெகோவா இந்த லோத்தையும், இவன் மனைவியையும், பெண்மக்களிருவரையும் சோவாருக்கனுப்பி, சோதோமை அக்கினியினால் அழித்தார். இவன் மனைவி சோவாருக்குப் போகையிற், சோதோமிலுள்ள தன் பொருளை நினைத்து, அதைத் திரும்பிப்பார்த்ததினால் உப்புத் தூணானார். இவனும் மக்கள் இருவரும் மலைத்தேசத்திலே போய்க் குடியிருந்து, சீவித்துவருகையில் இவன் மக்கள் இருவரும் தங்களுக்குச் சந்தானம் வேண்டுமென்ற அவாக்கொண்டு, இவனைத் திராட்சரசத்தினால் மயக்கியபின் இவனுடனே சையோகஞ்செய்து, மோவாப்பென்றும், அம்மோன் என்றும் பேர்கொண்ட இரண்டு புத்திரர்களைப் பெற்றார்கள். அவர்கள் வழியாகவே மோவாப்பியரும், அம்மோனியரும் உற்பத்தியானார்கள்.

## வ

**வஷ்தி** (Vash'ti). எஸ்தர். க. கூ.

பார்சிய இராசாவாகிய அகஸ்வேரோஜுடைய மனைவி. இவளுடைய கணவன் தனது களியாட்டுக்கூட்டத்தில் வரும்படி இவளுக்குக் கட்டளையிட, —இவள் மறுத்ததினால் அவன் இவளைத் தள்ளிவிட்டான். இவளுடைய இடத்துக்கு எஸ்தர் மனைவியானார்.

## வே

**வேதம்** (Scrip'ture). உதீமோ. ஈ. கடு.

யெகோவா தமது சமயாசாரத்தையும், சனங்களின் சன்மார்க்காசாரத்தையும் வெளிப்படுத்தியிருக்கிற ஆதிநூல். இதுனுட் சில பகுதிகள் தேவவாக்காய்க் கொடுக்கப்பட்டன. சில பகுதிகள் தேவ ஆவியைப்பெற்ற தேவபத்தராலுங்

கொடுக்கப்பட்டன. உபேது. க. உக. இந்த நூல் பழைய உடம்படிக்கையென்றும், புதிய உடன்படிக்கையென்றும் இரண்டுவகையாய், ஒன்றற்கொன்று பொருள் மாட்சியில் அபேதமாய் ஆசாரமாட்சியில் சுபேதமாயிருக்கிறது. இதனுள் பழைய உடம்படிக்கை எபிரேய பாஷையிலே கொடுக்கப்பட்டது. புதிய உடன்படிக்கை கிரேக்கு பாஷையிலே கொடுக்கப்பட்டது. இவைகளில் ஒரு எழுத்தாகிலும், எழுத்தின் ஓர் உறுப்பாயினும் விகாரப்படுவதல்லவென்பது தேவநியதி. அதைக்கொண்டு யூதர் வேதாகமம் முழுத்தொகைக்கும் எழுத்து எத்தனையென்று கணக்கிட்டுப், பரிபாலித்து வந்தார்கள். பிற்காலத்தில் இவ்வேதத்தை அந்நிய பாஷைகளில் நடத்தவேண்டி இருந்தமையால் எகிப்திராசனாகிய தோலிமேபிலோதல்பஸ் உடைய அனுமதிப்படி கிரேக்கபாஷைக்கேற்ற மொழியில் ஆதிபாஷைக்கேற்ற பொருள்பட, எழுபத்திரண்டு புலவர் கூடிப் பழைய ஏற்பாட்டை கி. மு. ௨௭௭-வருஷமளவில் மொழிபெயர்த்தார்கள். பின்பு பலபல காலத்திலும் பலபாஷையிலும், பலராலும் பொருட்பயன் குன்றாமற் பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாடோ கி. பி. ௩௦௦-ஆண்டளவிலே கிரேக்கபாஷைப்படி மறுபாஷைப்படுத்தப்பட்டது. பின்பு இவ்விரண்டு உடம்படிக்கைகளும் பற்பல பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கிவருகின்றன. இப்படியே சத்தியவேதம் உலகமெங்கும் பரவியிருப்பதினால், வேதப்பிரமாணமின்னதென்று நான் அறியேன் என்று யாதொருவர் சொல்ல இடமிராது.

## வொ


வொய்பேயாள் (Phe'be). உரோ. கசு. க.

கெங்கிரேயாவின் சபைக்குப் பரிசாரகி. இவள் பவுல் அப்போஸ்தலனுக்குச் சீஷியாயிருந்தாள். பவுல் கொரிந்திலிருக்கையில் உரோமருக்கெழுதின நிருபத்தை இவள் கையிலே கொடுத்தனுப்பினான்.

## ஷ

ஷகாராயிம் (Sha'ha-rim). க நாளா. அ. அ.

பேன்யாமீன் கோத்திரத்தானும், வெகு சனங்களுக்கு ஆதிபிதாவுமாயிருந்த ஒருவன்.



[ ஷமாரியா நகரம். ]

**ஷமாரியா (Sa-ma'ri-a).** க இரா. கந. ௩௨.

காணுந்தேசத்தின் நடுப்பகுதி. இதில் முன்னே ரெகோ பேயாமைவிட்டுப் பிரிந்து, யெரோபேயாமைத் தெரிந்து இரா சாவாக ஏற்படுத்திக்கொண்டுபோன பத்துக்கோத்திரத்தாரும் இஸரவேலர் என்கிற நாமத்தோடே வாசம்செய்தார்கள். பின்பு அஜூரிய இராசனாகிய ஷல்மனேசர் வந்து, மூன்றுவ ருஷமட்டாக நின்று, போராடி, அவர்களில் அனேகரைச் சிறைப்படுத்தி, அஜூரியாவுக்குக் கொண்டுபோய்த் தன் தேசத் தவர்களில் அனேகரை இதற்குக் கொண்டுவந்து, இதிலே குடியேற்றிய பின்பு, ஏசரத்தோன் வந்து, மிஞ்சி இருந்த வர்களில் அனேகரைக் கொண்டுபோய்த், தன்னூரிலே குடியேற்றி, தன்னூரிற் சனங்களில் அனேகரைக் கொண்டுவந்து, இத்தேசத்திலே குடியேற்றினான். அக்காலத்தில் அங்கிருந்த இஸரவேலர் வந்து, குடியேறின அந்நியருடன் கலந்து, யெ கோவாவுடனே அந்நிய தேவரையும் பூசித்து, விக்கிரகாராத னைக்காரராயிருந்ததினிமித்தம் சிங்கங்கள் வந்து, அனேகரை அழிவுசெய்தன. அதினால் அஜூரிய இராசா இவர்களுக்கு இத்தேச ஆராதனையைப் போதிக்கும்படி முன் தான் கொண்டு போன ஆசாரியரில் ஒருவனை அனுப்பினான். அவன் வந்து

போதித்தும், அவர்கள் தாம்தாம் வணங்கின விக்கிரகங்களை யும், அவைகளின் பூசாசாரிமாரையும் வைத்துக்கொண்டபடியினாலும், முன்னே யெரோபேயாம் நியமித்த ரிஷப விக்கிரகத்தை வணங்கிவந்ததினாலும், அந்நியரோடே கலந்து போனபடியாலும், யூதரோடே கொள்வனவு கொடுப்பனவு பண்ணவும், போசனபானஞ்செய்யவும் கூடாதவர்களாய் இருந்தார்கள். இந்த ஊரிலே கிறிஸ்துநாதர் யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு நடந்துபோனபொழுது, ஓர் கிணற்றருகே ஓர் ஸ்திரீயைக் கண்டு, சம்பாஷித்தார். இதிலுள்ள ஷமாரியாமலையில் ஒரு பிரார்த்தனைமலை உண்டு. இதில் இஸரவேலின் கூ-ம் இராசனாகிய உம்றி ஒரு நகரத்தைக் கட்டு வித்தான்.

**ஷல்மனேசர்** (Shal-ma-nes'er, or Shal'man).....

உ இரா. க௭. ௩.

அஜீரிய இராசன். திக்லாத்திலேசரின் புத்திரன். இவன் கி. மு. ௭௨௪-ல் அரசாளத்தொடங்கி, கசு-வருஷம் அரசு பண்ணி, இஸரவேலின் இராசாவாகிய ஒஷியாவை மடங்கடித்து, அவன் தனக்குக் கப்பங்கட்டும்படி பண்ணினான். பின்பு ஒஷியா தனக்கு வருஷாந்தரம் கப்பங்கட்டாமல், எகிப்து இராசனாகிய சோவுடனே சதியாலோசனை பண்ணினதை இவன் அறிந்து, ஒஷியாவுக்கு விரோதமாகப் படையெடுத்துப் போய், ஷமாரியாவை மூன்றுவருஷமாக முற்றுகையிட்டு, ஒஷியாவையும் சிறைப்படுத்தி, இஸரவேலரையும் பிடித்துக் கொண்டுபோய், கீஷோன் நதியின் கீழ்பாரிசத்திலேயுள்ள அலான் முதலிய தேசங்களிலும், மேதியரின் நகரங்களிலும் குடியேற்றி, ௨௩௪-வருஷக்காலமாய் நிலைபெற்றிருந்த ஷமாரிய இராச்சியத்தை நிருமூலமாக்கினான். உ இரா. க௭. ௬.

**ஷல்லும்** (Shal'lum). உ இரா. க௭. ௧௦.

இஸரவேல் சனங்களின் பதினைந்தாம் அதிபதி. இவன் தனக்கு முந்தின அரசனாகிய சகரியாவுக்கு விரோதமாய்த் துராலோசனைசெய்து, அவனை அடித்துக்கொன்று, அவனுக்குப் பதிலரசனாகி, ஒரு மாதம் அரசாண்டான். காதியின் புத்திரனான மெனாகேம் இவனைக்கொன்று அரசனானான்.

**ஷவுல்** (Saul). ஆதி. ௩௬. ௩௭.

ஏதோமின் இராசா. ரேகோபோத் நகரத்தான்.

௨-ஆவது. ஷவுல். க சாமு. க. ஈ. இஸரவேலின் க-ம் இராசா. பேன்யாமீன் கோத்திரத்தான். கீஜுடைய புத்திரன். இவன் ரூபயௌவனமுள்ளவன். இவனுக்குச் சாமுவேல் இராச அபிஷேகஞ்செய்தான். இவன் இஸரவேலரை ௪௦-வருஷம் அரசாண்டான். இவன் துவக்கத்திலே உத்தம ஹைகவிருந்தும், வரவர அதமஹை. ஆமலேக்கியரையும், அவர்கள் உடைமைகளையும் சருவநாசம்செய்ய யெகோவா இவனுக்குக் கட்டளையிட்டும், இவன் அதை மதியாமல், அவ்வுடைமைகளிற் பலவற்றையும் இச்சித்துக்கொண்டுவந்ததினாலும், மாயவித்தைக்காரரை நம்பி அவர்களிடத்தில் குறிகேட்டதினாலும், தனக்கன்னியமான ஆசாரியதத்துவத்தை நடப்பித்ததினாலும், இராச்சியபாரம் இவன் சந்தானத்தை விட்டுடையெடுத்த தாவீது இராசனுக்காயிற்று. கி. மு. ௧௦௫௫-ல் பெலிஸ்தியருடனே பண்ணின யுத்தத்தில் தன் புத்திரர் மூவருடனே மரித்தான்.

௩-ஆவது. ஷவுல். அப். கஈ. க. பவுல் காண்க. (See Paul.)

## ஷா

**ஷாதிராக்** (Sha'drach). தானி. க. எ.

பாபிலோன் இராசாவாகிய நெபுகத்நெத்சர் யெரூஷலேமி விருந்து சிறைப்படுத்திக்கொண்டுபோன பிரபுக்களிலொருவன். முன் இவனுக்கு அனனியவென்று நாமமிருந்தது. இவனுக்குப் பாபிலோன் இராசாவுடைய அண்ணகர்களின் அதிபதி ஷாதிராக்கென்று மறுநாமமிட்டான். தானியேலையும், அபெத்நிகோவையுங் காண்க.

**ஷாராயீம்** (Sha-a-ra'im). க நாளா. ச. ஈக.

ஓர் நகரம். இது யோசவாவின் காலத்தில் யூதாக்கோத்திரத்தாரின் சுதந்தரபூமியிலிருந்தது. யோசு. ௧௫. ஈக. பின்பு தாவீதின் ஆளுகைவரைக்கும் ஷிமியோன் கோத்திரத்தாரைச் சார்ந்திருந்தது.

**ஷாரோன்** (Sha'ron). க நாளா. உஎ. உக.

மத்தித்தராணியாக் கடலோரத்திலே கர்மேல் பருவத்துக்குத் தெற்கே செசாரியா நகரமுதல், யொப்பா பரியந்தம் விசாலித்திருக்கும் செழிப்பான பூமி.



ஷி

ஷிகேம் (She'chem, Sy'chem). ஆதி. ௩௩. ௧௮.

காமோரின் புத்திரன். தீனாள் காண்க.

ஷிப்மா (Sib'ma, Shib'ma). எண். ௩௨. ௩௮.

சிப்மா காண்க.

ஷிமியி (Shim'e-i). உசாமு. ௧௬. ௩.

ஷவுவின் வம்சத்தானான கேராவின் புத்திரன். தாவீது இராசா அப்ஷாலோமுக்குப் பயந்து, யெரூஷலேமை விட்டோடி ஒளித்திருந்தபொழுது, இவன் எதிர்ப்பட்டு, இரத்தப்பிரியனே, பீலியாளின் மகனே, ஷவுல் வமிசத்தாரின் இரத்தப்பழியை யெகோவா உன்னிடத்திலே வாங்குகிறார். நீ போ, நீ போ என்று தூஷணித்து, தாவீதின்மேல் கல்லெறிந்தான். தாவீது அப்ஷாலோமைச் செயங்கொண்டு, இராச்சியத்துக்கு வந்தபோது, இவன் வந்து மன்னிப்புக் கேட்டுப் பெற்றுக்கொண்டிருந்தான். பின்பு தாவீதின் புத்திரனாகிய சலோமோன் தன் பிதா எச்சரித்தவிதமாய் இவனை நடத்தி, பின்பு சங்காரஞ்செய்வித்தான்.

ஷிமியோன் (Sim'e-on). ஆதி. ௨௬. ௩௩.

யாக்கோபுக்கு லேயாளிடத்திற் பிறந்த புத்திரன். இவன் தன் சகோதரிக்கு ஷிகேம் செய்த முறைஈனத்தினிமித்தம், தன் சகோதரனான லேவியையும் சேர்த்துக்கொண்டு, ஷிகேமியருக்குள்ளேபோய், அவர்களைச் சங்கரித்து, அவர்கள் பொருட்களையும் கொள்ளையாடிக்கொண்டு வந்தான். அதினிமித்தம் யாக்கோபு தன் மரணந்தத்தில் இவர்கள் மூர்க்கத்தைச் சபித்தான்.

௨-ஆவது. ஷிமியோன். லூக். ௨. ௨௩. தேவஆவியைப் பெற்றவனும், உத்தமபத்தனும், நீதிமானுமாயிருந்தவன். இவன் கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணமுன் மரணமடைவதில்லையென்று பரிசுத்தஆவியினாலே அறிவுறுத்தப்பட்டு, யோசேப்பும், மரியாளும் யேசுவுக்கு மீட்பின் பலியைச் செலுத்தும்படி, அவரைத் தேவாலயத்துக்குக் கொண்டுபோனபொழுது, அவன் அந்தப்பிள்ளையை வாங்கி, கைகளில் ஏந்திக்கொண்டு, ஆண்டவரே, உமது இரட்சிப்பை எனது கண்கள் கண்

டன. நீர் என்னை உமது வாக்கின்படி சமாதானத்துடனே அனுப்பிவிடுகிறீர். நீர் புறத்தேசத்தாருக்கு ஒளியையும், இஸரவேலருக்கு மகிமையையும் தோற்றுவித்தீர் என்றவன்.

10-ஆவது. ஷிமியோன். அப். கரு. க. அந்தியோகியாவின் சபைக்குள்ளிருந்த ஓர் குருப்பிரதானி. இவனுக்கு நைகர் என்றும் பேர்.

11-ஆவது. ஷிமியோன். அப். கரு. கசு. ஓர் அப்போஸ்தலன். இவனுக்குச் சீமோன் என்றும் பேதுருவென்றும் பேர். பேதுரு காண்க.

### ஷிம்ஷோன் (Sams'on). நியா. கரு. உசு.

இவன் யூதருடைய கசு-ம் நியாயாதிபதி. இவன் உளவருஷம் நியாயம் விசாரித்தான். மனோவாவின் புத்திரன். தான் கோத்திரத்தான். இந்த மனோவா பிள்ளையில்லாதவனாய், தனக்கொரு புத்திரன் கிடைத்தால் அவனை நசரேயனாக விடுவேன் என்று யெகோவாவிடத்தில் விண்ணப்பஞ்செய்து பெற்றான். இவன் பிறந்த நாள்முதல் உரோமசேதம் பண்ணாதவனாயிருந்தான். இவன் மகா புயபல பராக்கிரமமும், தைரியமுமுள்ளவன். இவன் ஒருமுறை சிங்கத்தைப் பிடித்துக், கிழித்துப்போட்டான். இவன் தனிமையாய் அனேக பெலிஸ்தியரை ஓர் கழுதையின் தாடை எலும்பினாலே அடித்துப், பிணக்குவியலாக்கினான். இவன் ஒரு பெலிஸ்திய பெண்ணாகிய வேசியுடன் கலந்திருக்கையில், அவள் பொருட்டாய் உரோமசேதம் பண்ணப்பட்டு, பெலன் குன்றினான். அப்பொழுதுதான் பெலிஸ்தியர் வந்து, இவனைப்பிடித்து, கண்ணைத் தோண்டி, காசாவுக்குக் கொண்டுபோய், மறியலாக வைத்தார்கள். அப்படியிருக்கையில் ஒருநாள் பெலிஸ்தியரில் மூவாயிரம்பேர்மட்டுக்குக் கூடி, விருந்து கொண்டாடி, இவனைக் கூத்துவிளையாடச்சொல்லி, அழைத்துக்கொண்டுபோய் விட்டார்கள். இவன் விளையாடுகையில் யெகோவாவை நோக்கி, தேவனே, என் இரண்டு கண்கள் நிமித்தம் நான் பெலிஸ்தியரிடத்திற் பழிவாங்கும்படி எனக்குப் பெலம் தாருமென்று விண்ணப்பஞ்செய்து, அந்த வீட்டு நிலையையும், தூணையும் தன் இரண்டு கைகளாலும் பிடித்து, இழுத்து, வீட்டை விழுத்தினான். அந்த வீடு அங்கிருந்த யாவர்மேலும் விழ, —யாவரும் அவனோடே நாசமானார்கள். அவனுடைய சகோதரரும், பிதாவமிசத்தாரும் அவனை எடுத்து, தங்கள் மயானபூமியிலே அடக்கம்பண்ணினார்கள்.

**ஷினியார் (Shi'nar).** ஆதி. ௧0. ௧0.

ஓர் சமபூமி. இதற்கு மேற்கே மெசோப்பொத்தாமியாவும் கிழக்கே பார்சியாவும் இருக்கின்றன. இதற்குடாக பிருத் நதி ஓடுகின்றது. இவ்விடத்திற்குள் சலப்பிரளயத்துக்குப் பின், நோவாவின் சந்ததியார் பாபேல் கோபுரம் கட்டினார்கள்.

**ஷீனீர் (She'nir).** உன்னதகீதம். ௪௮. ௪௮.

லீபானோன் மலையின் கிழக்கேயுள்ள சிகரங்களிலொன்று. இதற்கு எர்மோன் என்றும் சிரியோன் என்றும் பேர்.

**ஷீ**

**ஷீகேம் (She'chem).** யோசு. ௨௪. ௩௨. நியா. ௧. ௪௬.

ஏபால் மலைக்குத் தெற்கே கெர்சீம்மலைக்கு வடக்கேயிருக்கிற ஓரூர். இதற்குச் சீகார் என்றும், நேயாப்போலி என்றும் பேர். இது யெரூஷலேமிலிருந்து நாகாததூரத்துக்கு வடக்கே இருக்கிறது.

**ஷீலோ (Shi'loh).** ௧ சாமு. ௩. ௨௧.

ஓர் வாவி. இது சீயோன் மலைக்கும், மோரியமலைக்கு மூடே இருக்கின்றது. இதற்கு இராசாவின் குளமென்றும், மேற்குளமென்றும் பேர். இதிலிருந்து ஓர் சிற்றூறு கால்வாய் வழியாய்ப் பாய்ந்து, கீழ்க்குளமென்னும் மடுவை நிரப்புகின்றது. ஏசா. ௨௨. ௧. மேலும் இது பெருகி, இன்னோம் பள்ளத்தாக்கிற்பரவி, கீதரோன் நதியிலே தலைபெய்கின்றது. இவ்வாவிதான் என்றோகேல் யோசு. ௧௩. ௭. என்றும், (Gi'hon) கீயோன் என்றும் பேர்ப்படுகின்றதென்று சிலர் சொல்லுகிறார்கள். இந்தக் குளத்தண்டையிலிருந்த கோபுரம் விழுந்து, ௧௮-பேர் செத்தார்களென்று லூக். ௧௩-ம் அதி. ௪-ம் வசனத்தில் காண்கிறது. யேசுநாதர் உமிழ்நீரினாலே சேறுண்டாக்கி, ஒரு பிறவிக்குருடனுடைய கண்களிற்பூசி, இந்தக்குளத்திற்போய்க் கழுவு என்று சொன்னார். அவன் போய்க் கழுவி, சொஸ்தம்பெற்றான். யோவா. ௧. ௭.

௨-ஆவது. ஜீலோ. யோசு. ௧௮. ௧. ஓர் நகரம். எப்ராயீம் கோத்திரத்தாரின் சுதந்தரபூமிக்குள்ளே யெரூஷலேமிலிருந்து இருகாததூரத்துக்கு வடக்காய், ஜீகேழுக்கு ஒருகாததூரத்துக்குத் தெற்கே லீபானோனுக்கும் பெத்தேலுக்கும் நடுவேயிருக்கிறது. இவ்விடத்திலே யோசுவா கூடாரமிட்டி

ருக்கையில், வாக்குத்தத்த பூமியாகிய காணைப் பிரிவிட்டான். இவ்விடத்திலேதானே ஆவாசம் ௩௦௦-வருஷங்களாயிருந்தது. இங்கிருந்த பிரமாணப்பெட்டியையே ஏலியின் காலத்தில் பெலிஸ்தியர் பிடித்துக்கொண்டது. இவ்விடத்திலேதான் சாமுவேல் தீர்க்கதரிசனமுரைக்க ஆரம்பித்தான். க சாமு. ௩. ௨௧. இந்த நகரத்திலேதான் அகியா தீர்க்கதரிசி இருந்தான்.

௩-ஆவது. ஷீலோ. ஆதி. சக. ௧௦. யூதாவை ஆளும் பரிபாலனர் என்பது கருத்து. இந்த நாமம் அபிஷேக நாதராகிய யேசுவுக்கே உரியதென்று அவருக்கே வழங்குகிறார்கள்.

**ஷீஷாக் (Shi'shak).** க இரா. ௧௪. ௨௩.

எகிப்தின் இராசன். இஸரவேலின் முதலாம் அரசனாகிய ரெகோபேயாமின் காலத்தில் இவன் சேனைகளைத் திரட்டி, யெரூஷலேமுக்குட் புகுந்து, இராசாவை மடங்கடித்து, தேவாலயத்திலும், இராசாவின் பொக்கிஷசாலையிலுமுள்ள திரவியங்களைச் சூறையாடிக்கொண்டுபோனான்.

ஷீ

**ஷீகா (Shu'ah).** ஆதி. ௨௩. ௨.

ஆபிரகாமுக்குக் கேத்தூரான் பெற்ற புத்திரரில் கனிட்ட புத்திரன்.

**ஷீகியர் (Shu'hite).** யோபு. ௨. ௧௧.

ஷீகாவின் கோத்திரத்தார்.

**ஷீஷான் (Shu'shan).** நிகி. ௧. ௧.

ஓர் நகரம். இது ஊலா ஆற்றிலே கட்டப்பட்டு, பார்சிய தேசத்துக்கு இராசதானியாயிருந்தபடியால், மேதிய பார்சிய இராசாக்கள் சகலரும் இவ்விடத்திற்குள்ளே வாசம்செய்தார்கள். எஸ்தர். ௧. ௩. இது முற்காலத்தில் சு-மைல் அகலமும், ௧௦-மைல் நீளமுமுள்ள அலங்கார ஸ்தலமாயிருந்தும், தற்காலத்தில் பாழான மண்மேடாயிருக்கின்றது. இந்த மண்மேட்டின் சாரலிலே தானியேலின் சமாதிகட்டப்பட்டிருக்கிறதென்று அவ்விடத்தில் வசிக்கும் சந்நியாசிகள் பிரயாணக்காரருக்குக் காண்பிக்கிறார்கள்.

ஜீரியா (Syr'i-a). உசாமு. அ. கந.

ஓர் தேயம். தமஸ்கு இதன் தலைநகரம். இதிலே வேமுடைய ஐந்தாம் புத்திரனாகிய அராம் போய்க் குடியேறினதினால், இதற்கு அராமென்றும் பேர். அந்தப்பேர் பின்பு ஜீரியாவென்று மருவி வழங்கினது. இவர்களுக்கும், இஸரவேலருக்கும் நெடுங்காலம் யுத்தமிருந்தது. இவர்கள் பலபல இராசாக்களுக்குக் கப்பங்கட்டி, அரசாண்டார்கள். இப்பொழுது இது துருக்கர் வசமாயிருக்கிறது. இத்தேசத்தைச் சூழ இருக்கிற பற்பல இராசாக்களும் இதிலே வந்து, யுத்தஞ்செய்கிறபடியால், இத்தேசம் பாழ்ப்பட்டுப்போனது. இப்பொழுது இது துராசாரத்துக்கு ஆதாரமாயும், சன்மார்க்கத்துக்கு நிராதாரமாயும் இருக்கின்றது.

ஜீரோபெனிக்கே (Sy-ro-phe-nic'i-a). மாற்.  
எ. உரு.

ஜீரியாவுக்கு மேற்கே காணானுக்கு வடக்காய், லீபானேன் மலைகளுக்கும், மத்தித்தராணியாக் கடலுக்கும் இடையே இருக்கிற நகரம். இதிலே காமுடைய சந்ததியார் குடியேறினார்கள். இதிலே குடியிருந்த ஒரு ஸ்திரீ தன் மகளைப் பற்றியிருந்த அசுத்தஆவியை நீக்கிவிடவேண்டுமென்று யேசுவை வருந்திக்கேட்டாள். அதனை அவர் மறுத்தும் அவளுடைய தாழ்மையான விண்ணப்பத்தினால் இரங்கி, உடனே அந்தப் பிசாசை நீக்கிவிட்டார்.

ஜூர் (Shur). யாத். கரு. உஉ.

ஓர் வனந்தரம். இஸரவேல் சனங்கள் செங்கடலைக் கடந்தபின்பு, இவ்வனத்துக்குப் போனார்கள்.

ஜூலாமித்தி (Shu'lam-ite). உன்னதகீதம். சு. கந.

இது திருச்சபைக்கு உருவகப்பேர்.

ஜீனேம் (Shu'nem). யோசு. கக. ௨௦.

ஓர் நகரம். இது ஈஷகார் கோத்திரத்தாரின் சுதந்தரபூமியிலே நாயீனுக்குச் சற்றே தெற்காயிருக்கின்றது. இந்நகரத்தில் இலீஷாத் தீர்க்கதரிசி அற்புதங்களைச் செய்தான். உ இரா. ச.

## ஷே

ஷேஷாக் (She'shach). எரே. ரூக. சக: ௨௩. ௨௬.

ஓர் நகரம். இதற்குப் பாபேல் என்றும் பேர். பாபேல் காண்க.

## ஷோ

ஷோகோ (So'cho, Sho'coh). க சாமு. கள. க.

யூதா தேசத்திலுள்ள ஒருநர்.

ஷோஷன்னிம் (Sho-shan'nim). சங். ச௩. முக

வுரை.

ஓர் கீதக்கருவி.

## ஸ

ஸ்கீத்தர் (Scyth'i-an). கொலோ. கூ. கக.

ஓர் சாதியார். இவர்கள் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் ஊடான தேசத்தில் கோவசியம் செய்து, சீவித் தார்கள்.

ஸ்கேவா (Sce'va). அப். கக. கச.

ஓர் பிரதான ஆசாரியன். இவனுக்கு மக்கள் ஏழுபேர் இருந்தார்கள். இவர்கள் பவுல் அப்போஸ்தலன் கிறிஸ்துவின் நாமத்தைக்கொண்டு வெகுவாய்ப்பு பேய்களைத் துரத்துகிறதை அறிந்து, பவுல் பிரசங்கிக்கிற யேசுவின் நாமத்தைக்கொண்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோமென்று சொல்ல, — அந்தப் பிசாசு, நாம் யேசுவையும் பவுலையும் அறிவோம், நீங்கள் யார் என்று சொல்லி, அவர்கள்மேற் பாய்ந்து, அவர்களைக் காயப்படுத்தி, நிருவாணிகளாக்கிவிட்டது.

ஸ்தேவான் (Ste'phen). அப். சூ. ௩.

யெரூஷலேமின் சபைக்குத் தருமகர்த்தாக்களாக நியமிக்கப்பட்ட ஏழுவரிலொருவன். இவன் தரும விசாரணைக்காரனாக நியமிக்கப்பட்டாலும், பரிசுத்தஆவியின் வரத்தைப் பெற்று, தேவபத்தியிலே அதிதாரியவானாய்ச் சனங்களுக்குச் சுவீசேஷத்தையும் பிரசங்கித்துப், பற்பல அற்புதங்களையும்

செய்துவந்தான். அதினாலே சிலர் இவனுடனே பொருமை கொண்டு, வாக்குவாதம்பண்ணினபொழுது தோற்றதினால், அவர்கள் யாவருந் திரண்டு, இவன் வேதத்துக்கும் யெகோவாவுக்கும் விரோதம் பேசுகிறனென்று பொய்ச்சாட்சி ஏற்படுத்திச், சனங்களையும், மூப்பரையும், வேதபாரகரையும், ஏவி, இவனைப் பிடிப்பித்து, மகா சங்கத்துக்குமுன் கொண்டு போய்க், குற்றவாளியாய்த் தீர்த்தபொழுது, இவன் தான் அறிவிக்கிற கிறிஸ்துமார்க்கம் அவர்கள் கைக்கொள்ளுகிற வேதாசாரமென்று பூருவ சரித்திரங்களினாலே ஒப்பனைபண்ணி, நீங்கள் பரவணியாய்ச் சகல தீர்க்கதரிசிகளையும் விரோதித்தவர்களென்றும், உங்கள் வேதநூலிலே குறிக்கப்பட்ட யேசுவைக் கொலைசெய்தீர்களென்றும், நீங்கள் வேதநூலைப் பேணி நடக்கிறதில்லையென்றும், வற்புறுத்திச் சொல்லி, அந்தச் சமயத்திலே மனுப்புத்திரன் தேவனுடைய வலப்பாரிசத்தில் நிற்கக்கண்டு, தான் கண்ட தரிசனையையும் அறிவித்தான். உடனே அவர்கள் இவன்மேல் கல்லெறிந்தார்கள். அவன் ஆண்டவரே, இவர்கள் செய்கிற பாவத்தை இவர்கள்மேற் சுமத்தாதிருமென்று விண்ணப்பஞ்செய்து, மரித்தான்.

**ஸ்தோயிக்கர் (Sto'ics).** அப். கள. கஅ.

ஓர் மதத்தார். இவர்களுடைய மதத்தைக் குப்புருதீவிவிருந்த சித்தாந்த பண்டிதன் ஸ்தாபித்தான். அது, உலகத்திலே மனுஷருக்குச் சம்பவிக்கிற இதாகிதம் முழுதும் மனமாய்கையான இல் பொருட்கள். இவைகள் ஒன்றிலும் மனதைச் சாரவிடாமல், தாம் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பதே மெய்ஞ்ஞானம். சகல சம்பவங்களும் தெய்வச்செயலாய் நடப்பதேயன்றி, நமது செயல் சற்றுமில்லையென்று போதிக்கும்.

**ஸ்பானியா (Spain).** உரோ. கரு. உச.

ஐரோப்பாவைச் சேர்ந்த ஓர் தேசம்.

முற்றிற்று.

L H 19 89















HECKMAN  
BINDERY INC.



MAR 89

N. MANCHESTER,  
INDIANA 46962



